

தாய்வீடு



யாழ். நூலக எரிப்பில் ரணில் விக்கிரமசிங்க?

— என். சுரவணான்

இன்சார் சான்றோன் பூர்விகன்



வினிம்புநிலை மறுப்பும்
தமிழ்வேதாந்த மறுபும்

— பாக்கியநாதன் அகிலன்

ஸமுத்துந் தமிழ்க் கவிதைப் புத்தில் பெண்ணிலைவாதம்

— சி. ரமேஷ்

Sri Nadarajasundram
Real Estate Broker

RE/MAX ACE

416-276-6666 srinada21@gmail.com

Siva Shanmuganathan Broker 416-545-7482

Joy Selvanayagam Broker 416-358-6928

Knowledge. Experience. Success
Siva & Joy Real Estate Team

HomeLife/Future Realty Inc., Brokerage *
205-7 Eastvale Dr., Markham ON, L3S 4NB
Bus: 905.201.9977 Fax: 905.201.9229
*Independently Owned and Operated

Your Trusted Realtor

Selling | Buying | Investing

REON
Homes Realty Inc.
Brokerage

FREE HOME EVALUATION

Justin William
Broker of Record / Owner
25 Karachi Drive #15, Markham ON L3S 0B5 - Office 905.209.8080

416.803.7344
www.reon.ca

RE/MAX ACE
REALTY INC., BROKERAGE

Baskaran Sinnadurai Broker

Commercial - Industrial - Investment

Dir: 416.880.8585

Off: 416.270.1111
Fax: 416.270.7000
baskaran.toronto@hotmail.com

MORTGAGE ALLIANCE
Lic# 10510
Best Rates & Advice You Can Trust!

தமிழ் தகைத்து கடன்பார்க்கும் இடையாண்டுக்கும்
Purchase | Refinance | Renewal

Ram Krish
MORTGAGE AGENT
416-427-5555

795 Milner Ave D2, Scarborough, ON M1B 3C3

Tennyson Dilipkumar
Realtor

416-896-8989
tennyson.dilipkumar@gmail.com

HOMELIFE
HOME STANDARDS
Homelife Galaxy

உடனம் வேலை வாய்ப்பு!

Toronto தொழிற்சாலையில்
காலை, மாலை, இரவு நேர வேலை வாய்ப்புகள்

Shinol inc.

போக்குவரத்து வசதிகள்
வழங்கப்படும்

தொடர்புகளுக்கு - 416-286-6375
(இப்பகு முதல் வேளி 9:00அங் முதல் 5:00அங் வரை)

MORTGAGE ARCHITECTS*

THEVEN KANKESU
Mortgage Agent FSCO Lic. M08008759

1193A Brimley Rd. #7
Toronto, Ontario, M1C 5G3
T: 416.939.8789
F: 416.439.1965
theven.kankesu@mtgarc.ca
theven1.tk@gmail.com

Vela Subramaniam
Sales Representative

416 786 0760
vela4homes@gmail.com
vela4homes
www.vela4homes.com

HomeLife/Future Realty Inc., Brokerage *
Bus: 905.201.9977 *Independently Owned and Operated

HOMELIFE

VENTHAN KANDIAH
Sales Representative

Cell : 6476286109

• Residential • Commercial • Investment

பெருமைகாள் மாதம்

Publisher & Editor

P.J. Dilipkumar
பதிப்பாளர், ஆசிரியர்
பி.ஜே. டிலிப்குமார்

நிறுவன வரைகலைஞர்
கருணா

ஆலோசகர் குழு

அருண்மொழிவர்மன்,
சேரன்,

துவி ஞானப்பிரகாசம்,
ஞானம் லெம்பட்,
கந்தசாமி கங்காதரன்,
பொன்னையா விவேகானந்தன்,
ரவிச்சந்திரிகா.

ஓவியங்கள்

ஏராட்ஸ்கி மருது (இந்தியா),
ஜீவா (இந்தியா),

K. கிருஷ்ணராஜா(இங்கிலாந்து),
ரமணி (இலங்கை),
சௌந்தர் (இங்கிலாந்து),
றஷ்மி (இங்கிலாந்து).
எஸ். தர்மதாஸ் (இலங்கை).

புகைப்படங்கள்

K. கிருஷ்ணராஜா(இங்கிலாந்து)
சர்வேசன்,
துசியந்தன் துரைரத்தினம்.

தட்டச்ச

சாம் டானியல்.

ஓப்புநோக்கல்

கெளரி,

கந்தசாமி கங்காதரன்.

பொது உறவுத் தொடர்பு
குமணன் தம்பிஜயா

ரொறன்றோ விநியோகம்
இராமநாதன் ரூபன்,
சசி,
மெய்யழகன்.

மொன்றியால் தொடர்பு
சுகுமாரன் சின்னையா.

ஒட்டாவா தொடர்பு
அலெக்ஸ் சிவசம்பு: 613-276-7253

அஞ்சல் முகவரி

Editor

P.O.Box #63581
Woodside Square
1571 Sandhurst Cir.
Toronto, ON. M1V 1V0

Tel : 416-646-3422, 416-857-6406

Fax : 416-849-0594

Web : www.thaiveedu.com
E-mail : info@thaiveedu.com

இம்மாதம் பால்புதுமையினர் என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் பால்ப்பு அடையாளத்தையுடைய மக்கள் தமது பால் அடையாளம் சார்ந்த உரிமைக்கான குரலை ஓங்கி உயர்த்துவர். பல்வேறு நாடுகளிலும் நகரங்களிலும் வெவ்வேறு வகைகளிலும் அளவுகளிலும் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். தமது பால் அடையாளத்தைப் பகிர்க்கமாகப் பறைசாற்றி மகிழ்வறும் ஒரு மக்கட் கூட்டத்தின் கொண்டாட்டம்போலேவே வெளித்தோற்றும் கொண்டிருந்தாலும், அடிப்படையில் இவை மனித உரிமைக்கானவையும் சமத்துவத்துக்கானவையுமான போராட்டங்களே. உணர்வத்தோழமையுடையவர்களும் மனித உரிமையான அக்கறையுள்ளவர்களும் இந்த நிகழ்வுகளில் இணைந்துகொள்ளவார்கள்.

இது ஒருபூறும் நடக்க, மறுபூறும், மத்தையும் பண்பாட்டையும் ஒழுக்கம் பற்றிய கற்பிதங்களையும் ஆயுதமாககிக் கொண்டு இந்த மக்களின் உரிமைகளை மறுக்கவும் அடையாளத்தை அழிக்கவும் என அடிப்படைவாதிகள் எழுப்பும் கூக்குரலும் உச்சம் பெறும்.

பொதுவாழ்வின் சகல நிலைகளிலும் பால்புதுமையினர் ஒதுக்கப்படுவதும் ஓரங்கட்டப்படுவதும் துன்புறுத்தப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் அன்றாட நிகழ்வுகள்தாம். அவற்றுக்கெறிரான அவர்களின் போராட்டமும் அன்றாட நிகழ்வுதான். எனினும், ஆண்டுதோறும் யூன் மாதம் இந்த விடயம் பொதுக்கவனம் பெறும் வகையிலே, ‘Pride Month’ எனும் பெருமைகாள் மாதமாக உலகெங்கனும் கொண்டாடப்படுகிறது.

இதற்குக் காரணமானவை 1969-இலே அமெரிக்காவின் நியூ யோர்க் நகரிலே நடந்த போராட்டங்களே. தற்பாலினர் பலரும் கூடியிருந்த ‘ஸ்ரோன்வோல் இன்’ என்ற உணவுக்கதைக் காவற்றுறையினர் மற்றுக்கையிட்டபோது, அவர்களைத் தடுக்க முனைந்தவர்கள்மீது காவற்றுறையினரால் வன்முறை பிரயோகிக்கப்பட்டது. யூன் 28-ஆம் நாள் ஆரம்பித்து சில நாட்கள் தொடர்ந்த காவற்றுறை வன்முறையும் அதற்கெத்தரான தற்பாலினரின் போராட்டமுமே அமெரிக்காவிலே பால்புதுமையினரின் உரிமைகளுக்காகப் போராட ஒர் இயக்கத்தின் தேவையை வலியுறுத்தியது. ‘ஸ்ரோன்வோல் கலகம்’ என அறியப்படும் அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, 1970 முதல், ஓவ்வொர் ஆண்டும் இந்தப் போராட்டத்தின் மீதும் அதன் நியாயங்கள் மீதம் கவனம் குவிக்கும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கும் மாதமாக உலகெங்கும் யூன் மாதம் பெருமைபெற்றது.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இது அமெரிக்காவிலே முன்னெடுக்கப்பட்டுவருகின்றபோதும், இந்தப் போராட்டத்துக்கான தேவை இன்னும் குற்றவில்லை என்பதே விசைத்துக்குரிய உண்மை. அமெரிக்காவின் மிகப்பெரிய சீல மடங்குக்கடைகள், இம்மாதம் சில மாநிலங்களில் உள்ள தமது கடைகளிலே ‘பெருமைகாள் மாதம்’ சார்ந்த பொருள்களை, கடைகளின் பிற்பகுதியிலே ஒதுக்கமாக வைக்கப்போவதாக அறிவித்துள்ளன. இதற்குக் காரணம், எதிர்ப்பவர்கள் தமது விற்பனை நிலையங்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடலாம் என்ற அச்சமே.

கனடாவிலோ நிலைமை அதைவிட மோசமாயுள்ளது. 1967-ஆம் ஆண்டு, தற்பால் நடவடிக்கைகள் குற்றச் செயல்கள் என அதுவரை இருந்ததை மாற்றி, கனடியக் குற்றவியர் சட்டத்துக்குத் திருத்தத்தைக் கொண்டுவந்த அந்நாளைய பிரதமர் பியேர் ரூடோ, ‘தேசத்தின் படுக்கையறைகளிலே அரசுக்கு எந்த இடமுலில்லை’ என்று கூறியிருந்தார். எனினும், கனடாவிலே ஒரு பால் திருமணங்கள் சட்டபூர்வமாக அங்கீரிக்கப்பட 2005-ஆம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டியிருந்தது. இருந்தும் அன்றையிலே, ரோறன்றோப் பெரும்பாகத்திலே தமது மத நம்பிக்கைப்படி மனம் புரிந்துகொண்ட இரண்டு தற்பாலீர்ப்புப் பெண்களுக்கும் அந்த மதச் சடங்கை நிறைவேற்றிய மதக்குருவுக்கும் எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட அவதாருகளும் அச்சுறுத்தல்களும் தமிழ்க் கண்டியரை வெட்கித் தலைகுனிய வைக்கத்தக்கள். இந்தச் சம்பவத்தையாவது சில தனிமனித்துக்கள்மீது பழியைப்போட்டுக் கடந்துவிடலாம்.

ஆளால், கடந்த மாதம் ஒன்றாறியோவின் யோர்க் கத்தோலிக்க மாவட்க கல்லிச் சபையில் நடந்தேறியதை அப்படி இலகுவில் கடந்துசெல்லமுடியாது. யூன் மாதத்திலே பள்ளிக்கூடங்களின் முன்றவிலே பால்புதுமையினரை அடையாளப்படுத்தி அங்கீரிக்கும் வானவில் வண்ணக்கொடியைப் பறக்கவிடுவது பற்றி நீண்டதொரு விவாதம் நடத்தி, பறக்க விடுவதில்லை எனக் கல்லிச்சபை வாக்களித்தது. இத்தனைக்கும், பால்புதுமையினர் எனத் தம்மை அடையாளப்படுத்தும் மாணவர்கள் ஏனைய மாணவர்களைவிட மிகக்கூடுதலானவளவிலே அச்சுறுத்தல்களுக்கும் உள்ளியல் நெருக்கடிகளுக்கும் பழிப்புதரகரங்கும் ஆளாகிறார்கள் என்ற தெளிவான புள்ளிவிபரம் கல்லிச்சபையிடம் உள்ளது. அந்த மாணவர்கள் கேட்டதெல்லாம், ‘எங்கள் பாலடையாளம் பற்றிய எங்கள் தெரிவை அங்கீரியங்கள்’ என்பது மட்டுமான். வானவில் வண்ணக்கொடி எனும் அந்தக் குறைந்தபடச்க் கோரிக்கைக்குக்கூட மனிதநேயத்தோடு செவிசாய்க்க முடியாத ஒரு கல்லிச்சபை, இருபுத்தோராம் நூற்றாண்டில் கண்டா போன்றதொரு நாட்டில் குழந்தைகளின் கல்லிக்குப் பொறுப்பாக விடப்பட்டுள்ளதை வெட்கக்கேடானது.

இருந்தபோதும், முன்னேற்றங்களும் இல்லாமலில்லை. இறுக்கமான பண்பாட்டு அடிப்படைவாதத்தைப் பின்புலமாகக் கொண்ட மாதமான போன்ற நகரங்களில்கூட, நாட்டின் நடைமுறைச் சட்டங்களையும் பெருமைகாள் மாதம் அனுட்டிக்கப்படுவதும் மத அடிப்படைவாதத்தையே தனது முக்கிய அடையாளமாகக் கொண்ட இலங்கை அரசின் உச்சநிதிமன்றம், சட்டம் ஒருபால் திருமணங்களை அங்கீரிக்கவேண்டும் என்று கூறியிருப்பதும் முன்னைவுகள். இந்த மன்னைவுகள் தரும் நம்பிக்கையின் துணையோடு, இம்மனிதவரியமைப்போராட்டம் மேன்மேலும் வலுப்பெறவேண்டும்.

பெருமைகாள் மாதம்	3	கைவண்ணம்	62	ஆவடை அக்காள் கவிதைகள்:
தேசியம் என்ற வெற்றுக் கோசத்திலிருந்து கட்டமைக்கப்பட்ட தேசம் என்கின்ற யதார்த்தத்திற்கு	5	- த. சிவபாலு		விளிம்புநிலை மறுப்பும் தமிழ்வெதாந்த மரபும் 127
- செல்வின் இரேனியல் மரியாம்பிள்ளை யாழ். நூலக ஏற்பில் ரணில் விக்கிரமசிங்க? 9 - என். சரவணன்		கடலாவு கனவு!	64	- பாக்கியநாதன் அகிளன் ஓவியம்: அர்ப்பனா கோர்
யாழ். நூலக ஏற்பிபு:		- ஜனா		ஸ்டாலின் மீதான அவதாருகள் - 1
ஆனந்த குமாரசவாமி கொல்லப்பட்டார்! பரணவிதான காப்பாற்றப்பட்டார்!	15	வன்னிப் பிரதேசத்தின் முதற் பேராசிரியர் கலாநிதி பொன். பூலோகசிங்கம்	66	பொய்கள் மீது கட்டமைக்கப்பட்ட பொய்கள் 133
- நந்தன வீரரத்ன தமிழில் - என். சரவணன்		- வே. விவோகானந்தன்		- தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
நக்பா! அகதிகளின் அவலக்குரல்	18	இன்சொற் சான்றோன் பூர்வீகன்	68	மட்க்களப்பும் திரிகோணமலையும் 140
- மா. சித்திவிநாயகம்		பெண் விடுதலைக்குப் போராடிய பெருமகளார் இராமநாதன் கல்லூரி முதல் அதிபர்	70	ஆங்கில மூலம்: வண. ஈ.ஜே. ரொபின்சன் தமிழில்: சா. திருவேணிச்சுகமம்
கூடான்: பின்-காலனித்துவச் சர்வாதிகாரமும் உள்ளாட்டுப் போரும்		- கா. இந்திரபாலா		ஸ்மூத்துத் தமிழ்க் கவிதைப் புலத்தில் பெண்நிலைவாதம் 146
ஒர் அரசியல், வரலாற்றுப் பார்வை	21	காலத்தின் குரல் பொன்னையா மாணிக்கவாசகம்	76	- சி. ரமேஷ்
- ரூபன் சீவராஜா		- வெற்றிச்செல்வி சந்திரகலா		சமூக விஞ்ஞான மெய்யியல் விஞ்ஞானப் புரட்சியும் அறிவொளிச் சிந்தனையும் 151
வியந்தாமின் இரசாயனக் காடுகள் என்றும் சொக்கத் தங்கமே!	30	'வாழ வா தோழி!', 'குன்றத்துக் குமுறல்', 'மாடும் வீடும்'	80	- கந்தையா சண்முகலிங்கம்
- சதீஸ் செல்வராஜ்		- மல்லியப்புசந்தி திலகர்		குரு அருள் பெற்ற திருவளர் மகாகவி 154
அங்காதிபாதம் 400	35	முஸ்லிம் விவாக - விவாகரத்துச் சட்ட திருத்தங்கள்	83	- கிருங்கை சேதுபதி ஓவியம்: ஜீவா
- பால. சிவகாடாசம்		- இனியவன் இசாறுதீன்		திருக்குறளில் தொல்காப்பிய அகத்தினை மரபுகள் - ஒர் ஆய்வியல் நோக்கு 159
கோடைகால வீட்டுப் பராமரிப்பு	38	பொன்விழாக் காணும் தேசிய கலை இலக்கியப் பேரவை	90	- பொன்னையா விவோகானந்தன்
- வேலா சுப்ரமணியம்		- இயல்வாணன்		கம்பனிள் கருவுலம் திறந்து.... 164
ஓய்வுதியச் சேமிப்புத் திட்டம்	40	அஸீஸம் தமிழும்	93	- மாவிலி மைந்தன் சி. சண்முகராஜா
- செந்தாரன் புளிதவேல்		- அஹமட் பிஸ்தாமி		தொன்மையைத்தேடி ஆதித் தமிழர், தினை வழிக் குடிகள் 167
விலை மதிப்பற்ற பொக்கிழங்களுடன் கடலில் மாயமான கப்பல்கள்	42	இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்	96	- செல்வநாயகி ஸ்ரீதாஸ்
- சுப்ரமணியம் ஜெயசல்லி		- நெல்லை ஜெயசிங்		தமிழியல் ஆய்வுகள் - வரலாறும் வளர்ச்சியும் 171
சந்தேகம் வாழ்வின் எதிரி	44	எனது பார்வையில் 'இலங்கை': மீள் சிந்திப்புக்கான சில முன்வைப்புக்கள்	100	- நா. சுப்பிரமணியன்
- சி. நற்குணிங்கம்		தமிழகனின் சுயவரலாறு:		கதவு 177
குரோசியாவின் புராதன நகரங்கள்	46	நதிக்கரைகளில் கோலமிடும் வாழ்வியல்	108	- அகரன்
- குரு அரவிந்தன்		- மு. நிதியானந்தன்		ஓவியம்: செல்வன்
கண்ணகையம்மன் சடங்கும் அதன் முக்கியத்துவமும்	50	செல்வன் காசிலிங்கத்தின் 'மிச்சமிருப்பவர்கள்'	110	சாத்தான்களின் சுடாரம் 182
- து. கெளர்ஸ்வரன்		- சு. வேணுகோபால்		- ஜெனார்த்தன்
வியாம் பெணகள்: முதல் கல்	52	ஓவியம்: ஜீவா		ஓவியம்: செல்வன்
- ஓவியர் ஜீவா		அம்ரிதா ப்ரீதம் புணைவுகு:		சாம்பரில் திரண்ட சொற்கள் 188
நாடகக்கலைஞர் கே.கே. சோமசுந்தரம்	55	ஒரு வாசிப்பனுவைம்	113	- தேவகாந்தன்
- மைதிலி தயாந்தி		- ஜீஃப்ரி ஹாசன்		ஓவியம்: ஜீவா
'எந்தக் கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது?' - ரூபன் சீவராஜா	58	யாதும் ஊரே, யாதும் விற்பனைப் பண்டமே	116	எமது வருங்காலக் கவிஞர்களில் ஒருத்தன் 193
		- சண்முகம் வெற்றிவேல்		- வில்லியம் சரோயன்
		பரண்	119	தமிழில்: என்.கே. மகாலிங்கம்
		- எம்.ஜீ.எம். சாக்கீர்		ஓவியம்: ஜீவா
		ஆழி மழைக்கண்ணா!	124	தமிழர் சாம்ராஜ்ஜியம் தலை சாய்கிறது 196
		- த. ஜீவராஜ்		- நிமால் நாகராஜா
		ஓவியம்: டிராட்ஸ்கி மருது		

தேசியம் என்ற வெற்றுக் கோசத்திலிருந்து கட்டமைக்கப்பட்ட

நேசு என்கின்ற யதார்த்தத்திற்கு

- செல்வின் ஒரேனியஸ் மரியாம்பிஸ்ளை

இலங்கைத் தீவில் ஈழத்தமிழரின் இறைமையினை மீட்டுத் தனியான தேசத்தைக் கட்டியெழுப்பும் பெருவிருப்பு, காலநீட்சியிலும் கருத்துகளின் மோதல்களிலும் கட்சிகட்டிப் போராடுவதிலும் கரைந்து போய்க்கொண்டிருக்கின்றது.

உலகப் பெருமன்றங்களின் நடுத் தீர்ப்பிற்காகவும் ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைக்கான சர்வதேசத்தின் மனச்சாட்சியின் எழுச்சிக்காகவும் காத்திருந்து காத்திருந்து ‘குளம் வற்றும் வற்றும் எனக் காத்திருந்து காத்திருந்து குடல் வற்றிச் செத்த கொக்கின்’ கதையாக ஈழத்தமிழரின் காத்திருப்பு முயற்சிகளும் மாறிவிடுமோ என்ற பெரும் அச்சம் மேலோங்கி வருகின்றது. பாலஸ்தீனத்தின் விடுதலைக்குக் குரல் எடுத்துத் தளம் கொடுத்து வளப்படுத்தியது இந்திராவின் இந்தியா. இன்று பாலஸ்தீனத்து மக்களின் தாயகத்தைச் சிதைக்கும் சியோனிச இஸ்ரவேல் தேசத்துடன் கூட்டுவைத்துக் கூடிக்குலாவுகின்றது.

பாலஸ்தீனம் உலகின் வரைபடத்திலிருந்து காணாமல் போய்க்கொண்டிருக்கின்றது.

கிழக்குத் தீமோர் இந்தோனேசியாவின் ஆட்சியதிகாரத்தின் கீழ் கட்டுப்பட்டிருந்தபோது அதன் விடுதலைக்காக முன்னின்று ஆதரவளித்துப் போராடிய ஆஸ்திரேலியா டச்சுக்காரரின் குடியேற்றவாத ஆட்சியின் கீழிருந்து தன்னிடம் கைமாறிய பப்புவா நியூகிளிக்குச் சுதந்திரமான தன்னாட்சி உரிமையினையும் வழங்கியிருந்தது. ஆனால் அதே ஆஸ்திரேலியா இன்று மேற்குப் பப்புவா மக்களின் சுதந்திரிக் கோரிக்கையினைப் புறந்தள்ளி இந்தோனேசியாவின் ஆதிக்க விரிவாக்கத்திற்கு அங்கோரமளிப்பதோடு இந்தோனேசிய இராணுவத்தின் ஆக்கிரமிப்பிற்கும், இனப் படுகொலைகளுக்கும் மனித உரிமை மீறல்கள் என்ற மிகக்குறுகிய பதாதையின் கீழ் வெள்ளையடிக்க முனைந்துள்ளது.

மேற்குப் பப்புவாவின் வரலாற்றுப் படிப்பினைகளிலிருந்து நாம் கற்றுக்கொள்வோமா? இல்லை, கல்லிலே நார் உரிப்பதாக மேற்குலகத்தின் இராசத்திரப் பகடை ஆட்டத்தினுள் இலவகாத்த கிளிகளாய் இழிந்து போவோமா?

உலகின் பெரிய தீவுக்கூட்டங்களில் கிறீன்லாந்து, ஆஸ்திரேலியா ஆகியவற்றுக்கு அடுத்து மூன்றாவது பெரிய தீவுக்கூட்டமான பப்புவா நியூகிளியா, ஆஸ்திரேலியாக் கண்டத்தின் வடகிழக்குத் திசையில் நியூகிளாந்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் அண்மித்ததாக அமைந்துள்ளது.

15-ம் நூற்றாண்டிலிருந்து ஸ்பெயின், ஜேர்மனி, டச்சு, பிரித்தானியக் கடலோடிகள், மிசன்றிகள், ஆய்வாளர்கள், வர்த்தகக் கம்பனிகள் ஆகியோரின் கவனத்தை ஈர்த்த இந்தத் தீவு 19-ம் நூற்றாண்டில் ஜேர்மனியராலும், பிரித்தானியராலும் இரண்டு துண்டுகளாக உடைக்கப்பட்டு அவர்களது அதிகாரத்தின் கீழ் வந்தது. பின்பு ஜேர்மனியரின் அதிகாரத்தின் கீழி ருந்த மேற்குப் பப்புவாப் பகுதி டச்சுக்காரரினால் கைப்பற்றப்பட்டதுடன் அருகாமையிலிருந்த இந்தோனேசியாவும் அவர்களது குடியேற்ற நாடாக மாற்றப்பட்டது.

1901-ல் பிரித்தானியர் தங்களிடமிருந்து புதிதாகச் சுதந்திரம் பெற்ற ஆஸ்திரேலியாவுக்குத் தங்களின் அதிகாரத்தின் கீழிருந்த நியூகிளியாவினைக் கையளித்தனர். மறுபக்கத்தில் டச்சுக்காரர்கள் இந்தோனேசியாவுக்குச் சுதந்திரம் வழங்கிய போது சுதந்திரமான நாடாக மாறிய இந்தோனேசியா ஏற்கனவே டச்சுக்காரரின் ஆதிக்கத்தின் கீழிருந்த மேற்குப் பப்புவாவினையும் தங்களிடம் கையளிக்கும்படி கோரினர். இந்தவிடயத்தில் நெதர்லாந்து ஆட்சியாளர் உடன்பாடு கொண்டவர்களாக இருக்கவில்லை.

1961-ல் மேற்குப் பப்புவா மக்கள் தங்களது இறையாண்மைக்கும் சுதந்திரத்திற்குமான காங்கிரஸ் மாநாட்டினை நடத்தித்தங்களது சுதந்திரத்திற்கான பெருவிருப்பினைப் பிரகடனம் செய்ததுடன் தங்களது சுதந்திரத்தின் அடையாளமான ‘Rising Star’ உதயதாரகைக் கொடியினையும் பறக்கவிட்டனர்.

இதனை மறுத்து 1962-ல் இந்தோனேசிய இராணுவம் மேற்குப் பப்புவா நிலப்பகுதிக்குள் பிரவேசித்து அதனை இந்தோனேசியாவின் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தது. இத்தகைய நெருக்கடி நிலைமையில் ஜக்கிய நாடுகள் சபையினால் விதந்துரைக்கப்பட்டபடி ஐ.நா.வின் இடைக்கால அதிகாரசபையின் முகாமைத்துவத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட மேற்குப் பப்புவாவின் எதிர்காலம் ஒரு சர்வசன வாக்குத் தேர்வு

மூலம் தீர்மானிக்கப்படலாம் என்ற உடன்பாடு ஏற்படுத்தப் பட்டது.

1969-ல் இந்தோனேசியாவினால் மேற்குப் பப்புவாவில் முன் வெடுக்கப்பட்ட Act of Free Choice என்ற மிகவும் கபடத்தன மான சர்வசன வாக்கெடுப்பு முறைமூலம் இந்தோனேசியா மேற்குப் பப்புவாவினைத் தனது பிராந்தியமாக இணைத்துள்ளது. மேற்குப் பப்புவாவில் அண்மைய காலங்களில் வாழ்ந்துகொண்டிருந்த, வாக்களிக்கத் தகுதிகொண்ட சுமார் 87டி இலட்சம் மக்களும் சர்வசன வாக்கெடுப்பில் பங்கெடுப்பதனை அனுமதிக்காமல் மக்களின் பிரதிநிதிகள் என்ற பெயரில் இந்தோனேசிய இராணுவத்தால் அடையாளம் காணப்

பிரார்த்திப்பது, வேண்டுகோள்கள் விடுப்பது,
எதிர்ப்புகளைப் பதிவது, வருடாந்தம் நினைவு
தினங்களைக் கொண்டாடிச் சுயநினைவுட்டல்
செய்வது, அதன் மூலம் சுயதிருப்தி
அடைந்துகொள்வது, அதிகாரக் கதிரைகளின்
போட்டிகளுக்காக மக்களைக் கட்சிகளின்
பெயராலும் மதங்கள், குலங்கள், பிராந்தியங்கள்
ஆகிய அடையாளங்களாலும் கூறுபோட்டுச்
சிதைப்பது எனத் தொடர்வதுதான் எங்கள் வாழ்வா?.

பட்ட 1026 தனிநபர்கள் இந்தோனேசியாவுக்கு எதிராக வாக்களித்தால், குடும்பத்துடன் அழிக்கப்படுவீர்கள் என்ற கடுமையான அச்சுறுத்தலின் கீழ் பங்குபற்றிய வாக்கெடுப்பாக அந்த சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மேற்குப் பப்புவா மக்களின் விருப்புறிமைக்கு எதிராக மேற்குப் பப்புவா இந்தோனேசியாவின் பிராந்தியமாக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னான முதலாளித்துவமற்றும் கம்யூனிச அடையாளங்களால் இருமுனைப்படுத்தப் பட்ட போட்டி உருவாக்கப்பட்டபோது இந்தோனேசியா கம்யூனிச அனிக்குள் செல்லாமல் கவர்ந்திமுப்பதற்கான வெகுமானமாக மேற்குலக நாடுகளும், ஐ.நா.வும் இந்தோனேசியாவின் அதிகார பீடத்தில் மேற்குப் பப்புவா மக்களின் சுதந்திரத்தையும் அம்மக்களின் இறையாண்மையினையும் பலியிட்டனர்.

அன்று வர்த்தகத்திற்காக உலகின் வளம்மிகுந்த தேசங்களையெல்லாம் தங்கள் குடியேற்றவாத ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்த பிரித்தானியருக்கும், டச்சுக்காரருக்கும், போர்த்துக்கேயருக்கும் கூடக் கவர்ச்சிகரமான நிலப்பரப்பாகப் பப்புவா நியூகினி என்ற பெருந்தீவு தோற்றமளிக்கவில்லை. அமேசன் மழைக்காட்டினையொத்த பெரும் மழைக்காட்டினையும், பூர்

வீக்க காட்டுமிராண்டி மக்கள் கூட்டமுமே இத்தீவின் வளமாக வெளிப்புறத்தே காணப்பட்டது.

ஆனால், தற்போது உலகின் மிகப்பெரிய தங்கச்சுரங்கத்தையும் என்னைய மற்றும் ஏரிவாயு மூலங்களையும் பெருமளவான கனிம வளங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள மேற்குப் பப்புவா இந்தோனேசியாவினால் ஆக்கிரமிக்கப்பட்டுத் தனது பிராந்தியமாகப் பிரகடனப்படுத்தப்பட்டதனையும் நகைப்பிற்குரியதும் மோசடியானதுமான சர்வசன வாக்கெடுப்பின் மூலம் இந்தோனேசியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டதனை மட்டுமன்றி 97 வீதம் மெலனேசிய மக்களைக் கொண்டிருந்த மேற்குப் பப்புவாவில் இன்று மெலனேசிய மக்கள் 47 வீதமாகச் சிறுக வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு இந்தோனேசியா தனது இராணுவத்தின் துணைகொண்டு முன் வெடுத்த, மிகவும் துல்லியமாகத் திட்டமிட்டு முன்னெடுத்த இந்தோனேசியர்களின் குடியேற்றங்களும் ஆகும்.

ஒன்றான நெதர்லாந்ட் நியூ கினியாத் தீவு, (Netherland New Guinea) டச்சுக்காரர் ஆதிககத்தின் கீழிருந்து 1962-ல் ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்காலக் கட்டமைப்பின் கீழ் வரும் வரை மெலனேசிய மக்களின் தலைவர்கள் தெற்குப் பசுபிக் ஆணைக்குமுலின் (South Pacific Commission) அமர்வுகளில் பங்குபற்றிக்கொண்டிருந்தார்கள். மேற்குப் பப்புவாவில் வாழும் மெலனேசிய மக்கள் (Melanesian People) உட்படப் பப்புவா நியூகினி மக்களும் ஏனைய பசுபிக் தீவுகளில் வாழும் மக்கள் சமூகங்களும் மேற்குப் பப்புவா மக்களைப் பிரிக்கமுடியாத பசுபிக் சமூகத்தின் அங்கமாகவே கருதுகின்றார்கள்.

இந்தோனேசியாவின் சுகர்னோவின் இராணுவ ஆட்சியின் கீழ் இந்தோனேசியாவின் அதிகாரத்தின்கீழ் கொண்டுசெல்லப்பட்ட மேற்குப் பப்புவா மக்கள் இன்னும் தங்கள் சுதந்திரத்திற்காகப் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். 1962-ல் டச்சுக் குடியேற்ற அதிகாரத்தின் கீழிருந்து பலமான பசுபிக் தீவுக்கூட்டங்களின் அணியில் தங்களை இணைத்துச் சுதந்திரமாக வாழ விரும்பும் மேற்குப் பப்புவா மக்களின் சுதந்திரத்திற்கான கோரிக்கை, சர்வதேசத்தின் இராஜதந்திரச் சதுராட்டத்தினுள் சிக்கவைக்கப்பட்டுள்ளதுடன் இந்தோனேசியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்குமான இராஜதந்திர நலன்களுக்காக இன்று பலியிடப்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஆனாலும் பப்புவா மக்களின் விடுதலைக்கான இயக்கம் இப்பொழுதும் தொடர்ந்து போராடிக்கொண்டிருப்பதுடன் பப்புவா மக்கள் தங்களது உதயதாரகைக் கொடியினை வருடாந்தம் விடுதலைப் போராட்டத்தின் அங்கமாக ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் மேற்கத்தேய நாடுகளினதும் ஐ.நா.வினதும் மரத்துப்போன மனசாட்சி, உலகின் பலம்வாய்ந்த அதிகார அனிகளின் இராசதந்திர நலன்களைப் பாதுகாப்பதற்காக மேற்குப் பப்புவா மக்களை மறந்துபோயுள்ளது.

மேற்குப் பப்புவா மக்களின் விடுதலைக்கான போராட்டம் இந்தோனேசிய இராணுவத்தின் மனிதஉரிமை மீறல் செயற்பாடுகளாகச் சர்வதேசத்தின் முன்பு சிறுமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்தோனேசிய இராணுவத்தின் சீர்திருத்தத்திற்கும் பண்பு மாற்றங்களுக்குமான ஆஸ்திரேலிய உதவிகளினாலும், கூட்டு இராணுவப் பயிற்சிகளாலும் இந்தோனேசியாவின் இராணுவத்திற்கு வெள்ளையடிக்கும் முயற்சிகளில் இன்று ஆஸ்திரேலியா முனைப்பாகச் செயற்படுகின்றது.

இரு விடுதலைப் போராட்டங்களும் தரும் படிப்பினைகள்:

ஆழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கும் மேற்குப் பப்புவா மெலனீசிய மக்களின் போராட்டத்திற்கும் இடையான வரலாற்றுப் போக்கும், மூலமும் பல ஒத்த தன்மைகளைக் கொண்டுள்ளது. இரண்டு மக்களும் குடியேற்றவாத ஆட்சியாளர்களின் தவறான தீர்மானங்களாலும் சர்வதேசத்தின் மரத் துப்போன மனசாட்சியின் கீழும் பலியிடப்பட்டவர்களாகவே இருக்கின்றனர்.

மேற்குப் பப்புவா ஆஸ்திரேலியாவிற்கு அண்மையில் எவ்வாறு கிழக்காசியாவுக்கும், பசுபிக் தீவுக்கூட்ட பிராந்தியங்களுக்கும் இடையில் ஒரு தந்திரோபாய மையத்தில் அமைந்துள்ளதோ, அதுபோன்றதே இலங்கைத் தீவின் அமைவிடமும் ஆழத் தமிழர்களின் தாய்நிலமும். ஆழத் தமிழர்களின் வாழ்விடம் இலங்கைத் தீவின் தெற்கு முனையில் அமைந்திருந்தாலோ இந்தியாவுக்கு - குறிப்பாகத் தமிழகத்திற்குத் தூரத்தில் அமைந்திருந்தாலோ எங்களுடைய போராட்டம் வேறு பரிணாமம் கொண்டதாக இருந்திருக்கும்.

குடியேற்ற ஆட்சியாளர்கள் தாங்கள் கைப்பற்றிய தேசங்களைப் புதிதாக மேலெழுந்த தேசிய அரசுகள் என்ற கோட்பாட்டுடனும் தங்களது முன்னோடிச் சனநாயக அரசியல் மாதிரியை வாய்ப்புப் பார்க்கும் களமாகவும் கருதிப் பல தேசிய இனங்களையும், அவர்களின் சுதந்திரத்தையும், அரசியல் இறைமையினையும் பலிகொடுத்துள்ளார்கள்.

மேலெழுந்த பெரும்பான்மை இனத்தேசிய அரசுகளின் பேராசையும், மேலாதிக்க அதிகார வெறியும் புதிய சர்வதேசத் தேசிய அரசுகளின் கூட்டமைப்பான ஐ.நா.வின் அங்கீகாரத்தினைத் தமக்குச் சார்பாகத் தக்கவைத்துள்ளதுடன் ஏனைய மக்களை அரசுகள் அற்ற இனமாகவும், தேசங்களுற்ற மக்கள் கூட்டமாகவும் பிரகடனம் செய்து தொடர்ச்சியாக அவர்களை பலமிழக்கச்செய்து இனவழிப்புச் செய்கின்றன.

மேற்குப் பப்புவாவில் இந்தோனேசியாவின் ஆட்சியாளரினால் இராணுவத்தின் துணையுடன் முன்னெடுக்கப்படும் குடியேற்றங்களுடாக அந்த மண்ணின் மக்களான மெலனீசிய மக்கள் இன்று எண்ணிக்கையில் பலவீனமான சிறுபான்மையினராக மாற்றப்பட்டு மேலாதிக்க இனத்திற்குச் சார்பாக அரசியல் சனநாயகத்தின் பெயரால் கட்டமைக்கப்படுகிறதோ அதனையொத்த அணுகுமுறையே இலங்கைத் தீவிலும், ஆழத் தமிழர்களின் பாரம்பரியத் தாயகமான வடக்குக் கிழக்கு மண்ணில் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது. சர்வதேசமும், அயல் பாரத தேசமும் தனது மௌனத்தின் மூலம் அதனை அனுமதித்துக்கொண்டிருக்கின்றது.

இந்தோனேசியாவின் இராணுவ அதிகாரத்தின்கீழ் மேற்குப் பப்புவா மெலனீசியமக்கள் எதிர்கொள்ளும் உரிமை மறுப்பு இனவழிப்புப் போராட்டங்களை ஆஸ்திரேலியா வெறும் மனிதாரிமைப் பிரச்சினையாகவும், சனநாயகத்திற்குத் திரும்பும் இந்தோனேசியாவினை வலுவூட்டி ஆதரவளித்தல் என்ற முன்னுரிமைத் தேவையாகவும் அணுகுகின்றதோ அதேபோன்று தான் மேற்கத்தேய நாடுகளும், கிழக்குத் திசை வல்லரக்களும் ஐ.நா.வும் கூட இலங்கையின் செயற்பாடுகளை ஆதரவளிப்பதோடு ஆழத் தமிழரின் விடுதலைக்கான போராட்டத்தையும் மனிதாரிமைச் சட்டகங்களுக்கூடாகக் கையாள முற-

படுகின்றது.

ஒட்டுமொத்தத்தில் ஸ்ரீலங்கா சிங்களப் பெளத்த மேலாதிக்க ஆட்சியாளர்கள் ஆழத் தமிழர்களின் அரசியல் இருப்பை நீர்த் துப்போகச் செய்வதற்கான காலநீட்சிகளையும், வாய்ப்புகளையும் தொடர்ச்சியாக வழங்கிக்கொண்டே இருக்கின்றனர்.

ஏனெனில், இந்து சமுத்திரத்தில் இந்திய - சீன அதிகார மையங்களுக்கு மத்தியிலான மூலோபாயப் புள்ளியாக மாறி யுள்ள இலங்கைத்தீவின் அமைவிடம் சாதாரணமாகச் சர்வதேச அதிகார அணிகள் இலங்கைத் தீவினையும், அதன் ஆட்சியதிகாரத்தையும் பெரும்பான்மை சனநாயகத்தின் பெயரால் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள பெளத்த சிங்கள மக்களையும் முதன்மைப்படுத்தியே தங்கள் நகர்வுகளையும், தீர்மானங்களையும் முன்னெடுக்கின்றனர்.

அழத்தமிழர்களே! நாம் என்ன செய்யப்போகின்றோம்?

பிரார்த்திப்பது, வேண்டுகோள்கள் விடுப்பது, எதிர்ப்புகளைப் பதிவது, வருடாந்தம் நினைவு தினங்களைக் கொண்டாடிச் சுயநினைவுட்டல் செய்வது, அதன் மூலம் சுயதிருப்தி அடைந்துகொள்வது, அதிகாரக் கதிரைகளின் போட்டிகளுக்காக மக்களைக் கட்சிகளின் பெயராலும் முதன்கள், குலங்கள், பிராந்தியங்கள் ஆகிய அடையாளங்களாலும் கூறுபோட்டுச் சிதைப்பது எனத் தொடர்வதுதான் எங்கள் வாழ்வா?

சிறிய சிறிய மனிதாபிமான உதவிகள், சிறிய அபிவிருத்தி முயற்சிகள், சிறுதொகை முதலீடுகளும் முயற்சிகளும் என்ற நிலையிலிருந்து மக்களைத் தேசமாகக் கட்டியெழுப்பும் புதிய திசைநோக்கி நாம் பயணிக்க ஒன்றினைய மாட்டோமா?

கட்சிசார் அரசியல் தலைவர்களின் குறுகிய பார்வைகளுக்கும் குறுங்கால அதிகாரப் போட்டிகளுக்கும் நிதியளித்து / ஆதரவளித்துப் பொன்னாடை போர்க்கும் கலாசாரத்திலிருந்து விடுபட்டு, ஒரு புள்ளி நோக்கி நகரும் சக்திகளாக அவர்கள் மாற நிர்ப்பந்திக்க மாட்டோமா?

தொடர்ந்தும் புலம்பெயர் தேசங்களிலிருந்து மறைக் கரங்களாகவும், மர்மக் குரல்களாகவும் தாயகத்து ஏதிலி மக்களின் துயரங்களுக்குத் தூண்டில்போட்டு குழுப் போட்டிகளையும் முகப்புத்தகப் புரட்சிகளையும் முன்னெடுக்கும் காரணிகளிட விருந்து மக்கள் முதலில் விடுதலைப் பெற வாய்ப்பளிக்கமாட்டோமா?

தாயகத்தின் மேலெழுச்சிக்காகவும் பொருண்மிய தற்சார்புக் காகவும் களமிறங்கியுள்ள அனைத்துத் தனிநபர்களையும், குழுக்களையும், தொழிலாண்மையாளர்களையும் ஒருங்கி ஜைத்துத் தாயகத்தை வலுவான முதன்மைத் தேசமாகக் கட்டமைக்கும் முயற்சிகளுக்கு ஒன்றினைய முன்வருவோமா?

வாருங்கள் கோசங்கள் தாண்டி வேஷங்கள் நீக்கி, நேசமான தேசமாக எழுவோம்.

selvin.ireneuss.mariampillai@thaiveedu.com



என்னப்பா
அடி மடியில்
ஞக்ய
வைக்கிறாங்கள்

சத்தியமா
இதுக்கும்
எனக்கும்
சம்மந்தம்
இல்ல



தாய்வீடு
01.06.2023



யாழ். நூலக எரிப்பில் ரணில் விக்கிரமசிங்க? — என். சுரவணன்



யாழ் நூலக எரிப்புக்கு இந்த மே மாதம் 31-ம் திகதியுடன் 42 ஆண்டுகள் நிறைவடைக்கின்றன.

யாழ் நூலக எரிப்பில் ரணிலுக்கும் தொடர்புண்டு என தோழர் நந்தன வீரர்தன இரு நாட்களுக்கு முன்னர் என்னுடைய விவரங்களை வெளிவந்த இதைப்பற்றிய நூல்களிலோ, கட்டுரைகளிலோ முழுமையான அந்த விவாதங்களை கவனித்து எழுதவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

70	மாதிரி
வருட முத்திரை	
எ. கிரீல் மஹே (ஸ்ரீ கிரீல் மத்தீவு) (Mr. Cyril Mathew) He is making certain allegations against me	
ஏ. அ. அஷ்வாலங்கமி (ஸ்ரீ ஏ. அஷ்வாலங்கமி) (Mr. A. Ashwalingam) I will prove them. We are going to move a Vote of No. Confidence on you and the Minister of Lands and Land Development. You arrogated to yourselves the functions of the Commissioner of Elections. [Interruption.] Disgraceful episode! Fifty years of universal franchise!— [Interruption.] The Minister of Lands and Land Development has taken a lesson from Hitler. I am surprised that he did this.	

டூரைகள், நூல்கள் பல என்னுடைய சேகரிப்பில் உள்ளன. அவை எவற்றிலும் இப்படி ஒரு விபரத்தைக் கண்டதில்லை.

யாழ் நூலக எரிப்பு பற்றி பாரானுமன்றத்தில் 1981 ஜூன் 09, 10 ஆகிய இரண்டு நாட்கள் விவாதங்கள் நடந்திருக்கின்றன. இதுவரை தமிழில் வெளிவந்த இதைப்பற்றிய நூல்களிலோ, கட்டுரைகளிலோ முழுமையான அந்த விவாதங்களை கவனித்து எழுதவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த ஹன்சாட் பிரதியை கொழும்பு மியூசியத்தில் இருந்து நேர்று எடுத்தேன். 09-ம் திகதி விவாதம் முக்கியமான விபரங்களைப் பதிவு செய்கின்றன. யாழ் நூலக எரிப்பின் குத்திரதாரிகளாக இதுவரை காமினி திசாநாயக்க, சிறில் மேத்தியு ஆகிய பெயர்களே அடிப்படிருக்கின்றன.

அதே ஜூன் மாதம் 19-ம் திகதி பாரானுமன்றத்தில் நிகழ்ந்த மாலை அமர்வில் கம்பஹா மாவட்ட பாரானுமன்ற உறுப்பினர் எஸ்.டி. பண்டாரநாயக்க ஓரிடத்தில் குறிப்பிடும் தகவல்கள் முக்கியமானது. காமினி திசாநாயக்க, சிறில் மேத்தியு, பெஸ்டஸ் பெரேரா ஆகியோருடன் ரணில் விக்கிரமசிங்கவும் தங்கியிருந்தார்கள் என்கிற விபரத்தைக் குறிப்பிடுகிறார். இந்த தகவலை அவர்கள் எவரும் மறுக்கவில்லை என்பதை யும் கவனிக்க வேண்டும். அந்த ஹன்சார்டின் பக்கமும் இங்கே இணைக்கப்பட்டிருக்கிறது.

‘நேர்று யாழ்ப்பாணம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. கட்சித் தலைவர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அறிவுறுத்தலின் படியே அது நடந்தது. யாழ்ப்பாணம் நாக விஹாரா திபதி தேரர், பிழைப் பற்றும் பொதுமக்கள் பலரையும் அங்கு சந்தித்தேன். அமைச்சர்களான சிறில்மதிவ், காமினி திசாநாயக்க, பெஸ்டஸ் பெரேரா மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் மாவட்ட சபைகள் தேர்தலின் போது யாழ்ப்பாணத்தில் இருந்தாக மதத் தலைவர்களும் மக்களும் தெரிவித்தனர். தேர்தல் பயிற்சி பெற்ற நூற்றெழுபது ஊழியர்களையும் 4-ம் திகதி காலை யாழ் மாவட்டத்தை விட்டு வெளியேற இந்த அமைச்சர்கள் உத்தரவிட்டதையும் அறிந்தோம்’

ரணில் விக்கிரமசிங்கவுக்கும் யாழ் நூலக எரிப்புக்கும் உண்டாய்வீடு • ஜூன் June 2023



சிரில் கௌத்மி

காமினி திசைநாயக்க

பெஸ்ட்ஸ் பெரோ

ரணில் விக்ரமசிங்க

மையில் நேரடி தொடர்பு இருந்ததா இல்லையா என்பது எவ்ருக்கும் தெரியாது என்கிற போதும், இந்த விடயத்தில் ரணி

வின் அன்றைய கண்டனங்களையோ, விமர்சனங்களையோ கூட காணக் கிடைப்பதில்லை. ஒப்பீட்டு ரீதியில் சிறில் மெத்தியு, காமினி திசாநாயக்க ஆகியோரைப் போல ரணில் இனவாதியாக பேர்பெற்றில்லை என்பது உண்மையே. ஆனால் யாழ் ஏரிப்பின் போது சூத்திரதாரிகளுடனான ரணி வின் பிரசன்னம் மேலதிகத் தேடலுக்கு உரியது.



யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் எந்த விலை கொடுத்தேனும் வெற்றி பெறுவது என்கிற திட்டத்துடன் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவால் நேரடியாக அனுப்பப்பட்டவர்கள் தான் இந்த நான்கு அமைச்சர்களும். கானி அபிவிருத்தி மற்றும் மகாவளி அமைச்சர்காமினி திசாநாயக்க, கல்வி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, மீன்பிடி அமைச்சர் பெஸ்ட்ஸ் பெரோ, கைத்தொழில் மற்றும் விஞ்ஞான அமைச்சர் சிரில் மெத்தியு ஆகியோரே அவர்கள்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கிங்ஸ் ரிசார்ட்டில் அவர்கள் தங்கி யிருந்தனர். யாழ்ப்பாணத்தில் அரங்கேற்றிய பேயாட்டத்திற்காக குருநாகலில் இருந்து குண்டர்களை யாழ்ப்பாணத்திற்கு பஸ்களில் அழைத்துச் சென்றனர். 39 பஸ்கள் நிரப்பப்பட்டு, அவற்றை போல்சாரின் பந்தோபஸ்துடன் கொண்டுபோய் சேர்த்தனர். மே 31, 1981 கொடுமைகளானது. 1983 யூலை படுகொலைகளுக்கான முன்னோட்டமான ஒத்திகை தான்.

அன்று யாழ்ப்பாணத்தில் நூலகமும், யாழ்ப்பாண எம்.பி.க்களின் வீடுகளும், கடைகளும், பத்திரிகை அலுவலகங்களும் ஏரித்து சாம்பராக்கப்பட்டன. இந்த நிகழ்வுகள் நடந்து 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 2022-ல் தென்னிலங்கை அமைச்சர்களின் வீடுகளும் ஏரிக்கப்பட்டன என்பது தான் வரலாற்றின் அதிசயம். அதுமட்டுமன்றி ரணில் விக்கிரமசிங்க வின் வீடும் அவரின் பெறுமதியிக்க நூலகமும் ஏரிக்கப்பட்டது. இன்று அந்த நால்வரில் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே உயிருடன் இருக்கிறார். பிரதான சூத்திரதாரி காமினி திசாநாயக்க 1994-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது நிகழ்ந்த தற்கொலைத் தாக்குதலில் சிதறிப்போனார்.

யாழ். நூலகத்திற்கு தீ வைத்தவரின் வாக்கு மூலம்:

ருவன் எம் ஜயதுங்க என்கிற மருத்துவர் எழுதிய கட்டுரையொன்று யாழ் நூலக ஏரிப்பு பற்றிய மிகவும் முக்கியமான விபரங்களைக் கொண்டு வந்துள்ளது. ருவன் ஜயதுங்க ஒர் உளவியலாளர். தற்போது கண்டாவில் வசித்து வருகிறார். அவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் கூட. உளவியல் சார்ந்த அவரின் சமீபத்திய சில நூல்கள் தற்போது பெரிதாக பேசப் பட்டு வருகின்றன.

இலங்கையின் அரசியல் தலைவர்கள், கலை, இலக்கியம், சமூகம் அனைத்தையும் உளவியல் நோக்கில் விசாரணை செய்யவர். ‘ரோஹன் விஜேய்வர் பற்றிய உளவியல் பகுப்பாய்வு’ என்கிற விரிவான கட்டுரையைப் போலவே அவர் 2002-ம் ஆண்டு ‘பிரபாகரன் பற்றிய உளவியல் பகுப்பாய்வு’ (புதைகரன் சுடிக கல்லூரில் மஹேஸ்வரன்கள்) என்ற தலைப்பிலும் ஒரு தனி நூலை எழுதியிருக்கிறார். அந்த நூலில் யாழ் நூலக ஏரிப்பு பற்றிய இந்த வாக்குமூலத்தையும் பதிவு செய்திருக்கிறார்.

அவர் எழுதிய விபரங்களை அப்படியே தருகிறேன்.


உடம் நூலக ஏரிப்புச் சம்பவம் பற்றி பல வருடங்களுக்குப் பிறகு அந்த கும்பலில் இருந்த ஒருவரின் மூலம் எனக்கு தெரியவந்த கதையை இங்கே எழுதுகிறேன்.

அவரின் தொழில் நிலையைப் பற்றி நான் இங்கே குறிப்பிடப் போவதில்லை. அது சில சர்ச்சைகளுக்கு வழி வகுக்கும் என்பதாலும் இந்த உண்மையை ஈழத்தமிழர்கள் தங்களின் பிரச்சார யுக்திகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதாலும் தவிர்க்கிறேன். எவ்வாறாயினும் இச்சம்பவம் இடம்பெற்ற போது இந்த நபர் வடக்கில் இருந்தார்.

ஆசியாவிலேயே ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நால்களைக் கொண்ட மிகப் பெரிய நால்கமாக விளங்கிய யாழ்ப்பானை நாலகம் 1981 மே 31 அன்று தீக்கிரையாக்கப்பட்டது. யாழ் அபிவிருத்திச் சபைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த

வேளையில் கொழும்பில் இருந்து சென்ற குண்டர்கள் யாழ்ப் பாணத்தில் இந்த அட்டுழியங்களை ஏற்படுத்தினர். இந்த சம்பவம் இன நெருக்கடியில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

யாழ்ப்பாணத் தமிழர்களின் பெருமையைக் குலைக்கவே யாழ்ப்பாண நூலகம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இச்சம்பவத்துக்கு சில அரசியல்வாதிகளும் அனுசரணை வழங்கினர். இச்சம்பவத்தை நியாயப்படுத்தும் வகையில் ‘புலிப் பயங்கரவாதிகள் தமது தாக்குதல் திட்டங்



களை வகுக்க இந்த நாலகத்தைத் தான் பயன்படுத்தி வருவதாகவும் அதனால் அவர்கள் சந்திக்கும் இடத்தை அழிக்க வேண்டும் என்றும்' கூறப்பட்டது. அத்தோடு, தமிழர் கூட்டணியின் இறுதிப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்ற இடத்தில், பணி யில் இருந்த இரண்டு பொவிஸ் உத்தியோகத்தர்கள் பயங்கரவாதக் குழுவொன்றினால் கொல்லப்பட்டமையினால், அமைதி சீர்க்கலைந்திருந்தது.

இந்த நபர் தெரிவிக்கையில், அவருடன் இருந்த ஒரு குழுவினர் முதலில் பெற்றோல் மற்றும் மணல் நிரப்பப்பட்ட சாராய போத்தலில் திரியை அழுத்தி, அதில் தீ வைத்து ஏரித்து நூலகத்திற்குள் வீசியுள்ளனர். பாட்டிலில் சதுரமாக வெட்டப்பட்ட ரப்பர் செருப்பின் பகுதிகளையும் இணைக்கப்பட்டதன் மூலம் தீ தீவிரமாக ஏரிந்தது. இதற்கிடையில், ஒரு வர் தீ... தீ... தீ... என்று சத்தம் போட்டார். அதே சமயம், முன் கூட்டியே தயாரான ஒரு குழுவினர், தீயை அணைக்கத் கண்ணீர் ஊற்றுவது போல் பெய்தோல். மண்ணெண்ணெண்டு

வாளிகளை தீயில் வீசினர். இதனால், தீ கொழுந்து விட்டு ஏறியத் தொடங்கியது.

நூலகத்தில் இருந்த புத்தகங்கள் தீப்பிடித்து எரிந்ததுடன் சிறிது நேரத்தில் யாழ் நூலகம் ஏரிந்து நாசமானது. இருண்ட வானம் சிவப்பு நிறமாக மாறியது. தீ அதிக வெப்பத்தை உருவாக்கியதால், தீ வைத்தவர்கள் சிறிது தூரம் சென்று இந்தக் காட்சியைப் பார்த்து ஆரவாரம் செய்தனர். இதற்கி டையில், யாழ்ப்பாண தமிழ் மக்கள் ஏரிந்துகொண்டிருக்கும் நூலகத்திற்கு அருகில் வந்து தங்கள் புலமை மரபின் ஆன்மா ஏரிந்துகொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருந்தார்கள். இதனைக் கண்ட குற்றவாளிகள் மேலும் குதாகலம் டைந்தனர். தீவைத்தவர்களில் சிலர் மதுப் போத்தல்களை எடுத்துச் சென்று குடித்தபடி இனவாதத்தைக் கக்குகின்ற வசைகளை வீசிக்கொண்டிருந்தனர். புலிகளுக்கு சவால்விட்ட படி கோசமெழுப்பிக்கொண்டிருந்தார்கள். பின்னர் போலீசார் வந்து மிகவும் மெதுவாக அவர்களைக் கலைத்தனர்.

மிகவும் அரிய கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டிருந்த யாழ் நூலகத்தை அழித்தது கலாச்சார இனப்படுகொலை என்று பேராசிரியர் தயா சோமசுந்தரம் கூறினார். யாழ்ப்பாண நூலகத்தை அழிக்க இராணுவத்தினரின் ஆதரவு இருந்த தாக நான் நினைக்கவில்லை. ஏனென்றால், ஜெனரல் வஜீர விஜேரதன், கேணல் வைத்திய ரஞ்சன செனவிரதன் போன்ற இராணுவ அதிகாரிகளும் யாழ் நூலகத்தின் வாசகர்களாக இருந்ததால் அவர்களும் அங்கே நிகழ்ந்ததை விசாரணை செய்தனர். இந்த குற்றத்திற்கு குண்டர்களை வழிநடத்திய அரசியல்வாதிகளே பொறுப்பேற்க வேண்டும்.

ஆனால், யாழ் நூலகத்துக்குத் தீ வைத்தவர்கள் குழுவில் இருந்த இந்த நபர், பின்னர் அதைப் பற்றிக் கவலைப்படத் தொடங்கினார். பதினாறு வயதிற்கு முன்பே அவருடைய ஒரே குழந்தையும் இறந்து விட்டது. இதனால் வாழ்க்கையின் மீது பற்றற்று மதுவுக்கு அடிமையானார். நான் அவரை கடைசியாக 1995 ஏப்ரலில் சந்தித்தேன். அவர் இன்னும் உயிருடன் இருக்கிறாரா என்று தெரியவில்லை.

யாழ். நூலக ஏரிப்பும் யாழ்ப்பாணத்தை சிடைக்கச் சென்ற யாழ்தேவியும். சிறிமாண்ணவின் வாக்குமூலம்

யாழ். மாநகர சபையில் பணியாற்றிய கடைசிச் சிங்களவர் சிறிமாண். யாழ். நூலக ஏரிப்பின் ஒரு சாட்சியமாக விளங்குகிறார். இதுவரை வெளியாகாத சில தகவல்களையும் அவர் நமக்கு ஒப்புவிக்கிறார்.

1981-ம் ஆண்டு நடந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தேர்தலின் போது யாழ்ப்பாணத்தில் ஒர் அரச ஊழியராக இருந்த டீ.பி.எஸ். சிறிமாண் தேர்தல் நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட ஊழியர்.

வில் பணியாற்ற வேண்டியிருந்தது. குருநாகல் மாவட்ட ஆணையாளரின் பரிந்துரையின்படி தேர்தல் பணிகளில் ஈடுபடுவதற்காக நான் அழைக்கப்பட்டிருந்தேன். ஒரு நாள்



இரவு என்னுடைய வீட்டுக்கு வந்து தனிப்பட்ட ரீதியில் இந்த அழைப்பை எனக்கு விடுத்தார். அப்போதையை யாழ்ப்பாணத்தின் நிலைமை மோசமாக இருப்பதையிட்டு உரையாடி ணோம். ஆனால் அவர் ‘நீங்கள் இந்த பணிகளில் ஈடுபட வேண்டும். ஏனென்றால் எங்களுக்கு ஏற்கனவே இங்கே பணியாற்றி கொண்டிருக்கின்ற ஒரு நபர் நீங்கள்’ என்றார். ஒர் அரச ஊழியராக அதனை என்னால் நிராகரிக்க முடிய வில்லை. இறுதியில் அடுத்த நாள் அதிகாலையில் குருநாகல் வில் இருந்து பஸ்ஸில் ஏற்றப்பட்டோம். பின்னர், இரயிலில் ஓவ்வொரு கம்பார்ட்டுகளுக்குள் நாங்கள் பிரித்து ஏற்றப்பட்டோம்.

குருநாகலில் அன்று இருந்த உதவி அரசாங்க அதிபர் திசா நாயக்க என்பவர் தான் எங்களை அங்கே அழைத்துச் சென்றார்.

இரயில் நிலையத்தில் அங்கே அன்றைய அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரோ மைக்கை எடுத்து உரத்துப் பேசி ணார். அவர் எங்களிடம் ‘இப்போது நாங்கள் தேசிய வீரத்தன மான (ஓதிக ரீத மென) பயணத்துக்கு புறப்படுகிறோம். உங்களுக்கான பணிப்புகள் அங்கே கிடைக்கும். உங்களுக்கு தேவையான உதவிகள் அங்கே கிடைக்கும்’ என்றார்.

அப்போது இதன் அர்த்தத்தை பூரணமாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த இரயிலில் உள்ள பெட்டிகளில் குருநாகல், வாரியபொல என பிரதேசவாரியாக ஒதுக்கப்பட்டிருந்தது.

‘1981-ம் ஆண்டு ஜூன் நான்காம் திகதி நடந்த அந்த தேர்த



இரயிலில் சென்றுகொண்டிருக்கும் போது தான் எங்களுடன் அரசு ஊழியர்கள் லாதவர்களும் இருந்ததைக் கண்டோம். அவர்களில் கைகளில் பச்சை குத்தியவர்கள், சாரம் அணிந்தவர்கள், விசித்திரமாக உடை அணிந்திருந்தவர்களைக் கண்டோம். அப்போதும் இவர்கள் ஏன், எதற்காக எங்களுடன் வருகிறார்கள் என்பதை உறுதியாக உணர முடியவில்லை.

பின்னர் தான் ஓரளவு ஊகிக்க முடிந்தது.

இரவு எட்டு மணிக்குத் தான் இரயில் யாழ்ப்பாணத்தை அடைந்தது. நாங்கள் இறங்கியதும் இராணுவம் வந்து எங்களை பஸ்களில் ஏற்றிக்கொண்டு சென்றது. எங்களுக்கு அங்கே யாழ் இந்துக் கல்லூரியில் தான் தங்குவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. யாழ்ப்பாணத்தில் அப்போது ஊரடங்குச் சட்டம் போடப்பட்டிருந்தது. நாங்கள் பஸ்ஸில் போய்க்கொண்டிருந்த போது இரு மருங்கிலும் தீயால் சேதப்படுத்தப்பட்டிருந்த பலவற்றைக் கண்டோம். அடுத்த நாள் தேர்தல் ஆணால் முன்னைய நாள் அங்கிருந்த இந்த மோசமான நிலையைக் காணக் கூடியதாக இருந்தது.

யாழ். இந்துக் கல்லூரியில் நாங்கள் சென்றிருந்தபோது அங்கே அமைச்சர் காமினி திசாநாயக்க, காமினி ஜெயவிக்கிரம பெரோா, பீ.எம். பிரேமசந்திர ஆகியோர் அங்கே வந்து சேர்ந்தார்கள். எங்களுக்கு ஐம்பது ரூபாய் வீதம் முதலில் வழங்கப்பட்டது.

'உங்களுக்கு அதிகாலை ஜந்து மணிக்கு நியமனக் கடிதங்கள் கிடைக்கும், உங்களுக்கு தேவையான மேலதிக ஊழியர்களும், போலீசார், இராணுவம் என அனைத்தும் கிடைக்கும் நீங்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லுங்கள். நீங்கள் வாக்களிப்பை ஏழு மணிக்கு தொடங்குங்கள் ஆணால் பத்து மணிக்கு நிறுத்திவிட வேண்டும். நிறுத்திவிட்டு அங்கே வாக்களிப்புக்காக வரிசையில் இருப்பவர்களை போலிசாரையும், இராணுவத்தையும் கொண்டு கலைத்து விடுங்கள். அதன் பின்னர் உங்கள் பொறுப்பில் இருக்கிற வாக்கட்டைகளை நிரப்பி வாக்குப் பெட்டிகளில் போட்டுவிடுங்கள்' என்றார்.

அப்போது அங்கே இருந்த இன்னொரு ஊழியர் 'அப்படி யென்றால் யாருக்கு புள்ளடி இடுவது' என்று வினவினார்.

தாய்வீடு • ஜூன் June 2023

அதற்கு பதில் அளித்த அமைச்சர் 'உங்களுக்கு அதில் உள்ள விலங்கு எதுவென்டு தெரியும் அல்லவா' அதற்கே புள்ளடி இடுங்கள் என்றார். ஊழியர்கள் பலர் ஒருவரை ஒரு வர் பார்த்துக் கொண்டோம்.

எவரும் அங்கே மறுப்பு தெரிவிக்கும் நிலையில் இருக்க வில்லை. அங்கிருந்த பலருக்கு நிலைமை பற்றிய விசனம் இருந்தபோதும் எதிர்த்து இயங்கும் தைரியம் எவருக்கும் இருக்கவில்லை.

மோசமான தேர்தல் மோசடி தான். இத்தனைக்கும் அப்போது அரசாங்கத்துக்கு ஆறில் ஐந்து பெரும்பான்மை பலம் இருந்தபோதும் யாழ்ப்பாணத்தில் மோசமான தேர்தலை நடத்தினார்கள்.

என்னோடு அங்கே சோமபால் ஜெயவீர் என்கிற ஒரு ஊழியர் இருந்தார். நாங்கள் இருவரும் ஒன்றாகத் தான் அங்கே தங்கியிருந்தோம். அவர் ஒரு உதவி ஆணையாளர். அவரிடம், யாழ்ப்பாணத்தில் நான் 79-ம் ஆண்டிலிருந்து கடமையாற்றி வருகிறேன். அந்த மக்களின் வாக்குகளை கொள்ளையிடக்க நான் துணைபோக முடியாது எனவே இங்கிருந்து நான் தப்பிப் போகப் போகிறேன் என்றேன். அவரையும் அழைத்தேன். ஆணால் அவர் பயமாக இருக்கிறது கைது செய்து விடுவார்கள் என்று பயப்பட்டார்.

நாம் இருவர் மட்டும் தான் எனவே பெரிதாக பாதிக்காது இருவரும் சென்று விடலாம் என்று அவரை சமாதானப் படுத்த முயன்றேன். இறுதியில் அவரும் ஓப்புக்கொண்டார்.

அதிகாலை ஜந்து மணிக்கு எல்லோருக்கும் நியமனக் கடிதங்களைக் கொண்டு வந்து பெயர் கூறி அழைத்தார்கள். நாங்கள் இருவரும் அதனை எடுக்கவில்லை. தெரியாதது போல இருந்தோம். அதிகாலை பலர் தயாராகி இருக்காத தால் அங்கே பலர் நியமனக் கடிதங்களை உடனடியாக எடுக்க வந்திருக்கவில்லை. எனவே பல கடிதங்கள் அங்கே தேங்கி இருந்தன.

அங்கே காமினி திசாநாயக்க கூறினார். நியமனக் கடிதங்கள் பற்றவர்கள் ஒரு வரிசைக்கு வாருங்கள் கிடைக்காதாவர்கள்

மறு வரிசைக்கு வாருங்கள் என்றார்.

உங்கள் பெயர் ஆரியசேன என்று இருக்கலாம். அங்கே நீங்கள் கருணாசேன என்று கூறி வாக்குப் பெட்டிகளை எடுக்கள். இப்படித்தான் ஆரியசேனக்கள், கருணாசேனக்கள் ஆகினார்கள். கருணாதிலக்கக்கள் குணதிலக்கக்கள் ஆகி னார்கள். இப்படித்தான் அவர்கள் தயார்படுத்தப்பட்டார்கள். பலருக்கு இதனை மறுப்பதற்கோ, எதிர்பதற்கோ திராணி இருக்கவில்லை.

ஆனால் என் மனசாட்சி இந்த நிலைமையை ஏற்றுக்கொள்ள மறுத்தது.

பின்னர் இராணுவம் வந்து வாயிற் கதவைத் திறந்து நியமனம் பெற்ற ஊழியர்களை வெளியே அனுப்பியது. SPO தலைமையில் இன்னொரு அணி. நாங்கள் இருவரும் அந்த அணியோடு இணைந்து கொண்டோம்.

SPO-வுக்கு தனது குழுவில் இருந்தவர்கள் யார் யார் என்பது சரியாக தெரிந்திருக்கவில்லை. பஸ்களில் ஏற்றிக்கொண்டு சென்றார்கள். நாங்கள் நெடுந்தீவுக்கு கொண்டு செல்லப்பட்டோம். அங்கு சென்ற போது தாமதமாகியிருந்தது. அங்கே இருந்த குழப்பகரமான குழலைப் பயன்படுத்தி நாங்கள் இருவரும் அங்கிருந்து இரகசியமாக தப்பித்தோம்.

எங்களுக்கு எங்கே செல்வது என்று தெரியவில்லை. யாழ்ப் பாணத்துக்கு சென்று அங்கே உள்ள நூல் நிலையத்துக்கு செல்வோம் என்று நான் கூறினேன். நான் அங்கே பணிபுரிந்த காலத்தில் நூலகத்துக்கு சென்று பத்திரிகைகளை வாசித்து விட்டுப் போகும் வழக்கம் எனக்கு இருந்தது. அங்கே அப் போது சிங்களப் பத்திரிகைகள் எல்லாம் இருந்தன.

நாங்கள் நூலகத்தை அண்மித்துக் கொண்டிருந்தபோது அந்தத் திசையில் புகையைக் கண்டோம்.

நூலகம் ஏரிக்கப்பட்டுவிட்டதை அங்கு சென்று பார்த்தபோது கண்களில் நீர் நிறைந்திருந்தது. அங்கே அப்போதும் சிலர் அதனைப் பார்த்தபடி நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுது கொண்டிருந்தனர்.

அதுவரை அங்கிருந்த புலிகள் போன்ற இயக்கங்களுக்கு மக்கள் ஆதரவு அவ்வளவு இருக்கவில்லை. ஆனால் இந்த சம்பவம் அந்த இயக்கங்களை ஆதரவை அதிகரித்தது. ஓர் உதாரணம் சொல்கிறேன். அப்போது நாங்கள் மதிய உணவை சேர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது சில தமிழர்களிடம் நான் கேட்டிருக்கிறேன் ‘உண்மையில் உங்களுக்கு ஈழம் வேண்டுமா?’ என்று. அதற்கு அவர்கள் என்னைப் பார்த்து சிரித்து இருக்கிறார்கள். அங்கே படித்துவிட்டு கொழும்பில் வேலை பார்க்கும் கணவுகளில் இருந்தவர்கள் அவர்கள். அவர்களுக்கு ஈழம் தேவைப்பட்டிருக்கவில்லை.

ஆனால், இந்த சம்பவமும் அதன் பின்னர் 83 கலவரங்களும் சர்வதேச ரீதியில் புலிகள் போன்ற இயக்கங்களின் இருப்புக்கு அங்கீராத்தை ஏற்படுத்தின. அதற்கு முன்னர் இருந்த சிங்கள தமிழர் உறவு மோசமடைந்தன.

நாங்கள் மீண்டும் அங்கிருந்து ஜந்தாம் திகதி இரயில் புறப் பட்டோம். அந்த இரயில் அனைத்து இரயில் நிலையங்களி லும் நிறுத்தப்பட்டது. ஒவ்வொரு நிறுத்தத்திலும் எங்களோடு பயணித்த சிங்களவர்கள் இரயிலில் இருந்து இறங்கி அங்கிருந்த மரங்களில் பலாத்காரமாக மாம்பழங்களைப் பறித்து சேகரித்தார்கள். வேறு சிலர் அங்கிருந்த கடைகளில் சிகிரட்டுகளையும், இனிப்புப் பண்ட போத்தல்களையும், வேறு பொருட்களையும் பணம் செலுத்தாமல் பலாத்காரமாக எடுத்துக்கொண்டு வந்தார்கள். இப்படியான நிலைமைகளை தமிழ் மக்கள் பீதியுடன் எதிர்கொண்டார்கள்.

வவுனியாவில் இரயில் தரித்து நின்றபோது இரயிலில் இருந்து ஒரு கும்பல் இறங்கிச் சென்று அங்கிருந்த ஒரு கடையை கொள்ளையடித்து அங்கிருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு வந்து ஆசனங்களுக்குக் கீழே மறைத்து வைத்தனர், அங்கே கடையில் இருந்து ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு ஓடி வந்த ஒருவர் ‘சிங்களத்தில்’ அந்தக் கடை எனது கடை அங்கு இருந்த பொருட்கள் அனைத்தையும் திருப்பித் தராவிட்டால் உங்களுக்கொண்டுவிடுவேன். நானும் ஒரு சிங்களவன் தான் என்றார்.

சிலர் திருப்பிக் கொண்டுத்தார்கள், சிலவற்றை அந்தக் கடைக்காரரே எடுத்துச் சென்றார். இந்தக் கும்பலோடு நாங்கள் வாக்குவாதப்பட்டோம். அது மோதல் நிலையை உருவாக்கியிருந்தது.

மீண்டும் அந்த நூலகம் சந்திரிகா பண்டாரநாயக்கவின் காலத்தில் திறக்கப்பட்டது. அந்த நூலகத்தின் மதிப்பைக் கூறுவதாயின் இன்றும் அந்த நூலகத்துக்குள் பாதனை கோடு உள்ளே செல்ல முடியாது, நீங்கள் வெளியில் அவற்றை கழற்றி வைத்து விட்டுத் தான் செல்லலாம்.

பிற்காலத்தில் இவற்றை விசாரிப்பதற்காக LLRC குழு பின்னர் நியமிக்கப்பட்டது. என்னை அவர்கள் சாட்சியமளிக்கும் படி வீட்டுக்கே தொலைபேசி மூலம் அழைத்தார்கள். அக்குழுவின் முன் நான் இரு தடவைகள் சாட்சியமளித்தேன். அத்துக்கொட என்பவர் தான் அக்குழுவின் செயலாளராக இருந்தார். நான் நடந்த அனைத்தையும் வெளிப்படுத்தினேன். பின்னர் ரணில் விக்கிரமசிங்க பாரானுமன்றத்தில் யாழ் நூலக ஏரிப்புக்கு மன்னிப்பு கோரினார். காலம் பிந்தி என்றாலும் அதை செய்தது நல்ல விடயம்.

ஆனால் இன்றும் அம்மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வில்லை. இங்கிருந்து அங்கே செல்வதற்கு அழகான பாதைகளை அமைத்தால் மட்டும் போதாது. அம்மக்களின் உள்ளக்குழற்றுக்களை தீர்க்கும் வகையில் தீர்வுகளை வழங்குவதே அரசு செய்ய வேண்டிய கடமை. ஆனால் அது வாய்க் குமா? முற்போக்கானவர்கள் இந்த விடயத்தில் தொடர் அழுத்தம் கொடுத்து இதனை உரிய வகையில் தீர்க்காவிட்டால் இலங்கையின் எதிர்கால சந்ததியினரும் இந்த பிரச்சினைகளின் பாதிப்புக்கு உள்ளாவர்கள்.



யாழ். நூலக ஏரிப்பு :

இனந்த குமாரசுவாமி கொல்லப்பட்டார் ! பரணவிதான காப்பாற்றப்பட்டார் !



- நந்தன வீரரத்ன சுழித் என்.சரவணன்

நந்தன வீரரத்ன:

முன்னாள் தீவிர இடதுசாரி இயக்கச் செயற்பாட்டில் இருந்து, பின்னர் உடைகத் துறைக்குள் உள்ளிட்டவர். ஆரம் பகால ராவய பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவர். பின் னர் வண்டனில் பி.பி.சி சிங்கள சேவையில் பல ஆண்டு கள் பணிபுரிந்துவிட்டு மீண்டும் நாடு திரும்பி பல அரசியல் ஆவணப் படங்களை இயக்கி வருகிறார். குறிப்பாக, தமி ழர், மலையக, முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை ஆவ ணப்படுத்தி வந்திருக்கிறார். சிங்கள சமூக சாதியப் பிரச்சி னைகளைப் பற்றி இடையறாது பதிவுகளை செய்வராக வும் இருக்கிறார்.

இக்கட்டுரை யாழ் நூலக ஏரிப்பு தொடர்பாக அவர் சிங்க எத்தில் வெளியிட்டிருந்த கட்டுரை. தமிழ் மக்களின் போராட்டம் பற்றி அவர் வெளியிடவிருக்கும் சிங்கள நூலில் வெளியாக இருக்கும் கட்டுரை. வாசித்ததுமே தமிழுக்கு இது முக்கியம் எனக் கருதி இக்கட்டுரையை மொழிபெயர்ப் பதற்கு முன் அவரோடு உரையாடி சில விபரங்களையும் உறுதி செய்துகொண்டேன்.

- என்.சரவணன்

செப்ரெம்பார் 1993-ம் ஆண்டு ஒரு நாள், வவுனியாவிலிருந்து மடுபள்ளி செல்லும் சாலையின் வழியாக எல்.ரீ.ரீ.சுகட்டுப்பாட்டு பகுதிக்குள் நுழைந்தோம்.


இரு அரசாங்கங்களின் அனுமதி பெற்று நாங்கள் செல்லாத தால் இது ஒர் ஆபத்தான பயணமாகவே எங்களுக்கு இருந்தது. இதனால் இந்த பயணத்தின் போது மடுவில் இருந்த விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றில் நாங்கள் ஒரு வாரம் தங்கியிருக்க நேர்ந்தது. எவ்வாறாயினும் நாங்கள் இருந்து வார காலமாக அவர்களின் பகுதிகளில் இருந்தும் குறிப்பாக அடம்பன் கிளிநொச்சி ஊடாக நாங்கள் யாழ்ப்பாண நகரத்தை அடைந்தோம்.

அப்போதெல்லாம் வடக்கிலிருந்து செய்திகள் தெற்கை வந்த டைய முடியாத காலம், இந்தப் பயணத்தின் மூலம் பலவேறு பட்ட செய்திகளை தெற்குக்கு கொண்டுபோய் சேர்க்கும் இலக்காக நாங்கள் இந்த பயணத்தை மேற்கொண்டிருந்தோம். இந்தப் பயணத்துக்காக முழு அளவில் எமக்கு ஒத்து மூட்பு வழங்கிய எங்கள் ராவய பத்திரிகையின் பிரதம ஆசிரியர் விக்டர் ஜவன் அவர்களையும் இந்த இடத்தில் நன்றியுடன் நினைவு கூருகிறோம். இந்தப் பயணத்தின் போது எங்களுக்கு இன்னொரு இரகசியத் திட்டமும் இருந்தது. அது தான் யாழ்ப்பாண நூலகத்துக்கு நேர்ந்ததை ஆராய் வது. நாங்கள் கற்ற கல்வி நிறுவனங்களைவிட நூலகங்களே எங்களுக்கு பல்கலைக்கழகங்களாக இருந்திருக்கின்றன.

1981 மே 31 இரவு யாழ்ப்பாண நூலகத்தை ஏரித்தமை இன்று வரை குணப்படுத்த முடியாத காயமாக ஓட்டிக்கொண் டிருக்கிறது. இந்த அநியாயத்தை எந்த தென்னிலங்கை பத்திரிகைஞம் பதிவு செய்யவில்லை. தென்னிலங்கையில் அதை பதிவு செய்த முக்கியமான பத்திரிகையாளர் அன்றைய ‘சட்டர்டே ரிவியு’ பத்திரிகையின் ஆசிரியர் காமினி நவரத்ன அவர்கள். அதுவும் ஒரு பெரிய கதை அதைப் பற்றி இன்னொரு தடவை எழுதுவோம்.

யாழ் நூலகத்தை ஏரித்ததனால் உருவான புன் தீக்காயமாகவே இருப்பதற்கு இன்னொரு காரணம் செனரத் பரணவிதான், ஆனந்த குமாரசுவாமி ஆகியோரின் நினைவு தான். அவர்கள் இருவரதும் கையெழுத்துப் பிரதிகளை யாழ்ப்பாண செல்வந்தர்கள் ஏலத்தில் வாங்கி பேணிப் பாதுகாத்து வைத் திருந்தார்கள். அந்த பொதுநல் குணமுள்ள சிரேஷ்ட தனவந்தர்கள் அவற்றைப் பின்பு யாழ் நூலகத்துக்கு அன்பளிப்பு செய்திருக்கக் கூடும். யாழ் நூலகத்துக்கு ஏற்பட்ட துயரம் இலங்கையின் வரலாற்றில் அபயகிரிக்கு நேர்ந்த கதி என்று சொல்லமுடியும்.

யாழ்ப்பாணத்துக்கு சென்றடைந்த முதல் நாளிலேயே நாங்கள் யாழ் நூலகத்தைச் சென்று பார்ப்பதை இலக்காகக் கொண்டிருந்தோம். இதைப் பற்றி விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனிடம் கேட்டபோது அவர் அலட்சியமான சிரிப்பையே உதிர்த்தார்.



ஆனந்த குமாரசுவாமி



செனரத் பரணவிதான

‘அது எரிக்கப்பட்டுவிட்டது. இனி பார்ப்பதற்கு அங்கே ஒன்று மில்லை’ என்று வெறுப்புடன் கூறினார். நாங்கள் தங்கியிருந்த ஞானம் ஹோட்டீலில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தூரத்திலேயே யாழ் நூலாகம் அமைந்திருந்தது. எனவே நாங்கள் தமிழ்ச் செல்வனிடம் மேலதிகமாக எதையும் கூறாமலேயே தீயினால் கருகிப்போயிருந்த பாழ்டைந்த நூல் கத்தின் எச்சங்களை போய்ப் பார்க்க கஷ்டமாக இருக்க வில்லை.

அடுத்த நாள் அன்றைய யாழ்ப்பானை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவரைச் சென்று சந்தித்தோம். அவரை நாங்கள் சந்தித்த போது எங்கள் முதல் கேள்வி

‘பரணவிதான சேகரிப்புகளுக்கு என்ன நேர்ந்தது?’

அவர் அமர்ந்திருந்த கதிரையை இறுக்கி முன்னால் இழுத் துவிட்டு மேசை ஒரத்தை ஒரு கையால் பிடித்தபடி. ‘பரணவிதான இருக்கிறார். யாழ்ப்பானைத்தில் பத்திரிமாக இருக்கிறார். அதிர்ஷ்டவசமாக அவர் யாழ்ப்பானை நூலகத்தில் இருக்க வில்லை. அவர் யாழ்ப்பானை பல்கலைக்கழகத்தில் இருந்தார். அவற்றை ஏலத்தில் வாங்கியவர்கள் யாழ்ப்பானை நூல் கத்துக்கு வழங்கியிருக்கவில்லை. அவர்கள் யாழ் பல்கலைக்கழகத்துக்கே தந்திருந்தார்கள். நானை வாருங்கள் நாங்கள் அவற்றை உங்களுக்கு காட்டுகிறோம்.’

நாங்கள் மகிழ்ச்சியுடன் பெருமச்ச விட்டோம். ஆனால் எங்கள் கேள்விகளை அத்துடன் நிறுத்திவிடத்தான் முடியுமா?

‘அப்படியென்றால் ஆனந்த குமாரசுவாமி சேகரிப்புகள் எங்கே?’ என்றோம்.

அவர் இறுக்கிப் பிடித்திருந்த மேசையின் விளிம்பிலிருந்து கையை விட்டுவிட்டு கதிரையில் சாய்ந்தார். உதடுகளைக்

கடித்துக் கொண்டார். முகமும் இறுகிப் போனது.

‘குமாரசுவாமி எரிக்கப்பட்டார்; யாழ்ப்பானை நூலகத்துடன் எரிக்கப்பட்டார். அவர் இரத்தத்தால் பாதித் தமிழராக இருந்தபோதும் அவர் இதயத்தால் ஒரு சிங்களவராக இருந்தவர். அவரின் பேரூப் பிள்ளைகளால் அவர் எரித்து நாசமாக்கப் பட்டார்... நாங்கள் என்னதான் செய்ய முடியும்? இனி அந்த பழைய கதையில் பயனில்லை. நானை வாருங்கள் பரணவிதானவை நாங்கள் யாழ்ப்பானைத்தில் எப்படி பாதுகாத்து வருகிறோம் என்பதைக் காட்டுகிறோம்.’

அடுத்த நாள் நாங்கள் பரணவிதானவை யாழ்ப்பானைப் பல்கலைக்கழகத்தில் கண்டோம். அந்தக் கையெழுத்துக்கள் உயிர் பெற்று அதை எழுதியவரின் மண்ணில் இருந்து வந்திருந்த எங்களை பரிகாசமாக பார்த்துக்கொண்டிருந்தன.

யாழ்ப்பானை நூலகத்தை எரித்த அந்த அநியாயக்காரர்களை அம்பலப்படுத்தியே ஆகவேண்டும் என்கிற தீவிர முடிவுக்கு அன்று தான் வந்தோம். ஏனென்றால் யாழ்ப்பானை நூலகத்தில் பரணவிதான் கையெழுத்துப் பிரதிகள் வைக்கப்பட்டிருந்த அலுமாரிகளில் இருந்த கண்ணாடிகளில் எங்கள் முகங்களே அந்தக் குற்றவாளிகளாகத் தெரிந்தபடியால் உண்மைக் குற்றவாளிகளை அடையாளம் காட்ட நாங்கள் பிரயத்தனப்பட்டோம். ‘சிங்களவர்களாக நாங்கள் பிறந்ததற்காக நாங்கள் இந்த மானுட விரோத கொடுர குற்றத்திற்கு நாங்கள் உடன்தையாக இல்லை’ என்பதை சிங்களவர்களாகிய எங்கள் மனசாட்சியைச் சொல்ல வேண்டியிருந்தது.

அதன் பின்னர் சில வாரங்கள் நாங்கள் யாழ்ப்பானைத்தில் தங்கியிருக்க நேர்ந்திருந்தது. ஆனால் அரசு படைகள் யாழ் தேவி இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துவிட்டதால் எங்கள் முயற்சிகள் பாதிக்கப்பட்டன.

1994-ல் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாகி புலிகளுடன்

சமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடக்கினார். சமாதான பேச்சுவார்த்தையை பதிவு செய்வதற்காக யாழ்ப்பானை செல்ல எங்களுக்கும் மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதற்கு முந்திய தடவை விடுதலைப் புலிகளையும், விடுதலைப் புலிகளின் ஆட்சியைப் பற்றியும் எழுதும் போது ஓரி தத்தில் புலிகளின் பாலியல் கலாசாரம்' பற்றியும் எழுதப் பட்ட ஒரு கட்டுரையால் யாழ்ப்பானத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. விடுதலைப் புலிகள் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்திலும் அதைப் பற்றிய விமர்சனத்தை வெளி யிட்டிருந்தார்கள். இதனால் சமாதான பேச்சுவார்த்தையை அறிக்கையிடச் சென்றிருந்தாலும் எங்களுக்குள் ஒரு வகை உயிர்ப்பயம் இருந்தது. ஆகாய வழியாக பலாலிக்கு சென்று அங்கிருந்து மீண்டும் ஒரு படகில் யாழ்ப்பானக் கடல் வாயிலாக யாழ்ப்பான மீன்பிடித் துறை ஒன்றில் இறங்கும் போது எங்களுக்கு ஒருபுறம் வெட்கமாகவும், இன்னொருபுறம் பயமாகவும் இருந்தது.

வியக்கத்தக்கவகையில் யாழ்ப்பானத்தில் எங்களை வரவேற்க வந்திருந்தவர்களில் தயா மாஸ்டரும், எங்கள் நன்பரும் பத்திரியாளருமான நிமலராஜனும் (பின்னர் கொல்லப் பட்ட) இருந்தார்கள். கொழும்பிலிருந்து அன்று சென்றிருந்த வர்களில் அவர்கள் எங்களைத்தான் ஏற்கனவே அறிந்திருந்தார்கள். அவர்கள் தந்த உற்சாகமான வரவேற்பு எங்கள் வெட்கத்தையும், பயத்தையும் காணாமல் செய்தது.

சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்திருந்த தமிழ் செல்வன் எங்களைக் கண்டதும், 'நீ இன்றே கிளம்பிலிட மாட்டாய் அல்லவா..?' என மிகவும் நெகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டார். நாங்கள் சடுதியாக 'இல்லை சில நாட்கள் இருப்போம். பின் னேரம் சந்திக்கலாம்' என்றோம்.

பின்னேரம் யாழ்ப்பானத்தில் விடுதலைப் புலிகளின் தலை மையகத்தில் தமிழ்ச் செல்வனைச் சந்தித்த வேளை ஒரு விசேட கோரிக்கையை விடுத்தோம்.

'எங்களிடம் வீடியோ கெமரா இல்லை. ஒரே ஒரு நாளைக்கு வீடியோ கெமரா ஒன்றை குத்தகைக்கு கிடைக்குமா...?'

'ஏற்றகாக...?'

'நாங்கள் யாழ் நூலக ஏரிப்பு பற்றி ஒரு ஆவணப் படத்தைச் செய்ய வேண்டும்!'

தமிழ்ச் செல்வன் சிறுபிள்ளை போல பலத்து சிரித்தார்.

'உனக்கு போன தடவை வந்த விசர் இன்னமும் சுகமாக வில்லையா? கொழும்பில் மருந்தெதுவும் எடுக்கவில்லையா..? அதை கைவிட்டுவிடு..! அது முடிந்த கதை...'

'இல்லை அதை கைவிட்டுவிட முடியாது... தயவு செய்து வீடியோ கெமரா ஒன்றைத் தாருங்கள். எங்களிடம் இல்லை அதற்காகத் தான் இந்தளவு கெஞ்சகிறேன்.'

தமிழ்ச் செல்வனின் முகம் சீரியஸாக ஆனது.

'சரி... இவ்வளவு தான் எங்களால் ஆகவேண்டுமா? வேறெநு

வும் வேண்டுமா என்றார். காலையில் ஹோட்டலுக்கு கேமரா ஒன்றை அனுப்புகிறேன்...'

எங்கள் உரையாடல் அத்தோடு நின்றது. அடுத்த நாள் காலை ஞானம் ஹோட்டல் அறையின் மேலாளர் கதவை தட்டிக்கொண்டிருந்தார். 'உங்களைப் பார்க்க சிலர் வந்திருக்கிறார்கள்' என்றார்.

தமிழ்ச் செல்வன் வாக்குறுதியை நிறைவேற்றியிருந்தார். நாங்கள் கேட்டது ஒரு கேமராவைத் தான். ஆனால் அவர் இருக்கமராக்களை கமரா காரர்களுடன் அங்கே அனுப்பி வைத்திருந்தார். நிமலராஜனும் எங்களோடு எங்கள் பணிகளுக்கு மொழி பெயர்ப்பு உதவிக்காக இணைந்து கொண்டார். நாங்கள் எங்கள் வேலையில் இறங்கினோம்.

அன்றைய காணி, போக்குவரத்து, மகாவலி அமைச்சராக இருந்த காமினி திசாநாயக்கவும், தொழில் அமைச்சர் சிறில் மெத்தியவும் தான் யாழ் நூலகத்தை ஏரிப்பதற்காக கொழும் பில் இருந்து பல சண்டியர்களை அழைத்து வந்திருந்தார்கள் என்பதை நேரில் கண்ட சாட்சிகள் சிலரையும் சந்தித்தோம். 1981 மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் எந்த விலை கொடுத்தாவது வெல்வதற்காக ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஆணையின்படி வந்திருந்த தேசிய ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்கள் யாழ்ப்பான ரயில் நிலையத்தில் இறங்கியது தொடக்கம் பல விடயங்களை சொல்லக் கூடிய சாட்சிகளைச் சந்தித்தோம். இதில் முக்கியமான ஒர் விடயத்தையும் கவனித்தோம். யாழ் நூலகம் ஏரிந்து கொண்டிருந்தபோது தீயை அணைப்பதற்காக அரசு கடற் படையைச் சேர்ந்த தண்ணீர் லாரிகள் கொண்டுவரப்பட்டிருந்தன. இதனால் யாழ்ப்பான நூலகத்தை ஏரித்த குற்றச்சாட்டிலிருந்து இராணுவம் தப்பித்துக் கொண்டது என்று தான் கூறவேண்டும்.

யாழ்ப்பான நூலகம் ஏரிக்கப்பட்டது தொடர்பில் எழுதிய முக்கிய கட்டுரையை அடுத்த வாரமே ராவய பத்திரிகையின் ஆசிரியரிடம் ஒப்படைத்துவிட்டேன். ஆனால் அது ஒரு போதும் வெளியாகவில்லை. வீடியோவை பத்திரிமாக கொண்டுவந்து சேர்த்திருந்தோம் அந்த வி.எச்.எஸ் கசட் ராவய அலுவலகத்தில் எனது மேசை லாச்சில் இருந்தது. அன்று ஷ.என்.எல் தொலைகாட்சி சானலில் பணிபுரிந்த சந்தன குரிய பண்டார ஒரு நாள் அவசரமாக என்னோடு தொடர்பு கொண்டு யாழ்ப்பான நகரத்தின் விசுவல் கொஞ்சம் தேவைப்படுகிறது என்று கேட்டுக்கொண்டார். ஒரு போதும் ஊடக தானத்திற்கு குறைவிலாது பணியாற்றிப் பழகிய நாள் அதை அவர் அனுப்பிய வண்டி ஒட்டுனரிடம் கொடுத்தனுப்பினேன். அவை ஒரு போதும் எங்கு மீண்டும் திரும்பக் கிடைக்கவில்லை. எங்கள் யாழ்ப்பான நூலகத்தின் கதை அத்தோடு நின்று போனது.

'ஆனந்த குமாரசுவாமி எங்களை மன்னியுங்கள். மனிதர்களின் வாழ்நாள் காலத்தில் செய்யக் கூடியதும், செய்ய முடியாதவையும் உண்டு'.



நக்பா!

அகதிகளின் அவைக்குரல்

- மா. சித்திவிநாயகம்

'அகதியாகிப் போனவர்கள் இனித்
திரும்பி வரப்போவதில்லை...
இருக்கின்ற வயதானவர்கள்
இனி இறந்துவிடுவார்கள்...
இன்றைய இளைஞர்கள்
அனைத்தையும் எளிதில் மறந்து போவார்கள்...'

'இதனை மறுபடி மறுபடி உறுதிப்படுத்துதலில் தான் நமக்கான இருப்பு' என்று பாலஸ்தீனிய மண்ணை ஆக்கிரமித்த இஸ்ரேலிய மக்களுக்கு அறிவுரை பகன்றவர் 1948-ன் இஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென்-குரியன் (David Ben-Gurion) அவர்கள், 1948-லிருந்து 1963 வரையான காலம் பிரதமராக இருந்த அவர் நவீன் இஸ்ரேலிய நிறுவனர் என வர்ணிக்கப்படுவார்.

75 ஆண்டுகளுக்கு முன்பு, 1948 மே 14-ம் நாள் பாலஸ்தீனிய மக்களின் இருப்பைத் தகர்த்து 7 இலட்சம் பேரை அவர்களின் தாயகத்திலிருந்து அகற்றி, அழித்தொழித்து உலக நாடுகளின் அனுசரணையோடு சுதந்திரநாடாகியது இஸ்ரேல்.

பாலஸ்தீனிய மண்ணில் பலாத்காரமாக எழுந்த இஸ்ரேல் நாட்டின் சுதந்திர நாளைப் புறக்கணித்த போர்க்குரலாக, எதிர்ப்பு நாளாகப் பாலஸ்தீனியர் மே 15-ஐ அனுஷ்டித்து வருகின்றார்கள். இதனை 'நக்பா தினம்' என்கின்றார்கள். நக்பா என்கின்ற அரபுச் சொல்லின் அர்த்தம் பேரழிவு என்பதாகும்.

பாலஸ்தீன் விடுதலைக்காகப் போராடி மக்களை ஓரணிப்படுத்திய யாசீர் அரபாத் அவர்களால் 1948-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நக்பா தினம், இஸ்ரேலியச் சுதந்திர தினத்திற்கு (Yom haatzmaut) மறுநாளான மே 15-ல் நினைவு கூரப்பட்டு வருகிறது.

பூர்வீக பாலஸ்தீனியரின் நிலத்தை அபகரிக்க இஸ்ரேல் நடத்திய இன அழிப்பின் ஒவ்வொரு கதையும் இதயத்தை உடைப்பது. உலகம் ஈழத் தமிழரின் இன அழிப்பைப் போலவே இதையும் மறந்து போனது. ஆனாலும், வெறுப்பு

மற்றும் அமைதியற்ற வாழ்விற்குள் தான் ஒவ்வொரு பாலஸ்தீனியரும் இற்றைவரை அலையுண்டு வாழ்கின்றார்கள். ஒவ்வொரு ஆண்டும் மே 15 அன்று, உலகெங்கிலும் உள்ள பாலஸ்தீனியர்கள் நக்பா என்ற பேரழிவு நாளில் தம் கொடுர ஆக்கிரமிப்பாளனை நினைவு கொள்கின்றனர். பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இனச் சுத்திகரிப்பின் உச்சமாகப் பாலஸ்தீனியர்களைத் திட்டமிட்டு நாடுகடத்துதல், அகதிகளாக்குதல், பாலஸ்தீனியர்களின் சொத்துக்களை அபகரித்தல், பாலஸ்தீனியர்களை அழித்தல் தொடர்ந்தவண்ணமே யுள்ளது. அவர்களுக்கு நடக்கின்ற இத்தகு கொடுரங்களை நினைக்கின்ற நாளாக நக்பா இன்று உருவெடுத்திருக்கின்றது.

அதனால்த்தான் 75 வருடங்கள் கழிந்த பிறகும் சர்வதேசதினமாக 2023 மே 15 ஜூந் சபை நக்பா தினமாக அங்கீரித்துப் பிரகடனப்படுத்தியுள்ளது.

அறிந்தோ அறியாமலோ:

இந்த நாள் 1985-ன மே 15-ல் இலங்கையின் தமிழர் பகுதியான நெடுந்தீவுப் பயணிகள் சேவையிலிருந்த படகான குழுதினியில் கொடுரமாகக் கொல்லப்பட்ட 36 பேரின் நினைவுதினமாக ஒவ்வொராண்டும் தமிழர்கள் நினைவுகூர்ந்து வருவது இங்கு கவனங்கொள்ளத்தக்கது.

இஸ்ரேலியரின் பாலஸ்தீனியருக்கு எதிரான இந்த இன அழிப்புச் செயல் 1948 இஸ்ரேல் சுதந்திர நாடானபிறகும் முடிவடையவில்லை. இஸ்ரேலின் இனவாதத் தேசியவாதக் கொள்கைகளுக்கு இனங்க சட்டவிரோதக் குடியேற்றங்களைக் கட்டியெழுப்புவதற்காகப் பாலஸ்தீனிய நிலங்களை இஸ்ரேல் தொடர்ந்து கபளீகரம் செய்தேவருகின்றது. பாலஸ்தீனத்திற்கு உள்ளேயும் வெளியேயும், இஸ்ரேலின் குடியேற்றக் காலனித்துவச் சியோனிசத்தின்கீழ் தினசரி பாலஸ்தீனிய மக்கள் எதிர்கொள்ளும் பேரழிவு இது.

நக்பாவின் நினைவுகூரலுக்கான நாட்களில் கூட இஸ்ரேல் படுகொலைகளை நிறுத்தியவர்கள்ல. 2022-ல் 204 பாலஸ்தீ

75TH ANNIVERSARY 15 MAY 2023

NAKBA

நக்பா

வியர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டான் 2023-ன் கடந்த நான்கு மாதங்களில் 100-ற்கும் அதிக மான பாலஸ்தீனியர்கள் கொடுரமாக கொல்லப்பட்டுள்ளனர். இத்தகு இஸ்ரேலின் குடியேற்ற காலனித்துவ காட்டாட்சிக்கு எதிரான போராட்டத்தில் பாலஸ்தீனிய மக்கள் அணிதிரண்டு போராடிவருகின்றார்கள்.

இஸ்ரேலியக் குற்றச் செயல்கள் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்புச்சபை உள் ஸிட்ட பல சர்வதேச மனித உரிமை அமைப்புகளால் கண்காணிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்ட போதும், இஸ்ரேலில் எந்த மாற்றத்தையும் அவர்களால் கொண்டு வரமுடிய வில்லை. இஸ்ரேலின் உருவாக்கத்திற்கு வாழ்த்துக்கூறிய ஜ.நா 75 வருடங்களுக்குப் பிறகு இவ்வாண்டு நக்பா தினத்தை அங்கீரித்திருப்பது வெறும் கண்துடைப்பு என்று கருதினாலும், உலகம் பாலஸ்தீனிய வரலாற்றை, அவர்களுக்கிருக்கிற பிரச்சினையை அறிய இதுவொரு வாய்ப்பு என்று சொல்லப்படுகிறது.

1948-க்கு முன்னர் பெருமளவில் அரேபியர் நிறைந்த வரலாற்றுப் பூமியான பாலஸ்தீனத்தில் யூதப் பெரும்பான்மை அரசை உருவாக்கியதென்பது ஒரு மிகப்பெரிய திட்டமிட்ட சதிச்செயலாகும். சியோனிச இஸ்ரேலிய மாபியாக்களால் வேண்டுமென்றே திட்டமிட்ட பெருங்குற்றமிது.

பழங்குடி பாலஸ்தீனிய மக்கள், ஹில்லரால் படுகொலை செய்யப்பட்ட யூதர்களின் கதியெண்ணிக் கலங்கி, மனமிரங்கி அவர்களுக்கு இடமளித்தனர்.

அதனைத் தமக்குச் சாதகமாக்கி, அதனைத் தமக்கான

நாடாக்கி 1948-ல் யூத இனத்தின் மேலாதிக்கக் குடியேற்றக் காலனியாக 7 இலட்சம் பாலஸ்தீனியர்களை ஓட ஓட விரட்டி விட்டு சியோனிச யூதத் தலைவர்கள் இனச் சுத்திகரிப்பு செய்திருந்தார்கள்.

இஸ்ரேலிய வரலாற்றாசிரியர்களான பென்னி மோரிஸ், டாம் செகேவ் மற்றும் இலன் பாப்பே ஆகியோரின் திரிபுபடுத்தப் பட்ட வரலாற்றுச் செருகல் இத்தகு பேரழிவு நிகழ உந்து சக்தியானது.

இஸ்ரேல் கடவுளின் நிலம் என்றும், பாலஸ்தீனம் என்ற பெயர் இல்லாதபோது தான் இயேசு ஒரு யூதராக இஸ்ரேலில் பிறந்ததாகவும், ஆபிரகாம் அந்நிலத்தை அடகு வைத்ததாகவும், அதை இப்போ மீட்டுள்ளதாகவும் யூதர்கள் சொல்லி வருகின்றார்கள். ஜெருசலேமில் 2-வது யூத யெகோவாக் கோவிலை ரோமானியரின் ஆட்சி ஏரித்து விட்டு அந்த நிலத்தைப் பாலஸ்தீனம் என்று கேலியாக அழைத்ததாகவும், வேண்டுமென்றே அரேபியர்கள் பாலஸ்தீனியர்கள் என்று அழைக்கப் பட்டதாகவும் பல முரண் கதைகளை இஸ்ரேலியர்கள் ஏற்படுத்தி வருகின்றார்கள்.

பைபிளில் உள்ள வரலாற்றுக் கதைகளுடாக ஆபிரகாமின் கடவுள் சந்திப்பு மற்றும் கானானுக்கு அவன் பயணம் செய்ததிலிருந்து, மோசே இஸ்ரேல் புத்திரரை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தது வரை இஸ்ரேல் ராஜ்யங்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி பற்றிய செய்திகளை யூதர்கள் தம் அரசியலாக்குகின்றார்கள்.

சமீபத்தில் ரியாத் அருகே சவுதி அரேபியாவில் 4000 ஆண்கள் பழையான சுமேரியர்களின் கோவில் கண்டுபிடிக்கப்

பட்டுள்ளது என்றும், இது நிலத்தின் உண்மையான உரிமையாளர்கள் யூதரே என நிருபிப்பதாகவும், யூதர்கள் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளனரெனவும் கதைகளுண்டு.

'இயேசு கிறிஸ்து தானே யூதர்கள் எதிர்பார்த்துக் கொண்டு நூந்த மேசியா என்று கூறித் துன்புறுத்தப்பட்ட ஒரு யூதர்.

ஆழத்தைப் போலவே

பாலஸ்தீனிய வரலாறும்

ஆதிக்கவாதிகளின்

துப்பாக்கி முனையில்

கட்டாய வெளியேற்றத்தினையும்,

அகதியாதலையும் கொண்ட

பெரும் அவைம் தான்.

வலியால் நிரம்பியுள்ள

இவ்வாழ்வு,

ஏழரை தசாப்தகாலப்

போராட்டத்திற்குப் பிறகும்

குறையவில்லை.

ஜெருசலேம் யூத மதத்தின் பிறப்பிடம், யூதர்கள் பல வருடங்கள் உலகில் சுற்றித் திரிந்து வாக்குறுதியளிக்கப்பட்ட தேசத் திற்குத் திரும்பி வருவார்கள் என்கின்ற பழைய ஏற்பாட்டின் தீர்க்கத்திரிசனத்தின்படி தான் இஸ்ரேல் உருவாகியது' என போர் உண்டு.

இதே போன்றுதானே பாகிஸ்தான் உருவாகியது. எனவே இஸ்ரேலை உருவாக்குவது தவறு என்றால், பாகிஸ்தானை உருவாக்கியதும் தவறல்லவா? பாகிஸ்தானை உருவாக்கு வது சரி என்றால், இஸ்ரேலை உருவாக்குவதும் சரி தான் என்று முஸ்லிம்களைச் சீண்டும் கதைகள் ஏராளம்.

உலகின் சமாதானப் பேச்சவார்த்தைகளில் மிகவும் தீர்க்க முடியாத, மானிட குலத்தை அச்சுறுத்துகின்ற பிரச்சினைகளில் ஒன்றாக இருப்பது இஸ்ரேல் பாலஸ்தீனியப் பிரச்சினை.

எழுத தசாப்தங்களுக்கும் மேலாக மனிதகுலத்தை வெட்கப்படுத்தும் உலகின் மாபெரும் பேரவைமிது.

முள்ளிவாய்க்காலில் தமிழின மக்கள் அழிவதற்குத் துணை போன அதே உலகத்தின் மனசாட்சியை, அதற்கு முன்பே 75 வருடங்களாகத் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கி வருவது பாலஸ்தீனம். ஈழத்தைப் போலவே பாலஸ்தீனிய வரலாறும் ஆதிக்கவாதிகளின் துப்பாக்கி முனையில் கட்டாய வெளி யேற்றத்தினையும், அகதியாதலையும் கொண்ட பெரும் அவை என்று தான். வலியால் நிரம்பியுள்ள இவ்வாழ்வு, ஏழரை தசாப்தகாலப் போராட்டத்திற்குப் பிறகும் குறையவில்லை. இஸ்ரேலின் ஆணவத்தையும், சர்வதேசச் சட்டங்களை அது புற்ற தள்ளுவதையும், தற்பெருமை மற்றும் கொடுரப் பழிவாங்கல் களையும் உலகம் வேடிக்கை பார்த்தபடி இஸ்ரேலுக்கு இன்றுவரை முன்டுக் கொடுத்தே வருகின்றது.

75 ஆண்டுகளுக்கு முன்பு நக்பா எனப்படுகின்ற இந்தப் பேரழிவு 700,000 பாலஸ்தீனியர்கள் தங்கள் தாயகத்தைவிட்டு வெளியேறுவதைக் கண்டும் பிரிட்டனும், அமெரிக்காவும் தங்கள் பாதுகாப்பு வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியது மிக மோசமான துரோகமாகும். பாலஸ்தீனம் 1946-இல் 94 சதவீதம் பாலஸ்தீனியர்களாக இருந்தது. இப்போது 15 சதவீதம் பேர் மட்டுமே அங்கு வாழ்கின்றனர். அவர்களில் கிட்டத்தட்ட ஏழு மில்லியன் பேருக்குமதிகமானோர் இன்று வெளிநாட்டு அகதிகள் முகாம்களில் வாழ்கின்ற பரிதாபத்தில் உள்ளார்கள். குடும்பங்களைப் பிரிந்து, நிலம் இழந்து, யூதக் குடியேற்றங்களால் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டவர்களாகப் பாலஸ்தீனியக் கிராமங்கள், நகரங்கள் திணறுகின்றன.

அப்பாவிகள் மீது தொடர்ந்து அட்டுழியங்களைக் கட்டவிழ்த்துவிட்ட ஒரு மாஃபியா அரசான இஸ்ரேலுக்கு ஆதரவாக அன்றைய பெரும் சக்திகள் பக்கப்பலமாகிப் பாலஸ்தீனியரை வதைக்கத் துணை போயின. பாலஸ்தீன நிலங்களை இஸ்ரேல் விலை கொடுத்து வாங்கிவிட்டதாகக் கூறி இன்றைய உலகம் தப்பித்து வருகின்றது. இதே போன்றே இலங்கையின் வட-கிழக்கிலெழும் சிங்களக் குடியேற்றங்கள், தமிழர்களால் விற்கப்பட்ட நிலங்களில் நடைபெறுவதாகப் பலரும் சொல்லி வருகின்றார்கள். சியோனிச ஆட்சிகள், அதன் அத்துமீற்றல்களுக்கும் அராஜகங்களுக்கும் ஒருபோதும் விலை கொடுப்பதில்லை. ரஷ்யா - உக்ரேன் என உலகமோ பெரிய மோதல்களைப் புதிது புதிதாக உருவாக்கி, அதில் குளிர்காய்கிறது. உலகம் பலவானுக்கே என்றும் துணை நிற்கின்றது.

இருந்தும் தொலைதூர் நாடுகளுக்கு விரட்டியடிக்கப்பட்ட, தாய்நிலத்தில் இருந்து தூரப் பிடிங்கியெறியப்பட்ட அப்பாவி அகதிகள் இன்றும் நீதியை நாடுகின்றனர்.

நக்பா தலைமுறை கடந்து போயிருக்கலாம், ஆனால் அவர்களின் குழந்தைகள் சுதந்திரத்திற்காகவும், நாடு திரும்புவதற்காகவும் தொடர்ந்து போராடுகிறார்கள். போராடுவார்கள்.



sithivinayagam@thaiveedu.com

குடான் :

பின்காலனித்துவச் சர்வாதிகாரமும் உள்நாட்டுப்போரும்

இர் அரசியல் பார்வை



- ரூபன் சிவராஜா

பொருளாதாரத்தைச் சீர்செய்து குடானை ஜனநாயகப் பாதையிற் கொண்டு வருவதற்கு எதிரான பல்முனைப்பட்ட தடைகளும் சவால்களும் நிறைந்துள்ளன. அந்நாட்டின் அரசியற் களம் சிக்கலானது. ஒருபுறம், இஸ்லாமிய அடிப்படைவாதத்துடனும் அதுசார்ந்த அரசுக் கட்டமைப்பிடுதலும் ஒன்றியிருந்த வலைப் பின்னல்கள் மற்றும் நிறுவனங்கள் இன்னும் உள்ளன. மறுபக்கம் 30 ஆண்டுகால வன்முறை, போர் மற்றும் ஊழல், ஆக்கிரமிப்பு-போர்க்குற்ற இராணுவம், இனங்கள் மீதான ஒடுக்குமுறைகளை முன்னெடுத்த சர்வாதிகார ஆட்சி பீடத்தினைக் கொண்டிருந்த நாடு அது.

குடானை மீண்டும் போர் மேகங்கள் குழந்திருக்கின்றன. ஏப்ரல் 15-ம் திகதி (2023) தலைநகர் கார்ட்டும் (Khartoum), டார்பர் (Darfur) உட்பட்ட பல நகரங்களில் அந்நாட்டின் இரண்டு இராணுவப் பிரிவுகளுக்கிடையில் போர் நடவடிக்கைகள் மூண்டன. மீண்டும் உள்நாட்டுப் போர், இரத்தக் களரிக்குள் நாடு இட்டுச் செல்லப்பட்டுள்ளது.

RSF எனப்படும் (Rapid support Sudan - அவசர ஆதரவுப் படை) துணை இராணுவப் படைகளுக்கும் குடான் நாட்டின் தேசிய இராணுவத்திற்கும் இடையில் கடந்த ஏப்ரல் நடுப் பகுதியிலிருந்து கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. உலக சுகாதார அமைப்பின் தகவல்களின் படி, மோதல்களில் இதுவரை 413 வரையானவர்கள் கொல்லப்பட்டதோடு, 3500-ற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகவும் அறியப்பட்டுள்ளது. RSF எனப்படும் துணை இராணுவக்குழு குடான் அரசாங்கத்தினால், அதன் முந்நாள் ஜனாதிபதி உமர் அல்பசீனால் உருவாக்கப்பட்டதாகும்.

இராணுவத் தரப்புகளுக்கிடையிலான மோதல்:

டார்பர் குடானின் மேற்கில் அமைந்துள்ள பிராந்தியம். 2003-லிருந்து அங்கு பெரும் கிளர்ச்சி எழுந்தது. அதற்கெதிராக அரசு படைகளும் 'ஜான்ஜாவீட் (Janjaweed) துணை இராணுவக்குழுவும் படுகொலைகளைக் கட்டவிழ்த்துவிட்டன. 2003 - 2013 வரையான காலப்பகுதியில் மட்டும் அப்பிராந்தியத்தின் 300,000 வரையான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இரண்டரை மில்லியன் வரையான மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். 'ஜான்ஜாவீட்' துணை இராணுவக்குழுவிலிருந்து உருவாக்கப்பட்டதே RSF. அதனைத் தேசிய இராணுவக் கட்டமைப்பிற்குள் உத்தியோகபூர்வமாக இணைவாக்கம் செய்வதற்கான இனக்கம் எட்டப்பட்டிருந்தது. இந்திலையில் இராணுவத்தின் இரண்டு தரப்புகளுக்கிடையிலான

முரண்பாடும் முறுகலுமே போர் மோதல்களாக வெடித்துள்ளன.

ஆபிரிக்கக் கண்டத்தில் வட கிழக்கை அமைவிடமாகக் கொண்டுள்ளது குடான். ஆபிரிக்கக் கண்டத்தில் பரப்பாவில் பெரிய அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 40 மில் லியன்கள். 40 ஆண்டுகளாக கொடிய உள்நாட்டு யுத்தங்களிற் பெரும் அழிவுகளுக்கு முகம் கொடுத்த நாடு. தென் குடானில் கிறிஸ்துவ மக்களும், மேற்கு குடானின் டார்பர் பிராந்தியத்தின் அரபுக்கள் அல்லாத கறுப்பின மற்றும் பழங்குடி மக்களும் பாரிய ஒடுக்குமுறைகளுக்கும் அழிப்புக்கும் உள்ளாகினர். 1956-ல் பிரித்தானியாவின் வெறியேற்றத்திற்குப் பின்னர் அனைத்து அதிகாரங்களும் வட குடானிடம் கையளிக்கப்பட்டது. வடக்கின் இஸ்லாமிய அடிப்படைவாத மேலாண்மை அரசாங்கம் கிறிஸ்தவர்களும் பழங்குடி மக்களையும் கொண்ட தென் குடான் மீது பாரிய அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டது.


வரலாற்று நிகழ்வுகளைப் பின்னோக்கிப் பார்த்தல்:

குடான் பல தசாப்தங்களாகப் போரினாற் குழப்பட்டுள்ள நாடெனினும், தலைநகர் கார்ட்டும் இதற்கு முன் போரைச் சந்திக்காத நகரமாக இருந்து வந்துள்ளது. குடானின் தற்போதைய நிலைமைகளைப் புரிந்துகொள்ள அதன் அரசியல், முரண்பாடுகள், உள்நாட்டுப் போர் உட்பட்ட வரலாற்று நிகழ்வுகளைச் சற்றுப் பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.

அப்படிப் பார்க்கையில்,

- 30 ஆண்டுகளாகப் பதவியிலிருந்த சர்வாதிகாரி உமர் அல்-பசீர் இராணுவ அணுகுமுறை,
- 2003-லிருந்து டார்பர் பிராந்தியத்திற் அரசும் துணை இராணுவமும் கட்டவிழ்த்துவிட்ட படுகொலைகள், போர்க்குற்றங்கள்,

- 2011 தனிநாடாகப் பிரிந்து சென்ற தென்-கூடான், அதன் பின்னணி,
- கூடானின் எண்ணெய், தங்கம், கனிம வளங்கள் - அவற்றின் மீதான வெளிச் சக்திகளின் செல்வாக்குச் செலுத்தல் நோக்கங்கள்,
- 2018 இறுதியிலிருந்து 2019 ஏப்ரல் வரை இடம்பெற்ற தொடர் மக்கள் திரளின் போராட்டங்கள் - உமர் அல்-பஷர் பதவி விலகல் - ஆட்சிபீட்தின் வீழ்ச்சி,
- இடைக்கால அரசாங்கம் - இராணுவம் ஆட்சியைக் கைப்



பற்றியமை - தற்போதைய மோதல்களுக்கான பின்னணி - எதிர்காலம்.

ஆகிய விடயங்களை ஆழமாக நோக்குவதன் மூலம், கூடானின் அரசியற் குழலையும் அதன் சிக்கல்களையும் புரிந்து கொள்ள முடியும். அந்நாட்டின் சமகால மற்றும் அரசியல், பொருளாதார, இராணுவ, சமூக நிலைமைகள் குறித்த புரிதலுக்கும் மேற்சொன்னவற்றின் மீதான ஒரு குறுக்குவெட்டுப் பார்வை அவசியப்படுகின்றது.

பின்-காலனித்துவச் சர்வாதிகார ஆட்சிபீடம்:

1899 முதல் 1956 வரை, கூடான் பிரித்தானிய-எகிப்திய கூட்டுக் கொலனித்துவத்திற்குக் கீழ் ஆளப்பட்டது. 1956-ல் விடுதலை அடைந்த அதே ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம், ஜனநாயக ஆட்சிமுறை அமுலுக்கு வந்தது. ஆனால் அடுத்து ஏற்பட்ட அரசியல் ஸ்திரமின்மை 1969-ல் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்ற வழிகோலியது. 1986-ல் இடம்பெற்ற ஜனநாயகத் தேர்தலுக்

குப் பிறகு ஒரு குறுகிய காலத்தைத் தவிர, கூடான் பின்கொலனித்துவக் காலத்தில் சர்வாதிகார ஆட்சியையும் இராணுவ ஆட்சியையுமே கொண்டிருந்திருக்கின்றது. அந்நிய ஆட்சியிலிருந்து விடுபட்டிருந்தாலும், அன்றிலிருந்து சமகாலம் வரை வெவ்வேறு உள்நாட்டு முரண்பாடுகள், உள்நாட்டுப் போர்களுக்குள் தொடர்ச்சியாக உட்பட்டிருந்து வருகிறது. தெற்கில் தென்கூடான், மேற்கில் டார்பர் பிராந்தியம் என ஒடுக்குமுறைகளும் ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டங்களும், போர்களும் இடம்பெற்றுள்ளன. தற்போதைய முரண்பாடுகள் அயல் நாடுகளுக்கும் பரவக்கூடியும் என்ற அச்சும் பல மட்டங்களிற் சுட்டிக்காட்டப்படுகின்றன.

2019-ல் தொடர் மக்கள் போராட்டங்களின் விளைவாக பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டார் ஜனாதிபதி உமர் அல்-பஷர். இவருக்கெதிரான மக்கள் போராட்டங்கள் ஒரு குடைஅமைப்பின் ஊடாக ஒருங்கிணைக்கப்பட்டன. சுதந்திரத்திற்கும் மாற்றத்திற்குமான இயக்கம் (Forces of Freedom and Change) என்ற அமைப்பு அதுவாகும். இந்தக் கூட்டமைப்பு பஷர் பதவி விலகியதை அடுத்து அமைக்கப்பட்ட இடைக்கால இராணுவ சபையுடன் (Transitional Military Council) இணக்கப்பாட்டினை எட்டியிருந்தது. அதுவே சிவில்-இராணுவ கூட்டாட்சி ஏற்பாடு.

உமர் அல்-பஷர்:

உமர் அல்-பஷர், 1960-களில் கூடான் இராணுவத்தில் இணைந்து முக்கிய பதவிகளை வகித்தவர். 1989-ல் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் அன்றைய ஜனாதிபதி சாதிக் அல்-மஹ்தியை பதவியிலிருந்து வீழ்த்தி, ஆட்சியைக் கைப்பற்றினார். நாடாஞ்மன்றத்தைக் கலைத்ததோடு அரசியற் கட்சிகளையும் தடை செய்தார். இன்றைய போர் என்பது 2019 வரை சர்வாதிகார ஆட்சி நடத்திய பஷர் ஆட்சி பீடத்தின் அனுகுமுறைகளின் விளைவுகளில் ஓன்று. 2008-ம் ஆண்டு, ஹேக் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் இன வழிப்பு, போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இவர் மீது முன்வைக்கப்பட்டன. பதவியில் இருந்தபோது இவ்வகைக் குற்றங்கள் சாட்டப்பட்ட முதலாவது ஜனாதிபதி இவராவார். டார்பரில் பொது மக்களுக்கு எதிரான மீற்றுகளின் அடிப்படையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக அவர் மீது 2009-ம் ஆண்டு கைது ஆடை பிறப்பிக்கப்பட்டதோடு, 2010-ல் இன அழிப்பினை உள்ளடக்கி ஆடையும் நீடிக்கப்பட்டது. இருந்த போதும் கைது ஆடை பிறப்பிக்கப்பட்ட பின்னர் உமர் அல்-பஷர், எகிப்து, கென்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வப் பயணங்களை மேற்கொண்டிருந்தார். கைதுக்கு உட்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டார்பர் பிராந்தியம் மீதான படுகொலைகள்:

பார்பர் கூடானின் மேற்கிணை அமைவிடமாகக் கொண்ட பிராந்தியமாகும். மக்கட் தொகை கிட்டத்தட்ட 6 மில்லியன். பரப்பளவு 543,000 சதுர கி.மீ. இது கிட்டத்தட்ட பிரான்ஸ் நாட்டின் மொத்த பரப்பளவுக்கு ஒப்பானது என்று கூறப்படுவது வழக்கம். அப்பிராந்தியம் கறுப்பின் பழங்குடி மக்களையும் அரபு மக்களையும் கொண்டதாகும். பேர்ப், மஸ்லா-

லைட், ஷாகவா (Fur, Massaleit, Zaghawa) ஆகிய மூன்று கறுப்பின பழங்குடி மக்களும் பஃக்ஹரா (Baggara) என்ற அரபு இன மக்களும் அங்கு வாழ்கின்றனர். 13-ம் நூற்றாண்டு காலப்பகுதியில் நாடோடிகளாக டார்பர் பிரதேசத் தில் குடியேறியவர்கள் பஃக்ஹரா இன அரபுக்கள் என்று வரலாற்றுக் குறிப்பு கறுகின்றது.

காட்டுமை (Khartoum) தலைநகராகக் கொண்ட இல்லாமிய மேலாண்மை சூடான் அரசு கறுப்பின மக்களைப் பொருளா தார் ரீதியில் புறக்கணித்து பாகுபாடு காட்டியது. நீண்ட காலங்களாகப் புறக்கணிப்புகளுக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளான டார்பர் பிரதேச கறுப்பின மக்கள் 'ஜான்ஜாவிட்' (Janjaweed) என்ற ஆயுதக் குழுவினால் மிக மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். ஜான்ஜாவிட் என்பது டார்பர் பிராந்தியத்தின் அரபுப் பின்னனியைக் கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட ஆயுத வன்முறைக் குழு.

2003-ம் ஆண்டு காலப்பகுதியில் டார்பர் பிரதேசத்தில் கடும் போர், படுகொலை வெறியாட்டங்கள் உச்சமடைந்தன. 3 ஆண்டு காலப் பகுதிக்குள் மாத்திரம் இரண்டு இலட்சம் வரையான மக்கள் படுகொலை செய்யப்பட்டும் பட்டினிச் சாவுகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர். 2 மில்லியன் வகையான மக்கள் இடப் பெயர்வுகளுக்கு உள்ளாகினர். மக்கள் மீது படுகொலைகள் மாத்திரமல்ல, கறுப்பின மக்கள் செறிந்து வாழ்கின்ற கிராமங்கள் தீக்கிரையாகக்கப்பட்டன. பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்கள். இடம் பெயர்ந்த மக்கள் கூட, அகதி முகாம்களில் வைத்து தாக்கியறிக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. சூடான் விமானப் படைகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகியும் பெருமென்னிக்கையில் மக்கள் கொல்லப்பட்டனர். பொருளாதார நெருக்கடிகள் மூலம் உணவுப் பற்றாக்குறைகளை ஏற்படுத்தி பட்டினிச் சாவுகளையும் சூடான் அரசு அழிப்பு நடவடிக்கையின் மூலத் தந்திரமாகக் கொண்டிருந்தது.

போர்நிறுத்த ஒப்பந்தங்கள்:

2004-ம் ஆண்டு ஜானாவின் கண்காணிப்புடன் ஆபிரிக்க ஓன்றியம் தலைமையில் சூடான் அரசிற்கும் டார்பர் போராட்ட அமைப்புகளுக்குமிடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது. ஆனால் ஜான்ஜாவிட் ஆயுதக் குழு போர் நிறுத்தத்தை மீறி பல மோசமான வன்முறைகளை அரங்கேற்றி வந்ததன் விளைவாக போர் நிறுத்தம் எந்த வகையிலும் நடைமுறைப் படுத்தப்படவில்லை. உச்சக்கட்ட வன்முறைகளும் மோசமான படுகொலைகளும் நடந்தேறின. 2005-ம் ஆண்டு ஆபிரிக்க ஓன்றியம் தலைமையிலான 7,000 இராணுவத்தினரைக் கொண்ட 'ஆபிரிக்க ஓன்றிய' அமைதிப் படை டார்பருக்கு அனுப்பப்பட்டும் அங்கு நிலைமைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. படுகொலைகளை தடுத்து நிறுத்த முடியவில்லை. அமைதி நிலையை உருவாக்க முடியவில்லை. நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக் கூடிய படை பலமோ ஆற்றலோ ஆபிரிக்க ஓன்றிய அமைதிப் படைகளுக்கு இருக்கவில்லை.

ஜான்ஜாவிட் ஆயுத வன்முறைக் குழு சூடான் அரசாங்கத் தில் ஆசீர்வாதத்துடனும் முழு ஆதரவுடனான வழி நடத்தலுடனுமே செயற்பட்டது. அதற்கு சூடான் அரசாங்கம் ஆயுதங்கள், நிதியுதவி என்பனவற்றை வழங்கியதோடு, இன்னபிறகாலியிடும் ஆயுதங்களை நடத்துகிறது.

வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து டார்பரின் கறுப்பின மக்கள் மீதான கொடுரமான படுகொலைகளையும் வன்முறைகளையும் கட்டவிழ்த்து விட்டது. ஜான்ஜாவிட் படைகளை சூடான் அரசாங்கம், பின்னணியில் நின்று ஆதரவு வழங்கியே இயங்குகின்றது என்று சர்வதேச சமூகம் பகிரங்கமாகக் கண்டித்தது. ஆனால் அந்தக் குழுவுடன் தமக்கு தொடர்புகள் இல்லை என்று சூடான் அரசு மறுத்து வந்தது. அது வொரு கொள்ளைக்கார பாதாள உலகக் குழு என்று தெரி வித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. டார்பர் பிரதேசத்தில் தீட்டமிட்ட இன அழிப்பு நடைபெறுகின்றது என அமெரிக்கா, ஐ.நா ஆகியன் வெளிப்படையாக தெரிவித்து சூடான் அரசினை கண்டித்தன. அங்கு வன்முறைகளும் படுகொலைகளும் நிறுத்தப்பட்டு அமைதி உருவாக்கப்பட வேண்டுமென வலியுறுத்தின.

2004-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் தன்னை சமாதான விரும்பியாக உலகிற்கு காட்டிக் கொண்ட சூடான் அரசு, மறுபுறமாக ஜான்ஜாவிட் துணைக் குழுவினைக் கையாண்டு வன்முறையைத் தொடர்ந்தது. சூடான் அரசாங்கத்தில் இரட்டை நிலையை அனைத்துலக சமூகம் சரியாக இனங்கண்டு அழுத்தங்களைத் தீவிரப்படுத்தியது எனலாம். சர்வதேச அழுத்தங்கள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் சூடான் அரசுக்கும் டார்பர் பிரதேச முதன்மை போராட்ட அமைப்பான SLM-ற்குமிடையில் சமாதானத்திட்டம் தொடர்பான உடன்படிக்கை 2006 மே மாதம் கைச்சாத்தாகியது. வன்முறைகளும் படுகொலைகளும் நிறுத்தப்பட்டு அமைதிச் சூழல் ஏற்படுத்துவது தொடர்பான உடன்படிக்கை அது. டார்பரின் எதிர்காலம் பற்றியதான் பேச்சுக்கள் நைஜீரியத் தலைநகர் அபுஜாவில் நடைபெற்றன.

டார்பர் விடுதலை அமைப்புகள்:

இந்த உடன்படிக்கையில் சூடான் விடுதலை அமைப்பு முழுவிருப்புடனும் கைச்சாத்திடவில்லை. மாறாக அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான சில நிபந்தனைகளோடு தான் உடன்படிக்கையில் கைசாத்திட்டுள்ளதாக SLM இன் தலைவர் மின்னி மின்னாவி (Minni Minnavi) தெரிவித்திருந்தார். சூடானின் JEM எனப்படும் போராட்ட அமைப்பு மற்றும் SLM-இல் இருந்து பிரிந்த இன்னுமொரு போராட்ட அமைப்பு ஆகியன் ஆபிரிக்க ஓன்றியத்தினால் தயாரிக்கப்பட்ட சமாதான ஒப்பந்தத்தில் கைசாத்திடவில்லை. தமது அடிப்படைக் கோரிக்கைகள் ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படவில்லை என்பது அந்த அமைப்புகளின் குற்றச்சாட்டாக இருந்தது. கறுப்பின மக்களின் பாதுகாப்பு, அதிகாரப் பரவலாக்கல், வளப்பங்கீடு போன்ற அடிப்படை அரசியல் பொருளாதார உரிமைகள் உடன்படிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்று டார்பர் போராட்ட அமைப்புகள் அக்காலத்தில் தெரிவித்திருந்தன.

தனியான துணை அரசுத்தலைவர் பதவிகளைக் கொண்ட பிராந்தியமாக டார்பர் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிர்வாக அலகு அங்கு ஏற்படுத்தப்பட வேண்டும், மோசமான வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டுள்ள ஜான்ஜாவிட் துணை இராணுவத்தின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்பன போராட்ட அமைப்புக்களின் கோரிக்கைகளாக இருந்தன. ஆனபோதும் நிர்ப்பந்தத்தின் பேரிலும், மிகமோசமான மனித உரிமை நெருக்கடியைத் தனிப்பதற்காகவுமே உடன்படிக்கையிடும் ஆயுதங்களை நடைபெற்றன.



கையில் கைச்சாத்திட்டுள்ளதாக டார்பர் பிரதேச முதன்மை போராட்ட அமைப்பான SLM தெரிவித்திருந்தது.

சர்வதேச அழுத்தம்:

டார்பரில் மிக மோசமான இன அழிப்பு நடைபெறுகின்றது என்பதையும் அந்த மனிதப் பேரழிவை தடுத்து நிறுத்துவதற்கு சர்வதேச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அக்காலகட்டத்தில் மேற்குலக ஊடகங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளன. 1994-ம் ஆண்டு காலப் பகுதியில் ரூவாண்டாவில் (Rwanda) ஓரிரு மாதங்கள் மாத்திரம் 10 லட்சம் வரையான மக்கள் கொல்லப்பட்ட கோரம் கறைபடிந்த நிகழ்வாய் உலக வரலாற்றில் பதிந்துள்ளது. ரூவாண்டா விற்கு அடுத்தபடியான கோரம் மனிதப் படுகொலைகள் அன்றைய காலத்தில் டார்பரில் நடைபெற்றன என்று கூறப்பட்டது. டிசம்பர் 2011-ல், டார்பர் போராட்ட அமைப்புகளுக்கு குழிடையில் இடையே கார்ட்டுமில் சமாதானப் பேச்சு வார்த்தை தொடங்கியது. பேச்சுவார்த்தைகள் ஜென் 2011-ல் ஒரு புதிய சமாதான உடன்படிக்கைக்கு வழிவகுத்தன. ‘டோஹா’ ஓப்பந்தம் என்று அவ்வுடன்படிக்கை அழைக்கப்படுகிறது. உடன்படிக்கைக்கமைய பிராந்தியத்தின் மீது சட்டமன்ற மற்றும் நிர்வாக அதிகாரம் கொண்ட ஒரு தனி அலகு நிறுவப்பட்டது. 2013-ல் டார்பர் பிராந்திய அதிகார சபை (Darfur Regional Authority- DRA) பதவியேற்றது.

தென்-சுடான் மக்கள் மீதான ஒடுக்குமுறைப் போர்:

தென் சுடான் மக்களின் விடுதலைப் போராட்டம் என்பது அரைநாற்றான்டு கால நீட்சியைக் கொண்டதாகும். 1956-ம் ஆண்டு பிரித்தானியக் கொலனித்துவ ஆட்சியிலிருந்து சுடான் விடுபட்ட காலகட்டத்திலிருந்து, காட்டும் (Khartoum) அதிகார மையத்தின் அடக்குமுறைக்கு எதிராக தென்

சுடான் போராடி வந்துள்ளது. தென் சுடான் மக்களின் உரிமைகளை முன்னிறுத்திய போராட்ட அமைப்புக்களில் SPLM எனப்படும் சுடான் மக்கள் விடுதலை அமைப்பு மக்களின் அங்கீகாரத்தைப் பெற்ற அமைப்பாக போராட்டத்தினை முன்னெடுத்தது. வட சுடான் இஸ்லாமிய அதிகார மையத்தின் அரசு படைகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள், படுகொலைகள், பெண்கள் மீதான பாலியல் படுகொலைகளாலும் பட்டினிச் சாவுகளாலும் தென் சுடானில் 1.5 மில்லியன் வரையான மக்கள் கொல்லப்பட்டனர்.

சுடான் மக்கள் விடுதலை அமைப்பு சுடான் அரசு அடக்கு முறைகளுக்கும், இஸ்லாமிய அடிப்படைவாத சாரியா சட்டங்களுக்கும் எதிராக தென் சுடான் மக்களின் உரிமைக்காக போராட்டத்தை தொடங்கியது. ஆனால் ஒன்றுபட்ட சமத்துவமான சுடானை உருவாக்குவதே SPLM அமைப்பின் கொள்கையாக இருந்தது. அதாவது பிரிவினை அல்லது தனிநாடு என்பது SPLM இன் முதன்மைக் கொள்கையாக இருக்கின்றது.

சர்வதேசத்தின் நேரடித் தலையீடு:

வட சுடான் - தென் சுடான் முரண்பாட்டில் தீர்வு எட்டப்பட்ட மைக்கு அனைத்துலக சமூகத்தின் தலையீடு முதன்மைக்காரனாகும். தீர்வு எட்டப்பட்டமைக்கு நோர்வேயின் பங்கு முக்கியமானதாகும். அமெரிக்கா, பிரித்தானியா ஆகியவற்றின் தலையீட்டுடன் நோர்வே ஐ.நா சமாதான ஏற்பாட்டாளராக செயற்பட்டது. வல்லரசுகளின் உள்நோக்கம் எதுவாக இருந்தாலும் தென் சுடான் மக்களின் ‘சுயநிர்ணய உரிமை’ அங்கீகரிக்கப்பட்டமை, உரிமைப் போராட்டங்களை முன்னெடுக்கின்ற தரப்புகளுக்கு நம்பிக்கையைத் தரக்கூடிய அம்சம்.

சுடானில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான அனைத்துலக சமூகத்தின் அக்கறை பற்றியும் சுடான் மீது செல்வாக்கு செலுத்த காய்ந்கர்த்தும் வல்லரசுகளின் உள்நோக்கம் பற்றியும் புரிந்துகொள்வது அவசியமாகும். தென் சுடான்

என்னென்ப வளம் மிக்கது. வட குடான் அரசு, என்னென்ப வள அபிவிருத்திக்கான ஏக உரிமையினை சீனாவிற்கு வழங் கியிருந்தது. என்னென்ப அபிவிருத்திக்கான ஏக உரிமை வல் லரசாக வளர்ந்துள்ள சீனாவை மேலும் அமெரிக்காவிற்குச் சவாலாக வளர்ந்துவிடுமென்ற அமெரிக்க அச்சமே, குடான் சமாதான முயற்சியில் அமெரிக்கத் தலையீட்டுக்கான அதி முக்கிய காரணி. குடான் சிக்கலை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, குடான் அரசு மீது அழுத்தங்களைப் பிரயோ கித்து, தனது செல்வாக்கினை நிலை நாட்டுவதுமே அமெரிக்காவின் உள்நோக்கம்.

சமாதானம் -

இடைக்கால தன்னாட்சி நிர்வாகம் - தனிநாடு: 2005-ம் ஆண்டு குடான் அரசுக்கும் குடான் மக்கள் விடுதலை அமைப்பிற்குமிடையில் சமாதான உடன்படிக்கையினை (Comprehensive Peace Agreement, CPA) எட்ட முடிந்தது. கென்ய தலைநகர் நெற்றாபியில் 2005-ம் ஆண்டு ஜனவரியில் இருதரப்பிற்குமிடையில் சமாதான உடன்படிக்கையைக் கொட்டாத்தானது. உடன்படிக்கை எட்டப்படுவதற்கு முன்னர் ஜந்தான்டு காலங்கள் கென்யாவிலும் நெஜீரியாவிலும் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு, கடினமான பலகட்டங்களைத் தாண்டியே சமாதான உடன்படிக்கையை எட்ட முடிந்தது. அதிகாரப் பரவலாக்கல், வளப்பங்கீடு, பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களுடன், ஏற்றுக்கொள்ளப்பட்ட இனக்கப்பாடுகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துதல் தொடர்பான விபரங்களும் உடன்படிக்கையின் உள்ளடக்கங்களாகும்.

சமாதானத் தீர்வுக்கு அமைய, குடான் மக்கள் விடுதலை அமைப்பினை அரசாங்கத்துடன் இணைத்து ஒரு தேசிய கூட்டு அரசாங்கம் அமைக்கப்பட்டது. இது ஆறு ஆண்டுகால ஆயுளைக் கொண்ட ஒரு இடைக்கால ஒழுங்காகும். ஆறு ஆண்டுகளின் பின்னர், தென் குடான் பிரிந்து சென்று தனிநாட்டினை அமைப்பதா அல்லது 'ஒன்றுபட்ட குடான்' என்ற இறுதித் தீர்வை எட்டுவதா என்பதைத் தீர்மானிக்கும் மக்கள் கருத்து வாக்கெடுப்பு 2011-ம் ஆண்டு ஜனவரியில் நடத்தப்பட்டுத் தனிநாடாகப் பிரிந்து சென்றது.

சமகாலத்தின் முரண்பாடுகள்:

தற்போதைய முரண்பாடு, மோதல்களில் சம்பந்தப்பட்ட அதிகாரம் சார்ந்த நபர்கள் இருவர். அவர்களிருவரும் நாட்டின் இராணுவத்தினதும் துணை இராணுவக் குழுவின் தலைமைகளாவர். நாட்டின் இராணுவத் தளபதியும் ஜனாதிபதியுமான ஜெனரல் அப்டெல் பாத்தாஃப் அல்-புர்ஹான் (Abdel Fattah al-Burhan) மற்றும் துணைத் தளபதி (RSF-இன் தலைமையும் இவரே) ஜெனரல் ஹம்டான் டாக்லோ (Hamdan Daglo). ஹெமதி என்ற பெயராலும் இவரை அதிகம் சுட்டுவதுண்டு. கடந்த பல வாரங்களாக இரண்டு இராணுவத் தலைமைகள் மத்தியிலும் முரண்பாடுகளும் அதன் விளைவான முறைகளும் அதிகரித்து வந்துள்ளன. RSF-இனை நாட்டின் தேசிய இராணுவக் கட்டமைப்பிற்குள் உள்ளினைப்படதற்குரிய கால வரையறை தொடர்பான முரண்பாடே முறைகளுக்கான முதன்மைக் காரணி. தேசிய இராணுவக் கட்டமைப்பின் அனுமதி யின்றி இறுதிக்காலங்களில் RSF நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தனது படை ஆளனிகளைச் சட்ட விரோதமாக நகர்த்தியதாக (துருப்பு நகர்வுகள்) குற்றச்சாட்டுகள் முன்

வைக்கப்பட்டன.

சர்வாதிகாரத்திலிருந்து இராணுவ ஆட்சி:

இடைக்கால அரசாங்கத்தில் இராணுவத்தரப்பு ஒர் உத்தியோகபூர்வ அங்கமாக இருந்தாலும், வெளியுறவு அரசியல் உட்பட்ட முக்கிய விவகாரங்களில் இராணுவம் தலையீடுகின்றது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதேபோல் இராணுவத்தரப்பும் சிவில் தரப்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தது. பல கிளர்ச்சிக் குழுக்கள் மற்றும் அரசியற் கட்சிகளும் இடைக்கால அரசாங்கத்தினைக்கலைக்குமாறு கோரின. 2021 ஒக்ரோபர் இறுதியில் மேலாண்மைச் சபை கலைக்கப்பட்டு இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. தலைமை அமைச்சர் அப்தல்ஸா ஹம்டோக் (Abdalla Hamdok) உட்பட்ட அரசாங்கப் பிரதிநிதிகளிற் பெரும்பான்மையினரையும், அரசாங்க ஆதரவு அரசியற் கட்சித் தலைவர்களையும் இராணுவம் கைது செய்தது. இராணுவ ஆட்சியை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தலைநகரின் தெருக்களில் இறங்கிப் போராட்டங்களை நடத்தினர். பலீர் அரசாங்கத்தைப் பதவி விலகக் கோரி மக்கள் போராட்டங்கள் இடம்பெற்ற 2019 கோடையின் ஒரு நாள் (03.06.2019) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களில் நூறுபேருக்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். அப்படுகொலை விசாரணைகள் தொடர்பான முரண்பாடுகளும் அரசாங்கத்திற்குள் எழுந்தன. விசாரணைத் தகவல்கள் இரகசியமாக வைக்கப்பட்டமை தொடர்பாக அரசியல், ஜனநாயகமனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் அதிருப்தியும் கோபமும் கொண்டுள்ளனர்.

மக்கள் போராட்டம்:

மக்கள் வீதியில் இறங்கிப் போராடி, முப்பது ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி நடத்திய உமர் அல்-பலீரப் பதவியிலிருந்து அகற்றினர். ஆனால் ஜனநாயக ஆட்சியை உருவாக்க முடியவில்லை. மாறாக இராணுவத்தினது முற்றுமுழுதான ஆட்சிக்குள்ளும் உள்நாட்டுப் போருக்குள்ளும் நாடு செலுத்தப்பட்டுள்ளது. பலீர் ஆட்சிபீடும் வீழ்த்தப்பட்டதையுடைய நடத்து, 2019 ஏப்ரல் மாதம் சிவில் மற்றும் இராணுவத்தரப்பு இணைந்த இடைக்கால மேலாண்மைச் சபை உருவாக்கப்பட்டது. அதன்படி 2023 ஜூன் மாதம் தேர்தல் நடத்தி புதிய ஜனநாயக அரசாங்கத்தினை அமைப்பதாக இணக்கம் காணப்பட்டது. ஆனால் 2021 ஒக்ரோபர் மீண்டும் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது. அதன் பின்னரும் இராணுவ ஆட்சிக்கு எதிராகவும் ஜனநாயகத்தை வலியுறுத்தியும் மக்கள் தெருவில் இறங்கிப் போராட்டங்களை நடத்தினர். ஆனால் இராணுவ ஆட்சியாளர்கள் அதனைச் செவிமடுக்கவில்லை. சிவில் அரசாங்கம் அமையவேண்டுமென சர்வதேச சமூகமும் வலியுறுத்தி வந்தது. 2022 டிசம்பரில் சிவில் அரசாங்கத்திற்கான திட்ட வரைபு தொடர்பான உடன்பாடு எட்டப்பட்ட போதும், அதன் விபர உள்ளீடுகள் சார்ந்து உடன்பாடுகள் எட்டப்படவில்லை.

அதிகாரப் போட்டி:

குடானின் தற்போதைய முதன்மை முரண்பாடு என்பது, இக்கட்டுரையின் ஆரம்பத்திற் குறிப்பிட்டது போல், RSF-இன் ஆளனிகளைத் தேசிய இராணுவக் கட்டமைப்பில் இணைப்பதற்கான கால எல்லை மற்றும் படைத்துறைக்குத் தலைமை தாங்குவது யார் என்பதுமாகும். படையினைப்படுச் செயல்



முறைக்கான கால வரையறை பத்தாண்டுத் திட்டமாக அமைய வேண்டும் என்பது RSF தரப்பு கோரிக்கை. ஆனால் இரண்டு ஆண்டுத் திட்டமாக அச்செயல்முறை அமையவேண்டுமென்பது புர்ஹான் தரப்பு வாதம்.

அடிப்படையில் புர்ஹான் மற்றும் ஹெமெதி இருவருக்கும் டையிலான அதிகாரப் போட்டியே இன்றைய போருக்கான மூலம். இருவரில் ஒருவர் அதிகாரத்தை இழக்க வேண்டி வருமென்ற அச்சத்தின் வெளிப்பாடே போர் மோதல்கள் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதிலும் இது அவர்களின் அரசியல் இராணுவ அதிகாரம் சார்ந்த அச்சம் மட்டு மானதுமல்ல, பொருளாதார அதிகாரம் சார்ந்த அச்சமும்கூட. இராணுவ, அரசியல் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கு பொருளாதார அதிகாரமும் முக்கியமானது என்கிறார் சர்வதேச அரசியல் ஆய்வாளரான நோர்வேயைச் சேர்ந்த வீல் தொன்னசென் (Liv Tonnessen). இரண்டு இராணுவத் தரப்புகள் ஞாம் இயற்கை வளங்களின் நிழல் பரிவர்த்தனைகளில் - வணிகத்தில் தொடர்புபட்டுள்ளனர். அத்தோடு RSF ஜெமன் போன்ற அரபு நாடுகளின் போர்களில் கூலிப்படைகளாகப் பங்குபற்றுவதன் மூலம் அந்நாடுகளிலிருந்து பணம் ஈட்டுகின்றன.

ஹெமெதி மட்டுமல்ல, புர்ஹான் மற்றும் முன்னாள் ஐனாதி பதி பஷீர் ஆகியோரும் போர்க் குற்றவாளிகளே. அதிகாரத்தை இழந்தால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன் னிறுத்தப்படும் நிலைக்குத் தள்ளப்படலாம் என்ற அச்சத்தினால், அதிகாரத்தை எப்பாடு பட்டேனும் தக்கவைத்துக் கொள்வதில் முனைப்புக் கொண்டுள்ளனர் இரண்டு இராணுவத் தலைமைகளும். இரண்டு ஜெனரல்களும் ஆயுதங்கள், சிப்பாய்களை மட்டுமல்ல, இயற்கை வளங்களையும் கைவசம் வைத்துள்ளனர். நாட்டின் பல தங்கச் சுரங்கங்கள் RSF-இன் கட்டுப்பாட்டில் உள்ளன. நாட்டின் பெரும் பணக்காரர்களில் முக்கியமானவர் ஹெமெதி. தங்கச் சுரங்கங்கள் பலவற்றிற்கு இவ்விரண்டு இராணுவத் தலைமைகளும் உரிமையாளர்கள். இந்தக் கட்டமைப்பு பஷீர் ஆட்சிபீட்த்திலிருந்து பரம்பரை முறையெனத்தக்க முறையிற் கடத்தப்பட்டதாகும்.

அமைவிடமும் வகிபாகமும்:

குடான் பல நாடுகளை எல்லையாகக் கொண்டுள்ளது. குடானின் எல்லைகளாக வடக்கில் எகிப்த், வடக்கிழக்கில் எரித்ரை

ரியா மற்றும் செங்கடல், தென்கிழக்கில் எதியோப்பியா, தெற்கில் தென்குடான், தென்மேற்கில் மத்திய ஆபிரிக்கா, மேற்கில் சாட, வடமேற்கில் லிபியா உள்ளன. குடானிய அரசியல் என்பது அரபு-மஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்ட வடக்கு, மற்றும் ஆப்பிரிக்கக் கிறிஸ்தவ பெரும்பான்மையைக் கொண்ட தெற்கிற்குமிடையிலான பிளவுகளால் வகைப்படுத் தக்கடியது. அதேவேளை 1980-களின் முற்பகுதியிலிருந்து, குடான் ஒர் அடிப்படைவாத இஸ்லாமிய நாடாக வளர்ந்த அதே நேரத்தில், தெற்கிற்கும் வடக்குக்குமிடையிலான முரண்பாடுகள் தீவிரமடைந்து உள்நாட்டுப் போருக்கு இட்டுச் சென்றன. இந்த எல்லையிலுள்ள நாடுகளும் ஏதோ வொரு உள்நாட்டு முரண்பாடுகள், சிக்கல்களுக்கு முகம் கொடுக்கின்றன. பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் இந்நாடுகளில் இயங்குகின்றன. சாட், தென் குடான் ஆகியன உடனடியாகப் போருக்குள் இழக்கப்படும் ஆபத்துப் பற்றியும் சில மட்டங்களிற் பிரஸ்தாபிக்கப்படுகின்றது.

நைல் நதி, செங்கடலுக்கு நடுவில் கனிம வளங்களைக் கொண்ட நாடுகளில் ஆபிரிக்காவின் 3-வது பெரிய நாடு குடான். அத்தோடு என்னென்ற வளத்தினையும் தங்கச் சுரங்கங்களையும் கொண்டுள்ள நாடு. அத்தகு வளங்களைக் கொண்ட ஒரு நாட்டில் தமது செல்வாக்கினைச் செலுத்துவதற்கு உலகின் வல்லரசுகளும் பிராந்திய சக்திகளும் கடும் பிரயத்தனம் கொண்டிருக்கின்றன என்பது ஆச்சரியத்திற்குரியதல்ல. தற்போதைய முரண்பாட்டுச் சூழலில், ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்த் ஆகியன தமக்கான செல்வாக்கினை வென்றெடுக்கும் முனைப்பிலுள்ளன.

போரின் விளைவுகளும்

பிராந்தியச் சிக்கல்களும்:

தற்போதைய போரின் விளைவுகள் அயல் நாடுகளுக்குப் பரவுவதோடு, பாரிய பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தக்கூடியன. தென்-குடானின் என்னென்ற ஏற்றுமதியின் பெரும்பகுதி குடானின் ஊடாகவே எடுத்துச்செல்ல வேண்டும். தற்போதைய போர் மோதல்களால் தென்-குடானின் என்னென்ற ஏற்றுமதிச் செயற்பாடுகளிற் தடங்கல் ஏற்படக்கூடும். இது தென்-குடானின் அரசியற் திடத்தன்மையைப் பாதிக்கக்கூடியது. அத்தோடு 800,000 வரையான தென்-குடான் அகதிகள் குடானில் உள்ளனர்.

எதியோப்பிய அரசாங்கத்திற்கும் குடானுக்குமிடையிலும் முறைகல் நிலை ஏற்படலாம். எரித்திரிய அரசாங்கத்திற்கும் அந்நாட்டின் வடக்கிலுள்ள திக்ரே பிரதேச விடுதலை இயக்கத்திற்கும் (Tigray peoples Liberation Front - TPLF)இடையிலான உள்நாட்டுப் போர் அண்மையில் முடிவுக்கு வந்தது. அந்த உள்நாட்டுப் போரின் விளைவாக ஜம்பதாயிரம் வரையான எதியோப்பியர்கள் குடானுக்கு இடம்பெயர்ந்தனர். தவிர, இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரதேசமான Al-Fashqa மீதான உரிமை தொடர்பாக இரு நாடுகளுக்குமிடையில் முரண்பாடு நிலவி வருகின்றது. அப்பிரதேசம் அதிகாரபூர்வமாகச் குடானுக்குச் சொந்தமானது எனும் போதும் அதனைத் தனக்குச் சொந்தமான பிரதேசம் என எதியோப்பியா வலியுறுத்தி வருகின்றது. போர் நடவடிக்கைகள் நீடிக்குமாயின் அங்கு அகதிகளாகவுள்ள மக்கள் வேறு நாடுகளுக்கு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும்.

வடகிழக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாய்கின்றது உலகின் மிக நீளமான நதியான நைல். இதன் நீளம் 6650 கி.மீ. தன்சானியா, உகண்டா, நுவாண்டா, புருண்டி, கொங்கோ, கென்யா, எதியோப்பியா, எரித்திரியா, தெற்கு குடான், குடான், எகிப்து ஆகிய பதினொரு நாடுகளின் வழியாகப் பாய்ந்து நடு நிலக் கடலில் கலக்கின்றது நைல் நதி. இந்நாடுகளில் குடான், எகிப்த், எதியோப்பியா ஆகியவற்றுக்கு நைல் நதி மிக முதன்மையான வாழ்வாதார சக்தி. எதியோப்பியா தனது பகுதியில் ஒரு நதி அணையினைக் கட்டியுள்ளது. குடானின் போர் மோதல்களினால், அந்த நதி அணையிலிருந்து நீர் விநியோகம் நிறுத்தப்பட்டால் ஏற்படக்கூடிய பாதிப்புக் குறித்த அச்சம் எகிப்த் மற்றும் குடான் ஆகிய வற்றுக்கு உள்ளது. எகிப்தும் நைல் நதியிலிருந்து வரும் நீரையே முழுமையாக நம்பியிருக்கிறது. ஆனால் எகிப்தை அடைவதற்கு முன்பு அந்நதி குடான் வழியாகப் பாய்கிறது. எதியோப்பிய மலைப் பகுதியில் உருவாகும் நைல் நதியின் பகுதியில் எதியோப்பியா மாபெரும் நீர்மின் நிலையத்தினை நிர்மாணித்துள்ளது. இதற்கான குடானின் ஆதரவு, எகிப்த்தினை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத் தக்கது. 1995-ல் எகிப்த் ஜனாதிபதி ஹோஸ்னி முபாராக் (Hosni Mubarak) மீதான படுகொலைத் தாக்குதல் முயற்சிக்குப் பின்னால் குடான் ஆட்சிப்பீடும் இருந்துள்ளது. முபாராக் மீதான படுகொலை முயற்சிக்குப் பிறகு எகிப்துடனான உறவுகள் கடுமையான பின்னடைவை சந்தித்தன.

கண்டம் முழுவதும் பரந்துள்ள பழங்குடி அடையாளம்:

ஆபிரிக்காவில் பொதுவாக பழங்குடி இனத்துவ அடையாளம் வலிமையுடையது. மக்கள் அடையாளம் சார்ந்து ஒரு மைப்பாட்டுடன் உணர்வு ரீதியாக இணைவதற்கும் திரட்டுவதற்கும் இந்த இனத்துவ அடையாளம் துணைநிற்கக்கூடியது. அரசு, தேசம் என்பதைக் காட்டிலும் பழங்குடி இனத்துவ அடையாளம் அங்கு சக்தி மிக்கது. பழங்குடி இனத்துவ வேர் மற்றும் அதன் கிளைகள் பல்வேறு நாடுகளிற் பரந்துள்ளன. தற்போதைய குடானின் யதார்த்தத்தில் பழங்குடி இனத்துவ கூட்டினைவின்பாற்பட்டு போர் முரண்பாடுகளும் மோதல்களும் பல்வேறு நாடுகளுக்குப் பரவும் அபாயம் நிலவுவதான் கருத்து நிலவுகின்றது.

எகிப்த் வரலாற்று ரீதியாக குடானுடன் வலுவான உறவைக் கொண்டுள்ளது. நான்கு மில்லியன் குடான் மக்கள் எகிப்தில் தாய்வீடு • ஜூன் June 2023

இடம்பெயர்ந்து வாழ்கின்றார்கள். இவர்களில் 40,000 பேர் ஐ.நா அங்கீராம் பெற்ற புகலிடக் கோரிக்கையாளர்கள். எகிப்த் புர்ஹானுக்கு ஆதரவாக உள்ளது. அதற்கான காரணம் முற்றிலும் பிராந்திய ஸ்திரத்தன்மையுடன் தொடர்புடைய வெளியுறவு அரசியலாகும். அரசாங்கங்கள் துணை இராணுவக் குழுக்களைவிட ஸ்திரத்தன்மையைப் பேணக்கூடிய இராணுவ ஆட்சிக்கு உட்பட்ட அரசுகளை ஆதரிப்பது மேல் என்ற தெரிவாகும்.

ரவ்யாவும் குடானும்:

இறுதிக்காலங்களில் குடானுடன் நெருக்கமான உறவினைப் பேணிவருகிறது ரவ்யா. அது உகந்த பலனையும் கொடுக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. ரவ்யாவின் உக்கரைன் போரை ஐ.நா சபையில் குடான் கண்டிக்கவில்லை. ஆபிரிக்கக் கண்டத்திற்கான திறவுத் தளமாக குடானைக் கொள்கின்றது ரவ்யா. அங்குள்ள சிலிக்கன் (Silicon), மங்கனிஸ் (Manganese) உள்ளிட்ட கனிமவளங்கள் நிறைந்துள்ளன. அத்தோடு உலக உற்பத்திச் சந்தையில் அதிக நுகரவுப் போட்டி நிலவுகின்ற வேறு மூலப் பொருட்களையும் குடான் கொண்டுள்ளது.

2023 பெப்ரவரி ரவ்யா வெளியுறவு அமைச்சர் Sergey Lavrov குடான் பயணம் மேற்கொண்டிருந்தபோது, செங்கடலில் குடானின் கரையோரப் பகுதியில் கடற்படைத்தளம் அமைக்கும் ரவ்யாவின் விருப்பத்திற்கு குடான் சாதகமான சமிக்கஞையை வழங்கியிருந்தது. Port Sudan-இல் ரவ்யாவின் நான்கு கடற்படைக் கப்பல்களும் முந்நூறு கடற்படை ஆளணிகளும் நிலை கொண்டிருப்பதற்கான அனுமதியை அவ்வட்டாட்கை வழங்குகின்றது.

கருவியாக வாக்னர் குழு:

ஆபிரிக்காவில், குறிப்பாகச் குடானின் எண்ணைய், தங்கம், பிற வளங்கள் மீது ரவ்யா செல்வாக்குச் செலுத்தி வருகின்றது. அதற்கான கருவியாக அதன் ஆதரவைப் பெற்ற வாக்னர் குழு (Wagner Group) என அழைக்கப்படும் தனியார் இராணுவத்தினை (ரவ்யத் துணை இராணுவக் குழு) பயன்படுத்தி வருவதாகச் சொல்லப்படுகின்றது. இதனைக் கூலிப்படைகளின் வலையமைப்பு அல்லது ரவ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதினின் தனியார் இராணுவம் என விபரிப்பதுமுண்டு. ரவ்யா போரில் ஈடுபட்டுள்ள நாடுகளில் இந்த வாக்னர் குழு கூலிப்படையினரும் ஈடுபடுத்தப்படுவதுண்டு. உக்கரைனிலும் ரவ்யாவின் போரில் இவை ஈடுபட்டுள்ளன. வாக்னர் குழுவில் கிட்டத்தட்ட 5000 கூலிப்படையினர் இருப்பதாக நம்பப்படுகிறது. சிரியா, லிபியா, மாலி, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, குடான் மற்றும் மொசாம்பிக் போன்ற நாடுகளில் நடந்த மோதல்களில் இந்தக் குழு முன்பு பங்கேற்றுள்ளது.

சிரியா, லிபியா மற்றும் மாலியில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இக் கூலிப்படையினர் மீது குற்றும் சாட்டப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியா ஆகியன் வாக்னர் குழுவின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. பிரித்தானியப் புலனாய்வுத் தகவல்களின்படி, வாக்னர் குழுவிலிருந்து ஏறத்தாழ 1000 கூலிப்படையினர் உக்கரைனுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்தக் குழு ஆபிரிக்காவிற் பல நாடுகளிற் போர்களில் மட்டுமல்ல இயற்கை வளங்களைப் பெற்றுக்கொள்வதிலும் ஈடு

பட்டுள்ளது. 2017-லிருந்து வாக்னர் கூலிப்படை சூடானில் இயங்கி வருகின்றது. சூடானின் தங்க உற்பத்தி-எற்றுமதி வருமானத்திற் பெரிய பங்கினை (உரிமையாளர்) வாக்னர் குழு கொண்டுள்ளது. இக்குழு பவீரின் தீவிர ஆகராவு சக்தி களாகப் பல ஆண்டுகள் இருந்தது. தற்போது RSF உடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது. தற்போதைய போர் நடவடிக்கைகளில் இக்குழு ஈடுபட்டுள்ளமை தொடர்பான உறுதியான தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை. ஆனால் சூடானின் தங்கத்தினை ரஷ்யாவிற்கு எடுத்துச் செல்வதில் இக்குழு ஈடுபட்டுள்ளது. 2022 நடுப்பகுதியில் சி.என்.என் வெளியிட்ட தகவல்களின் படி, குறைந்தது 16 விமானங்கள் சூடானிலிருந்து சிரியாவின் முதலாவது பெரிய துறைமுகமான லாதாகியாவிற்கு (Latakia) தங்கம் ஏற்றிச் செல்லப் பட்டுள்ளது. ரஷ்யாவிற்குச் சொந்தமான விமானத்தளம் ஒன்று அங்குள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கான பவீரின் பிரயத்தனம்:

பொருளாதாரம் மிகுந்த நெருக்கடியைச் சந்தித்த போது, மேற்குலகின் தனிமைப்படுத்தலால், என்னென்ம் வளம் மிக்க வளைகுடா நாடுகளை பவீர் நாட வேண்டியேற்பட்டது. சவுதி அரேபியாவும் கட்டாரும் சூடானுக்கான நன்கொடையாளர்களாகின. அதற்கான பிரதியுபகாரமாக ஈரானுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்ள வேண்டும் என்று சவுதி அரேபியா சூடானை நிர்ப்பந்தித்தது. ஈரானின் வியா ஆட்சிபீட்டம் சூடான் இரானுவத்தினருக்குப் பயிற்சி களை அளித்து வந்தது. அத்துடன் சூடானில் உள்ள கலாச்சார மையங்களிற் இஸ்லாத்தின் தனது மார்க்கத்தை (வியா) போதித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. துருக்கியிடன் சூடான் செய்துள்ள ஓர் உடன்படிக்கையும், சவுதி மற்றும் எகிப்தினை அடையச் செய்திருக்கின்றது. அந்த ஒப்பந்தம் செங்கடவில் (சுமாகின்) பண்டைய ஓட்டோமான் துறைமுக நகரத்தை மீட்டெடுப்பதைக் குறிக்கிறது. இது இறுதியில் துருக்கிய கடற்படைத் தளமாக மாறும் என்ற அச்சம் சவுதிக்கு உள்ளது.

அதிகாரத்தைத் தக்கவைக்க பவீர் கடும்பிரயத்தனங்களைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தபோதும் மக்களின் அதிருப்பி அதிகரிக்கவே அது வழிகோலியது. பெரும் பகுதி நிதி போர்களுக்கும் ஆட்சியைப் பாதுகாப்பதற்கும் செலவிடப்பட்டது. மருத்துவத்துறை மற்றும் கல்விக்கு ஜீந்து சதவீதம் மட்டுமே செலவிடப்பட்டது. நடுத்தர வர்க்கத்தினரும் அதிகரித்த விலைவாசி மற்றும் வேலையின்மையால் பாதிக்கப்பட்டனர். 2018 டிசம்பரில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் போக்குவரத்துக் கட்டணங்கள் எல்லையிலிய முறையில் அதிகரித்த போது, முதலிற் தலைநகர் கார்ட்டுமில் மக்கள் தெருக்களுக்கு இறங்கினர். பின்னர் சூடானின் அனைத்து நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின. பவீரைப் ‘போதும் சென்றுவிடு’ என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராடினர்.

ஆட்சியதிகார இலக்குடன் துணை இராணுவக்குழு:

2013-ல் டார்பர் கிளர்ச்சியை ஒடுக்க RSF (முன்னைய பெயர் ஜான்ஜாவீட்) பயன்படுத்தப்பட்டது. பின்னர் ஜீரோப்பாவிற்குள் அகதிகளாக இடம்பெயர்வோரத் தடுப்பதற்கு லிபியா வின் எல்லைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டது. இதற்காக சூடானுக்கு ஜீரோப்பிய ஒன்றியத்தி

லிருந்து நிதி வழங்கப்பட்டது. அதாவது ஜீரோப்பிய நாடுகளுக்குள் அகதிகளாக நுழைய முற்படும் மக்களைத் தடுப்பதற்கு RSF-ஐ எல்லைக் காவலாக ஜீரோப்பிய ஒன்றியம் பயன்படுத்தியது. அதற்கான ஊதியமாக சூடானுக்குப் பணம் வழங்கியது. இது ஜீரோப்பிய ஒன்றியமும் சில தனிப்பட்ட ஜீரோப்பிய நாடுகளும் சூடானுடன் செய்து கொண்ட உடன்படிக்கை இந்த எல்லைக் கண்காணிப்பின் பின்னையில் உள்ளது. குறிப்பாக எரித்திரியா மற்றும் எதியோப்பியா விலிருந்து அகதிகள் மற்றும் புகவிடத்தஞ்சம் கோருவோருக்கான ஒரு முக்கியமான போக்குவரத்து நாடாக சூடான் விளங்குகின்றது. சவுதி மற்றும் எமிரேட்ஸ் படைகளுடன் இணைந்து யேமனில் உள்ள ஹஜ்தி கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் கூட்டணியில் சூடான் முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலும் RSF படை ஆளனிகள் தான் இதில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள். அத்தோடு டார்பரில் (Jebel Amer) தங்கச் சுரங்கங்கள் அமைந்துள்ள மலையொன்று ஹெமெதியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பவீரின் வீழ்ச்சிக்குப் பின் ஆட்சியைக் கைப்பற்றுகின்ற என்னைம் ஹெமெதிக்கு உண்டு. எனவே பவீரின் வீழ்ச்சியைத் தடுக்காமல் விட்டதே அதிகாரக் கைப்பற்றலுக்கான தந்திரோபாயம் தான் எனப்படுகின்றது. அதாவது ஹெமெதி தோள் கொடுத்திருந்தால் பவீரின் வீழ்ச்சி தடுக்கப்பட்டிருக்கும் என்றவொரு கருத்தும் நிலவுகின்றது. நாட்டின் தேசிய இராணுவத்தினை விட RSF பலமான நிலையிலுள்ளது. ஜெனரல் புர்ஹான் இராணுவத் தலைவராகவும், ஹெமெதி துணைத் தலைவராகவும் உள்ளனர். ஆனால் அவர் இராணுவ ஆட்சியின் பலமான தலைமையாகத் தன்னை வெளிப்படுத்தி வந்த ஹெமெதி புதிய அரசியல் கட்சியை உருவாக்க விரும்புவதாக 2019-ல் தெரிவித்திருந்தார்.

இஸ்லாமிய மயப்படுத்தல்:

சூடானிய சமூகத்தினை மேலிருந்து கீழாக இஸ்லாமிய மயப்படுத்துவது பவீர் ஆட்சி பீடத்தின் இலக்காக இருந்தது. அதனடிப்படையில் நாட்டின் பொருளாதாரத் துறையை முற்றிலும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். குறிப்பாக வங்கி மேலாண்மையைத் தன்வசம் வைத்திருந்து விசுவாசமான முதலாளித்துவ வாதிகளைக் கொண்ட புதிய வர்க்கத்தினை உருவாக்கினார் எனப்படுகின்றது. நாட்டின் பொருளாதாரம் இஸ்லாமிய வாதிகளின் தனிச்சொத்து எனும் நிலை உருவாக்கப்பட்டது. தனியான பாதுகாப்புப் பிரிவு உருவாக்கப்பட்டு மக்கள் கண்காணிக்கப்பட்டதோடு, இராணுவத்தின் மூலம் ஆட்சி பீடத்திற்கு அச்சுறுத்தல் வராமற் செய்வதற்கான முனைப்புடன் செயற்பட்டமையை 2019-ல் ஓர் ஆய்வுக் கட்டுரையிற் குறிப்பிட்டுள்ளார் நோர்வேயின் கிறிஸ்தியான மிக்கல்சன் ஆய்வு நிறுவனத்தின் முத்த சர்வதேச அரசியல் ஆய்வாளரான குன்னார் சோர்போ (Gunnar Sørbo). அதிகரித்த துறவுமுனைப்படுத்தல், வன்முறை மற்றும் பிரித்தானும் அரசியல் அணுகுமுறை ஆகியவற்றால் சீரழிவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நாடு எனச் சூடானை வகைப்படுத்தலாம் என்றும் அவர் வரையறை செய்கின்றார்.

ஜனநாயக, அரசியல் தலைமைத்துவ, சிவில் சமூக வெற்றிடம்:

கடந்த முப்பதாண்டு கால ஆட்சி ஊழல், சர்வாதிகார ஆட்சி

பீட்மாகவே இயங்கி வந்தது. பணம், சேவைகள், பதவிகள், உரிமங்கள், உடன்படிக்கைகள் போன்றவற்றை ஆட்சி பீடத் திற்கு விசுவாசமானவர்களுக்கு வழங்குகின்ற ஒரு ‘பிரமிட்’ முறைமையிலான ஆட்சியில், பிரமிட்டின் உச்சியில் பதீர் அமர்ந்திருந்தார் என்று குறிப்பிடுகின்றார் குன்னார் சோர்போ. என்னென்று ஏற்றுமதியிலிருந்து வருமானம் ஈட்டப் பட்டது. ஆனால் 2011-ல் தென் சூடான் தனிநாடாகப் பிரிந்த தோடு என்னென்று வருமானத்தின் பெரும் பகுதி தென் சூடா னுக்கு உரித்தானது. இதனால் சூடான் அதன் ஏற்றுமதி வருவாயில் 70 வீதத்தை இழக்க நேர்ந்தது. இத்தகைய புறநிலையில் ஏலவே நிலவிவந்த ஒரு ஊழல் ஆட்சி நாட்டின் பொருளாதாரத்தை மேலும் பின்னுக்குத் தள்ளியது. நாட்டின் தேசிய மொத்தக் கடன் தற்போது 60 பில்லியன் டொலர்களுக்கு மேலாகியுள்ளது.

இரண்டு இராணுவத் தரப்புகளுக்கிடையிலான முரண்பாடு போராக வெடித்துள்ளது எனினும், அதனைத் தாண்டிய மூல காரணிகளில் ஒன்று சூடானில் ஒரு வலிமையான சிவில் சமூகக் கட்டமைப்புக்கான வெற்றிடம் நிலவுவதாகும். மூன்று தசாப்தங்களுக்கு மேலான சர்வாதிகார ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட பன்முக ஒடுக்குமுறைகள் அத்தகைய வெற்றிடத்தினை நிலைபெறச் செய்துவிட்டன. இது பொதுவாகவே உலகின் பல பாகங்களிற் காணக் கூடியவை. அரபு வசந்தத் திலும் ஆட்சிபீங்களுக்கெதிரான பெரும் மக்கள் போராட்டங்களால் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்த போதும், வலிமையான புதிய அல்லது மாற்றுத் தலைமைகளுக்கான பாரிய வெற்றிடம் நிலவின. இலங்கைத் தீவின் அண்மைய மக்கள் போராட்டங்களால் ராஜபக்சக்களைப் பதவி விலக வைக்க முடிந்த போதும் புதிய தலைமையைக் கொண்டுவர முடிய வில்லை.

சிக்கலான அரசியற் களம்:

பொருளாதாரத்தைச் சீர்செய்து சூடானை ஜனநாயகப் பாதையிற் கொண்டு வருவதற்கு எதிரான பல்முறைப்பட்ட தடைகளும் சவால்களும் நிறைந்துள்ளன. அந்நாட்டின் அரசியற் களம் சிக்கலானது. ஒருபுறம், இல்லாமிய அடிப்படைவாதத்துடனும் அதுசார்ந்த அரசுக் கட்டமைப்புடனும் ஒன்றியிருந்த வலைப் பின்னல்கள் மற்றும் நிறுவனங்கள் இன்னும் உள்ளன. மறுபக்கம் 30 ஆண்டுகால வன்முறை, போர் மற்றும் ஊழல், ஆக்கிரிமிப்பு - போர்க்குற்ற இராணுவம், இன்கள் மீதான ஒடுக்குமுறைகளை முன்னெடுத்த சர்வாதிகார ஆட்சி பீடத்தினைக் கொண்டிருந்த நாடு அது.

எதிர்க் கட்சிகள் பிளவுண்டு வலிமையிழந்து போகச் செய்துள்ளது பதீரின் ஆட்சிபீடம். சூடானில் ஏற்ததாழ நூறு அரசியல் கட்சிகள் உள்ளன. அவற்றிற் பல ஒழுங்கான அரசியற் திட்டங்கள் இல்லாத இல்லாமிய அடிப்படைவாத தலைவர்களால் உருவாக்கப்பட்டன. தொழிற்சங்கங்கள் (சூடான் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பான - Sudan Professional Associations, SPA) 2018 ஆர்ப்பாட்டங்களைத் தொடங்கியது. பின்னர் உருவாக்கப்பட்ட ‘சுதந்திரத்திற்கும் மாற்றத்திற்கு மான சக்திகள்’ கூட்டமைப்பு (Forces for Freedom and Change – FCC) தலைமை ஏற்றது. தேர்தல்கள் நடத்தப்படுவதற்கு முன்னர் சிவில் மற்றும் துறைசார் வல்லுனர்களை உள்ளடக்கிய நான்கு ஆண்டு கால இடைக்கால அரசாங்கத்தை (Four-year transition period with a civilian, technocratic go-

vernment) அமைக்க வேண்டுமென்றும் அக்கூட்டமைப்புக் கோரியது. ஆனால் இராணுவ மையம், இராணுவத்திற்குக் கூடுதல் அதிகாரம் கொண்ட சிவில்-இராணுவ இடைக்கால அரசாங்கத்தினை வலியுறித்தியது. எதிர்க்கட்சிகளுக்கிடையிலான பிளவுண்டு தனக்குச் சாதகமாகக் கைக்கொண்டது இராணுவம். FCC-ல் வலிமையான தலைமை இருக்க வில்லை என்பதும் பேச்சுவார்த்தையின் தோல்விக்கு, அதாவது சிவில்-துறைசார் வல்லுனர்களை உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கம் அமையாமற் போனவைக்குக் காரணமாகக் கூட்டப்படுகின்றது.

வெளிச்சக்திகளின் தலையீடு:

சூடான் உள்நாட்டு விவகாரங்களில் வல்லரசுகள் தலையீடு வது வரலாறு நெடுகிலும் நடந்தே வந்திருக்கின்றது. கொல்லித்துவ காலத்திற்குப் பின் பனிப்போரின் போதான அமெரிக்க - சோவியத் போட்டிக் காலத்தில், அதனைத் தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான பயங்கரவாதத்திற்கு எதிரான போர், உள்நாட்டுப் போருக்கான சமாதான அனுசரணை, இப்போது உற்பத்தி மூலப்பொருட்களுக்கான உலகப் போட்டியின் தளம் எனக் காலத்திற்குக் காலம் சூடான் வல்லரசுகள், வெளிச்சக்திகளின் நலன்சார் தலையீடுகளுக்குள் இருந்து வருகின்றது.

சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய வல்லரசு ஆபிரிக்காவின் இயற்கை வளங்களை அபகரிக்க முனைப்பட டன் இயங்குபவை. அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வாகனர் குழுவுடன் தொடர்புடைய இரண்டு தங்கச் சரங்க மையங்களுக்கு வணிகத்தை விதித்துள்ளன. தங்கக் கடத்தல் செய்வதான் குற்றச்சாட்டு அச்சரங்க மையங்கள் மீது சமத்தப்பட்டுள்ளன.

2019-ல் மக்கள் போராட்டத்தின் மூலம் உமர் அல்-பதீர் வீழ்த்தப்பட்டதையடுத்து, 2020-ல் பயங்கரவாத்தை ஊக்குவிக்கும் நாடு என்ற பட்டியலிலிருந்து சூடானை நீக்கியது அமெரிக்கா. இத்தடை 1997-ல் கெண்டுவரப்பட்டு, பொருளாதாரத்தடைகளும் அழுலப்படுத்தப்பட்டன. தொடர்ந்து செப்ரெம்பர் 11 சம்பவத்திற்குப் பின்னர் தடையை மேலும் தீவிரப்படுத்தி யது அமெரிக்கா. தற்போதைய தடை நீக்கம் என்பது, இஸ்ரேலுடனான உறவில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு இடைக்கால அரசாங்கம் விருப்பம் தெரிவித்ததையடுத்தே நிகழ்ந்தது. அமெரிக்க அரசியல் யூதக் கொள்கை வகுப்பாளர்களின் செல்வாக்கின் வெளிப்பாடாக இதனைப் பார்க்கலாம். 2021-ல் இடைக்கால அரசாங்கம் இராணுவத்தினால் கலைக்கப்பட்டதையடுத்து சர்வதேச கடன்கள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய புறநிலையில் பணவீக்கம் பன்மடங்கு அதிகரித்ததால் (400 வீதம்) நாட்டின் பொருளாதாரம் படுபாதாளத்திற்குள் வீழ்ந்துள்ளது. பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ள பொருளாதாரச் சூழலானது, போரில் ஈடுபட்டுள்ள இருதரப்பும் மேற்கிண் அழுத்தத்திற்குக் கட்டுப்படவேண்டிய நிர்ப்பந்ததை ஏற்படுத்தக்கூடும்.



rooban.s@thaiveedu.com

வியட்நாமின் இரசாயனக்காடுகள் என்றும் சொக்கத் தங்கமே!

- சதீஸ் செல்வராஜ்

‘தங்க காடு, வெள்ளிக் கடல்’ என்பது வியட்நாமில் நாட்டுப் புறத்தில் வழக்கத்தில் உள்ள ஒரு பிரபல்யமிக்க பழமொழி. அம்மக்களின் வாழ்வு இன்று வரையிலும் வணாந்திரத்தின் ஒர் அங்கமாகவே இருந்து வருகிறது. வியட்நாமின் பொருளாதார வளர்ச்சியிலும் வியட்நாம் காடுகளின் பங்களிப்பு மிகப் பிரதானமானது. அது சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் பெரும் போதையாகவிருக்கிறது. ஆனால், இத்தனை பெறும் திக்க ரம்மியமான இக்காடுகள் கொடும் புற்றுநோயால் மௌலிகை மூலம் உயிர்விட்டுக் கொண்டிருக்கின்றன, விகாரம கைகிள்ளுகின்றன. தொடர்ந்தும் அந்த வனாந்திரத்தையும் மக்களையும் மீட்டெடுக்க வியட்நாம் அரசாங்கம் பல ஆய்வுகளையும் பரிசோதனைகளையும் முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்ற போதிலும் முழுமையான தீர்வு இன்னமும் கிட்டவில்லை. இந்த அவலத்திற்கு காரணம் அந்த கொடிய நச்ச இராசயன தாக்குதல் தான்!

ஆம்! தென்கிழக்காசியாவில் கம்யூனிசம் பரவுவதை தடுப்பதற்கு, வியட்நாமின் பெரும் வனாந்திரத்தையே வேட்டையாடிய அமெரிக்காவின் இரசாயனத் தாக்குதல் பற்றிய கதை யைத் தான் பார்க்கப்போகிறோம்!

செப்ரெம்பர் 1945-ல் வியட்நாமிய தேசியவாத தலைவர் ஹோ சி மின் பிரான்சிடிமிருந்து வியட்நாமின் சுதந்திரத்தை உரக்க அறிவித்தார். தவிர, அவர் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கான வழி யையும் பின்பற்றினார். இது அந்த மண்ணில் ஒரு போரை தொடங்கி வைத்தது. போரினை தொடர பலவிதக்கிலும் அமெரிக்கா பிரான்சிற்கு உதவியது. போர் 1959-ல் தொடங்கிய போதிலும், ஹோ சி மின் தனது விருப்பத்தை அறிவித்தபோது 1954-ல் தொடங்கிய உள்நாட்டு மோதலின் தொடர்ச்சியாக இது இருந்தது. வடக்கு மற்றும் தெற்கு வியட்நாமில் சோஷலிச குடியரசு நிறுவப்படுவதற்கு எதிராக அன்றைய அமெரிக்க குடியரசுத் தலைவர் டுவெட் டி. ஐசன்கவர் (Dwight D. Eisenhower) தலைமையில் வியட்நாம் கம்யூனிஸ்ட்டுகள் மீதான தாக்குதல் தொடங்கப்பட்டது. வடக்கு வியட்நாமின் இராணுவத் தளபதி வோ இங்குயென் கியாப் பின் (Võ Nguyêñ Giáp) தலைமையில் 1954-ல் தீன் பீன் புன்ற இடத்தில் தாக்குதல் நடத்தி, பிரான்ஸ் இராணுவம் வீழ்த்தப்பட்ட பிறகு வியட்நாமுக்கு சுதந்திரம் கிடைத்தது.

ஆனால், அமெரிக்காவின் வியட்நாம் மீதான தாக்குதல் தொடர்ந்தது.

‘ஒரு நாடு கம்யூனிசத்தின் பிடியில் வீற்றநால், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மற்ற நாடுகளும் அதே கதியைப் பின் பற்றக்கூடும்.’ என்ற அனுமானத்துடன் இப்போர் தொடங்கியது. ‘டோமினோ கொள்கை’ என்று அமெரிக்கா இதை நியாயப்படுத்திக் கொண்டது. தென் வியட்நாம் சர்வாதிகாரிக்கு பாரபட்சமின்றி உதவியது. ‘டோமினோ கொள்கை’ ஒரு பனிப்போர் கொள்கையாகும், இது ‘ஒரு நாட்டின் கம்யூனிஸ்ட் அரசாங்கம் விரைவில் அண்டை மாநிலங்களில் கம்யூனிச கையகப்படுத்தலுக்கு வழிவகுக்கும்’ என்று பரிந்துரைத்தது.

1949-ல் சீனா ஒரு சோஷலிச நாடாக மாறியது. காலப்போக்கில், வடக்கு வியட்நாமும் சோஷலிச ஆட்சியின் கீழ் வந்தது. கம்யூனிச கொள்கையின் இந்த திஹர் பரவலானது அமெரிக்காவை அச்சுறுத்தியது. கம்யூனிசத்திற்கு எதிரான ஏகாதிபத்தியத்தின் போராட்டத்தில் தென் வியட்நாம் அரசாங்கத்திற்கு பணம், பொருட்கள் மற்றும் இராணுவப் படைகளை வழங்குவதற்கும் இதர உதவிகளை வழங்கவும் அமெரிக்காவைத் தூண்டியது. வடக்கு வியட்நாமுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடங்கிய ஆரம்பகட்ட போரை ‘Operation Rolling Thunder’ என்ற குறியீட்டுப் பெயரில் அழைத்தனர். ‘Operation Rolling Thunder’ என்பது வடக்கு வியட்நாமுக்கு எதிரான அமெரிக்காவின் விமானப்படை, இராணுவம், கடற்படை மற்றும் ஐக்கிய அமெரிக்க ஈருடகப் படைப்பிரிவு (United States Marine Corps) கூட்டு விமானப் பிரச்சாரத்திற்கான குறியீட்டுப் பெயராகும்.

இந்த நடவடிக்கை 1965 மார்ச் 2-ல் வடக்கு வியட்நாமில் உள்ள இராணுவ இலக்குகளுக்கு எதிராக குண்டுகளை பொழுதுவதன் மூலம் தொடங்கியது. 1968 ஒக்டோபர் 31 வரை இத்தாக்குதல் தொடர்ந்தது. வடக்கு வியட்நாமின் தொடர்ந்து போராடுவதற்கான விருப்பத்தை அழிப்பதே அமெரிக்காவின் இலக்காகவிருந்தது. அதன்படி, வடக்கு வியட்நாம் நாட்டில் உடைமைகளை அழித்தல், சிப்பாய்களை திரட்டுவதற்கான அவர்களின் திறனை அழித்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்தது அமெரிக்கா.



இந்தப் போர்க்காலத்தில் வியட் காங் போராளிகள் காட்டுவழியே பயன்படுத்திய பாதை 'ஹோ சி மின் பாதை' எனப் பட்டது. இது பாதைகளின் வலையமைப்பாகும். வடக்கில் இருந்து தெற்கிற்கு வியட் காங் போராளிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல இப்பாதை பயன்படுத்தப்பட்டது. அடர்ந்த காட்டு நிலப்பரப்பில், ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பாதைகளால் ஆனது. வியட்நாம் காடுகள் அமெரிக்காவின் குண்டு வீச்சுக்காரர்கள் மற்றும் காலாட்படை வீரர்களிடம் இருந்து வியட்நாம் போராளிகளை பாதுகாத்தது.

வியட்நாம் காடுகளை வியட் காங் போராளிகள் முழுமையாகப் பயன்படுத்தினார்கள். அவர்கள் மறைந்திருந்து எதிரிகளை தாக்கும் கொரில்லா தாக்குதலுக்கும் இது துணை நின்றது. அமெரிக்காவின் துருப்புக்கள் போர் தொழில் நுட்பம் மற்றும் பயிற்சியில் நம்பிக்கை வைத்திருந்த போதிலும், வியட் காங் போராளிகளின் 'hit and swap' தந்திரத்திற்கு எதிராக கடுமையாக போராட வேண்டியிருந்தது. இது அமெரிக்க படையினருக்கு உள்வியல் ரீதியான சமையையும் சேர்த்தது. ஏனெனில் அமெரிக்க படை காட்டிற்குள் இருக்கும் போது எந்த தாக்குதலையும் தவிர்க்க தங்கள் சுற்றுப் புறங்களில் தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருந்தது. 'அமெரிக்க வீரர்கள் போருக்குக் கட்டளையிடப்பட்ட பகுதி போல எந்த ஒரு பெரிய தேசத்தின் இராணுவத்திற்கு இடப்பட்டிருந்தாலும் இந்தக் கஷ்டங்கள் இருந்திருக்கும். இது தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் சாதாரணமாகக் காணப்படுவது போன்ற மிக அடர்த்தியான காட்டுப் பகுதி யாகும்' என்கிறார் டாக்டர் மிடுப். தவிர, 'வட வியட்நாம் இராணுவம் மற்றும் வியட் காங் போராளிகளுக்குப் பழக்கமான நிலைமைகளை அமெரிக்க இராணுவத்தால் சமாளிக்க முடியவில்லை என்று ஒரு கட்டுக்கதை உள்ளது, இது உண்மை இல்லை. வட வியட்நாம் இராணுவம் மற்றும் வியட் காங் ஆகியவையும் அந்தச் சூழலில் சண்டையிட மிகவும் போராட வேண்டியிருந்தது' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் போரின் போது முடிந்தவரை பல வீரர்களைக் கொல்ல வேண்டும் என்பதில் அமெரிக்கத் தலைமை உறுதி

யாக இருந்தது. எதிரிகளை வேகமாகக் கொன்றால் இடதுசாரிகளின் மன உறுதி உடைந்து விடும் என்று அமெரிக்கத் தலைமை கருதியது.

அதனால், வியட் காங் போராளிகளுக்கு பேருதவியாகவிருக்கும் வியட்நாம் காட்டு மரங்களை மொட்டையடிக்கவும் அழித்தொழிக்கவும் அமெரிக்கா தீட்டம் தீட்டியது. அதன்படி, வியட்நாம் காட்டு மரங்களின் இலைகளை உதிரச் செய்யும் Operation Ranch Hand தாக்குதலுக்கு 1961 நவம்பர் 30 அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னடி பச்சைக் கொடி காட்டினார். வியட் காங் மறைவதைத் தடுக்கவும், விவசாய நிலங்களையும் பயிர்களையும் அழித்து அவர்களின் உணவுப் பொருட்களை முடக்கவும், காட்டை அழிப்பதற்காகவும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

எகாதிபத்தியவாதிகள் வியட்நாமை ஆக்கிரமிப்பதற்காக இந்தப் போரில் அணி திரண்டனர். அமெரிக்க படைவீரர்கள் தென் வியட்நாமில் குவிந்தனர். போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது வியட்நாமில் 5 இலட்சத்துக்கும் அதிகமான அமெரிக்க இராணுவ வீரர்கள் இருந்தனர். இந்தப் போருக்கான செலவு மிகவும் வியப்புக்குரியது. 2008-ம் ஆண்டு அமெரிக்க காங்கிரஸின் அறிக்கையின்படி, அன்றைய கால கட்டத்தில் மொத்தமாக 686 கோடி டொலர்கள் இந்தப் போருக்காகச் செலவிடப்பட்டுள்ளது. இன்றைய மதிப்பில் அத்தொகையிலும் அதிகமாகும். இவ்வாறு மிகவும் தீவிரமாக வியட்நாமில் நடந்த போரில் அமெரிக்கா நச்சு இரசாயனங்களை பயன்படுத்தியது. வியட்நாமில் அமெரிக்கா நடத்திய 'இரசாயனப் போர்' மனித வரலாற்றில் மிகப்பெரிய பேரழிவுக்கரமான போராகும்.

இருபதாம் நூற்றாண்டின் 60-களின் முற்பகுதியில், வியட்நாமியப் புரட்சிப் போராட்டமானது புதிய முன்னேற்றங்களை ஏற்படுத்தியது. இது தென் வியட்நாமில் அமெரிக்க புதிய கால ணித்துவதற்கு அச்சுறுத்தலாய் அமைந்தது. அதனால் 'சிறப்புப் போரை' தொங்கி வியட் காங் போராளிகளை அழிக்கும் தீட்டத்தை அமெரிக்கா கொண்டுவரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அது ஏகாதிபத்திய அமெரிக்காவின் கெளரவப் பிரச்சினையாகவும் மாறிப்போனது. அமெரிக்காவின் அப்போ



தைய ஜனாதிபதி கென்னடி பாதுகாப்புச் செயலாளராக ராபர்ட் ஸ்ட்ரேஞ்ஜ் மெக்னமாராவை (Robert Strange McNamara) நியமித்தார்.

1961 ஏப்ரல் 12-ல், ஜனாதிபதி கென்னடியின் வெளியுறவு ஆலோசகர் வோல்ட் டபிள்யூ. ரோஸ்டோ (Walt W. Rostow) ஒன்பது நடவடிக்கைகளை எடுப்பதற்கான பரிந்துரை கடி தத்தை அமெரிக்க ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தார். இதில் விமானப்படை C-123-ஐ நச்ச இரசாயனங்களைத் தெளிப்ப தற்காக தெற்கு வியட்நாமுக்கு அனுப்புவதும் உள்ளடங்கியிருந்தது. அத்துடன் லெப்டினன்ட் ஜெனரல் லியோனல் சி. மெக்கார் (Lionel C. McGarr) தலைமையிலான இராணுவ உதவி ஆலோசகர் குழுவை தெற்கு வியட்நாமிற்கு அனுப்ப வும் முடிவாகியது.

அடுத்தக் கட்டமாக, மே 1961 தொடக்கத்தில், அமெரிக்க ஜனாதிபதி கென்னடி துணை ஜனாதிபதி லிண்டன் பி. ஜோன்சனை (Lyndon B. Johnson) சைகோனுக்கு (தென் வியட்நாம்) அனுப்பி, எதிர்கால அமெரிக்க உதவி குறித்து தென் வியட்நாம் ஜனாதிபதி என்கோ டின் டைமுடன் கலந் துரையாடினார். அந்த சந்திப்பின் முடிவுகளில் ஒன்று, இரு தரப்பினரும் போர் மேம்பாட்டுக்கான சோதனை மையத்தை நிறுவ ஒப்புக்கொண்டனர். அதன்படி, வியட்நாம் மழைக்காடு தாவரங்களையும் பயிர் நிலங்களையும் அழிக்க நச்ச இரசாயனங்கள் பயன்படுத்துவதை சோதிப்பதற்காக இந்த மையம் ஜூன் 1961-ல் நிறுவப்பட்டது.

1961 ஓகஸ்ட் 10-ம் திகதி கோன் தும் மாகாணத்தின் வடக்

குப் பகுதியில் சைகோன் விமானப்படையால் (தென் வியட்நாமின் விமானப்படை) பரிசோதனை என்ற பெயரில் தாக்குதல் தொடங்கப்பட்டது. H34 ஹெலிகாப்டருடன் ஸ்ப்ரே சாதனத்துடன் ஹெலிகாப்டர் பூச்சிக்கொல்லி பரவல் கருவியில் திரவம் நிரப்பப்பட்டது. அந்த நாளை வியட்நாமியர்கள் ‘இருண்ட வியாழன்’ எனகின்றனர். அமெரிக்கா நமது நாட்டின் தெற்கில் ‘களைக்கொல்லி’ என்று மாறுவேடமிட்டு ஒரு நச்சுப் பொருளை தெளித்து, மனித வரலாற்றில் மிகக் கடுமையான இரசாயனப் போரைத் தொடங்கியது.’ என்று குறிப்பிடுகின்றனர். இந்த 1961 ஓகஸ்ட் 10, வியட்நாம் போரின் வரலாற்றில் மிகவும் துயர் நிறைந்த அத்தியாயத்தைக் குறிக்கிறது. கட்டுக்கடங்காமல் அமெரிக்க ஏகாதிபத்தியம் புரிந்த பெரும் குற்றங்களைக் குறிக்கும் நாளாக இது இருக்கிறது.

அடுத்தகட்டமாக 1961 நவம்பர் 30-ல், அமெரிக்க பாதுகாப்புத் துறையின் வேண்டுகோளின்படி, தென் வியட்நாமில் வியட்காங் போராளிகள் இருக்கும் பகுதிகளில் நச்ச இரசாயனங்களைப் பயன்படுத்துவதற்கான திட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி கென்னடி ஒப்புதல் அளித்தார்.

1961 டிசம்பர் 16 அன்று, அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் மெக்னமாரா பசிபிக் இராணுவத் தளபதிகளை ஹவாயில் சந்தித்து Operation Ranch Hand-இற்கான தயாரிப்புகளை ஆய்வு செய்தார்.

1962 ஜூன் முதலாம் திகதி நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையில், ‘அமெரிக்கா நச்ச இரசாயனங்களை தெளிக்கும் தந்திரத்தைப் பயன்படுத்தி காட்டு மரங்களின் இலைகளை

உதிர்ச் செய்து, கம்யூனிஸ்ட் கெரில்லாக்களின் மறைவி த்தை இல்லாமல் செய்து, அவர்களின் விநியோக ஆதாரங் களைத் துண்டித்துவிடும்' என்று அறிவித்தது. தெற்கு வியட்நாமில் அமெரிக்க இராணுவத்தால் நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்துவதற்கான திட்டம் 1961 ஒக்டோபர் 10-ல் தொடங்கி 1971 ஒக்டோபர் 31-ல் 'trail test' என்ற பொதுவான குறியீட்டு பெயரில் முடிவடைந்தது.

1961 முதல் 1971 வரை 10 ஆண்டுகளில், அமெரிக்க இராணுவம் 19,905 மிஷன்களை (missions) நடத்தியது. ஏற்குறைய 80 மில்லியன் லீட்டர் நச்சு இரசாயனங்களை தொடர்ச்சியாக தெளித்தது. இதில் 61% ஏஜன்ட் ஓரேஞ் மற்றும் 366 கிலோ கிராம் டையோக்ஸின் (dioxin) கொண்ட நச்சு இரசாயனத்தை 26,000 கிராமங்களில் தெளித்தது. இந் நிலப்பரப்பு 3.06 மில்லியன் ஹெக்டேருக்கு மேல் பரப்பளவு கொண்டது. இதில் 86% பரப்பளவில் 2 முறைக்கு மேல் தெளிக்கப்பட்டது. 11% பரப்பளவில் 10 முறைக்கு மேல் தெளிக்கப்பட்டது.

வியட்நாம் போரின் போது அமெரிக்க இராணுவம், வியட்நாமிலுள்ள ஹோ சி மின் இராணுவம் மற்றும் வியட்நாம் கான் ஆகியோருக்கு எதிரான அதன் வேட்டையில் பலவிதமான இரசாயனங்களைப் பயன்படுத்தியது. அந்த இரசாயன ஆயுதங்களின் மிக முக்கியமானது தீங்குதரும் napalm மற்றும் defoliant Agent Orange ஆகும். வனப்பகுதியில் இலைகளை நீக்க 2,4-D மற்றும் 2,4,5-T finance களைக்கொல்லிகள் கலந்த கலவை அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்டது. இதற்கு ஏஜன்ட் ஓரேஞ் (Agent orange) எனப் பெயரிடப் பட்டுள்ளது. தென் வியட்நாம் காட்டுப் பகுதிகளில் வீசப் பட்ட ஏஜன்ட் ஓரேஞ் சுமார் 10 மில்லியன் ஹெக்டேர் பாசன நிலங்களை அழித்ததோடு, சுமார் 400,000 மக்களைப் பாதித்தது.

தென் வியட்நாமின் மொத்த பரப்பளவில் கிட்டத்தட்ட 25% கடலோர தாழ்நிலம் முதல் உயரமான மலைப்பகுதிகள் வரை தெளிக்கப்பட்டது. வட மத்திய, மத்திய கடற்கரை, மத்திய மலைப்பகுதிகள், தென்கிழக்கு, தென்மேற்கு ஆகியவை பாதிப்புற்றன. இதில், தென்கிழக்கு மிகவும் பாதிப்படைந்தது. (56% இயற்கை சூழலில் நச்சு இரசாயனம் தெளிக்கப்பட்டது). 86% அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதிகளில் தெளிக்கப்பட்டது. மீதமுள்ள 14% வயல்கள் மற்றும் பயிர்களை அழிக்க பயன்படுத்தப்பட்டது. முக்கியமாக நெற்பயிர்கள் மற்றும் மலைப் பகுதிகளில் சாகுபடிகளை அழிக்க பயன்படுத்தப்பட்டது. நச்சு இரசாயனங்களால் பாதிக்கப்பட்ட சதுப்பு நிலங்களின் பரப்பளவு 150,000 ஹெக்டர் ஆகும். பொதுவாக Ca Mau-ல் உள்ள சதுப்புநில காடுகள் பெரிதும் பாதிப்படைந்தன.

பெரும் அளவிலான நச்சு இரசாயனங்கள் தொடர்ச்சியாக நீண்ட காலத்திற்கு மீண்டும் மீண்டும் தெளிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பெரிதும் மாசுபடுகிறது. இயற்கை சமனிலை முற்றிலும் தலைகீழாக மாறிவிடுகின்றது. பல வகையான தாவரங்களும் விலங்குகளும் அழிக்கப்படுகின்றன. இவ்வாறு வியட்நாம் காடுகளின் கடுமையான அழிவின் காரணமாக, 28 ஆற்றுப்படுகைகளின் நிர்நிலை பாதிப்படைந்து பொருளாதாரத்திற்கு பெரும் சேத்தை ஏற்படுத்தியது.

அமெரிக்க விமானப் படையின் சக்தி வாய்ந்த நச்சு இரசாயன தாக்குதலால் சாலைகள், ஆறுகள், கால்வாய்கள், பாரம்பரிய நெல் வகைகள் மற்றும் விளை நிலங்கள் பாதிப்புற்றன. இந்த செயற்பாட்டின் போது, தென் வியட்நாமில் போருடன் சம்பந்தப்படாத பூர்வீக மக்களால் பயன்படுத்தப்படும் பயிர்கள் மற்றும் நீர் ஆதாரங்களும் பாதிக்கப்பட்டன.

மன், ஏரி, நதி வண்டல் மற்றும் உணவுச் சங்கிலியில் பல ஆண்டுகளாக இந்த இரசாயனங்கள் தங்கிவிட்டன. மீன், பறவைகள் மற்றும் பிற விலங்குகளின் உடல்களில் கொழுப்புதிக்களில் டையாக்ஸின் குவிந்தது. இறைச்சி, பால், முட்டை, மட்டி மற்றும் மீன் போன்ற உணவுகளிலும் அதிகம் இரசாயனம் கலந்துள்ளன.

இன்றும் வியட்நாம் மக்கள் தோல் பற்றுநோய், கல்லீரல் பாதிப்பு, தெராய்டு பிரச்சினை, நீரிழிவு, மரபணுக்கள் மற்றும் குரோமோசோாம்களில் பிறழ்வுகள் ஏற்பட்டு பாதிப்புற்றிருக்கின்றனர். தவிர, பிறப்பு குறைபாடுகளும் இனப்பெருக்கச் செயற்பாடுகளும் பாதிப்படைந்துள்ளன. பிறக்கும் குழந்தைகள் கண் தெரியாமை, வாய்பேச முடியாமை, காதுகளாமை போன்ற சிக்கல்களுடன் பிறக்கிறார்கள். பல தமிழகள் குழந்தை பெறும் பாக்கியத்தை இழந்திருக்கிறார்கள். ஏஜன்ட் ஓரேஞ் பல தலைமுறைகளுக்கும் எமனாக இருக்கிறது.

வியட்நாம் ஏஜன்ட் ஓரேஞ் / டையாக்ஸின் பாதிக்கப்பட்ட வர்களின் வியட்நாம் சங்கத்தின் புள்ளிவிபரங்களின் படி, வியட்நாமில் 4.8 மில்லியன் மக்கள் நச்சு இரசாயனங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் எதிர்ப்புப் போரில் பங்கேற்ற வர்களும் உள்ளூர் வாசிகளும் அடங்குகின்றனர்.

இவ்வாறான அழிவுகளை அமெரிக்கா ஏற்படுத்திய போதிலும் வியட்நாம் மக்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்க வில்லை. இந்தப் போரில் 58,000 அமெரிக்கர்கள் கொல்லப் பட்டனர் அல்லது காணாமல் போயினர். அமெரிக்கப் படையால் 1.1 மில்லியன் வட வியட்நாம் மற்றும் வியட்நாமிகள் கொல்லப்பட்டனர். இப்படியான உயிரிச் சேத்ததின் பின்னரும் இதுசாரிகள் யுத்தம் முடியும் வரை யுத்தபிரதேசத்தில் உறுதியாக இருந்தனர். தெற்கு வியட்நாமில் அமெரிக்க ஆதாரில் நடைபெற்ற அரசையும், 1975 ஏப்ரலில் வோ கியான் கியாப் தலைமையிலான 'மக்கள் சேனை' போரில் வென்றது. உலகப் போரை வென்ற ஏகாதிபத்திய அமெரிக்காவை ஒரு குட்டி செந்தேசமாகிய வியட்நாம் தலைதெறிக்க ஓடவிட்டது.

இருந்தாலும், ஏகாதிபத்திய அமெரிக்கா புரிந்த அழிவை வரலாற்றில் எப்பொழுதும் மன்னித்துவிட இயலாது. பொருளாதார இலாபத்திற்காக ஏகாதிபத்தியம் காடுகளை தின்தொழில்படைதைப் போலவே, தமது அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்காகவும் இவ்வாறான நாசக்காரியங்களை காலங்காலமாக புரிந்து வருகிறது. ஆனால், இவ்வாறு புற்று நோயால் பாதிப்புற்ற வனாந்தரங்களையும் தம் மக்களையும் பாதுகாலத்து வியட்நாம் உலகில் இன்று உயர்ந்து நிற்கிறது. பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைந்திருக்கிறது. அதில் இந்த இரசாயனக் காடுகளின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடவில்லாதது.



இரசாயன தாக்குதலை தவிர, காடழிப்பு இயந்திரங்களைக் கொண்டும் அமெரிக்காவால் வியட்நாம் காடுகள் அழிக்கப் பட்டன. செப்ரெம்பர் 16, 1968-ல் Warisborring-ன் படி, அமெரிக்க இராணுவம் LeTourneau நிறுவனத்திடமிருந்து 2 காடழிப்பு இயந்திரங்களைப் பெற்று தெற்கு வியட்நாமுக்கு அனுப்பியது. இயற்கைக்கு முரணான போக்கையே ஏகாதி பத்தியம் தொடர்ந்து முன்னெடுத்து வந்திருக்கிறது.

வியட்நாமின் காடுகளின் மொத்த பரப்பளவு சுமார் 14,609,220 ஹெக்டேர் ஆகும். அதாவது 2019 நிலவரப்படி, மொத்த நிலப்பரப்பில் 41.89% சதவீதம் ஆகும். வியட்நாம் மக்களின் வாழ்வில் காடுகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. தனது உயிரை பனயம் வைத்து இன்று வரையிலும் மக்களையும் வன ஜீவராசிகளையும் அது காத்துவருகிறது. கம்யூனிசுக் கொள்கை அந்த வனாந்திரங்களைப் பாதுகாக்கும் இராணுவப் படையாக இருந்து வருகிறது. போரின் போது அமெரிக்கா வியட்நாமின் படை பலத்தை கணக்கில் எடுத்ததே தவிர, அந்த மக்களின் மன வலிமையை அளக்கத் தவறியது. அம்மக்களுக்கு உறுதிமிக்க மன வலிமையை கம்யூனிசு சித்தாந்தமும் தேசப் பற்றும் வாரி வழங்கியிருந்தது. அமெரிக்கா விவசாய நிலங்களையும் பயிர்ச் செய்கையையும் சர்வ நாசப்படுத்திய போதிலும், அம்மக்கள் தமது உணவு உற்பத்தியை கைவிடவில்லை. ஒருபோதும் பஞ்ச நிலைமை ஏற்பட அவர்கள் இடமளிக்கவில்லை. தாக்குதல் நடத்தப்பட்ட போது பங்கருக்குள் பதுங்கியிருந்த விவசாயிகள் தாக்குதல் முடிந்தவுடன் விவசாயத்தை முன்னெடுத்தனர். போராளிகளை பாதுகாத்தனர். அந்த ஒட்டு மொத்த மக்களின் மன வலிமையும் தியாக மனப்பான்மையும் தான் இன்று வியட்நாமை உலகத்தில் உயர்த்தியுள்ளது. பொருளாதாரத்திலும் வேகமான வளர்ச்சியை எட்டிக் கொண்டிருக்கிறது.

அதன்படி, வியட்நாமின் சுற்றுச்சூழல் சுற்றுலாத்துறை (Eco-tourism) வியட்நாம் பொருளாதாரத்தின் பெரும் தூணாகவிருக்கிறது. இயற்கைக்கு எவ்வித சேதாரமும் இல்லாமல் இயற்கையை முழுமையாக இரசிப்பதற்கான விதத்தில் இது ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இலங்கை போன்ற நாடுகளிற்கும் இது ஒரு எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது.

asian miracle என்ற வரிசையில் வியட்நாம் தனக்கான இடத்தினை பிடித்திருக்கிறது. வியட்நாம் உற்பத்தி மற்றும் ஏற்றும்

தியை அடிப்படையாக வைத்து தனது பொருளாதாரத்தை வளர்க்கத் திட்டமிட்டது. இத்திட்டம் மாபெரும் வெற்றி கண்டுள்ளது என்றால் மிகையில்லை. காரணம், 2010 சர்வதேச பொருளாதார நெருக்கடியின் போது வியட்நாம் 16 சதவீத வர்த்தக வளர்ச்சியைப் பதிவு செய்து உலக நாடுகளை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.

கடந்த 30 வருடத்தில் வியட்நாம் நாட்டின் தொடர் அதிரடி வளர்ச்சியால் இந்நாட்டு மக்களின் சராசரி வருமானம் 5 மடங்கு வளர்ச்சி அடைந்து, 3000 டொலர் என்ற உச்சத்தை அடைந்துள்ளது. இந்த வளர்ச்சியில் இந்தியாவையும் முந்தி யுள்ளது வியட்நாம். மேலும் இந்நாட்டில் ஒரு நாணுக்கு 2 டொலருக்கும் குறைவான வருமானத்தைப் பெறுவோர் என்னிக்கை கடந்த 30 வருடத்தில், 60 சதவீதத்தில் இருந்து வெறும் 5 சதவீதமாகக் குறைந்துள்ளது.

வியட்நாமின் பொருளாதார சுதந்திர மதிப்பெண் 61.8 ஆகும். இதன் மதிப்பெண் கடந்த ஆண்டை விட 1.2 புள்ளி கள் அதிகம். ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 39 நாடுகளில் வியட்நாம் 14-வது இடத்தில் உள்ளது. மேலும் அதன் ஒட்டுமொத்த மதிப்பெண் உலக மற்றும் பிராந்திய சராசரியை விட அதிகமாக உள்ளது. கூப்பரின் விலை நீர் மையக 2008-ம் ஆண்டின் முன் கணிப்பின்படி, ‘வியட்நாமின் பொருளாதார அளவு ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதாரத்தைப் போல 70% அளவுக்கு 2040 அளவில் வளரும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை நிருபித்தும் வருகிறது வியட்நாம்.

பல போர்களில் இருந்தும், அழிவுகளில் இருந்தும் வியட்நாம் மக்களை பாதுகாத்து பொருளாதார வலிமையையும் வழங்கியிருக்கிற வனாந்தரங்களை அவர்கள் பொக்கிசமாகவே கருதுகிறார்கள். போற்றுகிறார்கள். மக்கள் ஆட்சியதி காரத்தின் கலாச்சார பயணமும் அதனை மேலும் உறுதிப்படுத்துகிறது.

உசாத்துணை:

- ஏஜென்ட் ஆரஞ்சு ஸ்லட்சகணக்கான வியட்நாமியர்களைக் கொண்டிருக்க அமெரிக்க வேதி அரக்கன்! - விகடன்
- வியட்நாம் போர் முடிந்து 50 ஆண்டுகள்: அற்ப காரணங்களால் தோற்றுப் போன அமெரிக்கா - பிபிசி தமிழ்
- வியட்நாம் போரில் நப்பாம் மற்றும் ஏஜென்ட் ஆரஞ்சு - கல்லி ச்செபான்ஸ்ல்கி
- வியட்நாம் போரைப் பற்றி தெரிந்து கொள்ள மார்ட்டின் கெல்லி
- Agent Orange - <https://www.history.com/>
- 60 năm thám họa chát độc màu da cam (10/8/1961 - 10/8/2021) - Nỗi đau vẫn luôn còn - <https://www.hcmcpv.org.vn/>
- Ghé thăm 13 khu rừng Việt Nam đẹp mê mẩn trải dài khắp 3 miền - <https://vinwonders.com/>
- The Best Ecotourism Experiences in Vietnam - <https://theculturetrip.com/>



sathees.selvarajah@thaiiveedu.com

ஏழல் எழுதிவைத்தார் - அங்காதிபாதம் 400 மரணக்குறி

18

- பால். சிவகுடாட்சம்

திருக்கோணமலை ஈசனை முதலில் போற்றித் தொடங்கும் ஈழத்துத் தமிழ் மருத்துவ நூலான அங்காதிபாதம் 400 என்னும் நூலுக்குரிய பாடல்கள் 124 மட்டுமே எமக்குக் கிடைத்த ஏட்டுச்சுவடிகளில் உள்ளன. எனினும், நூலினை முழுமைப்படுத்த எண்ணி இந்நூலினைப் பெரிதும் ஒத்திருப்பதும், பரராசேகரத்தைச் சார்ந்ததாக அறியப்படுவதும், 1936-ம் ஆண்டு ஐ. பொன்னையா என்பவரால் அச்சிட்டு வெளியிடப்பெற்றதும், இன்றுவரை உரை எழுதப்படாமலும் இருக்கும் அங்காதிபாதம் என்னும் பிறிதொரு நூலில் இருந்து மீதிப் பாடல்கள் பெறப்பட்டு உரையுடன் இங்கு தரப்படுகின்றன.

தேராயிரு கண்கள் சழன்றுமிகத்
தெளிவின்றி யுடம்பு வரண்டுவர்வாய்க்
சூராகிய மூக்கு மலர்ந்துசழிக்
கொண்டேவிடு நீள்பெரு மூச்சுடனே
பேராதிரு கால்கை யெடுத்தெறியும்
பெருக்கசழி நெஞ்சினி னின்றிறுகும்
தீராத விளைப்பொடு முட்டுமிகுந்
தெளிவாயிது தான்வதை செய்திடுமே - 216

மயினேரியல் சாயன் மடக்கொடியே
மையத்திரு கண்க ஞறச்சொருகி
இயல்பாக மயங்கி யெழுந்து விழுந்
தெழுவார்பிடி யென்ன மதர்ப்பதுவாய்த்
துயிலாதிரு காது மடைத்து முகஞ்
சோம்பாயிரு நாசியி னீர்சொரியும்
பயிலாதுக முத்தடி வேர்வைகொஞம்
பண்ணுங்குண மாவி பறந்திடுமே- 218

இரண்டு கண்களும் தெளிவான பார்வையில்லாது வெறுமனே சுழலும். உடம்பு வரண்டு, வாய் கசந்து, மூக்கு விரிந்து, சுழித்து பெருமுச்சவிடும். இரண்டு கால்களும் கைகளும் எடுத்து உதறும். பெருகும் சளி நெஞ்சினில் சளி கட்டும். தீராத இழுப்புடன் முச்சவிடமுடியாமல் கஷ்டப்படும். இக்குறி களைக் கண்டால் மரணம் நெருங்கியதை அறியலாம்.

வதையாகவுண் மூச்ச மிகப்பொருமி
வசனிக்கவிடாது செவ் வாய்குளரி
விவைதயாகிய ரண்டு முளே சொருகி
மிகநெஞ்சு வரண்டு நரம்பு மெழி இப்
பதையாமெய் பயர்ந்து தணீர்ப்பருதிப்
பஞ்சிட்டிரு கண்களும் வாய்க்கருகித்
ததையாதுகை கொண்டு முகந்தடவுந்
தடையின்றி யிறப்பது மெய்யிலே - 217

கடுமையான கீழ்மூச்ச வாங்கல், பேசமுடியாமல் வாய் குள யுதல், விவைதகள் இரண்டும் உள்ளே இழுக்கப்படுதல் நெஞ்சு மிகவும் வரண்டு நரம்புகள் வெளியே தெரிதல், உடல்மெலிந்து இரு கண்களும் பார்வை குறைதல், வாய் காய்தல், அடிக்கடி முகத்தைக் கையால் தடவதல். இந்தக் குணங்கள் காணப்பட்டால் மரணம் நிச்சயம் என்பதை அறி வாய் மயில் போன்றவளே.

மயிலின் சாயலை உடைய கொடிபோன்ற உடலைக் கொண்ட பெண்ணே! இரண்டு கண்களும் உள்ளே செருகி அடிக்கடி மயக்கம் அடைவதும் விழிப்பதும் எழும்புவதும் விழுவதுமாக இருத்தல், என்னைப் பிடித்துக்கொள் என்று வாய்வரண்டு கூறுதல், தொடர்ச்சியாக நித்திரை கொள்ளாமுடியாமல் இருத்தல், இருகாதும் அடைத்தல், முகம் சோர்ந்து காணப்படுதல், முக்கால் நீர்வடிதல், கழுத்தைச்சுற்றி வியர்த்தல் என்னும் குணங்கள் காணப்பட்டால் உயிர் விரைவில் பிரிந்துவிடும்.

ஆவிக்கிட மாகு முடம்புதனில்
அங்கைவிலி மூக்கிரு காது நகம்
மேவுச்சியண் ணாக்குட னுந்தியுமே
வெஞுப்பாயுளாக் காலு மிருந்திடுகின்
நாவுக்கினி தாயமர் வாணியுடன்
நளினத்தினி ருந்தருள் நாலுமுகத்
தேவுற்றெதிர் வந்து விலக்கிடினுந்
தென்பாலிய மன்பதி சேர்ந்திடுமே - 219

உயிருக்கு இடமாக இருக்கும் உடம்பினில் கைகள், கண்கள், மூக்கு, காது, நகம், உச்சி, உண்ணாக்கு, தொப்புழ் உள்ளங்கால் என்பன வெளிறிப்போனால் நாவிற்கு இனிமையானவளான அழகுமினிர் கலைக்கஞ்சன் வீற்றிருக்கும் அந்தப் பிரமனே நேரில் வந்தாலும் தடுக்கமுடியாமல் தென்திசைக் கடவுளின் இடமான யமனுலகம் சேருவது நிச்சயமாகும்.

சேரும்விழி மேலுற வேசாருகிச்
சேட்டதொடு மூச்சமுள் விக்கலுமாய்ச்
சோருஞ்சட மெங்கு நடுக்கமுறுஞ்
சொல்லும்வச னங்கன் மிகத்தவறும்
வாருஞ்சல மிகு மலங்கருகி
வாய்பல்லு வரண்டு கறுத்துவரவாம்
சுரும்மிரு கைகொடு கும்பிடுகிற
சுற்றானவ னூர்குடி யேறிடுமே - 220

கண்கள் மேலே சொருகும். சளியோடு இழுப்பும் விக்கலு மாக இருக்கும். உடலெங்கும் நடுங்கும். சொற்கள் மிகத் தடுமாறிப் பேசும். அதிகமாகச் சிறுநீர் கழிந்து மலம் கறுப்பாகி வெளியேறும். வாயும் பல்லும் கறுத்துக் காய்ந்துக் காணப்படும். இருகை எடுத்துக் கும்பிடும். இக்குணங்கள் காணப்பட்டால் உயிரானது யமன் உலகிற்குச் சென்றடைவது உறுதியாகும்.

ஏறுங்கரமோ டிருகா ஹுதறி
எய்ப்பாகியுண் மூச்சி வரட்சியதாய்
மீறும் விழி பஞ்சடை வாயிருமி
மிகவுந்துயிலற் றண்ரவுங் குறைவாய்ச்
சீறுஞ்சழி கண்டம துற்றுறையுஞ்
சேரத்தடு மாறிய டிக்கடியே
காறும்முணர் வற்று மயங்கிடுமேற்
காலற்கிரை யென்று கரைந்தனரே - 221

கைகளை உயர்த்தியபடி கால்கள் இரண்டும் நடுக்கமெடுத் தபடி சோர்வற்று மூச்ச இழுத்து கண்கள் இரண்டும் வரண்டு பார்வை குறைந்து இருமல் மிகுந்து நித்திரை இல்லாது உணர்வு குறையும். சளி தொண்டையில் நின்று அடைத்துக் கூடுமாறி அடிக்கடி காறிக்கொண்டிருக்கும். இவற்றுடன் உணர்விமுந்து மயங்கியும் விட்டால் காலனுக்கு இரையாகிவிடும் எனக் கூறியுள்ளனரே.

கரைவாயிரு கண்களி னீர்சொரியிற்
கை நாசியில் வைத்து முகந்தடவில்
விரைவாய் வசனித்தல் பிதற்றலுடன்
வெரிக்கத்திசை யெங்கும் விழித்திடுகில்
தரைமீது படாம னிலந்தடவில்
தரியாது திடுக்கிடி லேங்கியெழில்
தரையாமென வெங்கு முழுத்திடுகில்
செகமீதி னிராது சிதைந்திடுமே - 222

வாயின் கரையோரமாகவும் கண்கள் இரண்டில் இருந்தும் நீர் வடிந்தால், கையை மூக்கில் வைத்து முகத்தை தடவிக் கொண்டிருந்தால், விரைவாகப் பேசுவதும் பிதற்றுவதுமாயிருந்தால், எல்லாப்பக்கமும் விழித்துப் பார்த்தால், தரைமீது கைபடாமல் நிலத்தைத் தடவிக்கொண்டிருந்தால், திடுக்கிட்டு ஏங்கினால், அலைபோல் எங்கும் புரண்டால் பூமியில் வாழ்க்கை நிலைக்காது அழிந்துவிடும்.

சிதைவாகிய வந்தி மிகப் பொருமித்
தெளிவற்றிரு கால்கை பதைத்திடுகில்
மதியுந்தி நரம்பு தெரிந்திடுகில்
மார்பிற்புடை கொண்டு பருத்திடுகில்
பதிவாகிய வன்னம் வெறுத்திடுகில்
பலகாலுமுன் மூச்ச மடங்கிவரில்
அதிதாகிய மாயவ னார்வரினும்
அவராவியி னங்குவ ரம்புவியே - 223

பழுதடைந்த தொப்பும் மிகவும் பொருமி இரண்டு கைகளும்

கால்களும் பதறித் தூடித்தால், தொப்புள் நரம்பு வெளியே தெரிந்தால், மார்பு வீங்கிப் பருத்திட்டால், உணவை வெறுத்து ஒதுக்கினால், அடிக்கடி கீழ்மூச்ச அடங்கி வந்தால், எல்லாம் வல்ல பெருமாளே வந்தாலும் உயிர் இவ்வுலகை விட்டு நீங்குவதைத் தடுக்கமுடியாது.

அம்முஞ்சிறி தேனு மலஞ்சலமற்று
அச்சம் பெரிதாகி மயக்கமுமாய்ச்
செம்முங்கணி ரண்டினு நீர்சொரியுஞ்
செல்லாதச னங்கள் சிறுத்துவரும்
கொம்மென்றிட நெஞ்சை யடைத்திறுகிக்
குற்தோடியு மிச்சழி கக்கியிடில்
இம்மென்றிட முன்ன மிறந்துவிடும்
இழைபோலிழை மென்சொ லினங்கிளியே- 224

எதனையும் வெளியே காட்டாது மலசலம் கழியாது இருக்கப்பயம் மிகவும் அதிகரித்து மயக்கம் அடையும். கண்கள் இரண்டில் இருந்தும் நீர் சொரியும். உணவு உட்செல்ல மறுத்து வரவரக் குறைந்து வரும். நெஞ்ச அடைத்து இறுக்க முற்று குத்து நோவுடன் இருமும். சளியைக் கக்கி உமிழந்திடும். இக்குணங்கள் கண்டால் இம்மென்று சொல்லு முன்ன ரேயே இறந்துவிடுவர் என்பதை நூல் போல் மெல்லிய சாய வையுடைய மென்மையான சொற்களையுடைய பெண்ணே நீ அறிவாயாக!

கிளியேயுறு நாக்குண் மதர்த்திருமிக்
கிளிரும்விழி பொங்கி முகங்கருகித்
தெளிவாயுரை யாமன் மிகத்துயராய்த்
திக்கென்றிட நெஞ்சுடல் தானுளைவாய்ச்
சளிதீர் வரண்டுகை காலதுவுஞ்
சரியாக விருக்க விடாதுடலும்
நெளியாவிரு கண்கள் சிவந்திடுகில்
நிலையாயுயிர் நிற்பது தானிதே - 225

கிளி போன்றவளே பெண்ணே! உண்நாக்கு மரத்து இருமிக் கொண்டே இருக்கும். நாக்கு விறைத்து இருமும். கண்கள் வீங்கும். முகம் கறுக்கும். தெளிவாகப் பேசாது மிகவும் துன் பமடைந்து பயப்படும். உடம்பு உளைந்து சளியும் வரண்டு கைகால்கள் முறையாக இருக்கவிடாது உடலும் நெளிந்து இருக்கன்களும் சிவந்து காணப்பட்டால் உடலில் உயிர் தரித்து நிற்பது மிகவும் கடினமாகும்.

அரிதாக வெழும்பி விழும்பலகால்
அடரும்புரு வங்க ளழித்திருகண்
பெரிதாக நிறங்கரு கிக்குழியும்
பேசாதுகிடந்து மிகக்கழியும்
புரிவாகிய நீர்தனில் வேட்கையுறும்
புவியிற்கிட வாது புரண்டுருளும்
பரிவாக வடம்பு மதர்ப்பறுமேற்
பதறிக்கெடு மாவி பசங்கொடியே - 226

எழும்ப முடியாமல் சிலவேளை அரிதாகவே எழும்பும், பலமுறையும் விழும். புருவங்கள் புடைத்துக் காணப்படும். இருக்கன்களும் கருமையாகிக் குழிவிழும். யாதொன்றும் பேசாமல் கிடந்தபடி படுக்கையில் மலம் கழியும். தண்ணீர் குடிக்க ஆசைப்படும். நிலத்தில் கிடக்காமல் உருண்டு புரங்ம். இக்குறிகுணங்களுடன் உடம்பும் மரத்துப்போனால் உயிரானது நடுக்கத்தோடு பிரிந்துவிடும் என்பதை அறிவாய் பசங்கொடி போன்ற பெண்ணே.

கொடி நேரிடை கேண்மல மானதுவங்
குமிறிப்பல வாக மிகக்கழியும்
அடியோடுகை மெல்ல நடுக்கமுமாய்
அதிரும்படி நொந்து மயக்கமுடன்
இடிபோன்மிக நெஞ்ச வரண்டுவரும்
மெதிரேவரின் மேற்படு கோபமுடன்
குடியாமன் மருந்துகள் வாந்தியறிற்
கொல்லு மரணக்குறி யோர்கணமே

- 227

கொடி இடையாளே கேட்பாயாக. மலமானது பலதடவைகள் பெரிதாகக் கழியும். பாதத்தோடு கையும் மெல்ல நடுக்கத்துடன் அதிரும்படி நோவும். மயக்கமும் நெஞ்சில் வரட்சியும் உண்டாகும். இத்தகைய குணங்களுடன் எதிரில் உள்ளவர்கள் மீது கோபம் அடைந்து மருந்தும் குடியாமல் குடித்த மருந்தையும் வாந்தியெடுத்தால் கொல்லும் சாவக்குறிகள் இவை என்பதை அறிவாயாக.

கண்மாகும பான மறக்கொதியாய்க்
கருகிக்கழி யும்மல முஞ்சலமும்
நின்மானது சீத முடன்கழியுந்
நெட்டாயிடை வற்றி யொடுங்கிவிடும்
இணையாமிரு கால்கை தளர்ந்து வரும்
மென்புந்தசை மேலெழுவே நிமிரும்
பணமேநிக ரல்குன் மடக்கொடியே
பகரிக்குண மாவி படுந்திடனே - 228

அபானவாயு சிறுத்து கொதியடனும் சீதத்துடனும் மலமும் சலமும் தொடர்ச்சியாகக் கழியும். இடுப்பு மெலிந்து வற்றி ஓடுங்கி விடும். கைகால்கள் வலுவிழுந்து எலும்பும் தசையும் மேலெழுந்து நீண்டு வரும். பாம்பின் படத்தை ஒத்த இடையை உடைய பெண்ணே! இக்குணங்கள் கண்டால் ஆவி பிரிவது உறுதி என்பதை அறிவாய்.

திடமாகிய கால்கை புறம்வலியாய்ச்
செவிரண்டு மிரைச்சல் குரைச்சலுடன்
விடமேயென மெய்யில் வருத்தமுறும்
மிகநாவும் வரண்டுட லுங்கனமாய்த்
தொடுமார்பு குளிர்ந்துமெய் தோற்சையுந்
தூந்தேவிழி சோர்ந்து சிறுத்திடுகிற்
கடன் மேற்றுயில் மாயவ னார்வரினுங்
காலன்பதி யேகி விடுங்கடிதே - 229

உறுதியான கைகால்கள் வெளிப்புறமாக வலிக்கும். காதிரிண் டிலும் இரைச்சலும் சத்தமுமாக இருக்கும். உடம்பில் விஷம் பரவியதுபோல் நோவுண்டாகும். நாக்கு வரண்டு உடல் கனத்து மார்பு குளிர்ந்து உடம்புத் தோல் தசை என்பன துடித்து கண்கள் சோர்ந்து சிறுத்திட்டால் பாற்கடலில் துயில் கொள்ளும் மாயோன் வந்தாலும் விரைந்து யமனுலகம் சென் ஸுவிடுவர்.

கடிதாயிரு காலொடு கையுதறிக்
கழறும்மொழி தானு மிகக்குழறி
நெட்டாகிய மூச்ச வரட்சியுடன்
நெஞ்சங்க மழன்று முகங்கருகிக்
கொடிதாகிய சத்தி குணுக்கமுடன்
கொட்டாவியு டன்பல் கறுத்துவரும்
வடிவெங்கணும் வேர்வை மிகப்பொசியும்
மரணக்குறியென் றவிவா யிளமாமயிலே - 230

உதறி, வாயும் குளரி, நீண்ட பெருமுச்சுடன் வரண்ட நெஞ்சும் கூடாகி, முகம் கறுத்து கொடிய சத்தி, அனுங்கலுடன், கொட்டாவிலிட்டு பலலும் கறுத்துவரும். உடலெங்கும் வேர்வை கசியும். இவையனெந்தும் மரணக்குறிகள் என்பதை அறிவாய்.

வாயானுரை கக்குதல் விக்கலுறல்
வயிற்பி மலங்கழி வெய்திடுதெல்
பேயாமென வேபல கோட்டியுறல்
பெருக்கண் மலர்ந்து விழித்திடுதெல்
ஓயாதுபி தற்றுதல் நெஞ்சவரண்
உண்மூச்சொடு கால்கை துடித்தல்
நீயேயறி யிக்குண மான வெலாந்
நிலையற்றுயிர் பற்ற நீங்கிடுமே - 231

வாயால் நுரை கக்குதல், விக்கல் எடுத்தல், வயிறு உப்பி மலம் கழிதல், பேய்போல நிந்தித்தல், கண்களை முறைத்து முழித்துப் பார்த்தல், ஓயாமல் பிதற்றுதல், நெஞ்சவரண்டு உள்மூச்சுடன் கால்கைகள் நடுக்கமெடுத்தல், இக்குணங்களை நீ காண்பாயானால் உயிரானது உடலோடு ஒட்டிக் கொள்ளாது விட்டு நீங்கிவிடும் என்பதை அறிவாயாக!

நீங்காது குளிர்ந்துடல் வேர்வையதாய்
நெலுமூச்சட னீர்மிகு தாகமதாய்
வேங்காடென மெய்கரு கித்திறமாய்
மிகவுஞ்சளி கண்டம துற்றிருமிப்
பாங்காகிய கண்கள் கலங்கிமுகம்
பச்சென்று பதைத்து வருந்திடுமேல்
போங்காலமி தென்ன வறந்திடுவாய்
புவனத்திலி ருப்பிலை போமுயிரே - 232

உடல் குளிர்ந்து வேர்வை மிகுந்து நெடுமூச்செறிந்து மிகுந்த தாகத்துடன் ஏரியும் காடு போன்று உடம்பு கருகி, மிகுந்த சளி தொண்டையில் சிக்கி நின்று இருமி, கண்கள் கலங்கி முகம் பச்சென்று பதைத்து வருந்திடுமானால் உயிர் போகும் காலம் இது என்று அறிந்திடுவாய். உலகில் இனியும் இருக்க வாய்ப்பில்லை. உயிர் போய்விடும்.

உயிர்த்தேமிக நெட்டுடல் வற்றியுலர்ந்
துதரத்தொடு நாரியும் வீக்கமுறீச்
செயிர்த்தேவிழி வாந்தி கழிச்சலுமாய்ச்
செப்பும் வசனங்களு முட்டுளதாய்
மயிர்ப்பேன் றலை நின்று வழிந்துவரு
மாறாதிது வேமர னக்குறிதான்
குயிர்பேடையை யொத்த மொழிந்திருவே
கூறுங்குண மிங்கிவை கொன்றிடுமே - 233

உடம்பு மெலிந்து காய்ந்து, வயிறும் நாரியும் வீங்கி, கண்களில் சினம் கொப்பளித்து வாந்தியும் கழிச்சலுமாய் பேசும் வசனங்களும் முட்டுடன் வெளிப்படும். தலையிரில் உள்ள பேன்கள் தலையில் இருந்து வழிந்துவரும். இக்குணங்கள் காணப்படின் நோய் மாறாது. இதுதான் மரணக்குறி என்பர். பெண்குயிலை ஒத்த இனிய குரலை உடையவளே இங்கு சொல்லப்பட்ட குணங்கள் ஒருவரைக் கொள்ளுவிடும் என்பதை அறிந்துகொள்.

இளமையிக்க அழகிய மயில் போன்றவளே! கையும் காலும்

Sivakadadcham@thaiveedu.com





ஓழுங்கான முறையில் உங்கள் வீட்டைக் கண்காணிப்பதும் மற்றும் சிறந்த பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளுவதும் தான், உங்கள் வீட்டிற்கு நீங்கள் போட்ட முதலீட்டைக் காப் பாற்றுவதற்குரிய மிகச் சிறந்த வழி. நீங்கள் ஒரு நேரத்தில் ஒரு சில வேலைகளை அல்லது பல வேலைகளை ஒரே தட வையாகச் செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்தாலும்,



இரண்டு வகையிலும் அவைகளை செய்துமுடிக்கும் பழக் கத்தை உண்டாக்குவது தான் மிகமுக்கியமானது ஆகும். உங்களுக்காக ஒரு வழக்கமான வேலை முறையை உருவாக்கிக்கொள்ளுங்கள். வேலை செய்வது என்பது நீங்கள் நினைத்தால் கடினமானதல்ல, மிகவும் சுலபம். மற்றும் அது நேரத்தை மிகவும் செலவழிக்கும் விஷயம் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். பருவத்துக்கேற்றபடி, மாறும் வீட்டுப் பராமரிப்புச் செயல் குறிப்பு அட்டவணையைத் தயாரித்து அதை ஒழுங்காகப் பின்பற்றினால் மிகச் சாதாரணமான செலவுடன் வீட்டைப்பராமரிக்கலாம். செலவு அதிகமாகும் பிரச்சினைகளை அவை ஏற்படுத்துவதற்குமுன் நீங்கள் ஒரு முடிவுக்குக் கொண்டுவரமுடியும். தேவைப்பட்டால், பின்னால் முதிர்ச்சியின் காரணமாகவோ அல்லது புறச்சுழிநிலை காரணமாகவோ ஏற்படக்கூடிய வேலைகளைக் கண்காணிப்பதற்கும், செய்து முடிப்பதற்கும் தேவையான அறிவுரைகளை

ஒரு வல்லுனரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். வசதியாக ஒரு புகைப்படக் கருவியை கொண்டு நீங்கள் குறிப்பிட்ட படங்களை எடுத்தால் உதவியாக இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களைப் பின்பற்றுவதி னால், நீங்கள் செலவிட்ட முதலீட்டைக் காப்பாற்றுவது பற்றியும் மேலும், உங்கள் வீட்டை ஒரு பாதுகாப்பான மற்றும் வாழ்வதற்கேற்ற ஆரோக்கியமான ஓர் இடமாக மாற்றுவது பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். கீழே குறிப்பிடப்பட்டுள்ள சில வீட்டுப்பராமரிப்பு வேலைகளைச் செய்வதற்கு நீங்கள் சிரமப்பட்டால் அல்லது உங்களிடம் தேவையான, உதாரணமாக ஏனி போன்ற உபகரணங்கள் இல்லையென்றால், ஒரு தகுதி வாய்ந்த கைத்திறன் மிகுந்த ஒரு மனிதரை உங்களுடைய பணியாளராக உங்களுக்கு உதவ நீங்கள் நியமித்துக்கொள்ளுங்கள்.

பருவத்துக்கேற்றபடி வீட்டுப் பராமரிப்பு வேலைகளைச் செய்தல்:

அனேகமான வீட்டுப் பராமரிப்பு வேலைகள் எல்லாம் பருவ காலம் சம்பந்தமானது. வரப்போகும் இலையுதிர்காலத்திற்கு ரிய வேலைகளைச் செய்து முடிப்பதற்குக் கோடைகாலம் தான் சரியான நேரம். உங்கள் வீட்டில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கவனமாகச் சோதனை செய்து மற்றும் வெசுக்கிரத்தில் அவைகளைச் சரிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். வழக்கமான வீட்டுப் பராமரிப்புச் செயல் முறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டியது முக்கியம்.

கோடைகாலப் பராமரிப்பு:

- வீட்டின் ஈரப்பதனைக் கண்காணியுங்கள். மேலும் ஈரப்பதத்தின் அளவுகள் 60 சதவீதத்துக்கும் மேலாவதைத் தடுத்து விடுங்கள். பாதுகாப்பான ஈரப்பதனை வைத்துக்கொள்வதற்கு ஒரு ஈரத்தை அகற்றும் கருவியைப் (Dehumidifier) பயன்படுத்துங்கள்.
- அடித்தளத்தில் இருக்கும் குழாய்களில் குளிர்ந்த நீர் தேங்கிவிடாமலும் மற்றும் சொட்டுச் சொட்டாக வடியாமலும் பார்த்துக் கொள்ளுங்கள். சரிப்படுத்தக்கூடிய செயல்களை மேற்கொள்ளுங்கள். உதாரணமாக ஈரப்பதனைக் குறையுங்கள். அல்லது குளிர்ச்சியான தண்ணீர்க் குழாய்களுக்கு


வெப்பக்காப்பு (insulate) செய்யுங்கள்.

- அடித்தளத்தின் தரையில் உள்ள சாக்கடைக் குழாயில் P-trap இருந்தால் அவற்றில் நீர் உள்ளதா என்பதைப் பாருங்கள். தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றுங்கள்.
- கம்பளி விரிப்புகள் மற்றும் தரைவிரிப்புகளை (Carpet) நன்றாகச் சுத்தம் செய்யுங்கள்.
- குளியலறை விசிறியின் தடுப்பை (grill) துப்பரவு செய்யுங்கள்.
- ஆடைகளை உலரவைக்கும் கருவியுடன் இணைக்கப்பட்டுள்ள குழாய் இணைப்பு உட்பட குழாயின் வெளி விளிம்பில் தங்கியிருக்கும் துணிக்கூறுகள், ஆடைகளை உலரவைக்கும் சாதனத்தைச் சுற்றியுள்ள இடங்கள் மற்றும் வெளிப்புறத்திலுள்ள உங்கள் உடை உலரவைக்கும் சாதனத்தின் வெளியேற்று வழி ஆகியவற்றைத் துப்பரவு செய்யுங்கள்.
- அனைத்துக் guardrails & handrails-களின் பாதுகாப்புத் தன்மையைச் சோதனை செய்யுங்கள்.
- அனைத்து ஐன்னல்களும் கலப்பாக இயங்குவதற்கு என்ன ஜெய் அல்லது கிரீஸ் தடவுங்கள்.
- கண்ணாடிச் சட்டங்களின் வெளிப்பக்கம் இருக்கும் ஐன்னல்களுக்குரிய Putty/Caulking-களை கண்காணியுங்கள். தேவைப்பட்டால் பிரதியீடு செய்யுங்கள்.
- கதவுகளின் புணைச்சல்களில் என்னெய் அல்லது கிரீஸ் தடவுங்கள். மேலும், ஸ்குரூ ஆணிகள் இறுக்கமாக இருப்பதை உறுதி செய்யுங்கள். வண்டிக் கொட்டகையின் கதவு லுள்ள இரும்புச் சாதனங்களில் கிரீஸ் அல்லது என்னெய் தடவுங்கள். (Lubricate garage door) அது நல்ல முறையில் இயங்குவதை உறுதி செய்யுங்கள்.
- வண்டிக் கொட்டகையின் தானே திறக்கும் கருவியின் (Garage door opener) மோட்டர்-சங்கிலி ஆகியவைகளில் என்னெய் அல்லது கிரீஸ் போடுங்கள். மேலும், தானே மூடிக்கொள்ளும் (sensor) செயல் நூட்பம் சரிப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யுங்கள்.
- வண்டிக் கொட்டகை மற்றும் வீட்டிட்டிருக்கு இடையே உள்ள கதவு உள்ளிட்ட ஐன்னல்கள் மற்றும் கதவுகளைச் சுற்றியுள்ள இடத்தில் உள்ள Caulking/weather stripes போன்ற வைகளைச் சோதனை செய்யுங்கள். தேவைப்படின் பிரதியீடு செய்யுங்கள்.
- உங்கள் வீட்டிட்டிருக்கு நுழையும் மின்கம்பி இணைப்புகள் பாதுகாப்புன் உள்ளனவா? என்பதைக் கண்காணியுங்கள். மேலும், மின்கம்பிகள் செல்லும் குழாய்களின் மீது தண்ணீர்க் கசிவுகள் ஏதேனும் உள்ளனவா என்பதைச் சோதனை செய்யுங்கள்.
- வெளிப்புறத்திலுள்ள மரப்பலகையிலான பக்கக்சவர்கள் (Siding) மற்றும் trimmings சேதமடைந்துள்ளனவா? என்பதைப் பாருங்கள். அவைகளைச் சுத்தப்படுத்துங்கள். பிரதியீடு செய்யுங்கள். அல்லது மீண்டும் புதுப்பியுங்கள். வெளிப்புறத்தில் ஏதாவது ஒட்டைகள் இருந்தால் அதை அடைத்துவிடுங்கள். ஏனென்றால், எலி போன்ற சிறிய பிராணிகள் வீட்டினுள்ளே அதன் வழியாக நுழைந்துவிடும்.
- பக்கப்பாதை அல்லது அத்திவாரம், கூரை ஆகியவற்றைத் தொடும் மரம் அல்லது ஊடுருவும் வேர்கள் ஆகிய வற்றை அகற்றிவிடுங்கள்.
- உங்கள் கூரையின் மேல் ஏறி அல்லது பைனாகுலர்களைப் பயன்படுத்திக் கூரையின் பொதுவான நிலையைச் சோதனை செய்யுங்கள். பாரம் தாங்காது கூரை வளைந்து அல்லது தொய்ந்துபோயிருந்தால், கூரையின் கட்டமைப்பில் பழுதுகள் ஏற்பட்டுள்ளன என்று அர்த்தம். கூரையில் மேல் மாடி அறையின் (Attic) உள்ளே இருந்து புலனாய்வு செய்தால் கூரையின் நிலைமையைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ள முடியும். கூரையின் அனைத்து மரப்பலகைகளை யும் சோதனை செய்யுங்கள். பழுதுகள் ஏதாவது இருந்தால் சரிப்படுத்துங்கள் அல்லது அவைகளை மாற்றியமையுங்கள்.
- புகைபோக்கி மற்றும் கூரை இணைப்புகள் போன்ற அனைத்து கூரைப்பகுதிகளிலும் ஏதாவது பிளவுகள் அல்லது கசிவுகள் உள்ளனவா என்பதைச் சோதனை செய்யுங்கள். ஏதாவது விறகு அடுப்பு அல்லது கணப்பு அடுப்புடன் இணைக்கப்பட்டுள்ள புகைபோக்கிகளைத் துப்பரவு செய்யுங்கள். பருவகாலத்தின் இறுதியில் அவைகளில் ஏற்படும் பிரச்சினைகளைக் கண்காணியுங்கள்.
- புகைபோக்கியின் மூடி மற்றும் புகைபோக்கிக் கூரையை உடையே உள்ள பூசை பூசி அடைக்கப்பட்டிருக்கும் ஒட்டையைச் சோதனை செய்யுங்கள்.
- வாகனப்பாதை மற்றும் நடைபாதைகளில் உள்ள பழுதுகளைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
- பாதுகாப்புக்குப் பிரச்சினையாக ஏதாவது சேதமடைந்த படிகள் இருந்தால் அவைகளைக் கவனியுங்கள்.



velasubramaniam@thaiveedu.com

STAY ONE STEP AHEAD OF CRA



SARVAA CPA

PROFESSIONAL CORPORATION

Our passion is to solve your tax problems:

- Unfiled Tax Returns - Last ten years (2011 - 2023)
- Appeals, Audits and Adjustments
- GST/HST Owner-Built & Rental Rebates
- Negotiate Collection, Garnishment and Payment Plan
- Voluntary Disclosure Program (VDP)
- Estate, Trust & Non-Residents
- US Tax (PTIN) - IRS 1040 & State Returns



X-CRA
Officers are
on staff.

CPA CHARTERED
PROFESSIONAL
ACCOUNTANTS

Shawn Y. Sarvaa, CPA, CGA
2750 14th Ave., Suite 206
Markham ON L3R 0B6
ideas@sarvaacpa.ca

TECHNICAL EXCELLENCE

VANCOUVER
604 398 7272

INTEGRITY

TORONTO
647 219 3110

PROFESSIONALISM

CALGARY
403 879 7272

இய்வுதியச் சேமிப்புத் திட்டம்

- செந்தூரன் புனிதவேல்

காப்புறுதி முகவராகச் செயலாற்றும் என்னிடம், வாடிக் கையாளர்கள் பலரும், பதிவு செய்த ஒய்வுதியச் சேமிப்புத் திட்டம் பற்றிய பலவித விளக்கங்களையும் கேட்பதுண்டு. அவற்றில் முதலிடம் பெறும் கேள்வி, சேமிப்புத் திட்டத்தில் இணைந்து கொள்வது பலன் தருமா, இல்லையா என்பதே. இக் கேள்விக்கான எனது பதில், ‘அவரவர் வாழ்க்கை நிலை

- அல்லாவிடில், இறுதி வரை வருவாயில் மாற்றங்கள் இல்லாமல் இருக்குமா?
- அடுத்த பத்து வருடங்களில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட இடமுண்டு?

இப்படிப் பல்வேறுபட்ட நிலைமைகள் இருப்பதனால், பொது வான் ஜந்து விடயங்களை, உங்களுடன் கலந்தாலோசிக்க விரும்புகின்றேன்.

அதிக வருவாயுடன் பெருமளவு வரி செலுத்துபவர், பதிவு செய்த ஒய்வுதியத் திட்டத்தில் முதலீடு செய்வது.

ஒவ்வொருவரும் தமது சேவைக் காலத்தில், வருடாவருடம் வருமானவரி செலுத்துதல் யாவரும் அறிந்த ஓன்று. அந்த வருவாயின் ஒரு பகுதியை ஒய்வுதிய சேமிப்பில் முதலீடு செய்வதனால், கணிசமான அளவு பணம் வரி வடிவில் விரய மாகாமல், பதிவு செய்த ஒய்வுதிய சேமிப்பாக உருமாறுகின்றது. ஆனால், அப்படிச் சேமிப்பவர் தனியானவராக இருந்து, அகால மரணம் சம்பவிக்க நேரின், அரசாங்கம் அந்தச் சேமிப்பில் பெரும் பகுதியை வரியாக அறவிட்டுக் கொள்ளும். உதாரணமாக, தனியாளாக இறந்தவரின் ஒம்வூதிய சேமிப்பில் \$500,000 இருப்பின், அதில் பாதியளவு வரியாக அறவிடும். எஞ்சிய தொகையும் கூட முழுமையாகப் பிள்ளைகளைச் சென்றடையாது.

இந்நிலையில், வாடிக்கையாளர் ஒருவரின் கேள்வி, ‘பாதித் தொகை அறவிடுவது தவறல்லவா?’. ‘காப்புறுதி முகவர் என்ற நிலையில் முதலில் ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகின்றேன். எந்த ஒரு உயிருமே இறந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்வதில்லை. ஆனால், நான் முதலில் இறக்க நேர்ந்தால், என்னில் தங்கியுள்ள, என்னை நம்பி வாழும் அன்பானவர்களை நட்டாற்றில் கைவிட்டுவிடாமல், அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் செய்து கொள்வதே காப்புறுதி தவிர, சேமிப்பதல்ல அதன் நோக்கம். மரணம் என்பது எந்த நொடியிலும் சம்பவிக்கக்கூடிய ஒரு துரதிர்ஷ்டம். எனவே, உங்களில் தங்கியுள்ள, உங்களை நம்பியுள்ள, உங்களின் அன்பானவர்களைப் பாதுகாக்கக் காப்புறுதி செய்து கொள்ளுங்கள்’.



மைக்களையும், அவற்றால் ஏற்படும் மாறுபட்ட தேவைகளையும் பொறுத்து ஒய்வுதியத் திட்டத் தீர்மானங்களும் வேறுபடும்’ என்பதே. எனவே, இக் கட்டுரையில் மாறுபட்ட நிலைகளில், ஒவ்வொருவரும் எடுக்கக்கூடிய முடிவுகள் பற்றி ஆராயலாம்.

இய்வுதியச் சேமிப்புத் திட்டத்தில் இணையும் முன்னர் பரிசு லிக்கப்பட வேண்டிய அம்சங்கள்:

- ஒய்வு பெறும் வேளையில் வருமானவரி மாற்றங்கள் எப்படி இருக்கும்? தற்போதைய நிலையை விடக்கூடுமா? குறையுமா?

பதிவு செய்த பணம் ஒய்வு பெறும் வேளையில் மாதாந்தமா

கவோ அல்லது வருடாந்தமாகவோ மீன்பெறுவதால், இறுதி வரை பெரும் வரி இல்லாமல், சேமித்த பணத்தைப் பயன் படுத்தலாம். உங்கள் பிற்காலமும் மன நிம்மதியாக அமையும்.

Tax Free Savings Account (TFSA)

'வரி இல்லாத சேமிப்புத் திட்டம்':

ஆரம்பத்தில் குறைந்த வருமானமாக இருப்பினும், விரைவாக அதிகரித்து கூடிய தொகை சேமிக்கக் கூடியதாக அமையும் திட்டம்.

ஒன்றாறியோ மாகாணத்தில் உங்கள் வருவாய் \$35,000 ஆக இருப்பின் உங்கள் வரி 20% ஆக இருக்கும். இதுவே \$50,000 ஆக இருப்பின் உங்கள் வரி 29.7% ஆக இருக்கும். இந்நிலையில், தற்போது \$35,000 வருவாய் உள்ள நீங்கள் அடுத்த இரண்டு வருடங்களில் \$50,000 வருவாய் பெறுவீர்கள் என்றால், தற்போது TFSA-ல் இட்டு வைத்து, வருவாய் \$50,000 ஆக உயர்ந்தபின் ஓய்வுதிய சேமிப்பைத் தொடங்கலாம். பொதுவாக, நீங்கள் வெகு விரைவில் கூடிய வரி அறவீடு செய்யப்படுவீர்கள் என்று உணர்ந்தால், உடனடியாக R.R.S.P.-ல் முதலீடு செய்வதைத் தவிர்த்து, பின்னர் கூடிய வருமானம் வரும் போது பணத்தை R.R.S.P.-ல் சேமிக்கத் தொடங்கலாம். பொதுவாக, வரி அறவிடப்பட்டு ஊதியம் \$48,000-க்கு குறைவாக இருக்கும் வேளையில் பணத்தை TFSA-ல் இட்டு வைத்து, பின்னர் R.R.S.P.-ல் சேமிக்கத் தொடங்கலாம்.

வருவாய் கணிசமான அளவு எதிர்காலத்தில் குறையக் கூடுமானால்:

இது வரை பார்த்த நிலைக்கு நேர்த்திரான முறையை இங்கு கவனிக்கலாம். அதாவது, நீங்கள் நெருங்கிய எதிர்காலத்தில் ஏதாவது காரணத்தால் குறைந்த வரி விகிதத்தில் வேலை செய்யும் நிர்ப்பந்தத்தில் இருப்பீர்களானால், தற்போது R.R.S.P.-ல் பணத்தைச் சேமித்து, உங்கள் வருமானம் மிகவும் தாழ்ந்த நிலையினை அடையும் வேளையில், அப்பணத்தை மீன்பெற்று, கஷ்ட காலத்தைக் கடக்கலாம். அப்படி நீங்கள் மீன்பெறும் வேளையில், அப்பணத்திற்கு வரி அறவிடப்பட்டாலும், கஷ்ட காலத்தில் கடன்படாமல் மீண்டும் வாழ்க்கையை அமைதியாகத் தொடர வழி வகுக்கும். இப்போது அறவிடப்படுவது குறைந்த வருவாய் வரிவிகிதம் ஆக்கலால், அதுவும் நலமே. பின்னர் உங்கள் வருமானம் பெருகும்போது, மீன்வைப்பு வைக்கலாம்.

அறுபதுகளில் உள்ள கணவன், மனைவி RRIF-ல் இருந்து பணம் மீன் பெறல்:

அறுபதுகளில், பணத்தை R.R.S.P.-ல் முதலீடு செய்வதில் அர்த்தம் இல்லையென்று பலரும் கூறக் கேட்டுள்ளோம். உதாரணமாக, முப்பது வயதில் ஒருவர் R.R.S.P.-ல் இடுவ

தால், 68-ல் இடுபவரும் கூடிய பயன் அடைவார். அதே வேளை, மறக்கக்கூடாத விடயம், 72 வயதில் சேமிப்பில் இருந்து மீன்பெறுவெர் மேலும் 20 வருடங்களின் பின்னரும் மீன் பெறுவார். இந்நிலையில், பல வருடங்களுக்கு அதில் உள்ள பணச்சேமிப்பு வரியில்லாது வளர்ந்து கொண்டிருக்கும்.

பணத்தை R.R.S.P.-ல் முதலீடு செய்கையில், 25% பெற்ற ஒருவர், அதை மீன் பெறும் வேளையில் 30% வரி வகுவிக்கப்பட்டால், முதலீடு அர்த்தமற்றதாகலாம். ஆனால், அவற்றை மீன்பெறுகையில், வருவாய் குறைந்த அளவு இருப்பதனால், இச்செயற்பாடு பயனுள்ளதாகும்.

கணவன் 72 வயதும், மனைவி 58

வயதுமுடைய தம்பதிகளின் குடும்ப நிலை:

கூடிய வயது வித்தியாசத்தில் உள்ள தம்பதிகளுக்கு R.R.S.P. முதலீடு செய்தல், அவர்களின் தனித்தனி வருமானத்தைப் பொறுத்தும், அவர்கள் எப்படி வருமானத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தும் அமையும். தகுந்த முறையில் செயற்பட்டால், கூடிய வயது வித்தியாசம் R.R.S.P.-ல் முதலீடு செய்யச் சிறப்பாக அமையும். 71 வயதின் பின்னர் R.R.S.P.-ல் முதலீடு செய்ய முடியாது என்பது டன், மீன் பெறும் தேவையுமள்ளது. இந்நிலையில், குறைந்த வயதுடையவருடைய R.R.S.P.-ல் முதலீடு செய்ய இடமிருந்தால், முதியவர் அதனைப் பயன்படுத்தலாம். வரிவிலக்கும் கிடைக்கும். வாழ்நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துச் செல்லும் இன்றைய காலகட்டத்தில், சேமிப்புக்கு இது மிகவும் பயனுடைய ஒரு சாதனமாகலாம். வயது குறைந்தவர் முதலீட்டை மீன் பெறுவதற்கு, முன்று வருடங்களுக்கு முன்னர் அவர்கள் முதலீடு செய்வதனைத் தவிர்த்துக் கொள்வது அவசியம்.

காலமறிந்து செய்தலின் முக்கியத்துவத்தையும், பலனையும் திருவுள்ளாவின் திருக்குறளிலும் நாம் காணகிறோம்.

ஞாலம் கருதினும் கைக்கூடும் காலம்

கருதி இடத்தால் செயின்

- குறள் 484

எற்ற காலத்தையும், இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், முழு உலகத்தை விரும்பினாலும் அது கைவசப்படும்.

பொதுவாக, R.R.S.P.-கள் பல கண்டியராலும் வரவேற்கப்படும் பயனுடைய ஒரு சேமிப்புத்திட்டம். எதனையும் காலமறிந்து செய்வதே பலனளிக்கும். எனவே, நீங்களும் உங்கள் ஓய்வுதிய முதலீட்டை உரிய காலத்தில், உரிய முறையில் ஆரம்பித்து பலன் பெறுங்கள்.

வாழ்க வளமுடன்!

senthuran.p@thaiveedu.com



விலை மதிப்பற்ற பொக்கிஷங்களுடன் கடலில் மாயமான கப்பல்கள்

- சுப்ரமணியம் ஜயசீலன்

வரலாற்று காலம் முதலே பெரும் எண்ணிக்கையிலான கப்பல்கள் பாரிய செல்வச் செழிப்புடனான பொக்கிஷங்களைத் தன்னகத்தே தாங்கி உலகின் ஒரு மூன்றிலிருந்து மறுமுனைக்கு நீண்ட ஆபத்தான பயணங்களை மேற்கொண்டுள்ளன. அவ்வாறான பயணங்களின் போது சில கப்பல்களினால் பயண எல்லையை அடைய முடிந்ததில்லை. அவ்வாறு மாயமான சில பெரிய பெறுமதியற்ற கப்பல்கள் என்பதுடன், சில மாபெரும் வரலாற்றுப் பெறுமதியையும் சொத்து ரீதியான பெறுமதியையும் கொண்ட கப்பல்களாகக் காணப்படுகின்றன. கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத செல்வங்களுடன் பயணம் செய்த கப்பல்கள் நடுவழியில் காணாமல் போன பல சந்தர்ப்பங்களை நாம் வரலாற்றுக் குறிப்புகள் மூலம் தெரிந்து கொள்கிறோம். இந்தப் பத்தியானது கடந்த காலங்களில் கடல் அன்னையின் மடியில் மாயமாகிப் போன செல்வச் செழிப்புத் ததும்பிய கப்பல்கள் பற்றிய புரியாத புதிர்களைப் பகிர்ந்து கொள்ளும் ஊடாடலாக அமைகின்றது.

அளவில் கூடிய பொருட்களை ஓர் இடத்திலிருந்து மற்று மொரு இடத்திற்குக் காவிச் செல்வதற்கான நம்பகமானதும், செலவு குறைந்ததுமான போக்குவரத்துச் சாதனமாக, அன்று முதல் இன்று வரையில் கடல் மார்க்கமான போக்குவரத்தில் ஈடுபடும் கப்பல்கள் திகழ்கின்றன. பெருமளவு பொக்கிஷங்களுடன் பயணம் செய்த சில கப்பல்கள் கடலில் மயமாகிப் போயுள்ளன. இன்று வரையிலும் இந்தக் கப்பல்களுக்கு என்னவாயிற்று, அதில் பயணித்தவர்கள் உயிர் பிழைத்தனரா, கப்பலில் கொண்டு செல்லப்பட்ட கோடான கோடி பெறுமதியான பொக்கிஷங்கள் எங்கு மறைந்து போயின என்பது போன்ற கேள்விகளுக்கு விடை காண முடியாது மனிதகுலம் திணைக்கொண்டிருக்கின்றது என்றால் அது பிழையாகிடாது.

தி லாஸ் சின்கோ சாகஸ்
(The Las Cinco Chagas - 1594):

போர்த்துக்கேய நாட்டுக்குச் சொந்தமான இந்தக் கப்பல் சுமார் 1300 பேரை தன்னகத்தே தாங்கி இந்தியாவிலிருந்து போர்த்துக்கல் நோக்கி பயணம் செய்தது. 1594-ம் ஆண்டு இந்த நீண்ட பயணத்தைக் கப்பல் ஆரம்பித்தது. பிரான்சிஸ்கோ டி மெல்லோ (Francisco de Mello) என்ற மாலுமி யின் தலைமையில் இந்தக் கப்பல் பயணத்தை ஆரம்பித்தது. இந்தியாவிலிருந்து அதிக அளவிலான இரத்தினக் கற்

கள் உள்ளிட்ட பெருமளவிலான பொக்கிஷங்கள் இந்தக் கப்பலில் ஏற்றப்பட்டிருந்தது. மரகதம், இரத்தினம், மாணிக்கம், முத்து உள்ளிட்ட பல்வேறு விலை உயர்ந்த பொருட்கள் கொண்ட பன்னிரெண்டு பெட்டிகள் இந்தக் கப்பலில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய மதிப்பீட்டின் படி இந்தப் பெறுமதி வாய்ந்த அரிய சொத்துக்களின் இன்றைய பெறுமதி ஒரு பில்லியன் டொலர்கள் என ஊகிக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் போர்த்துக்கலை அடைந்தபோது அந்தக் கடல் பகுதியில் பதுங்கி இருந்த பிரித்தானியத் தனியார் கப்பல்கள் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் கப்பல் மீது ஏறிகணைத் தாக்குதல்களை நடத்தி இருந்தன. இந்தத் தாக்குதல் காரணமாக 1594-ம் ஆண்டு ஜாலை மாதம் 13-ம் திகதி கப்பல் முற்று முழுதாகத் தீக்கிரையாகிக் கடலில் கவிழ்ந்தது.

தி மார்சன்ட் ஹோயல்
(The Merchant Royal - 1641):

இங்கிலாந்தின் வர்த்தகக் கப்பல்களில் ஒன்றான இந்த மர்ச் சன்ட் ஹோயல் கப்பல் மிகப் பிரபலமானது. இந்தக் கப்பலில் சுமார் 1.5 பில்லியன் டொலர்ப் பெறுமதியான பொக்கிஷங்கள் காணப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 1630-ம் ஆண்டளவில் இந்தக் கப்பல் பயணத்தை மேற்கொண்டிருள்ளது. ஸ்பெயின் காலனித்துவ அதிகாரம் செலுத்திய மேற்கின்தியத் தீவுகள் பகுதிகளுக்கும் இங்கி லாந்திற்கும் இடையில் இந்தக் கப்பல் பயணங்களை மேற்கொண்டிருந்தது. இந்தக் கப்பலில் சுமார் ஒரு லட்சம் பவுண்டு எடையுடைய தங்கம் காணப்பட்டதாகச் சிலர் குறிப்பிடுகின்றனர். ஸ்பெயின் நோக்கி இந்தக் கப்பல் திரும்பும் வழியில் கப்பலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது நீரில் மூழ்க்க தொடங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்பெயின் கப்பல் ஒன்று தீப்பற்றிக் கொண்ட நிலையில் அந்தக் கப்பலின் பொருட்களையும் இந்தக் கப்பலில் ஏற்றப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. இந்தக் கப்பல் இங்கிலாந்தின் கான்பில் பிராந்தியத்தின் கடற்பரப்பில் மூழ்கியது. பலத்த புயல் காற்று, மிதமிஞ்சிய அளவில் கப்பலில் பொருட்கள் ஏற்றப்பட்டிருந்தமை மற்றும் கப்பலின் மோசமான நிலை போன்ற ஏதுக்களினால் இந்தக் கப்பல் கவிழ்ந்தது. சுமார் ஒன்றரை பில்லியன் டொலர் பெறுமதியான தங்கம் இந்தக் கப்பலில் காணப்பட்டதாகவும் அவை இன்று வரையிலும் மீட்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டில் இந்தக் கப்பலின் நங்கூரம் மட்டும்

பிரித்தானியாவில் மீட்கப்பட்டிருந்தது.

தி ஃப்ளோர் டி லா மார் (The Flor de la Mar - 1511):

1511 போர்த்துக்கல் நாட்டுக்குச் சொந்தமான இந்தக் கப்பல் 400 தொன் எடையுடையது. இந்தக் கப்பல் சுமார் 9 ஆண்டுகள் போக்குவரத்தில் ஈடுபட்டு பல்வேறு சேவைகளை வழங்கி வந்தது. இந்து சமுத்திரப் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான பயணங்களை இந்தக் கப்பல் மேற்கொண்டுள்ளது. எனினும் இந்தக் கப்பலில் சில சந்தர்ப்பங்களில் கசிவுகள் ஏற்பட்டதாகவும் பழுது பார்க்கப்பட்டதாகவும் வரலாற்றுக் குறிப்புக்களில் பதியப்பட்டுள்ளது. மலாக்காவைக் கைப்பற்றுவதற்காகப் போர்த்துக்கேயர் போர் தொடுக்கச் சென்ற போது அவர்களுக்கு உதவும் வகையில் இந்தக் கப்பல் அனுப்பி வைக்கக் தீர்மானிக்கப்பட்டது, பின்பு இந்தக் கப்பல் பொருத்தமற்றது என அப்பொழுது அறிவிக்கப்பட்டது. எனினும் கூடியளவில் கப்பல்கள் இந்தப் போருக்கு தேவைப்பட்டதானால், இந்தக் கப்பல் 1511-ம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டது. சுமத்ராத் தீவுகளின் ஆறு ராஜ்யத் திற்குத் திரும்பும் வழியில் இந்தக் கப்பல் திமாயாப் பகுதி யில் வைத்துப் பாரிய புயல் காற்றில் சிக்கியது. இந்தக் கப்பலில் சுமார் 2.6 பில்லியன் டொலர் பெறுமதியான பொக்கிஷங்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுவரையில் இந்தக் கப்பல் பற்றிய எந்த ஒரு தகவலும் கிடைக்கப்பெறவில்லை. இந்தப் பேராப்த்தான் காலப்பகுதியில் கப்பலின் மாலுமி ஜெனரல் அல்பொன்சோ டி அல்பெர்பெகார்க்கி மற்றும் அவரது சில படையினர் கப்பலில் இருந்து மீண்டும் உயிர் தப்பி இருந்தனர்.

தி சான் ஜோஸ் (The San Jose – The Holy Grail of Sunken Treasures - 1708):

1708-ம் ஆண்டில் மாயமான இந்தக் கப்பல் உலகின் மிகப் பெறுமதியான பொக்கிஷங்களைத் தன்னகத்தே கொண்டு பயணம் செய்த கப்பல்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. கடந்த மூன்று நூற்றாண்டு காலமாக இந்தக் கப்பல் பற்றிய எந்த ஒரு தகவலும் கிடைக்கப் பெறவில்லை. ஸ்பெயின் போரின்போது இந்தக் கப்பலைக் கொலம்பிய இராணுவத் தினர் புகைப்படம் எடுத்திருந்தனர். சென். ஜோஸ் கப்பல் களவாடப்பட்ட பாரிய அளவிலான பொக்கிஷங்களை ஏந்திச் சென்றபோது பிரித்தானிய கடற்படை கப்பல்கள் நடத்திய தாக்குதல்களினால் கப்பல் நீரில் மழுகியது என தெரிவிக்கப்படுகிறது. இந்த கப்பலில் குறைந்தபட்சம் 200 தொன் எடையுடைய பொக்கிஷங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தங்க காசுகள், வெள்ளி காசுகள், இரத்தின கற்கள், மரகதங்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான

பொக்கிஷங்கள் இந்த கப்பலில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கப்பலில் சுமார் 600 பேர் பயணித்தி ருந்தனர். தற்போதைய மதிப்பீடுகளின் படி இந்தக் கப்பலில் சுமார் 17 பில்லியன் டாலர் பெறுமதியான பொக்கிஷங்கள் காணப்பட்டிருக்கலாம் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கப்பலின் ஒரு பகுதி கடந்த 2015-ம் ஆண்டு கொலம்பிய கடற்கரையினரால் மீட்கப்பட்டிருந்தது எனினும் இந்த கப்பல் எந்தப் பகுதியில் காணாமல் போனது எந்த பகுதியில் இருந்து இந்த இடிபாடுகள் மீட்கப்பட்டன என்பது பற்றிய விபரங்கள் தொடர்ந்தும் மர்மமாகவே காணப்படுகின்றது.

சாண்டா மரியா (Santa Maria - 1492):

நாடுகான் பயணி கிறிஸ்டோபர் கொலம்பஸ் 1492-ம் ஆண்டு நீனா, பின்டா மற்றும் சாண்டா மரியா ஆகிய மூன்று கப்பல்களைக் கொண்டு பயணம் செய்திருந்தார். கொலம்பஸின் இந்தப் பயணத்தின் போது கர்பியன் தீவுகளில் வைத்து சாண்டா மரியா கப்பல் மூழ்கியது. கொலம்பஸ்க் கப்பலை ஒரு சிப்பந்தியிடம் ஒப்படைத்துவிட்டு உறங்கச் சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அனுபவமற்ற அந்தச் சிப்பந்தி உரிய முறையில் கப்பலைச் செலுத்தாத காரணத்தினால் அந்தக் கப்பல் மூழ்கியதாக வரலாற்றுக் குறிப்புக்களில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் பற்றிய தகவல்கள் இன்று வரையிலும் மர்மமாகவே நீடிக்கின்றது. தற்போதைய ஹெய்ட்டியில் ஆழ் கடலில் இந்தக் கப்பல் மூழ்கி இருக்கலாம் எனச் சிலர் சந்தேகம் வெளியிடுகின்றனர். 2014-ம் ஆண்டு இந்தக் கப்பலின் இடிபாடுகள் கண்டறியப்பட்டதாகக் கடல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்திருந்தார். எனினும் இந்தக் கப்பல் சாண்டா மரியா அல்ல எனவும் அந்த இடிபாடுகளில் மீட்கப்பட்டவை சாண்டா மரியா கப்பலை விடவும் மூன்று நூற்றாண்டுகள் பிந்தையது எனவும் யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

இவ்வாறு காணாமல் போன பல கப்பல்கள் பற்றிய விபரங்கள் எதுவும் இன்றைவில் மர்மமாகவே நீடிப்பது இன்றைய விஞ்ஞானத் தொழில்நுட்ப உலகில் விந்தையானது என்றாலும், அதுவே நிதர்ச்சனம். எத்துணை பெரிய தொழில்நுட்ப வளர்ச்சிகளில் முன்னேற்றங்களைப் பதிவு செய்தாலும் கடந்த காலங்களில் காணாமல் போன இவ்வாறான பல கப்பல்கள் பற்றிய மர்மங்கள் தொடர்ந்தும் நீடித்து வருகின்றது.





சந்தேகம் வாழ்வின் ஏதிலி

- சி. நற்குணவிங்கம்

சந்தேகம் அவநம்பிக்கை, ஜயம் எனப் பொருள்கொள்ள

லாம். சந்தேகம் என்பது உண்மையில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. நிகழ்வுகளையும், உண்மைகளையும் சந்தேகிக்கை வைக்கிறது. சந்தேகம் என்பது ஒரு குறிப்பிட்ட அவநம்பிக்கையான முன்கணிப்பாகவும் இருக்கலாம். இது எப்போதும் சாதகமற்ற வழியில் விஷயங்களைக் காணும். அச்சத்தின் ஒரு குறிப்பிட்ட அனுகுமறையைக் குறிக்கலாம். சந்தேகமென்பது சிந்தனை மின்னோட்டமாகும். சந்தேகம் எல்லாவற்றையும் சந்தேகிக்கிறது. தீர்மானிக்க இயலாதுநிலை சந்தேகம். சந்தேகம் என்பது நம்பிக்கைக்கும், நம்பிக்கையின்மைக்கும் இடைப்பட்ட ஒரு நிலை. ஒரு செயற்பாடு, ஒரு நோக்கம் அல்லது ஒரு முடிவு போன்றவற்றின்மீது நிச்சயமின்மை, நம்பிக்கைக் குறைவு அல்லது உறுதிப்பாடில்லாத தன்மையைக் குறிக்கிறது. மனம் இரண்டு முரண்பட்ட கருத்துக்களுக்கிடையே தத்தளித்துக்கொண்டு எந்தவொரு பக்கத்துக்கும் செல்ல முடியாத ஒரு நிலையைக் குறித்துக் காட்டுகிறது. ஒரு விடயத்தின் நம்பகத்தன்மை குறித்துத் திட்டமிட்ட கேள்வி எழுப்புவதாகவும் ஒர் உணர்வு சார்ந்த, முடிவு எடுக்க முடியாத ஒரு நிலையாகவும் கொள்ள முடியும். எந்த உண்மையையும் அல்லது எந்தவொரு கோட்பாட்டையும் ஏற்றுக்கொள்ளாதது சந்தேகத்துக்குரிய சிந்தனையின் சிறப்பியல்பு. இது பிடிவாதத்துக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை முன்வைக்கிறது.

முறையான சந்தேகம் என்பது தத்துவ விசாரணையின்மூலம் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தையும் கேள்விக்கு உள்ளாக குகிறது. தொழில்முறை சந்தேகம் என்பது ஒரு தொழில்முறைக் கணக்காளர் ஒரு தனிக்கைக்கு முன் தொடரவேண்டிய அனுகுமறை என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது ஆதாரங்களால் நிருபிக்க முடியாத எதையும் எடுத்துக் கொள்ளாமல், ஆதாரங்களின் விசாரணைத்திறன் மற்றும் விமர்சன மதிப்பீட்டால் வகைப்படுத்தப்படுகிறது. சந்தேகம் என்பது தத்துவ சிந்தனையின் ஒரு பெயரின் பெயராகும். ஒரு தீவிர மட்டத்தில் சந்தேகம் கொள்வது என்பது எல்லாவற்றையும் முழுமையாகச் சந்தேகிக்க வேண்டும் அல்லது எங்களுக்கு முன்வைக்கப்பட்ட ஆதாரங்களை ஒப்புக்கொள்வதில் கடுமையான சிரமங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதாகும். ஒரு சந்தேகம்கொண்ட நபர் அனைத்து உறுதிமொழி களையும் அவநம்பிக்கை செய்வதற்கான ஒரு கொள்கையாக

இருக்கிறார்.

சந்தேகம் எந்தவொரு உண்மை அல்லது நிகழ்வையும் சரி பார்க்கும் அனைத்துச் சோதனைகளையும், ஆதாரங்களையும் மதிப்பீடு செய்ய விரும்புகிறது. குறித்த செயற்பாடோ, விடயமோ பிழையாக அல்லது குற்றமாக அல்லது பொருத்தமற்றதாக இருக்கக்கூடும் என்ற எண்ணம் காரணமாகக் குறித்த விடயத்தை அல்லது செயற்பாட்டைத் தாமதமாக்கும் நிலை அல்லது முற்றாகவே மறுத்தொதுக்கும் நிலை ஏற்படுகிறது. சந்தேகம் எல்லா விஷயங்களுக்கும் உணர்வுகள், நிகழ்வுகள் அல்லது நனவுக்கு முன்வைக்கப்பட்ட உண்மைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருக்கும். மேலும் எல்லாத் தகவல்களும் ஆதாரங்களால் ஆதரிக்கப்பட வேண்டும் என்று கருதுகிறது. இந்த அர்த்தத்தில், இது அறிவுக்கு ஒரு விசாரிக்கும் அனுகுமறையாக அடிப்படையில் தன்னை வெளிப்படுத்துகிறது.

சந்தேகத்துக்கான மூலம் தன்முனைப்பு வளர்ச்சியடைகின்ற பிள்ளைப்பருவக் காலத்தில் உள்ளதாக உளவியலாளர்கள் கூறுகின்றனர். பிள்ளைப்பருவ அனுபவங்கள் அவர்களுடைய மனத்தில் ஒருவருடைய வல்லமை குறித்தும், அடையாளம் குறித்தும்கூட சந்தேகங்களை உருவாக்கக் கூடும். நடத்தைசார் மருத்துவ முறையில் ஒருவர் சந்தேகத்துக்கான உண்மையான அடிப்படைகள் உள்ளனவா எனத் தன் மனதையே கேட்டுக்கொள்ளும் சோக்கிரட்டிய வழிமுறை பின்பற்றப்படுகிறது. செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு முன்போ அல்லது ஏதாவது கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்போ தாமதிப்பதற்கு ஊக்குவிக்கிறது. சந்தேகம் நம்பிக்கை இன்மைக்கும், ஏற்றுக்கொள்ளாமல் விடும் தன்மைக்கும் இட்டுச் செல்வதால் அது முக்கியத்துவம் பெறுகிறது. மேற்கத்தேய சமூகங்களில் மரபுக்கும், அதிகாரத்துக்கும் எதிராக இவ்வகையான நிலைப்பாடு வளர்ந்துள்ளது. ஒரு கருத்தமைவு அல்லது உண்மைநிலை எனக் கருதப்படும் ஒன்றைச் சந்தேகம் கேள்விக்கு உள்ளாக்கி மனதுக்குக் கரைச்சலைக் கொடுக்கும்.

சந்தேகத்துடன் தொடர்புடைய பலரது கருத்துக்களை நோக்கின் ‘வெற்றிகரமானவர்களுக்கு பயம், சந்தேகம் மற்றும் கவலையான உணர்வுகள் அவர்களை தடுக்கவிடாது’ டி. ஹார்வ் எக்கர் கூற்று. ‘நாளை நாம் உணர்ந்து கொள்வதற்கான ஒரே வரம்பு இன்று நம்முடைய சந்தேகங்கள்’ பிராங்

வின் டி. ரூஸ்வெல்ஸ் கூற்று. எனவே, நாம் எதிர்காலத்தில் கனவு காணும் அனைத்தையும் நனவாக்க முடியும். நம் வாழ்க்கையிலிருந்து சந்தேகங்களைத் தவிர்க்க வேண்டும். ‘மிகவும் சிக்கலான சூழ்நிலைகளில் நாம் அனைவரும் சில சந்தேகங்களை அடைகிறோம். ஏனெனில் அவ்வப்போது நமக்கு நம்மீது முழு நம்பிக்கை இல்லையென்பது மிகவும் சாதாரணமானது’ ராம்தாஸ் கூற்று. எங்கள் சந்தேகங்களைச் சமாளிப்பது, நாம் அனைவரும் எங்கள் சிறந்த பதிப்பை எவ்வாறு அடைகிறோம் என்பதுதான். வாழ்க்கை என்பது நம் அனைவருக்கும் எப்போதும் செய்யுன்னேற்றத்துக்கான பாதை’ தாமஸ்சாஸ் கூற்று. ‘சந்தேகங்கள் நம்மீது வரம்புகளை விடுக்க நாம் அனுமதிக்கக் கூடாது’ ராய்பென்னட் கூற்று. ‘சந்தேகம் போன்ற எதிர்மறை என்னங்கள் நம்மை மிகவும் மகிழ்ச்சி அடையைச் செய்யலாம். நாம் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ நேர்மறையாக இருக்க வேண்டும். இது வென்ன டிபிஸ்யூ. டயர் கூற்று. ‘மற்றவர்கள் எங்களை சந்தேகித்தால் அவர்கள் எவ்வளவு தவறு என்பதை நாம் அவர்களுக்குக் காட்டவேண்டும்’ டெரெக்ஜெட்டர் கூற்று.

நம் வாழ்வின் ஒரு கட்டத்தில் நாம் அனைவரும் சந்தேகிக்கி றோம். சந்தேகங்கள் நம் வாழ்வில் ஒருபோதும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது. அறிவாளிக்கு ஆயிரம் கண். முட்டா ஞக்கு ஒரே கண். எல்லா விடயங்களிலும் இவரது நகர்வு மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். ஆயிரம் வந்தாலும் சந்தேகத்தால் ஆத்திரம் வரக்கூடாது. நம்பிக்கையால் மாற்றப்படுவதுபோல் சந்தேகத்தாலும் நாம் ஏமாற்றப்படுகி றோம். நேர்மைக்குச் சந்தேகம் வெகு தூரத்தில்தான். சந்தேகம் ஆரம்பமே ஒழிய முடிவால்ல. எதுவாயினும், சந்தேகம் உனக்குப் பாடம் கற்பிக்கிறது என்பதை மட்டும் மறந்துவிடாதே. கற்றுக்கொள்.

சந்தேகம் வந்துவிட்டால் சந்தோஷம் என்பது போய்விடும் என்று ஒரு பழமொழி உள்ளது. சந்தேகம் எந்த விஷயத்துக்கும் பொருந்தும். காதலர்களாக இருந்தாலும் சரி, தம்பதிகளாக இருந்தாலும் சரி ஒருவரை ஒருவர் முழுமையாக நம்பிக்கை வைக்க வேண்டும். இல்லையேல் இவர்களுக்கி டையே சந்தேகம் வருவது வழக்கமாக நடக்கும் விஷயம். தனது துணைக்கு எதிர்ப்பாலாரிடம் இருந்து செல்பேசி அழைப்போ அல்லது மின்னஞ்சல் வந்தாலோ அடுத்தவருக்கு வியர்த்துவிடும். அதாவது சந்தேகப்பொறி எழுந்துவிடும். உடனடியாக அதனை அலசித் தனது மூளைக்கு எட்டியவரை அவரைப் பற்றியும் போன் செய்தவரைப் பற்றியும் தனக்குள் தொடர்புபடுத்தி பல்வேறு எதிர்மறை விஷயங்களை என்னி என்னி அதனைப் பெரிதாக்கி விடுவார்கள். நேரடியாகத் துணையிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்பவர்கள் ஒரு ரகம். அதில்லாமல் அவர்களுக்கு தெரியாமல் துப்பறிந்து பல்வேறு தவறான தகவல்களைச் சேகரித்துச் சண்டை போடுவர்கள் இரண்டாவது ரகம். இதில் இரண்டுமே தவறுதான். தொடர்ந்து சந்தேகக் கேள்விகள் கேட்பதும்சரி, நம்மைத் துப்பறிகிறார் என்ற என்னமும்சரி துணையின் மீது ஒருவித அதிருப்தியையும், வெறுப்பையும் ஏற்ப

டுத்திவிடும்.

இவர்களுடன் பேசி அன்பையும், ஒழுக்கத்தையும் விளக்கிப் புரியவைக்க வேண்டியது அவசியம். இல்லையேல் இவர்களும் குழம்பி நம்மையும் குழப்பிவிடுவார்கள் அல்லது இவர்கள் பெரிதும் மதிக்கும் நம்பிக்கையான ஒரு நபரைக் கொண்டு அறிவுரை வழங்கச் சொல்வதும் நல்ல பலனை அளிக்கும். இன்னொரு விடயம், திருமணத்துக்கு முன்பு நடந்த சில சம்பவங்களைத் தான் உண்மையாக நடந்து கொள்ளும் ஒருவர் எனக் காட்ட துணையிடம் கூறி மாட்டுப் பட்டவர்களும் உள்ளனர். இவற்றைத் துணையிடம் கூற வேண்டாம் எனப் பல மனநல நிபுணர்களும் உணர்த்துகின்றனர். சந்தேகப் பிராணிகளை வளர்க்காத்தீர்கள். அது நம் சந்தோஷத்தை உணவாக விழுங்கிவிடும். இதற்குப் பலியான வர்கள் பலர். சந்தேகத்தைப் பொறுமையாகக் கையாள வேண்டும். அப்போதுதான் உண்மை பிறக்கும். ‘பொறுமை உள்ளவருக்கே உலகம் சொந்தம்’ இது இத்தாலியப் பழ மொழி. ‘பொறுமைக்கு அழகான குழந்தையே பிறப்பது வழக்கம்’ ஆபிரிக்கப் பழமொழி. ‘ஒரு நிமிடப் பொறுமை பத்து ஆண்டுகளுக்கு நன்மை’ கிரீஸ் பழமொழி. ‘பொறுமை உள்ள மனிதர் வெற்றி பெறுவார்’ அரபியப் பழமொழி. ‘பொறுமை கசப்புத்தான் ஆனால் அதன் கணி இனிப்பானது என்பது சிந்திக்கத் தாண்டும்’ பிரான்ஸ் பழமொழி. ‘பொறுமை என்ற சொல்லே வீட்டுக்கு அருமையானது’ என்பது சீனப்பழமொழி. பொறுமையை வளர்த்துக்கொண்டால் சந்தேகம் விலக்கி வாழ்வில் எப்போதும் நமக்கு நன்மையே விளையும்.

சந்தேகத்தைக் கவனமாகக் கையாள வேண்டும். சந்தேகத்தை ஒரு சிறிய விடயமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. தன் வினை தன்னைச் சுடும். ஒருவர் செய்த தவறு அவரை அழித்துவிடும். உதட்டிலே உறவு உள்ளத்திலே பகை. சேராத இடத்தில் சேர்ந்தால் வராத துன்பம் வரும். மனம் கொண்டது மாளிகை. அற்ப அறிவு ஆபத்துக்கு இடம். ஆடிய காலும் பாடியநாவும் சும்மா இராது. காலம் போகும் ஆனால் வார்த்தை நிற்கும். கேட்டவை எல்லாம் நம்பாதே நம்பினதெல்லாம் சொல்லாதே. சுயபுத்தி போனாலும் சொல்புத்தி வேண்டும். இவற்றைத் தவிர்த்த வாழ்க்கை பகட்டு வாழ்க்கையாகவே அமையும். வாழ்வில் ஒருவித சலிப்புத் தோன்றும். பலவீனங்களைச் சுட்டிக்காட்டிக் குறை கூறத்தொடங்குவார்கள். அறிவு உறங்கிவிடும். நிதானம் புதையுண்டு போகும். வாழும்போதே இறந்தவர்களைப்போல் வாழுவேண்டும். சந்தேகம் வாழ்க்கைக்கு எதிரி. இவற்றை மனதில் நிறுத்தி வாழ்ந்தால் தப்பித்துக்கொள்ளலாம்.

சிந்திக்கத் தவறாதே. சிந்திக்கத் தவறினால் சந்தேகம் சந்திக் கத் தவறாது.



குரோசியாவின் புராதன நகரங்கள்

- குரு அரவிந்தன்



இரோப்பாக் கண்டத்தில் இருக்கும் இந்த நாட்டைப்பற்றி சிலர் அறிந்திருக்க மாட்டார்கள் என நினைக்கின்றேன். முன்பு இடதுசாரிக் கொள்கை கொண்ட யூகோஸ்லேவியா என்று அழைக்கப்பட்ட நாட்டின் ஒரு பகுதியே பிரிந்து குரோசியா என்ற பெயரைப் பெற்றது. இது 22,000 சதுர மைல் பரப்பளவைக் கொண்டது. இதன் தலைநகரமாக சாகிரப் இருக்கின்றது. சுமார் 4 கோடி மக்கள் இங்கு வாழ்கிறார்கள்.



ஆட்சி மொழியாக இலத்தீன் மொழியின் திரிபான குரோசிய மொழி இருக்கின்றது. நாடாளுமன்றக் குடியரசு அரசாங்கமாக இது இயங்குகின்றது.

இங்குள்ள மக்களில் 90 சதவீதமானவர்கள் கிறிஸ்தவர்கள். டான்யூப், ஸாவா, ட்ராவா போன்ற நதிகள் இந்த நாட்டிற்கு நீர் வளத்தைக் கொடுக்கின்றன. அழகிய மலைக் குன்றுகளையும், நீண்ட கடலோரப் பரப்பையும், இதமான காலநிலையையும் கொண்டிருப்பதால் சுற்றுலாப்பயணிகள் பெரிதும் விரும்புகிறார்கள். சுமார் 1244 சிறியதும் பெரியதுமான தீவுகள் இந்த நாட்டின் கரையோரத்தில் இருக்கின்றன. அதிக தீவுகளைக் கொண்ட நாடுகளில் 22-வது இடத்தைக் குரோஸியா பெற்றிருக்கின்றது.

சேர்பியா, ஹங்கேரி, சிலொவேனியா, பொஸ்னியா போன்ற நாடுகளையும், மேற்கே அட்ரியாட்டிக் கடலையும் எல்லையாகக் கொண்டது. 2000 வருடங்களுக்கு முன்பு உரோம இராச்சியத்தின் பகுதியாக இருந்தது. அதன் நினைவுச் சின்னங்கள் இப்பொழுதும் இங்கே இருக்கின்றன. பேரரசர் டியோக்லெட்டியன் மற்றும் பேரரசர் யூலியஸ் நேப்போஸ் போன்றோரின் ஆட்சியின் கீழ் இப்பகுதி இருந்திருக்கின்றது. 7-ம் நூற்றாண்டில் அவார், குரோட் போன்ற இனத்தவர்களின் படையெடுப்பால் இந்த நகர் அழிக்கப்பட்டது. இதில் தப்பிப் பிழைத்தவர்கள் ட்டுப்ரோவ்நிக் என்ற நகரத்தை உருவாக்கி னார்கள். தொடர்ந்து டால்மேலியா, பன்னோவியா போன்ற நகரங்கள் குரோஸியர்களால் உருவாக்கப்பட்டன. 1400-களில் வெனீசிய கடற்கொள்ளையர்களுக்குப் பயந்து பாதுகாப்பிற்காகக் கடற்பாதைகளில் கோட்டைகளை நிறுவினார்கள். அப்படியிருந்தும் 1428-ல் டால்மேலியாவின் பெரும்பகுதியை வெனீசியர்கள் கைப்பற்றியிருந்தனர். அதன் பின் பல்வேறு அரசர்களின் ஆட்சியின் கீழ் இந்த நிலப்பரப்பு இருந்து, யூக்கோஸிலோவியாவின் கூட்டமைப்பின் கீழ் வந்தது. குரோசியர்கள் தனி இனமாக இருந்ததால், இந்தக் கூட்டமைப்பை விட்டு வெளியேற விரும்பினார்கள். அதன் காரணமாக 1991-ம் ஆண்டு குரோசியாவை சுதந்திர நாடாகப் பிரகடனப் படுத்தினார்கள். இதன்காரணமாக 1992-ம் ஆண்டு யூக்கோஸிலோவியாவோடு சண்டை முன்றது.

தற்போது சுதந்திரமடைந்து 21 மாநிலங்களைக் கொண்ட நாடாகக் குரோசியா இருக்கின்றது. 2013-ம் ஆண்டு ஐரோப்

பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக இணைந்தது. அரசியல் காரணமங்களுக்காகச் சில நாடுகள் இதை இன்னும் அங்கீகரிக்காமல் இருக்கின்றன. சுற்றுலாப் பயணிகளின் பார்வை இப்போது இந்த நாட்டின் மீது திரும்பி இருக்கின்றது. 2015-ஆம் ஆண்டு வரை அனேகமான சுற்றுலாப் பயணிகள் இங்கிலாந்தில் இருந்ததான் வந்ததாகவும், இப்போது உலகின் பல பாகங்களில் இருந்தும் பலர் வருவதாக எங்களை ஏற்க



றிச் சென்ற ஊபர் வண்டியோட்டி குறிப்பிட்டார். சுற்றுலாப் பகுதியில் உள்ளவர்கள் நன்றாக ஆங்கிலம் கதைக்கிறார்கள். ஆங்கிலம் பள்ளியில் ஒரு பாடமாகவும் இருக்கிறதாம். குனா என்ற அவர்களாது நாணயம் பாவணையில் இருந்தாலும், ஜோராப்பிய ஒன்றியத்தின் நாணயத்தையும் ஏற்றுக் கொள்கிறார்கள். அனேகமான பொருட்களில் இரண்டு விலைப் பட்டியலையும் காணமுடிகின்றது.

புராதன நகரங்களைப் பார்க்க விரும்பியதால், சில இடங்களைத் தெரிவு செய்திருந்தேன். Dubrovnik என்ற இடத்தில் ஒரு கோட்டை கடல் மட்டத்தில் இருக்கின்றது. இதை ‘அட்ரியாப்பிக் முத்து’ என்று அழைக்கிறார்கள். உள்ளே ஒரு குட்டி நகரமே இருக்கின்றது. 13-ம் நூற்றாண்டில் பிரபலமாக இருந்தது. உரோமர் ஆட்சிக் காலத்தில் ஜோராப்பிய நாடுகளில் உள்ள மக்கள் இது போன்ற கோட்டைகளைக் கட்டி, எதிரிகளிடம் இருந்து தப்புவதற்காக அதற்குள் பாதுகாப்பாக இருந்திருக்கிறார்கள். இங்குள்ள பலகா என்ற பிரதான வீதி நீள்சதுரக் கற்களை அடுக்கிப் போடப்பட்டது. 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சுமார் 20 அடி அகலமான பெரும் சுவர்கள், வெள்சியரின் கடல் தாக்குதலைச் சமாளிக்க இத்தகைய சுவர்களை எழுப்பியதாகத் தெரிகின்றது. 1667-ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தினால் சில கட்டடங்கள் இடிந்து போயிருந்தன. அவற்றை இப்போது திரும்பவும் கட்டியிருக்கிறார்கள்.

பழைய காலத்தில் வாகன வசதிகள் இல்லாததால், இங்குள்ள வீதிகளில் அனேகமானவை இரண்டு வீட்டுச் சுவர்களுக்கு நடுவே சுமார் ஆறடி அகலமானதாக இருக்கின்றன. மலைக் குன்றுகளில் இந்தப் பாதுகாப்பான நகரங்கள் இருப்பதால் ஏற்கும் புதுப்பிக்கப்பட்ட இடங்கள் இப்போது உணவுகங்களாக இருக்கின்றன. 1435-ஆம் ஆண்டளவில் கட்டப்பட்ட ரெக்ரேஸ் பலஸ் என்ற இடமும் கட்டடக்கலைக்கு (Mix of Gothic, Renaissance, and Baroque architectural) ஒர் எடுத்துக்காட்டாக அப்படியே இருக்கின்றது. உரோமானியர்களால் கட்டப்பட்ட சென் பிளேஸி தேவாலயம் 1667-ம் ஆண்டு பூகம்பத்தால் அழிந்து போனதால் அந்த இடத்தில் வெள்சியர்களால் 1715-ம் ஆண்டு இந்தத் தேவாலயம் புதுப்பிக்கப்பட்டது. இங்கே உள்ள பழைய நகரத்தில் தான் ‘கேம் ஆவ் த்துரோன்ஸ்’ தொலைக்காட்சிப் படம் படமாக்கப்பட்டது. அதன் பின்தான் இந்த நகரம் பலராலும் அறியப்பட்டதால், குடும்பமாகப் பலர் பிள்ளைகளுடன் வந்திருந்தார்கள். அதில் வந்த அனேகமான காட்சிகளை இங்கே நேரடியாகவே பார்க்க முடிந்தது. உயரத்தில் இருந்து இயற்கை அழகை ரசிக்க விரும்புவர்கள் கேபிள் காரிலும் சென்று பார்க்கக்கூடிய வசதிகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

பழைய நகருக்கு அருகே கடலோரத்தில் உள்ள குன்றில் லோவிரிஜென்க் கோட்டை இருக்கின்றது. இதற்குச் சமார் 200 படிகள் வரை ஏறிச் செல்ல வேண்டும். பழைய நகரை வெள்சியரின் தாக்குதலில் இருந்து காப்பதற்காக 11-ம் நூற்றாண்டில் இந்தக் கோட்டை கடலோரக் குன்றில் கட்டப்பட்டது. பழைய நகரத்தில் பிரான்ஸிலிகன் மொனஸ்ரி என்ற ஒரு மருந்தகம் இருக்கிறது. 1317-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த மருந்தகம் இப்பொழுதும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. உலகிலேயே மிகப் பழைய மருந்தகம் இதுதான் என்று குறிப்பிட்டார்கள். இது சம்பந்தமான சுமார் 20,000 புத்தகங்கள் இங்கே இருக்கின்றன.

இங்கிருந்து சுமார் 15 நிமிட படகுப் பயணத்தில் ‘லொக்ரம்’ என்ற குட்டித் தீவு ஒன்று இருக்கின்றது. நீச்சல் அடிப்பவர்களும், ஸ்கூப்பா டைவின் செய்பவர்களும் இங்கு நிறைய வருகிறார்கள். சுமார் 200 வகையான தாவரவியல் சார்ந்த தாவரங்கள் இங்கே காட்சிக்கு இருக்கின்றன. அவற்றின் பெயர்களையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இத் தீவில் இருக்கும் 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அரச மாளிகை, மற்றும் கோட்டை போன்றவை சேதமாக்கப்பட்ட நிலையில் இருக்கின்றன. இடிந்த கற்களை அப்படியே விட்டிருக்கிறார்கள். எதிரிகளால் அழிக்கப்பட்டதா அல்லது பூகம்பத்தால் அழிந்ததா தெரியவில்லை. நிறைய மயில்கள் கூட்டமாக இந்தத் தீவில் இருக்கின்றன. உணவுகங்களும், பிள்ளைகளுக்கு ஏற்ற விளையாட்டு மைதானங்களும் இங்கே இருக்கின்றன. பிள்ளைகளுக்குப் பொழுது போகக் கீற்றந்த இடமாக இருப்பதால், பெற்றோர்கள் பிள்ளைகளுடன் வந்து இங்கு பொழுது போக்குகிறார்கள்.

ட்டுப்ராவ்நிக் என்ற இடத்தில் இருந்து ‘கவார்’ (Hvar) என்ற தீவுக்குப் படகில் சென்றோம். அங்கு செல்வதற்கு 3 மணி நேரம் எடுக்கின்றது. இந்தத் தீவில் குன்றின் உச்சியில் கோட்டை ஒன்று கடலைப் பார்த்தபடி சேதமடையாமல் இப்போது போக்குகிறார்கள்.

பொழுதும் அப்படியே இருக்கின்றது. ஏனைய கோட்டைகளைப் போலப் பழைய காலத்துப் பீரங்கிகளையும், கல்லில் செதுக்கப்பட்ட குண்டுகளையும் காணமுடிந்தது. இதைவிட உள்ளே இருந்த காட்சியறையில் மிகப் பழைய களி மண்ணால் செய்யப்பட்ட பானைகள், சட்டிகள், சாடிகள் போன்ற வற்றைக் காணமுடிந்தது.

இத்தீவில் இன்னுமொரு விடயத்தை அவதானித்தேன், பல வருடங்களுக்கு முன் வாழ்ந்த முதாதையர்கள் சிறு கற்துண்டுகளை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி மலைச் சரிவுகளில் தங்கள் காணிகளுக்கு சுமார் ஆறடி உயரமான எல்லை



போட்டிருக்கிறார்கள். அந்த மலைத் தொடர் முழுவதும் சிறு சிறு துண்டுகளாகக் காணிகள் பிரிக்கப்பட்டிருந்ததை இந்தக் கற்கவர்கள் மூலம் உறுதிப்படுத்த முடிந்தது. பிரமிட்டுகள் போன்று இது மிகவும் கடினமான, அதிக மனித சக்தியைப் பயன்படுத்திய கல்வேலிகளைக் கொண்டிருந்தது. கற்களைச் சிறு துண்டுகளாக உடைத்து அவற்றைச் சீமெந்து இல்லாமல் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, மதில் அமைப்பது என்பது எவ்வளவு கடினமான காரியம் என்பதை நினைத்துப் பாருங்கள். காலம் கடந்தாலும் அப்படியே இருக்கின்றன. இந்தத் தீவு ஒலீவ், திராட்சை, லவெண்டர் செடிகளுக்குப் பிரபலமானது. ஒக்ரோபர் மாதத்தில் மலைச் சரிவுகள் முழுவதும் லவண்டர் பூக்களால் ஊதா நிறமாக மாறியிருக்குமாம். ஒலீவ் எண்ணெய், திராட்சை வைன், லவெண்டர் சோப், பவுடர் போன்றவை இங்கே செய்யப்படுகின்றன. இந்த லவண்டர் பூக்களைப் பார்த்ததும் ‘யாட்லி லவண்டர் பவுடர்’ வாசனையை அங்கே உணர முடிந்தது.

குரோசியாவின் ஸ்பிளிட் (Split) என்ற இடமும் பிரபலமானது. காவர் தீவில் இருந்து படகில் செல்வதற்கு 45 நிமிடங்கள் எடுக்கின்றன. காவர் தீவில் ஊதா நிற லவெண்டர் பூக்கள் என்றால், ஸ்பிளிட் மஞ்சள் நிறப்பூக்களால் நிறைந்திருக்கிறது. இது குரோசியாவின் இரண்டாவது பெரிய நகரமாகும். பொ.ஊ.மு.(கி.மு.) இரண்டாம் நூற்றாண்டில் கிரேக்க குடியேற்றமாக இருந்தது. பொ.ஊ.பி.(கி.பி.) 305-ம் ஆண்டாவில் உரோமப் பேரரசின் ஆட்சியின் கீழ் வந்தது. உரோமர் காலத்துக் கோட்டைகள், கட்டடங்கள், தேவாலயங்கள் இப்பொழுதும் இங்கே இருக்கின்றன. இங்குள்ள மாளிகை உரோமப் பேரரசர் டியோக்லீடியன் என்பவரால் கட்டப்பட்டது.

தூ. உரோமில் நான் பார்த்த 2000 வருடங்களுக்கு முற்பட்ட கட்டடங்கள் அனேகமானவை இடிந்த நிலையிலும், கூரைகள் அற்றவையாகவும் இருந்தன. ஆனால் இங்கே எதிரிகளின் தாக்குதல்கள் நடக்காததால், முழுமையாக உரோமரின் கட்டடக் கலையைப் பார்த்து வியக்க முடிந்தது. குறிப்பாக நிலக் கீழ் மட்டக் கட்டடங்கள் பிரமாண்டமானவையாகவும், கல்லால் வளைவுகளைக் கொண்டும் கட்டப்பட்டிருந்தன. ‘கேம் ஆவ் த்ரோன்ஸ்’ படத்தின் டிரக்கங்களுடனான காட்சி இந்த அரண்மனையின் நிலக்கீழ் தளத்தில்தான் படமாக்கப்பட்டன. மாளிகையின் தெற்குப் பகுதி அரசு குடும்பங்களுக்காகவும், வடக்குப் பகுதி வீரர்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்காகவும் கட்டப்பட்டிருக்கின்றதை அவதானிக்க முடிந்தது.

இதனுடன் இணைந்த பகுதியாக ரோமானிய பேரரசு காலத்தில் கட்டப்பட்ட செயின்ட் டோம்னியஸின் கத்தீர்ல் இருக்கின்றது. இங்கே அரங்காட்சியகம் ஒன்றும் இருக்கின்றது. இங்கே உள்ள அரங்கத்தில் கிளாடியேற்றேஸ் போல வேடமணிந்தவர்களைக் காணமுடிந்தது. சுற்றுலாப் பயணிகள் அவர்களுடன் நின்று படங்களை எடுத்துக் கொண்டிருந்தார்கள். அங்கே சென்ற நினைவுக்காக கிளாடியேற்றேசுடன் நின்று நானும் சில படங்களை எடுத்துக் கொண்டேன்.

இங்குள்ள கர்கா தேசியப் பூங்கா நீர்வீழ்ச்சி பிரபலமானது. ஸ்பிளிட் நகரத்தில் இருந்து ஒன்றை மணி நேரப்பயண தூரத்தில் இருக்கின்றது. கர்கா ஆறு சுமார் 75 கிலோ மீட்டர் நீளமானது. இந்த ஆற்றில் ஏழு சிறிய நீர்வீழ்ச்சிகள் இருந்தாலும், இதில் பிரபலமானது, ‘ஸ்ராடின்ஸ்கி பக்’ என்ற நீர்வீழ்ச்சியோகும். கர்கா நீரோட்டத்திற்கு மேலால் பலகைகளாலான பாதைகளைப் போட்டு, மக்கள் அதன்மேல் நடந்து போகக்கூடிய வகையில் அமைத்திருக்கிறார்கள். இயற்கைச் சூழலில் இருப்பதால், நீர்வீழ்ச்சியின் இரைச்சலுடன் பறவைகள், தவளைகள் போன்றவற்றின் ஒலிகளையும் கேட்டு ரசிக்க முடிகின்றது. கோடைகாலத்தில் குளிக்கவும் அனுமதிப்பதால், விரும்பினால் அதற்குரிய உடைகளையும் கொண்டு செல்வது நல்லது.

‘புல்’ என்ற நகரத்தில் உரோமர்களின் அம்பித்தியேட்டர் ஒன்று இருக்கின்றது. 2018-ம் ஆண்டு குரோசியா உலகக் கோப்பை கால் பந்தாட்டத்தில் இறுதிப் போட்டிவரை பங்குபற்றியது குறிப்பிடத்தக்கது. பொதுவாக குரோசியாவில் சென்ற இடமெல்லாம் மக்கள் மிகவும் சினேகமாகப் பழகி னார்கள், உதவிகள் செய்வதிலும் முன்னின்றார்கள். வித்தியாசமான உணவு வகைகள், பஸ்ரா, பிட்ஸா, கிறிஸான், உடன் கடலுணவு போன்ற உணவுகள் கிடைத்தன. என்ன ஆச்சரியப்பட வைத்த விடயம் என்னவென்றால் ‘நெக்ரை’ என்று சொல்லப்படுகின்ற கழுத்துப் பட்டியை முதன் முதலாகப் பாவித்தவர்கள் குரோசியர்கள்தான் என்று அகராதி குறிப்பிடுகின்றது. மலைகள், கடலோரங்கள், புராதன நகரங்களைப் பார்க்க விரும்புபவர்களுக்குச் சிறந்த இடமாக இருக்கின்றது.

உசாத்துணை:

<https://en.wikipedia.org/wiki/Croatia>



kuruaravindan@thaiveedu.com

நால் வெளியீடு

54 சமகால தீர்மானங்களைக் கவிதைகளும்
க. நவம்



மொழியாக்கம் செய்த அவற்றிற்கான தமிழ்க் கவிதைகளும் அடங்கிய

எனினும் நான் எழுகின்றேன்

STILL I RISE

எனும் நால் வெளியிடப்படவுள்ளது

காலை: 24 ஜூன், 2023, சனிக்கிழமை, பி.ப. 2:30 – 5:00

இடம்: ஸ்காப்ரோ சிவிக் சென்றர் | Scarborough Civic Centre,
150 Borough Dr, Scarborough, ON M1P 4N7

அனைவரும் அண்டுன் அழைக்கப்படுகின்றீர்கள்!

416-821 5773 | 647-248 2603

யழுகைக்
தமிழ்க் குழுமம்



ரொறன்றோ தமிழ்ச் சங்கம்

நடத்தும்

இணையவழிக் கலந்துரையாடல்



நாள் : 16 ஜூன் (வெள்ளிக்கிழமை 2023)

நேரம் : இரவு 8:00 – 10:00 மணி (கனடா ரொறன்றோ)

நாள் : 17 ஜூன் (சனிக்கிழமை 2023)

நேரம் : காலை 1:00 – 2:00 மணி (இலண்டன்)

காலை 5:30 – 7:30 மணி(இலங்கை, இந்திய)

காலை 10:00 – 1:00 மணி (அவஸ்திரேலியா சிட்னி)

“காலத்தைக் கடந்து நிற்கும் சிலப்பதிகாரம்”

பேசுபவர்: பாஸ்கரன் சுமன்

(சிரேஷ்ட விரிவுரையாளர், தேசிய கல்வி நிறுவனம், மகரகம)

Zoom ID: 84777257162 Passcode: 554268

கண்ணகியம்மன் சடங்கும் நிதன் முக்கியத்துவமும்

(சில குறிப்புகள்)

- நு. கொரீஸ்வரன்

வைகாசி மாதம் கிழக்கிலங்கையில் குறிப்பாக மட்டக்க ளப்பில் வாழும் உள்ளுர்ச் சமூகங்களின் வாழ்விலும் மனதி லும் புத்துணர்வையும் மகிழ்வையும் குதாகலத்தையும் உண்டு பண்ணும் காலமாக விளங்கி வருகின்றது. இதற்கான அடிப்படைக் காரணம் மட்டக்களப்பின் மிகப்பெரும்பாலான ஊர்கள் தோறும் கோவில் கொண்டுள்ள கண்ணகியம்மனுக்கு வருடாந்தச் சடங்கு விழா இந்த வைகாசி மாதத்திலேயே நடைபெறுவதாகும். பேச்சு வழக்கில் கண்ணகிக்கான சடங்கை வைகாசிச் சடங்கு என்றே அழைப்பர்.

மட்டக்களப்பில் கண்ணகிக்கான சடங்கு விழாவானது இரண்டு வகைகளில் நடைபெற்று வருவதனைக் காண முடிகின்றது. ஒன்று தெய்வம் ஆடாது பூசையுடன் கூடிய சடங்கு விழாவாக நடைபெறுவது, மற்றையது தெய்வம் ஆடிச் சடங்கு நடத்தும் விழாவாக நடைபெறுவது. இவ்வாறு இருவகைகளில் கண்ணகி சடங்கு நடத்தப்பட்டாலும் ஊருக்கு ஊர் சமூகத்துக்குச் சமூகம் சடங்கு நடத்தும் முறைமைகளில் பல வகைத் தனித்துவமான தன்மைகள் காணப்படுவதனை அவதானிக்க முடிகின்றது.

மட்டக்களப்பின் கண்ணகி சடங்கு உள்ளுர்ச் சமூகங்களை ஊரிலும் ஊரிற்கு வெளியிலும் ஒன்றிணைந்து செயலாற்றுவதற்கான வாய்ப்புக்களை வழங்கும் வருடாந்த நிகழ்ச்சியாக இயக்கம் பெற்று வருகின்றது. நவீன சூழலில் உள்ளுர்ச் சமூகங்கள் இடம்பெயர்ந்தும் புலம்பெயர்ந்தும் வாழ்கின்ற நிலையில் இவ்வாறு இடம்பெயர்ந்தோரும் புலம்பெயர்ந்தோரும் வருத்திற்கு ஒரு தடவையாவது ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகளை கண்ணகிக்கான சடங்கு விழாக் காலங்கள் வழங்கி வருகின்றன. சடங்கினை நடத்தும் சமூகங்களின் இயலுமைகளுக்கு ஏற்ப முன்று நாள், ஐந்து நாள், ஏழ நாள், ஒன்பது நாள் எனச் சடங்கு நாட்கள் தீர்மானிக்கப்பட்டு உள்ளுர்ச் சூழலில் கண்ணகிக்கான சடங்கு விழாக்கள் இடம்பெற்று வருகின்றன.

மட்டக்களப்பின் கிரான் பிரதேசத்தில் கோராவெளி எனும் இடத்தில் குடிகொண்டுள்ள கண்ணகியம்மனுக்கு நடத்தப்படும் சடங்கு விழா தனித்துவமானது. அதாவது மட்டக்களப்பின் கோறளைப்பற்று, ஏறாவூர்ப்பற்று பிரதேசங்களிலுள்ள

பல ஊரவர்கள் கோராவெளி எனும் இடத்திற்குச் சென்று ஓரிருநாள் நாள் அங்கே தரித்திருந்து தத்தமது ஊர்களின் பேரில் கண்ணகிக்குக் கூடாரமிட்டுச் சடங்கு நடத்தி, நிறைவாக பொதுவான கோவிலில் ஒன்றுகூடிக் குளிர்த்திபாடி மகிழ்ந்து ஊர் திரும்பும் பெரும் விழாவாக வருடந்தோறும் கோராவெளியின் சடங்கு விழா நடந்தேறி வருகின்றது.

கண்ணகியம்மனுக்கான வருடாந்தச் சடங்கு விழா மட்டக்க ளப்பின் உள்ளுர்க் கலை மரபுகளுக்கான ஆற்றுகை வெளி களை வருடந்தோறுந் திறந்து கொடுக்கின்றன. பறையிசைக் கலை, தென்மோடி, வடமோடி, வசந்தன் கூத்துக்கள், கரகம், தோரணம் என்று பல்வேறு உள்ளுர்க் கலைகள் உயிர்ப்பு டன் இயங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கின்றன.

கண்ணகியம்மன் சடங்கு விழாத் தொடங்கியுள்ளது என்பதைப் பறையும் சொர்ணாளியும் மனிதர்களுக்கு ஞாபகமுட்டி வருகின்றது. உள்ளுர்ச் சடங்கின் பிரதான இசையாகப் பறையிசையே விளங்கி வருகின்றது. பூசைத்தாளம், ஊர்வலத்தாளம் என்று சடங்கு நாட்களில் பறையிசையின் அதிர்வு ஊரில் ஒரு புத்துணர்ச்சியை உண்டுபண்ணி விடுகிறது. இந்நாட்கள் பறையிசைக் கலைஞர்கள் சுறுக்குப்பாக இயங்கும் காலமாக விளங்குகின்றது.

ஊரில் கண்ணகியின் சடங்கு விழாக் காலத்தின் ஒவ்வொரு இரவுகளையும் மக்கள் கூடிக்களிக்கும் விதத்தில் வைத்தி ருப்பதற்காக, உள்ளுர்க் கலைகளான கூத்துக்கள் ஊரவர்களால் முன்கூட்டியே பயிலப்படுகின்றன. உதாரணமாக மட்டக்களப்பின் கண்ணக்குடா கண்ணகி அம்மனின் சடங்கு நாட்களின் ஒவ்வொரு இரவிலும் ஒவ்வொரு கூத்துகள் ஆடப்படுவது அவ்வூரின் மரபாக இருந்து வருகின்றது.

தெய்வமாடிச் சடங்கு நடத்தும் கண்ணகியம்மன் கோவில்கள் உள்ள ஊர்களில் இந்நாட்கள் இாந்தலைமுறையினர் மாந்திரீக ஆற்றல்களை வளர்த்துக்கொள்ளும், அவற்றை வெளிக்காட்டும் நிலைமைகள் வலுப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. அதாவது தெய்வமாடிச் சடங்கு நடத்தும் கண்ணகி வழிபாட்டில் அம்மன் கல்யாணக்கால் வெட்டச் செல்லும் ஊர்வலம் மிகுந்த முக்கியத்துவமுடையதாக விளங்கி வருகிறது. உள்ளுர்த் தெய்வங்களான காளி, மாரி,

பேச்சி, வீரபத்திரன், வைரவர் எனப் பல்வேறு தெய்வங்கள் தெய்வக்காரருள் உருப்பெற்று ஊரின் தெரு வீதிகள் வழியாகக் கண்ணகிக்குக் கலியாணக்கால் வெட்டச் செல்லும் போது மாந்திரீக் அறிவுடையோர் அவர்களைத் தடுத்து நிறுத்தும் வித்தைகளைப் பிரயோகிக்க முயல்வதும் அவ்வித்தைகளைக் கோயில் பூசகர்கள் தாமறிந்த வித்தைகளால் தகர்த்து முன்னேறுவதும் இவ்வூர்வலத்தில் நடந்தேறும் சம்பவங்கள். இதில் இளந் தலைமுறையினர் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்குகொள்வதனைக் காணலாம். அறிவாற்றலை அறி வாற்றலால் எதிர்கொண்டு முன்னேறுதல் எனும் மனப்பாங்கும் அதற்காக ஒன்றினைந்து செயலாற்றுதல் எனும் பயிற்சியும் இச்சடங்கினுாடாக வருடா வருடம் ஊரவர்களிடையே வலுப்பட்டு வருகிறது.

கண்ணகி சடங்கின் வழிபாட்டு முறை உள்ளூர் இசை மரபுகளை அடிப்படையாகக் கொண்டே நடைபெற்று வருகின்றது. காவியம், சிந்து, கும்மி, தாலாட்டு, அம்மானை, உலா, விருத்தம் என்று உள்ளூர் இசை வடிவங்களில் உள்ளூர்ப் புலவர்களால் ஆக்கப்பட்ட பாடல்கள் உடுக்கிசையில் பாடப்பட்டு சடங்கு வழிபாடு நடைபெறுகின்றது. உடுக்கிசைத்துப் பாடுவதில் தேர்ச்சி பெற்றவர்கள் பாடும் போது அதில் ஆர்வமான இளையவர்கள் அவர் பின்சென்று பாடிப் பயிலும் கல்வி இச்சடங்கினுாடாக வருடாந்தம் இடம்பெற்று வருகின்றது.

வருடா வருடம் கண்ணகிக்கு எடுக்கப்படும் விழா உள்ளூர் மக்களின் உளநலத்தை வளப்படுத்தி வருகின்றது. பல்வேறு உள்சிக்கல்களுடன் வாழும் மனிதர்கள் கண்ணகிக்கு

நேர்த்தி வைத்து அதனை நிறைவேற்றுவதன் ஊடாகவும் தத்தமது உள்சிக்கல்களை மனம்விட்டு மனிதருள் உருக்கொண்டு வரும் தெய்வத்திடம் முறையிட்டு வாக்குக் கேட்பதன் வாயிலாகவும் வளப்படுத்திக் கொள்கின்றார்கள். புத்து ஸர்ச்சியுடன் புதுவாழ்வு வாழும் மனவலிமையினைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

கண்ணகிக்காக நடத்தப்படும் சடங்கு விழாக் காலங்கள் ஊரின் வரலாறுகளை, சமூகத்தின் வரலாறுகளை, வரலாற்றில் தாக்கஞ் செலுத்திய ஆணைகளை, இன்னும் இன்னும் கடந்த காலத்தின் அனுபவங்கள் பலவற்றைப் புதிய தலைமுறையினரிடையே பகிர்ந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்களை முத்த தலைமுறையினருக்கு வழங்கி வருகின்றது. ஆர்வமுள்ள புதிய தலைமுறையினர் இக்காலத்தில் தனது சமூகத்தினதும் ஊரினதும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக் கொள்கின்றார்கள்.

இட்டுமொத்தத்தில் கண்ணகிக்கு எடுக்கப்படும் வருடாந்தச் சடங்கு விழாவானது அதற்கேயான ஆன்மீக முக்கியத்துவத்துடன், அச்சடங்கினைச் செய்யும் சமூகத்தினை நிறுவனமாக இயங்கச் செய்வதற்கான பல்வேறு வகைகளிலுமான பயிற்சிகளை வழங்கும் ஒரு நிகழ்ச்சியாக இயக்கம் பெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

gowrieeswaran@thaiveedu.com



உறவுகள் பிரியும்போது மலைகளையே சுமக்கவேண்டிவருகிறது

**உங்கள் உறவுகளின் கிறுதியாத்தினரைய முறையாகவும்
கிளஞ்சாகவும் அமைத்திட நாஸ்கள் உதவுகிறோம்**



PROVIDING PEACEFUL, FINAL ARRANGEMENTS
8911 Woodbine Ave., Markham, ON L3R 5G1



Call :
Vilasan Sivatharman B.Eng
புதுவை மாவட்டம் Funeral Director
416 993 0826



Call :
Christeen Seeveratnam
Funeral Counsellor
416 258 6759



எங்களுடைய சௌகாலி மார்க்கம் / மினிஸ்டர்கா (Dundas & Cawthra) பகுதிகளுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது

இவியர் வென்கல் : முதல் கல்

- ஓவியர் ஜீவா

1974-இல் எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் டிலைட் திரையரங்கில் ஒரு ஹிந்தி திரைப்படம் பார்த்தேன். வண்ணப்படம்தான். ஆனால் வழக்கமான ராஜேஷ் கன்னா, அமிதாப் படங்கள் போல அல்லாது வித்தியாசமாக இருந்தது. Parallel சினிமாவுடன் எனது ஆரம்ப நாட்களின் அறிமுகம் அந்த அங்குர் என்ற திரைப்படம். முற்றிலும் புது முகங்கள், வித்தியாசமான அணுகுமுறை, காமேரா கோணங்கள், பின்னணி இசை என்று புதிய அனுபவம். ரசனையின் ஒரு வாசல் அன்று திறந்தது.

அங்குர் படத்தின் இயக்குனர் ஷியாம் பெனெகல், குருத்தின் உறவினர். ஆவணப்படங்களும் விளம்பரப்படங்களும் இயக்கி வந்த ஒரு இயக்குனர். அங்குர் அவரது முதல்



திரைப்படம். அவருக்கு விளம்பரப்படங்கள் வாய்ப்பு தந்த Blaze நிறுவனம் அவருக்கு இந்த வாய்ப்பையும் தந்தது. அவர்களுக்கும் இதுதான் முழுநீள முதல் திரைப்படம். கிராமத்துக்கு திரும்பி வரும் ஒரு பெரிய குடும்பத்து வாலிபன், பண்ணையில் வேலை செய்யும், பேச, கேட்க முடியாத வேலையாள், அவன் இளம் மனைவி - மூவரும்தான் இதில் முக்கிய பாத்திரங்கள். மிக நுணுக்கமான மனித உணர்வுகளை இந்த மூவரின் கதாபாத்திரங்கள் மூலம் இயக்குனர் வடிவமைத்திருந்தார். செல்வம், அதிகாரம் போன்றவைகள்

ஏழை சனங்களை பாதிக்கும்போது அந்த பண்ணை வீட்டின் மீது ஒரு கல் வீசி ஏறியப்படுகிறது. அதிகாரத்துக்கெதிரான அந்த முதல் கல்லை வீசுபவன் ஒரு சிறுவன். அத்துடன் படம் முடிகிறது.

ஹிந்திப் படவுகளில் யதார்த்தத்தை நெருங்கிய திரைப்படங்களை எடுக்க கே.ஏ. அப்பாஸ் போன்றவர்கள் இருந்தனர். என்றாலும் வண்ணங்கள் தோய்ந்த காலத்தில், ஷியாம் பெனெகல் மீண்டும் இந்த பாணியை தொடங்கி வைத்தார். இயல்பான நடிகர்கள் மேலும் மெருகு சேர்த்தனர். ஷபானா ஆஸ்மி, அனந்த் நாக், சாது மெஹர், ப்ரியா டெண்டுல்கர் போன்ற நடிகர்களுக்கு இதுதான் முதல் திரைப்படம். முதல் படத்திலேயே ஷபானா நாட்டின் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். அற்புத ஒளிப்பதிவாளரும் பின்னர் தனித் தன்மை வாய்ந்த இயக்குனராகவும் ஜோவிந்த் கோவிந்த் நிஹ்லானியும், இசையமைப்பாளர் வன்ராஜ் பாட்டியாவும் அழகான பிரவேசம் நிகழ்த்தினர்.

அடுத்த படத்தில் தன் முத்திரையை ஆழமாக பதித்தார் இயக்குனர். அவ்வளவு அடர்த்தி கொண்ட திரைக்கதை, அவ்வளவு மாறுபட்ட பாத்திரங்கள், ஏராளமான அற்புத நடிகர்களின் பிரவேசம் என்று முக்கியத்துவம் கொண்ட திரைப்படம் நிஷாந்த். ஒரு கிராமத்தை ஆட்டிப் படைக்கும் நான்கு சகோதரர்கள் கொண்ட குடும்பம், அந்த கிராமத்துக்கு மாற்ற லாகிவரும் ஒரு பள்ளி ஆசிரியர் குடும்பம் என்று பாத்திரங்களைக்கொண்டது. ஆசிரியரின் மனைவி அழகி. ஒரு குழந்தையும் இருக்கிறது. சகோதரர்களில் சூச்ச சுபாவியான இளையவன் விஸ்வம் அவள் மீது கண் வைக்கிறான். ஒரு நாள் ஆசிரியரின் வீட்டுக்கதவு தட்டப்படுகிறது. ஊர்க்காரர்கள் கண் முன்னாலேயே அவளை விஸ்வத்தின் மூத்த சகோதரர்கள் இருவரும் கடத்திக்கொண்டு செல்கின்றனர். அவளை நான்கு சகோதரர்களும் மாற்றி மாற்றி வன்புணர்வு புரிகின்றனர். இதற்கெல்லாம் மௌன சாட்சியாக இருப்பவள் விஸ்வத்தின் மனைவி ருக்மிணி.

காவல் நிலையம் முதல் மாவட்ட ஆட்சியர் வரை அலைந்து ஏமாற்றமடையும் ஆசிரியர், அந்த ஊர் கோவில் பூசாரி துணையுடன் ஊர்மக்களை அமைதியாக திரட்டுகிறார். இறுதியில் அங்கு ஒரு வண்முறைப் புரட்சி வெடிப்பதுடன் திரைப்படம் முடிகிறது. நிஷாந்த திரைப்படத்தில், பெனெகலின் வழக்கமான சகாக்கள் கோவிந்த நிஹ்லானியும் வன-



ராஜ் பாட்டியாவும் தங்கள் பணிகளை திறம்பட செய்தனர். பிரபல நாடகாசிரியர் விஜய் டெண்டுல்கரின் திரைக்கதைக்கு, பூசாரியாக நடித்த சத்யதேவ் மூபே வசனம் எழுதியிருந்தார். பல அற்புத நடிகர்களின் பிரவேசம் இந்த படத்தின் மூலம் நடந்தது. விஸ்வமாக நடித்த நீசீருத்தின் ஷாவுக்கும் ரூக்மிணியாக நடித்த ஸ்மிதா பாலவுக்கும் இது முதல் திரைப்படம். மற்ற சகோதரர்களாக அம்ரிஷ் புரி, அனந்த நாக், மோகன் ஆகாஷேவும் ஆசிரியராக கிரிஷ் கர்ணாட், அவர் மனைவியாக ஷபானா ஆஸ்மியும் - அனைவரும் பிரமாதப்படுத்தியிருப்பார்கள். ஊர் கூடி தண்டனை அளிக்கும் காட்சியை சுற்றே தழுவி, மகேந்திரன் தன் உதிரிப்புக்களில்



பயன்படுத்தியிருந்தார். வன்முறையை ஆதரிக்கும் படம் என்று விமர்சனத்துக்கும் ஆளானது இந்த திரைப்படம். ஆனால், அதன் கலை நேர்த்தி அனைத்தையும் மறக்கடிக்கச் செய்துவிட்டது.

மந்தன், அடுத்த படம். திரைப்பட தயாரிப்புகளில் ஒரு புது

மையை உருவாக்கிய படமும் கூட. பால் கூட்டுறவுப் பண்ணை என்ற கருவை வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் பால் விற்பனையில் ஈடுபட்ட 5 லட்சம் தொழிலாளர்கள் தான். ஆனாக்கு இரண்டு ரூபாய் மட்டுமே முதலேடு. குஜராத்தில் அமல் பால் பண்ணை மிகவும் புகழ்பெற்ற கூட்டுறவு நிறுவனம். இது போல கூட்டுறவு பால் பண்ணைகளை உருவாக்கியதில் டாக்டர் குரியனுக்கு பெரும் பங்கு உண்டு. வென்மைப்புரட்சியின் பிதாமகர் என்று போற்றப்படுவர் அவர். அவரை ஒரு கற்பனை கதாபாத்திரம் போல மாற்றி, மந்தன் திரைப்படம் உருவாக்கப்பட்டது. பசு வளர்க்கும் ஏழைகள் கறந்த பாலை மிகக்குறைந்த விலைக்கு வாங்கி, சுரண்டிக்கொண்டிருக்கும் உள்ளூர் முதலாளிக்கு மாற்றாக ஒரு கூட்டுறவுப் பண்ணை உருவாக்கும் முயற்சியில் தன் இரண்டு சகாக்கஞ்சன் அந்த குஜராத் கிராமத்திற்கு வருகிறார் ஒரு விலங்கு நல டாக்டர். அங்கு அவர் சந்திக்கும் பலவிதமான மனிதர்கள், பிரச்சினைகள், சாதிய வெறுப்புகள் அனைத்தையும் தாண்டி கூட்டுறவு பண்ணையை நிறுவுவதில் அவர் படும் பாடும், இறுதியில் அவர் மீது சாட்டப்படும் ஒரு பெண் சார்ந்த குற்றச்சாட்டினால் அவமானப்பட்டு ஊரை விட்டே சென்றவுடன், போலா என்ற தலித் வாலிபன் அந்த இயக்கத்தை கையில் எடுத்து, முன்னோக்கி செல்வதையும் அருமையாக சித்தரித்திருந்தார் பெனைகல். வழக்கமான யூனிட்டுடன், திரைக்கதையை பெனைகலும் விஜய் டெண்டுல்கரும் எழுத, வசனங்களை எழுதியவர் புகழ் பெற்ற மார்க்சிஸ்ட் கவிஞரும் ஷபானா ஆஸ்மியின் தந்தையுமான கைபி-ஆஸ்மி. டாக்டர் ராவ் வேதத்தில் கிரிஷ் கர்ணாட், அவருடைய சகாக்களாக மோகன் ஆகாஷே, அனந்த நாக், போலாவாக நீசீருத்தின் ஷா, முதலாளியாக அம்ரிஷ் புரி, கிராமப் பெண்ணாக ஸ்மிதா பாலல் என்று பொருத்தமான நடிகர்கள் அனீ சேர்ந்தனர்.

பழைய மராத்தி நடிகை ஹன்சா வாட்கர், தன் வாழ்க்கை குறிப்புகளை ஒரு நூலாக எழுதியிருந்தார். அதை அடிப்படையாக வைத்து ஷியாம் பெனைகல் உருவாக்கிய அடுத்த திரைப்படம் பூமிகா. பெனைகல், கிரிஷ் கர்ணாட, சத்யதேவ் மூபே மூவரும் இணைந்து திரைக்கு எழுத, வழக்கமான குழுவினருடன் திரைப்படம் உருவானது. தேவதாசி இனத்தை சேர்ந்த உஷாவின் குழந்தைப்பருவம் முதல் முதிய பருவம் வரை, அவளது மேடை வாழ்க்கை, திரை வாழ்க்கை, அவ



எது காதல்கள், என்று ஒரு பெரிய சுற்று வந்தது இந்த திரைப்படம். இளமையில், தன் குடும்பத்துடன் ஓட்டியிருக்கும் தன்னை விட மிக முக்குவரான கேவல் தல்வி, அவளை திரைப்படங்களில் பாட அழைத்து செல்கிறான். ஒரு கட்டத் தில் அவளை திருமணமும் புரிந்து ஒரு மேனேஜரைப்போல மாறி அவளது அனைத்து செயல்களையும் கட்டுப்படுத்துகிறான். அவனது சுபாவமும் மெல்ல மெல்ல மாறுகிறது. அவள் மீது சந்தேகப்பட்டு அவளை கொடுமையும் படுத்துகிறான். அவள் நிஜமான அன்பைத்தேடி வரிசையாக தன் வாழ்வில் வரும் மனிதர்களுடன் சிநேகம் கொள்கிறாள், பல சமயங்களில் அவர்களுடன் வாழுவும் செய்கிறாள். ஒரு நடகர், ஒரு இயக்குனர், ஒரு தயாரிப்பாளர், ஒரு தொழிலதிபர் என சிலருடனும், பல சமயங்களில் ஹோட்டல் அறைகளிலும் தனிமையில் வாழ்கிறாள். கருப்பு வெள்ளை யுகுத்தின் திரைப்படத் தயாரிப்பு முறைகளையும் பின்னனியையும் அற்புதமாக இயக்கியிருந்தார் பெனைகல். இந்த படத்தில் உங்களை அவள் கணவர் சிறுமைப்படுத்தும் பல காட்சிகளை மனிதனத்தின் ‘இருவர்’ படத்தில் பிரதியெடுத்ததை நாம் பார்த்திருப்போம்.

ஸ்மிதா பாலீஸ் கத்தியின் மீது நடப்பது போன்ற இந்த பாத்திரத்தில் அனாயாசமாக நடித்திருந்தார். அவரது கணவராக நடித்த அமோல் பாலேகருக்கு இது மிகவும் வித்தியாசமான ஒரு பாத்திரம். திரைப்பட நடிகராக அனந்த் நாக், இயக்குனராக நசீருத்தின் ஷா, தயாரிப்பாளராக குல்பூஷன் கார் பாண்டா, தொழிலதிபராக அமரிஷ் புரி, ஒரு சிறிய வேடத் தில் ஓம் புரி என்று பிரமாதப்படுத்தியிருப்பார்கள். திரை நடசத்திரங்களை பற்றி நிறைய திரைப்படங்கள் வந்திருக்கின்றன. சாவித்திரி, என். டி. ராமராவ் போன்றவர்களை பற்றிய திரைப்படங்களை விட, இன்றும் உயரத்தில் நிற்பது பூமிகாதான்.

கோண்டுரா, ஜானூன், கல்யுக், ஆரோஹன் என்று பின்னர் வந்த திரைப்படங்கள் ஒவ்வொரு தளத்தில் வித்தியாசமாக மினிர்ந்தன. இவற்றில் ஜானூன், ரஸ்கின் பாண்ட் எழுதிய புதினத்தை அடிப்படையாக வைத்து எடுத்த திரைப்படம். கல்யுக், மகாபாரதத்திலுள்ள சில கதாபாத்திரங்களையும் குருஷேஷ்திர போரையும், நவீன பிசினஸ் யுகத்தோடு பொருத்தி அமைக்கப்பட்ட திரைக்கதையை ஒட்டி இயக்கப்பட்டது. இரண்டையுமே பிரபல நடிகர் சல்வி கழுர் தயாரித்திருந்ததோடு, அவற்றில் முக்கிய பாத்திரத்திலும் நடித்திருந்தார்.

இதற்கு பின் வந்த ‘மண்டி’ ஒரு அங்கதச் சித்திரம். நகரில் மத்தியில் இருக்கும் ஒரு விபச்சார விடுதி, அதன் தலைவி, அவளது செல்ல வளர்ப்புக்கள், விடுதி இருக்கும் இடத்திலிருந்து அவர்களை அகற்றி பிரம்மாண்டமான கட்டிடம் அமைக்க திட்டமிடும் பணக்காரர், அவருக்கு துணை போகும் உள்ளூர் நகரமன்ற உறுப்பினரான பெண்மணி, கவர்ச்சிப் படங்கள் எடுக்க விடுதியை சுற்றி வரும் புகைப்படக்காரர், அங்கேயே அடிமை போல கிடக்கும் வேலையாள், அங்கு வளரும் இளம் பாடகியை சுற்றி சுற்றி வரும் வாலிபன் என்று விதவிதமான கதாபாத்திரங்கள். அசோக் மேத்தா ஒளிப்பதிவு. ஒரு சிறுக்கையிலிருந்து உருவாக்கப்பட்ட திரைக்கதை. இதில் தலைவியாக நடிக்க சொனா ஆஸ்மி கொஞ்சம் அதிகம் வெயிட் போட்டுக்கொண்டார். அவரது இஷ்ட செல்லப்பெண்ணாக ஸ்மிதா பாலீஸ், இதர விடுதிப்பெண்களாக நீணா குப்தா, சோனி ரஸ்தான், அனிதா கணவர், ஸ்ரீலா மஜூம்தார், வேலையாளாக நசீருத்தின் ஷா, புகைப்படக்காரராக ஓம் புரி, மற்றும் அம்ரிஷ் பூரி, சயீத் ஜாப்ரி, குல்பூஷன் கார்பாண்டா என்று இன்னும் இத்தகைய திரைப்படங்களுக்காகவே நேர்ந்து விட்ட ஏராளமான நடிகர்கள் நடித்திருந்தனர். பெனைகல் படங்களில் நல்ல கலகல்ப்பான திரைப்படம் இது என்று சொல்லலாம்.

இதன் பிறகும் வியாம் பெனைகல் ஏராளமான திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். காந்தியின் இளம் வயது காலத்திய வாழ்க்கையிலிருந்து ஒரு பகுதியாக ‘மேக்கிங் ஆப் மஹாத்மா’ மற்றும் நேதாஜி யின் வாழ்க்கையை குறிக்கும் ‘நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - தி பர்காட்டன் ஹீரோ’, வங்க தேசத்து தலைவர் வாழ்க்கையை குறித்த ‘முஜீப்’ போன்ற படங்கள் முக்கியமானவை. ஏராளமான ஆவணப்படங்களையும், தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியுள்ளார். தொடர்களில் ‘யாத்ரா’, ‘கதா சாகர்’ ‘பாரத் ஏக் கோஜ்’ மிக புகழ்பெற்றவை. பின்னது நேரு எழுதிய ‘டிஸ்க-வரி ஆப் இந்தியா’ நூலை படமாக்கியது!

யூடியூப் தளத்திலும் பல்வேறு தளங்களிலும் பெனைகல் திரைப்படங்கள் காணக்கிடைக்கின்றன.



jeeva@thaiveedu.com



ஷாழப்பாணம் வலிகாமம் வடக்கில் அமைந்துள்ள வீமன்காமம் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கார்த்திகேசு சோமசுந்தரம் (1929-2006) நாடக நெறியாளராகவும், உணர்ச்சி பாவங்களைத் தன் குரலிலே வெளிப்படுத்த வல்ல நாடக



சேர்ந்த ஐந்து நாடகக் கலைஞர்கள் பற்றி 1998-ம் ஆண்டில் வெளியிட்ட அரங்கக் கலைஞர் ஜவர்(1998) எனும் தம் நாலில் ஏ.ரி. பொன்னுத்துரை, சோமசுந்தரத்தின் அரங்கு தொடர்பான கருத்துகளையும், நாடக அனுபவங்களையும் 16 பக்கங்களில் (33-48) விரிவாகப் பதிவு செய்துள்ளார். தமிழ், ஆங்கிலம், வடமொழி என மும்மொழிகளிலும் ஆழந்த அறிவு வாய்க்கப்பெற்ற சோமசுந்தரம் தமிழில் எழுதி நெறியாள்கை செய்த இரு நாடகங்களில் நடித்தவள், அவர் இயக்கிய இரண்டு நாட்டியநாடகங்களில் பாத்திரமேற்று ஆடியவள், அவரின் பெரும்பாலான நாடக, நாட்டிய நாடக நெறியாள்கையை உடனிருந்து அவதானித்தவள் என்ற வகையில், அவரின் நாடக / நாட்டியநாடக நெறியாள்கை தொடர்பான சில கருத்துகளைச் சுருக்கமாக இங்கு குறிப்பிடுகிறேன்.

1948-ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் தமிழ் நாடகத்துறை பிரதானமாக மூன்று வகைகளில் வளர்ச்சி கண்டது (மேளனகுரு, இருபதாம் நாற்றாண்டு ஈழத்துத் தமிழிலக்கியம், 80-83). அவையாவன: (அ) கிராமங்களில் சடங்களுடன் தொடர்புடைய நாட்டுக்கூத்து, காலனித்துவ சமூக பொருளாதாரக் கல்வி முறைமைகளினால் உருவான மத்திய தர வகுப்பினரின் இரசனைக்கேற்ப செம்மைப்படுத்தப்பட்டு நவீன அரங்கில் மேடையேற்றப்படத் தொடங்கியிமை (ஆ) காலனித்துவ ஆட்சியின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட ‘நவீன நாடகம்’ எனும் கலைவடிவம் புராண இதிகாசத் தொன்மங்களையும், வரலாற்றுப் புனைவுகளையும், மொழி பெயர்ப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுந்தமை. (இ) ஈழத்துச் சமூக வாழ்வியல், பிரச்சினைகள் பற்றிப் பேசும் ‘மன்மணம்’ வீசும் ‘யதார்த்தப்பண்டு’ மேவிய நாடகங்கள் தோன்றியிமை. இம் மூன்றினுள்ளும் இரண்டாம் வகை மையின் பிரதிநிதியாகவே சோமசுந்தரம் திகழ்கிறார். இப்பிரிவில் உள்ளடக்கப்படக்கூடிய நாடகநெறியாளர்களில் இவர் தனக்கெனப் புதுப்பானி ஒன்றை வகுத்தவராகக் காணப்படுகிறார். நாடகத்தினைப் ‘புதியதிசையில் இட்டுச் செல்ல முயற்சித்துள்ளார்’ என்று தன் நாலில் ஏ.ரி. பொன்னுத்துரை இவரைப்பற்றிக் குறிப்பிடுகின்றமை ஈண்டு நோக்கத்தக்கது.

தமிழ், ஆங்கிலம் எனுமிருமொழிகளிலும் வாக்குவன்மை கொண்ட சோமசுந்தரம், அரங்கு தொடர்பான தனது கருத்து களை ஆணித்தரமாக எடுத்துரைப்பதிலும் வல்லவராகத் திகழ்ந்தார். அவர் தனக்கென வகுத்துகொண்ட கலைத் தத்துவம் பற்றி முதலிற் குறிப்பிடல் வேண்டும். ‘கலையின்பமே நிலையின்பமாம்’ என்று கலையின் பயன் இன்பமே (aesthetic pleasure) என்பது அவர் கருத்து. இன்பம் என்று சொல்லும் போது அதை சுவையான உணவு உண்ணல் முதலான புலனின்பங்களிலிருந்து (low-level pleasure) வேறுபட்டதொன்றாக, அவற்றினும் உயர்ந்துதொன்றாக (higher-order pleasure) கருதினார். ‘இசை, நடனம், நாடகம் முதலிய கலைகள் மூலமாக, ஒருவர் உலகியல் விடயங்களில் பெற்றுக்கொள்ள முடியாத ஆத்மதிருப்தியை எய்த முடியும் என அவர் நம்பி னார்.

நாடகத்தைப் பொறுத்தவரையில், அதன் பேசுபொருள் உலகப் பொதுமையானதாக (universal themes) இருக்க வேண்டும் என்றும் அவர் அபிப்பிராயப்பட்டார். அவர் எவ்வாறு உலகப் பொதுமையான விடயங்களை இதிகாச, புராண தொன்மங்களை அடிப்படையாகக் கொண்டு தான் எழுதிய நாடகங்களில் ('காலனுக்கோர் காலன்', 'வாய்மைக்கோர் வேந்தன்', 'மகுடபங்கம்', 'ஏன் இந்த அவலம்' 'பிறந்தது சிலம்பு' முதலானவை) கையாண்டுள்ளார் என்பது பற்றியும், பாத்திரவார்ப்புப் பற்றியும் பின்னொருகால் எழுதுவேன். நாடகம் ஓர் அரங்கக்கலையாதலால் அது எவ்வாறு நிகழ்த்தப்படல் வேண்டும் என்பது குறித்தும் அவர் பெரிதும் சிந்தித்து அவற்றைச் செயற்படுத்திக் காட்டினார்.

மேலும், கலையானது இனம், மொழி முதலியவற்றுக்கும், அரசியலுக்கும் அப்பாற்பட்டதொன்று என்று அவர் கருதி னார். அதனால் சிங்கள-பொத்த மேலாண்மைவாதத்தில் மிக்க அதிருப்தி கொண்டிருப்பினும், கண்டிய நடனத்தையும், சிங்கள முரச இசையையும் வெகுவாக இரசித்தார். மிரிகம ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் அவர் ஆங்கில விரிவுரையாளராகப் பணியாற்றிய காலையில் அங்கு நிகழ்ந்த விழா வொன்றில் கண்டிய முரச இசைக்கேற்ப அவர் ஆடும்போது எடுக்கப்பட்ட புகைப்படமொன்று வீட்டில் இருந்தது. அதே போன்று நாட்டார் இசையில் அமைந்த பாடல்கள் அவர் மனதிற்கு நெருக்கமானவையாக இருந்தன. கண்டி அரசன் நாடகம், வைரமுத்துவின் மயானகாண்டம் முதலானவை குறித்தும் அவர் சிலாகித்துக் கூறக் கேட்டுள்ளேன். அவர் நெறியாள்கையில் உருவான நாட்டிய நாடகங்கள் பரதநாட்டியத்தை அடிப்படையாகக் கொண்டவையாயிருப்பினும், அவற்றில் நாட்டாரிசை, நாட்டார் நடன மரபுகளின் செல்வாக்கினைக் காணலாம். செவ்வியல் மரபிற்கே அவர் தன் வாணாளில் முக்கியத்துவம் அளித்திருப்பினும் ‘வேத்தியலும் பொதுவியலும் சங்கமிக்கும் மரபொன்று தமிழில் உருவாக முடியும்’ என உறுதியாக நம்பினார். இனிப்பை நாடி எறும்புகள் செல்வது போன்று, தரமான கலையாக்கமெனில் அதை நாடி இரசிகர் வருவர் என்பது அவர் நம்பிக்கை.

கலையானது இரசிகரிடத்தில் நாடக நெறியாளர் கருதிய உணர்ச்சியை உண்டாக்குதல் வேண்டும் என்ற ‘கருத்தினைத் தனது நெறியாள்கையின் ஆதாரத்துவமாகக் கொண்டிருந்தார். இவரின் இக்கருத்து இந்திய இரசக்கோட்பாட்டை நினைவுபடுத்துவது. அவ்வகையில் நாடகத்தின் அடிப்படைச் செயற்பாடுகள் சிலவற்றில் தீவிர கவனம் செலுத்தினார். நாடகத்தின் உயிர்ப்பன்பு, உரையாடலில் (dialogue) தங்கியுள்ளதால், அதை எவ்வாறு வழங்குதல் வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை உடையவராக இருந்தார். தெளிவான உச்சரிப்பு மாத்திரம் நடிகருக்குப் போதாது, குரலில் ஏற்ற இறக்கங்களுடன், தேவையான சில இடங்களில் மாத்திரம் அழுத்தமும், உணர்ச்சிபாவழும் கொடுத்துப் பேசல் வேண்டும் என அறிவுறுத்துவார். எடுத்துக்காட்டாக, சோக உணர்ச்சியை எழுப்ப வேண்டி நேரிடும்பொழுது, பாத்திரமானது தான் பேச வேண்டிய எல்லா வசனங்களையும் அழுகையுடனோ அல்லது தமதுமுதுத் தக்க குரலில் சொல்லுதை அவர் ஒருபோதும் அனுமதித்திலீர். முக்கிய சொல் ஒன்றில், அல்லது ஒரு சில சொற்களில் மாத்திரம் சோகம் கவிந்து வருமாறு பேசப்பனிப்பார். அதேபோன்று நடிகர்களின் உடல் மொழியும் மேடையில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். தேவையற்ற முறையில் மேடையில் நடக்கக்கூடாது, கையை ஆட்டிப் பேசக்கூடாது, அங்குமிங்கும் பார்க்கக் கூடாது என நடிகர்களுக்கு அறிவுறுத்துவார். நடிகரின் ஓல்வொரு உடல் அசைவுக்கும், கண் அசைவிற்கும், முகபாவத்திற்கும் அர்த்தம் இருக்க வேண்டும். அவை அவர்கள் பேசும் வாய்மொழியுடன் அல்லது நாடகம் வெளிப்படுத்த முயலும் உணர்ச்சியுடன் ஒத்திசைதல் வேண்டும். நாடகத்தின் வெற்றி இந்த எல்லா நுனுக்க விவரங்களையும் சார்ந்தது என்பது அவர் கருத்து. அத்துடன், நாடகத்தின் வெற்றிக்கு விறுவிறுப்பு அவசியம் என்பதை வலியுறுத்திய அவர், தான் எழுதிய நாடகங்களில் தேவையற்ற உரையாடல்களையும், பாத்திரங்களையும் தவிர்த்தார்.

அவர் நாடகத்துக்கெனக் கட்டமைத்த அரங்கம் ஏற்கத்தாழ வெறுமையானது என்றே சொல்ல வேண்டும். ‘ஷேக்ஸ்பியர் காலம் போன்று வெற்று நாடக மேடையினை உபயோகித்தலே நாடக இரசனைக்குப் பெரிதும் உதவுவது என்பதை எம்மீர் மறந்துவிடுகின்றனர்’ என ஏ.ரி. பொன்னுத்துரைக்களித்த செவ்வியில் அவர் குறிப்பிடுள்ளார். இத்தகைய வெற்றுமேடை இரசிகர்களின் கற்பனைக்கு இடமளிக்க வல்லது. அதே சமயம் நடிகரின் நடிப்பாருமையைச் சிறப்பாகக் காட்டுவதற்கும் உகந்தது. அதனால் நாடக பாத்திரங்களின் ஆடையலங்காரங்களில் கவனம் செலுத்தினார். நாடகநிகழிடம், காலம் என்பவற்றை அவர் தனது நாடகங்களில் உரையாடல் வாயிலாகப் புலப்படுத்தும் வகை நயக்கத்தக்கது. சுரங்கக் கூறின், ஒரு காட்சிக்காகப் வெறுமையான மேடையை அல்லது மிகக் குறைந்த அளவு பொருட்கள் உள்ள மேடையைப் பயன்படுத்தினார். நடிகரின் குரல், கட்டுப்பாடான உடலசைவுகள், முகபாவங்கள், ஆடையலங்காரம் தவிர்ந்த ஏனையவற்றுக்கு அவர் ஒருபோதும் முக்கியத்துவம் அளித்ததில்லை.

அவர் ஆக்கிய நாட்டிய நாடகங்கள் திருவாசகம் ('எங்கே மில் என் னாயிறு?'), கம்பராமாயணம், ('இராமன் கானேகல்'), 'புருஷோத்தமன் பரதன்', 'தம்பியர் மூவர்', 'இராகவதாதன்'), சிலப்பதிகாரம் (கண்ணகி வழக்குரைத்தல்'), வில்லிபாரதம் (பீஷ்மர் பதம்), அழகர் குறவஞ்சி எனத் தமிழிலக்கியம் சார்ந்தவையாக விளங்கின. அவற்றிலிருந்து பாடல் வரிகள் சிலவற்றைச் சந்தர்ப்பத்திற் கேற்ற வகையில் தெரிந்தெடுத்து நாடகப் பாங்கில் அமைத்துக் கொள்வார். அவற்றை எந்த கர்நாடக அல்லது ஹிந்துஸ்தானி இராகத்தில் பாடினால் சிறப்பாக இருக்கும், விருத்தமாகவா அல்லது தாளத்துடனா பாடல் வேண்டும், எந்த நடையில் பாடினால் பொருத்தமாக இருக்கும் போன்ற விடயங்களை அவர் நிர்ணயிப்பார். நாட்டிய நாடகங்களுக்கு இசையமைத்தல் எனும் செயற்பாட்டிற்கு இசையாசிரியருடன் நீண்ட நேரம் செலவிடுவார். அவ் வரையாடல்களை நாம் மிக்க ஆர்வத்துடன் செவிமடுப்போம். பாடல்களின் அர்த்தபாவத்திற்கு முக்கியத்துவம் அளித்துப் பாடுமாறும், எவ்விடங்களில் அர்த்தபாவதம் செறிந்து வரல் வேண்டும் போன்ற விடயங்களையும் பாடுபவருக்கு விளக்கிக் கூறுவார். பாடல்களில் சங்கதிகள் அர்த்தபாவத்திற்கு அனுசரனையாக இருப்பின் அல்லாது சேர்க்கப்படமாட்டா. 'அதேபோன்று, பரதநாட்டியக் கச்சேரிகளில் ஆடப்படுவது போன்று, நாடகப் போக்கிற்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் ஜதித்தீர்மானங்கள், சஞ்சாரி அபிநயங்கள் நாட்டிய நாடகங்களில் உள்ளடக்கப்படுவதை அவர் பெரும்பாலும் அனுமதித்தில்லை. இவ்வாறு நாட்டிய நாடகத்தில் நாடகத்தின் பண்பைப் பெரிதும் பேணி, ஆட்டம் விறுவிறுப்புக் குறை யாதிருக்குமாறு பார்த்துக் கொள்வார். 'பார்ப்போர் மனதில் தனிநடன நிகழ்ச்சி ஒன்றினைப் பார்க்கும் உணர்வினைத் தவிர்த்து, நாட்டிய லயத்தினை அடிப்படையாகக் கொண்ட நாடகம் ஒன்றினைப் பார்க்கிற உணர்வே மேலோங்கி நிற்கக் கூடிய விதத்தில் நாட்டிய நாடக நெறிப்படுத்தலை' மேற்கொண்டார் என்று ஏ.ரி. பொன்னுத்துரை தன் நூலில் கூறுவதும் ஈண்டு கவனிக்கத்தக்கது.

1960 -1980 கால கட்டத்தில் இதிகாச, புராண தொன்மங்களை மையமாகக் கொண்ட நாடகங்கள் யாழ்ப்பாணத்தில் எவ்வாறு மேடையேற்றப்பட்டன 1970-களிலும் அதன் பின்னரும் நாட்டிய நாடகங்கள் எவ்வாறு நெறிப்படுத்தப்பட்டன என்பதைப் பார்க்கும்போது, அவர் நெறியாள்கையின் தனித்துவம் புலப்படும். அவருடைய நாட்டிய நாடக ஆக்கங்களுக்கு உறுதுணையாக விளங்கியவர் அவர் துணையியார் னானேஸ்வரி. சுன்னாகம் இராமநாதன் கல்லூரி, பருத்தித் துறை மெதடிஸ்ட் கல்லூரி என்பனவற்றில் அவரின் நெறியாள்கையில் நாட்டியநாடகங்கள் மேடையேற்றப்பட்டன. இராமநாதன் கல்லூரி இசையாசிரியை அமர்யோகாம்பிகை செல்லையா பிள்ளையின் சொற் தெளிவுடனும், அர்த்தபாவத்துடனும் கூடிய பாட்டு அவர் நாட்டிய நாடகங்களுக்கு உயிர் கொடுத்தது. அவர் ஒன்றுக்கு மேற்பட்ட நாட்டிய ஆசிரியர்களுடன் பணியாற்றினார். அவர்களுள் அவர்களுக்கையை உள்ளவாங்கி மிகத் திறமையாகச் செயற்படுத்தியவர் என நான் என்னுவது இருவரை: ஒருவர் இராமநா-

தன் கல்லூரியில் நடன ஆசிரியராகப் பணியாற்றிய அமரர்கீதாஞ்சலி வி.கே. நல்லையா. மற்றையவர் பருத்தித்துறை மெதடிஸ்ட் கல்லூரி நடன ஆசிரியை அமரர் மங்கை ஆழ்வாப்பிள்ளை. நாட்டியநாடகத்தில் நடன அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளித்தல் வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்டவர்களாக ஒரு சில நடன ஆசிரியர்கள் இருந்தமையால், அவர்கள் இவருடன் முரண்பட்டதுமுண்டு. நடன அம்சங்கள் நாட்டிய நாடகத்தில் தேவையற்ற விதத்திலே சேர்க்கப்படும்போது, அது குழுநடன நிகழ்வாக மாறி விடுகின்றது. திருவெம்பாவைப் பாடல் வரிகளால் அவர் ஆக்கிய 'எங்கே மில் என் னாயிறு?' என்ற நாட்டிய நாடகத்தை இராமநாதன் கல்லூரியில் சேவை புரிந்த இரண்டு நடன ஆசிரியர்கள் மழக்கி மேடையேற்றியதைப் பார்த்துள்ளேன்: ஒன்று நெறியாளர் கற்பனைப்பன்னிய விதத்தில் அமைந்த நாட்டிய நாடக மாக இருந்தது. மற்றையது, அழகிய பெண்கள் மேடையில் தனியாகவும், குழுவாகவும் ஆடிய பரதநாட்டியமாக இருந்தது.

இறுதியாக, யாழ்ப்பாணத்தில் சேக்ஸ்பியர் அரங்கு தொடர்பாக சோமசுந்தரத்தின் பங்களிப்பைக் குறிப்பிடல் வேண்டும். இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தில் சேக்ஸ்பியர் நாடகங்கள் கிறிஸ்தவ கல்லூரிகளில் மேடையேறின என்பதை Martyn's Notes on Jaffna எனும் நூல் வாயிலாக அறி கிறோம். ஆனால் சுயபாழைக் கல்வி அறிமுகமான பின்னரும் கூட, அந்நாடக மரபினை யாழ்ப்பாணத்தில் பேணியவருள் முக்கியமானவர் சோமசுந்தரம். சேக்ஸ்பியர் நாடகங்களில் மாளாக்காதல் கொண்ட அவர், சேக்ஸ்பியர் நாடக அரங்கு தொடர்பாகத் தனது அறிவினை ஆர்வத்தோடு விருத்தி செய்து கொண்டவர். சேக்ஸ்பியரின் 'ஹம்லட்' நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்துத் தான் கற்பித்த யூனியன் கல்லூரியில் மேடையேற்றியவர். 'ருவெல்த் னெந்ட்' (Twelfth Night) சேக்ஸ்பியர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் மேடையேற்றப்பட்டது. மிரிகம், பலாலி ஆசிரிய கலாசாலைகளில் ஆங்கில விரிவுரையாளராக இருந்தபொழுது 'மக்பெத்' 'ஓதெல்லோ' நாடகங்களை ஆங்கிலத்தில் நெறிப்படுத்தி மேடையேற்றியதுடன், தானும் 'மக்பெத்', 'ஓதெல்லோ' பாத்திரம் தாங்கி நடித்தார். இளவாலை சென். ஹென்றீஸ் கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரி, பருத்தித்துறை மெதடிஸ்ட் கல்லூரி என்பன சேக்ஸ்பியர் நாடகங்களை மேடையேற்றுவதற்கு அவரின் வழிகாட்டுதலைப் பெற்றுக் கொண்டன. இருபதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் சேக்ஸ்பியர் அரங்கு எத்தகையதாக இருந்தது, தமிழ் அரங்கில் அதன் செல்வாக்கு உண்டா என்ற விளாக்களுக்கு விடை காண இவரின் பங்களிப்புக் குறித்தும் நோக்குதல் அவசியம்.



“எந்தக் கங்கையில் இந்தக் கைகளாக கழுவுவது?“

- ரூபன் சிவராஜா

CED 20-ம் திகதி நோர்வேத் தலைநகர் ஓஸ்லோவில் கவி

ஞர் இளவாலை விஜயேந்திரனின் ‘எந்தக் கங்கையில் இந்தக் கைகளாக கழுவுவது’ கவிதை நூல் வெளியீடும் கலை மாலை நிகழ்வும் இடம்பெற்றது. ஓஸ்லோவின் ரொம்மன் அரங்கில் (Rommen Scene) ஒழுங்குபடுத்தப்பட்ட இந்திகழ் வில் மண்டபம் நிறைந்த மக்கள் பங்கேற்றனர்.

ஒரு நிகழ்வைத் திட்டமிட்டு, முன்னேற்பாடுகளைச் செய்து திட்டமிட்டபடி நடத்திமுடிப்பது சவால்கள் நிறைந்தது. அதிக நேரத்தையும் உழைப்பையும் கோருவது என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

நிகழ்வு வடிவம் - புதிய பரிமாணம்:

ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வினைத் தனி இலக்கிய உரையாடல் நிகழ்வாக நடத்துவதென்பது மரபார்ந்த ஒரு வடிவம்.



ஓஸ்லோவில் நாம் புத்தக அறிமுக - விமர்சன நிகழ்வோடு, அரங்காற்றுகையையும் இணைத்து முன்னர் சில தடவைகள் நிகழ்த்தியிருக்கின்றோம். அண்மையிற் புத்தகத் தோட்டல்/நூற் பேச்சினையும் இணைத்து வடிவமைத்து இதற்கு முன்னர் நிகழ்வுகளை நடத்தியிருக்கின்றோம்.

இம்முறை ‘எந்தக் கங்கையில் இந்தக் கைகளாக கழுவுவது’ நூல் வெளியீட்டு நிகழ்வு வடிவம் சார்ந்து இன்னுமொரு பரிமாணத்துடன் திட்டமிடப்பட்டது. பல்வகைமை நிகழ்வுகளை உள்ளடக்கிய நிகழ்வாகத் திட்டமிட்டு நடத்தியிருந்தோம். நிகழ்விற் பங்கு கொண்ட பார்வையாளர்களும் நேரலை ஒளிபரப்பிற் கண்ட உலகின் பல்வேறு பாகங்களில்

வாழும் தமிழ்க் கலை இலக்கிய ஆர்வலர்களும் அநுபவர்தீயாக அதனை உணர்ந்திருப்பர்.

நிகழ்ச்சித் தொகுப்பிற்கென்று அல்லது அறிவிப்பாளர் என்று ஒருவர் இல்லாமல் நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்த் தப்பட்டன. தமிழ்ச்சூழலில், குறிப்பாக நோர்வேயில் இது வொரு புது அணுகுமுறை. அந்த அணுகுமுறையை முன் மொழிந்தவர் இளவாலை விஜயேந்திரன்.

உரைகள், பகிர்வுகள், இசைப்பாடல்கள், நடனம், கவிதை அரங்காற்றுகை, ஓவியக்காட்சியும் ஓவியங்களைப் புரிந்து கொள்ளல் பற்றிய பேச்சு, நூற்பேச்சு, நாடகம் என இலக்கியமும் கலைகளும் சங்கமிக்கும்படியாக நூல் வெளியீடும் கலைமாலையும் வடிவமைக்கப்பட்டது. இன்னுமொரு விடயம் முக்கியமானது. அனைத்துக் கலை வெளிப்பாடுகளுக்குமுறிய எழுத்து இளவாலை விஜயேந்திரனுடையவை. அதாவது அவரது கவிதைகள் மொழியப்பட்டன. அவரது பாடல்கள் பாடப்பட்டன. அவரது கவிதை அரங்காற்றுகை செய்யப்பட்டது. அவரது எழுத்துருவிலமைந்த நாடகம், விமலநாதன் அவர்களால் நெறியாள்கை செய்யப்பட்டு மேடையேற்றப்பட்டது.

கவிதை ஆற்றுகை - நூற்பேச்சு - கவிதை மொழியு: ‘காணாமற் போன சினேகிதிக்கு எழுதியது’ என்ற ஒரு கவிதையைக் கவிதா, ஒர் அரங்காற்றுகையாக நிகழ்த்தியிருந்தார். கவிதைகளுக்கு ஆற்றுகை செய்வது நாட்டியத்தில் இருந்து சற்று வேறுபட்டது. தாளங்களையும் சந்தங்களையும் சற்றே தள்ளி வைத்து ஒசைகளுக்கு உரிமையளிப்பது அதன் அம்சம். மெய்ப்பாடுகளை முன்னிறுத்தியதாக அவரங்காற்றுகை அமைந்திருந்தது.

விஜயேந்திரனுடைய கவியானுமை குறித்தும் தனது ‘கலாசாதனா கலைக்கூடத்தின்’ நடனநாடகப் படைப்புகளான சிவகாமியின் சபதம், ஞானரதம், சிலப்பதிகாரத்தின் பதினேராடலைத் தழுவிய ஆடலரங்கேற்றும் ஆகிய படைப்புகளுக்கான விஜயேந்திரனின் பங்களிப்புக் குறித்தும் பகிர்ந்து கொண்டிருந்தார் கவிதா.

2020-ல் கலா சாதனா கலைக்கூடம் நிகழ்த்திய பதினேராடல் அரங்கேற்றப் படைப்பின் ‘மல்லாடல்’ நடன உருப்படிக்கு விஜயேந்திரன் எழுதிய பாடலுக்குச் சப்தனா மற்றும்

பிரியதி ஆகியோர் அருமையாக ஆற்றுகை செய்தனர். உடற்பலம் மிக்க இரு மல்லர்கள் ஆயுதமின்றித் தம்முட்ட னித்து மோதிக் கொள்வதனை மற்போர்/மல்யுத்தம் என்பர். இவ்வகைப்போர்களைக் கதைக்கருவாகக் கொண்டு ஆடப்படும் கூத்துவகை மல்லாடல் என்பர்.

நூற்பேச்சினை வண்டவிலிருந்து வருகைதந்த எழுத்தாளர் கலா சிறிரஞ்சன் நெறிப்படுத்தினார். விஜயேந்திரனுடன் ஒர் அரைமணி நேர உரையாடலாக அமைந்த அந்தப் பகுதி யில் அவரது இளமைக் கால அனுபவங்கள், கவிதைகள், படைப்புகள், பார்வைகள், எண்ணங்கள், செயற்பாடுகள் குறித்த பல்வேறு விடயங்கள் பகிரப்பட்டன.

தியாகேஸ்வரி நாதன் ‘எந்தக் கங்கையில் இந்தக் கைகளைக் கழுவது’ என்ற கவிதையையும், சாரங்கா வரதன் ‘இன்னும் வளராத பெரியவர்களுக்கு’ கவிதையையும் உணர்வுபூர்வமாக மொழிந்தனர்.

இசையாளர் பகிர்வும் பாடல்களும்:

இசையமைப்பாளர்கள் வே. இரவிகுமார், முரளிதூரன் முத்துவிங்கம் ஆகியோர் விஜயேந்திரன் பற்றிய தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதோடு அவரின் வரிகளில் தாம் இசையமைத்த பாடலைப் பாடினர். இசையமைப்பாளரும் இசையாசிரியருமான சுந்தர் கணேசன் (குட்டி மாஸ்ரர்) நோர் வேத் தேசியத் தொலைக்காட்சியில் (NRK) 1989-ல் முதன்முதலாக ஓளிபரப்பப்பட்ட தமிழ்ப் பாடல் (விஜயேந்திரன் எழுதியது) குறித்த தகவல்களையும் அதன் உருவாக்க அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டிருந்தார்.


விஜயேந்திரன் 19 வயதில் எழுதிய இரண்டு அரங்கப் பாடல்களை இலண்டனிலிருந்து வருகைதந்திருந்த இசையமைப்பாளரும் பாடகரும் விஜயேந்திரனின் நண்பருமான பராபரனும் ஓஸ்லோவின் சிறந்த பாடகிகளில் ஒருவரான சஹானா சதா னந்தனும் இணைந்து பாடினர்.

உரைகளும் கருத்துப்பகிர்வுகளும்:

கவிதைத் தொகுப்புப் பற்றிய அறிமுகக் குறிப்பினைக் கவிஞர் உமாபாலன் வழங்கினார்.

‘இவரது கவிதைகள் சந்தம் கொஞ்சம் புதுக்கவிதைகள். இவர் மரபுக் கவிதைகளை எழுதுவதில்லை. ஆனால் மரபுக் கவிதைகளிலுள்ள அழகியல் சாராமல் இவர் கவிதைகளை எழுதுவதும் இல்லை. சொல் வீச்சில் பாரதிதாசனையும், நக்கல் நையாண்டியில் காளமேகத்தையும் நினைவுபடுத்துவன் இவரது கவிதைகள். கவிதைகளின் பாடுபொருள் பன்முகப் பட்டது. ஆயினும், ஆயுதம் தூக்கிய போராளிகளைப் பற்றி அதிகமாக இவரது கவிதைகள் பேசுகின்றன. அராஜகங்களை எதிர்ப்பதற்காக ஆயுதம் தூக்க, அது சொந்த மக்களையே காவுகொண்ட அவலங்களை நடுநிலை தவறாமல், ஒரு மூன்றாவது மனிதனாக நின்று பார்த்துத் தன் கவிதைகளிற் பதிவுசெய்துள்ளார்’ என்று உமாபாலன் தனதுரையிற் குறிப்பிட்டார்.

1979 காலப் பகுதியிலிருந்து விஜயேந்திரனுடன் கலை இலக்கிய மற்றும் சமூகச் செயற்பாடுகளிலும் தனிப்பட்ட நட்பு ரீதியாகவும் தோழமை கொண்டிருக்கும் நா. சபேசன் ‘புதுச்



சஞ்சிகைகளின் தொகுப்பு நூல் குறித்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். 1979-ல் கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டம் இலங்கையின் அரசியற் போக்கிற பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தது. அந்த மாற்றங்களின் எதிர்ப்பாரியல் இலக்கியச் செயற்பாட்டு விளைவுகளில் ஒன்றே புதுசு இதழ் என்றார். 1980-களின் தொடக்கத்தில் இன் ஒடுக்கு முறை சார்ந்த கவிதைகள் பரந்த அளவில் ‘புதுசு’-விலேயே வெளிவந்தது. மைய ஊடகங்களும் நாளிதழ்களும் அரசுக் கெதிரான கவிதைகள், படைப்புகளைப் பிரசுரிப்பதிற் தயக்கம் காட்டின. புதுசு அதற்கான வெளியை ஏற்படுத்தியது என்றார் சேபேஸ். நிகழ்வில் ‘எந்தக் கங்கையில் இந்தக்கைகளைக் கழுவுவது’ கவிதைத் தொகுப்போடு, புதுசு மொத்த இதழ்களும் (11) தொகுக்கப்பட்ட நூல் மழங்கப்பட்டது.

அரசியற் பாதையில் வெவ்வேறு தளங்களில் இயங்கினாலும் தமக்கிடையிலான நாற்பதாண்டு கால நட்பு மற்றும் மானிட விடுதலை, சமுகநீதி, கலை மற்றும் அரங்கச் செயற்பாடுகளில் கருத்துரீதியான, செயற்பாட்டு ரீதியான ஒருமித்த இயங்குதளங்கள் குறித்த கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருந்தார் சர்வேந்திரா. அரசியல் முரண்பாடுகளுடனும் கருத்து வேறு பாடுகளுடனும் பொதுத்தளத்திற் பொதுநோக்கத்திற்கான கலை இலக்கிய மற்றும் சாத்தியமான செயற்பாடுகளில் ஒன்றாகச் செயற்படவும் பயணிக்கவும் முடியுமென்பதை அழுத்திச் சொல்கின்ற ஒரு கட்டுடைப்பாக சர்வேந்திராவின் உரை அமைந்தது.

பேசும் தூரிகை - உரையும் ஓவியர் மதிப்பளிப்பும்:

நவீன ஓவிய வகைமைகள் மற்றும் அவற்றின் தன்மைகள் குறித்த அறிமுகத்தினை மழங்கைய கவிஞரும் நாடகவியலாளருமான க. ஆதவன் கவிதைத்தொகுப்பில் இடம்பெற்ற ஓவியங்களின் பிரதிபலிப்பினை விளக்கியதோடு, ‘கண்கள்’, ‘முகமுகம்’ ஆகிய இரண்டு கவிதைகளைக் குட்டி மாஸ்ரரின் பின்னணி இசையுடன் மொழிந்தார்.

வெளியீடு செய்யப்பட்ட கவிதைத் தொகுப்பின் கவிதைகளுக்கான ஓவியங்களை வரைந்த இளைய ஓவியர்களான பிரியங்கா நமசிவாயம், சுருதி ரமேஸ்வரன், கதிர் து. ரூபன், ராகவி கார்த்திகேயன் ஆகியோருக்கு மதிப்பளிப்பும் மழங்கப்பட்டது. இக்கவிதைத் தொகுப்பின் முகப்போவியத்தினை மகாஇந்திரன் மகாதேவன் வரைந்துள்ளார். ஏனைய ஓவியங்களை மேற்சொன்ன இளையவர்களும் கே. கிருஷ்ணராஜா, அருந்ததி ரட்னராஜா, தபீந்திரன் கிருஷ்ணப்பிரியா, தங்கவடிவேல் சௌந்தரராஜன் (த. சௌந்தர்) ஆகியோரும் வரைந்திருந்தனர். நூல் வடிவமைப்பினைப் பிரேம்ராஜ் சிவசாமியும், முகப்பு வடிவமைப்பினைக் கவிதா ஸ்த்ரமியும் செய்திருந்தனர்.

‘ஒரு நாய்க் கதை’ நாடகம்:

நிகழ்வின் இறுதிப் பகுதியாக ‘ஒரு நாய்க் கதை’ நாடகம் அரங்கேறியது. உலகின் சிறந்த சிறுகதை மற்றும் நாடக எழுத்தாளர்களில் ஒருவர் அன்றன் செக்கோவ். அவர் எழுதிய ‘பச்சோந்தி’ சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இந்நாடகப் பிரதி எழுதப்பட்டுள்ளது. 1884-ல் எழுதப்பட்ட சிறுகதை. 150 ஆண்டுகளைத் தொடும் நிலையிலும் அது சமகா

லப் பொருத்தத்துடன் இருக்கின்றது. அது உலகப் பொதுமையான, உலக மானிட சமூகத்திற்குரிய பொதுப்பண்புகளைப் பிரதிபலிக்கின்ற சிறுகதை என்பதால் இன்றும் பொருந்துகிறது.

அடிப்படையில் அதுவொரு குறியீட்டு நாடகம். நகைச்சவைகலந்த சீரியசான கதையாடலைக் கொண்டுள்ளது. ஒஸ்லோ வின் முன்னணிக் கலைஞர்கள் பல்ரையும் இந்நாடகத்தில் இணைக்க முடிந்தமை மகிழ்வுக்குரியது. நடித்தவர்களிற் சிலருக்கு இது முதல் நாடக மேடையும்கூட. ஒப்பனையினைச் செல்வானந்தவேல், சந்தையை மேடையில் கொண்டுவரும் வகையிலான அரங்க அமைப்பினை ஜோசப் அமலி மேற் கொண்டிருந்தார். பின்னணி இசையினைக் குட்டி மாஸ்ரரும் மழங்கியிருந்தனர்.

கலை என்பதன் முதன்மை இலக்குச் சமூகத் தாக்கம் மற்றும் கலைத்துவ அனுபவத்தினைப் பார்வையாளர்களுக்குக் கொடுப்பது. ஆயினும், கூட்டுணர்வோடு கலைஞர்கள் ஒன்றி ணைந்து செயற்படுவதும் ஊடாடுவதும் சந்திப்பதும் மனித உறவுகளை மேம்படுத்துவதில் அற்புதமான பங்கினை வகிக்கின்றது.

வெளியீட்டுரை - நன்றியுரை:

வெளியீட்டுரையினை நானும், நன்றியுரையினைச் சஞ்சயனும் நிகழ்த்தினோம்.

இந்தக் கவிதைத் தொகுப்பின் உள்ளடக்கம் என்ன, அதாவது எந்த அடிப்படையில் இந்நால் தொகுக்கப்பட்டுள்ளது? இந்தத் தொகுப்பு ஏன் வெளிவருகின்றது, தொகுக்க வேண்டிய அவசியம் என்ன என்பதை விளக்கும் அடிப்படையில் வெளியீட்டுரை அமைந்தது.

80-களின் நடுப்பகுதியிலிருந்து 80-களின் இறுதிக் காலங்களில் எழுதிய - முன்னர் தொகுக்கப்படாத - அதேவேளை பத்திரிகைகள், இதழ்கள், சஞ்சிகைகளில் வெளிவருந்த கவிதைகள் தேடிக்கண்டடைந்து தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றோடு 1999-ல் வெளிவந்த ‘நிறமற்றுப் போன கனவுகள்’ தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகள் இதில் மறுபதிப்புக் கண்டுள்ளன. தொகுப்பின் இறுதியில் இவருடைய பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. பாடல்கள் எனும்போது தாயகத்திலும், தமிழகத்திலும், நோர்வேயிலும் இறுவெட்டுகள், நடனங்கள், நாடகங்கள், அரங்க நிகழ்வுகளுக்காக எழுதப்பட்ட பாடல்கள் அவை.

அக்கவிதைகளின் பிரதிபலிப்பும் அவை ஏற்படுத்துகின்ற தாக்கமும் அடிப்படையானவை. விஜயேந்திரனின் கவிதைகளின் பேசுபொருள் வீரியம், அவை ஏற்படுத்தும் தாக்கம், அவை கடத்துகின்ற உணர்வு, கவித்துவ அழகியல், காலப் பிரதிபலிப்பு, காலம் கடந்து வாழக்கூடிய அக்கவிதைகளின் தன்மை என்பனவே இத்தொகுப்புருவாக்கத்திற்கான அடிப்படைகள்.

ஓளிப்படங்கள்:

தங்கவேல் கணபதிப்பிள்ளை



rooban.s@thaiveedu.com



Lower rates. Exceptional service.

Connect with an insurance company that puts clients first.

Discover why The Co-operators is the right choice
for your Auto and Home insurance.

Ask us about our significant discounts, 24-hour
Emergency Claims Service, free Identity Theft coverage
with our Home policies, and Accident Forgiveness
Endorsement option. All backed by our
Claims Guarantee.

Senthooran Punithavel

Phone: **416-396-0707**

Fax: 416-396-1221

Email: Senthooran_Punithavel@cooperators.ca

We've Moved
Our New Address

10 Milner Business Court - Unit 708
Scarborough, ON M1B 3C3

குறைந்த கட்டணங்கள் பெரும்பயன் நல்கும் சேவைகள்

வாழ்க்கையின் தலை முனிசிபல்பத்தூர்
எல் காப்புறுதி அமைப்பாடு தொடர்பு கொள்ளுகின்ற
ஒரு வகை காப்புறுதி சேவைகளுக்கு உகந்த நேரிடு
The Co-operators நிறுவனம் எளிப்பாக கண்டுகொள்ளுகின்ற
உங்களுக்கான கட்டணங்கள் குறியிடக்கூடிய பெற்றுக் கொள்ளுகின்ற
24 மணிக்கு தவசி கெப்போடு சேவை வழங்கப்படும்

Home Auto Life Investments
Group Business Farm Travel

the co-operators®
A Better Place For You®

ஏகவணி ஸ்ரீமி

த. சுப்ரஸி

எம் மத்தியில் வாழ்கின்றவர்களில் நண்பர் புனிதவேல் அவர்கள் சமூகத்துக்குப் பயன் தரும் பல்வேறு சேவைகளைச் செய்தும் படைத்தும் வருகின்றார். அவர் சமூக சேவை நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் நோக்கத்துடன் பராக்டில் பறந்தமை, மலை ஏறியமை, போர்த்துக்கல் நாட்டில் மிக நீண்டதாரம் நடந்தமை போன்றவற்றோடு தன்னை ஒட்டியவர்க்கு

தனது ஓய்வு நேரத்தை மிகவும் பயனுள்ளதாக மேற்கொள்ளப் புதிதாக வைரங்களுக்கு வண்ணம் தீட்டிப் படமாக்குதல் (Dimond Painting) முறையைக் கற்றறிந்து அதன் வண்ணம் சில படங்களுக்கு வண்ணமயமாக்கி ஓளிர வைத்தவர்.

இந்த வைர ஓவியம் Crystal Art எனவும் அழைக்கப்படுகின்றது. ஒரு படத்தை அல்லது வரைந்த ஓவியத்தை எடுத்து, அந்த ஓவியத்தின் மீது சிறிய ஓட்டப்படக்கூடிய கிறிஸ்ரல் களை ஒட்டி மேற்கொள்ளப்படுகின்றது. அதனைத் தனது தற்றுணிவாலும், விடாழுமயற்சியாலும், ஓய்வு நேரத்தைப் பயனுள்ள முறையில் செயற்படுத்தும் மனவலிமையாலும் செய்து முடித்திருக்கின்றார்.

அவரது முதலாவது முயற்சியாக ராதா - கிருஷ்ணருடைய படத்தைச் செய்து வெற்றி கண்டமை, அவரை மேலும் அந்த முயற்சியைத் தொடர வைத்தது. இரண்டாவது முயற்சியாக யேசு நாதரின் படத்தைச் செய்து திருப்தி கண்டார். வள்ளுவருக்கும் ஒரு படத்தைச் செய்ய வேண்டும் என அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். மூன்று அடி நீளமும், மூன்று அடி அகலமும் கொண்ட ஒரு படத்தை அவர் இந்த முயற்சியின் பயனாக மேற்கொண்ட வேளை, அந்தப் படம் முழுமைய டைய மூன்னர், அவருடன் சென்று அப்படத்தைக் கண்ணுற்றேன். மிக வியப்பாக இருந்தது.

இந்தப் படத்தினை அவர் செய்து முடிக்கக் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் வரை தனது நேரத்தைச் செலவிட்டுள்ளார். இதற்கான உள்ளீட்டுப் பொருட்களை வலைத் தளத்திலிருந்து பெற்றுக்கொண்டுள்ளார்.

வள்ளுவப் பெருந்தகையின் ஓவியத்தை இந்த வைர வண்ணத்தில் மின்ன வைக்க வேண்டும் என நினைத்து அதனை நிறைவேற்றித் தமிழ் இசைக் கலாமன்றத்திற்கு அன்பளிப்புச் செய்திருக்கின்றார்.

அத்தோடு நின்றுவிடாது, உள்ளங்கைக்குள் அடக்கக்கூடிய சிறிய நூலாக திருக்குறளை ஆங்கிலத்தில் அச்சிட்டு வெளி யீடு செய்திருந்தார். அந்த நூல் வெளியீடு தமிழ் இசைக் கலாமன்றத் தலைவர் ஸ்ரீபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.



ளையும் பொதுநலச் செயல்களில் ஈடுபடத் தூண்டி வருபவர். கண்டாவில் கிடைக்கும் பாவனைக்கு இனிப் பயன்படாது என்று ஒதுக்கிய பொருட்களைப் பிரயோசனமான முறையில் பயன்படுத்தி, அவை வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் வேறு நாட்டவருக்கு பயன்தருவகையில் கிடைக்கச் செய்தமை, தமிழ் முதியவர்களை மகிழ்ச்சியோடு கழிக்கப் பல வேறு இடங்களுக்குக் கூட்டிச் சென்றமை போன்றவற்றோடு



இன்னிசை வேந்தர் பொன் சுந்தரலிங்கம் அவர்கள் சில திருக்குறள்களை வயலின் வித்தகி தனதேவி மித்திரதேவாவி எதும் மிருதங்க வித்துவான் ரதிருபன் அவர்களின் மிருதங்க அணி இசைகளுடன் மிகச் சிறப்பாகப் பாடி சபையின்



பாராட்டைப் பெற்றுக் கொண்டார்.

இவ்விழாவில், திருவள்ளுவரைப் பற்றி பேராசிரியர் அழுது ஜோசப் சந்திரகாந்தன் அவர்களும் முனைவர் சிவகடாட்சம்

அவர்களும் உரையாற்றினர். பேராசிரியர் சந்திரகாந்தன் தன துரையில், ‘மேலைநாட்டு அறிஞர்களுள் வள்ளுவரைக் கண் டுகொண்டு வெளியிலாகுக்கு கொண்டு வந்தவர்களுள் ஜீ.யு.போப்பவர்கள் முக்கியமானவர். திருக்குறளை மொழி பெயர்த்துத் தமிழையும் திருக்குறளையும் உலகறியச் செய் தார் என்பதோடு, மேலை நாட்டவர்கள் தமிழைக் கற்று, தமி ழின் சிறப்பை அறிந்து, அதனை உலகறியச் செய்தார்கள் என்றார். தொடர்ந்து உரையாற்றிய முனைவர் சிவகடாட்சம் அவர்கள் திருவள்ளுவரைப் பற்றியும் அவர் எந்தச் சமயத் தைச் சார்ந்தவர் என்பதில் நிலவும் ஐயங்களையும் முதனிலைப் படுத்தியதோடு, திருநாவுக்கரசர் சமணத்தைத் தழுவி யிருந்தபோது திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார் என்பதையும், திருக்குறளுக்கு உரை எழுதிய ஏனையவர்கள் பற்றியும், திருக்குறளின் காலம் பற்றியும் எடுத்துரைத்தார். தொடர்ந்து முன்னெண்நாள் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினரான ஈழவேந்தன் அவர்கள் திருக்குறளின் சிறப்பினை எடுத்துரைத்து, இன்றைய அரசியல் நிலைமைகளையும் ஒப்பிட்டார்.

தொடர்ந்து மேடைக்குப் பக்கமாகப் புனிதவேல் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட ‘வைர வண்ணப் படத்தின்’ திரை வைத் தியக் கலாநிதி சிவாஜி அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

sivapalu@thaiveedu.com



கடலாவு களாவு!

- ஜூர் -

வேலனை ஒன்றியம் - பிரித்தானியா அமைப்பினரின் பத்தாண்டு நிறைவு விழாவில் முதன்முறையாக அரங்கேறி யது கடலளவு கனவு. மெய்வெளி படைப்பாளிகள் நாடகம் ஒன்றை வழங்கவிருக்கிறார்கள் என்ற செய்தி முன்கூட்டியே



தெரிந்த விடயம் என்பதால் என்னை ஆவலோடு இந்நிகழ் வக்குச் செல்லவைத்தது என்றால் மிகையாகாது.

புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் தாயகத்தைப் போன்று கல்வி என்ற கருவியை அடி நாதமாக எதிர்கால முன்னேற்றத்திற் குப் போற்றி வருகின்றது. பின்னைச் செல்வங்களான சிறார்களின் எதிர்காலத்தை கல்வியினாடாக நிர்ணயிப்பதில் பெற் றோர், உற்றோரின் பங்களிப்பு பெரும்பங்கு வகிக்கின்றது. அவ்வகையில் அவர்களும் அளவிலாக் கணவுகளுடன் பிள்ளைகளை வளர்த்து வருகின்றனர். அதே சமயத்தில் அந்தச் சிறார்களும் தமதம் கணவுகளால் தங்கள் எதிர்காலத்தின் சுபீட்சத்திற்குப் பாலம் கட்ட முனைகிறார்கள். எவருடைய கணவுகள் தகர்ந்து கலைக்கப்படுகின்றன எவருடைய கணவுகள் நிஜமாகப் போகின்றன என்ற முரண்பாடே கடலளவு கணவின் கதைக் கருவாகக் காணப்படுகின்றது.

எங்கள் நிகழ்வுகளில் பெரும்பாலான சமயங்களில் காணப்படுகின்ற ஓலிவாங்கி / ஓலிபெருக்கி சாதனங்களின் கோளாறுகளுடன் ஆரம்பித்தது கடலளவு கனவு. எவ்வளவு திறமை கொண்ட கலைஞரும் இவ்வாறான குளைபடிகளால் அவருடைய முழுமையான படைப்பாற்றலை வெளிக்கொணரச் சிரமப்படுவார். ஆனால் அவற்றைப் பொருட்படுத்தாது சிறார்கள் உட்பட அனைத்து மெய்வெளிக் கலைஞர்களும் செவ்வனே தங்களின் பாத்திரத்தினை நடித்தனர்.

நல்லதொரு பின்னனி இசையுடன் வண்ண வண்ண ஆடடகளும் விலங்குப் பொம்மை ஆடடகளும் அனிந்த சிறார்களின் நடனத்தோடு நாடகம் ஆரம்பமாகியது. ‘எனக்கு ஒரு கணவு இருக்கு’ என்று கதையின் நாயகி பார்வையாளர்களைப் பார்த்துத் தொனிக்க அதுவரை அங்குமிங்கும் சற்றே சலசலத்துக் கொண்டிருந்த அரங்கம் அமைதிகொண்டு மேடையை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கியது. சமகாலத்தில் முக்கியமாக பிரித்தானியா போன்ற புலம்பெயர் சமூகத்தில் அன்றாடம் நடைபெறுகின்ற அன்பின்பால் ஏற்படுகின்ற சிக்கல்களை நாடகத்தில் புடம் போட்டுக் காட்டினார்கள். தாய், தந்தை, மாமா, பாட்டி போன்ற சொந்தங்கள் அவர்களின் சுயநலக் கணவுகள் களியாட்டம் போடுவதைக் கலைஞர்கள் நன்றாக வெளிப்படுத்தினார்கள். இந்த நாடகத்

தில் இன்னுமொரு விசேஷமான விடயம் கதாநாயகி காட்சி கள் மாறுவதற்கு முன்னர் மேடையிலிருந்த ஓவியப்பலகை-யொன்றில் வரைந்த கிறுக்கல்கள்! அடா! இறுதிக் கட்டத் தில் கிறுக்கல்கள் போன்றிருந்தவை ஓர் ஓவியமாக ஒளிர்ந்தது. அந்த ஓவியம் ஒன்றே நாடகத்தின் முழுக்காட்சிகளையும் பிரதிபலிப்பது போன்று காணப்பட்டது. இது நாடக இயக்குனரின் திறமையைப் பறைசாற்றிக் கொள்கிறது.

ஒருசில விமர்சனங்களை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும் என்று கருதுகின்றேன். சில காட்சிகளில் தத்துப்பமாக நடிப்பதைத் தவிர்த்து மிகுந்த வியத்தகு வகையில் நடிப்பதாகத்



தோன்றியது. ஆங்கிலச் சொற்களை இக்கால உரையாடல்களில் தவிர்க்க முடியாதனினும் ஆங்கிலச் சொற்பாவனையை ஏற்ற வகையில் குறைத்திருக்கலாம். இது அன்றாட வாழ்க்கையின் பிரதிபலிப்பாகக் கதாசிரியர் எண்ணலாம். ஆனால் இது போன்ற மேடைகள்தான் தமிழ் மொழியை நிலைக்க வைக்கும் என்று உறுதியாக நம்புகின்றேன். சிந்தனைச் செறிவுட்டமிக்க இந் நாடகம் சோகமான முடிவைக் கொண்டதாக என் மனதுக்குத் தோன்றியது. இதை இரசிக்கும் சிறார்களுக்கு கனவுகளைத் தகர்க்கும் பெற்றோர்களைப் பற்றி எதிர்மறையான எண்ணங்களைத் தூண்டுமோ என்ற வோர் ஜயம் எனக்கு ஏற்பட்டது.

ஆனால் நாடகம் முடிந்த பின்னர் ஆரம்பித்த கரவொலி நிற்பதற்கு பல நிமிடங்கள் எடுத்தன. அவையோர் அுணவுரையும் சமார் நாற்பது நிமிடங்கள் கட்டிப் போட்டிருந்தது என்பது உண்மை. கரவொலி எழுப்பிக்கொண்டிருந்த என்கைகள் நன்றாக கணக்களை துடைக்க மறுத்தன. இந்தச் சிறப்பு இந்நாடகத்தை நெறியாள்கை செய்த திரு. சாம் பிரதீபன் அவர்களையே சாரும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

நான் நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய பயணத்தில் எனது மனது ‘வெண்பா வெண்பா’ என்று ரீங்கரித்துக் கொண்டிருந்தது. கையளவு மனசு கொண்டவர்களின் கடலளவு கனவுகளைக் கரைக்க வேண்டாமே!

info@thaiveedu.com





வன்னியில் விருதுக்கூட்டுத் தின் முந்து பேராசிரியர் கலாந்து பியான். பூலோகசிங்கம் - வே. விவேகானந்தன்

வீரம் செறிந்த வன்னி மண்ணிலே, செட்டிக்குளம் என்னும் ஊரிலே, செல்வமும் செல்வாக்கும் பெற்று, வாழ்ந்து வந்த பொன்னையா உடையார் சோதிரத்தினம் இணையருக்கு மகனாக, 1936-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி பொன். பூலோகசிங்கம் பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை செட்டிக்குளம் அரசினர் தமிழ்ப் பாடசாலையிலும், இடைநிலை மற்றும் உயர்தரக் கல்வியை யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியிலும் கற்றார்.

உயர்தரக் கல்விப் பர்ட்சையில் திறமைச் சித்தி பெற்ற அவர், 1958-ம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்திற் குப் பிரவேசித்தார். அங்கு தமிழ் மொழியை சிறப்புப் பாடமாக எடுத்து, பேராசிரியர்கள் ச. வித்தியானந்தன், ஆ. சதாசிவம், வி. செல்வநாயகம், ச. தனஞ்சயராஜசிங்கம் ஆகியோரிடம் கற்றுத் தனது தமிழறிவைக் கூர்மைப்படுத்தி 1961-ம் ஆண்டு முதலாம் வகுப்புச் சித்தியினைப் பெற்றார்.

1963-ம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகப் புலமைப் பரிசில் பெற்று, வண்டன் ஒக்ளபோர்ட் பல்கலைக்கழகத்தில், திராவிட மொழியில் அறிஞர் பேராசிரியர் தோமஸ் பரோ அவர்களின் மேற்பார்வையில், மொழியில் ஆய்வினை மேற்கொண்டார். இரு வருடங்கள் ஆய்வினை மேற்கொண்ட அவர், 1965-ம் ஆண்டு கலாநிதிப் பட்டப் படிப்பினை நிறைவு செய்தார். அதன் மூலம் வன்னிப் பிரதேசத்தில் கலாநிதிப் பட்டம் பெற்ற முதலாவது நபர் என்னும் பெருமைக்கு ரியவரானார். எட்னப்ரோப் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் எஸ். பிற்கோடர் என்பவருடன் இணைந்து இரண்டாம் மொழி கற்பித்தல் தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொண்டிருந்தார்.

1965-ம் ஆண்டு இலங்கை திரும்பிய பூலோகசிங்கம் அவர்கள், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கொழும்பு வளாகத்தில், தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பதவி ஏற்றார். அக்காலகட்டத்தில் இலங்கைப் பல்கலைக்கழக வளாகங்களில்,

தமிழ் மொழிப் பாடத்திட்டத்தில், இந்திய இலக்கியங்களுக்கும் அவற்றைப் படைத்தவர்களுக்குமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. அதனால் ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு பற்றி விரிவாகப் பயிலும் வாய்ப்பு, பல்கலைக்கழக மட்டத்தில்கூட இல்லாதிருந்தது. ஈழத்தமிழ் இலக்கியத்துக்கும் படைப்பாளர்களுக்கும் தனித்துவம் உண்டு. தனி வரலாறு உண்டு. அவை விரிவாக ஆராயப்பட வேண்டும் என ஆர்வம் கொண்ட பூலோகசிங்கம் அவர்கள், அப்போதைய தமிழ்த் துறைத் தலைவராக விளங்கிய பேராசிரியர் ஆ. சதாசிவம் அவர்களுடன் இணைந்து உருவாக்கிய பாடத்திட்டத்தில், ‘�ழத்துத் தமிழ் இலக்கியம்’ என்னும் ஒரு பாடத்தையும் இடம்பெற்று செய்தார். இதன் மூலம் ஈழத்தமிழ் இலக்கியத்தை வெளிச்சுத்துக்குக் கொண்டுவந்த பெருமை இவரைச் சாரும்.

மிக எளிமையாகப் பழகும் பண்பினை இயல்பாகக் கொண்டிருந்த பூலோகசிங்கம் அவர்கள், கொழும்பு, களனி, பேராதனை ஆகிய பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய காலங்களில் மாணவர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார். அத்துடன் மாணவர்களும் உயர் கல்வித் துறைசார் ஆய்வாளர்களும் பயன் பெறும் வகையில் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதி சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளியிட்டார். இவர் எழுதிய சைமன் காசிச்செட்டி அவர்கள் தந்த தமிழ்ப் புலவர் சரிதம், தமிழ் இலக்கியத்துக்கு நாவலர் புரிந்த பணி, கனகி புராணம், பாவலர் சரித்திரி தீபகம், பதிப்புப் பேராசிரியர் தாமோதரம்பிள்ளை, ஆயிரத்து எண்ணாறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் ஆகிய ஆறு ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்ட தொகுதி ‘தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெரு முயற்சிகள்’ என்னும் பெயரில் 1970-ம் ஆண்டு வெளிவந்தது. இந்த நூலில் தமிழ் இலக்கியத்துக்கு ஈழத்து அறிஞர்கள் ஆற்றிய பணிகள் விரிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது. அத்துடன் இந்த நூல், சிறந்த ஆய்வு நாலுக்கான இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருதினைப் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் மொழிக்குப் பெரும் தொண்டு ஆற்றிய, பத்தொன்ப

தாம் நூற்றாண்டில் வாழ்ந்த பேரறிஞர், ஆனஸ்ட் சதாசிவம் பிள்ளை அவர்கள், இலங்கையிலும், இந்தியாவிலும் வாழ்ந்த புலவர் பெருமக்கள் பற்றிய வரலாற்று நூலை, ‘பாவலர் சரித்திர தீபகம் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன்’ என்னும் தலைப்பில் எழுதியிருந்தார். அந்த நூலைத் தேடி



எடுத்து மீள்பதிப்பு செய்வதற்கு, கொழும்புத் தமிழ்ச் சங்கம் 1975-ம் ஆண்டு முன்வந்தபோது, பூலோகசிங்கம் அவர்கள் முன்னின்று செயற்பட்டு அதன் முதலாவது பாகத்தை 1976-ஆம் ஆண்டும் இரண்டாவது பாகத்தை 1979-ம் ஆண்டும், பதிப்பித்து வெளியிட்டார். 1990-ம் ஆண்டு இந்து கலாச்சார அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இந்துக் கலைக்களஞ்சியம் என்னும் கலைக் களஞ்சியத்தினைத் தொகுத்து வெளியிட்டார். 1993-ஆம் ஆண்டு ‘சமூம் தந்த நாவலர்’, ‘நாவலர் பண்பாடு’, ‘கிலப்பதிகார யாத்திரை’ போன்ற பல இலக்கிய நூல்களையும் வெளியிட்டுள்ளார். ஆறுமுகநாவலரின் சமய, தமிழ்ப் பணிகளில் ஆர்வம் கொண்ட இவர், இலங்கையில் ஆறுமுகநாவலர் சபையில் அங்கத்தவராக இருந்தார். ஆறுமுகநாவலர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட போது, நாடளாவியர்தியில் நடைபெற்ற விழாக்களில், சொற்பொழிவுகள் ஆற்றியும், கருத்தரங்குகளில் பங்கு கொண்டும் சிறப்பித்தார். யாழ்ப்பாணத்தில் ஆறுமுகநாவலர் மேற்கொண்ட சமுதாயப் பணிகளையும் இளம் தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காக, ஆதாரங்களுடன் பல கட்டுரைகளை எழுதி வெளியிட்டார்.

பண்டைத் தமிழ் இலக்கியத்தில் அகப்பொருள் நெறி, தந்தை விடுதாது, வன்னி நாட்டின் வரலாறு, கோணேசர் கல் வெட்டு, முருக வழிபாட்டின் தோற்றும் வளர்ச்சியும், தமிழ் இலக்கண விசாரம், பத்தொன்பதாம் நூற்றாண்டு ஸமத்துத் தமிழ் வளர்ச்சி, ஸமத்துப் புராணங்கள், பதினெட்டாம் நூற்றாண்டு வரையான ஸமத்துத் தமிழ் இலக்கியம், என ஏராளமான கட்டுரைகளைப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதியுள்ளார். 2017-ம் ஆண்டு ‘தமிழ் ஆய்வுச் சிந்தனைகள்’ என்னும் நூல் வெளிவந்தது. Poet Thambimuthu- a profile என்னும் ஆங்கில நூலையும் எழுதியுள்ளார். 1974-ம் ஆண்டு இலங்கையில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை யாழ்ப்பாணத்தில் நடத்திய ஏற்பாட்டுக் குழுவினருடன் இணைந்து பெரும் பங்காற்றினார். இவரது பணிகளைப் பாராட்டி இலங்கை அரசு 1993-ம் ஆண்டு ‘கலா கீர்த்தி’ பட்டமளித்துக் கொள்வித்தது. இப்பட்டத்தினைப் பெற்ற முதலாவது தமிழர் என்னும் பெருமையும் இவருக்குக் கிடைத்தது. 1965-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு வரை கொழும்புப் பல்கலைக்கழகம், களைப் பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணிபுரிந்த பூலோகசிங்கம் அவர்கள் 1997-ம் ஆண்டு ஓய்வு பெற்று, அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்து, சிட்னி நகரில் குடியேறினார்.

அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயந்த பூலோகசிங்கம் அவர்கள் தொடர்ந்தும் தமிழ்ப் பணியாற்றுவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் பல கட்டுரைகளை எழுதி வந்தார். குறிப்பாக ‘கலப்பை’ என்னும் சஞ்சிகையில் ஸமத்து சைவமும் பாரம்பரியமும், நட்புக்கு எல்லை, வீரவனிதையின் சோக முடிவு, இணைபிரியா அன்றில், ஏ.ஜே. கனகரத்தினா நினைவைலைகள், சாசாப் கதைகள், பெண்கொலை புரிந்த நன்னன் போன்ற பல கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். இவ்வாறு சுறுசுறுப்பாகச் செயற் பட்டு வந்த பேராசிரியர் பூலோகசிங்கம் அவர்கள் பின்னர் நோய்வாய்ப்பட்டு 2019-ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் பத்தொன்பதாம் திகதி தனது எண்பத்திமுன்றாவது வயதில் சிட்னி நகரில் அமரத்துவம் அடைந்தார்.

பேராசிரியர், பதிப்பாசிரியர், நூலாசிரியர், எழுத்தாளர், ஆய்வாளர் எனப் பன்முக ஆளுமை கொண்ட பூலோகசிங்கம் அவர்கள் தமிழ் மொழிக்கும் சைவ சமயத்துக்கும் ஆற்றிய பணிகள் அளப்பரியனவாகும். இவரது மறைவின் போது, ‘புலமைப் பாரம்பரியத்தின் உன்னத அடையாளம் பொன் பூலோகசிங்கம்’ என யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் என். சண்முகவிளங்கம் அவர்கள் தனது அஞ்சலிக் குறிப்பில் தெரிவித்திருந்தார். இத்தகைய கல்விச் சான் ரோர்கள் என்றும் தமிழ் மக்களால் நினைவு கூரப்பட வேண்டியவர்களாவர்.



vivekananthan.v@thaiveedu.com



இன்சொற் சான்றோன் பூர்வீகன்

தாய்வீடு இதழின் வழியாக எழுத்தாளராக அறியப்பட்ட, பூர்வீகன் என்ற புனைபெயரைக் கொண்ட வைத்திலிங்கம் வெலுப்பிள்ளை அவர்கள் இவ்வுலக வாழ்வை நீத்த செய்தி,

தன் இரங்கல்களையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.

தாயகத்தில் கரவெட்டியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், கற்கும் காலத்தில் சிறந்த மாணவராகவும் சமூக அக்கறை கொண்டவராகவும் இருந்திருக்க வேண்டும் என்பதை அவருடைய பிற்காலப் பணிகள் எமக்கு உணர்த்துகின்றன. பேராசியர் சிவத்தம்பி அவர்களின் தந்தையார் கார்த்திகேச தன்னுடைய ஆசிரியர் எனக் குறிப்பிடுவதிலிருந்து இவருடைய கல்விப் பின்புலம் தெரிகின்றது. பேராசிரியரைப் பற்றி இவர் எழுதிய ஒரு கட்டுரை, இருவருக்குமான நெருக்கத்தையும் வெளிப்படுத்துகின்றது.



கணக்காளரான இவர், பணியாற்றத் தொடங்கிய பரப்பு, இவருடைய சிந்தனைகளையும் சமூக ஈடுபாட்டையும் விரிவுபடுத் தவஸ்லதாக அமைந்துவிட்டதுதான் சிறப்பு. இலங்கையின் பெருந்தோட்டத்துறைக் கூட்டுத்தாபனத்தின் கணக்காளர் பணி என்பது செல்வாக்கு மிக்க உயர் பணி என்பதைப் பலரும் அறிவர். இலங்கை அரசின் அமைச்சர்கள் பலரோடும் பணி தொடர்பில் நெருக்கமாக இருந்திருக்கின்றார் என்பதும் தெரிய வருகின்றது. மலையகம் உட்பட இலங்கையின் பல பாகங்களுக்கும் இவர் பணி தொடர்பில் பயணித்திருந்ததை இவருடைய கட்டுரைகள் வாயிலாகத் தெரிந்துகொள்ளலாம். ஆனால் எம்மோடு பழகும் காலத்தில் தான் வகித்த உயர் பணி குறித்து, எம்மோடு பேசிக்கொண்டதில்லை.

இவர், தாய்வீடு இதழில் எழுத ஆரம்பிக்கும்போது, அவருடைய எழுத்தும், அதன் நோக்கும் சாதாரணமாகத்தான் இருக்கும் என்ற பொதுவான கருத்தே இருந்தது.

இவர் எழுதத் தொடங்கிய பின்னர், இவருடைய எழுத்துகளுக்குள் இந்தச் சிறப்புகளை நாம் உணர்த் தொடங்கிய போது ஆச்சரியமாக இருந்தது. அழகும் ஆழப்பொருளும்

எமக்குப் பெருந்துயரைத் தருகின்றது. அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்குத் தாய்வீடு இதழ்

கொண்டதாக இவர் எழுத்துகள் அமைந்திருந்தன. உண்மை களும் சமூகப் பொறுப்புகளும் அவர் எழுத்துகளுக்குள் இருந்தன.

ஜம்பது ஆண்டுகளுக்கு முந்தைய, இலங்கையில் வாழ்களச் சூழல்களையும் அரசு உத்தியோகத்தர்களின் வாழ்வையும் பிரதேச அமைவுகளையும் பல ஊர்களின் வரலாற்றுக் குறிப் புகளையும் இவர் படைப்புகள் அழகுறப் பதிவு செய்திருக்கின்றன. இவர் யார் என்பதை எமக்கு அறிவித்தவை இவருடைய எழுத்துகள்தான்.

தாய்வீடு இதழோடு, பேரன்புடன் உறவுகொண்ட ஒரு வாசகர், எழுத்தாளர் இவர். மாதந்தோறும் பத்துக்கு மேற்பட்ட இதழ்களைப் பெற்றுக்கொள்ளும் இவர், தனக்கு வேண்டிய வர்களுக்கு அவ்விதம் களைக் கொடுத்து மகிழ்வார். பல நண்பர்களுடன் இணைந்து தாய்வீடு இதழுக்கு நன்கொடை வழங்கும் முயற்சியையும் மேற்கொண்டார். தாய்வீடு, நன்கொடை தவிர்த்து, அவர் அன்பை மட்டுமே ஏற்றுக்கொண்டது.

தடியின்றி நடக்கின்ற தள்ளாத நிலையிலும் தாய்வீடு நடத்தும் எழுத்தாளர் சந்திப்புகளுக்கு வருவார். அதிகமாகப் பேசமாட்டார். ஆனால், அளவாகப் பேசவார்.

ஆங்கிலத்திலும் புலமைகொண்ட இவர், உள்ளூர் அரசியலையும் நன்கு அறிந்து அவற்றிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் வாழும் பகுதியில் போட்டியிடுகின்ற தமிழ் வேடபாளர்களுக்கான பரப்புரைப் பணிகளிலும் ஈடுபட்டிருக்கின்றார்.

மென்மையான சுபாவமும் இனிமையான சொற் பயன்பாடும் கொண்ட இவர், உறவுகளைப் பேணும் நல் மனிதராக வாழ்ந்தார். இந்த மண்ணிலே குடும்பமும் சுற்றமும் சமூகமும் போற்றவல்லவராக நிறைவான வாழ்வை வாழ்ந்து, இவ்வுலகில் இருந்து விடைபெற்றிருக்கின்றார்.

பூர்வீகன் அவர்கள் தாய்வீடு இதழில் மட்டுந்தான் எழுதியிருக்க வேண்டும் என என்னுகின்றோம். அவருடைய படைப்புகள் யாவும் அழகுறத் தொகுக்கப்பட்டு நல்லதொரு நூலாக வெளியிடும் பணிகளை நாம் தொடங்கியிருந்தோம். பூர்வீகன் அவர்கள் வாழும் காலத்திலேயே அந்த வெளியீடு நடைபெறவேண்டும் என விரும்பியிருந்தோம். அதற்குள் பூர்வீகன் அவசரப்பட்டுவிட்டாரா? இல்லை நாம் தாமதமாகி விட்டோமா எனத் தெரியவில்லை. எனினும் பூர்வீகன் அவர்களின் நூல் வெளிவரும்.

நல்ல மனிதராகவும் சான்றோனாகவும் வாழ்ந்து, தன்னுடைய வாழ்வைப் பல வடிவங்களிலும் பதிவுசெய்துவிட்டு, இவ்வுலகை நீத்திருக்கும் பூர்வீகன் அவர்களின் நினைவுகள் என்றும் எம்மோடிருக்கும்.



பெண் விடுதலைக்குப் போராட்டம் பெருமகளார் இராமநாதன் கல்லூரி முதல் அநியர்

- கா. இந்திரபாலா -

ஐர

லை 7, 1860, மகாத்மா காந்தி பிறப்பதற்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன். தென்கிழக்கு லண்டனில் பிக்லி (Bickley) என்னும் இடத்தில் வைத்தியர் ஒருவருக்கு மகள் ஒருவர் பிறந்தார். பெண்களுக்கு வாக்குரிமையே இல்லாத காலம் அது. விக்டோரியா மகாராணி பிரித்தானியப் பேரரசின் தலைவியாக, இந்திய சாம்ராச்சியத்தின் பேரரசியாக ஆண்டபோதிலும், பெண்களுக்கு ஆண்களுடன் சமத்துவமான நிலை பலவகையில் மறுக்கப்பட்டிருந்தது.

இப் பெண் பிள்ளையின் தந்தையார் பெண்களுக்குச் சமத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை ஆதரித்தவர். தன் மகள் அத்தகைய சமத்துவத்தை அனுபவிக்க வேண்டும் என விரும்பியிருப்பார். அந்தச் சமத்துவம் அவர் மகளுக்குக் கிட்டாது போனாலும், அதற்காகத் தன் வாழ்நாள் முழுக்கப் போராடும் ஒருவராக அப் பெண்மணி வளர்ந்து பெயர் பெற்றார். இறுதியில், யாழ்ப்பாணத்தில் பெண் பிள்ளைகளின் கல்விக்காகப் பணி புரியச் சென்று, 1917-ல் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்.

புலொரென்ஸ் பார்:

யார் இந்தப் பெண்மணி? அவர் யாழ்ப்பாணத்தில் பணிபுரிந்த கல்லூரியிடன் தொடர்புடைய பலருக்கு இவரைப் பற்றித் தெரியாமல் இருக்கும். இவர் பெயர் புலொரென்ஸ் பார் (Florence Farr). இவர் தாயார் மேரி எலிஸபெத் (Mary Elizabeth); தந்தையார் வில்யம் பார் (Dr. William Farr).

இளவயதுக் கல்வி:

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பெண் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவது அரிதாகவே காணப்பட்டது. அதற்கான வசதிகளும் இருக்கவில்லை. புலொரென்ஸ் பிறந்த ஆண்டளவில் இங்கிலாந்தில் 40% பெண்கள் எழுத்தறிவு பெற்றிருக்கவில்லை எனக் கணிக்கப்பட்டுள்ளது.

புலொரென்ஸ் பிறப்பதற்கு ஏழாண்டுகளுக்கு முன் Cheltenham Ladies College என்ற ஒரு பாடசாலை பெண் பிள்ளைகளுக்காக அமைக்கப்பட்டது. அது இன்று இங்கிலாந்தில்



ஒரு பிரபல பெண் கல்வி நிறுவனமாக விளங்குகிறது. பெண்ணுரிமைகளை ஆதரித்த ஒருவர் தந்தையாக இருந்தமை

யால் புலொரென்ஸ் இப் பாடசாலையில் படிக்கும் வாய்ப் பைப் பெற்றார்.

இங்கிலாந்தில் பெண்களின் சுதந்திர வாழ்க்கைக்குத் தடையாகக் காணப்பட்ட கடும் ஒழுக்க நெறிகளுக்கு எதிராகவும், பெண்களுக்கு மறுக்கப்பட்ட கல்வி உரிமையைப் பெறவும், பெண்களைப் பாதித்த சட்டங்களைச் சீர்திருத்தவும் பெண்களின் இயக்கங்கள் 1850-களில் இருந்து குரல் எழுப்பத் தொடங்கின. மிக முக்கியமாக, அரசியலில் பெண்களுக்கு வாக்குரிமை கோரும் இயக்கங்கள் தோன்றின. இவற்றுள் ஒரு முன்னோடியாகக் கருதப்படுவது 1857-ல் இயங்கத் தொடங்கிய Langham Place Circle என்ற பெண்கள் குழு ஆகும்.

இத்தகைய ஒரு பின்புலத்தில் பாடசாலைக்குச் சென்ற புலொரென்ஸ் அக் காலத்து, அதாவது, விக்டோரியா ஆட்சிக் கால, ஒழுக்கநெறிக் கட்டுப்பாடுகளை (Victorian morality) உடைத்துக் கிளர்ந்தெழும் இளம் பெண்ணாக மாறியது வியப்பாகாது. அவருக்குப் பாடசாலை கொடுத்த கல்வி ஆண்களுடன் சமமாகப் போட்டியிடும் தகுதியைப் பெறுவதற்கான கல்வி. அது தன்னை ஓர் இறுக்கமான கட்டமைப் புக்குள் முடக்கி விட்டதாக அவர் கருதினார். அவர் விரும்பிய விடுதலையை அது கொடுக்கவில்லை.

பல்கலைக்கழகம்:

புலொரென்ஸ் பிறந்த காலத்தில் இங்கிலாந்தில் இருந்த பல்கலைக்கழகங்களுக்குப் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. முதல் முறையாக 1868-ல் லண்டன் பல்கலைக்கழகம் ஒன்பது பெண்களுக்குப் பட்டப்படிப்புக்கு இடமளித்த போதி வும், இறுதிப் பரீட்சையில் அவர்கள் சித்தியடைந்ததும் வெறும் சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டது. ஆண்களுக்குக் கொடுத்ததுபோல் பட்டம் (degree) வழங்க அதிகாரம் இருக்கவில்லை. 1878-ல் இருந்துதான் பெண்களுக்கும் பட்டம் வழங்கும் அதிகாரம் பல்கலைக்கழகத்துக்குக் கிடைத்தது.

இப்படியான சூழ்நிலையில் புலொரென்ஸ் தன் பாடசாலைப் படிப்பை முடித்துவிட்டு லண்டன் பல்கலைக்கழகத்தில் (Queen's College நிறுவனத்தில்) மேற்படிப்பைத் தொடங்கி னார். அக்காலத்துக் கல்வி முறை அவருக்குத் திருப்தியைக் கொடுக்கவில்லை. பரீட்சைகள் மூலம் ஒருவர் தகைமையை நிர்ணயிப்பது பொருத்தமானதாக அவர் கருதவில்லை. இதனால் பரீட்சைகளை வெறுத்தார். பல்கலைக்கழகத்துப் பரீட்சை எதனையும் எடுக்காது வெளியேறினார்.

வாழ்க்கையோட்டம்:

முதலில் அவர் பாடசாலை ஒன்றில் கற்பிக்க விரும்பி ஆசிரியராக நியமனம் பெற்றார். அத் தொழில் அவருக்கு அதிக திருப்தியைக் கொடுத்ததாகத் தெரியவில்லை. கலைகளில், சிறப்பாக இசை, ஓவியம், நாடகம் ஆகியவற்றில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. அழகிய தோற்றமும் நடிப்புத் திறனும் பெற்றிருந்த புலொரென்ஸ், இரண்டு ஆண்டுகளில்

ஆசிரியத் தொழிலைக் கைவிட்டு நாடகத் துறைக்குள் நுழைந்தார்.

தொல்கால மதங்களின் கருத்துக்களாலும் கிரியைகளாலும் கவரப்பட்ட புலொரென்ஸ், அக் கிரியைகளில் இருந்து கலைகள் தோன்றிய வரலாற்றையும் ஆர்வமுடன் ஆய்வு செய்து, இந்த முடிவுக்கு வந்தார்: ‘there is a magic about all arts, because all the arts can be traced to old religions’ (எல்லாக் கலைகளிலும் ஒரு மந்திரசக்தி உண்டு, ஏனெனில் எல்லாக் கலைகளும் தொல்கால மதங்களில் இருந்து வந்தவை).

இத்தகைய கருத்தில் நம்பிக்கை கொண்ட அவருக்கு, நடிப்பதும் நடனம் ஆடுவதும் இசைக் கருவி வாசிப்பதும் ஒரு கிரியையாகவே அமைந்தது. விரைவில், நாடகங்களில் நடிப்பதே தனக்கு மிகவும் பொருத்தமான தொழில் எனக் கண்டு கொண்டார்.

பிரபல நடிகர்:

தன் நடிப்புத் திறனை அரங்கில் விளக்கிய புலொரென்ஸ் அக் காலத்தில் எழுச்சி பெற்றுக்கொண்டிருந்த பல இளம் நாடகாசிரியர்களுடைய நட்பைப் பெற்றார். அவர்களுள் இருவர் அவருடைய உற்ற நண்பர்களாகினர். இருவரும் பின்னர் ஆங்கில இலக்கிய வரலாற்றில் சிறப்பிடம் பெறுவார்கள். ஒருவர் சிறந்த ஆங்கில நாடகாசிரியராகப் போற்றப்படும் பெர்நாட் ஷோ (Bernard Shaw). மற்றவர் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞராகிய வில்யம் பட்லர் யேற்ஸ் (William Butler Yeats). இருவரும் அய்ர்லாந்துக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

ஷோ மற்றும் யேற்ஸ் ஆகியோருடைய நாடகங்களில் மட்டுமல்லாது, பிற நாடகங்களிலும் புலொரென்ஸ் நடித்து, லண்டன் நகரின் பிரசித்தி பெற்ற West End நாடக அரங்குகளில் நடிக்கும் பிரபல நடிகராகப் புகழ்பெற்றார். நவீன நாடகத்தின் தந்தை என மேற்குலகில் பாராட்டப்படும் நோர்வே நாடகாசிரியராகிய ஹென்ரிக் இப்செனின் (Henrik Ibsen) நாடகங்களில் இங்கிலாந்தில் நடித்த முதலாவது நடிகையாகவும் புலொரென்ஸ் புகழ்பெற்றார். நடிப்புடன் நிற்காது, நாடக இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இவர் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இக் காலத்தில் ஒரு நாவலையும் எழுதியிருந்தார் (The Dancing Faun).

பொன்மய உதயம்:

நாடகங்களில் நயம்பட நடித்து முழு முச்சாகக் கவனம் செலுத்திய காலத்திலும் புலொரென்ஸ் தன் முதல் குறிக்கோள் ஆகிய பெண் விடுதலையைப் புறக்கணிக்கவில்லை. இதில் அவர் செலவிட்ட நேரத்தின் காரணமாக பெர்நாட் ஷோவின் சீற்றத்துக்கும் இலக்காகினார்.

பெண்களைக் கட்டுப்படுத்திய விக்டோரிய ஒழுக்க நெறியிலிருந்து தன்னையும் பிற பெண்களையும் விடுவிக்கச் சங்கறப்பம் கட்டிய புலொரென்ஸ், பெண்களை ஆண்கள் கட்டுப்ப

உத்தும் சமூக அமைப்புக்குத் தன்னுடைய பாரம்பரிய மத மும் அதனைத் தோற்றுவித்த பின்புலப் பண்பாடும் தான் காரணம் என்ற முடிவுக்கு வந்தார். இதனால், அக் காலத்துப் பிற மேற்கத்திய சீர்திருத்தவாதிப் பெண்களைப் போன்று, தன் பாரம்பரிய மதத்திலிருந்து விலகிச் சென்றார்.

முதலில் அவர் பெண்களை அடிமைப்படுத்தாத தொல்கால மதங்களில், சிறப்பாக எகிப்திய மதம் மற்றும் ஜேரோப்பாவின் பேகன் (Paganism) மதம், ஆகியவற்றை ஆராய்ந்து, கட்டுரைகள் எழுதி, இவற்றில் ஈடுபாடு கொண்டார். இதன் ஒரு விளைவு Golden Dawn (பொன்மய உதயம்) என்ற சுருக்கப் பெயரால் வழங்கிய மதக்குமுடைச் சேர்ந்தமையாகும். இக் குழுவின் முழுப் பெயர்: Hermetic Order of the Golden Dawn. இதில் யேற்ஸ் கவிஞரும் சேர்ந்திருந்தார். இவர்கள் வழிபாடு நடத்திய கோயில் Isis-Urania Temple என்ற பெயரைப் பெற்றிருந்தது.

இக் காலப் பகுதியில் புலொரென்ஸ் ஒரு நடிகரை (ஏட்வர்ட் எமெரி / Edward Emery) மணம் முடித்தார். ஆனால் நான்கு ஆண்டுகளின் பின் கணவர் அமெரிக்காவுக்குச் சென்று, திரும்பி வரவே இல்லை. இதனால் புலொரென்ஸ் விவாகரத்துச் செய்துகொண்டார்.

வேதாந்தம்:

இருபதாம் நூற்றாண்டு விடிந்த காலமாளில் தன் பழைய மத நம்பிக்கைகளைக் கைவிடத் தொடங்கி, இறையியலிலும் (theosophy) கீழைத்தேச மதங்களிலும் புலொரென்ஸ் தன் கவனத்தைத் திருப்பினார். இந்திய வேதாந்தக் கருத்துக்களைக் கற்றின்து, அவை பற்றி எழுதியதுடன், அக் காலத்தில் பிரபலமடையத் தொடங்கிய பிரம்மஞான சபை எனத் தமிழில் வழங்கும் Theosophical Society என்ற நிறுவனத்தில் சேர்ந்தார் (இன்று இதன் தலைமைப்பீடும் சென்னையில் உள்ளது).

பிரம்மஞான சபை:

லண்டனில் 1890-களில் பிரம்மஞான சபையின் செல்வாக்குப் பெருகுவதற்குக் காரணமாக இருந்தவர் அனீ பெசன்ட் (Annie Besant) ஆவார். இவர் பெண்ணுரிமைக்கு மட்டுமல்லாது, ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த அயர்லாந்துக்குச் சுயாட்சி (Home Rule) கோரி நடைபெற்ற இயக்கத்தில் பெரும் பங்கு கொண்டு, பின்னர் இந்தியாவுக்குச் சென்று இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்ட ஒரு பிரமுகர் ஆவார். இந்திய விடுதலைக்குப் போராடிய இந்திய தேசியக் காங்கிரஸின் முதல் பெண் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர் அனீ பெசன்ட். இவர் தலைமையில் இயங்கிய லண்டன் பிரம்மஞான சபையில் புலொரென்ஸ் சேர்ந்தமை வியப்புக்குரியதல்ல.

பெண்ணின் நூற்றாண்டு:

இருபதாம் நூற்றாண்டில் பெண்விடுதலை நிகழும் எனப் புலொரென்ஸ் திடமாக நம்பினார். அவர் 1910-ல் எழுதிய

Modern Woman: Her Intentions என்ற நூலின் முன்னுரையில் இதனை வெளிப்படுத்தினார்: ‘This is to be the Woman’s Century. In it she is to awake from her long sleep and come into her kingdom.’ (இது பெண்ணின் நூற்றாண்டாகப் போகிறது. இதில் அவள் தன் நீண்ட தூக்கத்திலிருந்து எழுந்து தன் இராச்சியத்துக்கு வருவாள்.)

அதே காலத்தில் ஆணாதிக்கம் மேலோங்கிய பிரித்தானிய அரசாங்கம் பெண்ணுரிமை தொடர்பாக எத்தகைய கொள்கையைக் கடைப்பிடித்தது என்பதை உணர்ந்து கொள்ள ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம். 1910-ல் பிரித்தானிய அரசாங்கத்தில் உள்ளாட்டு அமைச்சராக (Home Secretary) இருந்தவர் வின்ஸ்டன் சேர்ச்சில் (Winston Churchill). இவர் 20-ம் நூற்றாண்டு இங்கிலாந்தின் வீரர்களுள் ஒருவராக இன்று போற்றப்படுவார்.

1910 நவம்பர் 18-ல் ஏறக்குறைய 300 பெண்கள் வாக்குரிமை கோரிப் பாராஞ்மன்றத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றனர். சட்டத்தை மீறும் பெண்களைக் கைது செய்யும்படி சேர்ச்சில் பொலிசாருக்கு உத்தரவிட்டிருந்தார். பொலிசார் இப் பெண்களைத் தாக்கியது மட்டுமன்றி, முறைகேடான வகையிலும் நடந்து கொண்டனர். நூற்றுக்கும் மேலான பெண்கள் கைது செய்யப்பட்டனர். பலருக்கு மருத்துவ உதவி தேவைப் பட்டது. இந்த நிகழ்ச்சி இங்கிலாந்தின் வரலாற்றில் 1910 Black Friday என்ற பெயரைப் பெற்றுள்ளது.

இராமநாதன் சந்திப்பு:

பிரம்மஞான சபையில் புலொரென்ஸ் ஈடுபட்டிருந்த காலத்தில் ஓர் எதிர்பாராத சந்திப்பு அவர் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை உண்டு பண்ணியது. இலங்கையில் அரசியலிலும் சமயத் துறையிலும் ஒரு பிரமுகராக அக்காலத்தில் விளங்கிய பொன்னம்பலம் இராமநாதன் 1902-ல் சமய விரிவு ரைகள் ஆற்றுவதற்கு லண்டன் சென்றிருந்தார். அப்பொழுது புலொரென்ஸ் அவரைச் சந்தித்தார்.

இலங்கையில் சைவப் பெண் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக ஒரு பாடசாலையை நிறுவுவதற்குத் தான் திட்டமிட்டிருப்பதாக அப்பொழுது இராமநாதன் தெரிவித்தார். இதைக் கேட்டதும், அப்படி ஒரு பாடசாலை நிறுவப்படும் காலத்தில் தான் வந்து உதவத் தயார் என புலொரென்ஸ் இராமநாதனுக்கு வாக்குக் கொடுத்தார்.

இலங்கைப் பயணம்:

பத்து ஆண்டுகளின் பின், 1912-ல், இராமநாதனிடம் இருந்து ஒரு நற்செய்தி கிடைத்தது. திட்டமிட்டபடி கட்டடங்கள் அமைக்கப்பட்டுப் பெண்களுக்கான பாடசாலையைத் தொடங்கும் கட்டம் வந்துவிட்டாக இராமநாதன் அறிவித்திருந்தார். புலொரென்ஸ் தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்றுவிட்டு, உற்ற நண்பர்களுக்கும் உறவினர்க்கும் தன் திட்டங்களை அறிவித்து, இலங்கைக்குப் புறப்படத் தயாராகி, செப்ரெம்பர் 5-ல் SS Leicestershire என்ற கப்பலில் கொழும்புக்குப் பயணமானார்.



கொழும்பு மடல்:

புலொரென்ஸ் கொழும்பை வந்தடைந்த போது இராமநாதன் அவரைத் தன் இல்லத்துக்கு அழைத்துச் சென்றார். இராமநாதனுடைய வீடு சுகஸ்தான் (Sukhastan) என்ற பெயருடன் கறுவாத்தோட்டத்தில் (முன்னர் தமிழில் கறுவாக்காடு என வழங்கிய Cinnamon Gardens என்ற இடத்தில்) ஒரு விசாலமான வளைவில் இருந்தது. யாழ்ப்பாணம் செல்லுமுன் சில வாரங்கள் புலொரென்ஸ் இங்கு தங்கியிருந்து தமிழைக் கற்கத் தொடங்கினார். அத்துடன் தன் அனுபவங்களைப் பற்றி நண்பர்களாகிய பெர்னாட் ஷோ மற்றும் வில்யம் பட்லர் யேற்ஸ் ஆகியோருக்குக் கடிதங்கள் எழுதினார். இவை இன்று பல லண்டன் நூலகங்களில் பேணப்பட்டுள்ளன.

சுகஸ்தானில் இருந்து 1912 ஒக்டோபர் 26-ல் யேற்ஸ் கவிஞருக்கு அவர் எழுதிய கடிதத்தின் சில பகுதிகள் இவை:

...இங்கு நடைபெறுபவை ஒவ்வொன்றையும் உனக்குச் சொல்வதற்கு எப்படித் தொடங்குவது என்று எனக்குத் தெரிய வில்லை. நான் இங்கு கறுவாத் தோட்டத்தில் (Cinnamon Gardens) ஒரு பங்களாவில் (bungalow) வசிக்கிறேன். இதைச் சூழ விசித்திரமான வகையில் உயர்ந்து வளர்ந்துள்ள தென்னை மரங்கள் நிற்கின்றன. இந்த இல்லத்தின் வளவு பல புல்தரைகளைக் கொண்டதாய் ஜலண்டனில் உள்ள கிழியு பூங்கா (Kew Gardens)வின் வெப்ப வீட்டில் (hot house) காணப்படும் மலர்கள் போன்ற வெப்ப மண்டல மலர்கள் நிறைந்து காட்சியளிக்கின்றன.

‘திரு இராமநாதனும் திருமதி இராமநாதனும் (ஆங்கிலேய மனைவி) அவர்களுடைய சிறிய 5 வயது மகனும் கீழ்மாடி யில் வசிக்கிறார்கள். முத்த மகனும் மனைவியும் அவர்கள் பெண் பிள்ளையும் மாடியின் இடது பக்கத்தில் (left wing),

மணம் முடிக்காத இரண்டாவது மகன் பின்புறத்தில் வீட்டு வேலைக்காரர் அறைகளுக்கு அருகில், வசிக்கிறார்கள்.

‘மேல்மாடி முழுவதையும் எனக்குத் தந்திருக்கிறார்கள். (இப்பகுதி விருந்தினருக்கான இல்லம் guest house போலத் தோன்றுகிறது.) இங்கு நான் உறங்கும் படுக்கை அறை ஒன்று. இன்னொரு படுக்கை அறையில் படங்களும் வேறு பல பொருட்களும் நிறைந்தள்ளன. இவை யாழ்ப்பாணத்துக் கல்லூரி தயாரானதும் அனுப்பப்படுவதற்காக வைக்கப்பட்டுள்ளன. ஒரு நீண்ட விறாந்தையும் இருக்கின்றது. இந்த விறாந்தையில் நான் உலாவுவேன், இருந்து தியானம் செய் வேன் (meditate), வாசிப்பேன். காலை 7.30-க்குக் கோப்பி, ஒரு மணி அளவில் ஒரு கறி உணவு, 3 மணிக்குத் தேநீர், 8 மணிக்கு இன்னொரு கறி உணவு.

‘கறி உணவு சாப்பிடும்போது இராமநாதனும் வந்திருப்பார். அப்பொழுது நாங்கள் ஆத்மாவைப் பற்றி அதிகம் உரையாடுவோம். ஒவ்வொரு நாளும் அவருடைய செயலாளருடன் ஒரு மணித்தியாலத்துக்குத் தமிழ் படிப்பேன்.

‘அவர்கள் ஒரு குதிரை வண்டியும் ஒரு மோட்டார் வண்டியும் வைத்திருக்கிறார்கள். இங்குள்ள வளவில் நடப்பது ஒரு பெரும் அனுபவம் (great adventure). ஒவ்வொரு முலையிலும் ஒவ்வொருவர் வேண்டுவதைச் செய்வதற்குத் தயாராகப் பணியாட்கள் காத்துக்கொண்டு நிற்பர். வெளியே ஒருவரும் நடந்து போகமாட்டார்கள் ஏதாவது ஒரு வாகனத்தில் தான் போவார்கள். உண்மையில் (இங்கு) வாழ்க்கை ஒர் அரசுகும்பத்தவர் (royal personage) வாழ்க்கையை ஒத்தது.

‘இராமநாதன் மார்ச் மாதம் ஒரு தேசியச் செய்தித் தாஸையும் ஒரு தனியார் அச்சகத்தையும் தொடங்கவுள்ளார். இத் தீவில் உள்ள செல்வந்தர்களுக்கு விண்ணப்பிக்க இச் செய்தித்தாள் உதவும். (இச் செய்தித்தாள் 1913 மார்ச் மாதம் The Ceylonese என்ற பெயரால் வெளிவந்தது).

‘நான் பெரும்பாலும் ஆண்டின் இறுதியில் யாழ்ப்பாணத்தில் குடியேறுவேன். கல்லூரியின் முகவரி The Ramanathan College (for Hindu Girls) Chunnakam Ceylon. இது யாழ்ப்பாண நகரில் இருந்து 5 மைல் தொலைவில் உள்ளது 25 ஏக்கர் நிலப்பரப்பு.’

யாழ்ப்பாண மடல்:

யாழ்ப்பாணம் சென்று கல்லூரி அதிபர் பதவியை ஏற்றபோது புலொரென்ஸ் Mrs. F.F. Emery என்ற பெயரால் அறிமுகமானார். அவருடைய உத்தியோகபூர்வமான கடிதத் தலைப்பில் (official letterhead) இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது: The Ramanathan College, Principal Mrs. F.F. Emery.

இவர் யாழ்ப்பாணத்தில் இருந்து தன் நண்பர்களான பெர்னாட் ஷோ, வில்யம் பட்லர் யேற்ஸ் ஆகியோருக்குப் பல கடிதங்களை அனுப்பினார். யேற்ஸ் கவிஞருக்கு அனுப்பிய கடிதங்களின் சில பகுதிகள் இவை: (சுதா அடைப்புக் குறியுள் இருப்பவை இக் கட்டுரையாசிரியருடைய விளக்கக் குறிப்புகள்.)

Chunnakam, Jaffna, Ceylon. 7 January 1913. ‘கட்டடம் ஜனவரி 20-ல் தயாராய் இருக்கும் என்று நினைக்கிறார்கள். கல்லூரி எப்படி இருக்கும் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் நீ இதைப் பார்த்தால் மகிழ்ச்சியடைவாய். தமிழ் என்றால் இனிமை என்று பொருள்படும். Jaffna என்றால் யாழ்பாடியின் நாடு. [இதன்பின், இக் கடிதத்தில், வயலின், மிருதங்கம், கைத்தாளம் ஆகிய வாத்தியங்கள் இசைக்க ஒருவர் கதாப்பிரசங்கம் செய்வதை வர்ணித்துவிட்டு, தமிழ்ப் பாட்டு ஒன்றை ஆங்கில எழுத்துக்களில் எழுதி அதன் மொழி பெயர்ப்பையும் புலொரென்ஸ் கொடுக்கிறார். ஜனவரி முற்பாகத்தில் திறப்புவிழா நடக்காது பிற்போதப்பட்டமைக் குச் சோதிடர் கொடுத்த காரணங்களை விளக்கமாகவும் இதில் எழுதியுள்ளார். திறப்பு விழா ஜனவரி 20-ல் நடிபெற்றது].

வீணை வாசித்தல்:

இங்கிலாந்தில் புலொரென்ஸ் வாசித்த இசைக் கருவிகளுள் ஒன்று மத்தியகால ஜரோப்பிய யாழ் (psaltery harp) ஆகும். யாழ்ப்பாணத்தில் இவர் வீணை வாசிக்க விரும்பினார். இது பற்றி 1913-ல், யாழ்ப்பாணம் சென்று ஆறு மாதங்களின் பின் யேற்ஸ் கவிஞருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளார்:

‘என்னுடைய அறையின் மூலையில் ஒரு வீணை வைத்திருக்கிறேன். இந்த வாத்தியத்தைப் பற்றிய ஒரு சிறந்த நூல் எனக்கு அண்மையில் கிடைத்தது. அதைப் படித்து எல்லா விதமான பரிசோதனைகளையும் செய்கிறேன்.’

கதாப்பிரசங்கம்:

யேற்ஸ் கவிஞருக்கு 1914 ஏக்ரோபர் 3-ல் எழுதிய கடிதத்தில் கல்லூரியில் நடைபெறும் வாராந்த நிகழ்ச்சியாகிய கதாப்பிரசங்கத்தை விரிவாக வர்ணித்து, கடிதத்தின் இறுதியில் ஒரு

தம்புராவின் சித்திரத்தையும் வரைந்துள்ளார். ‘பரிசுத்த சிவனின் (Holy Siva) கல்லூரியில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு நிற்கிறேன். சதுக்கத்தின் (quadrangle) ஒரு பக்கத்தில் ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சி நடைபெறும். தெய் வங்களைப் பற்றிய பழங் கதைகளைப் பாட்டுப்பாடு ஒரு வகை ராகத்துடன் பூசகர் (priest) ஒருவர் எடுத்துக் கூறுவார். அவருக்குப் பக்கவாத்தியமாக வயலின், தம்புரா, வெள்ளித் தாளம் ஆகியவை உள்ளன. நூறு பெண் பிள்ளைகளுக்குக் கிட்ட அங்கிருந்து சில தேவாரங்களைப் பாடுவார்கள்.’

பதவி மாற்றம்:

புலொரென்ஸ் அதிபராக இருந்த காலத்தில், அதாவது கல்லூரியின் தொடக்க ஆண்டுகளில், அந்த நிறுவனம் எவ்வாறு வளர்ந்தது என்பதை ஆய்வு செய்ய அதிபர் எழுதிய பல கடிதங்கள் பயனுள்ள ஆதாரங்களாக அமையும் என்னாம். புலொரென்ஸ் நீண்ட காலம் அதிபராக இருக்கவில்லை. 1916-ல் அவர் எழுதிய கடிதங்களின் தலைப்பில் Principal என்ற பதவிக்குப் பதிலாக Treasurer (பொருளாளர்) என்ற பதவிப் பெயர் காணப்படுகின்றது. பெர்னாட் ஷோவுக்கு எழுதிய கடிதத்தில் இருந்து வேறொருவர் அதிபராக இருப்பதும் தெரியவருகின்றது.

புற்று நோய்:

1916-ன் இறுதியளவில் புற்று நோயின் அறிகுறிகள் மார்பில் இருப்பதைக் கண்டு, அவற்றை அதிகம் பொருட்படுத்தாது, புலொரென்ஸ் ஒரு வைத்திய நிபுணரைக் கண்டு உண்மையை அறிந்து கொண்டார். எனினும் இது பற்றிக் குடும்பத்தவர்க்கு அறிவிக்க விரும்பவில்லை. 1916 டிசம்பர் 7-ல் பெர்னாட் ஷோவுக்கு எழுதிய கடிதத்தில், ‘*the greatest specialist here says there is no doubt it is cancer*’ (இங்குள்ள மிகச் சிறந்த நிபுணர் இது புற்றுநோய் என்பதில் ஜயமில்லை என்கிறார்) என்று தெரிவித்து, இதை அறிந்த போது எவருக்கும் கூறாது, தான் ‘போய், மதிய உணவு அருந்தி, சிரித்து, ஆங்கிலேய அதிபருடன் உரையாடி’ (*went and lunched and laughed and talked with the English Principal*) நேரத்தைப் போக்கியதாக எழுதினார்.

அறுவை சிகிச்சை:

1917 ஜனவரியில் கொழும்பு வைத்தியசாலையில் (General Hospital) புற்றுநோயை நீக்குவதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது பற்றி 1917 ஜனவரி 18-ல் யேற்ஸ் கவிஞருக்கு எழுதிய கடிதத்தில் புலொரென்ஸ் விபரமாகக் கூறியுள்ளார்: ‘கொழும்பில் இருக்கும் மிகச் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணரான Dr. Paul [Dr. Samuel Chelliah Paul] 30 தையல்களைப் போட்டிருக்கிறார் (30 stitches which were put in by the eminent surgeon of Colombo Dr. Paul).’

கல்யாணி நதியில் கடைசிக் கிரியை:

புற்றுநோய் மாறவில்லை. மீண்டும் அது பரவியதால், புலொரென்ஸ் 1917 ஏப்பிரலில் கொழும்பில் காலமாளார். அவர் கேட்டுக்கொண்டபடி, உடல் தகனம் செய்யப்பட்டு, அவர்

விரும்பியவாறு ‘பரிசுத்த கல்யாணி நதியில்’ ('sacred Kalyani River', கொழும்புக்கு அருகே ஓடும் களனி கங்கை) சாம்பர் இடப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் வகிபாகம்:

இளவயதில் விக்டோரிய ஒழுக்க நெறிக் கட்டுப்பாடுகளுக்கு எதிராகச் செல்டென்ஹம் பாடசாலையில் கிளர்ந்தெழுந்த புலொரென்ஸ், பின்னர் அத்தகைய கட்டுப்பாடுகளில் இருந்து தன்னை விடுவித்து ஒரு சுதந்திரப் பெண்ணாகத் தொல்கால மதங்களின் வழிபாட்டு முறைகளில் கவனம் செலுத்தி மறைஞானி ஆகி, நடிகராகி, இசைக் கலைஞராகி, நாடக இயக்குநராகி, நாவலாசிரியராகி, இறுதியில் வேதாந் தத்தாலும் பிரம்மஞானத்தாலும் கவரப்பட்டவராய்ப் பெண் கல்வியை வளர்க்க யாழ்ப்பாணம் சென்றார். மரபுவழிக் கட்டுப்பாடுகளால் அடக்கப்பட்ட பெண் பிள்ளைகளைக் கல்வி மூலம் விடுதலைபெறச் செய்வது அவர் நோக்கமாக இருந்தி ருக்கும்.

யாழ்ப்பாணத்தில் மெதுவாகப் பரவிக்கொண்டிருந்த மேலைத் தேசப் பண்பாட்டு மோகத்தில் இருந்து பெண் பிள்ளையை விடுவித்து, மரபுவழிப் பண்பாட்டைப் பேணும் நல்ல மனையாளாகவும் நல்ல தாயாகவும் மாறுவதற்கு உதவும் கல்வியை அவருக்குக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கை இராமநாதன் கொண்டிருந்தார். இதனை அவர் வெளிப்படையாகத் தெரிவித்து, இந்த நோக்கை நிறைவேற்றுவதற்காக இராமநாதன் கல்லூரியை நிறுவினார்.

பெண்ணுக்குரிய இடம் வீடு என்றார் இராமநாதன். புலொரென்ஸ் வீட்டை விட்டுக் குடும்பத்தில் இருந்து விலகிச் சென்றார். பெண்கள் வாக்குரிமைக்காக அவர் வாதாடினார். இராமநாதன் சர்வசன வாக்குரிமையை எதிர்த்தார்.

புலொரென்ஸ் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகவேனும் படிப்போர் மனதில் பல விளாக்கள் எழும் என்பதில் ஜயமில்லை. அவர் கொண்டிருந்த இலட்சியங்களுக்கு அமைய யாழ்ப்பாணத்தில் அதிபராகச் செயலாற்ற முடிந்ததா? அவருக்கும் இராமநாதனுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் எழுந்தனவா? அதிபர் பதவியில் இருந்து அவர் விலகுவதற்குக் காரணம் என்ன? அதிபர் பொறுப்பை விட்டிருந்தும் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் செயலாற்ற ஏன் விரும்பினார்?

இவருடைய வாழ்க்கையை இருவர் விரிவாக ஆய்வு செய்துள்ளனர். ஒருவர் கொழும்புப் பலகலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியராகிய குமாரி ஜயவர்தன் மற்றவர் அமெரிக்க நாவலாசிரியரும் அயோவா (Iowa) பல்கலைக்கழகத் தில் விரிவுரையாற்றியவருமான ஜோசெபின் ஜோன்ஸன் (Josephine Johnson).

செல்டென்ஹம் பாடசாலையிலும் லண்டன் பலகலைக்கழகத் திலும் எத்தகைய வழக்கங்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தாரோ அவற்றில் இருந்து வேறுபடாத கிரியைகளை நாள் தோறும் இராமநாதன் கல்லூரியில் புலொரென்ஸ் அனுபவிக்க வேண்டியிருந்தது என்பது ஜோசெபின் ஜோன்ஸன்

கருத்து ('the daily rituals at Ramanathan were not really dissimilar to the Victorianism she rebelled against at Cheltenham and at Queens').

குமாரி ஜயவர்தனவின் முடிவு இதுவாகும்: 'As a suffragist, socialist, actress and a 'new woman' she appealed to Shaw, but then she transformed herself into an occultist, spiritualist, and theosophist, much to Shaw's annoyance and Yeats' delight. But rejecting them both, she turned towards Ramanathan, the Hindu guru, only to find that his ideal for Hindu woman was only that of wife and mother.' (பெண் வாக்குரிமைவாதியாக, சோசலிச வாதியாக, நடிகையாக, ஒரு 'புதுமைப் பெண்' ஆக அவர் ஷோவின் மனதைக் கவர்ந்தார். ஆனால், பின்னர் மறைஞானியாக, ஆன்மீகவாதியாக, பிரம்மஞானியாகத் தன்னை மாற்றி ஷோவின் சீற்றத்துக்கு ஆளாக, யேற்றுள்ள மகிழ்வற்றார். பின்னர் இருவரையும் தள்ளிவிட்டு இந்துக் குருவாகிய இராமநாதனிடம் வந்தார். வந்தபின், இந்துப் பெண்ணுக்கு இராமநாதன் கொண்டிருந்த இலட்சியம் அவள் ஒரு மனைவியாக வும் தாயாகவும் இருப்பதே என்பதைக் காணவேண்டியதாயிற்று).

வருங்கால ஆய்வு:

புலொரென்ஸ் அம்மையார் பற்றி இதுவரை எழுதப்பட்டுள்ளவை யாழ்ப்பாணத்து ஆவணங்களைப் பயன்படுத்தாது எழுதப்பட்டவை எனலாம். இந்நாளில் யாழ்ப்பாணத்தில் ஒரு பல்கலைக்கழகம் இருப்பதால், அங்குள்ள வரலாற்றுத்துறையில் ஒருவர் யாழ்ப்பாணத்தில் பெறக்கூடிய தகவல்களையும் பயன்படுத்தி புலொரென்ஸ் அம்மையாரின் வரலாற்றை நிறைவான முறையில் ஆய்வு செய்வார் என எதிர்பார்க்கலாம்.

மேலும் அறிய விரும்புவோர்க்கு:

- Florence Farr 1910. Modern Woman: Her Intentions (Frank Palmer).
- Clifford Bax (ed.) 1971. Florence Farr, Bernard Shaw and W.B. Yeats (Letters) (Irish University Press).
- Josephine Johnson 1975. Florence Farr: Bernard Shaw's 'New Woman' (Colin Smythe).
- Kumari Jayawardena 1995. 'From London's West End To Jaffna: Florence Farr as Bernard Shaw's 'New Woman', 'in her book The White Woman's Other Burden: Western Women and South Asia During British Rule (Routledge).
- Deidre Toomey 1997. 'Florence Farr: Letters to W.B. Yeats 1912-17' in her book Yeats and Women (Palgrave Macmillan).



indrapala ka@thaiveedu.com

காலத்தின் குறல் பொன்னணயா மாணிக்கவாசகம்

- வெற்றிச்செல்வி சந்தீரகலா

‘அங்கிள் அவவுக்கு கொஞ்சம் கொப்பி பேனைகள் தேவை.

‘ஆனை வரச்சொல்லுங்க’.

‘அங்கிள் அவவுக்கு நல்ல ரிசல்ட் கிடைச்சிட்டு’.

‘நல்லது, வாழ்த்துக்கள் சொல்லி விடுங்க’.

‘அங்கிள் அவவுக்கு வேலை கிடைச்சிட்டுது’.

‘நல்லது. நான் என்ன செய்ய வேணும்?’

‘வேலைக்குப் போய்வர ஒரு மோட்டர் சைக்கிள் வேணும். மாதம் மாதம் சம்பளக்காசில் கட்டி ஒரு வருசத்துக்க அடைச் சிருவா’.

‘அதுக்கென்ன ஆனை வரச்சொல்லுங்க.’

அடுத்த நாளே அங்கிளின் சிபாரிசில் அந்தப் பொய்க்கால் போட்ட பிள்ளை மோட்டார் சைக்கிளில் வேலைக்குச் செல்வாள்.

‘அங்கிள் அவ நல்லா எழுதி இருக்கிறா. அவட எழுத்துகள் வெளியிட வேணும்.’

‘இருக்கிறதை உடன் மெயில் பண்ணுங்க, போன் நம்பரையும் தாங்க’.

மிகுதி வேலைகளை அங்கிலே பார்த்துக்கொள்வார்.

‘அங்கிள் அவவுக்கு கை இல்லை. நல்லாய் டைப் பண்ணுவா. ஆனால் வேலை கேட்டுப் போனால் சேட்டுவிக்கற் கேக்கிறாங்க’.

‘நாளைக்கு காலமை ஆனை அனுப்பிவிடுங்க’.

அடுத்த நாள் அந்தப் பிள்ளை கணினிக் கூடத்தில் பணமே செலுத்தாமல் கணினிக்கற்கை நெறியில் இணைந்திருப்பாள்.

‘அங்கிள் அவவுக்கு முகத்தில் காயம். அதான் வெளிய வரவிரும்புறாயில்லை. பேட்டிதரவும் விரும்ப மாட்டா என்டுதான் நினைக்கிறன்.’

‘பரவாயில்ல. நாளைக்கே வாங்க போய் சந்திப்பம். முகத்தில் இல்ல மனசில தான் காயம். அதை மாத்துவம்’.

எங்கள் அங்கிலை எழுத இப்படிப்படி எத்தனையோ உள்ளன.

அவரது மனதினதும் வீட்டினதும் வாசல், வளர்த் துடிக்கும் எவருக்காகவும் எந்நேரமும் திறந்திருக்கும்.

மாற்றுத் திறனாளிகளாகிய நாங்கள் யாவரும் அங்கிள் என்று உரிமையோடு அழைக்கும் அவர் எங்களுடன்



அறிமுகமாகிய நாட்களில் இருந்து இறுதிவரை ஒவ்வொரு வர் உள்ளத்தையும் வாழ்வாதாரத்தையும் வலுவுட்டினார். அவரது உள்ளன்புடனான நட்பை உணர்ந்து ஒவ்வொருவரும் குடும்ப நண்பர்களாகி விட்டோம். எங்களில் அநேகமானோரது குடும்ப உறுப்பினர்களையும் வாழ்வ நிலைமைகளையும் அவர் நன்கறிவார். அதனடிப்படையில் மாற்றுத் திறனாளிகளது வாழ்க்கைச் சவால்களையும் சாதனைகளையும் வெளிக்கொணர அவரெடுத்த அளப்பெரிய முயற்சியே சமூக வாழ்வியல் கட்டுரைகளாகும்.

அப்பெருந்தொடர்தான் ‘மாற்றக்கை நாடும் மாற்றுத் திறனாளிகள் - வாழ்க்கைக்கும் வாழ்வதற்குமான தொடர்’ திங்கள் தொடக்கம் வெள்ளி வரையான 69 நாட்களின் பதிவு. 2017 டிசம்பர் 3, சர்வதேச மாற்றுத் திறனாளிகள் நாளையொட்டி ஆரம்பிக்கப்பட்ட தேவூலும் விழிப்புட்டலுமான இக் கட்டுரைகள் வீரகேசரியில் வெளிவந்த நாட்கள் மாற்றுத் திறனாளிகளின் முகங்களில் ஒரு புத்தெழுச்சியை ஏற்படுத்தியது. மூலம் முடுக்குகளுக்குள் கிடந்த மாற்றுத் திறனாளிகளின் குழுறல்களும், விம்மல்களும், வேதனைகளும், ஆற்றாமைகளும், நீதி கோரல்களும் சாதனைகளும் அவர்களின் படங்களுடன் பக்கம் பக்கமாய் பிரசரமாகின. அவை மாற்றுத் திறனாளிகள் குறித்த போருக்குப் பின்னான ஒரு காலப் பதி வாக ஆவணம் ஆகி நிற்கின்றது. அது உள்வியலுக்கும் சமூக வலுவூட்டலுக்கும் அரசின் அபிவிருத்தித் திட்டமிடல்களுக்கும் பேராசிரியர்களாலும் மருத்துவர்களாலும் பல்கலைக்கழக மாணவர்களாலும் நிகழ்த்தப்படும் ஆய்வுக் கட்டுரைகளுக்கும் பயன்படுத்தத் தகுதியானவை தரமானவை.

இறுதிவரை நாற்பத்தி நான்கு ஆண்டுகால ஊடகத்துறை அனுபவம் கொண்ட அங்கிளின் அனுபவங்கள் ஊடகவியலாளர்களுக்கான திறந்ததொரு புத்தமாகும். தனது தொழிலையும் சேவையையும் இந்தச் சமூகத்தின் வளர்ச்சிக்கு எப்படி யெல்லாம் பயன்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் பயன்படுத்தி வாழ்ந்துகாட்டிய ‘திறந்த புத்தகம்’ எங்கள் அங்கிள்.

வலதுகை கொடுப்பதை இடது கை அறியாது என்பதற்கான வாழும் உதாரணமாக ஒரு மூடிய புத்தகமாக எங்களுடன் வாழ்ந்தவரும்கூட.

மாற்றுத் திறனாளிகளைத் தேடித் தேடி கண்டுபிடித்து காட்சிப்படுத்தி வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த கட்டுரைகளின் தொகுப்பு நூலை எங்கள் இதயத்துக்கு நெருக்கமான அங்கினுக்கு மாற்றுத்திறனாளிகளாகிய நாங்கள் மன்னாரில் வெளியிட்டபோது ‘காலத்தின் குரல்’ என்று விருதொன்றை பரிசளித்தோம்.

அந்தக் குரல் எங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் தைரிய மூட்டி ஒளியேற்றிய பேரன்பின் குரலாகவும் அறத்தின் குரலாகவும் நட்பின் குரலாகவும் எங்கள் வாழ்நாள் வரை எங்களுடன் வாழும். ஆந்த அறியாத குரலுக்குரியவரின் வரலாற்றுத் துளிகளாக சிலவற்றை இங்கே நினைவுட்டலாம்.

முத்த ஊடகவியலாளரான கலாபூசணம் பொன்னையா மாணிக்கவாசகம் அவர்கள் வவுனியாவில் வசித்தார். உலக நிந்த ஊடகவியலாளராக அவரது குரலை நாமெல்லோரும் எப்போதோ அறிவோம். ஒரு செய்தியாளராக தீட்டிய வாளென ஒங்கும் அவரது குரலால் பல காலங்கள் நாம் வழிநடத்தப்பட்டோம். ‘இது லண்டன் பிபிசியின் உலக சேவையில் இருந்து முழங்கும் தமிழோசை’ என்ற ஆனந்தி அவர்களின் அறிவித்தலுடன் ‘வடபுலத்திலிருந்து மாணிக்கவாசகம்’ என்ற அறிவிப்புக்காய் தவமிருந்த காலங்களை நினைத்துப் பார்க்கிறேன்.

பிறந்தகங்களில் இருந்து வேலைத் தளங்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் போர்க் களங்களுக்கும் பிற ஊர்களுக்கும் நாடுகளுக்கும் இடம் மாறிக் கொண்டிருந்த அத்தனை பேரும் அந்த வாணொலிச் செய்திக்காக காதுகளைத்

தீட்டிக்கொண்டிருந்த காலங்கள் அவை உயிர் அச்சுறுத்தல் கரும் உயிருக்கு உத்தரவாதமற்ற நாட்களுமாய் நீண்ட மக்களின் வாழ்வைவிட சவால் மிகுந்த வாழ்வை எதிர்கொண்ட படியே, ஒரு கூர் ஈட்டியென துல்லியமாகத் தகவல்களை தரும் நம்பிக்கைக் குரலாய் ஓலித்தது அவருடைய குரல்.

மரணங்கள் துரத்திய பொல்லாத இருவுகளில் சைக்கிள் சில வுக்காஸ் சூழற்றி டைனமோவின் மின் சக்தியில் வாணொலையை இயக்கி காத்திருந்து கேட்ட பிரதான செய்தி பி.பி.சி தமிழோசைதான். ‘வடபுலத்திலிருந்து, மாணிக்கவாசகம்’ என்ற துணிச்சல் மிக்க மனிதனின் தங்குதடையற்ற செய்திகள் தான் பயணம் புறப்பட்டவர்கள் பாதுகாப்பாகச் சென்றிருப்பார்கள் என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள துணையாகி நின்றது.

என் வீட்டிலும் போராடப்போன பிள்ளைகள் சண்டைக் களங்களில் நிற்கிறார்களா என்றிய போர்க்களச் செய்தியையும், மன்னார் கடல் தாண்டி, கப்பலேறி, திருகோணமலை சென்று, யாழ் பல்கலைக்கழகம் போன கடைக்குட்டி கப்பல் அடிப்படையாக போய்க் கேர்ந்தாள் என்றியையும், யாழ்ப்பானத் தில் நடக்கும் அசம்பாவிதங்களால் அவனுக்கு ஏதும் ஆபத் தில்லை என்றும் சொல்லாத செய்திகளில் இருந்து அறிந்து கொள்வதற்காய் என் தாயாரும் தந்தையாரும் இரவு ஒன்பதே கால் மனிவரை லண்டன் பிபிசி செய்திக்காகக் காத்திருப்பார்கள். இப்படி ஆயிரக்கணக்கானவர்களின் வழிகாட்டியாய் சில நேரங்களில் குறிகாட்டியாய் தோள்நின்ற தோழமை இவரது குரல். இதோ இன்னும் அதே துல்லியக் குரலுடனும் தெளிவுடனும் அகவை 74-ஜ கடந்தும் நிலைத்து நின்றது. அது காலத்தின் குரல். அக்குரல் நிலையானது.

தடுத்து வைப்பு, விசாரணை, குற்றச்சாட்டு, விடுவிப்பு என 4-ம் மாடிவரை சென்று திரும்பிய ஊடகப் போராளியாகிய இவரது பேனாழுனை கூர்மை மிக்க கொண்ட காலத்தின் எழுதுகோல். வவுனியா நிருபராக 1978-ல் தொடங்கிய நிருபர்பனி, ஈழநாடு பத்திரிகையில் 3 ஆண்டுகளும், 1980-களில் தொடங்கிய வீரகேசரி நிருபர் பணி இறுதி நாளுக்கு சிலதி னங்கள் முன்புவரையும், சர்வதேச செய்தி நிறுவனமான ரொய்ட்டர்-ல் 1987-ல் தொடங்கிய பணி 10 ஆண்டுகளும், 1992-ல் ஆரம்பித்த லண்டன் பி.பி.சி. உலக சேவையின் தமிழோசை ஓலிபரப்பு நிறுத்தப்பட்ட கடந்த 2018-ம் ஆண்டு வரையும், Free Speech Radio News - FSRN American radio, 2004-ல் இருந்து 6 ஆண்டுகளும், இந்தோனேசியாவின் Asia Calling web radio-வில் 2002-2009 வரையான போர் ஆண்டுகள் ஏழிலும் என ஓய்வொழிச்சல் ஏதுமின்றிய நெடும் பயணம் போன்று பரபரப்பாகவே தொடர்ந்து வாழும் வரலாற்றாகியது அவரது முழு நாட்களும்.

சொல்லப்படாத கதைகளைத் தேடிச் சொல்லுகின்ற இவரது தனித் திறமையால் கட்டமைக்கப்படும் செய்திகளதும் செய்திப் பெட்டகங்களதும் காத்திரிம், வளரத் துடிக்கும் ஊடகவியலாளர்களுக்கான பாடப் பரப்பாகக் கொள்ளப்பட வேண்டியவை.

வட-கிழக்கிலும் மலை நாட்டிலும் புத்தளம், கொழும்பிலும் என பரந்து பட்ட செய்திப் பார்வையை வீசவல்ல, ஆதாரங்களை சேகரிக்கவல்ல, வினைவை ஊகிக்கவல்ல, வரலாற்றாய் ஆக்கவல்ல இலங்கையின் செய்தி முகவராக உலகறிந்த

ஒரு பெருந்தகையைப் பற்றிச் சொல்ல இன்னும் ஏராளம் விடயங்கள் இருக்கின்றன.

இவரது முதல் நூல் ‘நம்பிக்கையோடு நிம்மதியை நாடும் யாழ்ப்பாணம்’. வன்னிக்கும் யாழ்ப்பாணத்துக்குமான பாதை துண்டிக்கப்பட்டிருந்த இருந்த நாட்களில் யாழ்ப்பாணத்தின் உண்மை நிலைமைகளைக் கண்டறிந்து, தகவல்களை தெளி வாகப் பதிந்த அக் கட்டுரைத் தொடரானது நாட்டு மக்களுக்கு மிகவும் வேண்டியதொன்றாக அமைந்தது. மாவட்டச் செயலாளர் மதிப்பார்ந்த தில்லை நடராஜா அவர்களின் ஒத்துழைப்புடன் பயணம் சென்று, வீரகேசரியில் வெளியாகிய அந்த ஒற்றைத் தொடரே 1994-ல் நாலுருப்பெற்று நாடு முழுவதும் பரந்து வாசிக்கப்பட்டது.

பொன்னையா மாணிக்கவாசகம், செல்வரட்னம் சிறிதரன் ஆகிய பெயர்களில் எழுதிய காலத்தின் கட்டுரைகள் சனிக்கிழமைகளில் தீப்பொறி, புதன் கிழமைகளில் கலசம் ஆகிய வீரகேசரியின் பகுதிகளில் தொடர்ந்து பிரசரமாகின. அவையே கால அதிர்வுகள் என்ற இவரது இரண்டாவது நூலாகும்.

என் கடன் எழுதுவதே என்பதைப்போல, இப் பெருமளிதர் தயாரித்த தொடர்களும் வியப்புக்குரியவையே.

தொடர் கட்டுரைகள்! உண்மைதானா என்று முக்கின்மேல் விரல் வைக்கத் தோன்றும் படைப்புகள். போர் முடிந்தது என்ற பொல்லாத கிடுக்குப் பிடியில் சிக்கி, இராணுவச் சப்பாத்துகள் இன்டு இடுக்கெல்லாம் நிறைந்து, துப்பாக்கி முனைகளில் உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருந்த, தடைகளும் சவால்களும் நிறைந்த 2010-ல் ‘வாழுத் துடிக்கும் வன்னி’ திங்கள் தொடக்கம் வெள்ளி வரை தொடர்ச்சியாக 21 நாட்கள் வெளியாகின. 21 நாட்களிலும் வெளியாகிய அக் கட்டுரைகளில் எண்ணுக் கணக்கற்ற மனிதர்களின் வாழ்வியலும் அவர்களின் குரல்களும் பதிவாகியிருந்தன. அது ஒரு தனியான காலப்பதிவு. அவை ‘வாழுத்துடிக்கும் வன்னி’ என்ற நூலாக வடிவம் பெற்ற நாட்களில் நாங்கள் பல கலைஞர்கள் வடக்கில் இருந்து கம்போடியா நாட்டிற்கு இலக்கியப்பயணம் செய்திருந்தோம். கம்போடியாவின் பன்னாட்டுத் தமிழர் நடுவும், அங்கோர் தமிழ்ச் சங்கத்தின் உலகத் தமிழ்க்கவிஞர்கள் மாநாட்டில் 2019 செப்ரேம்பர் 23-ல் வெளியிட்டோம். மதிப்புக்குரிய கலாசூசனம் மேழிக்குமரன் அவர்களும் புதியவன் நியூமன் அவர்களும் ரஞ்சுதமலர் அவர்களும் அவ் வெளியீடில் கலந்துகொண்டார்.

பேராற்றல் மிக்க மாணிக்கவாசகம் அவர்களின் ‘நெல்லோடு நில்லாதே நீரையும் தா’ என்ற தொடர் இரண்மெடுக் குளத்தின் தண்ணீர் விவகாரம் தொடர்பாக அரச அதிகாரிகளதும் மக்களதும் கருத்துக்களின் தொகுப்பாக வெளிவந்த கட்டுரைகளாகிய அவையும் இன்னொரு காலத்தின் பதிவாகும். 14 நாட்கள் தொடர்ச்சியாக வெளியாகின. ஓவ்வொரு நாளும் ஒரு பக்கக் கட்டுரையை துல்லியமான தகவல்களுடன் எழுதுவதற்காக இந்த ஒற்றை மனிதர் எத்தனை சவால்களை வெற்றி கொண்டிருப்பார் என்று நினைக்கும்போது பெரும் பிரமிப்பாக இருக்கிறது.

1953 யூலை 23 தொடக்கம் 27 வரையான 5 நாட்களை அதே நாட்களில் வாழ்ந்தவர்களின் வாக்குமூலங்களுடன் எழுதிய

குறித்த 5 நாட்களுக்குமான தொடர் ‘கறுப்பு யூலை’ என்ற தலைப்பில் கட்டுரைகளாகவும் பிபிசி தமிழோசையின் பெட்டகமாகவும் வெளிவந்தன. அதுவும் ஒரு தனி நாலுக்குரிய காலப் பதிவாகும்.

யாவரும் வியக்கும் வகையில் பதிவாகிய இன்னொரு பெருந்தொடர்தான் ‘மாற்றுத்தை நாடும் மாற்றுத் திறனாளிகள் - வாழ்க்கைக்கும் வாழ்வதற்குமான தொடர்’.

திரு. மாணிக்கவாசகம் அவர்கள் மத்திய கலாசார அமைச்சின், கலாபூஷணம் விருது, மத்திய கல்வி அமைச்சின் ஊடகத்துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதுகளோடு வடக்குக் கிழக்கு மாகாண ஆளுநர் விருது உட்பட பல விருதுகள் பெற்றுள்ளார். தற்புகழ்ச்சியை விரும்பாத இவர்தனக்கான விருதுகள் பலதை வாங்கவே இல்லை. விருதுகளுக்காக தாமே தம்மை படிவங்களில் நிரப்பி விருது வேண்டும் முறையில் அவருக்கு உடன்பாடில்லை. அவரது செய்தித் திறன்களால் போர்க்காலத்தில் மன்னார் மன்னுக்கு அன்றாற்றிய சேவைகளுக்கு மன்னார் மன் கடமைப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து அவருக்கு விருது வழங்கியவர் தற்போதைய மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் பெருமதிப்பிற்குரிய நந்தினி டிமெல் அவர்கள். அவர் 2006-ல் மன்னார் பிரதேச செயலாளராக இருந்த காலத்தில் முன்னின்று செய்த மன்னார் மாவட்ட இலக்கிய விழாவில் போர்க்கால ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் அவர்களுக்கான விருது வழங்கி கௌரவித்தார். அதுவே தனது மனதை நெகிழ்வித்த முதலாவது விருதென்றும் தனது சேவையை உண்மையாகவே உணர்ந்து பாராட்டி வழங்கப்பட்ட விருதென்றும் குறிப்பிடுகிறார்.

நாற்பத்திமுன்று ஆண்டுகால ஊடகத்துறை அனுபவம் கொண்ட மாணிக்கவாசகம் அவர்கள் இலங்கை தமிழ் ஊடக வியலாளர் ஒன்றியத்தின் தலைவராக இரண்டு தடவைகள் பணியாற்றியவர். இவர் எழுத மறந்த ஒரே விடயம் சுயசரிதை மட்டும்தான். அதனை அவர் எழுத விரும்பியிருந்தாலும் எழுத முடியாமல் ஆக்கிவிட்டது அவரைப் பிடித்த நோய். எனினும் நோயை நோயாக மட்டும் அவதானித்து சிகிச்சை பெற்றுக்கொண்டே தனது எழுத்துப் பணியை படுக்கையிலும் தொடர்ந்தார். உடலில் சிகிச்சையின் நிமித்தம் ஏற்பட்ட காயங்களின் வலி பொறுத்து, நோய் நிமிர்த்தம் ஏற்படும் மரண வலி பொறுத்து, நடமாட இயலாத நிலை குறித்த வலி பொறுத்து படுக்கையில் அவரும் அவரது மார்பில் மடிக்கணினியுமாக அவர் எழுதிய கட்டுரைகளும் பதிவுகளும் அவரது தன்மைபிக்கையின் அடையாளங்கள்.

அவரது வாழ்வின் இறுதி நாட்களிலும் ஊடகங்களாலும் அதிகாரிகளாலும் பாராமுகப்படுத்தப்பட்ட விடயங்களையும் மனிதர்களையும் வெளிச்சுத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்றே விரும்பினார். அவரது ஆத்மா சாந்தியடைய நம்மாலான நற்பணிகளைச் செய்ய அவரது தளராத பயணத்தையும் அவரது உணர்வையும் பின்பற்ற முயற்சிப்போம்.



vetrichelvi@thaiveedu.com

சிந்தனைக் களம் (இசை, நடனம்)

இணையவெளி உரை நிகழ்வும் கலந்துரையாடலும்

Zoom ID: 810 7866 4328 Passcode: 801 838

10 ஜூன் 2023 (சனிக்கிழமை) 9:00pm-11:30pm (கன்டா-பொறங்களோ)

(இலங்கை, இந்தியா - 11 ஜூன் 2023 ஞாயிற்றுக்கிழமை 6:30am-9:00am
(சிட்னி - 11 ஜூன் 2023 ஞாயிற்றுக்கிழமை 11:00am-1:30pm)

உரைத்தொடர் - 29

உரைப் பொருள்
'பரதநாட்டிய வடிவமைப்பில் (Choreography)
எனது அநுபவங்கள்'

உரையாளர்
குரு ஸ்ரீமதி விஷால் ரமணி
Director: Shri Krupa Dance Company,
San Francisco Bay Area, U.S.A.



Website: www.chinthanaikkalam.org

E-mail: chinthanaikkalam@gmail.com

மலையக்க கவிதை லெக்கியச் செல்நெறி

“ வாழ வா தோழா ”

“ குன்றத்துக் குமுறல் ”

“ மாடும் வீடும் ”

----- மல்லியப்புசந்தி திலகர் -----

ஊஸ்பதுகளில் கவிதை எழுத வந்தவர்களுள் ‘பண்டாரவளை அண்புச்செல்வன்’ குறிப்பிடத்தக்கவர். இலங்கையின் ஊவா மாகாணத்தின் ஹப்புத்தளை, ஹல்துமுல்லையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆரம்பத்தில் ஆசிரியராகவும் பின்னர் அமைச்சு உத்தியோகத்தவராகவும் செயற்பட்டுள்ளார்.

1984 காலப்பகுதியில் பண்டாரவளை அண்புச்செல்வன் எனும் பெயரில் எழுத ஆரம்பித்த பண்டாரவளை ம. சண்முகநாதனின் கவிதைகள் 1995-ம் ஆண்டு ‘வாழ வா தோழா!’ எனும் அவரது தொகுப்பாக வெளியிட்டுள்ளார்.

1967-ம் குறிஞ்சிப்பண்ணை வெளியீடாக வந்த தூவானம் தொகுதியை வெளியிட்டவர் வெளிமடைக் குமரன்.

1960-க்கும் 1967-க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் அவர் எழுதிய கவிதைகள் இதில் உள்ளதங்கின. கவிஞர் கண்ணதாசன் நடத்திய ‘மூல்லை’ இதழில் தனது முதலாவது கவிதையை எழுதி கவிதைத் துறைக்குள் கால்புதித்த குமரனின் பெரும்பாலான கவிதைகளை ஈழத்து இதழ்கள் புறக்கணித்தன. எனினும் மல்லிகைக் காதலனின் ஆர்வத்திலும் துணிச்சலிலும் ‘தூவானம்’ வெளியான போது மலையகத்தில் அது பரவலாகப் பேசப்பட்ட தொகுப்பாகத் திகழ்ந்தது. வெளிமடைக் குமரனின் ‘தூவானம்’ வெளியானதுன் பின்னர் பதுளையின் கவிதை வெளியீட்டு களத்தில் நீடிக்க நேர்ந்த 28 ஆண்டுகால வரட்சியை, தேக்கத்தை உடைத்துக்கொண்டு ம. சண்முகநாதனின் ‘வாழ வா தோழா’ புதிய தலைமுறையின் எழுச்சிக்கு பூபாளம் இசைத்தது என ‘தமிழோவியன் கவிதைகள்’ பற்றிய ஆய்வில் குறிப்பிடுகிறார் ஆய்வாளர் மு.நித்தியானந்தன்.

‘கவிதைத்துறையில் மிக்க ஈடுபாடு கொண்ட இவரது கவிதைப் படைப்புகள் ஏராளம். மலையக மன்னின் மீதும் மக்கள் மீதும் தீராத பற்றுடைய இவரது கவிதைகளின் தொனிப்பொருள் அவர்களுடைய அவலங்களும், வேதனைகளும், அபிலாவைகளுமே’ என குறிக்கின்றார் பேராசிரியர் சோ.சந்திரசேகரன்.

‘மலைகளின் கொழுந்தான சண்முகநாதனும், ஒங்கிவளர்ந்த உச்சி மேட்டினின்று தொலைநோக்கி, அழகு காட்டும் கதிர்காமக் குன்றையும், சிங்கராஜப் பெருங்காட்டின் சிங்காரத்தையும், சமனள வாவியின் வளத்தையும் வர்ணனை செய்ய முடியவில்லை. அவரது கவிதைகள் பத்தடிக் காம்பராக்களான லயத்து வீடுகளுக்குள் சூழன்று வருகின்றன’ என அணிந்துரையில் குறிப்பிடுகின்றார் மலையக இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான கே. கணேஷ் அவர்கள்.




இந்த வகையில் பண்டாரவளை சண்முகநாதனின் கவிதைகள் முக்கியத்துவம் பெறுகின்றமையை அவதானிக்கலாம்.

‘கொழுந்துக்கூடை’ எனும் கவிதை இவ்வாறு ஆரம்பிக்கிறது

‘உங்களைச் சுமந்ததால்
எங்கள் முதலு மூட்டுக்களின்
இயக்கத்திலே
எங்களுக்கு ஒரு சந்தேகம்’

‘லயத்துக்கூரைகள்’ எனும் கவிதையில் இவ்வாறு எழுதுகிறார்

லயத்துக்கூரைகள்
இன்னும் கறுப்பாகவே இருக்கின்றன
காம்பராக்கள்
கதிரவன் ஓளியைக்
காணவே சூடாது
என்பதிற்தான்
எத்தனை கரிசனை...
என ஆரம்பிக்கிறது அந்த கவிதை.



என் போன்ற பல ஆசிரிய இளைஞர்களின் சிந்தனையை அதிபர் திருச்செந்தாரன் வளப்படுதினார். எழுதவும், நிறை கற்கவும், செய்வதைத் திருந்தச் செய்யவும் உணர்த்தி வைத்தார். எந்த வேளையிலும் ‘மலையகம்’ பற்றியே பேசி கடமையாற்றிய அவரால் ஈர்க்கப்பட்டோம் என ஆசிரியராகவும், பாடசாலை அதிபராகவும் பணி செய்து கொண்டே எழுத்தாளராகவும் கலைஞராகவும் இளைஞராக ஊக்குவித்த திருச்செந்தாரன் குறித்தும், மக்கள் கவிமணி சி.வி. வேலுப்பிள்ளை அவர்களை பல தடவைகள் கண்டு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. தமிழிலும் ஆங்கிலத்திலும் மலையக மக்களைப் பற்றி அவர் நிறையவே எழுதியிருந்தார். சக்தீபால அய்யாவின் மொழி பெயர்ப்பில்

‘ஆழப்புதைதந்த தேயிலைச் செடியின் ஆடியிற் புதைந்த அப்பனின் சிதைமேல் ஏழை மகனும் ஏறிமிதித்து இங்கெவர் வாழுவோ தன்னுயிர் தருவன்’
என்ற வரிகளில் மலையகத்து அவலம் பிழியப்பட்டிருக்கிறது. இந்த சிந்தனைகள் என்னுள்ளும் ஆழப் புதைந்தன. இத்தகைய பின்னணியே என்னையும் எழுதத் தூண்டியது என்றும் எழுதுகின்றார் கவிஞர் ம. சண்முகநாதன்.

பண்டாரவளை அன்புச் செல்வன் எனும் மலைக்கொழுந்து சன்முகநாதனின் (இவரது தந்தையின் பெயர் மலைக்கொழுந்து என்பது சிறப்பு) இந்தக் குறிப்புகளில் இருந்து மலையகத்தின் முதல் தலைமுறையினர் எவ்வாறு அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவும் உந்து சக்தியாகவும் இருந்துள்ளனர் என்பதற்கான எடுத்துக் காட்டாக உள்ளது.

இவ்வாறு கண்டி மாவட்டத்தில் இருந்தும் எண்பதுகளில் எழுத பல இளைஞர்கள் முன்வந்தனர். 1986-ம் ஆண்டு கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் முதலாவது வெளியீடாக ‘முத்துத்துளிகள்’ எனும் கவிதைத் தொகுப்பு

வெளிவந்துள்ளது. பாடசாலை அதிபராகவும் பல்துறை செயற்பாட்டாளராகவும் விளங்கிய முத்துச்சம்பந்தரின் கவிதைத் தொகுப்பு இது. 1987-ல் ‘கவிதை’ மற்றும் ‘விடிவைநோக்கு’ எனும் கவிதைத் தொகுப்புக்களைத் தந்தவர் கண்டி எம். ராமச்சந்திரன்.

1993-ல் தேசிய கலை இலக்கிய பேரவை வெளியீடாக ‘குன்றத்து குழுமல்’ சி. சிவசேகரம், இ. தம்பையா, சிவ. ராஜேந்திரன், எஸ். பன்னீர் செல்வம் ஆகியோரின் கவிதைகள் அடங்கிய தொகுதி இது.

‘புதுக்கவிதை முன்னோடிகளுள் ஒருவரான சி. சிவசேகரம் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நீண்டகாலம் பேராசிரியராகப் பணியாற்றியவர். ஆனாலும் அரசியல் செயற்பாடு சார்ந்து மலையகத்துடன் நெருங்கிய ஊடாட்டத்தை கொண்டவர் என்ற வகையிலும் மலையக மக்களை நன்கு அறிந்தவர் என ‘ஒரு குலை குருதிப்பூக்கள்’ எனும் குறிப்பில் தேசிய கலை இலக்கிய பேரவை தெரிவிக்கிறது. சி. சிவசேகரம் மலையகம் சாராதவராக இருந்த போதும் மற்றைய மூவரும் மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். எண்பதுகளில் இளம் கவிஞர்களாக வெளிப்பட்ட இ. தம்பையா, சிவ. ராஜேந்திரன் ஆகியோருடன் 90-களில் வெளிப்பட்ட கவிஞர் எஸ். பன்னீர் செல்வத்தின் கவிதைகளும் இந்தத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.

அழுகைக்கோச்சியிலே... எனும் இ. தம்பையாவின் கவிதையில்...

**அழுகைக்கோச்சியிலே
அவர்கள் செல்கிறார்கள்
அதில் பலர் பெற்ற மக்களையும்
ஈன்ற பெற்றோரையும்
வாழ்க்கைத்துணைவரையும்**

வாழ்க்கைத்துணையையும்
வசந்தகாலத்து சாடுகள் போல
வான்தை வட்டமிடவாலிபரும்
வனிதையரும்
ஏனோ மாடுகள் ஆடுகள் போல்
பிரிந்தே செல்கிறார்கள்...
என மலையக மக்கள் இந்தியாவுக்குத் தாயகம் திரும்பிச்
செல்லும் அவலத்தைப்பாடுகிறார்.

சிவனு லட்சமணனுக்கு... எனும் சிவ. இராஜேந்திரனின் கவிதையில்

எம்மாலே உருவான
ஏழாயிரம் ஏக்கர்
தோட்டத்து நிலங்களையே
துணிவோடு பறிப்பதோ-நீ
எனக்கூறி முன்பாய்ந்த
இளஞ்சிங்கம் எம் தோழன்
இலட்சியப்பாதைகாட்டும்
இனிய நல் லட்சமணன்...

என 1977-ல் டெவன் தோட்ட காணி சுவீகரிப்பு போராட்டத் தில் சூடுபட்டு இறந்த தியாகி சிவனு லட்சமணனை நினைவு கூர்கிறார்.

இந்தத் தொகுப்பில் 14 கவிதைகளை எழுதியிருக்கும் எஸ். பன்னீர் செல்வம் அருமை அம்மா எனும் கவிதையில் எழுதி யிருக்கும்.

அம்மா!
அந்தப் பெண்கள்
காரில் பயணிக்கும்
போது - உன்
கால்களுக்கு
செருப்புக்கட
இல்லையே!

என கவலைப்பட்டது பலரது கவனத்தையும் ஈர்த்த வரிகள். பின்னாளில் (1999 மார்ச்) புதிய தலைமுறை எனும் தலைப்பில் தனியான ஒரு தொகுதியை எஸ். பன்னீர் செல்வம் தேசிய கலை இலக்கிய பேரவை வெளியீடாக கொண்டுவந்தார். ‘மலையகத்தில் உறுதியாக வளர்ந்து வருகின்ற போராட்ட உணர்வின் உரத்த எதிரொலிகளாகவும், ஒடுக்கப்பட்ட நெஞ்சங்களின் குழுவின் விடுதலைக் குரலாகவும் இவை ஒலிக்கின்றன. அவரது கவிதையில் மிக வலிய அம்சம், அது விழித்தெழும் மலையகத்தின் போர்ப் பாடலாக ஓலிப்பதே’ என அணிந்துரையில் குறிப்பிடுகிறார் பேராசிரியர் சி. சிவசேகரம்.

1995-ல் ஹட்டன் கிறிஸ்தவத் தொழிலாளர் சகோதரத்துவ வெளியீடாக வந்த கவிதைத் தொகுதி ‘மாடும் வீடும்’. அது வரை மலையக சிறுகதையாளராக நன்கு அறியப்பட்ட மல்லிகை சி. குமார் இந்த கவிதை நூல் மூலம் கவிஞராகவும் பிரபலமடைந்தார்.

‘அலங்காரங்களுக்காக கவிதை எழுதும் கவிஞர் மத்தியில் உணர்வு பூர்வமாக கவிதை வடித்திருக்கிறார் மல்லிகை சி.குமார். ஒரு சில கவிதைகளில் வாழ்க்கை எங்கோ ஓரிடத் தில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. பல கவிதைகளில் வாழ்க்கை

ஆங்காங்கே ஒட்டிக்கொண்டிருக்கிறது. மீதமுள்ள கவிதைகள் வாழ்க்கையாகவே இருக்கின்றன’ என்று சிலாகித்து எழுதுகிறார் அணிந்துரை வழங்கியிருக்கும் கவிஞர் வைரமுத்து.

‘மக்களை ஏற்றுத்துப் பார்க்காத அரசியல்வாதி பற்றி பாடும் மல்லிகை சி. குமார்

‘இது உண்மையிலேயே

எங்கள் தவறுதான்

நாங்கள் போட்ட

பூ மாலைகள் தான்

அவர்களை நிமிரவிடாமல்

தடுக்கின்றன’

என்ன நிதர்சனமான உண்மை என வியக்கிறார் வைரமுத்து.

இவரது தலைப்புக் கவிதையான ‘மாடும் வீடும்’ அந்த காலகட்ட மலையக அரசியலை (1994 அமைச்சரவையை) பெரும் கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்கியது. அந்த தலைப்பை அவர் இட்டிருந்தபோது மலையகத்தில் ஒரு தலைவர் ‘கால்நடை (மாடு) அபிவிருத்தி அமைச்சராகவும் இன்னுமொரு தலைவர் வீடுமைப்பு (வீடு) அமைச்சராகவும் இருந்தார். இதனைக் குறியீடாக்கி அவர் அந்த கவிதையைக் கையாண்டிருந்த விதம் இன்று வரை பல ஆய்வாளர்களால் சிலாகித்து பேசப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்த கவிதையைப் பற்றிப் பேசும் போது திறனாய்வாளர் லெனின் மதிவானம் மனப்பாடமாக அந்த வரிகளை சொல்லிக்காட்டி பிரமிக்கச் செய்வார்.

பாதகை சுமந்த

பரதன்கள்

இடம்மாறி

போய் இடமொன்று

பிடித்ததால்

மானாக

மாறியாவது

சீதை முன்

நிற்கவேண்டிய

நிலை இராமனுக்கே...

எனும் வரிகளில் மல்லிகை சி. குமார் அந்த காலகட்ட அரசியல் போக்கை வெகுலாவகமாகக் கையாண்டிருப்பதை அவதானிக்கலாம்.

அந்த காலகட்ட அரசியல் நடப்புப் பற்றிய அறிதல் இல்லாது இந்த கவிதையை வாசிக்க முற்படுவோர் கவிதையைப் புரிவதில் சிரமமிருக்கலாம். ஆனாலும் ‘இலக்கியத்தை பெருமைப்படுத்தும் இலக்கிய வாதிகளின் பட்டியலில் இந்த ஈழத்துக் கவிஞருக்கு நிலையானதொரு இடமுண்டு என வாழ்த்தியிருக்கும் கவிஞர் வைரமுத்துவோடு வரிகள் நிதர்சனமானவை என்பதை மல்லிகை சி. குமாரின் கவிதைத் தொகுதியை வாசிப்பதன் மூலம் அறியமுடியும்.

(தொடரும்)



thilagar@thaiveedu.com

முஸ்லீம் விவாக - விவாகரத்துச் சட்ட திருத்தங்கள்

- இனியவன் இசாறுகீன்



முஸ்லீம் விவாக - விவாகரத்துச் சட்ட திருத்தங்கள் தொடர்பில் முன்னாள் காதி நீதிபதி ஷம்ஸுத்தீன் மௌலானா அவர்களின் பரிந்துரைகள்.

ஏற்கனவே கிடப்பில் போடப்பட்ட ஒரு நாடு ஒரே சட்டம்

கலந்துரையாடல்களைச் செய்துள்ளார்கள்.

முன்னாள் காதி நீதிபதி ஷம்ஸுத்தீன் மௌலானா அவர்கள் எழுதிய முஸ்லீம் விவாக-விவாகரத்துச் சட்ட திருத்தங்கள் சம்பந்தமான அவரது பரிந்துரையை இலங்கை மக்கள் சபைக்கும் இன்றைய அரசாங்கத்தின் கவனத்துக்கும் வெளிக்கொண்ர்வதால் நன்மை நிகழும் என்றே நம்பலாம்.

இலங்கையில் அவர் காதி நீதிபதியாக பதவி வகித்த காலத் தில் முஸ்லீம் விவாக-விவாகரத்து சம்பந்தமாக பல தம்பதிகளிடம் நிகழ்த்தப்பட்ட விசாரணைகளில் இல்லாமிய சட்டத் துக்கு முரணாக பலர் மறுமணம் செய்திருப்பதை அறிந்து கொண்டார். இப்படிப்பட்ட சிலரது விவாகச் சீர்கேட்டையும் விவாகரத்துச் சட்டவிதிகளையும் ஆராய்ந்து இந்தப் பிழைகளை தடுத்து நிறுத்துவதற்கு நடைமுறையிலுள்ள முஸ்லீம் விவாக-விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று 13.02.1991 அன்று அவர் முஸ்லீம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் அமைச்சுக்கு அவருடைய அறிக்கையை சமர்ப்பித்தார். சட்டத் திருத்தத்துக்கான அவரது கருத்தை 20.10.1990-ல் ஷம்ஸுத்தீன் மௌலானா ஒரு கைநூலாகவும் வெளியிட்டுள்ளார்.

காதி நீதிபதிகள், உலமா சபை உறுப்பினர்கள், இல்லாமிய அறிஞர்கள், அன்றைய அமைச்சின் செயலாளர் அல்லூஜ் எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்களும் அவரது உத்தியோகத்துக்கூடும் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் சட்டத்திருத்தம் சம்பந்தமாக அவரளித்த விளக்கமும் பரிந்துரையும் அன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்கேற்ப பாராளுமன்றத்திற்கும் காதி நீதிபதிகள், காதிநீதிபதி ஆணைக்குமு, வொக்ப் சபை, வொக்ப் ஆணைக்குமு, விவாக பதிவாளர் தினைக்களம் சூறா சபை, ஐம்மியத்துல் உலமா சபை ஆகியோருடைய கருத்தாய்வுக்கும் அது அனுப்பப்பட்டது.

- குழுவின் அறிக்கையில் இடம்பெற வேண்டிய திருத்தங்கள்
- சேர்க்கப்பட வேண்டிய புதிய கருத்துக்கள்
- முஸ்லீம் விவாக-விவாகரத்துச் சட்டம் 1951-13 தொடர்பான கருத்து விளக்கக் குறைபாடுகள்

என்னும் கருத்துக்களை மேலுள்ளவாறு கவனத்திற்கொண்டு சட்டம் திருத்தப்பட வேண்டுமென்று ஷ்மசுத்தீன் மௌலானா அன்று பரிந்துரைத்தார்.

'பஸஹ்' விவாகரத்துப் பெற்ற பெண்ணொருத்தி நீதிமன் யூக்கு சமர்ப்பித்த ஆவணம் பற்றி விசாரணைக்குட்படுத்தப் பட்டபோது ஆறு நாட்களுக்குள் குறித்த பெண் வேறொரு ஆடவளை மனந்து கொண்ட விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியாதிருந்தது. அந்தப் பெண் விவாகரத்தின் பின் மூன்று மாத காலம் 'இத்தா' இருக்காமல் மறுமணம் செய்து கொண்டது குர்ஆன் சட்டத்துக்கு முரணானது. இஸ்லாத்தில் விதிக் கப்பட்ட மூன்று மாத காலம் இத்தா என்பது ஆறு நாளாகச் சுருக்கி அந்த பெண் அனுஷ்டித்ததை அறிந்துகொண்டு அதையும் எழுதினார். இது தொடர்பாக இதற்கு முன்னரும் நிகழ்ந்த பல விவாகரத்து விடயங்களையும் ஒப்பிட்டு ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தார். 90 சதவிகித விவாகரத்துக்கான விடயங்களில் மூன்று மாதகால இத்தாவை ஆறு நாட்களாக அல்லது அறுபது நாட்களாக சுருக்கிக்கொண்டு முஸ்லீம் பெண்கள் அனுஷ்டிக்கும் அவலநிலையையும் கவனித்தார். இஸ்லாமிய சட்டத்துக்கு மாற்றமான இப்பிழையை நீக்கி இனியாவது முஸ்லீம்கள் சரியான ஷரீஆ சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்ற ஆதங்கத்துடன் அதை எழுதி நார்.

இத்தா, தலாக், விவாகம், வொலி தொடர்பான சட்டங்கள் பற்றி இஸ்லாத்தில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சட்டங்கள் குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஃ, கியாஸ் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன. முஸ்லீம்கள் இச்சட்ட விதிகளுக்கு கமையவே முழுமையான வாழ்க்கையாக வாழல் வேண்டும்.

இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களுக்கு முரண்பாடாமல் மனித வாழ்க்கையை அல்லது மணமக்கள் வாழ்க்கையை நடைமுறைப்படுத்துவதே முஸ்லீம் விவாக-விவாகரத்து சட்டத்தின் நன்நோக்கமாகும். அரசாங்கத்தின் இச்சட்ட ஆக்கப்பணி 1806, 1886, 1937 ஆகிய ஆண்டுகளில் படிமுறை வளர்ச்சி கண்டு இலங்கை அரசாங்கத்தால் அங்கீரிக்கப்பட்டது. இந்த 1951-ம் ஆண்டின் 13-ம் இலக்கச் சட்டம் - அரச் சட்டம் என்பது எவ்வளவு நுணுக்கமாக உருவாக்கப்பட்டாலும் நடைமுறையில் பல நெகிழ்வுகளும் விளக்கக் குறைபாடுகளும் இருப்பதைக் கண்டறிந்து எழுதினார். மேலைநாடுகளில் கூட அரசியல் யாப்புகள் அடிக்கடி பல திருத்தங்களுக்குள்ளாகியுள்ளன. இவ்வடிப்படையில் 1951-ம் ஆண்டில் இயற்றப்பட்ட முஸ்லீம் விவாக-விவாகரத்துச் சட்டத்தில் சில முரண் பட்ட கருத்துக்களை நீக்கி பொருத்தமானவற்றை உள்ளடக்கி சரியாக சட்டத்திருத்தங்கள் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியும் என்பதை அவர் தெரிவித்தார்.

முஸ்லீம் விவாக-விவாகரத்து சட்டத்திலுள்ள விவாகம் பதிவு செய்தல், தலாக், வொலியாய் இருத்தல் தொடர்பான சில பிரச்சினைகளை விளக்கி அவற்றை ஆரோக்கியமான மறையில் நிவர்த்தி செய்யலாம் என்று நம்பினார்.

அவையாவன...

- ஷரீஆ சட்டப்படி விடயத்தின் முக்கியம்
- முஸ்லீம் விவாக-விவாகரத்துச் சட்டத்தின் தற்போதைய அமைப்பு

- விவாகத்தில் அல்லது விவாகரத்தில் ஏற்படும் தீய வினா வுகள்
- ஷரீஆ சட்டம் கூறும் உறுதியான கருத்து

ஷரீஆ சட்டத்திருத்தத்தால் ஏற்படும் பயன்கள் என கீழ்வருமாறு விபரித்தார்.

- 1 - (01) 'வொலி' என்றழைக்கப்படுவீர் விவாகத்தின் போது மணப்பெண்ணின் சார்பாக அவரது குடும்பத் தவராகவோ அல்லது பிரதிநிதியாகவோ அல்லது நலன் காப்பாளராகவோ அல்லது பாதுகாவலராகவோ இருக்கலாம். ஷரீஆ சட்டத்தின்படி இந்த வொலி என்பவர் திருமணங்கிழவை இஸ்லாத்தின்படி நிறைவேற்றுவதற்கு முறையான நபராக சமூகமளிப்பார். அவர் அந்த திருமணங்கிழவில் வொலியாளராக கடமையாற்ற சமூகமளிக்காவிடின் அந்த விவாகம் வலுவற்றதாகவும் செல்லுபடியற்றதாகவும் இஸ்லாத்திற்கு முரண்பட்டதாகவும் ஆகிவிடும். அதனால் தகுதியடைய வொலியாளர் கட்டாயம் விவாகத்தின் போது சமூகமளிக்கவேண்டும்.

- 1 - (02) முஸ்லீம் விவாக-விவாகரத்துச் சட்டத்தின் 'வொலி' தொடர்பான பகுதி 26 (01) வொலியாக செயலாற்ற உரித்தில்லாதவர் (குடும்ப உறவினர் அல்லாதவர்) எவரும் மணப்பெண்ணின் திருமணத்தில் வொலியாகக் கடமையாற்றுதல் இஸ்லாமிய சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்படாது. 26(1) - 26(02) ஆகிய இரு உப பிரிவுகளும் வொலியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நன்நோக்கி ணைக் கொண்டவை. ஆனால் அங்கு இடம் பெற்றுள்ள சொற்றொடர்கள் சட்டத்தின் இறுக்கத்தைக் குறைத்து கருத்து முரண்பாட்டிற்கும் இடமளிக்கின்றது. இந்த உபபிரிவுகளின் ஏற்பாடுகளுக்கு மாறாக ஒருவர் வொலியாகக் கடமையாற்றி நிறைவேற்றிய எந்த முஸ்லீம் விவாகமும் பதிவு செய்தல் கூடாது. செய்தாலும் அது செல்லுபடியாகாது.

- 1 - (03) மேலுள்ள முரண்பாட்டினால் ஏற்படும் தீய வினாவுகள்: உரித்தில்லாத எவரும் இந்த சட்டத்தைத் 'தெரிந்துகொண்டு' மணப்பெண்ணின் திருமணப்பதிவு நிகழ்வில் உரிமையில்லாமல் கடமையாற்றுதல் தவறாகும். இந்த இரு சொற்றொடர்களும் பிழை செய்து தப்பித்துக் கொள்பவர்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளன. ஆனால் எதைத் தெரிந்து கொள்வதென்று சட்டத்தில் கூறப்பட வில்லை. எனவே தெரிந்து கொண்டு பிழையாகக் கடமையாற்றி விட்டு 'தெரியாமல் செய்தேன்' என்று கூறி வொலிகாரர் தப்புவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது. இத்துவாரத்தைப் பயன்படுத்த உரித்தற் ற வொலிகாரர்களும் இந்த தப்பைத் தெரிந்தே செய்து விட்டுத் தப்பி விடுகின்றனர். இப்பிழையின் பிரதிபலிப்பாக சமுதாயத்தில் பல பிணக்குகளும் பிரச்சினைகளும் உருவாகின்றன.

- 1 - (04) சட்டம் உறுதியாகக் கூறவேண்டியது: வொலி உரிமையாளர் அட்டவணை முன்னுரிமை வரிசைப்படி சட்டத்தில் இடம் பெறல் வேண்டும். தந்தை தொடக்கம் (வொலி முஜிபிர்) பெண்ணுக்கு வொலியாக எவரும் இல்லாமல் இருப்பின் சட்டம் 47 (02) காதி நீதிமன்ற ஈ - 10 பத்திரம் அல்லது வொலி முஹக்கம் வரை அட்டவணையில் இடம் பெறல் அவசியமாகும். வொலி தொடர்

பில் மத்தூபு மாற்றம் அவசியமாயின் ஈ - 4-ல் சரியான காரணம் வேண்டும். மூஸ்லீம் விவாக-விவாகரத்துச் சட்டத் தில் 80 (01) - 80 (02) பிரிவுகள் மணமுடிக்க ஆகாதவரின் உறவுமுறை அட்வணையைக் கூறுகின்றது. இவ்வகையில் வொலி உரிமையாளர் அட்வணையும் அமைத்தல் பொருத்தமானதாகும். சட்டம் 80-ல் விவாகம் முடிக்க ஆகாதவர் அட்வணையில் பால்குடி உறவும் சேர்க்கப்பட நீதிப்பிடப்படுதல் அவசியம் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். வொலி முன்னுரிமை வரிசை மாற்றப்பட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படின் விவாகப் பதிவாளர் மாற்றம் தொடர்பாக பதிவுப்பத்திற்ம் பந்தி 7-ல் சுருக்கக் குறிப்பு எழுதுதல் வேண்டும். காதி நீதிமன்றத்தில் உத்தரவு பெறுதல் சாலச் சிறந்தது. ஆனால் இவைகளைச் சட்டத்தில் சேர்த்துக் கொள்ளுதல் முக்கியமானதாகும்.

- 1 - (05) சட்டத் திருத்தம் செய்யப்பட்டால் ஏற்படும் நன்மைகள் : வொலி உரிமையை பிழையாகக் கையாளல் அல்லது பிழையான பதிவு ஆகிய சட்ட முரண்பாடுகள் இடம்பெற வாய்ப்பு உண்டாகாது. சமுதாயத்தில் இது பற்றிப் பிணக்குகள், பிரச்சினைகள் ஏற்படாது. ஹறாம் செய்யாது சமூகம் சார்பான விவாகம் வலுவானதாகவும் முறையானதாகவும் இல்லாமிய சட்டப்படி நிகழ்த்தப்படும்.
- 2 - (01) திருமணத்தை பதிவு செய்தல்: விவாகத் தைப் பதிவு செய்தல் ஷீஆ சட்டத்தில் உள்ளதன்று. ஆனால் அரசு சட்டப்படி விவாகப் பதிவு ஷீஆ சட்டத் திற்குச் சிறந்த ஒழுங்கைக் கொடுக்கிறது என்பதால் தம்பதிகளுக்கு உள்ளத் திருப்தியையும் பரஸ்பர மதிப்பையும் உருவாக்கும் என்பது எதார்த்தமாகும்.
- 2 - (02) தற்போதைய விவாகப் பதிவுப் பத்திரம் ஈ - 4 (மணமகன் மற்றும் மணமகள் பற்றிய விபரம் பதிவு செய்வதற்குரிய பதிவுப் பத்திரம்) என்று ஒன்று உண்டு. அதில் 1-7 வரையுள்ள பந்திகள் தம்பதிகள் பற்றிய விபரமாகும். 8-16 வரையுள்ள பந்திகள் பொது விபரங்களாகும். 3-4 பந்திகள் பல சிக்கல்களை உருவாக்கக் கூடியனவாக அமைந்துள்ளன. 3-வது பந்தி சிலில் அந்தஸ்து விளக்கம் கேட்பதாகும். பந்தி 4 விவாகரத்துப் பெற்றவராயின் விவாகரத்தையிட்டு ‘சாட்சியம் ஏதேனுமிருந்தால் குறிப்பிடுக’ என்றார்களது.
- 2 - (03) தற்போது ஏற்படும் தீய விளைவுகள்: பந்தி 3-ல் சிலில் அந்தஸ்து இங்கு மணமகன் அல்லது மணமகள் ‘முன்னர் விவாகம் செய்தவரா? அல்லது முன்னர் விவாகம் செய்யாதவரா? என்ற விபரத்தை மாத்திரம் கேட்பதாகும். இவ்விரு சொற்களுக்கும் பதிலாக ‘தாரமிழந்தவர்’ என்ற சொல்லை பதிவாளர்கள் எழுதுகின்றனர். இது பிழையான பதிலாகும். மனைவி இறந்தவர் என்பதே தாரமிழந்தவர் என்பதன் கருத்தாகும். ஆனால் தாரமிழந்தவரென்ற சொல்லை பயன்படுத்தி கருத்துப் பிறழ்ச்சியை உண்டாக்கி சட்டம் 24-ஐ வலுவிழக்கச் செய்து பலதாரமணத்தை பதிவாளர்கள் இலகுவாகச் செயற்படுத்துகின்றனர். முதல் மனைவி தலாக் சொல்லப்படாத நிலையில் உயிரோடிருக்கும்போது தாரமிழந்தவரென்று பதிவாளர், மணமகன், வொலிகாரர் ஆகியோர் செயற்படுவது சட்டவிரோதமான செயலும் ஆகும்.

மூஸ்லீம் விவாக-விவாகரத்து சட்டம் பிரிவு 24 பலதாரமணம் சம்பந்தமானது. பலதாரமணம் முடிப்பவர் காதி நீதிமன்ற

மூலம் ஒரு மாதகால முன்னறிவித்தலின் மூலம் உத்தரவுப் பத்திரம் ஈ - 8 பெறுதல் வேண்டும். இச்சட்டத்திற்கு ‘டிமிக்கி’ கொடுத்துவிட்டு சட்டத்தை செயலிழக்கச் செய்வதே தாரமிழந்தவர் என்று பதிவாளர் எழுதுவதன் பிழையான நோக்கமாகும். மேலதிக விவாகம் தொடர்பான விளக்கம், தகுதி என்பன விசாரிக்கப்படல் வேண்டும். பந்தி 4-ல் சாட்சியம் இருந்தால் குறிப்பிடுக என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வசனம் சாட்சியம் அவசியமில்லை என்ற மறைபொருளைக் கொண்டது. இதை பயன்படுத்தி ‘சாட்சியம் கொடுக்கப்படவில்லை’ என்று பதிவாளர் எழுதுகிறார். இதுவொரு விசித்திரமான தகவல். சாட்சியம் கொடுக்கவேண்டிய மணமகன் வொலிகாரர் முதலானோர் கண்முன்னே இருக்கையில் சாட்சியம் கொடுப்பவில்லை என்று எழுதுவது எப்படிப் பொருந்தும்? சித்தகவாதீனம் உள்ள எவருக்கும் தாம் மணம் முடித்த சம்பவம், தலாக் கூறிய சம்பவம் ஆகியன தெரியாது போனதற்கு காரணம் இல்லை. ஆகவே சட்டம் 24-க்கு எதிராக வேண்டுமென்று சதி நடக்கிறது என்பது இதில் தெளிவாகிறது. பதிவாளர்களில் சிலர் பந்தி 4-க்கு ஒரு கோடு போட்டுவிட்டு சட்டத்திற்கும் ஊறு விளைவிக்கிறார்கள். ஆனாலும் மேலதிக விவாகம் அவசியம் என காதியும் நியாயக்காரர்களும் கூறுமிடத்து அவருக்கு உத்தரவு கொடுத்தல் அவசியமாகும். இல்லையென்றால் பின்னர் பல பிழைகள் நிகழ்வதற்கு வழி உண்டாகலாம். விபரதங்களும் நிகழலாம். இதனால் சமுதாயத்தில் கைவிடப்பட்டு வாழ்விழந்து தவிக்கும் இளம்பெண்களும் தெருவில் தீரியும் அனாதைச் சிறுவர்களும் பெருகுகின்றனர். தகாத வழியில் 2-வது அல்லது 3-வது தாரத்தையும் திருமணம் செய்து கொண்டு ஆனால் வாழ்வில் மன நிம்மதியிழந்து விரக்தியடைந்து தவிக்கிறான்.

சட்டம் 24 ஆண்களின் ஷீஆ உரிமையை ஒரு வகையில் மறுக்கின்றது. பிழையான இந்நடவடிக்கை மூலம் பல பெண்கள் இலகுவாக விவாகம் முடிக்கின்றார்கள். மணப்பெண் குருஞ் சட்டத்திற்கு விரோதமாக இத்தால் காலம் முன்று மாதம் நிறைவேறுவதற்கு முன் வேறொரு ஆடவனை மனக்கிறாள். இந்நிலையைப் போக்க சட்டம் சரியான வழி காட்ட வேண்டும். சட்டம் 24-ல் நீதிசபையின் சேவையும் அவசியம் என்று சேர்க்கப்படல் வேண்டும்.

- 2 - (04) சட்டம் உறுதியாகக் கூறுவேண்டியவை: பந்தி 3-க்கு முன் விவாகம் ஆகாதவர் அல்லது முன் விவாகம் செய்தவர் என்ற இரண்டு சொற்றொடர்களில் ஒன்றை மாத்திரம் எழுதுவதற்கும், பந்தி 4-க்கு கணவன் மனைவி நீதிமன்றத்தால் விவாகரத்துப் பெற்றிருப்பின் திகதி, பெற்ற இடம், பத்திர இலக்கம் தெளிவுபட எழுதுவதற்கும், அன்றேல் மனைவி உயிருடன் இருக்க மறுமணம் முடிப்பதாயின் காதிநீதிமன்ற உத்தரவுப்பத்திற்ம் ஈ - 8-ல் குறிப்பிடுவதற்குமான உறுதியான வழி சட்டத்தில் இடம் பெறுதல் வேண்டும். இருட்டடிப்புச் சொற்கள் இடம் பெறா வண்ணம் சட்டம் இனி கண்டிப்பாய் இருக்க வேண்டும்.
- 2 - (05) பிரிவு திருத்தப்படல் வேண்டும். இது நடைமுறைப்படுத்த முடியாத பிரச்சினைக்கு வழி வகுக்கக் கூடிய தாகும். முன் கூறிய 04-ல் உள்ள கருத்து மிக நன்மைபயக்கும். இது மூஸ்லீம் ஷீஆ சட்ட உரிமையையும் மதிக்கிறது. சட்டத்தை ஏய்க்கும் முயற்சிக்கு தக்க தண்டனையும் கொடுத்து மக்கள் வாழ்வு பாதுகாக்கவும் உதவுகிறது.

அயலூரிருந்து மனமகன் அல்லது மனமகன் விவாகம் செய்ய வரும்போது அல்லது பதிவு செய்ய வரும்போது சம் பந்தப்பட்டவர்களின் உண்மை விபரத்தை அறிவது அவசியம். இதற்கு மனமகன் அல்லது மனமகனின் குறித்த மஸ் ஜிதிலிருந்து அல்லது அந்த ஊர் கிராமசேவகர் (பிரபல பிரமுகர்) ஒருவரிடமிருந்து அல்லது தலைவரிடமிருந்து அத்தாட்சிக் கடிதம் அல்லது சத்தியக்கடதாசி கோரப்படுதல் வேண்டும். அப்படி சரியாக நிகழாமல் ஊறு செய்தவாறு அவசரப் பட்டு விவாகம் ஒன்று நிகழ்த்தினால் திருமணம் பயன்பாட்டைக் கெடுத்து பழுதை உண்டாக்கி குடும்ப அமைதி யையே குலைத்துவிடும். அவசர விவாகங்களில் அனேகமானவை இப்படி சீரமிந்த நிலைமைக்குள்ளாகியுள்ளதை நமது சமுதாயத்தில் காணலாம்.

ஆனாக்குப் பலதாரமணத்தை சில நிபந்தனையின் பேரிலேயே இல்லாம் அங்கீரிக்கின்றது. சரீரசக்தி, உடலாரோக்கியம், பொருளாதார வசதி, மனவியலை சமநிலையில் நடத்தக்கூடிய மனோபாவனை உள்ளவர் என்பன மிக அவசியமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விதிகளாகும். இவ்விதி 1806-ம் ஆண்டு முஹம்மதியா சட்டத்தின் பிரிவு 100-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் தற்போதைய மூஸ் லீம் விவாக-விவாகரத்துச் சட்டம் இது பற்றி மௌனம் சாதிக்கின்றது. தற்போதைய சட்டத்தின் பிரிவு 24-ல் பலதாரமணத் தின் நிபந்தனைகளும் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுக்கமைய வரையப்படுதல் அவசியமாகிறது.

முள்ளீம் விவாகப் பதிவாளர் மாதந்தோறும் கச்சேரிகளில் பதிவுப் பத்திரிக்களை சமர்ப்பிப்பார். அப்போது பத்திரிக்களை ஒப்பிக்கும் அலுவலகர் அவற்றை மிகக் கவனமாகப் பரிசீலனை செய்வதன் மூலம் இந்த ஒழுங்கை நிலை நாட்டலாம். இக்கருத்தும் சட்டத்தில் இடம்பெற வேண்டிய புதிய அம்சமாகும். பிழை செய்ய வாய்ப்பில்லாதவாறு சட்டத் துவாரங்கள் அடைக்கப்படல் வேண்டும்.

- 2 - (05) திருத்தமேற்படின் மேலே 2-(04)-ல் குறிப்பிடப்பட்ட படி சட்டம் வலுப் பெற்றால் சட்டபூர்வமற்ற பலதாரமணம், இத்தா முடியுமுன் நடைபெறும் விவாகம் ஆகியன ஏற்படா. பெண்களுக்கு அவலநிலை ஏற்படாது. பராமரிப் பற்று அல்லவுறும் பச்சிளம் குழந்தைகளின் கண்ணிர்மறையும். இனிய கட்டுக்கோப்பான சமுதாயம் உருவாகும்.
- 3 - ‘தலாக்’ என்னும் விவாகரத்து: தலாக் என்பது விவாக ஒப்பந்தத்திலிருந்து விடுபடல் அல்லது விவாக விலக்கு என்பதாகும். அதாவது திருமண வாழ்விலிருந்து மனவானும் மனவியும் நிரந்தரமாக ஒருவரை ஒருவர் பிரிந்து செல்லுதல் ஆகும். தலாக் ஷீர்அத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் அது அல்லாஹ்விடம் மிக வெறுப்புக்குரிய காரியமாகும். சமரசத்துக்கு வேறு வழி எதுவும் இல்லாத போது மட்டுமே தலாக்கை இல்லாம் இறுதி வழியாக அனுமதிக்கின்றது. எடுத்ததற்கெல்லாம் பிடி சாபம் என்று தலாக் கூறுவதை இல்லாம் அங்கீரிக்கவில்லை. தலாக் தொடர்பில் தற்போதைய அரச சட்டம் தெளிவற்றது. தலாக்-இத்தா தொடர்பாக மிகத் தெளிவான சட்டம் ஷீர்-ஆவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை கீழ்வருமாறு சுருக்கிக் கூறலாம்.

‘தலாக்’ என்பது பொதுவாக பல்வேறு காரணங்களால் அனுமதிக்கப்படுகிறது.

- மனவியின் நோக்கக் கருத்தில் எடுப்பாது கணவன் தலாக் கூறுதல்
- முபாறத்: கணவன் மனவியில் புரிந்துணர்வுடன் தலாக் ஒன்றே பிரிந்து வாழ வழியெனக் கண்டு கணவன் தலாக் கூறுதல்
- குல்கு: கணவன் மனவியில் கலந்து பேசி மனவியிடம் நஷ்டாடு பெற்றுக்கொண்டு கணவன் தலாக் கூறுதல்
- பசஹ்: (சட்டப்படியான பிரிவு) சில குறிப்பிட்ட குறை-குற்றங்கள் கணவனிடம் காணப்பட்டால் மனவியில் தன் உரிமையை நல்வாழ்வையும் காத்து காதி நீதிமன்ற உத்தரவு பெற்று விவாகரத்துக் கூறுதல். இது பெண்ணின் உரிமை காப்பதாகும். இதிலும் ஷீர் அட்டப்படி நீதி மன்ற தீர்ப்பின் பின் மனப்பெண் மூன்று மாத இத்தா இருப்பது அவசியமாகும்.

தலாக் வகைகள்: சொல்லப்படும் காலம் குறித்து பின்வரும் மூன்று வகைகளில் இந்த தலாக் சொல்லும் முறை அமையும் அதாவது

- தலாக் அஹ்ஸன்: ஒரு தரம் மாத்திரம் தலாக் கூறுதலாகும். இது குர்அன் அங்கீரிக்கும் சிறப்பு மரபாகும். இரு தரம் தலாக் கூறுதலும் இதில் அடங்கும் (அல்குர்-அன் 2:228).
- தலாக் ஹஸன்: மூன்று வேறுபட்ட நேரங்களில் மூன்று முறை தலாக் கூறுதல். இது நீண்ட காலத்துக்குள் நிகழக்கூடியது.
- தலாக் பித்அத்: ஒரே தரத்தில் மூன்று தலாக்கையும் ஒரே நேரத்தில் கூறிவிடல். இது சன்னத்துக்கு மாற்றமானதாகும். எனவே தலாக் ‘பித்அத்’ என்று பெயர் பெறும். இவ்வகைத் தலாக்கிற்கு கோபம், ஆத்திரம் ஆகிய கட்டுமீறிய உணர்ச்சியே பெரும்பாலும் காரணமாகும். இமாம்கள் பலர் ஒரே தரத்தில் கூறப்படும் மூன்று தலாக்கையும் ஒரு தலாக் ஆகக் கொள்வார். இது ஒரு வகையில் ஏற்புடைய தாகும்.

தலாக் உண்டாவதற்கான வேறு வழிவகைகள்:

விஆன்: அவதாறுச் சத்தியம் செய்தல்: தம்பதிகளுக்கிடையில் கற்பொழுக்கத்தில் சந்தேகம் ஏற்படும்போது இச்சத்தியம் ஏற்பாடாகும். முறைப்படி சத்தியம் செய்தால் தலாக் என்பது ஏற்பட்டு விடும். (அல்குர்-அன் 24:6-9) அப்படி சத்தியம் செய்து தலாக் சொன்ன தம்பதியர் பின்னர் ஒருபோதும் மறுபடி ஒன்று சேரவே முடியாது.

சலாகு: கணவன் மனவியிடம் சேரமாட்டேன் என்று சத்தியம் செய்த பின் நான்கு மாதங்களுக்கிடையில் அவர்கள் இருவரும் சேராவிட்டால் ‘தலாக்’ உண்டாகி விடும் (அல்குர்-அன் 2:226-2:27)

விஆன்-விஹார்: மனவியை தாய்க்கு ஒப்பிட்டுக் கூறுதல், இது குர்அனில் தடை செய்யப்பட்டதாகும். அதாவது அப்படிச் செய்தால் அது பாவமானதாகும் (அல்குர்-அன் 58:3-58)

இந்த இரு வகையும் பெரும்பாலும் இக்காலத்தில் நடை-

முறையில் இல்லை.

பெண்களின் மாதவிடாய்க் காலங்கள் வித்தியாசமானவை. சுகதேகியான பெண்ணொருத்திக்கு மாதவிலக்கு காலம் ஒரு சந்திரமாகும் (ஒரு மாதமாகும்). அதாவது 29 அல்லது 30 நாட்களாகும். இதனடிப்படையில் பிள்ளைப் பேற்றுக் காலமும் பத்து சந்திரமாதம் என்றே கணிக்கப்படுகிறது. புறநடை விதியைக் கவனியாது பொதுவிதியாக இத்தா காலம் மூன்று சந்திரமாகும். இத்தாவின் பிரதான நோக்கங்கள் இறைகட்ட ளைக்கு பணிதலும், சமரசகால இடைவெளியும், கருக்கட்டல் பரிசோதனைக் காலமுமாகும். இத்தாக் காலத்தில் பெண் வேறு ஆடவரை மனத்தல் குர்ஆன் மூலம் தடை செய்யப் பட்டுள்ளது (அல்குர் ஆன் 2:235). இதை மீறி விவாகம் நடந் தால் அந்த விவாகம் செல்லுபடியாகாது. இத்தா காலம் முடிவடைந்து விட்டால் தலாக் ஆகுமான காலமாகிவிடும். கணவன் இறந்துவிட்டால் இல்லாமிய சட்டப்படி இத்தாக்காலம் நான்கு மாதம் பத்து நாளாகும். பெண் கருவற்றிருந்தால் பிள்ளை பிறந்ததும் இத்தா காலம் முடிந்துவிடும்.

தலாக் கூறிப் பிரிந்த தம்பதியர் மீண்டும் ஓன்று சேரல்: இது மூன்று வகைப்படும்.

றஜஃ: தலாக் கூறி இக்காலம் முடிவடைவதற்கு முன் தலாக் றஜஃ: (மீட்கக் கூடிய தலாக்). கணவன் மனைவி இருவரும் இன்ம் கண்டு கருத்தொருமித்து வாழ விரும்பினால் மறுபடியும் ஓன்றாய் சேர்ந்து வாழலாம் (அல்குர் ஆன் 2:228-2:229).

தஜ்தீக்: (நிக்காஹ் பதுப்பித்தல்) தலாக் அஹஸன் கூறப் பட்டு இத்தாக் காலம் முடிந்து தலாக் பாயின் ஆகிவிட்ட நிலையில் கணவன் மனைவி திரும்பச் சேர்ந்து வாழ விரும்பினால் முறைப்படியான நிக்காஹ் - திருமணம் திரும்ப நடத்தப்படுதல் வேண்டும் (அல்குர் ஆன் 2:228-2:229-2: 232).

தஹ்வில்: (ஆகுமாக்குதல்) தலாக் ஹஸன் என்பதற்கிணங்க அல்லது பித்துத்தின்படி மூன்று தலாக்கும் முடிந்து தலாக் பாயினாகி இக்காலம் முடிந்துவிட்டது. இந்நிலையில் மனைவி மறுபடி பிரிந்த கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பி னால் அதற்கு குர்ஆன் ஒரு மானசீக தண்டனை விதிக்கின்றது. இதுவே தஹ்வில் ஆகும்.

முதல் மனைவி வேறொரு ஆடவனை மனைந்து புதிய கணவன் சுதந்திரமாக தலாக் சொன்ன பின் இத்தாக் காலம் முடிவடைந்த பின்னர்தான் பழைய தம்பதியினர் முறைப்படி விவாகத்தின் பின்னர் ஓன்று சேர்ந்து வாழலாம் (அல்குர் ஆன் 2:230). சமாதானமாவதற்குரிய இக்காலம், சலுகையை மறந்து ஆத்திரத்தில் செயற்படும் தம்பதியருக்கு இவ்வித தண்டனை பொருத்தமானது. தஹ்வில் 1806 சட்டத்தில் பிரிவு 102 சட்டவடிவில் கூறப்படுகின்றது. 1951: 13-ஆம் சட்டம் தஹ்விலைக் கூற மறந்துவிட்டது. தஹ்வில் சட்டமாக்கப் படுதல் வேண்டும். சட்டம் தலாக் ஹஸனை மாத்திரமே கூறுவது சிறப்பேயாகும். தஹ்வில் என்பது குர்ஆனின் சட்டமாகும். இச்சட்டத்தை ஏமாற்றுவதற்காக தள்ளாடும் கிழவனைப் போலியாக நிக்காஹ் எழுதி தலாக் - இத்தா முறைப்படி நிறைவேறுவதற்கு முன்னர் முன்னாள் தம்பதிகளுக்கு நிக்காஹ் எழுதுகின்றனர். சிலர் இறைவனையும் இறை சட்டத்தையும் பரிக்கிக்குகின்றனர். பதிவாளர்களும் திருமணத் தம்பதியினரும்

இப்படி ஹறாமான செய்வதை இனிமேல் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

மேலே கூறப்பட்ட ஷர்ஆ அடிப்படை விதிகளை மனதிற் கொண்டு முஸ்லீம் விவாக-விவாகரத்துச் சட்டத்தில் தற்போதைய நடைமுறை விதிகளைக் கவனிக்கலாம். அதாவது முஸ்லீம் விவாக-விவாகரத்துச் சட்டம் தலாக் பற்றிக் கூறுவதாவது: முன்விபரிக்கப்பட்ட ஆண் தலாக் கூறும் மூன்று வகையில் அற்றலானுக்கு நடைமுறை விதியை சட்டத்தின் 2-ம் அட்டவணை விபரிக்கின்றது. 2-ம் அட்டவணையின் 2, 6, 7, 8 பிரமாணங்கள் பின்வருமாறு கூறுகின்றன.

பிரமாணம் 2: ‘கணவன் தன் எண்ணத்தை அறிவித்த திகதி தொடக்கம் முப்பது நாட்களுக்குள் கணவன் மனைவிக்கிடையில் எவ்வித சமரசத்தையும் ஏற்படுத்த முடியாமல் கணவன் விவாகரத்துப் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்க விரும்பின் காதி நீதிபதியினதும் இரு சாட்சிகளினதும் முன்னிலையில் தலாக்கை எடுத்துக் கூறில் வேண்டும்’. பிரமாணம் 6: ‘கணவன் 2-ம் பிரமாணப்படி தலாக்கை எடுத்துக் கூறிய திகதி தொடக்கம் முப்பது நாட்களின் பின் காதிநீதிபதியால் நியமிக்கப்பட்ட திகதியன்று அவரை நேரடியாகச் சந்திக்க வேண்டும். காதி இன்னொருமுறை இருவருக்கிடையே சமரசத்தையை ஏற்படுத்த முனைவார்’. பிரமாணம் 7: 6-ம் பிரமாணப்படி காதி நியமித்த திகதி தொடக்கம் முப்பது நாட்களுக்கு முன் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே எவ்வித சமரசத்தையும் ஏற்படுத்த முடியாவிடின் குறித்த கால எல்லை முடிவில் காதி நியமிக்கும் திகதியன்று கணவன் அவரது முன்னிலையில் சமுகமளிக்க வேண்டும். கணவன் அவ்விதம் சமுகமளித்ததையும் இருதரப்பினருக்கிடையே சமரசம் ஏற்படுத்த முடியாததையும் எழுதி, கணவன் மனைவி மனு பற்றிய விடயத்தை பதிவு செய்தல் வேண்டும். பிரமாணம் 8: 6-ம் அல்லது 7-ம் பிரமாணப்படி காதி குறிப்பிட்ட திகதியன்று அவரது முன்னிலையில் கணவன் சமுகமளிக்கத் தவறினால் 2-ம் பிரமாணப்படி தலாக்கை எடுத்துக் கூறிய திகதி தொடக்கம் முன்று மாதம் சென்ற பின் காதி நீதிபதி எப்பொழுதாவது மனைப்பெண்ணைக் கொண்டு சத்தியம் செய்து விசாரணையின் பின் காரணங்களைப் பற்றி விவாகரத்தைப் பதிவு செய்யலாம்.

3 - (3) தற்போது உண்டாகும் தீய விளைவுகள்: இப்போது பிரமாணம் 2,6,7,8 ஆகியவற்றுக்கிடையிலான முரண்பாடுகளையும் விளக்கக் குறைகளையும் இலங்கை முஸ்லீம் விவாக-விவாகரத்துச் சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தும் போது ஷர்ஆ சட்டங்களுக்கு மாறான காரியங்கள் எவ்வாறு இடம் பெறுகின்றன என்பதையும் கவனிக்கலாம்.

பிரமாணம் 6-ன் தெளிவின்மை: ‘பிரமாணம் 2-ன்படி தலாக் கூறிய திகதி தொடக்கம் 30 நாட்களின் பின்’ என்பது தெளிவற்றது. 31 நாளாகவும் அது அமையலாம். இதே வகையில் பிரமாணம் 7 கூறும் ‘பிரமாணம் 6 நிகழ்ந்த 30 நாட்களுக்கு முன்’ என்பதுவும் தெளிவற்றது. இது 1 தொடக்கம் 29 நாள் வரை அமையலாம். எனவே பிரமாணம் 6,7 கூறும் கூட்டுமொத்தம் 31 (1;29) 32 - 60 நாட்களாக அமைய வாய்ப் புண்டு. ஆகவே பிரமாணம் 2-ன்படி தலாக் கூறி 32 - 60 நாட்களில் பிரமாணம் 7 விவாகரத்தைப் பதிவு செய்திருந்து இடம் கொடுக்கின்றது. இவ்விதமான திட்டமற்றதும் தெளிவற்றது மான நிலை காதிமார்க்களில் பலரை பிழைக்கு இட்டுச் செல்

கிறது. மேலும் பிரமாணம் 7-ல் ‘குறிப்பிட்ட கால எல்லை’ என்ற சொற்றொடர் உண்டு. ஆனால் முன்னரெங்காவது கால எல்லை குறிப்பிடப்படவில்லை. இது காரணமாக பல ஹநாமான குற்றச் செயல்களும் ஊழல்களும் நிகழலாம். அதனால் இதை யாவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

பிரமாணம் 8: பிரமாணம் 8-ன்படி தலாக் கூறிய திகதி தொடக்கம் மூன்று மாதம் அவசியம் என்பதைக் கூறினாலும் கணவன் சமூகமளிக்காவிடில் மூன்று மாதம் தேவையா என்ற சந்தேகம் இங்கு உண்டாகிறது. கணவன் 2-ம் பிரமாணப்படி தலாக்கைக் கூறி மூன்று மாதம் கடந்து விட்டது. இதனி டையே தம்பதிகள் சமரசமான தகவலும் இல்லை, கணவனும் மனைவியும் சமூகமளிக்கவில்லை என்றால் ஷீரூ சட்டப்படி தலாக் பாயில் வலுவுள்ளதாகி விடுகிறது. ஆனால் மூஸ்லீம் விவாக-விவாகரத்துச் சட்டம் இந்நிலை பற்றி எதுவும் கூற வில்லை. தம்பதிகள் இருவரும் உறவாகியிருக்கலாம். ஆகவே தலாக் பாயில் பாதித்தல் கூடாது. முன்னர் குறிப் பிட்டபடி மனப்பெண் இத்தாக் காலம் மூன்று மாதங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.

32- 60 - 70 நாட்களில் விவாகரத்துக் கொடுக்க சட்டம் அனுமதிப்பது குர்ஆனின் வெளிப்படையான ஆணைக்கு விரோதமாக அமைகிறது. நாள் குறைந்த விவாகத்தினால் ஆணுக்கு ஷீரூ சட்டப்படி பாதிப்பு இல்லாவிட்டாலும் பெண் பெரும் சிக்கலுக்குள் தள்ளப்படுகிறாள். ஏனெனில் ஆண் விவாகரத்துப் பெறும்போது மறுதலையில் பெண்ணும் விவாகரத்துப் பெறுகிறாள். விவாகரத்தைப் பெற்ற பெண் மறுநாளே வேறொரு ஆடவனை மணம் முடிக்க சாத்தியமாகும். இது குர்ஆனின் சட்டத்தை மீறிச் செய்யும் காரியமாகும் (அல்குர் ஆன் 2:235). குறித்த விவாகம் வலுவற்றதாகவும் பயனற்றதாகவும் கணிக்கப்படும். இது தொடர்பில் பிறக்கும் பிள்ளைகளும் சட்டப் பிரச்சினைக்குள்ளாகிவிடும்.

இங்கு நான் விளக்கும் இத்தாகாலம் முடியுமன் நடைபெறும் விவாகரத்தும் மறு விவாகம் செய்தல் என்று குறிப்பிடுவதுவும் வெறும் கற்பனையுமல்ல திட்டமிட்டுக் கூறலுமன்று. ஆனால் இவை நம்மிடையே நிகழும் நூற்றுக்கணக்கான உண்மை நிகழ்ச்சிகளாகும். நான்றிந்த வகையில் பெரும்பாலான தலாக்குகள் - 75 சதவிகிதத்துக்கு மேல் 65 தொடக்கம் 80 நாட்களைக் கொண்டே அமைந்துள்ளன. சில தீர்ப்புகள் 90 நாட்களுக்குள் வழங்கப்படும். இவை தற்செயலாக நடக்கலாம். ஆகவே காதிமார்களுக்கு தெளிவான அறிவுறுத்தல் கள் அவசியமாகின்றன.

ஷீரூ சட்டத்தை கவனிக்காமல் மூஸ்லீம் விவாக-விவாகரத்துச் சட்டத்தை மட்டும் வரிக்கு வரி பின்பற்றியதால் காதிமார்களில் பலரும் இத்தவறுகளுக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மனிதநீதியும் இறைவனுடைய நீதியும் முரண்படும் போது இறைநீதிக்கே அதிமுக்கிய இடம் கொடுக்கப்பட வேண்டிய மூஸ்லீம் காதிமார்களும் விவாகப் பதிவாளர்களும் தம் கட்டாயக் கடமையில் ஈமானுடன் செயற்பட வேண்டும்.

அட்டவணை - 3 ‘பசஹ்’ என்பதாகும். தலாக்கின் நான்காம் வகையான பெண் கோரும் தொடர்பான சட்ட நடைமுறை பற்றிக் கூறுவதாகும். நாம் முன்பு பார்த்தபடி பசஹ் என்பது வும் ஒரு விதமான விவாகரத்தே ஆகும். இதற்கும் அனுமதிக்கப்பட்ட இத்தாக காலம் மூன்று மாதம் அவசியமானதாகும்.

இந்த அட்டவணை - 3 கால அளவைப் பற்றி கூறாமல் இருப்பது ஏற்றதல்ல. கால அளவு பற்றி எந்த குறிப்பும் இல்லை. இதன் விளைவாக விண்ணப்பம் செய்து விசாரணையில் காரணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் உடனடியாக விவாகரத்துப் பத்திரம் வழங்கப்படுகிறது. இந்த பத்திரத்தைப் பெற்ற மனப்பெண் மறுநாளே வேறொரு ஆடவனை மனந்து கொள்கிறாள். பசஹுக்கு இத்தாக அவசியமில்லை என்ற ஒரு பிழையான கருத்து சாதாரண மக்களிடம் இருக்கின்றது. இவ்வித விபரத்தங்களுக்கு காரணம் என்ன? யார் பொறுப்பானவர்? இன்றுள்ள இலங்கைச் சட்டமா? அல்லது சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முஸ்லீம்களா? என்பதை நாம் நன்கு அறிந்து கொண்டு முறையான புது நிகாஹ் தேவை என்பதையும் உணர்ந்து செயற்பட வேண்டும். ‘பசஹ்’ என்பது தீர்ப்பானதும் விவாகம் செய்தவர்கள் பிரிந்துவிடும் மறுநாளே சேர்வதாலும் தம்பதியினரிடையே முறைப்படியான நிகாஹ் அவசியமாகிறது. ஆனால் பசகுக்கு றஜஃ் என்பது செல்லுபடியாகாது.

3 - (4) சட்டம் கூறவேண்டிய திட்டவட்டமான கருத்து: அட்டவணை - 2, அட்டவணை - 3 ஆகிய இடங்களில் இத்தாகாலம் மூன்று மாதங்கள் (90 நாட்கள்) கட்டாயமானது என்ற கருத்து சந்தேகத்திற்கு இடமற்ற வகையில் தெளிவாக வலியுறுத்தப்படல் வேண்டும். பசஹ் அங்கீரிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பின்னர்தான் விவாகரத்துப் பதிவு செய்யப்பட்டு அத்தாட்சிப் பத்திரமும் வழங்கப்படக் கூடியதாக இலங்கை மூஸ்லீம் விவாக-விவாகரத்துச் சட்டம் திருத்தப் பட்டு தெளிவு கொடுக்க வேண்டும். ஆண் - பெண் ஆகிய இருபாலாருக்கும் தனித்தனியே விவாகரத்துப் பத்திரம் வழங்கக் கூடியதாகவும் சட்டம் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்யப்படும்போது அவர்களுக்கு மறுமணம் செய்வது இலகுவாகலாம். ஊழலும் திருட்டுக் கல்யாணங்களும் குறையலாம்.

3 - (5) சட்டத்திருத்தம் செய்வதால் ஏற்படும் நற்பயன்கள்: கட்டுப்பாடற்ற பலதார திருமணங்கள் குறையும். சமூகத்தில் ஷீரூ சட்டத்திற்கு இணக்கமான வாழ்வு பெருகும். தலாக் தொடர்பான அட்டவணை இரண்டின் நிறைவற்ற தன்மையை கண்ணுற்றோம். ஆனாலும் அதன் சிறப்புத் தன்மையையும் அறிய வேண்டும். ‘தலாக்’ என்ற பல்வகைகளில் அஹ்ஸன் என்பதற்கு மட்டுமே இடம் கொடுத்துள்ளது சட்டம். இது ஒரு சிறப்பான விடயமாகும். பிரமாணம் 2-ன் தலாக் கூறப்பட்டால் அதன்பின் பிரமாணம் 6, 7 இன்படி நடைபெறும் தவணைகளில் சமரச முயற்சியே நடைபெறல் வேண்டும். அங்கு தலாக் கூறும்படி சட்டம் குறிப்பிடவில்லை. இதன் பயனாக தலாக் அஹ்ஸனப்படி பிரிந்த தம்பதிகள் மறுபடி சேர விரும்பினால் ‘தஜ்ஜீக்’ அதாவது நிகாஹ் புதுப்பித்தல் முறை மூலம் சேர்ந்து கொள்ளலாம். தஹ்லீல் என்ற (ஆகுமாக்கல்) தன்னை முறை அவசியமன்று. குர்ஆன் கூறும் இனிய சலுகை இதுவாகும். வீணான வகையில் சிரமத்தை உண்டாக்கி தஹ்லீலையும் குறைப்படுத்துவதற்கான கேளிக்கூத்து அவசியமில்லை.

தலாக் கூறுதல் தொடர்பில் பிழையானதும் முரண்பாடானது மான ‘முத்தலாக்கு முறை’ என்ற கருத்தொன்று எப்படியோ பலரது மனதில் ஊன்றியிருப்பது வருந்தத் தக்கது. மூன்று முறை தலாக் கூறுதல் (முத்தலாக்) அவசியம் என்ற கருத்து குர்ஆன் கட்டளைக்கும் முரண்பாடானது. இக்கருத்தை நமது

சமுதாயத்திலிருந்து கண்ணெடுத்தல் அவசியமாகிறது. மேலும் 'தஜ்வீத் ஹஸஃ்' என்ற இலகு வழிகள் பயன்படுத்தப் படாமல் விடுதல் வீண் சிரமத்தைச் சுமக்கும் செயலாகும். சிலர் முத்தலாக் என்ற கடின வழியில் தடம் மாறுதல் கவலைப்பட வேண்டியதாகும். தலாக் அஹ்ஸன் என்பதே மூலம் சமுதாய விவாகரத்துக்குச் சாலச் சிறந்த முறையாகும்.

வொலி தொடர்பான 1951-13 என்னும் இலங்கை மூஸ்லீம் விவாக-விவாகரத்துச் சட்டம் 25 ஷாபி மதக்கொள்கை என்ற சொற்றொடர்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஷீர்அத் அறியாத மொழிபெயர்ப்பாளர்களால் எழுதப்பட்ட பிழையான குறிப்பாகும். 'Shafi Law Sect' என்ற ஆங்கில வார்த்தைகள் ஷாபி பிரிவு என்பதாகும். ஆனால் இல்லாம் என்பதே மூஸ்லீம்களின் மார்க்கமே தவிர ஷாபி என்றொரு மதம் இல்லை. மதம் என்ற சொல் இலங்கை மூஸ்லீம்கள் சட்டத்தில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பது பிழையானதாகும். 'Shafi Law Sect' என்ற ஆங்கிலத் தொடரின் தவறான தமிழ் மொழிபெயர்ப்பு இச்சட்டத்தில் கருத்துப் பிற்றிலை உண்டாக கியுள்ளது. 'ஷாபி' என்று எந்த இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதோ அந்த இடங்களில் 'மத்ஹூப்' அல்லது பிரிவு என்றே குறிப்பிடப்படல் வேண்டும். இதுவே சரியான அர்த்த மாகும். மத்ஹூப் என்பதை இந்த இடத்தில் நாம் கவனத்திற் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

இலங்கை மூஸ்லீம் விவாக-விவாகரத்துச் சட்டம் 1951 - 13 என்ற சட்டக் கைநூலும் ஒழுங்குவிதி நாலும் இப்போது இலங்கையில் எங்கேயும் தேடக் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. தரக்குறைவான காகிதத்தில் பல்லாண்டுகளுக்கு முன் அச்சிடப்பட்ட வெளியீடுகள் கை பட்டதும் கரைந்துவிடும் நிலையிலேயே இருந்தன. குறிப்பிட்ட கைநூல்களை திருத்தத்துடன் புதிதாக அச்சிட்டு வெளியிட வேண்டும். அச்சிடும்போது பழைய சட்டங்களை மறுபரிசீலனை செய்து, புதிய திருத்தச் சட்டங்களையும் சேர்த்து வெளியிடுதல் மக்களுக்குப் பயனளிக்கும். காதிமார்க்களை புதிதாக நியமனம் செய்யும்போது மூஸ்லீம்களுக்குரிய சட்டப்பிரிவு விதிகள், நடைமுறைகள் ஷீருவின்படி விவாகம், விவாகரத்து, வொலி, மணமகன் மஹர் கொடுத்தல், தலாக், இத்தா தொடர்பான ஆரம்ப அறிவுறுத்தல்கள், பயிற்சிகள் மூலம் முழுமையாக குறிப்பிடப்படல் வேண்டும். வருடந்தோறும் காதிமார்களுக்கு புத்தாக்க பயிற்சி வகுப்புகள் மற்றும் தெளிவுபடுத்தல், கலந்துரையாடல்கள் அமைச்சினால் குறைந்தது ஆறு மாதத்துக்கொரு முறை நிகழ்த்தப்பட்டால் ஆரோக்கியமானதாகவும் பயன் கொடுக்கக் கூடியதாகவும் இருக்கும். 1937.01.01 தொடக்கம் கடந்த 85 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துகொண்டிருக்கும் இலங்கை மூஸ்லீம் விவாக-விவாகரத்துச் சட்டத்தில் குறையும் நிறைவெற்ற தன்மையும் கண்டுபிடிக்கப்பட்டு அவை இன்னமும் திருத்தப்படாமலிருப்பதை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது என்பதால் அதையும் திருத்தத்துக்குப்படுத்திக்கொள்வது சாலச் சிறந்ததாகும்.

இலங்கை மூஸ்லீம் விவாக-விவாகரத்து மாற்றுக் கருத்து இல்லை. அத்திருத்தங்களில் முக்கியமானவை மாத்திரம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. அவையாவன:

- வொலி: வொலி உரிமையாளர் அட்டவணை முன்னுரிமை வரிசையில் சட்டத்தில் இடம் பெறுதல் வேண்டும்.
- விவாகப் பத்திரம்: ஈ 4 - பந்தி 3, பந்தி 4-ல் எழுதவேண்

டிய சொற்களையும் இனங்கண்டு சட்டத்தில் குறிப்பிடப்படல் வேண்டும்.

- தலாக்: பசஹ் தொடர்பான அட்டவணை 2, 3-ல் மூன்று மாத இத்தா காலம் மிகத்தெளிவாக விளக்குதல் வேண்டும்.
- விதி 24 திருத்தப்படல் அவசியமாகும். இது தொடர்பாக 08.03.1998-ல் நவமணி பத்திரிகையில் பிரசரமான 'இல்லாம் இயம்பும் பலதார மணம்' என்ற கட்டுரையில் விரிவாகத் தெளிவு பெறலாம்.

மூஸ்லீம் விவாகப் பதிவாளர்: 1951 - 13-ம் சட்டத்தில் பிரிவு 8 மூஸ்லீம் விவாகப் பதிவாளரைப் பற்றியதாகும். 8(1) - 8(2) - 8(3) ஆகியன முறைப்படி அமுல்படுத்தப்படுவதில்லை. மூஸ்லீம் விவாகப் பதிவாளர் நியமனத்தில் பின்வரும் தகைமைகளை மிக முக்கியமாகக் கவனித்தால் விவாகத்தில் நிகழும் முறைகேடுகளையும் பிரச்சினைகளையும் தவிர்த்துக் கொள்ளலாம். 1) 35 வயதுக்கு மேற்பட்ட விவாக மான மூஸ்லீம் 2) தமிழில் குறைந்த பட்சம் ஆண்டு சித்தியடைந்திருத்தல் 3) நிகாஹ் சம்பந்தமான ஷீருத்தின் அடிப்படைச் சட்ட அறிவு 4) நிகாஹ் நிறைவேறும் நிபந்தனைகள் 'வொலி' சம்பந்தமான விபரங்கள், விவாகம் முடிக்க ஆகுமான இனத்தவர்கள் ஆகியன அறிந்திருத்தல் 5) உரிய ஊரில் நன்மதிப்பும் தகவாயும் பெற்றிருத்தல் 6) நிதி நெருக்கடி இல்லாமல் பொருளாதார வசதியுள்ள நிலை இருக்கவேண்டும். இந்த நியமனத்திற்கான தெரிவின்போது அரசியற் செல்வாக்குகள் தவிர்க்கப்படல் வேண்டும். தெரிவு செய்யப் பட்ட பதிவாளருக்கு குறைந்தது இரண்டு வாரப் பயிற்சியாவது வழங்கப்படல் வேண்டும்' என்றார்.

இரு பதிவாளர் நியமனத்தில் கொடுக்கப்பட்ட எல்லைக்கு வெளியே உள்ள பிழையான திருமணங்களை பதிவு செய்தல் காரணமாக பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆகவே இந்த எல்லைக் கட்டுப்பாடு கடுமையான முறையில் நடைமுறைப் படுத்தல் வேண்டும். வெளிநாடு செல்வோர் பதிவு முறையினைத் துஷ்பிரயோகம் செய்கின்றனர் என்பது எதார்த்தமானது. இவற்றைத் தடுக்க மேற் குறிப்பிட்ட வழிமுறை நல்லது என்பது ஷம்கத்தீன் மௌலானாவின் கருத்தாகும்.

இவற்றை சட்ட வல்லுனர்கள் சட்டத்திருத்தத்திற்கு உட்படுத்தி நடைமுறைப்படுத்துவதற்கு பிற காதிமார்கள் மூஸ்லீம் விவாகப் பதிவாளர்கள் மக்களெல்லோரும் இந்த உண்மையை உணர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார். புனிதமான இஸ்லாத்தின் சீர்திருத்தப் பணியை இலங்கை இஸ்லாமிய பெருமக்களும் மௌலவிமார்களும் நாடாளுமின்றை மூஸ்லீம் அரசியல்வாதிகளும் சிவில் சம்கங்களும் சமூகப் பிரதிநிதிகளும் மஸ்ஜித் நிர்வாக சபையினரும் மூஸ்லீம் அறிவுஜீவிகளும் அகில இலங்கை உலமா சபை உறுப்பினர்களும் செய்யும் நற்கருமங்களில் ஒன்றாக கருத்திற் கொண்டு செயற்படுத்தல் வேண்டும். இது நிகழ்ந்தால் எது மூஸ்லீம் சமுதாயம் நன்னிலையில் இஸ்லாமிய வழிமுறையில் வளம் பெறும் என்பதில் சந்தேகமில்லை' என்று ஷம்கத்தீன் மௌலானா குறிப்பிட்டுளார்.



50
ANNIVERSARY

பொன்விழாக் காணும் தேசிய கலை இலக்கியப் பேரவை - இயல்வாணன் -

நாழத்தில் பல இலக்கிய அமைப்புகள் காலத்துக்குக் காலம் உருவாகி, இயங்கி வந்துள்ளன. சிறு குழு முயற்சிகளாகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்புகளாகவும் அவை தோற்றம் பெற்றன. இலக்கிய நண்பர்கள் சிலர் இணைந்து உருவாக்கிய அமைப்புகளாகவே பெரும்பாலும் அவை ஆரம்பிக்கப்



பட்டன. நோக்க அடிப்படையில், சித்தாந்தப் பின்னணியில், அரசியல் பின்னணியில் அவை அதிகம் அமைக்கப்பட வில்லை. எனினும் அவற்றுக்குள் நுன் அரசியல் இல்லாமலில்லை.

வரதரின் முயற்சியில் 1942-ல் 20 பேர் சேர்ந்து உருவாக்கிய தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கமே முதலாவது எழுத்தாளர் சங்கமெனக் குறிப்பிடப்படுகின்றது. மற்போக்கு எழுத்தாளர் சங்கம், இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை, வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், யாழ் இலக்கிய வட்டம், அதன் இணை அமைப்பான இலங்கை இலக்கியப் பேரவை, கத்தோலிக்க கலை இலக்கிய வட்டம், தமிழ் எழுத்தாளர் ஓன்றியம், தமிழ்க் கதைஞர் வட்டம், தெல்லிப்பழை கலை இலக்கியக் களம், யாழ் இலக்கியக் குவியம் என்பன இவற்றுள் குறிப்பிடத்தக்கன.

பல அமைப்புகள் இன்றில்லை. சில அவ்வப்போது தமது இருப்பை அறிவித்து ஓய்கின்றன. ஓரிரு அமைப்புகள்தான் - சில தனிமனிதர்களின் செயற்பாட்டால் - தொடர்ந்தும் இயங்குகின்றன. அத்தகைய ஒர் அமைப்பே தேசிய கலை இலக்கியப் பேரவையாகும்.

மார்க்ஸிய சிந்தனை வழிப்பட்ட ஒர் இடதுசாரிய அரசியல் அமைப்பின் இலக்கியக் குழுவாக உருவாக்கப்பட்டதே தேசிய கலை இலக்கியப் பேரவை. 1974-ல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு 50 ஆண்டுகளை நிறைவு செய்கின்றது.

புதிய ஜனநாயகம் - புதிய வாழ்வு - புதிய பண்பாடு என்பதை மகுட வாக்கியமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு மக்கள் இலக்கியக் கோட்பாட்டை முன்வைத்துச் செயலாற்றி வருகின்றது. யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, மலையகம் ஆகிய இடங்களில் செயலாற்றுகின்றது. அந்தந்த இடங்களில் மக்கள் இலக்கியக் கோட்பாட்டை முன்வைத்துச் செயலாற்றும் உறுப்பினர்கள் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். பல்வேறு ஆய்வரங்களையும், கருத்தமர்வுகளையும், மாநாடுகளையும் இவ்வமைப்பு அந்த இடங்களில் நடத்தியதுடன் இந்த நிகழ்வுகளில் விவாதம், கவியரங்கம், நாடகம் முதலான கலை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளது.

தேசிய கலை இலக்கியப் பேரவை வாசிப்பை ஊக்குவிப்

பதில் பெரிதும் சிரத்தையெடுத்து தொடர் வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்துள்ளது. 1996 இடப்பெயர் வின் பின்னர் மக்கள் மீளத் திரும்பி மெல்ல மெல்ல இயல் புச் சூழல் ஏற்பட்ட 2000 ஆண்டளவில் கிராமங்களுக்கு வந்து மக்கள் மத்தியில் நூற் கண்காட்சிகளை நடத்தி, விழிப்புனர்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளது. சனசமூக நிலையங்கள், ஆலய மண்டபங்களை மையப்படுத்தி இந்தச் செயற்திட்டம் அப்போது முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வுகள் எல்லாவற்றிலும் மறைந்த கவிஞர் முருகையன் கலந்து கொண்டு வாசிப்பின் முக்கியத்துவம் தொடர் பில் கருத்துரையாற்றிமை முக்கியமானதாகும். அத்துடன் வாசிப்பை ஊக்குவிக்கும் பிரசரங்களும் விநியோகிக்கப்பட்டன.

கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், ஆய்வு, அறிவியல், மொழி பெயர்ப்பு எனப் பலதரப்பட்ட நூற்றுக்கும் அதிகமாக நூல்களையும் தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியிட-

**ஆழத்தின் கலை இலக்கிய சமூக
மேம்பாட்டுக்கான காத்திரமான
திசைவழியில் தேசிய கலை
இலக்கியப் பேரவை பயணித்து,
சமூக மட்டத்தில் விழிப்புனர்வை
ஏற்படுத்துவதில் அதன் வரலாற்றுப்
பாத்திரம் பெரியது.**

**தனிமனிதர்கள் 50 ஆண்டுகளை
நிறைவு செய்வது போன்றதல்ல
அமைப்புகளின் நிறைவு.
பல்வேறு சவால்களைச் சந்தித்து
ஓர் அமைப்பாகத் தொடர்ந்து
செயற்படுவது எளிதானதல்ல.
ஒரு கோட்பாட்டு ஒத்திசைவிலேயே
இது சாத்தியமாயிருக்கும்.**

உள்ளது. குழந்தை ம. சண்முகலிங்கம், சி. சிவசேகரம், இ.முருகையன், மாவை வரோதயன், க. தனிகாசலம், இனு-வையூர் சிதம்பர திருச்செந்திநாதன், சட்டநாதன், சுபைர் இளங்கீரன், மாதவி உமாசுதசர்மா, சோ. தேவராஜா, நந்தினி

சேவியர், இரா. சடகோபன், மூல்லை அமுதன், ஆழ. பகீரதன், சி. மௌனகுரு, சோ. கிருஸ்னராஜா, கே.எஸ். சிவகுமாரன், தாமரைச்செல்வி, நீர்கொழும்பு முத்துவிங்கம், சுபத்திரன், ந. ரவீந்திரன், தில்லைச்சிவன், செ. குணரத்தினம், சோ. பத்மநாதன், சுல்பிகா, மஹாகவி, இதயராசன், பவித்திரன், ரஞ்சுகமார், சுதாராஜ், சி. பற்குணம், இளவாலை விஜயேந்திரன், சபா ஜெயராசா, க. சிதம்பரநாதன் எனப் பலரது படைப்புகள் தேசிய கலை இலக்கியப் பேரவையால் வெளியிடப்பட்டு, மக்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவின் சுவத் ஏசியன் புக்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து பல நூல்கள் வெளியிடப்பட்டமையால் இந்தியாவிலும் ஈழத்துப் படைப்புகளை அறிமுகம் செய்யும் வாய்ப்புக் கிட்டியது. தாயகம் 66 முதலான தொகுப்பு நூல்களும் இவற்றுள் அடங்கும்.

தேசிய கலை இலக்கியப் பேரவை ஆரம்பிக்கப்பட்ட 1974-ம் ஆண்டிலேயே தாயகம் என்ற சஞ்சிகையும் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் 7 இதழ்களுடன் நின்று போன இவ்விதம் 1983-ம் ஆண்டிலிருந்து ஓரளவு தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டுள்ளது. ‘தாயகம் சஞ்சிகை கலை கலைக்காக என்பதையும், வணக நோக்குக்கு நிகரான மிக மலினப்படுத்தப்பட்ட இலக்கியப் போக்கையும் நிராகரித்து மக்கள் இலக்கியக் கோட்பாட்டை முன்னிறுத்தி சமரசமற்ற பாதையில் வழிநடந்து வந்துள்ளது. அத்துடன் அனைத்து முற்போக்கு, ஐந்நாயக மக்கள் சார்பு கலை இலக்கியங்களை என்றும் வரவேற்று வருவதுடன் படைப்பாளிகளுக்கிடையேயான புரிந்துணர்வையும் ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தி வந்துள்ளது’ என தாயகம் சஞ்சிகையின் 100-வது இதழில் குறிப்பிடப்பட்டுள்ளமை அதன் நோக்கு நிலையை வெளிப்படுத்தி நிற்கிறது.


தாயகம் சஞ்சிகை தனிமனித முயற்சியாக அல்லாமல் கூடுச் செயற்பாட்டினாடாகவே வெளியிடப்பட்டு வருகிறது. அதன் ஆசிரியராக க. தனிகாசலம் தொடர்ந்து செயற்பட்டு வருகிறார். முருகையன், குழந்தை ம. சண்முகலிங்கம், சி.சிவசேகரம், மாவை வரோதயன், சோ. தேவராஜா, கே.ஏ.சுப்பிரமணியம், ந. ரவீந்திரன், ஆழ. பகீரதன், ச. சத்தியதேவன், ஞா. மீநிலங்கோ, சிவ. ராஜேந்திரன், தேவசபா. தனுஜன் எனப் பலரது பங்களிப்போடு காலத்துக்குக் காலம் தாயகம் மலர்ந்துள்ளது. 50 ஆண்டுகளில் பொருளாதார நெருக்குவாரங்கள், இடப்பெயர்வு என மக்கள் சந்தித்த எல்லா நெருக்கடிகளையும் எதிர்கொண்டே தாயகம் சஞ்சிகையும் தேசிய கலை இலக்கியப் பேரவையும் பயணித்துள்ளது. வெளிநிதிப் பலமற்ற நிலையில் மெல்ல அடி வைத்து 107 இதழ்களையே அது பிரசவிக்க முடிந்துள்ளது. 108-வது தாயகம் மலையகம் 200 சிறப்பிதழாக வெளிவரவுள்ளது.

தாயகம் கலை இலக்கிய சஞ்சிகை மூலம் பல படைப்பாளிகள் இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். காத்திரமான பல படைப்புகள் இச் சஞ்சிகையில் வெளிவந்தன. சமகால அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு விடயங்கள் சார்ந்து சமூக விஞ்ஞானக் கண்ணோட்டத்திலான் ஆக்கங்கள் பலவும் இந்த இதழ்களில் வெளிவந்தன.

அத்துடன் புதுவசந்தம் இதழ்கள் வருடாந்த சிறப்பு மலர்க

ளாக வெளிவந்துள்ளன. பல்வேறு ஆக்கங்களையும் உள்ள டக்கிய கனதியான மலராக இது அமைந்தமை குறிப்பிடத் தக்கது. இந்த இதழ் 1973-ல் ஆரம்பிக்கப்பட்டாலும் அது தொடர்ச்சியற்று, பின் 2000-களில் ஆண்டு மலர்களாக வெளி வந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசிய கலை இலக்கியப் பேரவையினால் சமூக விஞ்ஞான படிப்பு வட்டம் ஆரம்பிக்கப்பட்டு, சமகாலத்தில் பேசுபொரு



ளாகவுள்ள விடயங்கள் பற்றி விடய அறிவுள்ளவர்களை அழைத்து கருத்துரைகள், கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முழுமதி தினத்தை மையமாக வைத்து மாதாந்தம் இந்தக் கருத்தமற்ற நடைபெறுவது வழமை. ஆரம்பத்தில் பலாவி ஆசிரிய கலாசாலையில் நடைபெற்ற இந்தக் கருத்தமற்வுகள் பின்னர் கொக்குவிலில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவை அலுவலகத்தில் நடைபெறுகின்றது. 2011, 2012-ம் ஆண்டுகளில் சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தின் கலந்துரையாடல் குறிப்புகள் பிரசரங்களாகத் தயாரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தேசிய கலை இலக்கியப் பேரவை 50 வருடங்களை நிறைவு செய்வதையொட்டி பல்வேறு பிரதேசங்களிலும் நூறு மலர்கள் மலரட்டும் என்ற தலைப்பிலான புத்தக அரங்க விழாக்கள் நடைபெற்று வருகின்றன. பிரதேசத்தில் வாசிப்பை ஊக்குவிக்கும் வகையிலும், அரங்கு சார்ந்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும் மூன்று தினங்கள், இரண்டு தினங்கள் கொண்டதாக இந்த நிகழ்வுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

நூற் கண்காட்சியைப் பார்வையிட வரும் மக்களும், மாணவர்களும் நூல் அறிமுக நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்கள். சமகாலத்தில் வெளியிடப்பட்ட நூல்கள் தொடர்பில் இலக்கிய விமர்சகர்கள், எழுத்தாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள். அதனைத் தொடர்ந்து நாடகங்கள் இடம்பெறுகின்றன. சன் நாடகக் குழு, செம்முகம் ஆற்றுகைக் குழு என்பன தன்னார்வ அடிப்படையில் இந்த ஆற்றுகையைச் செய்கின்றன. இந்த நிகழ்வுக்கான நிதி கூட குறித்த பிரதேச மக்களிடம் இருந்தே சிறுநிதியாகத் திரட்டப்படுகிறது. மக்கள் பங்களிப்படுத் தக்களை நோக்கிய இந்த நிகழ்வு நடைபெறுவது முக்கியமானதாகும்.

முதலாவது புத்தக அரங்க விழா கொக்குவிலில் உள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையில் நடைபெற்றது. தொடர்ந்து இவ்விழா மல்லாகம் மகா வித்தியாலயம், வட்டுக் கோட்டை இந்துக் கல்லூரி, கைதடி முத்துக்குமாரசாமி வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி, காரைநகர் இந்துக் கல்லூரி, இளவாலை புனித ஹன்றியரசர் கல்லூரி, கிளிநோச்சி மத்திய மகாவித்தியாலய ஆரம்பப் பாடசாலை, அளவெட்டி அருணோதயக் கல்லூரி, கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரி, இணுவில் மத்திய கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது.

பேரவையின் 50-ஆவது ஆண்டு நிறைவையொட்டி மாதாந்த ஆய்வரங்குகளும் நடைபெற்று வருகின்றன. ஈழத்து அரங்கு, நாவல், சிறுகதை, கவிதை, சிறுவர் இலக்கியம் முதலான பல்வேறு கலை இலக்கிய விடயங்கள் சார்ந்து இந்த ஆய்வரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ்வரங்குகளில் மக்கள் இலக்கிய முன்னோக்கில் நாடகம் என்ற தலைப்பில் தே. தேவானந், மக்கள் கலை இலக்கியம் எதிர்நோக்கும் சவால்களும் செல்திசையும் என்ற தலைப்பில் ஞா. மீநி ஸங்கோ, மக்கள் இலக்கிய முன்னோக்கில் நாவல் என்ற தலைப்பில் கலாநிதி ந. ரவீந்திரன் ஆகியோர் ஆய்வுரையாற்றியுள்ளனர். மக்கள் இலக்கிய முன்னோக்கில் சிறுவர் இலக்கியம் என்ற தலைப்பில் இயல்வாணனின் உரை 21-ம் திகதி நடைபெற்றது.

ஆழத்தின் கலை இலக்கிய சமூக மேம்பாட்டுக்கான காத்திரமான திசைவழியில் தேசிய கலை இலக்கியப் பேரவை பயணித்து, சமூக மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அதன் வரலாற்றுப் பாத்திரம் பெறியது. தனிமனிதர்கள் 50 ஆண்டுகளை நிறைவு செய்வது போன்றதல்ல அமைப்புகளின் நிறைவு. பல்வேறு சவால்களைச் சந்தித்து ஒர் அமைப்பாகத் தொடர்ந்து செயற்படுவது எனிதான்தல்ல. ஒரு கோட்பாட்டு ஒத்திசைவிலேயே இது சாத்தியமாயிருக்கும்.

தேசிய கலை இலக்கியப் பேரவை 50-வது ஆண்டை நிறைவு செய்வதை விழாக்களாக கொண்டாடாமல் பல்வேறு சமூக மாற்றத்துக்கான வேலைத் திட்டங்களுடனேயே நினைவுரப்படுவதென்பது முக்கியமானதாகும்.



iyalvaanan@thaiveedu.com



அலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் தவிர்க்க முடியாத முப்பெரும் முன்னோடி ஆளுமைகளாக எம்.சி. சித்தி லெப்பை, ஏ.எம்.ஏ. அலீஸ், டி.பி. ஜாயா ஆகியோர் தமிழுடன் தமிழ் மொழியின் வளர்ச்சியுடன் அதற்கு காத்திரமான பங்களிப்பு செய்தவர்களுடன் பேசப்பட வேண்டியவர்கள் என்னாம். ஸுத்தில் தமிழின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட இள்ளாமிய பின்புலம் கொண்ட முன்னோடி ஆளுமையாக அலீஸ் அவர்களை அடையாளம் காட்டுவதாக நூல் உள்ளைமை குறிப்பிடத்தக்கது. இந்த பின்புலத்தில் தான் அலீஸ் வகுத்து சென்ற பாதையில் அவர்களுக்கு சகல வகையிலும் நெருக்கமாக இருந்து செயற்படுவதற்கும் அலீஸ் அவர்களது ஆளுமையால் ஆகர்ஷிக்கப்பட்டவருமான நூலாசிரியர் நல்லியா, தன் ஆஸ்தான குரு குறித்தும் அவரது தமிழ் மொழி குறித்த நிலைப்பாடுகள் குறித்தும் இந்நாலில் சுவாரஷ்யமான புது விடயங்களை ஆதாரங்கள் சான்றுகள் சகிதம் எம்முடன் அலகுகிறார்.

அலீஸ் அவர்களுக்கும் தமிழுக்கும் இடையில் உள்ள ஆத்மார்த்த உறவுகள் தொடர்புகள், அவரது தமிழ்ப் பற்றும் புலமையும், தமிழ்ப்பணி, அரபுத்தமிழில் அவரது ஈடுபாடு போன்ற பரப்புகளில் நூல் பேசுகிறது. அலீஸ் அவர்களது மொழிக்கொள்கை, தேசிய ஒற்றுமை, இன ஜக்கியம், செளஜன்யம், சகவாழ்வு சமாதான உணர்வு போன்ற பரந்த தளத்தில் அமைகிறது. குறிப்பாக ஆறாம் அத்தியாயம் ‘தமிழ் மொழி ஞானம்’ எனும் தலைப்பில் அலீஸ் அவர்களது ஆழ்ந்த தமிழ்ப் புலமையை எடுத்தியம்புவதை காணலாம். நூலின் பத்தாம் அத்தியாயம் ‘முஸ்லிம் ஜக்கியம்’ எனும் தலைப்பில் ‘ஸாஹிராவில் தமிழ்ப்பணி’ பற்றி ஆராய்கிறது. ‘ஸாஹிராவின் தமிழ்ப் பாரம்பரியம்’ எனும் தலைப்பில் பேராசிரியர் கா. சிவத்தம்பியும் தனியான ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் கொழும்பு ஸாஹிராவும் அதன் தமிழ்ப்பணிகளும் ஆய்வுகளுக்கு உட்பட வேண்டியவை என்கிறார். நூலின் இறுதி முன்று அத்தியாயங்களும் அலீஸ் அவர்களின் தமிழ் பங்களிப்பை விளக்குவதாக உள்ளது.


கிழக்கின் நிந்தவூரை சேர்ந்த ஏ.எம். நல்லியா மிகச்சிறந்த கல்விமான். ஆய்வாளர். அலீஸ் அதிபராயிருந்த சாஹிராதாய்வீடு • ஜூன் June 2023

வில் நல்லியா-வும் பின்னாட்களில் அதிபர் பதவியில் பணியாற்றியுள்ளார். சிறந்த எழுத்தாளர். சிந்தனையாளர். அலீஸ் பற்றியதும் அவரது மொழிச் சிந்தனை பற்றியதுமான அருடுமையான முதலாவதும் முதன்மையுமான ஆய்வுநூலாக இது அமைகிறது. அலீஸ் அவர்களது பன்முக ஆளுமை குறித்தும் பணிகள் பங்களிப்புகள் குறித்தும் அதிகமாக பேசியவரும் எழுதியவருமாக நல்லியாவை குறிப்பிடலாம். அந்த வகையில் நோக்கின் மேற்படி நூல் அலீஸ் அவர்களது மொழிக் கொள்கை குறித்த ஆழ அகலங்களை விபரிக்கும் ஆக்கபூர்வமான அர்த்தமுள்ள அலசலாக உள்ளதை வாசகர்கள் காணலாம். உரைநடையின் போது அலீஸ் அவர்களது பலவீனங்களையும் நல்லியா பெருமளவுகொண்டு வெளிப்படையாக சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் தமிழிலக்கிய வரலாற்றில் தமிழுக்கு குறிப்பிடத்தக்க வரலாற்றுப் பணியை ஆற்றிய மகத்தான ஆளுமையாக கருத்தத்தக்க ஒருவராக அலீஸை அடையாளப்படுத்தும் வரலாற்று நூல் தான் இது. ஒருவகையில் ஆய்வு அறங்களை பின்பற்றிய ஆழமான விமர்சன நூலாகவும் வரலாற்று நூலாகவும் அலீஸாம் தமிழும் நூல் உள்ளது. அலீஸ் அவர்களது இந்த இமாலய பணியை சாதனையை தமிழ்பேசும் அனைவரும் அறிந்திருக்க வேண்டும். தனது சமய சித்தாந்த நிலைப்பாடுகள் அரசியல் நிலைப்பாடுகள் என்பதற்கு அப்பால் அவரது தமிழ் மீதான அளவு கடந்த அலாதியான பற்றை பறைசார்றுவதாக இந்நால் ஆக்கப்பட்டுள்ளது.

தமிழின் தொன்மையும் தனித்துவம் நிறைந்த தன்மையும் பன்னடைத்தமிழ் இலக்கியங்களில் விரவியும் பரவியும் கிடப்பதை காணமுடியும். கிரேக்க லத்தின் மொழிகளின் பண்டைய இலக்கியங்களை செவ்விலக்கியங்கள் என்றும் அம் மொழிகளைச் செம்மொழிகள் என்றும் அழைத்த ஜோப்பியர்கள் சீன, சமஸ்கிருத, பாரசீக அராபிய இலக்கியங்களையும் அப்படியே கருதினர். 19-ம் நூற்றாண்டின் இறுதியில் வெளிவந்த பண்ணடைத் தமிழ் இலக்கியங்களை கிரேக்க லத்தீன் சமஸ்கிருத இலக்கியங்களுக்கு சமமான நிலையில் வைத்து நோக்கலாயினர். இந்த வகையில் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழை செம்மொழியாக கொண்டனர்

ஜேரோப்பிய ஆய்வாளர்கள். இது தமிழக்கு அவர்கள் செய்த மிகப்பிழையான மதிப்பீடும் அளவீடும் தான். தொல்காப்பியம், திருக்குறள் போன்ற தரமான உயிர்வாழும் இலக்கிய படைப்புகளை தந்த மொழியை மிகச் சரியாக எடைபோட அவர்கள் தவறிவிட்டனர். ஆனாலும் தமிழ் அதை விடவும் காலத்தால் முந்தியது. தரணியில் தலை நிமிர்ந்து வாழ்ந்த மொழி தமிழ். தலைமுறை தலைமுறையாக பேசப்பட்ட



மொழி தமிழ். தமிழின் தொன்மையை சிந்து வெளி நாகரிக வரலாற்றுடனும் அகழ்வாராய்சியுடனும் இணைத்து நோக்கும் போது அதன் பழையை இன்னும் உறுதியாகும்.

உலகளவில் புகழ்ந்து பேசப்படும் நிலையில் உள்ள கிரேக் கம் இலத்தின் ஆகிய செம்மொழிகள் போலன்றி தொன்று தொட்டு இன்று வரை சிதைவின்றி பயன்படும் மொழியாகிய தமிழை அதன் தனித்துவ வரலாற்றை சிதைக்க 13-ம் நூற்றாண்டுகளிலேயே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில் காலாகாலமாக தமிழக்கு ஏதிரான கைங்கரியங்கள் முடக்கி விடப்பட்டபோது மனோன்மனியம் சுந்தரனார், மறைமலையடிகளார் போன்ற அன்றைய தமிழ் வித்து வான்கள், தமிழ்ப் பண்டிதர்கள் மூலம் முறியடிக்கப்பட்டன. அவர்கள் ஆற்றிய அரும்பணிகள் மூலம் தான் தமிழ் அதன் தனித்துவத்தையும் வீரியத்தையும் இன்றுவரை தக்கவைத்துள்ளது. அந்த வரிசையில் ஈழத்தின் தமிழுக்கு அருந்தொன்டாற்றியவர் தான் அறிஞர் ஏ.எம்.ஏ. அலீஸ் அவர்கள்.

உலகமயமாக்கலின் நேரடி தாக்கம் தான் பொருளியல் பண்பாடுகள் கலாசாரங்கள் நிர்மலமாக்கப்படுவதும் சுரண்டப்படுவதும். இந்த வகையறாக்களுள் மொழியின் சிதைவும்

அதன் மீதான அத்துமீறலும் ஊடுருவலும் இன்று அதித்தீவிரமாக நிகழ்ந்துவருகின்றன.

இந்த நூலும் தமிழை காதல் கொள்வதோடு அதனை பேசுவதை பெருமையாக கருதும் நிலையை அதனை கட்டிக் காப்பதன் அவசியத்தினை உணர்த்துவதாக உள்ளது. எனவே அலீஸ் அவர்கள் தமிழை தரமாக பேசவும் அதனை உயிர்வாழ வைக்கவும் வளப்படுத்தவும் தமிழனர்வை வளர்க்கவும் அயராது உழைத்துள்ளார். தொன்மைத் தமிழின் அருமை பெருமைகளை கட்டிக் காக்க பாடுபட்டுள்ளார். சங்க இலக்கியங்களை அச்சிட்டு வெளியிட அரும்பாடுபட்டசி.வெ. தாமோதரம் பிள்ளையின் ஆளுமைக்கு நிகராக விடுவானந்த அடிகளாரின் அடிச்சுவட்டில் நின்று தமிழைக் காக்க உழைத்த அலீஸ் அவர்களது காத்திரமான பங்கை தமிழ் பேசும் உலகு மறக்கவோ கிடப்பில் போடவோ முடியாது.

காலப் பழையையால் வைரும் பாய்ந்தது.

நாகரிகத்தின் நாற்றங்காலது.
எம்மொழிக்கும் அது ஈடு இணையற்று செம்மொழி! உலகச்சிந்தனைக்கெல்லாம் ஊற்றாய் துலங்கும் உண்மையின் பைஞ்சனை

என தமிழின் அருமை பெருமைகளை கவியாய் வடித்தார் பாவேந்தர்.

தமிழ் தரமான மொழி. தமிழை முதல் மொழியாக தாய் மொழியாக கொண்டவர்கள்கூட அதன் தரத்தை அறியத்த வறி தத்தமது அடுத்த தலைமுறைக்கு தமிழை இரண்டாம் மொழியாக கருதி வாழும் நிலையில், தமிழக்கு தொண்டாற்றி தமிழின் தரத்தை உயர்த்தி தரணியிலே தமிழ் பேசுவதை தலை நிமிர்ந்து வாழ்வதற்கான தூணாக ஆக்கிய மாபெரும் தமிழன் பன் தமிழ் அபிமானி அலீஸ் குறித்து நூல் அலசுகிறது.

இது முழுக்க முழுக்க தமிழின் தனித்துவத்திற்கு ஏ.எம்.ஏ. அலீஸ் அவர்கள் ஆற்றிய மகத்தான பணிகள் குறித்த தொகுப்பு நூல். தமிழ் தரணியில் உயிர்வாழும் தனித்துவமான மொழி. ஆண்டாண்டு காலம் பழையை வாய்ந்த செம்மொழி. தமிழை தன் தாய் மொழியாக முதல் மொழியாக கொண்டு அதனை இன்பத் தமிழாக ‘அன்புத் தமிழ்’ என சிலாகித்துக் கூறி அதன் தனித்துவத்துக்கும் தன்னடையாளத்துக்கும் தன்னாலான அனைத்தையும் செய்து வாழ்ந்த ஒருவர் குறித்த ஆய்வு ரீதியான அருமையான நூல் எனலாம். ‘பிரயாண் இலக்கிய துறையில் அலீஸ் அவர்களுக்கு இணை அவரே தான் ‘என்று பேராசிரியர் கைலாசபதி குறிப் பிடுகிறார். அலீஸ் அவர்களின் கிழக்காபிரிக்க பயணம் இலங்கையில் இல்லாம் மிஸ்ரின் வசியம் போன்ற நூல்களில் இதனை காணலாம்.

பேராசிரியர் ம.மு. உவைஸ் கூறுவது போல ‘தமிழ்ப்பணி என்பது தமிழைக் கொண்டு தான் வாழ்வதல்ல, தமிழை புகழ்ந்து பேசுவதுமல்ல, தமிழ் வாழ, தமிழ் பேசும் இனம் வாழ தன்னாலானவற்றை செய்வதே’ அந்த வழி நின்று தமிழுக்கு தொண்டாற்றி அதன் நாமத்தை உயர்த்திவிட்ட பணிகள் குறித்தே நூல் அலசுகிறது. பின்னினைப்புகள் தவிர்த்து கிட்டத்தட்ட 22 தலைப்புகளில் அறிஞர் அலீஸ் தமிழுக்கு ஆற்றிய தனித்துவமான, தன்னிகரற் ற தரமான பங்களிப்புகள்

பலதையும் நல்லியா இங்கு சுட்டிக்காட்டுகிறார்.

அலீஸ் அவர்களை அவர் வாழ்ந்த சூழல் தான் உருவாக்கி யது. தனது இறுதி முச்சை இழுத்து விடும் வரை தமிழுடனே வாழ்ந்தார். தமிழுக்காக குரல் கொடுத்தார். ஈழத்தின் தமிழ் மொழி வரலாற்றில் ஆறுமுக நாவலர் விபுலானந்த அடிக எார் போன்றோரின் அடிச் சுவடுகளில் சென்று தமிழை வளர்த்தார். கட்டிக் காத்தார். Muslim Contribution to Tamil Literature எனும் ம.மு. உவைஸ் அவர்களது முதுமாணி பட்டத்துக்கான ஆய்வை மேற்கொள்ள அவரை ஊக்குவித்து உற்சாகப்படுத்தியவர் அலீஸ் தான் என்கிறார் அவரே. அலீஸ் குறித்து எழுதப்பட்டுள்ள, இதுவரை யாரும் ஆழ மாக கைவைக்காத ஒரு பரப்பு குறித்து மிகவும் விறுவிறுப்பான முறையில் அலீஸ் அவர்களின் மொழிச் சிந்தனைகளையும் பணிகளையும் ஆய்வு ரீதியாக தூல்லியமான ஆதாரங்களுடன் அலசுகிறார் நல்லியா.

அலீஸ் அவர்களின் தாய் மொழி, கல்வி மொழி போன்ற வற்றை தெளிவாக நிறுவும் நல்லியா மூல்லிம்களின் தாய் மொழியும் தமிழ் தான் என்பதை நிறுவுகிறார். சிங்களம் மட்டும் சட்டத்தை அலீஸ் மிகவும் கடுமையாகவும் தீவிரமாகவும் எதிர்த்து தமிழுக்கும் தனித்துவம் உண்டு என்பதை துணிந்து முன்வைத்துள்ளார்.

நூலாசிரியர் நல்லியா ஒரு தமிழிமானி. தமிழை தனது பட்ட

பட்ட பாடமாக கற்றவர். பயின்றவர். பேராசிரியர்களான வி. செல்வநாயகம், ஆ. சதாசிவம், க. கைலாசபதி, பொ. பூலோகசிங்கம், கலாநிதி திருமதி தியாகராசா போன்றோரிடம் தமிழைக் கற்றவர். இந்நாலை முழுமையாக நிதானமாக வாசித்து முடிக்கும் ஒரு வாசகர் நூலின் கதாநாயகன் அலீஸை ஒரு மூல்லிம் தமிழ் அறிஞராக நிச்சயம் கண்டு கொள்வார். ஆக மொத்தத்தில் தமிழுக்கும் அலீஸாக்கும் உள்ள உறவையும் மூல்லிம்களுக்கும் தமிழுக்கும் உள்ள உறவையும் தமிழருக்கும் மூல்லிம்களுக்கும் இருக்க வேண்டிய உறவையும் இந்நால் பேசுகிறது. ஈழத்தில் தமிழின் வரலாறாகவும் இந்நாலை நோக்கலாம்.

மொத்தத்தில் 20-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் 5-ம், 6-ம், 7-ம் தசாப்தங்களில் ஈழத்தில் தோன்றிய இல்லாமிய பின்புலம் கொண்ட தமிழ் ஆனுமையாக ஏ.எம்.ஏ. அலீஸ் அவர்களை குறிப்பிடலாம். தமிழ் உணர்வை மீளவும் புது ஒளி பாய்ச்சி கிளறி விடும் காத்திரமான நூலை தந்த நூலாசிரியர் நல்லியா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும்.



bisthamy.ahamed@thaiveedu.com



JUNE 4 2023

நடந்து 4:30 க்கு முன் மூத்தையும்.

Metropolitan Centre,
3840 Finch Ave E,
Scarborough, ON, M1T 3T4.
பாரை \$ 30, \$ 60 &
நிதி (MP) \$ 100
416-414-5562

A&T RE/MAX

www.easy24news.com

Follow us on Facebook

EASY Entertaining Night 2023

சனி 24 திட்டுஸ் பெருமையுடன் வழங்கும்,
சனி என்டர்டெய்னிங் நைட் 2023.



Special Performer by
Neetha Nalinamani



Akashika



Praveen

தெருவினாலை நெட்டிக்கூடம், உ.நகரம்
மலைக்கூடம், பிரசு துட்டுக்கூடம்,
மாண்புமிகு செய்வெட்டுக்கூடம், மதுபு
கல்கூடமில்லை பேர்ஸாலை திரும்
கல்லூரி எங்கு, கல்லூரி, துட்டு
பாட்டுக்கூடம் வழக்கு கல்லூரி எங்கு
கல்லூரி கல்லூரி கல்லூரி எங்கு



Wimal Navaratnam
MORTGAGE
INTELLIGENCE



LISTO.CA
PROPERTY IN NORTH YORK



K T GROUP



RAGEEF SUBRAMANIAM PRESENTS



RE/MAX
RAJEEV



FUTURE ZENITH CAPITAL
Investments
Lending



GREEN



10000
LPP Doctor



Aneel Abu



Realty Promotions



RE/MAX



WIMAL NAVARATNAM
MORTGAGE
INTELLIGENCE



RE/MAX



RE/MAX



RE/MAX

தாய்வீடு • ஜூன் June 2023

- 95 -



கிருபதாம் நூற்றாண்டின் நவீன அழையத்துணர்

- நெல்லை ஜயசிங்

இலங்கை தேசம் நன்கு அறிந்த, உலகத் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான திரு. பி.ஏ. காதர் அவர்களால் மோகன் ராஜ் என்ற புனைப் பெயரில் 1984-ம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல் பல புதிய தகவல்களுடன் மிக அண்மையில் மீளவும் பதிப்பிக்கப்பட்டு ‘இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத் தனம்’ என்ற தலைப்பைத் தாங்கி வெளியாகியுள்ளது. சென்னை மாநகரில் கடந்த மார்ச் மாதம் சத்யராஜ் போன்ற சினிமா நட்சத்திரங்களும் எழுத்தாளர்களும் கலந்து கொண்ட அவையில் இந்நால் வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தப் பட்டது. இலங்கை மலையக மக்களின் 200 வருடகால வரலாற்றை அரசியல் பொருளாதார சமூக கண்ணோட்டத்துடன் எழுதியுள்ளதால் இந்நால் மலையக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருவதை காண முடிகிறது.

இதுவரை 18 நூல்களுக்கு மேல் எழுதியுள்ள அரசியல் சமூக அறிவியல் ஆய்வாளரான இந்நாலாசிரியர் இந்நாலை அறிமுகப் படுத்தும்போது ‘மனிதன் வாழ்ந்திராத உயர் மலைக் காட்டை மலையகத் தோட்டங்களாக உருவாக்கி இலங்கையை தூக்கி நிறுத்திய ஒரு மக்களின் சமூகக் கதை இது’ என மிகுந்த கவலையுடன் குறிப்பிடுகிறார். இந்தியாவில் இருந்து மலையகத்திற்கு வேலை நிமித்தமாக 200 வருட காலத்திற்கு முன் வந்ததை இன்று மலையக மக்கள் நினைவு கூற்று வரும் தருணத்தில் இந்நால் வெளிவந்திருப்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. நூலாசிரியர் திரு. காதர் மலையகத்தில் பிறந்து வளர்ந்த மார்க்களிய சிந்தனையாளராக இருப்பதால், மலையக தொழிலாளர் வர்க்கத்தின் நலனை மனதில் ஆழமாகக் கொண்டு நூலை வடிவமைத் துள்ளார். ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் மட்டுமல்லாமல் மலையக தொழிற்சங்கங்களுடன் நேரடி தொடர்பிலும் இருந்தமையால் மலையக தொழிலாளர் வர்க்கத்தின் உணர்வுகளை நன்கு புரிந்து கொண்டு சமூக அக்கறையுடன் இந்நாலை எழுதியுள்ளமை சிற்பு அம்சமாகும். இன்றும் மலையக மக்களின் உணர்வுகளை உள்வாங்கி கருத்துவாகக் கத்தை உலக அளவில் உருவாக்கிவரும் திரு. காதர் அவர்

கள் ஒரு காலத்தில் இலங்கை அரசின் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 7 வருடங்கள் சிறை வாசத்தையும் அனுபவித்த போர்க் குணம் மிகக் போராளி யாகவும் திகழ்கிறார். அதன் தொடர்ச்சியாக எழுதுகோலை ஆயுதமாக்கி மலையக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நூல்கள் எழுதி வருகின்றமை பாராட்டுதலுக்கு உரியதாகும்.

‘மலையகத்தில் அரசியல் தீபத்தை ஏற்றிய அமரர் கோ. நடேசம்யர் அவர்களுக்கு சமர்ப்பணம்’ என்று நூலை தொடங்கும் நூலாசிரியர் 184 பக்கங்களில் மலையக வரலாற்றை 6 கட்டங்களாக வகைப்படுத்தி எழுதியுள்ளார். இந்தியாவில் இருந்து குறிப்பாக தமிழ் நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த வரலாற்றை கூறும் நூலாசிரியர் மலையகத்தில் அவர்கள் பட்ட இன்னல்கள், கங்காணிமார், துரைமார் அவர்களுக்கு இழைத்த கொடுமைகள், தொழிற்சங்க தலைவர்கள், இடுதுசாரி, வலதுசாரி அரசியல் வாதிகள் என பல ரூம் செய்த துரோகங்கள், இன் ரீதியான அரசியல் கொடுமைகள் என பலவற்றையும் மிகவும் விபரமாக இலகுவான மொழி நடையில் எழுதியுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.

கால கட்டம் 1:

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு தொழிலாளர்களாக 1823-ஆம் ஆண்டு கோப்பி பயிர் செய்கைக்காக சென்றமையை முதற் கட்டமாக குறிப்பிடும் நூலாசிரியர், இதனை கோப்பிக்காலம் என்கிறார். இக்காலப் பகுதியில் ஐரோப்பாவெங்கும் கோப்பிப் பானம் பிரபலம் அடைய ஆண்கிலேயர் மலையகத்தில் கோப்பி பயிரிட முனைப்பு காட்டினர். அதற்கு தேவையான தொழிலாளர்கள் தேவைப்பட்ட வேளையில் நில வடமைச் சித்தாந்தங்களாலும் உற்பத்தி உறவினாலும் நிலத்தோடு பிணைக்கப்பட்டிருந்த சிங்கள மக்கள் கூலிகளாக பெருந் தோட்டங்களில் வேலை செய்ய முன்வரவில்லை எனக் கூறும் நூலாசிரியர், இத்தகுணத்தில் இந்தியாவில் இருந்து தொழிலாளர்களை இறக்குமதி செய்ய வேண்டிய

நிலை ஆங்கில ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டதாக கூறுகிறார். இந்தியா இலங்கைக்கு அருகாமையில் இருந்தமை, இரண்டு நாட்டிலும் ஆங்கிலேயர் ஆட்சி நடந்தமை ஆகிய சாதகமான நிலையுடன் இந்தியாவில் அப்போது பஞ்சம், பட்டினி, வரட்சி, சாதிய கொடுமை தலை விரித்தாட, இவை கூலித் தொழிலாளர்களின் இறக்குமதியை சுலபமாக்கியது. இந்நிலையில் இவர்களை எவ்வாறு ஏமாற்றி ஆசை வார்த்தை கூறி கங்காணிமார்களும் தரகர்களும் இலங்கைக்கு கூட்டிச் சென்ற வரலாற்றை இந்நாலாசிரியர் விபரமாக கூறுகிறார். இவ்வாறு தமிழக கிராமங்களில் இருந்து இராமேஸ்வரம், பின்னர் அங்கிருந்து இலங்கை தலைமன்னார், பின் அங்கிருந்து பெருந் தோட்டப் பகுதிக்கு கால் நடையாக சென்றதை கூறும் நாலாசிரியர், இப்பயணத்தின்



போது பல்லாயிரக் கணக்காணோர் செத்து மடிந்த சோக வரலாற்றை கூறுவதை வாசிக்கும் போது நம் கணக்கள் குளமாகின்றன.

1870-ம் ஆண்டுகளில் கோப்பி பயிர்களில் கடுமையான நோய்ப் பாதிப்பு ஏற்பட்டமையால், மாற்றாக பெருந்தோட்ட தேயிலைச் செய்கை 1880-களில் அறிமுகமாகியதாக கூறும் நாலாசிரியர் இதனை மலையக வரலாற்றின் இரண்டாம் கட்டம் என குறிப்பிட்டுள்ளார்.

காலகட்டம் 2:

கோப்பி செய்கை போல் இல்லாமல் தேயிலை பயிர் செய்கைக்கு நிரந்தர தொழிலாளர்கள் அதிக அளவில் தேவைப் பட்டமையால் இந்தியாவில் இருந்து பெருவாரியான தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். கங்காணிமார்களின் ஆசை வார்த்தைகளுக்கு ஆட்பட்ட இவர்கள் இலங்கையில் சுபீட்சமான வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கையுடன் வந்து மிகப் பெரும் ஏமாற்றத்தையும் சிரமங்களையும் அனுபவித்த துயர வரலாற்றை இப்பகுதியில் காணலாம்.

பெரிய அளவில் படிப்பறிவு இல்லாத துரைமார்களின் இராட்சியத்தில் கங்காணிமார்களின் எல்லையற்ற அதிகாரங்கள், அடக்கு முறை, கூலிச் சுரண்டல் போன்ற பல்வேறு அட்டுழியங்கள் மிலேச்சத்தனமானவை என நாலாசிரியர் விபரமாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இக்காலகட்டத்தில் பெருமளவு இந்திய மக்களின் வருகையால் மலையக மக்களின் எண்ணிக்கை இலங்கை மக்கள் தொகையில் 1960-களில் 9.3% ஆக உயர்ந்து இரண்டாம் இடத்திற்கு சென்றதாக புள்ளி விபரம் கூறுகிறது.

இக்காலப் பகுதியில் மலையக தொழிலாளர்களுக்கும் கிராமிய சிங்கள மக்களுக்கும் இடையே நல்லுறவு எவ்வாறு இருந்தது என்பதையும் நாலாசிரியர் விபரிக்க தவறவில்லை. சமூக ரீதியாக கூலித் தொழிலாளர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவும் தோட்ட கங்காணிமார் மற்றும் எழுத்தர்கள் உயர்சாதியினராகவும் இருந்ததாக அறியப்படுகிறது. தோட்டப் புறங்களில் கோயில்கள் மதுக் கடைகள் அமைக்கப்பட்ட நிலையில் பாடசாலைகள் அமைக்கப்படவில்லை என்பதை நால் வாயிலாக அறியும் போது அதன் காரணமாக மலையகத்தின் வளர்ச்சி எந்தளவுக்கு பின்னோக்கி நகர்ந்தது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. அதன் பாதிப்பு இன்று வரையும் தொடர்வதைக் காணலாம்.

காலகட்டம் 3:

1920 முதல் 1948 வரையிலான காலத்தை மலையக மக்கள் நிலை பெறும் காலம் என குறிப்பிடும் நாலாசிரியர் அதனை முன்றாம் கட்டம் என வரையறை செய்கிறார். இக்காலப் பகுதியில் மலையகமே தங்களின் நிலையான வாழ்விடம் என்ற அடிப்படையில் பிரச்சினைகளை எதிர்நோக்க தொழிற் சங்கங்களை அமைக்க தொடங்கினர். தொழிற் சங்க இயக்கத்தின் ஆரம்ப கர்த்தா திரு. நடேச்சுயர் என குறிப்பிடும் நாலாசிரியர் மலையக தொழிற் சங்க வரலாற்றையும் அவற்றின் நடவடிக்கைகளையும் மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

சமசமாஜ கட்சியின் இடதுசாரி தொழிற் சங்கம், A.E குண சிங்காவின் வலதுசாரி தொழிற் சங்கம், இலங்கை இந்திய காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என பல்வேறு தொழிற்சங்கங்களின் தோற்றும் பற்றி குறிப்பிடும் போது பெரும்பாலும் இவை பூசுவாக்களால் தோற்றுவிக்கப்பட்டது என்ற கடுமையான குற்றச்சாட்டையும் முன் வைப்பதைக் காணலாம். மேலும் அரசியல் உரிமைக்கான போராட்டத்தின் தேவையை உணராமையால் அரசியல் கட்சிகள் மலையகத் தில் உருவாகவில்லை என்ற கவலையையும் நூலாசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர், மற்றும் இல்லா மிய சமூகங்கள் இடையே இருப்பதைப் போன்ற அரசியல் கட்சிகள் மலையகத்தில் மலையக மக்களுக்காக இல்லாது போன்மையின் பாதிப்பு இன்று வரையிலும் காணப்படுகிறது.

1950 காலப் பகுதியில் வேகமெடுத்த இந்திய எதிர்ப்புணர்வு 1930-களிலேயே ஆரம்பித்துவிட்டது என்ற கருத்து நூலில் இடம் பெற்றுள்ளது. வர்த்தக துறையில், அரசாங்க நிர்வாகத் துறையில், நகரத் தொழிலாளர்கள் மத்தியில், பாராஞ்சன்ற அரசியல் நடவடிக்கைகளில் என அனைத்து அமைப்புகளிலும் இந்திய எதிர்ப்பு உணர்வு தலைகாட்டத் தொடங்கிய தாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். எனினும் பெருந்தோட்டச் செய்கைக்கு இந்திய தொழிலாளர்கள் தேவைப்பட்டமையால் அவர்கள் இலங்கைக்கு வருவதை இந்திய எதிர்ப்பாளர்களான D.S சேனநாயக்கா, S.W.R.D பண்டாரநாயக்கா, G.C.S கொரியா போன்ற தீவிர வலதுசாரி அரசியல் வாதிகள் எதிர்க்காமல் அப்போது வரவேற்ற நிகழ்வையும் நூலில் காணலாம். அவர்களின் வரவை வரவேற்ற போதும் அம்மக்கள் அரசியல் உரிமைகள் இல்லாத வெறும் அடிமைக் கூலி களாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருந்துள்ளது.

பூர்வ்வாக்களின் செயல்பாடு:

பூர்வ்வாக்கள் என்ற பதப் பிரயோகம் ஒரு காலத்தில் முதலாளித்துவ மன நிலையை குறிக்கின்ற வலிமையான சொல் லாடலாக இருந்து வந்துள்ளது. ஆனால் அண்மைக் காலங்களில் அச்சொல் பயன்படுத்தப்படாத ஒன்றாகி விட்டது. எனினும் பூர்வ்வா என்ற வார்த்தையை நூலாசிரியர் பல இடங்களில் முதலாளித்துவத்தின் மீதான கோபத்தின் வெளிப்பாடாக பயன்படுத்தி உள்ளமை கவனம் ஈர்ப்பதாக இருக்கிறது. பூர்வ்வாக்களின் பிடியில் மலையகம் கட்டுண்டு காணப்பட்டதாக நூலாசிரியர் திரு. காதர் அவர்கள் கூற முற்படுவதை காண முடிகிறது.

இலங்கையில் முதலீடு செய்திருந்த இந்திய பூர்வ்வாக்கள், தேசிய சிறுபான்மை இனத்து பூர்வ்வாக்கள், வர்த்தக பூர்வ்வாக்கள், சிங்கள பூர்வ்வாக்கள், தமிழ் பூர்வ்வாக்கள், தொழிற் சங்க பூர்வ்வாக்கள், அரசியல் பூர்வ்வாக்கள் என பலதரப்பட்ட முதலாளித்துவ தன்மை கொண்ட அமைப்புக்கள் எவ்வாறு உருவாகின என்றும் பின்னர் அவை எவ்வாறு மலையக மக்களுக்கு எதிராக செயற்பட்டன போன்ற விபரங்களையும் வரலாற்று அடிப்படையில் நூலாசிரியர் விபர

மாக கூறியுள்ளார். மேலும் தமிழ் வர்த்தக பூர்வ்வாக்கள் மலையகத் தொடர்பை விட இந்திய தொடர்பையே பெரிதும் கொண்டிருந்தனர். இவர்களே இன்று இலங்கை மலையக மக்களின் கோரிக்கையாக இருக்கும் ‘தேசிய இன அடையாள’ போராட்டத்தில் இந்திய அடையாளத்தை வலியுறுத்தி வருபவர்களாக இருப்பதைக் காணலாம்.

மேலும் இலங்கை தமிழ் பூர்வ்வாக்கள் சிங்கள பூர்வ்வாக்க ஞடன் இணைந்து மலையக மக்களுக்கு வாக்குறிமை வழங்குவதை எதிர்த்தாக கூறும் திரு. காதர் அவர்கள் சேர்பொன் இராமநாதன் தோட்ட கூலிகளுக்கு வாக்குறிமை வழங்கக் கூடாது என்று கூறியதாகவும் நூலில் குறிப்பிடுகிறார். இதன் ஓர் அம்சமாக 1937-ல் S.W.R.D பண்டாரநாயக்கா உள்ளாட்சி தேர்தலில் தோட்டத் தொழிலாளர்கள் வாக்களிக்கும் உரிமையை பறித்த போது இடதுசாரி தலைவர்களோ போராட முன்வராத்தை அறியமுடிகிறது.

1947 தேர்தலில் 7 மலையக பிரதிநிதிகள் நாடாளுமன்றத் திற்கு தெரிவானதையும் இடதுசாரிகளின் வெற்றிக்கு மலையக மக்கள் காரணமானதுடன் 20 தொகுதிகளில் நிர்ணய சக்திகளாக இருந்த வரலாற்றையும் தெளிவாக கூறும் நூலாசிரியர் அதன் பின்னர் பூர்வ்வா சக்திகள் எவ்வாறு ஒன்றி ணைந்து மலையக மக்களின் வாக்குறிமையை பறித்தனர் என்பதையும் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அன்று மலையக மக்களின் வாக்குறிமை பறிக்கப்படாது இருந்திருப்பின் அவர்களின் தலைவிதி மட்டுமல்லாமல் இலங்கை அரசியலின் தலைவிதியும் மாறி இருக்கும் என்பதை நூலை படிப்போர் புரிந்து கொள்ளலாம்.

காலகட்டம் 4:

1948 முதல் 1971 வரையிலான காலப் பகுதியை நான்காவது கட்டமாக கூறும் நூலாசிரியர், மலையக மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்ட காலமாக இதனை குறிப்பிடுகிறார். இக்காலத்தில் மலையகத் தொழிலாளர்கள் மீது எதிர்ப்புணர்வு மிக அதிக அளவில் கட்டவிழ்த்து விடப்பட்டது எனலாம். குறிப்பாக A.E குணசிங்க, S.W.R.D பண்டாரநாயக்கா போன்றவர்கள் இந்திய ஆக்ரமிப்புக்கு வழிவகுக்கும் என காரணம் காட்டி இவர்களை வெளியேற்ற வேண்டும் என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினர்.

இக்காலத்தில் பிரதமராக இருந்த டி.எஸ். சேனநாயக்கா கொண்டு வந்த பிரஜாவுரிமை சட்டம் உட்பட மனித உரிமை மீறல்கள் தொடர்பான சட்டங்கள் எந்தளவுக்கு கடுமையானது, கொடுமையானது என்பதை நூல் விபரமாக தெரிவிக்கி றது. பிரஜாவுரிமை சட்டத்தை பீட்டர் கெனமன் போன்ற இடதுசாரி தலைவர்கள் எதிர்த்த போதும் தமிழ் தலைவர்கள் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துமை மலையக மக்களுக்கு இழைத்த மிகப் பெரும் துரோகம் ஆகும். குறிப்பாக G.G பொன்னம்பலம், நேசையா, எஸ். சுந்தரவிங்கம் போன்ற பூர்வ்வா தலைவர்கள் குறிப்பிடப்படுகின்றனர். இட

துசாரி தலைவர்களும் நாடாஞ்மன்றத்திற்கு வெளியில் போராடாததை குறிப்பிடும் நூலாசிரியர் அவர்கள் சந்தர்ப்ப வாத அரசியல்வாதிகள் எனக் குற்றம் சாட்டுகிறார். இச்சந் தர்ப்பத்தில் காங்கிரஸ் தலைவர்களும் இடது சாரி தலைவர்களும் இணைந்து போராடாமல் சந்தர்ப்ப வாதிகளாயினர்.

இவ்வத்தியாயத்தில் மலையகத்தில் தோற்றம் பெற்ற பல்வேறு தொழிற் சங்கங்களின் தோற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விமர்சிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பிற்காலத்தில் பிரசித்தி பெற்ற இ.தொ.கா. தலைமை சரியாக செயல்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் இவ் அத்தியாயத்தில் 1956-ம் ஆண்டு தனிச் சிங்கள சட்டம், 1964-ம் ஆண்டு சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் பற்றி கூறும் போது இவற்றால் மலையக மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளானதும் விபரமாக கூறப்பட்டுள்ளன.

மேலும் இவ் அத்தியாயத்தில் இ.தொ.கா.-வின் பல்வேறு முகங்கள், அலீஸ் தலைமையிலான இலங்கை ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் தோற்றம் பெறுவதற்கான காரணம், இ.தொ.கா.-விலிருந்து சாதி அரசியலால் வெளியேற்றப்பட்ட வெள்ளையன் உருவாக்கிய தேசிய தொழிலாளர் சங்கம், இடதுசாரிகளின் பலதரப்பட்ட தொழிற் சங்கங்கள், தமிழரகுக்கட்சியின் இலங்கை தொழிலாளர் கழகம் என அக்காலத்தில் உருவான சங்கங்கள் பற்றியும் செயல்பாடுகள் பற்றியும் நூல் விரிவாக விவரிக்கிறது.

இனவாத அரசியல் முன்னெடுப்புகள் உருவான நிலையில் 1956 இனக் கலவரத்தில் மலையக மக்களின் பாதிப்புகளை யும் நூலாசிரியர் விளக்குகிறார். இனவாத அரசியல் காரணமாக மக்கள் மட்டுமல்லாமல் மலையக கல்வி அமைப்பும் தாய் மொழி கல்வியும் பாதிப்புக்கு உள்ளானதை அறிய முடிகிறது.

காலகட்டம் 5:

1971 முதல் 1983 ஜூலை வரையிலான வரலாற்றை கூற முற்படும் நூலாசிரியர் இக்காலத்தில் அரசடைமையும் தேசிய இன அடக்கு முறையும் மலையக மக்களை கடுமையாக பாதித்த வரலாற்றை பட்டியலிடுவதைக் காணலாம். முக்கியமாக தேசிய மயமாக்கல், காணிப் பங்கீடு, 1973-ம் ஆண்டு பஞ்சம், டெல்டா சங்குவாரித் தோட்ட சம்பவம், சிவனு லட்சமணன் துப்பாக்கி சூட்டு சம்பவம், மலையக மக்களின் கட்டாய வெளியேற்றம், தமிழ் ஈழ கோரிக்கையில் மலையகம், தமிழ் ஈழ இளைஞர்கள், தோட்டங்கள் சிங்கள மயமாதல், திட்ட மிட்ட சிங்கள சூடியேற்றம், 1977, 1981-ம் ஆண்டுகளில் நடைபெற்ற வன்செயல்கள், அகதிகளான மலையக மக்கள், நேர்மையற்ற தலைமையால் நிர்க்கத்தியான மலையகம் என மலையகம் தொடர்பான பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை நூலில் காணக்கூடியதாக இருக்கிறது.

காலகட்டம் 6:

நூலின் இறுதிப் பகுதியில் 1983-ம் ஆண்டு இனக் கலவரத்

தின் பாதிப்புகளையும் அதற்கான பின்னணிகளையும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். இப்பகுதியில் அதிபர் தேர்தலில் ஜே.ஆர் ஜயவர்தன அவர்கள் ஆதரித்த இ.தொ.க தலைவர் தொண்டமானின் செயல்பாடுகள் கடுமையாக விமர்சனத் துக்கு உள்ளாகி இருக்கிறது. அற்ப பதவிகளுக்காக அரசாங்க சார்பான் நிலைப்பாட்டை தொண்டமான் போன்றவர்கள் எடுத்ததாக நூலாசிரியர் கடுமையாக சாடுவதைக் காணலாம். இக் கலவரத்தில் 2,000 பேர் கொல்லப்பட்டதாகவும் ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக்கப்பட்ட விபரம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. 1983 இனக் கலவரம் என்பது மலையக வரலாற்றில் மட்டுமல்லாது இலங்கை வரலாற்றிலும் கசப்பான அத்தியாயம் ஆகும்.

தமிழகத்தில் இருந்து கடல் வழியாகவும் கால் நடையாகவும் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு பெருந்தோட்டங்களில் குடியமர்த்தப்பட்ட மலையக மக்கள் இலங்கையின் பொருளாதார சமூக கட்டமைப்புக்கு தங்களின் உயிரை பணயம் வைத்து உழைத்த போதும் அவர்களின் தனிப்பட்ட அரசியல் சமூக பொருளாதார வரலாறு கடந்த 200 வருடங்களில் குறிப்பிடும் படியாக வளர்ச்சி அடையவில்லை என்பதை ‘இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்’ என்ற நூல் மூலமாக திரு. காதர் அவர்கள் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.

தமிழ் ஈழம் பற்றி தமிழகத்தில் பேசப்பட்டு வந்த அளவுக்கு மலையகம் தொடர்பான விடயங்கள் கடந்த காலங்களில் அதிகம் பேசப்படாத நிலை தமிழக மக்களிடையே இருந்தது. ஆனால் அன்மைக் காலங்களில் இலங்கையில் ஏற்பட்டு வரும் சூழ்நிலை காரணமாக இந்திய அளவில் குறிப்பாக தமிழகத்தில் மலையகம் தொடர்பான விபரங்கள் பரவலாக மக்களிடமும் அரசியல் வாதிகளிடமும் பேசுபொருளாகி வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் கவனிப்பாரற்று இருக்கும் மலையக மக்களின் வாழ்வியலை உலக மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இத்தகைய நூல் வெளி வந்திருப்பது கவனிக்கத் தக்கதாகும்.

மலையகத்தின் அனைத்து பகுதிகளையும் நன்கு அறிந்தவர், மலையக அரசியலையும் இலங்கையின் தேசிய அரசியலையும் கூற்று நோக்கி பல்வேறு தரவுகள், அனுபவங்கள் ஊடாக திறம்பட இந்நூலை எழுதியுள்ள நூலாசிரியர் மலையகத்தின் 200 வருடகால வரலாற்றை நம் கண் முன்னே கொண்டு வருவதில் வெற்றி கண்டுள்ளார் என்றே கூற வேண்டும். மலையகம் தொடர்பான ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ள நிலையில் சமூகம் இயல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்நூல் இலங்கை மலையக வரலாற்றை மிகச் சிறப்பாக எடுத்துரைப்பதால் வாய்ப்பு உள்ளவர்கள் வாங்கி படிக்க வேண்டும்.



jeyasingh@thaiveedu.com

எனது பார்னையில்

“கிலங்கை : மீள் சிந்திப்புக்கான சில முன்வைப்புகள்”

எஸ்.கே. விக்னேஸ்வரன்

முன்னுரை:

இந்த நூலின் ஆசிரியரும் அன்புக்கும் மதிப்புக்குரிய பேராசிரியருமான சண்முகரத்தினம் அவர்களை நான் என்பதுக் களின் ஆரம்பங்களிலிருந்து அவரது எழுத்துக்கள் மூலமாக அறிந்திருந்தேன். குறிப்பாக இலக்கியம் சார்ந்த விமர்சனங்களுடன் சம்பந்தப்பட்டே, அதிலும் குறிப்பாக முற்போக்கு இலக்கியம் தொடர்பாகவே அவரது பெயரை அறிந்திருந்தேன். என்பதுகளுக்குச் சற்று முன்னதாக என்று ஞாபகம். பேராசிரியர் கைலாசபதி அவர்கள் ‘முற்போக்கு இலக்கியமும் அழகியற் பிரச்சினைகளும்’ என்ற சமர் இதழில் எழுதிய ஒரு கட்டுரையைத் தொடர்ந்து, அலை இதழில் வெளிவந்த யேசுராசா அவர்களது விமர்சனத்தில் ஆரம்பித்து, இலக்கியத்தில் உருவும் உள்ளடக்கம் சார்ந்ததாக விரிந்த அந்த உரையாடலின் தொடர் வாசகனாக நான் இருந்த காலம். தமிழில் நடந்த உரையாடலை ஆங்கிலத்துக்கு லங்கா கார்டியன் மூலமாக, கைலாசபதி நியாயப்படுத்த எடுத்துச் சென்றவர் என்ற ஒரு குற்றச்சாட்டு இந்த நூலாசிரியர் மீது மு.பொ அவர்களால் முன்வைக்கப்பட்டது. அந்த விமர்சனத்தினுடைக்கவே எனக்கு சமுத்திரன் என்ற பெயர் அறிமுகமானது. இந்தக் குற்றச்சாட்டுக்களின் போது இலக்கிய விமர்சனம் சார்ந்து நடந்த விவாதங்கள் பெரிதும் ஒருவகைக் கட்சி மோதல்களின் தொனியிலேயே நடைபெற்றன என்ற மனப்பதிவு என்னிடம் அப்போது இருந்தது எனது நினைவிற்கு வருகிறது. இத்தகைய மோதல்களின் காரணமாக, பேராசிரியர் கைலாசபதி அவர்களின் ஒரு நூலைக்கூட வாசிக்காமலே அவர்மீது ஒரு ‘வரட்டுவாதி’ என்ற விமர்சனத்தை முன்வைத்த என் வயதையொத்த இலக்கிய நன்பர்களுடன் நான் விவாதித்திருக்கிறேன். அந்தக் காலங்களில் சமுத்திரன் அவர்களை நான் நேரில் கண்டிருக்கவில்லை. அவரது சில எழுத்துக்களை அவ்வப்போது வாசித்த ஞாபகம். ஆனால் யூலைக் கலவரத்தின் பின்னான எனது அரசியல் செயற்பாட்டுக் காலத்தில், நான் அங்கம் வகித்த அரசியல் அமைப்பின் இதழான ‘இலக்கு’ இதழில் சமுத்திரன் அவர்களது நூல் குறித்த ஒரு அறிமுகக் குறிப்பு வெளிவந்தது. இதே கட்டுரை புதிச் தீர்மானம் பின்னர் வெளிவந்தது. அந்த நூலையும், அதற்கான அறிமுகக் குறிப்பாக தானே எழுதிய அறிமுகக் கட்டுரையையும் எனக்குத் தந்தவர் தோழர் விசுவானந்

ததேவன் அவர்கள். இலக்கு இதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்த எனக்கு அப்போதுதான், சமுத்திரன் அவர்களது பின்புலம் பிரதானமாக, இலக்கியமல்ல, அது வேறு என்பதையும் அவரிடம் சமூக ஆய்வு, செயற்பாடு என்பதை சார்ந்து இருக்கும் ஈடுபாடே அதிகம் என்பதையும் தோழர் விசுவானமாக நான் அறிந்து கொண்டேன். அந்த நூலில் உள்ள விடயங்கள் தொடர்பாக எங்களிடையே (தோழர் விசுவானம் மற்றும் நமது அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்ட தோழர்களைச் சொல்கிறேன்) விரிவான உரையாடல்கள் நடந்தது இன்னமும் பசுமையாக நினைவில் உள்ளது.

இதன் பின்னான காலங்களில் இரண்டொரு தடவை நான் அவரை நேரில் சந்தித்திருக்கிறேன். அவரது எழுத்துக்களை அவ்வப்போது வாசித்திருக்கிறேன். நேரடியாக நடந்த ஏழாம் மீற்றிங் ஒன்றிலும் கலந்து கொண்டு உரையாடியிருக்கிறேன். ஆயினும் கடந்த வருடம் ஒல்லோ வந்தபோது அவரைச் சந்திப்பது எப்படியோ தவறிப் போய்விட்டது. இந்த நூல் வெளியீட்டு விழாவில் என்னைப் பேசும்படி அவர் அழைத்தபோது தான் உண்மையில் அவரைச் சந்திக்காமல் வந்துவிட்டது எனக்கு உறைத்தது.

நூலின் நோக்கமும் உள்ளடக்கமும்:

முதலிலேயே ஒன்றைச் சொல்லிவிட வேண்டும். நூலின் தலைப்பான ‘மீள்சிந்திப்புக்கான சில முன்வைப்புக்கள்’ வெறுமேனே ஒரு ஆசிரியரால் வெல்வேறு காலங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு என்ற வழுமையான வரையறைக்குள் உட்பட்ட நூல் அல்ல இந்த நூல். அது நமது மூத்துத் தமிழ்ச் சூழலில் கவனத்துக்குரிய முக்கியமான, அவசியம் கவனத்திலெடுக்கப்பட வேண்டிய பல விடயங்கள் தொடர்பாக, நீண்ட உரையாடலுக்கான அவசியத்தை வலியுறுத்துவதுடன், அதை ஆரம்பிப்பதற்கான சில தொடக்கப்புள்ளிகளையும் முன்வைத்திருக்கும் ஒரு நூலாகும். 1989 முதல் 2020 வரையான, கிட்டத்தட்ட மூன்று தசாப்த காலப்பகுதியில் அவரால் அவ்வப்போது எழுதப்பட்ட 18 கட்டுரைகளுடும் தொகுப்பு இது. இரண்டு பாகங்களாகப் பகுக்கப்பட்டுள்ள இந்த நூலின் முதலாவது பகுதி இவை எழுதப்பட்ட காலத்தின் சமூக, அரசியல், பொருளாதார நிலைமைகள் சம-

பந்தப்பட்ட அவரது பார்வை, விமர்சனம், செல்நெறி பற்றிய முன்மொழிவு ஆகிய விடயங்களைக் கொண்டவையாக அமைந்திருக்கின்றன. இரண்டாவது பாகம், தோழர் விசுவா-னந்ததேவன், ஏ.ஜே. கனகரத்ன, சபாலிங்கம், அ. சிவானந்தன் ஆகிய ஆளுமைகள் பற்றிய ஆசிரியரின் நினைவுக் குறிப்புகளாகவும், 1989-ல், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னான், இந்தியப் படைகளது கட்டுப்பாட்டில் வடக்குக் கிழக்கு இருந்த காலத்தில் ஆசிரியர் அங்கு சென்றபோது, கவிஞர் சேரனுடன் நடைபெற்ற ஒர் உரையாடலைத் தொடர்ந்து எழுதப்பட்ட ஒரு கட்டுரையையும் கொண்ட பகுதி யாக அமைந்துள்ளது.

பொதுவாக இந்த நூலின் தலைப்புக்குரிய பேசுபொருளைப் பெருமளவில் கொண்டதும், பிரதானமானதுமான முதலாவது பகுதி பற்றிய விடயங்களே உண்மையில் இன்று நமது முக்கிய கவனத்தைக் கோரும் பகுதி என்று நினைக்கிறேன். மற்றைய பகுதியிலும், அவை மேற்குறிப்பிட்ட ஆளுமைகளுடன் அவரது இலக்கிய, அரசியல், உறவு சார்ந்த குறிப்புக்களாக அமைந்தாலும், அவையும் கூட இந்த நூலின் பிரதான பேசுபொருளுடன் சம்பந்தப்பட்டவை அல்லது பொருந்தி வருபவையாகவே உள்ளன. அவ்வகையில் இந்த

ணமே, இந்த நூல் கைக்குக் கிடைத்ததும், அதன் பக்கங்களைத் தட்டிப் பார்க்கும் போது எனக்குத் தோன்றியது. ஆனால் பேராசிரியர் அவர்கள் இந்த நாலுக்கென எழுதிய தனது ‘நூலாசிரியர் குறிப்பு’ என்ற முன்னுரையில் இந்த நூல் கொண்டுள்ள ஆக்கங்களைப் பற்றியும் அவை எழுதப் பட்ட சூழல் பற்றியும் விரிவாக எழுதியுள்ளார். நூல் பற்றிக் கருத்துரைக்க வரும் ஒருவருக்கு, எந்த விதமான சிரமமும் இல்லாமலே அவரை வழிநடத்தக்கூடிய ஒரு வழிகாட்டற் குறிப்பாகவும், நூல் பற்றிய மிகச் சிறப்பான அறிமுகமாக வும் விரிவான அந்தக் குறிப்பே அமைந்து விடுகிறது. கூடவே, அவை எத்தகைய விடயங்கள் தொடர்பாகப் பேசுகின்றன என்பது இரண்டு பகுதிகளினதும் தொடக்கப் பக்கங்களிலேயே சிறிய குறுந்தலைப்புகளாக, வகைப்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதை நூலின் இன்னொரு மேலதிக சிறப்பு.

நூலின் ஆரம்பத்திலேயே, ஆசிரியர் தனது ‘நூலாசிரியர் குறிப்பு’ என்ற முன்னுரையில் இந்த நூல் இவ்வாறு தொகுக் கப்பட்டதற்கான காரணம் என்ன, அல்லது இந்த நூல் எதை சொல்ல விளைகிறது என்பதை சுருக்கமாக இப்படிக் குறிப் பிட்டிருக்கிறார்: ‘இன ஒடுக்குமுறை காரணமாக விளைந்த தமிழர்களின் விடுதலைப் போராட்டம், திசை மாறித் தன் ணைத்தானே தனிமைப்படுத்தி, நீண்டதூரம் பயணித்துப் போர்க்களத்தில் தோல்வியைச் சந்தித்தது. பெரும்பான்மையான தமிழ் மக்களைப் பொறுத்தவரை இதன் விளைவுகள் பாரதுரமானவை. உரிமைப் போராட்டம் தொடர்வதற்கு ஒரு மாற்று வழியைத் தேடவேண்டிய நிர்ப்பந்த நிலை உள்ளது கண்கடு. இதன் அடியே நின்று எதிர்கால நோக்கில் தேசிய இனப்பிரச்சினை பற்றிய மீள் சிந்திப்பின், அதன் ஜனநாயகர்தியிலான மீள் கட்டமைப்பாக்கலின் அவசியத்தை இந்த நூல் வலியுறுத்துகிறது’.

ஆக இந்த நூலின் நோக்கமும் அதன் உள்ளடக்கமும் எவை என்பது மிகவும் தெளிவாகவே முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

நூலின் உள்ளே விவாதிக்கப்படும் விடயங்கள்:

இன்னொரு விடையத்தையும் சொல்ல வேண்டும். விடுதலைப் போராட்டம் திசைமாறித் தன்ணைத்தானே தனிமைப் படுத்தியதன் காரணமாகத் தோல்வியில் முடிவடைந்து 14 வருடங்களுக்குப் பிறகு வரும் இந்த நூல் தான் எனக்குத் தெரிய ‘உரிமைப் போராட்டம் தொடர்வதற்கான மாற்று வழியைத் தேட வேண்டிய ஒரு நிலை உள்ளது என்பதை’ வெளிப்படையாக முன்வைத்து. அதற்கு அடிப்படையான தெள ஆசிரியர் கருதும் கருத்துக்களை முன்வைத்திருக்கும் முதலாவது நூல் என்று நினைக்கிறேன். 1983-ல் நடந்த இனப்படுகாலை நிகழ்வுகளை அடுத்து அவர் எழுதிய ‘சிங்கள பெருந்தேசியவாதம்: அதன் அடிப்படைகளும் மேலாதிக்கமும் என்ற நூல் எப்படி அன்றைய சூழலில் வெளிவந்த, சிங்கள பெளத்த பேரினவாதத்தினை தோலுரித்துக் காட்டிய முதல் தமிழ் நூல் என்ற சிறப்பினைக் கொண்ட ஒரு முக்கியமான நூலாக நம்போன்றவர்களால் கருதப்பட்டதோ, அதே மாதிரியான முக்கியத்துவத்தைக் கொண்ட நூலாக இந்த நூலை என்னால் எந்தத் தயக்கமுமின்றி முன்மொழிய முடியும். இதன் அர்த்தம் இந்த நூலில் இருக்கிற அல்லது பேசப்படுகிற விடயங்கள் தொடர்பாக மாற்று அபிப்பிராயங்

நூலில் உள்ள கட்டுரைகள் தொடர்பாகப் பொதுப்படையாக வும் கவனத்தைக் கோருகின்ற விடையங்களைத் தொட்டுச் செல்வதாகவும் எனது உரை அமைய வேண்டும் என்ற எண்

கள் இருக்க முடியாது என்பதல்ல. ஆனால், இத்தகைய ஒரு நூலின் வருகைதான் இந்த விடயப்பொருள் தொடர்பான வாதப் பிரதிவாதங்களை ஆரம்பித்து வைப்பதற்கான முதற் குரலாக இருக்கிறது என்பதை வலியுறுத்தவும் பதிவு செய்ய வுமே இப்படிக் குறிப்பிட விரும்புகிறேன்.

இந்த நூலின் முதலாவது பகுதியில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளை, அவை விவாதிக்கும் விடயங்கள் சார்ந்து நான் முன்று வகையாகப் பிரித்து நோக்கலாம் என்று நம்புகிறேன். நூலின் முதல் ஐந்து கட்டுரைகளான, சிங்களப் பெருந்தேசி யவாதம்: அதன் அடிப்படைகளும் மேலாதிக்கமும் (2017); தேசியக் கொடியும் தேசிய இனப் பிரச்சினையும்: குறியீடுகளும் யதார்த்தங்களும் (2017); இலங்கை தேசிய இனப் பிரச்சினை - எதிர்காலம் குறித்த மீள்சிந்திப்பு (2020); வடக்குக் கிழக்கில் முஸ்லிம் எதிர்ப்பு வள்முறை (1990); தேசிய இனப் பிரச்சினையும் மலையகத் தமிழரின் சமூக உருவாக்கமும் (2021) என்பவை தேசிய விடுதலைப் போராட்டம் அவசியம் கவனத்தில் எடுக்க வேண்டிய முக்கியமான வெவ்வேறு விடயங்களைப் பற்றிப் பேசும் கட்டுரைகளாகும். இவை தேசியம், தேசிய இனப்பிரச்சினை, அதற்கான தீர்வு, அதைக் காண்பதற்கான போராட்டம், அப்போராட்டத்தில் சம்பந்தப் பட்ட அணிகள் அவை நடந்திருக்க வேண்டிய, நடந்து கொண்ட முறைகள், அதனால் ஏற்பட்ட மாற்றங்கள் என்று பல விடயங்கள் தொடர்பான கேள்விகளையும் அவற்றுக்கான விடைகளைக் கண்டுவைதற்கான ஆசிரியரின் முன் மொழிவுகளையும் முன்வைக்க முக்கியமான கட்டுரைகளாகும்.

அடுத்து, யாழ்ப்பாணத்தில் ஏழு நாட்கள்: இந்திய அமைதிப் படையின் கீழ் வாழ்வு (1989) வாழ்வாதாரத்துக்கும் அப்பால்: வடக்குக் கிழக்கில் நிலமும் தேசிய இனப் பிரச்சினையும் (2012,2017); அபிவிருத்தி: மனித மேம்பாட்டின் பாதையா அல்லது அடக்கு முறையின் கருவியா 2013, 2017; இலங்கை அரசு ஒரு அபிவிருத்தி அரசா? தோற்றங்களும் உள்ளடக்கங்களும் (2013); இலங்கையின் வடக்குக் கிழக்கு மக்களின் சமூக மேம்பாடும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத் துக்கு அரசாங்கம் விடுதிருக்கும் அழைப்பும் (2017); ‘வடமாகாண முதன்மைத் திட்டமொன்றிற்கான பொருளாதார அபிவிருத்திக் கட்டமைப்பு’ ஆய்வுறிக்கை தொடர்பான விமர்சனக் கருத்துரை (2019); அபிவிருத்தியின் அரசியலும் தேசிய இனப்பிரச்சினையின் அரசியற் தீர்வும் (2018) என்ற ஆறு கட்டுரைகளும் தமிழ் மக்களது அரசியல், அபிவிருத்தி என்ப வகை தொடர்பான கட்டுரைகளாக அமைந்துள்ளன. இந்தப் பகுதியின் இறுதிக் கட்டுரையான ‘பலமிக்க தலைவரின் வருகையும் ஜனநாயகத்தின் தடம் புராலும்’ என்ற கட்டுரை முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய் ராஜபக்ஷி அவர்களின் காலத்து அரசியல் பற்றிப் பேசுகிறது.

இந்தக் கட்டுரைகளை இவ்வாறு வகைப்படுத்தி நோக்குவதற்கான காரணம் இதிலில்லை ஓவ்வொரு கட்டுரை தொடர்பாக வும் விரிவாக உரையாடுவதற்கான களமாக ஒரு அறிமுக விழா அமைய முடியாது என்பதைத் தவிர வேறெந்தக் காரணங்களும் இல்லை.

நூல் முன்வைக்கும் முக்கியமான, கவனத்துக்குரிய விடயங்கள்:

இந்த நூல் வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு சந்தரப்பங்களில் அவரால் எழுதப்பட்ட பல்வேறு கட்டுரைகளிலிருந்து ஜனநாயக ரத்தியான மீள்கட்டமைப்பாக்கல், சம்பந்தமாகப் பேசும் கட்டுரைகளைத் தெரிவு செய்து தனி நூலாகக் கொண்டுவந்திருப்பதன் காரணமாகவே நூலின் பெயர் ‘மீள் சிந்திப்புக்கான முன்வைப்புக்கள்’ ஆகத் தலைப்பிடப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். தமிழ் மக்களது தேசிய இனப்பிரச்சினை தொடர்பான ‘மீள் சிந்திப்பு’ என்பது, 2009இறுதி யுத்தத்தின் தோல்வியையுடுத்து தமிழ் அரசியல் கட்சிகள் உருவாக்கிக் கொண்ட ‘ஒருமித்த நாட்டுக்குள்’ என்று கூறி அரசியல் தீர்வுகாணும் கப்சா அரசியல் அல்ல. மாறாக நிலவும் யதார்த்த அரசியல் நிலமைகளின் கீழ், ஒடுக்கப்படும் இனங்கள் தமக்குரிய சமத்துவமான உரிமைகளை வென்றெடுப்பதை நோக்கமாகக் கொண்ட ஒர் அரசியல் வழியைக் கண்டைவதற்காக முன்வைக்கப்படும் சிந்தனைகள் இவை என்று நினைக்கிறேன்.

இந்த அடிப்படையில் இருந்துதான், மேற்குறிப்பிட்ட அவரது நூல், 2017-ல் கிட்டத்தட்ட 34 வருடங்களுக்குப் பிறகு சிங்கள ‘பெருந்தேசியவாதம்: அதன் அடிப்படைகளும் மேலாதிக்கமும்’ என்ற தலைப்பிலான ஒரு புதிய முன்னுரையுடன் மின்நூலாக வெளியிடப்பட்டிருக்கிறது. நான் இப்பொழுது எடுத்துக்கொண்ட நூலின் முதலாவது கட்டுரையும் அந்தப் புதிய முன்னுரைதான். மிக முக்கியமான, அரசியல் ரத்தியாகவும், கோட்பாட்டு ரீதியாகவும், நாட்டின் சமூக ஒழுங்கில் அந்த நூல் எழுதப்பட்டதற்குப் பின்னான காலங்களில் ஏற்பட்டு வந்த மாற்றங்களைக் கணக்கிலெடுத்து வரையப்பட்ட இந்தக் கட்டுரை, விரிவான உரையாடலுக்கான அடித்தளத்தை முன்வைப்பதாக அமைந்துள்ளது. இந்த நூலிலுள்ள இக்கட்டுரைக்குப் பின்னான காலங்களில் எழுதப்பட்ட, பெரும்பாலான கட்டுரைகள், அவை வெவ்வேறு விடயப்பரப்புகளைப் பேசுகின்ற போதும், அவற்றில் வெளிப்படும் கருத்துக்களும் வாதங்களும், இக்கட்டுரை முன்வைத்து கண்ணோட்டத்தின் ஆழமும் விரிவும் கொண்ட பார்வையை முன்வைப்பவையாக அமைந்திருப்பதைக் காணலாம். அந்த வகையில், ஏற்கனவே இன்னொரு நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரையை ‘மீள் சிந்திப்புக்கான முன்வைப்புக்கள்’ என்று இந்தத் தொகுப்பில் முதலாவது கட்டுரையாக இணைத்திருப்பது மிகப் பொருத்தமானதென்றே நினைக்கிறேன்.

70-களில் தீவிரம் பெற்ற தமிழ் மக்கள் மீதான இன்ரத்தியான ஒடுக்குமுறை நடவடிக்கைகள், அவற்றுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்ட தனிநாடு, ஆயுதப்போராட்டம் என்று வளர்ச்சி பெற்றுவந்த போராட்டம், அதைக் காரணமாக்கி மேலும் தீவிரமாக்கப்பட்ட ஒடுக்கப்படும் தமிழ் மக்கள் மீதான சமூக, அரசியல், பொருளாதார நெருக்கடிகள், அவற்றினிடியாகப் பிறந்த கோட்பாடுகள், நாட்டின் பல்லின மக்களிடையேயான உறவில் அவை ஏற்படுத்திய தாக்கம், அவற்றின் விளைவுகள், சர்வதேச அரசியல் நிலை என்று கருக்கமாக அனைத்து விடயங்களையும் அலகுவதுடன் அமையாது, இந்தக் கட்டுரை, தேசிய இனப்பிரச்சினை தொடர்பான மீள் சட்ட-

மாக்கலை நோக்கிய ஒரு கலந்துரையாடலை முன்னெடுப்ப தன் அவசியத்தையும் கூறி, அதற்கான சில குறிப்புகளையும் முன்வைக்கிறது.

கூடவே, இந்த முட்டுச் சந்திலிருந்து வெளியேறுவதற்கும், நமது உரிமைகளை வென்றெடுப்பதற்கும் அடிப்படையாக செய்யப்படவேண்டியது என்ற கேள்வியுடனும், அது சிங்கள, மூஸ்லிம் மலையக மக்களுடனான உரையாடலை ஆரம்பிப்பதிலிருந்து தொடங்கப்பட வேண்டும், அதற்கான சந்தர்ப்பம் இப்போது ஓரளவு கூடி வந்திருக்கிறது, அதைத் தவற விடக்கூடாது' என்ற முக்கிய குறிப்புடனும் இக்கட்டுரை முடிவடைகிறது.

இந்தக் கட்டுரை எழுதப்பட்டு கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆயினும் களத்திலுள்ள எந்த அரசியற் கட்சி களிடமும் இத்தகைய ஒரு நோக்கமோ, அக்கறையோ துளியளவு கூட இருப்பதாகத் தெரியவில்லை. புதிதாக ஏதாவது ஒர் அரசியல் அமைப்பு இத்தகைய ஒரு நோக்கத்துடன் செயற்படுகின்றது என்பதற்கான எத்தகைய அறிகுறிகளையும் இந்த நிமிடம் வரை அடையாளம் காண முடியவில்லை. இன்னமும் சரியாகச் சொல்வதானால் வடக்குக் கிழக்கு மக்கள் மத்தியில் இத்தகைய சிந்தனையுடனான ஒரு அரசியல் நடவடிக்கையை நோக்கிய அரசியல் அமைப்பு இன்னமும் நான் அறிந்தவரை ஒரு சிறு அளவிலான குழு வடிவில்கூட உருவாகிவிடவில்லை.

ஆசிரியர் இந்தக் கட்டுரையின் முடிவில், 'இதற்கும் அப்பால் செல்வதற்குப் பல திறந்த விவாதங்கள், கலந்துரையாடல் கள் தேவை. அந்தத் தேவை கருதியே இந்த முன்னுரை எழுதப்பட்டது' என்று எழுதியுள்ளார். ஆனால் அதனாடிப்படையில் எத்தகைய கலந்துரையாடல்கள் நடந்தன என்பதை நான் அறியேன்.

நூலின் பகுதி ஒன்றில் வரும் கட்டுரைகள், மேற்குறித்த முதலாவது கட்டுரையில் ஆசிரியரால் முன்வைக்கப்பட்ட கருத்து நிலையில் நின்று, நம்முன்னே நிகழ்ந்துகொண்டிருக்கும் முக்கியமான நிகழ்வுகள் தொடர்பாக அவர் முன் வைக்கும் அவதானங்களும், அவை பற்றிய அரசியல் தத்துவார்த்த அலசல்களும், அவற்றின் வழி முன்னெடுக்கப்பட வேண்டிய பணிக் கான அவரது முன்மொழிதல்களும் என்ற வகையிலான கட்டுரைகளைக் கொண்டவையாக அமைந்துள்ளன. குறிப்பாக 'இலங்கை தேசிய இனப் பிரச்சினை: 'எதிர்காலம் பற்றிய மீள் சிந்திப்பு - சில குறிப்புகள்' என்ற ஒரு ஷாம் கலந்துரையாடலுக்காக தயாரிக்கப்பட்ட குறிப்புகளாக அமையும் கட்டுரையில் அவர் உரையாடப்பட வேண்டிய விடையங்களாக ஜந்து விடையங்களைக் குறிப்பிடுகின்றார். உள்நாட்டுப் போரும், போருக்குப் பின்னான தசாப்தத்தில் நடந்த, உலகமயமாதலின் தாக்கம், பிராந்திய அரசியல், சிறுபான்மை இனங்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள், அரசியல் தீர்வுக்கான சாத்தியக் கூறுகள் என்று அவரால் வகைப்படுத்தப்பட்டிருக்கும் விடையங்கள் மிகுந்த கவனத்துக் குரியவை. ஆயினும் இந்த விடையங்கள் தொடர்பான ஒரு உரையாடலும் தெளிவும் இன்றி அடுத்த கட்ட நகர்வை நோக்கி நகர்வதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதை

உறுதியாகச் சொல்ல முடியும். அந்தக் குறிப்புகள் வெறும் குறிப்புக்கள் அல்ல, அவை விரிவான உரைரையாடலுக்கான, தவிர்க்க முடியாத, அவசியம் பேசித் தீர்க்கப்படாமல் முன்னோக்கி நகர முடியாத முக்கியமான விடயங்கள். இந்தக் குறிப்பிலும் அவர் முக்கியமான ஒரு அவதானிப்பையும் முன்வைக்கின்றார். அதாவது தேசிய இனப் பிரச்சினையின் தன்மை ரீதியான மாற்றம். ஏற்கனவே இந்த விடயம் முதலாவது கட்டுரையிலும் பேசப்பட்டாலும் இங்கும் வலியுறுத்தப்படுவது கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அவரது கட்டுரைகள் எவையும் வெறும் நிலைமை பற்றிய அவதானக் குறிப்புகள் அல்ல. மாறாக அவை அவற்றின் போக்கையும், அவற்றை மக்கள் நலனின் அடிப்படையிலிருந்து கையாள்வதற்கான வழி வகைகளையும் உரையாடலுக்காக முன்வைப்பவையாகவும் அமைந்துள்ளன.

இந்த இடத்தில் அக்கட்டுரைகளைப் பற்றிப் பேசுவதற்கு முன்பாக எனது ஒர் அவதானத்தையும் முன்வைப்பது பொருத்தமானது என்று நினைக்கிறேன். சமூக ஆய்வாளர்கள் தாம் ஆய்வுக்குட்படுத்தும் விடயங்கள் பற்றிய தமது அவதானங்களை முன்வைக்கும்போது, அவை எப்படிப்பட்ட நிலையில் இருக்கின்றன என்பதை மட்டும் தெரிவிப்பதுடன் நின்று விடுவதில்லை. அந்த நிலைமைக்கான காரணங்கள் என்ன என்பதையும், அதன் காரணமாக அவை எத்தகைய நிலையை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதையும் சேர்த்தே சொல்கின்றனர். பொதுவாக சமூக ஆய்வாளர்கள் இந்தாவடன் தமது பணியைப் பெரும்பாலும் முடித்துக் கொள்கிறார்கள். ஆனால், சமூக செயற்பாட்டாளர்களால் அந்த அளவுடன் தமது பணியை முடித்துக் கொள்ள முடிவு தில்லை. அவர்களைப் பொறுத்தவரை அறிவியல் ரீதியான இத்தகைய கண்டுபிடிப்புகள் தமது சமூக செயற்பாட்டுக்கு எவ்வகையில் பயன்படுகின்றன என்பதையிட்டுக் கவனம் கொள்வதற்கானவை என்று கருதுகிறார்கள். அவர்களது சிந்தனை, மக்கள் தமது வாழ்வில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளிலிருந்து விடுதலையைப் பெறுவதற்கான வழிவகைகளைக் கண்டறிவதிலும் கவனத்தைச் செலுத்துகின்றது. நமது சூழலில் சமூக ஆய்வாளர்கள் இருக்கும் அளவுக்குச் சமூக செயற்பாட்டாளர்களின் அளவு மிகவும் குறைவானது. பேராசிரியர் சன்முகரத்தினம் அவர்களது காலத்தில் பல சமூக ஆய்வாளர்கள் இருந்தார்கள். ஆயினும் அவர்களில் பெரும்பாலனோர், முக்கியமான ஆய்வுகள் பலவற்றை முன்வைத் துள்ளார்கள் என்ற போதும், மக்களது நீண்டகால நலன்களின் அடிப்படையில் சமூக செயற்பாட்டுக்கான வழி வகைகளைப் பற்றிச் சிந்திப்போர்களாக இருக்கவில்லை. மாறாக சமூக செயற்பாடு என்ற பதத்தின் கீழ் வரும் அரசியற் செயற்பாட்டாளர்களது நடவடிக்கைகளில் உள்ள நியாயத் தன்மைகள் பற்றி அல்லது நியாயமற்ற தன்மைகளைப் பற்றிப் பேசுவதிலேயே பெரிதும் கவனம் செலுத்தி வந்துள்ளனர். அல்லது அரசியல் பேசாதிருத்தல் என்ற விரதத்தைக் கடைப்பிடித்தனர். ஆனால், சமுத்திரின் அவர்கள் வெறும் சமூக ஆய்வாளராக மட்டுமன்றி, சமூக மாற்றத்துக்கான செயற்பாடுகளிலும் கவனம் செலுத்தி வந்தார். இலக்கு பத்திரிகையில், 1984-ல் 'புரட்சிகர அரசியலில் முதன்மை பெற' என்ற ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். விடுதலைப் போராட்டம் வெற்றி பெற முக்கியமானதும் அவசரமானது

மான பல விடயங்களை விரிவாக முன்வைத்த கட்டுரை அது. நான் சார்ந்திருந்த அமைப்பு மக்கள் மத்தியிலான வேலைகளில் முக்கிய கவனம் செலுத்தவும், மாணவர் அமைப்பு, பெண்கள் அமைப்பு, கல்வி விவசாயிகள் அமைப்பு என்ற அமைப்புக்களை உருவாக்கும் நடைமுறை வேலையில் இறங்குவதற்கும் இந்தக் கட்டுரை மிகவும் முக்கியமான உந்துதலையும், ஆரம்ப வழிகாட்டற் குறிப்புக்களையும் முன்வைத்தது எனலாம்.

அவரது ‘வாழ்வாதாரத்துக்கும் அப்பால்: வடக்குக் கிழக்கில் நிலமும் தேசிய இனப் பிரச்சினையும்’ என்ற கட்டுரை மிகவும் தனித்துவமான, தமிழ் மக்களாது சமூக அரசியல் பொருளாதார அம்சங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் நிலத் தொடர்பூடான பலத்தைச் சிதறடிக்கும் நோக்குடன் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட குடியேற்றக் கொள்கைகள் பற்றிப் பேசும் முக்கியமான ஒரு பதிவு. இந்தக் குடியேற்ற நடவடிக்கைகள், உண்மையில் நிலமற்ற மக்களுக்கு உதவுவதென்ற போர்வையில், இலங்கையில் வாழும் பல்லின மக்களும் இனங்களுக்கிடையிலான ஜக்கியத்தோடு, ஒரு வெற்றி பெற்ற நாடாக மேலெழுந்து வருவதை, அற்ப அரசியல் இலாபங்களுக்காகச் சிதறடிக்கும் நிகழ்ச்சி நிரவிளின் கீழ்க் கொண்டுவர உருவாக்கப்பட்ட நடவடிக்கைகளாகும். இவை சிங்கள பெளத்த மேலாதிக்க வெறியை ஊட்டி அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தைப் தக்கவைத்துக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட நடவடிக்கைகள் என்பதை விவாதிக்கும் ஒரு முக்கியமான கட்டுரை இது. கூடவே, யுத்த முடிவுக்குப் பின்னாலும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பாரிய எவு நிலங்கள் இராணுவத்தினரது கட்டுப்பாட்டில் இருப்பதைச் சுட்டிக்காட்டும் இக் கட்டுரை, என்றென்றைக்கும் திரும்பிச் செல்ல முடியாத, இனப்புவியியல் சார்ந்த பேரழிவைக் கொண்டுவந்துள்ள, மிக முக்கியமான தலையீட்டைக் கோரி நிற்கும் ஒரு மோசமான நடவடிக்கையாகும் என்பதையும் முன்வைக்கிறது. கூடவே, இது பற்றிய உரையாடலில் கவனத்தைக் கோரும் முக்கியமான ஜந்து கேள்விகளை இக்கட்டுரை முன்வைக்கிறது. இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் இல்லாமல் இலங்கையில் இனங்களுக்கிடையிலான ஜக்கியத்தை ஒருபோதும் கட்டியெழுப்பிவிட முடியாது என்பது வெளிப்படை.

அபிவிருத்தி: மனித மேம்பாட்டின் பாதையா அல்லது அடக்குமுறையின் கருவியா? என்ற கட்டுரையில், இலங்கை அரசாங்கம், நவதாராளவாதக் கொள்கையைத் தனது பொருளாதாரக் கொள்கையாக முன்னெடுப்பதாகக் கூறும் அதே வேளை, தனது அரசியல் நடவடிக்கைகளில் முழுக்க முழுக்க அதற்கு எதிராகவே இயங்கி வருவதைச் சுட்டிக்காட்டும் ஆசிரியர், அதை விளக்கும் பகுதி மிகவும் கவனத்துக்குரியது.

அவர் எழுதுகிறார்...

‘நவதாராள கொள்கையை ஏற்றுள்ள அரசாங்கம், அதே வேளை பொருளாதாரத்தில் பெருமளவிலான தலையீடுகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதோடு, நிறுவன மயமாக்கப்பட்ட சிங்கள பெளத்த பேரினவாதம், அரசியல், பொது நிர்வாகம், கல்விசார் நிறுவனங்கள் அனைத்தின் மீதான இராணுவ மயமாக்கல், ஆட்சியின் ஒட்டு மொத்த அதிகாரத்தையும் கூண்டோடு கைப்பற்றுவதில் முழு நேரமும் கண்ணாயிருக்கும்

முதலாவது குடும்பம், இதற்கு அடி பணிந்து செயற்படும் புல்லுருவி அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் மற்றும் ஊடகத்துறையினர், சட்டமும் ஒழுங்கும் நிலை குலைந்த நிலையில் நகச்கப்படும் சிவில் சமூகம் இவற்றுடன் சகலமட்டங்களிலும் வியாபித்துள்ள ஊழல், இவை எல்லாம் ஒன்றுகூடும் இடமாகி விட்டது இலங்கைக்கத்தீவு’.

ராஜபக்ச காலத்து அரசாங்கத்தை ஒரு ‘அபிவிருத்தி அரசாங்கம்’ என்று அவரது ஆட்சிக்காலத்தில் பரவலாகப் பேசப்பட்டது. ஆசிரியர் ‘இலங்கை அரசு ஒரு அபிவிருத்தி அரசா?’ என்ற கேள்வியை எழுப்பி ‘தோற்றங்களும் உள்ளடக்கங்களும்’ என்ற கட்டுரையில் அதைப்பற்றி விவாதிக்கும் போதுதான் அதற்கான உண்மையான அர்த்தம் எனக்குப் புரிந்தது. 2013-ல் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை, ஆசிரியரின் இத்துறைசார்ந்த அனுபவத்திலிருந்து இந்த அரசு அப்படித் தானா என்ற கேள்வியை எழுப்பி, கிழக்காசிய நாடுகளின் நவீன மயமாக்கலின் போது பேசப்பட்ட ‘அபிவிருத்தி அரசு’ போன்ற ஒரு அரசுதானா இலங்கையின் அரசு என்பதை ஆராய்கிறார்.

கிழக்காசிய நாடுகளின் அபிவிருத்தியில் பயன்படுத்தப்பட்ட ‘அபிவிருத்தி அரசு’ என்றால் என்ன, அது எப்படி சந்தை அடிப்படையிலான முதலாளித்துவ வளர்ச்சிக் கோட்பாட்டுக்கு மாறாக, பொருளாதாரத் திட்டமிடலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் நடத்தப்பட்டு, இலாபம் தரும் அளவுக்கு வளர்ந்த பின்னர் தனி யுடமையாளருக்கு விற்றல் போன்ற ஒரு திட்ட அடிப்படையிலான செயற்முறையாகும் என்று விளக்கும் ஆசிரியர், ஜப்பானில் தொடங்கி சீனாவரை பரந்த இந்தக் கிழக்காசிய முறைமையில்லான அபிவிருத்தி அரசுகள் உருவானதை அவர் விளக்குகிறார். ஊழல், பயனற்ற முதலீடுகளும் அவற்றால் எகிறும் அந்நியக் கடனும், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின்மை, வேலை வாய்ப்பற்ற பொருளாதார வளர்ச்சி போன்ற பல காரணங்களால் இதை ஒர் அபிவிருத்தி அரசின் நடவடிக்கை என்று சொல்லமுடியாது என்று நிறுவகிறார். கூடவே, வடக்கில் நடப்பது என்ன என்ற கேள்வியை எழுப்பி, அபிவிருத்திக்கான வாய்ப்புக்களை வெறும் நெடுஞ்சாலைகள் அமைப்பது என்ற ஒற்றை வேலைத்திட்டத்துள் குறுக்கி வடக்கின் வசந்தம் என்று இராணுவ அதிகாரிகளின் கட்டுப்பாட்டுள் இயங்கும் அபிவிருத்திக்கான செயலணியின் நடவடிக்கைகள் சிவில் சமூகத்தையும் அங்குள்ள அரசுக்காரா நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதிலுமே கவனம் செலுத்துவதை இக்கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. 2013-ல் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை வெளிப்படுத்தும் வடக்கு தொடர்பான முக்கியமான அனைத்து விடயங்களும் இற்றைவரை தொடர்வதை நாம் காணலாம். கூடவே இந்தக் கட்டுரை ஒரு முக்கியமான அவதானத்தையும் முன்வைக்கிறது.

‘பெரும்பான்மை இனத்தைப் பொறுத்தவரை சிவில் சமூகம் அரசு பலாத்காரத்தின் அடக்குமுறைக்குப் பலியாக்கப்படும் நிலை ஒரு முக்கிய செய்தியைச் சொல்லுகிறது. அதாவது பெரும்பான்மை இன மக்களை, சிங்கள பெளத்த பேரின வாத கருத்தியலின் மேலாட்சியால் (Hegemony) மட்டும் வழிமை போல் கட்டியாளவுது கடினமாகிவிட்டது. சிவில் சமூகத்தில் கருத்தியலின் மேலாட்சி எனும் மிருதுவான அதிகாரசக்தியினால் (soft power) சிங்கள மக்களின் பெரும்பான்மை-

யோரின் சம்மதத்தை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இன்ற றைய அரசாங்கத்தினால் பெறுவது கூடியது. இதனால் அரசின் வன்மையான அதிகாரத்தில் (hard power) ஆட்சியாளர் கூடுதலாகத் தங்கி நிற்கும் நிலையைக் காண்கிறோம். அதேவேளை சிங்கள மக்கள் மீதான கருத்தியல் ரீதியான மேலாட்சியினை தக்கவைக்க ஜாதிக் ஷெல் உறுமய (JHU), பொதுபலசேனா (BBS), வீரவள்ளவின் தேசிய சுதந்திர முன் னணி (NFF) போன்ற அமைப்புக்களையும் தமக்கு ஆக்ர வான் ஊடகங்களையும் ஆட்சியாளர் பயன்படுத்துகின்றனர்.'
ப.159

இந்த விளக்கத்தின் பின்னணியில் அண்மைய அறகலை போராட்டத்தினை புரிந்துகொள்ள முடியும். இனவாதம், மத வாதம், நில அபகரிப்பு போன்ற அனைத்து நடவடிக்கைகள் தும் நோக்கம் என்ன என்பது, அனுபவ ரீதியாக சிங்கள மக்களது புரிதலுக்கு உள்ளாகியிருப்பதையே இது காட்டுகிறது.

இந்தக் கட்டுரைகளினோடு சேர்த்துப் பேசப்பட வேண்டிய முக்கியமான இரண்டு கட்டுரைகள் மூல்லிம் மக்களதும் மலையக மக்களதும் அடையாளம் குறித்து பேசும் கட்டுரைகளாகும். 90-களில் சரிநிகர் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலே ருந்து நாம் தொடர்ச்சியாகப் பேசிவுந்த முக்கியமான விடயங்கள் இவை மூல்லிம் மக்கள் மீதான விடுதலைப் புலிகளது பள்ளிவாசல் படுகொலைத் தாக்குதல்களை சரிநிகர் தேசியத் தற்கொலை என்று கண்டித்து எழுதியது. ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனம் என்றவைகையில் தம்மைப்போலவே ஒடுக்கப்படும் ஏனைய சிறுபான்மை இனங்களுடன் ஜக்கியத்தைப் பேணுவதன் அவசியத்தை மறந்து திரும்பத் திரும்ப மூல்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதும், யாழ் மன்னிலை ருந்து மூல்லிம்களை வேரோடும் வேரடி மன்னோடும் உடுத்த உடையோடு வெளியேற நிர்ப்பந்தித்ததும் தமிழ் மக்களது தேசிய விடுதலைக்கு எதிரான மிகப்பெரிய தவறு என்பதை புலிகள் கடைசிவரை வெளிப்பதையாக ஒப்புக் கொண்டு திருத்திக் கொள்ள முயலவில்லை. மலையக மக்கள் தொடர்பான விடயத்திலும் அவர்களிடம் தெளிவான பார்வை எதுவும் இருக்கவில்லை. மலையக மக்களும் வடக்குக் கிழக்கு மூல்லிம்களும் தனித்துவமான தேசிய இனங்களுக்குரிய தன்மைகளைக் கொண்டவர்கள் என்பதை வலியுத்தி சரிநிகர் எழுதி வந்தது. இந்த நூலில் உள்ள, வடக்குக் கிழக்கில் மூல்லிம் எதிர்ப்பு வன்முறை(1990), தேசிய இனப்பிரச்சினையும் மலையகத் தமிழரின் சமூக உருவாக்க மும்(2021) என்ற இரண்டு கட்டுரைகளும் அந்த விடயம் குறித்துப் பேசியிருப்பது முக்கிய கவனத்துக்குரியது என்று நினைக்கிறேன். ஈழத்தமிழ் மக்களது தேசிய விடுதலை தொடர்பான எந்த ஓர் ஆவணமும் இந்த இரண்டு விடயங்கள் குறித்தும் பேசாமல் முழுமைபெறா என்பது எனது கருத்து. மலையக மக்கள் குறித்தான தீர்த்தக்கரை ஆசிரிய சாந்திகுமார் அவர்களது கருத்துக்களின் தாக்கமில்லாமல் பின்னாளில் உருவான மலையக மக்கள் முன்னீ உருவாகினிருக்க வாய்ப்பில்லை என்றே சொல்லலாம். ஆசிரியரின் இந்த இரண்டு கட்டுரைகளும் இந்நாலுக்கு முழுமை சேர்க்கும் கட்டுரைகள் என்று சொல்லலாம்.

நூலின் இரண்டாவது கட்டுரையான தேசியக்கொடியும் தேசிய இனப் பிரச்சினையும் என்ற கட்டுரையையும் இறுதிக் கட்டுரையான 'பலமிக்க தலைவரின் வருகையும் ஜனநாயகத்தின்

தடம் புரளவும்' என்ற இரு கட்டுரைகளையும் பற்றி, நூலின் முதலாவது பகுதி பற்றிய இந்தக் குறிப்பின் இறுதியில் வருவது பொருத்தமானது என்று நான் நினைத்ததற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. முதலாவதாக சிங்கள இன மேலாதிக்கம், ஏனைய இனங்கள் மீது வெளிப்பதையாகவும், அடையாளர்தியாகவும் அரசமைப்புள் கொண்டுவரப்பட்ட முதல் அடையாள நடவடிக்கையாக அமைந்த, தேசியக்கொடியை ஒரு சிங்கள பெளத்தக் கொடியாக வரைவதில் பிடிவாதமாக அன்றைய ஆட்சியாளர்கள் இருந்த நிகழ்வு அது. இரண்டாவது கட்டுரை, முழுக்க முழுக்க சிங்கள மக்களது வாக்குக்களை மட்டும் வைத்து இலங்கை சிங்கள பெளத்த மக்களது நாடுதான் என்பதை வலியுறுத்தி நிறுவ முனைந்த அபரிமித மான அதிகாரங்களைக் கொண்ட ஒரு ஜனாதிபதி மக்களால் தெரிவசெய்யப்பட்ட நிகழ்வையும் அதைத்தொடர்ந்த அவரது நடவடிக்கைகளின் ஆரம்பமும் பற்றியது. ஒன்று அரசமைப்பில் சிங்கள பெளத்த இனவாதத்தின் மேலாதிக்கம் பலமாகக் காலான் ஆரம்பித்த நிகழ்வ என்றால், மற்றுது அது அசைக்கமுடியாத தன்னளவிலேயே பேரதிகாரம் கொண்ட சக்திதான் என்று மக்கள் முன் நிருபித்ததும் அவர்களை நம் பவைத்ததுமான நிகழ்வு. முதலாவது கட்டுரையில் எடுத்தாளப்பட்ட சென்டர் நடேசன் அவர்களது கூற்றான தேசியக்கொடியின் வடிவமைப்பு 'தேசிய ஒற்றுமையின் சின்னமாக இருப்பதைவிட தேசிய ஒற்றுமையின்மையின் சின்னமாகவே இருக்கும்' என்ற கருத்தை மறுத்து அந்தத் தேசியக்கொடியையே அங்கீரித்த அன்றைய தொடக்கத்தின் அதியுச்ச நிலையாக வெளிப்பட்டதே கோத்தபாய ராஜபக்சவின் 6.9 மில்லியன் வாக்குக்களைப் பெற்ற வெற்றி. தனது பதவி யேற்பை அநுராதபுரத்தில் துட்டகெழுனு மன்னனது சிலைக்கு முன்னால் நின்று நிகழ்த்திய தனது ஜனாதிபதிப் பதவி ஏற்பு வைபவத்தில் உரையாற்றும் போது அவர் சொன்னார்: 'நான் முழுக்க முழுக்க சிங்கள மக்களது வாக்குகளாலேயே வெற்றி பெறுவேன் என்பதை அறிந்திருந்தேனா யினும் தமிழ் மூல்லிம் மக்களையும் எனது வெற்றியீட்டலுக்கு பங்களிக்குமாறு கோரியிருந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்த அளவுக்கு அவர்கள் பங்காற்றவில்லை. ஆயினும் நாம் அனைவரும் இலங்கையர்களாக, இந்த நாட்டின் எதிர்காலத்துக்காக சகோதரத்துவத்துடன் இணைந்து செயற்படுவோம் என்று அவர்களை அழைக்கிறேன்'.

அவர் இப்படி அறிவித்த போதும் தொடர்ச்சியாக, மேற்குறிப்பிட்ட இரண்டாவது கட்டுரை விபரிப்பதுபோல, அல்லது எதிர்வு கூறியதுபோல சீனாமீது பெருமளவுக்குப் பொருளாதார ரீதியாகத் தங்கி நிற்கும் நிலமையை அதிகரித்து வந்தது. இந்த நூலில் பிற இடங்களில் விமர்சிக்கப்பட்டிருப்பது போன்ற பயனற்ற பாரிய அபிவிருத்தித் திட்டங்களால் எகிறிய கடன்களுக்கான கடன்களென்று, கடன்களிலேயே தங்கி நிற்றவின் காரணமான கடன் சுமை காரணமான விளைவுகளால், தவிர்க்க முடியாத அளவுக்கு மக்களது எதிர்ப்பையும் கோபத்தையும் ஆட்சியாளர்கள் எதிர்கொள்ள வேண்டி வந்தது. ஆட்சியாளர்களதும் அவர்களது எடுபிடிகளதும் இத்தகைய நடவடிக்கைகளால் இந்தக் கட்டுரை எழுதப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே இவர்களது 'சிங்கள பெளத்த பேரினவாத' கோட்பாட்டின் பின்னாலுள்ள மோசடி யைப் புரிந்துகொண்ட மக்களின் எழுச்சிப் போராட்டம் காரணமாக அவர்கள் நாட்டைவிட்டும் பதவிகளை விட்டும் ஒடுவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது தெரிந்ததே. கட்டுரை

யின் இறுதியில் நூலாசிரியர் சுட்டிக் காட்டிய கீழ்வரும் வாசகங்கள் கவனத்துக்குரியன.

'...இன்று நவதாராளக் கொள்கை உலக ரீதியில் வீழ்ச்சி யைச் சந்தித்து வருகிறது. இலங்கையிலும் அதற்கு எதிர்ப்பு வளர்ந்துள்ளது. மாற்றுப் பொருளாதாரக் கொள்கைக்குச் சார்பான சூழல் இருப்பதை மறுக்க முடியாது. இலங்கையைப் பொறுத்தவரை ஒரு மாற்றுக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் சாத்தியப்பாடுகள் உண்டு. தேசிய அபிவிருத்திக் கொள்கையின் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடனான உறவுகளை மீளமைப்பது பற்றிப் பேசப்படுகிறது. ஆனால் அது எத்தகைய கொள்கையா யிருக்கும் என்பதைச் சற்றுப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மாற்றுக் கொள்கை பெரும்பாலும் சீனா மீதான பொருளாதார ரீதியான தங்கிநிற்றலை அதிகரிக்கலாம் என்றே தோன்றுகிறது. இது தவிர்க்க முடியாதபடி வல்லரசுகளின் இந்து சமுத்திரப் பிராந்திய மேலாதிக்கப் போட்டியுடன் தொடர்படுகிறது. இலங்கையில் சீனாவின் செல்வாக்கு மேலும் அதிகரிப்பதை விரும்பாத இந்தியாவும் தனது உதவியை அதிகரிக்குமென எதிர்பார்க்கலாம். சீனாவும் இந்தியாவும் மாத்திரமல்ல, அமெரிக்ககா மற்றும் அதன் அணியைச் சார்ந்த மேற்கத்தைய நாடுகளும் ஜப்பானும் சும்மா இருக்கப்போவதில்லை. தற்போது இந்த அணிக்கும் இந்தியாவுக்கு முடிடையே சீனாவுக்கு எதிரான பொதுப் புரிந்துணர்வுண்டு. உள்ளாட்டு அரசியல் நிலைமை சீனாவுக்குச் சார்பாக இருப்பது தெளிவு. ஆயினும் வல்லரசுப் போட்டிமிகுந்த பிராந்திய சூழல் புதிய அரசாங்கத்திற்கு அனுகூலங்களை மட்டுமன்றி கட்டுப்பாடுகளையும் கொடுக்கிறது.

ஆம், கட்டுரை தெரிவிப்பது போலவே மேற்கூறிய அனைத்து நாடுகளும் இலங்கையுடன் உறவு, உதவி என்ற போர்வையில் வெளிப்படையாக நுளைந்திருப்பதை நாம் அறிவோம். ஆனால் ஆசிரியர் சொல்வதுபோல, இந்த அனுகூலங்களைப் பெறும் தகுதியை (தமது குடும்ப ஆட்சி மற்றும் ஊழல் நடவடிக்கைகளால் மக்களது நம்பிக்கையை இழந்து விட்டதன் காரணமாக), இழந்துள்ள நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பது இப்போது வெளிப்படையான விடயமாகி விட்டது. பலமிக்க தலைவரென்று பேசப்பட்ட கோத்தபாயா நாட்டைவிட்டு ஒளித்தோடுவதற்கும், ரணிலின் தலைமையிலான ஆட்சி ஒன்று உருவாகுவதற்கும் இந்த நிலைமைகள் இட்டுச் சென்றன.

இறுதியாக நூலின் இரண்டாவது பகுதியில் உள்ள கட்டுரைகள் பற்றி சில குறிப்புகளுடன் இப்பதிவை முடிக்கலாம் என்று நினைக்கிறேன். 'நூலான மாமா இல்லாத தமிழீழம் வேண்டுமா?' என்ற கட்டுரை இந்தப் பகுதியில் வரும் முதலாவது கட்டுரை. கவிஞர் சேரன்டம் இந்தக் கேள்வி கேட்கப்பட்ட காலத்திற்கும் (1989) சரிநிகர் பத்திரிகை வெளிவரத் தொடங்கிய 1990-இற்கும் இடையிலான காலத்தில் நடந்த மாற்றும் பற்றிய, வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் பலவந்த மாக வெளியேற்றப்பட்டதோடு சம்பந்தப்பட்ட ஒரு பதிவு இது. நடந்த தமிழீழ விடுதலைக்கான போராட்டம் ஒரு நியாயமான ஜனநாயக உரிமைக்கான போராட்டம் என்பதற்கான நியாயப்பாட்டை முழு உலகும் மறு பரிசீலனை செய்யவதற்குக் காரணமாயமைந்த மிக மோசமான நடவடிக்கை இது.

மற்றைய நான்கு கட்டுரைகளும் ஆசிரியரது நட்பு வட்டத்தி

லிருந்த நான்கு ஆனைமைகள் பற்றிய, அவர்களது மறைவுக்குப் பின்னான நினைவுக் குறிப்புகள். அவையும் இந்த நூலின் பேசுபொருளுடன் சம்பந்தப்பட்டவை என்று முன்னரே கூறியிருக்கிறேன். அந்த ஆனைமைகள் பற்றிய ஆசிரியரின் கருத்துக்களுடன் நானும் உடன்படுகிறேன். தோழர் விசுவானத தேவன் அவர்களுடன் பழகிய காலங்கள் மிகவும் பசுமையானவை. அமைப்பில் பினவு ஏற்படும் தூர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டபோதும், அவர்கள் மீண்டும் இணைந்து செயற்பட வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இலக்கு 8-வது இதழின் ஆசிரிய தலையங்கத்தில் நான் இதனைக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அதற்கான வாய்ப்புக் கிடைக்கவில்லை. தோழர் விசுவானததேவன் அவர்கள் பற்றிய இக்கட்டுரையை, அவருடன் சம்பந்தப்பட்ட பலரது கட்டுரைகளடங்கிய 'தோழர் விசுவானததேவன் நினைவு நூல்' என்ற நூலில் நான் ஏற்கனவே வாசித்திருக்கிறேன். அந்த நூலில் வெளிவந்த கட்டுரைகளில் கவனத்துக்குரிய முக்கியமான கருத்தை முன் வைத்த கட்டுரை இந்தக் கட்டுரை என்பதை நான் சொல்லவேண்டும். ஏனென்றால் நான் எதுவரை இதழில் அந்த நூலில் எழுதப்பட்ட சில கட்டுரைகளை சற்று காரமாக விமர்சித்து எழுதியிருக்கிறேன்.

முடிவுரை:

சமுத்தில் தொடங்கிய தேசிய விடுதலைப் போராட்டத்தினை புரட்சிகரப் பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சியை அடையாளம் கண்டு, அதன் மீது தமது கருத்துக்களை முன்வைத்து அக்கறையுடனும் ஆதரவுடனும் விவாதித்த சமூகவியல் அறிஞர்கள் என்று கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலான காலத்தில் மதிப்புக்குரிய பேராசிரியர் சன்முகரத்தினம் அவர்களைத் தவிர வேறு ஒருவரையும் குறிப்பிட முடியாமல் இருக்கிறது என்பது மிகத் துயரார்ந்த ஒரு நிலமை. நடந்த போராட்டத்தின் மீதான கூர்மையான விமர்சங்களை, 2009-க்குப் பிறகு முன்வைத்தவர்கள் சிலர் இருந்த போதும், அவர்களில் யாரும் மாற்று வழிமுறை என்ன என்பது பற்றிய எத்தகைய கருத்துக்களையோ வழிமுறையோ முன்வைப்பதில் அல்லது, அவை குறித்த உரையாடலில் இறங்குவதை தமது முக்கிய கவனத்துக்குரிய விடையமாகக் கருதவில்லை. யுத்தம் முடிவற்று ஒரு தசாப்தகாலத்துக்கு மேலாக காலம் கடந்துவிட்ட பின்னர் கூட, நடந்த தவறு என்ன, நடக்க வேண்டியது என்ற எத்தகைய விவாதங்களும் இன்றுவரை நான்றிய ஆரம்பிக்கப்படவில்லை. அல்லது இந்தச் சூழலிலிருந்து அது உருவாக வில்லை. யுத்ததால் பாதிக்கப்பட்ட மக்கள் அது சமத்திலிட்ட நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கான வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபடும் நிலையை தமது அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்திவரும் பாராஞ்மன்ற அரசியல் வாதிகளின் குரல்களுக்கு மாற்றான எந்தக் குரலும் இதுவரை ஒலிக்கத் தொடங்கவில்லை. இத்தகைய ஒரு துயரார்ந்த சூழலில், வெளிவந்திருக்கின்ற இந்த நூல், என்னை மிகவும் ஆகர்சித்த, மிக முக்கியமான பயனுள்ள நூல் என்று கூறி எனது இந்தக் குறிப்பை முடிக்கிறேன்.



vickneaswaran.sk@thaiveedu.com

உங்கள் நுழைக்கையோடு
எங்கள் 18 ஆண்டுகால சேவை...



STANDARD MORTGAGES INC



- Mortgages
- Refinance
- Second Mortgages
- Short Term Secured Loans



STANDARD
MORTGAGES INC.
Residential & Commercial

சுமீமயான கடன்களை சுகமான அனுபவமாக்கிட



Raj Subrayam AMP

Director

80 Corporate Drive, Suite # 307 Toronto, Ontario, M1H 3G5

Tel: 416 298 1700

Fax: 416 754 8651

www.standardmortgagesinc.com

raj@smi4loan.com



தமிழகனின் சுயவரலாறு : நதிக்கரைகளில் கோலமிடும் வாழ்வியல்

- மு. நித்தியானந்தன்

‘கஞ்சகங்கை முதல் காவிரி வரை’ என்று தனது சுயவரலாற்றிற்குத் தலைப்பிட்டிருக்கிறார் தமிழகன். இரண்டு நதித் தீரங்களை வரம்பிட்டுத்தான் தன் வாழ்வியல் கோலங்களை



வரையமுற்பட்டிருக்கிறார் அவர். சிவனொளிபாத மலையில் ஊற்றெடுத்து, அடர் காடுகள், திரண்ட பாறைகள் என்று

என்பது மைல் தூரம் வளைந்தும் நெளிந்தும் இரத்தினபுரிக் கூடாக ஓடி, கரைத்துறையில் இந்துசமுத்திரத்தோடு சங்க மிக்கும் கரைகங்கையிலிருந்து தன் பால்யகால வாழ்வை நினைவு மீட்டுகிறார் தமிழகன். ‘குன்றின் உச்சியில் படர்ந்தி ருக்கும் காடு. அந்தக் காட்டிலிருந்து வளைந்து, நெளிந்து, மேட்டில் இருந்து கீழே விழுந்து, பாறை இடுக்குகளில் சிறி தும் பெரிதுமாயிருந்த பள்ளங்களை நிரப்பிக் காட்டாறு ஓடிக் கொண்டிருக்கும். இது 54 ஏக்கரில் இருந்து கீழே இறங்கி, கீழே உள்ள ஸ்டோரின் அருகில் ஓடிக் கரைகங்கையிலே கலக்கும்’ என்று நதியோட்டத்துடன் தன் வாழ்வோட்டத்தை இணைக்கிறார் இராமச்சந்திரன் என்ற தமிழகன்.

நதிகள் அவரை ஆகர்ஷித்திருக்கின்றன. நதிகள் இயற்கைக்கு எழில் சேர்த்திருக்கின்றன. உலகை நமக்கு வளைந்து தந்திருக்கின்றன. பிரபஞ்சத்தின் அனைத்துயிர்களுக்கும் ஆதாரமாக நதிகள் அமைந்திருக்கின்றன.

இரண்டாயிரம் ஆண்டுகரைக்குமுன் வாழ்ந்த சீன ஞானிலாவோ ட்ச தனது தாவோயிசச் சிந்தனையில் மனித வாழ்க்கை நதியின் ஓட்டமாக இருந்துவிட்டால் அற்புதம் என்கிறார். Tao - The Watercourse Way என்ற நூலில் Alan Watts என்ற அறிஞர் இதனைப் பதிவுசெய்கிறார். நதிகள் வெறுமனே கீழ் நோக்கிப் பாய்வது என்பதில்லை. பூமியிலிருந்து ஒடைகளிலிருந்தும் நதிகளிலிருந்தும் சமுத்திரங்களிலிருந்தும் ‘மூச்சாய் வெளிவரும்’ நீர், ஈரமாய்க் கசியும் நீர்ப்பதன், பின்னர் ‘மூச்சாய் உள்ளிழுக்கும்போது’ படியும் பனித்துளி, மழையாய் வர்ஷிக்கும்போது, மிக அற்புதமான நீர்ச்சமூல் வட்டம் விரிகிறது. எதுவும் எதனையும் கட்டுப்படுத்துவதில்லை. எதுவும் எதனையும் வெல்வதில்லை. இங்கு யாரும் Boss ஆவதில்லை. எல்லாம் இயல்பாக நடக்கிறது. வாழ்க்கை நதியின் பாதையாக இருந்துவிட்டால் அது அற்புதம் என்கிறது தாவோ.

எனவேதான் வாழ்வு தேடி, இலங்கையிலிருந்து தமிழகம் சென்ற தமிழகன் அங்கேயும் காவிரிநீர்ப் பரப்பில் வாழ்வைச் சுகிக்க முனைகிறார். தன் வாழ்வு இரண்டு நதிகளால் வரம்பிடப்பட்டிருப்பதாய்க் கனவு காண்கிறார்.

சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம் அமுலாகி, ஆறு தசாப்தங்கள் அண்மித்துவிட்டன. மூன்று தலைமுறைகள் உருவாகி விட்டன. இலங்கையில் நாடற்றவர்களாய், பின் இந்தியாவில் தாயகம் திரும்பிய தமிழர்களாய் ஜந்து லட்சம் மலையகத் தமிழர்கள் தமிழ்நாட்டில் தரிசித்த அவை வாழ்வினைப் பற்றிய அசலான பதிவாகத் தமிழகனின் இந்த நூல் அமைகிறது. நோர்வே ஆய்வாளர்களான Yvonne Fries, Thomas Bibin ஆகிய இருவர் இணைந்து எழுதிய The Undesirables (1984) என்ற நூலில் 'தாயகம் திரும்பிய தமிழர்கள்' எவ்வாறு தமிழகத்தில் 'விரும்பப்படாதவர்களாக' நடத்தப்பட்டனர் என்பதனைப் பதிவு செய்துள்ளனர். தாயகம் திரும்பிய தமிழர்கள் 'எங்கெங்கும் அந்தியமாகப்பட்டவர்களாக' நோக்கப்பட்ட அவைத்தை அரு. சிவானந்தனும் சி. பன்னீர்ச்செல்வமும் அறிக்கையிட்டிருக்கிறார்கள்.

முதன்முதலாக, இலட்சோப இலட்சக்கணக்கில் தாயகம் திரும்பிய தமிழர்களின் சோகவரலாற்றைத் தன் சுயசரிதை வழியே பதிவிட்டுள்ள தமிழகனின் பணி வரலாற்றின்பாறப்பட்டது.

இது சிகரத்தைத் தொட்ட கதையெல்லாம் இல்லை. வாழ்வு என்னும் ஏனியில் உச்சத்தை எட்டிவிட்ட எக்காளம் எதுவு மில்லை. இது சாமானியனின் கதை. வாழ்க்கையின் அதல பாதாளத்தில் உழுங்கவனின் கதை. ஆண்டி என்ற ஆளுமை மிக்க தோட்டத் தொழிலாளியின் பதினொரு பிள்ளைகளில் ஒருவராய், மிகப் பின்தங்கிய தோட்டப்புறச் சூழலில், கல்வி வசதி எதுவுமற்ற பிராந்தியத்தில் வாழ்வை ஆரம்பித்த மலையகத்தின் இளங் குழந்தையின் வாழ்வு என்னென்ன சவால் களையெல்லாம் சந்தித்தது என்பதை இந்தச் சரிதை பேசுகிறது.

நாடுகள் தங்களுக்கிடையே செய்து கொள்கிற ஒப்பந்தங்களில், இரத்தமும் சதையுமாய் மனித ஜீவன்கள் எப்படி நசிந்து மாய்கிறார்கள் என்பதற்கு நல்ல சாட்சியமாய்த் தமிழகனின் சுயசரிதை அமைகிறது.

தமிழகத்தில் தங்கள் வாழ்வு பசுமையாய் அமைந்திடும் என்ற கனவுகளோடு, தமிழகத்தில் கால் பதித்த கணத்திலிருந்து தமிழகன் எதிர்கொண்ட சவால்கள் நெஞ்சுசை உறையப்பண்ணுகின்றன. கூலி வேலை செய்பவராக, லாஜில் ரூம் பையனாக, மளிகைக்கடையில், லாண்றியில், கட்டடம் கட்டும் பணியில் சித்தாளாக, மண்ணெண்ணை ஸ்டோவ் செய்யும் வேலையில் உள்ளங்கையைச் சுட்டுக்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவராகத், தலைசாய்க்க இடமின்றி, ஒரு வேளைச் சாப்பாட்டிற்கே வழியற்ற அவைத்தை எதிர்கொண்டு, சித்தாள் வேலை செய்து உழைத்த பணத்தில் தனக்கு மருத்துவம் பார்த்த சகோதரியின் நிலையை நெஞ்சில் ஏந்தி வாழ நேர்ந்த ஏழை மகனின் கதை இது. சுற்று வாப்போன இடத்தில் சந்திக்க நேர்ந்த மனிதர்களைக் குதிரையில் இருந்து பார்த்து எழுதிய கதை அல்ல. தமிழகன் வாழ்ந்து பட்ட அவைகளின் கதை. திருநெல்வேலி சேரகுளம் விவசாயத்திட்டம், மதுரைப் பெருங்குடிக் கைத்தறித் திட்டம் என்று புனர்வாழ்வு என்ற பெயரில் செய்யப்பட்ட

அனைத்து மாய்மாலங்களுக்கும் உள்ளாகி, ஏமாற்றப்பட்டு, சீரழிந்த அகதிவாழ்வின் சோககீத்த்தை தமிழகன் இந்தச் சரிதையிலே மீட்டியிருக்கிறார்.

ஆனால், இந்தச் சோகச் சரித்திரத்தின் மத்தியிலும் இவர் விடாது கொண்டிருந்த சமூகப்பற்று, பொதுச் சமூக வாழ்வில் காட்டிய அக்கறை வியப்படையவைக்கிறது.

காவிரி நதித்தீரத்தில் கால் பதித்த இந்த மனிதர், காவிரியின் வளம் குறித்து, தமிழ்நாட்டு நதிகள் குறித்துப் பெரும் அக்கறை காட்டியிருக்கிறார். 'தமிழ்க் காவிரி' என்ற சஞ்சிகையை அயராது தொடர்ந்து வெளியிட்டிருக்கிறார். 'தனியார் மயமாகும் தண்ணீர்' என்று சிவப்பு எச்சரிக்கை விட்டிருக்கிறார். 'தாயகம் திரும்பியோர் வாழ்வுரிமை இயக்கம்' என்ற அமைப்பை உருவாக்கிக் கொட்டிருக்கிறார். சட்டத்துறையில் பயின்று தமிழகத்தில் வழக்கறிஞராக மிலிர்ந்திருக்கிறார். மலையகத்தில் ஒரு சட்டத்தரணியிடம், அவரது மனைவி தான் தனது காலில் நிற்கவேண்டும் என்றும் தான் வேலை பார்க்கப்போவதாகவும் கூறியபோது, தான் காரில் செல்லும்போது, தனது மனைவி வேலை கிடைத்து பஸ்ஸில் வேலைக்குப்போனால் தனக்கு மரியாதை இல்லை என்று மனைவி வேலைக்குப்போவதைக் கிடப்பில் போட்ட மார்க்சியச் சலோகக்காரர்கள் உலவும் சூழலில் இன்றும் சாமானியராக வாழ்வு நடத்துபவர் தமிழகன்.

பெயராவில் நாமறிந்தவர்கள், நன்றாகவே நாம் அறிந்து வைத்திருப்பவர்கள் பற்றியெல்லாம் தமிழகன் போகிறபோக்கில் தெளித்துவிட்டுச் சென்றிருக்கும் குறிப்புகள், நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.

எல்லா முனைகளிலும் அதிகாரம் கொண்டவர்களின் வக்கிரங்களைத் தொடர்ந்து எதிர்கொள்ளவேண்டிய சூழலில், எதிர்நீச்சல் போட்டிருக்கிறார் தமிழகன். அந்த இருண்ட வெளிகளிலும் வெளிச்சம் காட்டிய நல்லுள்ளங்களையும் மறவாமல் பதிவு செய்திருக்கிறார்.

திருநெல்வேலியில் தோழர் எஸ். இஸட். ஜெயசிங் அவர்களின் நூல் வெளியீட்டின்போதும், 2023-ல் திருச்சியில் தோழர்டார்வின்தாசனுடன் தமிழகளைச் சந்திக்க நேர்ந்த சந்தர்ப்பங்கள் இனியன். ஏழைப் பங்காளராய், ஒடுக்கப்பட்டோரின் உற்ற துணையாய் இன்றும் வாழும் இந்த நல்ல மனிதரின் நூல், சென்றொழிந்துபோன ஒரு யுகத்தின் கதையைச் சொல்கிறது. இது தமிழகன் என்ற தனிமனிதரின் சரிதமாக அல்லாமல், தாயகம் திரும்பிய தமிழர்கள் அனுபவித்த அவைத்தின் ஒட்டுமொத்தக் கதையின் சாரமாக அமைந்திருப்பதுதான் இந்த நூலின் தனிச் சிறப்பாகும். சொந்த வாழ்க்கையின் சோகங்களால் சோர்ந்து போகாமல், சக மனிதர்களின் நல் வாழ்வுக்காய் இன்றும் இயங்கும் ஒரு சமூகச் செயற்பாட்டாளரின் கையேடாகவும் இந்தச் சரிதை திகழ்கிறது.



nithiyanthan.m@thaiveedu.com

செல்வன் காசிலிங்கத்தின் 'மிச்சமிருப்பவர்கள்'

- சு. வேணுகோபால்

இலவியம்: ஜீவா

மலேசிய இந்தியர்கள் தங்கள் வாழ்வின் போக்கிலிருந்து ஒரு வரலாற்றுத் தருணத்தை நிகழ்த்துகிற சூழலுக்கு நகர்ந்த நெருக்கடியைச் சொல்கிறது செல்வன் காசிலிங்கம் அவர்களின் 'மிச்சமிருப்பவர்கள்' சிறு நாவல். இதில் தமிழர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை மையப்படுத்தி விவரிக்கிறது. 25 நவம்பர் 2007 அன்று 30 அரசு சார்பற்ற இந்து அமைப்புகள் கூட்டணியாக இணைந்து 'இந்து உரிமைகள் போராட்டக்குழு' (Hindu Rights Actions) என்ற பெயரில் மறுக்கப்படும் பல்வேறு உரிமைகளை முன்வைத்துப் போராட்டம் நிகழ்த்துகின்றனர். 2 லட்சம் மலேசிய இந்தியர்கள் திரண்டு மாபெரும் பேரணியை நிகழ்த்துகின்றனர். இது மலேசிய வரலாற்றில் அதுவரை அவ்விதம் நிகழாத ஒன்று.

ஒரு நூற்றாண்டு காலம் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் நகர்க்கப்பட்ட வேதனைகளிலிருந்து எழுந்த உரிமைக்குரலாக ஒலிக்கிறது. இந்த போராட்ட வடிவத்திற்கு எப்படி நகர்ந்தார்கள் என்பதை தமிழர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளிலிருந்து காட்டுகிறார். பின்னால் இப்படியொரு போராட்டம் நடைபெறப்போகிறது என்ற புள்ளியைப் பற்றிக்கொள்ளாமல் - அப்படியொரு எண்ணமே இல்லாமல் - அதேசமயம் தமிழர்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கை நெருக்கடிகளை எடுத்து வைப்பதன் வழி அவ்விடத்தை நோக்கி வாசகன் வந்துவிட முடியும் என்ற விதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த எழுத்தம் சம்மதாக ஒரு நல்ல கலையம்சமாகவும் நாவலின் உள்ளே மறைந்திருக்கிறது.

இப்படியான (Hindraf) ஒரு பேரணி நடந்ததில் பெருமை கொள்ளவில்லை. மாறாக இந்தப் பேரணிக்கு முன்னான தமிழர்களின் வாழ்க்கைச் சிக்கல்களை, நெருக்கடிகளை ஆராய்கிறது. வரலாற்றில் மலேசியத் தமிழர்களின் நிலைகளை ஆராய்கிறது. இறப்பர்த் தோட்டங்களில் தோட்டத் தொழிலாளிகளாகத் தமிழர்கள் நூற்றாண்டுகளுக்கு மேலாக இருக்கின்றனர். இவர்கள் முன்னேறுவதற்கான ஒரு வாய்ப்புத் தரப்படுகிறது. அரசாங்கத்தின் பெல்டாத் திட்டத்தை முன்மாதிரியாகக்கொண்டு தோட்டக்காடு திட்டம் முன்வைக்கப்படுகிறது. ஓவ்வொரு குடும்பத்திற்கும் பத்து ஏக்கர் நிலம் வழங்கப்படும். அதில் ஒரு ஏக்கரில் வீடு காணிகளுக்கான இடமாக

வைத்துக்கொள்ளலாம். ஒன்பது ஏக்கரில் கரும்பு பயிரிட்டு 15 ஆண்டுகள் கம்பெனிக்குக் குத்தகை முறையில் விற்க வேண்டும். இதற்கு 7,500 ரிங்கிட் முன்பண்மாகச் செலுத்தி பங்குதாரராக வேண்டும். 15 ஆண்டுகள் கழித்து 10 ஏக்கர் நிலம் கரும்பு பயிரிட்ட விவசாயிகளுக்கு உரிமையாகிவிடும் என்ற கவர்ச்சிகரமான திட்டத்தை நம்பித் தமிழர்கள் வருகின்றனர். கடனாகவோ, அடமானமாகவோ பொருள்களை வைத்துப் பணத்தைத் திரட்டிக் கம்பெனிக்குக் கட்டி பங்குதாரர்களாகின்றனர்.

காட்டை அழித்து படாதபாடுபடுகின்றனர். விவசாயம் செய்கின்றனர். 1983-ல் கம்பெனி நஷ்டமாகிவிட்டதாகக் கூறி முடுகின்றனர். மொத்த நிலத்தைப் பெரிய கம்பெனிக்கு விற்று விட்டதாகச் சொல்கின்றனர். 10 ஏக்கர்க் கனவு தமிழர் வாழ்வில் இடியென விழுந்து நொறுங்குகிறது.

புதிய கம்பெனி, அரசு அதிகாரப் பின்புலத்துடன் அரசு மேம்பாட்டுத்திட்டம் என்று கூறி தமிழர்கள் விவசாயம் செய்த நிலங்களைக் கையகப்படுத்த முனைகிறது. புல்டோசர்களைக்கொண்டு மரங்களை வீழ்த்துகின்றனர். வரப்புகளைத் தகர்த்து ஒன்றாக்குகின்றனர். குடியிருப்பு வீடுகளையும் இடித்து வேறு இடத்திற்குச் செல்லும்படி நிர்ப்பந்திக்கின்றனர். தமிழர்களின் நிலங்களைத் தமிழ் அதிகாரிகளைக்கொண்டு அப்புறப்படுத்த வைக்கின்றனர். தமிழர்கள் இதனை எதிர்த்துப் போராடுகின்றனர். நீதிமன்றம் செல்கின்றனர். காவல் நிலையத்திற்கு இழுத்தடிக்கப்படுகின்றனர். கலவரம் செய்பவர்களை எதிர்க்கின்றனர். அரசு அதிகாரத்தின் முன் வெற்றியடைய முடியாமல் திணறுகின்றனர்.

தமிழ் இளைஞர்கள் போதைப்பொருட்கள் வைத்திருந்ததாகப் பொய்யான வழக்கில் போட்டு அடித்தே கொல்கின்றனர். மருத்துவர்கள் அரசிற்குச் சாதகமாக அறுவை சிகிச்சை முடிவுகளைத் தருகின்றனர். கீழ்த்தரமான போக்கை எதிர்க்கின்றனர். மேல்முறையீடு செய்கின்றனர். தோல்வியுறுகின்றனர்.

பெரிய பெரிய தோட்டங்கள் துண்டாடப்பட்டு சீனர்களிடமும், மலேசிய முதலாளிகளிடமும் பெரிய பெரிய கம்பெனிகளிடமும் கைமாறுகின்றன. கூலித்தமிழர்களை நிலத்தைவிட்டு



வெளியேற்றுகின்றனர்.

1978, 1979 காலகட்டங்களில் கெர்லிங் டவுன் முருகன் கோவி வினான் ஜந்து மலாய்கார இளைஞர்கள் புகுந்து சிலைகளை உடைத்த சம்பவம் தெரியவருகிறது. இச்சம்பவத்திற்கு முன் னும் இப்படியான சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது. பின்னும் நிகழ்கிறது. தமிழ் இளைஞர்கள் தங்கள் கோயிலைப் பாது காக்கவேண்டும் என்று இறங்குகின்றனர்.

மலேசியாவிற்குக் கூலிகளாக வரும் இந்தோனேசிய இளைஞர்களால் பிரச்சனை ஏற்படும்போது தமிழர்கள் பதிலடியும் தருகின்றனர். தேர்தல் காலங்களில் மட்டுமே வந்து வாக்குறு திகளை அள்ளிவீசும் தமிழ்ப்பிரதிநிதிகளை நம்புகின்றனர். ஏமாறவும் செய்கின்றனர். அடுத்த தேர்தலில் அவர்கள் வரும் போது எதிர்த்து தூரத்தவும் செய்கின்றனர்.

வறுமையின் காரணமாகப் பின்னைகுட்டிகளை விட்டுவிட்டு வந்து ஆறு ஆண்டுகளுக்கு மேலாக ஊர்திரும்ப முடியாமல் நகரில் பாடுபடும் பங்களாதேசியும் தமிழர்களின் வேலைப்

பாடுகளோடு வருகிறார்கள். தமிழர்கள் குடியிருப்புகளில் பெரும்பாலும் சௌர்கள் கடைகள் வைத்து நிலைகொள்கின்றனர். பங்களாதேஷ்காரர்கள் வாங்கியிருந்த சம்பளப் பணத்தை இரவு நேரங்களில் துப்பாக்கியைக் காட்டிக் கொள்ளையடித்துச் செல்கின்றனர்.

மேம்பாட்டுத்திட்டம் ஒன்றுக்காகக் கம்பெனி ஒன்று கம்பத்தி விருந்த 18 தமிழர் குடும்பங்களை வெளியேற்றுகிறது. சுற்றி இருந்த பட்டா இல்லாத நிலங்களையும் தனக்குள் வாரிப் போட்டுக்கொள்கிறது. தமிழர்கள் வாழ்ந்த இடங்களின் நினைவுகளோடு இழப்பீட்டுத் தொகைக்கு அழைக்கின்றனர்.

மலேசிய மக்களைவிட உயர்ந்த மதிப்பெண் எடுத்த தமிழ்ப் பிள்ளைகளுக்கு உரிய பாடப்பிரிவு கிடைக்கவிடாமல் புறந்தள்ளுகின்றனர். நல்ல கனவுகள் சிறைய விருப்பம் இல்லாத முக்கியமற்ற பாடப்பிரிவுகளில் சேர்ந்து படிக்கும்படியான ஒரு சிக்கலில் விழுகின்றனர். தமிழ் இளைஞர்கள் மனச்சிறை வக்கு ஆளாகின்றனர். போக்கிரித்தனங்களில் ஈடுபடுகின்றனர். கெட்ட சகவாசங்களில் ஈடுபடுகின்றனர். சிலர் தற்

கொலை செய்துகொள்கின்றனர். சிலரைச் சமூகவிரோதிகளாகச் சித்தரித்துக் கொல்கின்றனர்.

குண்டாங் வட்டாரத்தில் டெல் நிலங்களில் குடியிருந்தவர்களை வெளியேறச் சொல்கிறது நிர்வாகம். வெளியேறாத போது தீவைத்து ஏரிக்கின்றனர். வெளியேறி வந்தவர்களுக்கு நகர சாக்கடையோரம் தற்காலிகக் குடியிருப்புகளை உண்டாக்கித் தருகின்றனர். ரூமா மூரா வீட்டுத்திட்டத்தில் வீடு கிடைக்கும் என்று தமிழ் கட்சிக்காரர்கள் சொல்ல, அலைந்து ஏமாறுகின்றனர். சீனர்களுக்கும் இம்மாதிரி நெருக்கடி வருகிறது. வீட்டுத்திட்டங்களில் வீடுகட்டுவதற்கு முன்பே மலேசியர்களுக்கு வீடுகள் கிடைத்துவிடுகின்றன.

தொடர்ந்து படிக்க வழியில்லாமல் வேலைக்குச் செல்லும் இளைஞர்களைக் காவல்துறையினர் பிடித்துத் துன்புறுத்துகின்றனர். சிறுவர்கள் வேறு இடத்திற்குச் செல்கின்றனர். மோசமான பழக்கவழக்கங்களில் ஈடுபடுகின்றனர்.

இந்தியச் சமூகத்தில் சமூக விரோதிகள் கூடி விட்டதாக அதி காரிகள் அறிக்கை வைக்கின்றனர். தமிழ் அரசியல்வாதிகள் கட்சி கிளைகளைத் தொடங்குவதில் கவனம் கொள்கின்றனர்.

சொரண்டாப் பகுதியிலிருந்து தமிழ்க் குடும்பங்களைக் கோல்ப் திடலோடு கூடிய உயர்விலை வீட்டுடைமைத் திட்டத்திற்காக வெளியேற்றுகின்றனர். வட்டிக்கு விடும் தமிழனை மர்ம நபர்கள் சுட்டுக்கொள்கின்றனர்.

தமிழர்கள் பல்வேறு நெருக்கடிகளிலிருந்து நகரத்துக்குவந்து சீரழிக்கின்றனர். முன்னேறவும் செய்கின்றனர். தோட்டம் என்ற ஒரு ஆரோக்கியமான இடம், தமிழர்கள் கூடி வாழ்ந்த எனிய வாழ்க்கை மெல்ல மெல்ல சிதைகிறது.

சொல்லப்பட்டவை எவ்வயும் செய்திகளாக இல்லை. தமிழர் வாழ்விலிருந்து உருவாகி வந்திருக்கின்றன. மனிதர்களைச் சந்திக்கின்ற இடங்களில் அவர்களின் வாக்குமூலங்களிலிருந்து வெளிப்படுகின்றன.

மாரியம்மன் திருவிழா, அதற்கு வந்திருக்கும் பழைய நண்பர்கள், கால்பந்தாட்டம், உணவுக்கடை, நடிகர் ஜெய்சங்கர் மீதான அபிமானம், தமிழ்ச் சினிமாப் பாடல்கள், மகாநதி ஷோபனா, எம்.ஆர். ராதா வந்துபோன செய்தி, காதல் எதிர்ப்பு, உடன்போக்கு, திரும்ப வந்து சமாதானம் ஆதல், நேதாஜி, சம்பந்தன், தமிழ்வேள் முதலியோர் தமிழர்களின் இதயங்களில் மதிப்போடு வீற்றிருத்தல், சி.எஸ். ஜெயராமனின் குரல், பத்தாங்காலியை ஓட்டிய மலை, சுடுநீருற்றுக் குளியல், ஹொக்கியன் கடை மீன்குழம்பு, பொன்னுச்சாமி என்ற சமாதானப்புறா அவருடைய பிரசித்திபெற்ற ஆங்கிலம், கம்பத்து மண்டப நிகழ்வுகள், அரசியல்வாதிகளின் வருகை, சலசலப்புகள், தமிழர் குடியிருப்புப் பக்கம்வரும் சீனர்களின் கடைகள், பன்றி வேட்டை, கணவனின் மரணத்திற்குப்பின் கூலி வேலைக்குச் செல்லும் தமிழ்ப்பெண், சிறிதாக கடைபோடும் பெண், பையனுக்கு விரும்பிய பாடம் கிடைக்காதுபோன பெற்றோர்களின் அச்சம், அனுகுமுறைகள், சொரண்டா நதியில் குளித்த நினைவுகள், போக்கிரிகளான தமிழ் இளைஞர்கள் என்று தமிழர்களின் வாழ்வியலோடுதான் மேற்சொன்ன பிரச்சனைகளும் எழுகின்றன. மலேய தேசத்தில் தமிழர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிக

களைச் சில நிகழ்வின் பின்னணியிலும், நினைவுகளின் பின்னணியிலும், மாந்தர்களின் நடவடிக்கைகளிலிருந்தும், செல்வம் என்ற கதைசொல்லியின் கோணத்திலிருந்தும் காட்டுகிறார். லாரி ஓட்டுனரான செல்வத்தின் தொழில்சார்ந்த உலகம் இப்படைப்பிற்கு வலுவூட்டுகிறது.

இண்ட்ராப் என்ற இந்திய மக்களின் போராட்டம் மலேசியாவில் உருப்பெற்றதற்கு 50 ஆண்டுகாலக் காயங்களும், நிராகரிப்புகளும், இழப்புகளும், வந்தேறிகள் என்ற உதாசீனப் போக்குகளும் காரணமாக உள்ளறைந்திருக்கின்றன. இந்த வரலாற்றின் தடங்களை மலேசியத் தமிழர்களின் நடைமுறைச் சிக்கல்களிலிருந்து காட்டுகிறது இந்த நாவல்.

இண்ட்ராப் பேரணியின்வழி தங்கள் உரிமைக்குரலை முன் வைக்கின்றனர். பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் தமிழர்களின் அரசியல் விழிப்புணர்வு இப்போராட்டத்தில் எழுச்சி கொள்கிறது. ஆனால் அரசு கண்ணர்ப் புகைக் குண்டுகளை வீசி கலைக்கிறது. தண்ணீரைப் பீஸ்சியடித்துத் தூர்த்துகிறது. தடியடி நடத்தி விரட்டுகிறது. சிறுவர்கள், பெரியவர்களை மடக்கிப்பிடித்துக் கைதுசெய்கிறது. இந்தக் கலேபரங்களிலிருந்து தப்பித்து வருபவர்களை, சிக்கியிருப்பவர்களை, வீழ்ந்தவர்களைத் துணிவுமிக்க தமிழர்கள் கைகொடுத்து உதவுகின்றனர். அரவனைக்கின்றனர். பாதுகாப்பாக மீட்கின்றனர். கலவரத்திலும் தமிழர்களிடையே நம் உறவு என்ற உணர்வு மேலெழுகிறது.

இந்த இயக்கத்தை வடிவமைத்து நடத்தியவர்களிடையே நிறைகளும் குறைகளும் இருக்கலாம். அதன் முதல் எழுச்சியில் தமிழர்கள் தன்னியல்பாக இணைந்துகொண்டதற்குத் தமிழர்களின் வாழ்க்கை நெருக்கடியை இந்த நாவல் முன் வைக்கிறது. ‘இந்து மக்களின் உரிமைகள், கலாசாரப் பாரம் பரியங்கள் காக்கப்பட வேண்டும் எனும் தங்களின் அடிப்படைவாதக் குரலிலிருந்து மேம்பட்டு இன், மொழி, சமய, கலாசார அடிப்படையில் மலேசியாவின் சிறுபான்மையினர் நகச்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் எனும் சமூகப் போராட்டக் குரலாக எழுந்து மலேசியத் தலைநகரை நிலைக்குலைய வைத்த தினம் அது’ என்று ம. நவீன் மிகச்சரியாகவே கணிக்கிறார்.

தமிழர்கள் இந்தியர்கள் என்ற பெரிய பொது அடையாள அமைப்புடன் ஒன்றினைந்து உரிமைக்குரலை எழுப்புகின்றனர். இந்த இடத்திற்கு நகர்ந்து வந்ததற்கான நிராகரிப்பின் காரணங்களைச் சின்னச் சின்ன கதையாடல்களாக முன் வைத்திருக்கிறார். வாசித்து வரும்போது ஒரு போராட்டத்தை நோக்கிய சம்பவங்களாக அமையாத தோற்றத்திலும் வாசித்து முடித்தபின் அப்போராட்டத்தை நோக்கிய சம்பவங்கள் கொடுக்கப்பட்டிருப்பதும் துல்லியமாகத் தெரியவருகிறது. குறுநாவல் என்ற வடிவ ஒருமை நன்றாகவே கூடிவருகிறது. தமிழர்களின் பிரச்சனைகளின் ஊடே எத்தனையோ பிற நினைவுகள் தொட்டுக் காட்டப்படுகின்றன. அவை வாசகளின் மனதில் தங்கும்படி இன்றும் பேரழகுகளோடு உருக்கொள்ளவில்லை என்று படுகிறது





ஒரு வாசிப்பனுபவம்

அம்ரிதா ப்ரீதம் புனைவுகு

- ஜி.ப்ரி. ஹாசன்

ஆங்கில இலக்கியம் மீது குறிப்பாக இந்திய, இலங்கை ஆங்கிலப் படைப்புகள் மீது, பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போதே எனக்குள் ஒருவித கிறுக்குத்தனமான ஈடுபாடு ஏற்பட்டு விட்டது. நான் எனது பட்டத்துக்கான விஷேட பாடமாக சமூகவியலை தேர்வு செய்திருந்தாலும் எனக்குள் இருந்த இலக்கிய ஈடுபாடும், பல்கலைக்கழக அறிவுச் சூழலும் ஆங்கில இலக்கியத்தின் பக்கம் என்னை நகர்த்தியதாக நினைக்கிறேன். இப்போது நினைத்துப் பார்க்கையில் உண்மையில் நான் ஆங்கில இலக்கியத்தையோ அல்லது தமிழ் இலக்கியத்தையோதான் விஷேட துறையாகக் கற்றிருக்க வேண்டியவன். அப்போது நான் ஒரு ‘முதிரா இலட்சியவாதியாக’(immature idealist) அலைந்து கொண்டிருந்தேன். அந்த இலட்சியம் அரசியல், சமூகம், பண்பாடு, புரட்சி போன்ற விஷயங்களில் மையமிட்டிருந்தது. அந்த வேட்கைதான் பல்கலைக்கழகப் பாடத் தெரிவிலும் என்னைப் பாதித்தது. ஆனால் உண்மையில் நான் எப்போதும் இலக்கியத்துக்குரியவனாகவே இருந்து வந்திருக்கிறேன். கற்பனையும், உள்ளுணர்வும், விமர்சனமும், படைப்புச் செயன்முறையும் கொண்ட அழகியல் முனைகொண்டவனாகவே என்னை நான் கருதிக்கொள்கிறேன். பல்கலைக்கழகத்தில் உண்மையாக என்னை அடையாளம் கண்டு என் பாதையில் என்னைச் செலுத்த யாரும் அங்கு இல்லாமல் போன்று என் தூரதிஸ்டம் என எண்ணி நான் எப்போதும் வருந்துவதுண்டு.

இந்நாட்களில்தான் கமலாதாஸ் சுரைய்யா, ரிச்சர்ட் டி சொய்ஸா, ரஜீவ் விஜேஷிங்க, சல்மான் ருஷ்டி, புன்னியகாந்தி விஜயநாயக, அம்ரிதா ப்ரீதம் ஷ்யாம் செல்வதுரை என இந்திய - இலங்கைப் படைப்பாளிகள் பலர் எனக்கு அறிமுகமாகினர். அம்ரிதா ப்ரீதம் முதன்முதலாக தமிழில் தான் எனக்கு அறிமுகமானார். அவர் பஞ்சாப் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலேயே எழுதியவர். ஆனாலும் அவரது படைப்புகள் பெரும்பாலானவை ஆங்கிலத்தில் கிடைத்தன. இதனால் நான் அவரை இந்திய ஆங்கிலப் படைப்பாளியாகவே எண்ணிக்கொண்டேன். இந்தியப் பிரி வினை இலக்கியத்தில் ஒரு முக்கிய படைப்பாளியாகவே அவர் கருதப்பட்டார். ஆனால் அவரது பெண்ணிய முகம் என்பது மிக முக்கியமானது என்பதை நான் போகப் போகப் புரிந்துகொண்டேன்.

இலங்கையிலிருந்து எம். பெளசர் அவர்களினால் வெளியிடப் பட்ட மிக முக்கியமான இலக்கியச் சிற்றிதழான மூன்றாவது மனிதன் இதழ் ஏழில் அட்டைப்படக் கவிதையாக அம்ரிதா ப்ரீதத்தின் கவிதை ஒன்றின் தமிழ் மொழிபெயர்ப்பு வெளிவந்தது. ஒரு பெண்ணின் துயரார்ந்த வாழ்வை மிக ஆழமாக வெளிப்படுத்தும் கவிதை அது. அந்தக் கவிதையைப் படிக்கும் போது ஒரு பதினாறு வயதுப் பையனாக இருந்தேன். பால்நிலை சார்ந்து ஒரு பெண் எப்படி நம் கண்களுக்குப் புலனாகாமல் சுரண்டப்படுகிறாள் என்பதை எவ்வளவு அற்புதமாகவும், எளிமையாகவும் இந்தக் கவிதை சொல்கிறது என உள்ளூர் எனக்குள் சில்லிட்ட ஆச்சரியம் இன்றும் என்னில் படிந்திருக்கிறது. அது என் மிக இளமைக்காலமாக இருந்ததால் அந்தக் கவிதை எனக்கு மனப்பாடமாகவே ஆகிவிடது.

அந்தக் கவிதையை என்னால் இப்போதும் என் நினைவிலி ருந்து சொல்ல முடியும்.

‘எனது மனைவி வேலைக்குச் செல்வதில்லை அப்படியாயின் உலகம் ஓயாமல் சமூல்வதற்காய் உழைப்பவர் யார்?’

சமையல் செய்வதும் துணிகளைத் தோயிப்பதும் தண்ணீர் சமப்பதும் யார்?

குழந்தைப் பராமரிப்பும் நோயாளர் கவனிப்பும் எவரது வேலை?


ஆண் மகன் ஒருவன் வேலைசெய்யவும் ஊதியம் பெறவும் உதவும் சக்தியை அளிப்பது எவரது வேலை?

எவரது உழைப்பு கண்ணில் படாதது? எவரது உழைப்பு காதில் விழாதது?

சம்பளம் குறைந்ததும் சம்பளம் அற்றதும் எவரது உழைப்பு? எவரது உழைப்பு கணக்கெடுக்கப்படாதது?’

அம்ரிதா ப்ரீத்தின் இந்தக் கவிதையைப் படிக்கும் போது நான் மிக இளவுமில் இருந்தாலும் இலக்கியத்தில் பெண் ணிய இலக்கியம் என ஒரு வெளி இருப்பதையும் என் வாசிப் பனுபவத்தில் அறிந்திருந்தேன். அப்போதைய நிலையில் நான் வாசித்த மிகச் சிறந்த பெண்ணியக் கவிதையாக இதனையே கருதினேன். இது எனக்குள் பெரிய அதிர்வலை-

*Till stars are beginning to blink and peep;
But the young lie long and dream in their bed
Of the matching of ribbons, the blue and the red,
And their day goes over in idleness,
And they sigh if the wind but lift up a tress.
While I must work, because I am old
And the seed of the fire gets feeble and cold.*



களை ஏற்படுத்திவிட்டது. பெண்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை இவ்வளவு நுணுக்கமாக, இயல்பாக, மிக அழகிய லாகக் கவிதையில் சித்தரிக்க முடியும் என்பது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. இந்தக் கவிதை மூலம் அம்ரிதா ப்ரீதம் மிகத் தாக்கம் மிக்க ஒரு பெண்கவிஞராக என் மனதில் சித்திரமானார்.

பல்கலைக்கழகம் சென்றுவிட்ட பிறகு பல்கழைக்கழக நூல் கத்திலும் வெளியிலும் கிடைக்கும் ஆங்கிலக்கவிதைகளை மிக விருப்புடன் வாசிப்பேன். என் தமிழ் வாசிப்பில் ஏற்க ணவே அறிந்திருந்த ஆங்கிலக் கவிஞர்களின் கவிதைகளைத் தேர்வுசெய்து புரிந்தும் புரியாமலும் அப்போது வாசித்துக் கொண்டிருப்பேன். W.B. Yeats-ன Song of the old mother கவிதையை வாசித்த போது எனக்கு அம்ரிதா ப்ரீத்தின் இந்தக் கவிதை நினைவுக்கு வந்தது. இரண்டு கவிதைகளினதும் மையக்குரல் ஒன்றுதான். பெண்கள் மீதான திறந்த மற்றும் மூடிய நிலைகளிலான அடக்கமுறைகளையும், சுரண்டலையும் ஈட்ஸும் வெளிப்படுத்தும் போது இந்த பால்நிலை சார்ந்த பாரபட்சம் இந்தியப் பண்பாட்டுக்கு மட்டும் உரிய தல்ல என்பதைப் புரிந்துகொண்டேன். ஒரு காலத்தில் மேற்கும் இந்த சூழலில்தான் சிக்கி இருந்திருக்கிறது.

*I RISE in the dawn, and I kneel and blow
Till the seed of the fire flicker and glow.
And then I must scrub, and bake, and sweep,*

ஸ்ட்ளின் இந்தக் கவிதைக்கும் அம்ரிதாவின் கவிதைக்குமிடையில் அவ்வளவு பெரிய இடைவெளிகள் இல்லை. இரண்டும் ஓரேவிதமான அதிர்வுகளையே ஏற்படுத்துகின்றன. ஆனால் இரண்டு கவிதைகளிலும் ஒரு முக்கியமான வித்தியாசத்தையும் காணலாம். அது, ஈட்ஸ் எப்போதும் கவிதையின் கவித்துவத்தின் மீது அக்கறை எடுத்துக்கொள்கிறார். ஈட்ஸ் உடன் ஒப்பிடும்போது அம்ரிதா ப்ரீதம் தன் கவிதைகளில் அவ்வளவு கவித்துவச் செறிவுக்கும் கற்பனை ஆழத்துக்கும் பெரித வை முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதுதான். பெண்களின் அவல் வாழ்வை, இந்தியப் பண்பாடு எப்படி பெண்களை பாதிக்கப்பட்டவர்களாக (victims) மாற்றுகிறது என்பதை மிக எளிய சொற்களில் சித்திரமாக்குகிறார். ஈட்ஸ் தன் அனைத்து விதமான கவிதைகளிலும் அதீத கற்பனைக்கும், மொழி அழகியலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர். அம்ரிதாவின் கவிதைகளை நான் அவரது மூல மொழியிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்பினாடகவே படித்தனால் எனக்கு அப்படித் தோன்றுகிறதோ என்கிற சந்தேகமும் எழுவதுண்டு.

அவரது கவிதைகளைப் போலவே புனைவுகளும் மிக எளி மையானவை. ஆனால் ஆழமானவை. வாசிப்பு இரசனையும், அவலச் சுவையும் கொண்டவை. இந்தியப்பண்பாட்டில் பால்நிலைசார்ந்து உருவாகி வந்த ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பை நினைமும் சதையுமாக தன் கதைகளில் அவர் எழுதி இருந்தார். அவரது கதைகள் நேரடியான கதைகள். மிகச் சிறு அளவில் மட்டுமே குறியீட்டு அர்த்தங்கள் கொண்டவை.

அம்ரிதாவின் Stench of Kerosene என்கிற கதை அன்மையில் என்னை மிகவும் கலங்கடித்த கதை அது. நினைவின் ஆழத்துள் நுழைந்து உறுத்தும் கதை. கிராமிய இந்தியப் பண்பாட்டில் பெண்கள் மீது காட்டப்படும் பாரபட்சத்தை அதன் victim ஆக பெண் மட்டும் எப்படி மாறுகிறாள் என்பது பற்றிய கதை. இந்தக் கதையை நன்பர்களிடம் பகிர்ந்துகொண்ட போது என் கண்கள் கலங்கி இருந்தன. குரல் கரகரப்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. உண்மையில் நான் உள்ளூர் அமுத கொண்டுதான் சொன்னேன். அவ்வளவு தூரம் இந்தக் கதையின் பாதிப்பு என்னை நிலைகுலையச் செய்திருந்தது. அந்தக் கதையில் வரும் நிலக்காட்சிகளையும், மையக் கதாபாத்திரமான குலேரியையும் (Guleri) அத்தனை இலகுவில் என்னால் கடந்துவிட முடியவில்லை.

குலேரி லகர்மண்டி என்கிற மலைக்கிராமத்தைச் சேர்ந்த மனாக் என்பவனுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறாள். அப்போதைய இந்தியப் பண்பாட்டின் படி ஒரு திருமணமான பெண் வருடத்தில் ஒரு தடவைதான் அவளது பெற்றோர் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவாள். சம்பாவிலுள்ள தனது பெற்றோரை குலேரியும் வருடத்தில் ஒரு முறைதான் சென்று பார்த்துவிட்டு வர அனுமதிக்கப்படுகிறாள். ஊருக்கு

வெளியே திருமணம் முடித்திருந்த குலேரியின் இரண்டு தோழிகளுக்கும் இதுதான் விதியாக இருந்தது. இந்தியப்பன் பாடு பெண்களின் சுதந்திரத்தின் மீது மிக வெளிப்படையான கட்டுக்களை கொண்டிருந்ததன் பகிரங்க அடையாளமாக இது போன்ற இன்னும் சில சம்பவங்களை கதைக்குள்ளி ருந்து சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். கதையில் ஓரி தத்தில் அம்ரிதா ப்ரீதம் இப்படி விவரிக்கிறார்-

Once every year, after the harvest had been gathered in, Guleri was allowed to spend a few days with her parents. They sent a man to Lakarmandi to bring her back to Chamba. Two of her friends too, who were also married to boys outside Chamba, came home at the same time of the year. The girls looked forward to this annual meeting, when they spent many hours every day talking about their experiences, their joys and sorrows. They went about the streets together. Then there was the harvest festival. The girls would have new dresses made for occasion. They would have their duppattas dyed, starched and sprinkled with mica. They would buy glass bangles and silver ear-rings.

‘ஓவ்வொரு ஆண்டும் ஒரு தடவை, அறுவடை முடிந்த பிறகு, குலேரி தனது பெற்றோருடன் சிலநாட்களை செலவிட அனுமதிக்கப்பட்டாள். அவளை மீண்டும் சம்பாவிற்கு அழைத்து வருவதற்காக லகர்மண்டிக்கு அவளது பெற்றோர் ஆள் அனுப்பினார்கள். சம்பாவுக்கு வெளியில் இருக்கும் இளைஞர்களோடு திருமணமாகியிருந்த அவளுடைய இரண்டு தோழிகளும் கூட அந்த வருடத்தில் அறுவடை முடிந்ததும் அதே காலப்பகுதியில் வீட்டிற்கு வருவார்கள். தங்கள் அனுபவங்கள், மகிழ்ச்சி, துக்கங்களைப்பற்றி எல்லாம் ஓவ்வொருநாளும் பல மணிநேரம் பேசித்தீர்க்கும் களிப்புடன் இந்த வருடாந்த கூட்டத்தை கடுமையாக எதிர்பார்த்தனர். இந்த நாளில் அவர்கள் ஒன்றாக தெருக்களில் சுற்று வார்கள். பின்னர் அறுவடைத் திருவிழா நடக்கும். பெண்கள் அந்த சந்தர்ப்பத்திற்காக புதிய ஆடைகளை அணிவார்கள். தங்கள் துப்பட்டாக்கங்கு சாயம் பூசிக் கொள்வார்கள். கண்ணாடி வளையல்களையும் வெள்ளிக் காதனிகளையும் வாங்கிக் கொள்வார்கள்’.

திருமணத்துக்குப் பின் தாய்வீட்டுக்குச் செல்வதற்குக்கூட இந்தப் பெண்கள் மீது இந்தியப் பண்பாடு வரையறையைப் பிரயோகித்திருப்பதைக் காண்கிறோம். இதனால்தான் அவர்கள் அறுவடைத் திருவிழாவை மிகக் கொண்டாட்ட மனநிலையுடன் காத்திருக்கின்றனர். அதற்கான எதிர்பார்ப்பை பெண்கள் தங்கள் உடல் முழுவதும் தேக்கி வைத்திருக்கின்றனர். திருமணமாகி அந்தப் பெண்ணுக்கு குழந்தைப் பேறு இல்லாவிட்டால் அவளது உறவை அறுத்துவிட்டு கணவனுக்கு இரண்டாம் திருமணம் முடித்துக் கொடுப்பது அந்தப் பண்பாட்டின் பால்நிலை சார்ந்த ஒடுக்குமுறைப் பண்பாக இருந்தது. அம்ரிதாவின் இந்தப் புனைவிலும் திருமணம் முடித்து ஏழ வருடங்களாகியும் குலேரிக்கு குழந்தை பிறக்க வில்லை. அதனால் மனாக்குக்கு இரண்டாம் திருமணம் முடித்து வைக்க அவனது தாய் குலேரிக்குத் தெரியாமல் திட்டமிட்டிருந்தாள். இந்த திட்டத்தை மனாக் தெரிந்து கொண்டதால் இம்முறை குலேரியை தாய்வீட்டுக்குச் செல்ல வேண்டாம் என மன்றாடுகிறான். குலேரி தாய் வீட்டுக்குச் சென்றதும் மனாக்குக்கு இரண்டாம் திருமணத்தை முடித்து வைப்பதுதான் அவனது அம்மாவின் திட்டமாக இருந்தது.


அப்போதைய இந்தியப் பண்பாட்டின் பால்நிலை சார்ந்த பாரப்பட்சமான உள்ளீடு அது. இந்தப் பண்பாட்டின் மூர்க்கத் துக்கு குலேரி பலியாளாகிறாள் (victim). இன்னொரு புறம் மனாக்கும் இதற்குப் பலியாளாகிறான். இந்தப் பண்பாட்டின் மூர்க்கத்திலிருந்து தன் காதல் மனைவியையும் தன்னையும் பலியாளாவதிலிருந்து தப்பிக்கும் பொருட்டு இம்முறை மட்டு மாவது தாய் வீட்டுக்குச் செல்ல வேண்டாம் என மனாக் குலேரியிடம் மன்றாடுகிறான். அதன் அர்த்தம் தெரியாமல் குலேரி அதை நிராகரிக்கிறான்.

இம்முறையும் வழக்கம் போலவே அவளை சம்பாவிற்கு அழைத்துச் செல்ல அவளது தந்தை வண்டியில் நட்டுவை அனுப்பி இருந்தார். அவள் வீட்டுக்குச் செல்லும் போது அவளை வழியனுப்ப ஊரின் இடைவழி வரை மனாக் அவனோடு வருகிறான். ஆனால் அவன் வந்தது அவளை வழிய னுப்புவதற்கல்ல என்பது அவனது பதட்டத்திலிருந்து நிலைகுலைவிலிருந்தும் நாம் புரிந்துகொள்கிறோம். அந்த இடம் மிகவும் அழுத்தமானது. எனிதில் கடக்க முடியாத அலைக்க ழிப்பு மிக்கது.

மனாக்குக்கு அவனது தாய் இரண்டாம் திருமணம் முடித்துக் கொடுத்ததையும் அதை மனாக் ஏற்றுக்கொண்டதையும் தன்கிராமத்தில் வைத்து குலேரி கேள்விப்படுகிறாள். அது குலேரியை உணர்ச்சியுட்டுகிறது. தன்னில் மன்னெண்ணையை ஊற்றி பற்றவைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறான். இது ஒரு மண முறிவின் வலியோ, ஒரு காதல் பிரிவின் துயரமோ குலேரியை இந்த முடிவை நோக்கிக் கொண்டு செல்லவில்லை. கலாச்சார அடக்குமுறைக்கெதிரான ஒரு கலகமாகவே அவளது தற்கொலை நிகழ்கிறது. இந்தியக் கிராமியப் பண்பாட்டின் பெண் மீதான வன்மத்தின் தீர்க்கமான எதிர்ப்பு அது. குலேரியின் தற்கொலையை கேள்விப்பட்ட மனாக் வெறும் நடைப்பினமாக மாறுகிறான். அவனுக்குள்ளிருந்த ஒரு கணவன் குலேரியுடன்யே இறந்து விட்டான். இரண்டாவது மனைவியுடன் ஒரு பிடிப்பற்ற வாழ்க்கையை அவனால் வாழ முடிகிறது.

கதையின் முடிவில், அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. குழந்தையை மனாக்கின் தாய் மனாக்கை இயல்புநிலைக்கு திருப்பும் நோக்குடன் அவனது மடியில் வைக்கி றான்.

‘அவனை தள்ளிக் கொண்டு போங்கள். மன்னெண்ணை நெடி வீச்கிறது’ என மனாக் சீற்றமாகக் கத்துவதோடு கதை முடிகிறது. அவனது சீற்றம் குலேரியுடன் அவன் கொண்டிருந்த ஆழ்ந்த அன்பின் குறியீடாகத் தெரிகிறது. இந்தியக் கிராமியப் பண்பாட்டில் அவனும் ஒரு பலியாளாகவே தெரிகிறான். இந்தியக் கிராமியப் பண்பாடு பெண்ணை மட்டுமல்ல ஒரு விதத்தில் ஆண்களையும் பாதிக்கது / பலி கொண்டது எனும் புரிதலை நோக்கியே நம்மை கதை இடுச் செல்கிறது. அம்ரிதா ப்ரீதத்திடம்கூட பெண்ணை மட்டுமே பலியாளாக தனித்துக் காட்டும் நோக்கம் எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை.



jiffry.hassan@thaiveedu.com

யாதுர்த் தூபிரே, யாவதுர்த் வீர்ப்பணைப் பண்டிகே - சங்முகம் வெற்றிவேல்

போர், பூகோளமயம், உலகப் பெருந்தொற்று என்பன வர ஸாற்றுப் பொருள் முதல்வாதத்தில் சில மறுவாசிப்புக்களை விட்டுச் சென்றுள்ளன. இந்த மறுவாசிப்பிற்குத் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் தாங்கு தூணானது என்பது வர ஸாறு. தவிர, இன்றைய உலகில் குக்கிராமங்கள் கிடையாது. உலகக் கிராமங்களே உண்டு. இச்சொல்லின் வருகையைத் துரிதப்படுத்தியதுவும் தகவல் தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியேயாம்.

இக்கட்டுரை, பூகோள அரசுகளின் இயங்கியல் பொருள்சார் நகர்வுகளையும், மனுக்குலத்தின் ஆதிமனங்களையும், பரிணாம வளர்ச்சியையும், பிற உயிர்கள் மீதான ஈவிரக்கத்தையும் உளவியல் பார்வைக்குத் தர முயற்சிக்கிறது. குடும்பம், தனிச்சொத்து, அரசு என்ற மனிதப் படிமுறை வளர்ச்சியில் ஜனநாயகம் முகிழ்த்தது. ஆனால், இன்று ‘மக்களால் மக்களாக மக்கள் அரசு’ என்ற அதன் கோடைம் உலகின் பல பாகங்களிலும் மாறி ஒலிக்கின்றது.

வல்லரசுகள் ஆதிக்க மேலாண்மை என்ற அங்குசக் கருவிகளைக் கையில் எடுத்துள்ளன. அதனை வறிய நாடுகளில் விரும்பியபடி பிரயோகிக்கின்றன. யானைப்பாகன் இக்கருவி மூலம் யானையைத் தான் விரும்பியபடி ஆட்டிப் படைப்பான். பாம்பாட்டியும் ‘ஆடு பாம்பே, நீ ஆடு பாம்பே’ என மகுடி மூலம் தன் மனவியலை நெறிப்படுத்துவான். இந்த ஒழுகலாற்றைப் போல வல்லரசுகளுக்கும் ஆதிக்க மேலாண்மை தேவைப்படுகிறது என்னாம். இதனைப் புரிந்து கொள்வதற்கு ஜோராப்பாவின் முதலாளித்துவ சமுதாயத்தையும், ஈழம், தமிழகம் போன்றவற்றின் நிலவுடைமைச் சமுதாயச் சாதிய அடுக்கு முறைகளையும் பதச்சோறாகப் பார்க்கலாம். பார்ப்பனருக்கும், ஈழத்து மேட்டுக் குடிகளுக்கும் ஆல

யமும், அரசும் அங்குசக் கருவிகளாகச் செயல்பட்டன. அது போன்ற பொது இடங்களில் அடங்கத் தயங்கிய விளிம்பு நிலை மக்கள் வன்முறையால் ஒடுக்கப்பட்டார்கள். மாதிரிக் காக, மகாகவியின் ‘தேரும் திங்களிலும்’ வருகின்ற ‘உனரெல் லாம் கூடி ஒருதேர் இழுக்கிறதே...’ என்ற பாடலை நினைவில் நிறுத்தலாம்.

இதையும் மீறி எழும் விளிம்புநிலை மக்கள் பொருள்வளர்ச்சி எம்திவிட்டால் அவர்களது உடமைகள் எரியுட்பப்பட்டு மீண்டும் வறுமைக் கோட்டிற்கே விரட்டி அடிக்கப்பட்டார்கள் என்பது வரலாறு. சான்றாக மல்லிகை ஜீவாவின் தண்ணீர்ச் சிறுகதையை இங்குத் தாக்கல் செய்யலாம்.

இந்த வரலாற்றுப் பொருள் முதல்வாதப் போக்கினின்றும் விடுபட்டுக் காதவழி கடந்ததன் பின்பும் வல்லாண்மையை வல்லரசுகள் வேண்டி நிற்பதேன்? விடை வெட்டவெளியில் கொட்டிக் கிடக்கிறது. அதுதான் கால்மார்க்கஸ் மற்றும் ஏங் கெல்ஸ் கூறும் ‘சுரண்டல்’ எனக்கொள்ள தகும். தட்டிப் பறித் துண்ணும் குரங்கு வாழ்க்கையே மனித வாழ்வின் ஊற்றுக்கண் என்றால், அதன் தொடர்ச்சி அவசியமா?

உலகத் தானியக் களஞ்சியம் எனப்போற்றப்படும் உக்கிரேனில் ஏனிந்த உக்கிரப் போரை உலக அரசுகள் முன்னெடுக்கின்றன? சௌப்பட்டுப் பாதை விரிப்பு யாரது நன்மைக்காக? அதை எந்த நாடு கோரியது? பாக்கு நீரினை மற்றும் பசுபிக் கடல்களின் பாதுகாப்பை எத்தனை அரசுகள் குத்தகை எடுக்கின்றன?

‘யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ என்பதற்கொப்ப, 1498-ல் கள்ளிக்கோட்டையிலும் 1506-ல் கொழும் பிலும் கால்பதித்த போத்துக்கீசர் காராம்பசுவாகவோ அல்

லතு കാമതേനുവാക്വോ വരവില്ലെ. ‘പട്ട കാലിലേ പട്ടും, കെട്ട കുടിയേ കെടും’ എൻപതെപ്പോലെ ഇന്തപ് പട്ടുപ് പാതെ വിരിപ്പുമ് പട്ടിനിധാല് വാടുവോരുക്കു വഹാണെന്നുമ്, ഇടുകാടു, ചടുകാടുകണ്ണായുമേ നിണ്ണവുട്ടുകിരുതു.

ബൊനുംസാർ ഉലകില് എല്ലാമ് നടക്കുമ്, എതുവുമ് വിറ്റപ ക്കൈപ് പണ്ടംകണാകുമ്. നീൽ, നിധായമ്, മനിതനേധ്യമ്, ഉയിർ മനേധ്യമ്, കുടുമ്പമ്, തനിച്ചൊഞ്ഞു, അരക് എൻ്റ അഞ്ഞെന്തുമേ വിധാപാരപ് പണ്ടംകണാക വിഛവുരുപമ് എടുക്കുമ്. മാതിരിക് കാക, മഞ്ഞക്കുലത്തിന് മുത്തകുടികണാൻ മന്തികൾ വിധാപാരപ് ബൊനുംസാക്ക ചീനാവൈ നോക്കിപ് പയനിക്കവുണ്ണാൻ. ആക മുപ്പതു ഇലച്ചമ് കുരങ്കുകണില് മുതല് തൊകുതിയില് ആധി രത്തു ജൗനാറു (1500) കുരങ്കുകൾ ഏറ്റുമതി ചെയ്യപ്പെട്ടവൻാണ്. അവൈ മെടിക്കല് മുടിതുവിട്ടുപ് പോടിം ഉടൈക്കക് കാത്തിരുക്കിന്നുണ്ടു.

വെസിനാടുക്കുന്നുകുപ് പുലമ്പെയർന്ത സൗഖ്യമിழരുമ് വിനുമ്പിക് കുടിപെയർന്തവർകൾ അല്ല. അതെപ്പോലാവേ ഇന്തക് കുരങ്കുക്കുന്നു. അവർന്തിന് ക്യാമിരുപ്പാലൻറിപ് പുലമ്പെയർക്കപ്പു ടുകിന്നുണ്ടു. പട്ടിനി എൻപതു പോര് തന്ത പരിക എൻവുമ് പേചപ് പട്ടിക്കിന്നുണ്ടു. അന്തപ് പോരിന് താക്കമ് മര്റ്റുമ് നാട്ടു നടപ്പു എൻഞുമ് കാരണികൾ നുമ് വലിത്തോഞ്ഞുളക്കണായുമ് വിട്ടുവൈക് കവില്ലൈ പോലുമ്. എനാവേ വാനരമുമ് വിറ്പണൈപ് പട്ടിയ ലില് ചിക്കിയതു ഒൺ്റുമ് വിയപ്പുമണ്ണു.

കന്ടാവില് വെണിവുന്ത ചിത്തിരൈ മാതപ് പത്തിരികൈകകൾ ചില വർഷില് ഇരു കുരങ്കുകൾ ഒൻ്റൈ ഒൺ്റു പാര്ത്തു വെമ്പുവു തെരികിരുതു. പാര്ക്കപ് പരിതാപമാക ഇരുക്കിരുതു. അവൈ തമ് ആധ്യവാമ്പി അധിയപ്പോവൈതയുമ്, തായക വാമ്പി താരൈ വാര്ക്കപ്പുവൈതയുമ് എൻണി എൻണി ഏങ്കുവു എവർ മന തെയുമ് തൊടവില്ലൈ. പാവമ് നുമ് മുന്നോര്, പലിക്കടാ വാകപ് പോവു. അതണിലുമ് പാവമ് അവൈ ചീനർക്കണിന് തന്ന നൂൺ പെരുക്കത്തിന്കാക്ക താരൈ വാര്ക്കപ്പുവു.

‘പണമ് കണ്ണുകുത് തെരിയുമ് കടവൾ’. അതു, ‘മനിതനു പണ്പുകൾ നേരേതിരാക മാർത്തുകിരുതു, ബൊനുംകണാക ചിതൈക്കിരുതു, ഒട്ട മുടിയാതവർഖൈ ഇണ്ണുകുതിരുതു, ഉലകപ് ബൊതുപ് പരത്തൈധാൻ പണാമ് (Universal prostitute) നാടുകൾ, മിരുകംകൾ, മനിതർക്കൾ വിലൈക്കു വാംഗകുതിരുതു’ (മാർക്കസ് ഏവകലംസ് പേക്കിരാർകൾ, പക, 5) തവിര,

കമ്പരാമാധ്യണ രചികർകൾ കണവിലുമ് മരക്ക മുടിയാത പകുതി ഒൺ്റുന്നു. അതുതാൻ സന്തര കാണ്ടത്തിന് കടല്താവു പടല മുമ്, കിട്ടിന്താ കാണ്ടത്തിന് വാലിവൈതപ് പടലമുമ്. ഇന്തുക്കണാപ് പൊറുത്തവരൈയില് അവർത്തമ് അഞ്ഞെന്തു ആലധനക്കണിലുമ് ആഞ്ഞുനേധ്യർ കുന്തിക്കൊണ്ടിരുപ്പെതയുമ് ഇംഗ്കു കുത്തിക് കാട്ടുതല് ചാലപ്പൊരുത്തമ്. മേലുമ്, എമതു കുற്റാലക് കുറവങ്ങിയില് കുടുമ്പ വിളക്കകക് കുരങ്കു ചെയല്പുവൈതയുമ് മനംകൊണാല് വേണ്ടുമു.

‘വാൻരന്കൾ കനികൊടുത്തു മന്തിഡ്യാടു കൊന്സുമ് മന്തി ചിന്തു കനികൗക്കു വാൻകവികൾ കെന്സുമ്’

- കുറ്റാലക്കുറവങ്കി: 29:76

ചമ്പാതിത്ത ചാപ്പാട്ടൈപ് പരസ്പരമ് പാങ്കിട്ടു ഉണ്ണാതു അതെ വാർക്കക്കൈത് തുണ്ണൈയിടിമ കൊടുത്തു, അതു തൻ വാൻ കിണായോടു, ഉണ്ണണ്ണുവൈതൈക് കണ്ടുകുണിത്തുപ് പിംപു അവൈ കൊട്ടിച് ചിന്തിയതൈയേ കെന്സുകു കിണിണി എടുത്തും ചാപ്പിട്ട പണ്പാടു പാരാപ്പെട്ട വേണ്ടിയതേ! മേലുമ്, ഇവൈ വണ്റപ്പുപ് പിരാണിയുമ് കൂടു.

അവൈ ഇപ്പാടി ഇരുക്കു, ഇലങ്കകൈ ഇണന്റുക്കൾ മത്തിയ കിളുക്കില് കുവൈക്ക ആരമ്പിത്തുവിട്ടാർകൾക്കാം. ഇണി വെണി നാട്ടിവിരുന്തു ഇലങ്കകൈകുപ് പോകിരവർക്കൗക്കു നാ വര ഓപ് പോകിരുതു. ഇണന്റുകു കുരങ്കുകുമ് ഇന്തിലൈഡൈണില് കഞ്ചാവിൻ നിലൈ എൻണ? എൻ വിനാവുമ് തരക്ക പൂർവ്വമാ ണതേ!

കന്ടാവില് കഞ്ചാ കുടിപ്പുതു തണ്ടനൈക്കുരിയ കുറ്റമൻറു. ചിംകപ്പുരില് കുപ്പൈപ്പാ തംകവേലു എൻ അംപര് കഞ്ചാ വൈത്തിരുന്ത കുറ്റത്തിന്കാക്ക തുക്കിലിടപ്പട്ടാർ. അവർ വൈത്തിരുന്തതു ആക ഇരണ്ടു കിലോ മട്ടുമ്താൻ. മുടൈ മുടൈയാകക് കഞ്ചാ കടത്തിക് കോട്ടൈ, കോപുര കട്ടിയ ആപ്പുലക് കട്ടമെപ്പുകൾ ഉലക നാടുകില് താരാണമാക ഉണ്ടു. One man’s soup another man’s poison.

യാമ്പ്പൊഞ്ചുമ പണൈപ് പകുതിയില് കഞ്ചാ വിധാപാരി ഒരുവരൈക കാവല്പ്പട മടക്കിപ് പിഡത്തു, എൻപതു പത്തിരികൈക് ചെയ്തി. പിഡപട്ടവുരുമ് ഒരു പൊലിം കാണംസ്ടപിം എഞ്ച ചൊലകിരുതു അപ്പത്തിരികൈ. വേലി എൻഞുമ് കാവല്കാരൻ നിലൈ ഇതുവാനാലു, പയിരെന്നുമ് വിണിമ്പുനിലൈ മക്കൾ നിലൈ എൻണ?

അവൈ ഇപ്പാടി ഇരുക്കക് ചന്തിര മന്തലത്തിലിരുന്തു തക്കാ സിപ്പുമു അമെരിക്കാവിൻ നാസാവിന്റു വന്തു കൊണ്ണിഡുപ്പ താക മുക്കൂാല ചെയ്തി കൗകിന്റു. നാസാ അനുമതിത്താലു കുരങ്കൈയുമ്, ഇണന്റൈയുമ് വിണ്ണുകു അനുപ്പിത് തായ മനഞ്ഞുകു വെണിപ് പണ്ടൈതു അൻണിക് കൊടുത്തുവിട വായ്പുപ് പിന്തുവിടുമു എൻ ഒരു നപ്പാശൈയുമ് എമ്താൻ ചെയ്കിരുതു.

കടൈചിയാകക് കിടൈത്ത ചെയ്തിയിന്പാടി ധാർപ്പൊഞ്ചത്തു വാമൈപ് പഴംകുനുകുമ് മത്തിയ കിളുക്കില് നല്ല മെണക ഇരുപ്പതാക നമ്പുത്തുന്തു വട്ടാരംകുണിംവയി അറിയക് കിടൈത്തുണ്ണാതു. അപ്പ അന്ത വിണബെണി വിറ്പണൈപ് പട്ടി ധവില് വാമൈപ് പഴത്തൈയുമ് ചേര്ത്തുവിട്ടാലു വെണിപ് പണ്ടൈതൈക് കരന്തുവിടലാമു എൻ എന്ണൈതു തോണ്ണുകിരുതു.

ഇംകുതാൻ നാമ കാലമാർക്കണിൻ ഉപരി ഉർപത്തി, ഉച്ചലാ

பம், கூலி, விலை மற்றும் அந்தியமாதல் என்னும் வரலாற்றுப் பொருள்மியக் கொள்கைகளை உப்புநோக்க வேண்டும். வெள்ளிப்பணத்திற்கு வாழைப்பழம் விலைபோனால் வாங்கும் தகுதியை விளிம்புநிலை மக்கள் இழப்பர். இந்த நிலையைக் கால்மார்க்ஸ் அந்தியமாதல் என வரையறுக்கிறார். தவிர, உபரி உற்பத்தி உள்ளுரில் உச்சலாபத்தைக் குறைக்கும், வெளிநாட்டில் வெள்ளிப் பணத்தைக் கறக்கும்.

இனிவரும் காலங்களில் விளிம்புநிலை மக்களுக்கு வர்ண வர்ண வாழைப்பழங்களைக் காணும் போதெல்லாம் உள்ளியலாளர் பாவ்லோ என்பவர் கூறும் ஆக்கநிலையிறுத்தம் ஆட்சிபுரியும் என நம்பலாம். சாப்பாட்டு நேரம் வரும்பொழுதும், மதியநேர ஆலயமணி ஒலிக்கும் போதும் நாய்க்கு உமிழ்நீர் சுரப்பதைப் போல வாழைப்பழத்தைக் காணும்போதெல்லாம் வாங்கத் தகுதியற்றோருக்கும் அது நடக்கலாம்.

இந்த நிலையிலேயே இலங்கை என்னும் பவளத்தீவு பகுதி பகுதியாகக் குத்தகைக்குக் கொடுக்கப்படுகிறது. இதில் நாம் கவனிக்க வேண்டியது யாதெனில் ஒத்தி வேறு, ஒப்பந்தம் வேறு, குத்தகை வேறு, உயில் வேறு, உறுதி வேறு. இதைப் புரிந்தும் புரியாமலும் எம் மண்ணின் மைந்தர்கள் கண்ணீர் வடிப்பதிலும் காய்ந்தகர்த்தல்கள் பல உண்டு.

நிறைவாக,

'பசி வந்தால் பத்தும் பறந்து போகும்' அப்போது அரசு,

ஆண்டவன் என்ற பயபக்திகள் அகல விலகும். எதை விற்றும் உயிர்காப்புக் கஞ்சியையே உள்ளியல் தேடும். இதனையே புதுமைப்பித்தன் என்னும் சிறுகதை மன்னன் தனது பொன்னகரத்தில் 'அம்மானு தன் உடலை விற்றது கூடக்கணவனின் உயிர்காப்புக் கஞ்சிக்காகத் தான்ப்பா' எனகிறார். இன்றைய உலகப் பொருள்மிய இழுவிசை தள்ளுவிசைக்குள் இளநீர், கஞ்சா, குரங்கு, வாழைப்பழம் மட்டுமல்ல மனி தர்களும் பல்வேறு வழிகளில் விற்பனைப் பண்டங்களைப் போலப் பரிவர்த்தனை செய்யப்படுகிறார்கள்.

யுத்தகாண்டத்தில் இராமர்பாலக் கட்டுமானப் பணியை வானரங்களே செய்து முடித்ததாகச் சித்தரிக்கப்படுகின்றது. இன்று துறைமுக நகரத்தைச் சீனா செய்து முடித்துள்ளது. எனவே அவர்தம் ஊனபெருக்கத்துக்குக் குரங்கு உதவினால் போதும். கோசலை நாட்டு வள்ளலுக்கும், குரங்குக் கூட்டங்களுக்கும் மலையைப் பெயர்த்துக் கடலைத் தூர்த்துப் பாலத்தைக் கட்டத்தான் முடிந்தது. சீனர்களே மலையைப் பிடிங்கிக் கடலைத் தூர்த்து அழகிய நகரமும், தாமரைக் கோபுரமும் அமைத்துள்ளார்கள். இனிச் சீனர்கள் நதிக்கரையோரச் சிம்பன்சிகளை மட்டுமல்ல, அமேசன் மலைச்சாரல் விலங்கினத்தையும் விலைக்கு வாங்கினாலும் புதினமன்று.

vettivelu.s@thaiveedu.com



Cell: 416 856 6900 **Kathir** Subramaniam
www.kathirsubramaniam.com
HOMELIFE/CHAMPIONS REALTY INC. 416 281 8090 kathirhomes@gmail.com

HOMELIFE
HIGHER STANDARDS

With best compliments from

நூனம்ஸ் ஸ்டுடியோஸ்
GNANAMS STUDIOS

Digital Prints from 16"x20" to 40"x60"

- Family Portraits
- Children Portraits
- Business Portraits
- Passport & Citizenship Photos
- Classic Weddings
- Arangetram
- Puberty Ceremony

Bus: 416.750.8118
www.gnanamsstudios.com

2687 EGLINTON AVE. E. SCARBOROUGH ON M1K 2S2 (BRIMLEY & EGLINTON ERA PLAZA NEAR CIBC BANK)

New Location

Digitally Redefined

BAYVIEW HOMES
DESIGN LTD.

Dream Becomes Reality

Building Permits
Minor Variance
Lot Severance
Legal Basement
Project Management

Kathir
416 856 6900
Subramaniam
Kathirgamanathan P.Eng.
BCIN 45205
email: kathirhomes@gmail.com



பரண்

- எம்.ஐ.எம். சாக்கீர்

பண்பாடு:

பண்பாடு என்றால் பக்குவப்பட்ட தன்மை என்பது எனிய விளக்கமாகும். ஆனாலும் பண்பாடு பற்றி பல சிக்கலான தும், சிந்தனை விருத்திகளிற்பாற்பட்டதுமான விரிவான விளக்கங்களும் உண்டு.

'பண்பாடு என்பது அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்க நெறி கள், சட்டம், வழக்கம் முதலானவையும், மனிதன் சமூகத்தில் ஓர் உறுப்பினராக இருந்துகொண்டு கற்கும் பிற திறமைகளும் பழக்கங்களும் அடங்கிய முழுத் தொகுதியாகும்' என்பது எட்வாட் பர்னாட் டைலர்ஸ்1 உடைய விளக்கமாகும். மற்றும்,

'சமூகத்திடமிருந்த ஒருவர் பண்பாட்டைக் கற்கும் போது தன் சுய படைப்புத்திறன் மூலம் அறியாமல் கடந்த காலத்தின் மரபுத் தொடர்ச்சியாக முறைசார், முறைசாராக கல்வி கள் மூலமாக அறிகிறார்' என்று பண்பாட்டின் தொடர்ச்சி பற்றி ராபர்ட் ஹெல்லாவி கூறுகின்றார்.

ஒரு சமூகத்தின் அல்லது குழுமத்தின் தனித்துவத்தை அடையாளங்களினாடாக இனங்காண்பதிலும், அவற்றின் பாரம்பரியங்களை அறிந்து கொள்வதிலும் பண்பாட்டம் சங்கள் பெறுமானமுடையவையாகக் காணப்படுகின்றன. பண்பாட்டம் சங்கள் சமூகத்தின் ஒவ்வொர் துணுக்குகளிலும் அல்லது அதை விட நுணுக்கமாகச் சமூகத்தின் முழு அம்சங்களிலும் பரவிக்காணப்படுகின்றது எனக் கூறலாம்.

பண்பாட்டுக் கட்டமைப்புகளில்: காலநிலை, குடியிருப்புப் பகுதிகள், நம்பிக்கைகள், அருகிலுள்ள இனக்குழுமங்கள் எனப் பல காரணிகளின் செல்வாக்குக் காணப்படுகின்றது. அத்துடன் சமூகங்களின் அல்லது குழுமங்களின் பண்பாட்டம் சங்கள் மாற்றமடையக் கூடியனவாகவும் காணப்படுகின்றன. அவ்விருத்திகள் சில சந்தர்ப்பங்களில் பண்பாட்டு மீள்திரும்பல்களாக அல்லது புதிய பண்பாட்டு வடிவங்களாக மாற்றும் பெறுவனவாகவும் காணப்படுகின்றன.

தென்கிழக்கிலங்கைப் பிரதேசம் இலங்கையில் பல்வகைப் பண்பாட்டுக் கலவைகள் நிறைந்ததொரு பிரதேசமாகும். இப்பிரதேசத்தின் கேந்திரநிலையமும், மக்களின் பாங்குகளும் பல் பண்பாட்டு விருத்திக்குச் சாதகமான முக்கிய காரணிகளாகக் கொள்ளலாம். புதிய பண்பாட்டம் சங்களைத் தேர்ந்து உள்வாங்கிக் கொள்ளக்கூடிய தன்மை காணப்படுகின்றது.

அதே வேளை பல மரபு ரீதியான அம்சங்களும் இறுக்கமாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. இன்றைய நிலைமையைப் பொறுத்தவரை துரித உலகமயமாக்கம், பண்பாட்டம் சங்களின் பல்வகைத் தன்மையினைப் பெருமளவு மட்டுப்படுத்தி வருகின்றது. பொதுக்கலாசாரம் பற்றிய சிந்தனைகளும் விருத்தியடைந்து வருகின்றன.

தென்கிழக்கிலங்கையைப் பொறுத்தவரையில் பொருளாதாரம், விவசாயம், கலைகள், சடங்குகள், அடிப்படைத் தேவைகளை அடைந்து கொள்ளும் வழிமறைகள், அன்றாட நடவடிக்கைகள் என்பவற்றில் ஒத்தும் வித்தியாசமுடையதுமான பல பண்பாட்டம் சங்கள் காணப்படுகின்றன. இவ்வாறே விவசாயத்தில் பெயர் பெற்று விளங்கும் தென்கிழக்கிலங்கை மக்களின் கட்டடக்கலைப் பண்பாடும் அவர்களுக்குரிய சிறப்பம் சங்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டது. 'பரண்' அன்றைய மக்களின் கட்டடக்கலைப் பண்பாட்டுப் பிரதிபலிப்பின் ஒரு முக்கிய வடிவமாகும்.

நாடோடி வாழ்க்கைமுறையில் இருந்து மனிதர் நிலையான இருப்பிடத்தின் அடிப்படைத் தேவையை உணர்ந்தது விவசாயம் செய்யத் தொடங்கியதன் பின்னரே என்ற கருத்தின்படி, அன்றைய காலத்தில் நிலையான இருப்பிடத்தின் தேவையை உருவாக்கிய காரணிகளுள் ஒன்றாக விவசாயம் காணப்படுகின்றது. அதற்கு முன்னர் மனிதர் தற்காலிகமாகப் பல இயற்கையான இருப்பிடங்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர். உதாரணமாக: குகைகள், மரங்கள், வனாந்தரங்களில் தமக்கு வசதிப்பட்ட இடங்களில் வசித்தனர்.

மனிதருக்கு உசிதமான சீதோஸன் நிலை அவர்களின் ஓய்வுக்கு அவசியப்படுகின்றது. இதனால் புறச் சீதோஸன் மாற்றங்களின் தாக்கம் குறைவாக இருக்கும் வண்ணம் தமது வசிப்பிடங்களை அமைக்கவேண்டிய அவசியம் இருந்தது.

பரண்:

'பரண்' எனப்படுவது விவசாயிகள், காவற்காரர்களின் பயன் பாட்டிற்காக வயற்பகுதிகள், தோப்புகள் மற்றும் சேனைகளில் தற்காலிகமாக அமைக்கப்படும் ஓர் எனிய வசிவிடக் கட்டமைப்பாகும். போகத்திற்குப் போகம் அல்லது வருடத்துக்கொருமுறை பரண் மீளமைக்கப்படும். ஆனால் சில விசேட தேவைகளின் போது 'புரை'கள் அமைக்கப்படும். இவை பரணை விட அதிக காலம் நிரந்தரமாகப் பயன்படுத்தப்படும் வகையில் மிக உறுதியாகவும், பரணை விடச் சிறப்பு

பான வசதிகளுடனும் அமைக்கப்படும்.

பிரதேச வழக்கில் ‘பறண்’, ‘பரண்’ என பலவாறு உச்சரிக்கப்படும் இத்தற்காலிக வதிவிடத்தின் தூய மொழிவடிவம் ‘பரண்’³ என்பதாகும். தமிழ் அகராதிகளில் காவல் மேடை, பொருட்களை வைக்கும் மேல்தட்டு என்று பரணிற்குப் பொருள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் Field Hut, Watch Hut என மொழிபெயர்க்கப்படுகின்றது.

இயற்கையாகக் கிடைக்கும் தடிகள், கிளைகள், கொடிகள், ஒலை, தாள் போன்றவற்றைக் கொண்டு பரண்கள் அமைக்கப்படுகின்றன. அத்துடன் உருக்கு ஆணிகள், நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களின் பயன்பாடும் மிக அரிதாகவே காணப்படுவதால் இது சூழல் நேயமானதாகக் காணப்படுகின்றது இதனை அன்றைய காலச் ‘சூழல்நேயக் கட்டடக்கலை’ (Eco Friendly Architecture)-க்கான ஒர் உதாரணமாகக் குறிப்பிடலாம்.

பரண்களின் அவசியம்:

குடியிருப்புப் பிரதேசங்களிலிருந்து மிகத் தொலைவில் தமது விவசாய நிலங்களைக் கொண்டிருக்கும் விவசாயிகள் தங்களின் விவசாயப் பகுதிகளைக் கண்காணிக்க அடிக்கடி வயலுக்குச் சென்றுவரவேண்டிய தேவை இருந்தது. அதே வேளை வெட்டையான வயல்வெளியில் ஓய்வெடுக்கவும் குறித்த விவசாயப் பகுதிகளிலேயே எளியதொரு தற்காலிக வதிவிட அமைப்பை ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதன் பொருட்டு அமைக்கப்பட்ட இருப்பிட அமைப்புகளில் ஒன்றே பரண் ஆகும். அன்றைய விவசாய மரடுகளின் ஏச்சங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கலையாகவே பரண் கட்டுதலைக் குறிப்பிடலாம்.

விவசாயிகளிற்குச் சரளமானதும் சாதாரணமானதுமாக இருந்தாலும் ஒரு மானுடவியலாளரையோ அல்லது நாட்டுப்பறவியல் ஆய்வாளரையோ பொறுத்தவரை பரண் பற்றிய ஆய்வு சுகிக்கக்கூடிய சுவாரஸ்யமான விடயப்பொருள் என்பதில் சந்தேகமேயில்லை.

அன்றைய காலங்களில் விவசாய வயல்களில் வளவிலங்குகளின் தொந்தரவுகள் அதிகமாகக் காணப்பட்டன, அத்துடன் பாய்ச்சல் முறைகளை அடிக்கடி சீர் செய்யவேண்டிய தேவைகளும் காணப்பட்டன. எனவே விவசாய நிலங்களிலேயே பரண்களை அமைத்து விவசாயிகள் அதில் தங்கிக் கொண்டனர். இவ்வாறு பரண்கள் அமைக்கப்பட்டமையினால் தாம் தங்கியிருக்கும் வேளைகளில் வெய்யில், மழை, குளிர்போன்ற காலநிலைக் காரணிகளிலிருந்தும், வளவிலங்குகள், பறவைகள் போன்றவற்றிலிருந்தும் தமக்கும் தமது உடமைகளுக்கும் பாதுகாப்புப் பெறப்பட்டது.

விவசாய நிலங்களில் உடல் வருத்தி உழைத்துக் களைக்கும் விவசாயிகளிற்கு ஓய்வெடுப்பதற்கும், குறிப்பாக இராவேளையில் பாதுகாப்பாய்த் தங்கியிருந்து பயிர்ச்செய்கை நிலங்களைக் கண்காணிப்பதற்கும் விவசாயிகளின் பாவனைப் பொருட்களைக் களஞ்சியப்படுத்தவும் பரண்கள் பயன்பட்டன. சிலபோது அடுக்களை வசதிகளுடனும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

பொதுவாக அனைத்துக் காவல்மேடை அமைப்புகளும்

‘பரண்’ (Hut) என அழைக்கப்பட்டாலும் இவற்றின் சட்டக அமைப்பைக் (Frame Structure) கொண்டு இவற்றை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

- குருவிப்பரண் (பரண்)
- சிறாம்பி (காவற்பரண்)⁴
- ஏணிப்பரண்
- ஓளிப்பரண் (மரப்பரண்)

இவைதவிர மேலும் சில சிறு அமைப்புகளும் காவல்களில் பயன்பட்டுள்ளன. அவை பரண் என்று அழைக்கப்படுவதில்லை. விவசாய நிலங்களில் பயன்படும் பரண்கள் தவிர காவல்காக்கும் (கண்காணிப்பு) நோக்கத்தை மட்டும் கொண்டு சில முக்கியஸ்தலங்களில் உயர்மான பரண்கள் அமைக்கப்படுகின்றன. இவை அமைப்பில் ஏணிப்பரணை ஒத்ததாகக் காணப்பட்டாலும் உயர்ம், மேடையமைப்பு, தளத்தின் அமைப்புப் போன்ற அம்சங்களில் வேறுபட்டவை.

விவசாயப் பண்பாடு காணப்படும் ஏனைய நாடுகளிலும் பரண் காணப்பட்டாலும் பிரதேசத்திற்குப் பிரதேசம் அமைப்பிலும் மற்றும் மூலப் பொருட்கள், உத்திகள் என்பவற்றிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் வித்தியாசமான அமைப்பில் பரண்கள் அமைக்கப்படுகின்றன.

குருவிப்பரண், சிறாம்பி என்பவை நில மட்டத்திலிருந்து ஒரே உயரத்தில் இருக்கை அமைப்பைக் கொண்டவை. ஆனால் ஏணிப்பரண், ஓளிப்பரண் என்பவை குருவிப்பரணை விட மிக உயர்மாகக் காணப்படும்.

வயலில் பரண் அமைக்கப்படும் இடம் ‘தாராப்புட்டி’ அல்லது ‘பரண்புட்டி’ அல்லது ‘புரையடிப்புட்டி’ எனப்படும். இது பொதுவாகச் சூட்டுக் களவெட்டிக்கு⁵ அருகிற் காணப்படும்.

வயல் வரப்பினது உயரமட்டத்தில் அல்லது அதைவிடச் சிறிது உயர்மாகத் தாராப்புட்டி அமைக்கப்படும். அல்லது இயற்கையாக அவ்வாறு உயர்மாகக் காணப்படும் இடங்கள் பரண் அமைக்கப் பயன்படும். இது பார்ப்பதற்கு மன்மேடை போன்று காணப்படும். வயற்களத்தில் சேற்று விதைப்பு முடிந்ததும் இரவிலே தாராக்கள் வந்து வயலில் நெல்லை வடித்து உண்ணும். எனவே இந்தப் பறவைகளிலிருந்து முளைத் தானியத்தைப் பாதுகாப்பதற்காகக் காவலிருக்கும் இடம் என்பதனால் தாராப்புட்டி என்று அழைக்கப்படுகின்றது. பரண் அமைத்தல் ‘கட்டுதல்’⁶ எனப்படும்.

பரண் அமைப்பதற்குத் தேவையானவை:

பரண் அமைக்கத் தேவையான பொருட்கள் வயலையண்டிய சூழலிலிருந்தே பாதுவாகப் பெறப்படுகின்றன.

கம்புகள்:⁷ உருளையான சீரான கோல்கள் அல்லது தடிகள் கம்புகள் எனப்படும். இவை பட்டை நீக்கப்பட்டு உலர்த்தப்பட்டவையாக இருக்கும். சிலவேளை உலர்த்தப்படாமலேயே பயன்படும். இதற்காகக் காசான், குதிரைக்காசான் போன்ற மரங்களில் இருந்து தடிகள் பெறப்படும். தற்போது கிளிசரியா போன்ற தாவரங்கள் அவற்றின் நேர்த்தி, விரைவான வளர்ச்சி என்பவற்றைக் கருத்திற் கொண்டு

பெருமளவில் பயன்படுகின்றன.

கயிறு அல்லது கொடிகள்: இதற்காக உறுதியான கொடித் தாவரங்கள் அல்லது தும்புக் கயிறு பயன்படும். ஆரம்ப காலங்களில் நவ்வாக்கொடி, தெகிழிங்கொடி, பாற் கொடி, கச்சக்கொடி போன்ற கொடிகள் பயன்பட்டுள்ளன. இவை மூன்று, நான்கு வருடங்களுக்கும் உறுதியாக நிலைக்கக் கூடிய தகவுள்ளவை என அனுபவமுள்ளவர்கள், விவசாயிகளிடமிருந்து அறிய முடிகின்றது. (இக்கொடிகள் அறுக்கப்பட்ட நெற்கதிர்களை ஒன்றாகச் சேர்த்துக் கட்டுக் கட்டுவதற்கும், வீடுகளில் கூரை வேய்ந்து வரிச்சல் வரி கட்டவும் பயன்படுத்தப்பட்டுள்ளன) இன்று தும்புக் கயிறுகள் பயன்படுகின்றன.

வேய் பொருட்கள்: கூரையை அடைப்பதற்குப் பயன்படும் பொருட்கள் வேய்பொருட்கள் எனப்படும். இதற்காகத் தென் ணோலையால் இழைக்கப்பட்ட கிடுகு, வைக்கோல், இலுக்கு போன்றவை பயன்படுகின்றன.

இங்கு பயன்படும் கம்புகள் பயன்படுத்தப்படும் தேவைக் கேற்பப் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இச் சொல் வழக்குகளின் பரந்த தன்மை, மொழியியல் என்பவை மக்களின் நுட்பத்தினைத் தெளிவுபடுத்தும் சுவாரஸ்யமான விடயங்களாகும்.

பொதுவாக நிலைக்குத்தாக நடப்படும் கம்புகள் கால்கள் என்றும் கிடையாக உள்ளவைகள் வளைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

- **அருகுக்கால்:** பரணின் நிலைக்குத்தான் கால்களில் இரு பக்க ஓரங்களிலும் நடப்படுவது. அருகுப் (ஒரம்) பகுதிகளில் நடப்படுவதால் அருகுக்கால் எனப்படுகின்றது.
- **மோட்டுக்கால்:**¹⁰ அருகுக் காலையில் உயர்ந்ததும் அருகுக் கால்களிற்கு இடையில் நடப்படுவதுமாகும். இதுவே இங்கு உயர்மான காலாகும். மோடு எனப்படுவது கூரை அல்லது முகடு, உயர்மான இடத்தைக் குறிக்கப்பயன்படும் சொல்லாகும்.
- **அருகுவளை:** பக்க அருகுக்கால்களின் உச்சி முனைகளை ஒன்றாக இணைத்துக் கட்டப்படுவது.
- **மோட்டுவளை:** மோட்டுக்கால்களை இணைத்துக் கட்டப்படும் கம்பு.
- **பூட்டுக்கம்பு:** அருகு வளையுடன் மோட்டு வளையை இணைத்து அந்தங்களினுடைக் கிடையில் நடப்படும் கம்பு. இவை பூட்டு எனப்படும் பிணைச்சற் கம்புகளாகக் கட்டப்பட்ட பின்னரே கூரையில் இணைக்கப்படும்.
- **பூட்டு:**¹¹ இரு பூட்டுக் கம்புகளைப் பிணைத்து உருவாக கும் தலைகீழ் ஏவடிவ அமைப்பு.
- **கலிங்கா:**¹² பூட்டுக்களை இணைத்து வளைகளிற்குச் சமாந்தரமாகக் கட்டப்படும் கம்பு. கிடுகுகள் இதன் மீதே வைத்துக் கட்டப்படும்.
- **உலாத்தை:**¹³ முன், பின் அருகுக்கால்களை, அப்பக்க மோட்டுக்கால்களுடன் இணைத்துக் கட்டப் பயன்படுவது. இது ‘உத்தரம்’ எனப்படும். இது கூரையின் சாய்கோணம் மாறாதிருக்கவும், மேலதிக உறுதிக்காகவும் வைத்துக் கட்டப்படுகின்றது.

● **ஊசிக்கால்:**¹⁴ தட்டி அமைப்பிற்காகப் பயன்படும் கிளை யுள்ள மீது வெளியில் குறுந்தடிகள் ஆகும். இவை தராசுகளின் மத்தியிலுள்ள அமைப்பைப் போல் காணப்படுவதால் ஊசிக்கம்புகள் எனப்படுகின்றன.

● **வரிச்சற்கம்பு:**¹⁵ தட்டி அமைக்கும் போது சம இடைவெளியில் பரவிக் கட்டப்படும் ஒரே தடிப்பழுள்ள உருளையான தடிகள் ஆகும். இதற்காக நாணல் அல்லது பிரம்பு என்பவற்றையும் வசதிக்கேற்பக் குறுந்தடிகள் என்பவற்றையும் பயன்படுத்துவதுண்டு.

பரண் அமைக்கும் முறை:

குருவிப்பரண் (பரண்):

தாராப்புடியில் ஏழடி ஏழடி இடைவெளியில்¹⁶ ஒன்பது குழி கள் தோண்டப்படும். இதில் இரு ஒரப்பக்கழும் உள்ள ஆறு குழிகளிலும் ஆறடி உயர்மாவது¹⁷ நிலத்திற்கு மேலுள்ள வண்ணம் அருகுக்கால்கள் நிலைக்குத்தாக நாட்டப்படும். பின்னர் நடுக்குழி தவிர்த்து ஏனைய இரு குழிகளிலும் அருகு வளையைவிட ஒன்றாக மூழ உயரமுடைய¹⁸ மோடுக்கால்கள் நாட்டப்படும்.

அருகுக்கால்களின் அந்தங்களை இணைக்கும் வண்ணம் இரு பக்கழும் தனித்தனியாக அருகுவளைகள் கட்டப்படும். மோட்டுக்கால்களை இணைத்து மோட்டுவளை கட்டப்படும்.

பூட்டுக் கம்புகளை இவ்விரண்டாக ஒரு அந்தத்தில் பிணைச்சலிட்டு ஆறு அல்லது ஏழு பூட்டுக்கள் தயார் செய்யப்படும். இதில் ‘பிணைச்சல்’¹⁹ மோட்டுவளையில் வரும் வண்ணம் மோட்டு வளையும் இரு அருகு வளைகளும் இணைத்துக் கட்டப்படும். இவற்றின் மீது பூட்டுக் கம்புகளிற்குச் செங்குத்தாகவும் வளைகளிற்கு சமாந்தரமாகவும் அமையும் வண்ணம் தலா இரண்டு வீதம் ‘கலிங்கா’ இரு பக்கழும் கட்டப்படும்.

முன், பின் பக்கங்களில் உலாத்தை கட்டப்படும். அதன் பின்னர் கலிங்காவின் மீது கீழிருந்து மேலாகக் கிடுகு அல்லது வேய்பொருட்களைக் கொண்டு கூரை வேயப்படும். கூரையின் மீது கம்புகள் அல்லது கயிறு கொண்டு ‘அழுகக் கம்’²⁰ கட்டப்படும். இது பலத்த காற்றிலிருந்து கூரையை உறுதியாகப் பாதுகாக்க உதவும்.

தட்டி அமைத்தல்:

தாராப்புடியில் கிண்டப்பட்ட நடுக்குழி உட்பட பின்பக்கம் ஆறு குழிகள் தோண்டப்பட்டு ஏற்ததாள மூன்று அடி உயர்மான ஆறு ஊசிக்கால்கள் நிலைக்குத்தாக நடப்படும். இவற்றின் பின்வகுளினுடைக் கட்டப்பட்ட நிலைக்குத்தாக இணைத்துக் கட்டப்பட்ட அமைக்கப்பட்டு அதன்மீது வரிச்சற் கம்புகளைப் பரவி சம இடைவெளியில் வரிந்து கட்டப்படும். இது இருக்கையாகவும், படுக்கையாகவும் பயன்படும்.

பரணைச் சுற்றிவர நான்கு அடி உயரத்தில் கிடுகு வரிசை ஒன்று கட்டப்படும் இது சட்டக்கிடுகு அல்லது தொப்பிக் கிடுகு எனப்படும். இது பரணிற்கூடான காற்றோட்டம் வெய்யில் என்பவற்றைக் கட்டுப்படுத்தும்.

விசேட அமைப்புகள்:

காகக்கூடு: பறவைகள் மற்றும் விலங்குகளிடமிருந்து

உணவு மற்றும் தமது பாவனைப் பொருட்களைப் பாதுகாக்க உலாத்தையிலிருந்து உட்பக்கமாக உயரத்தில் சிறுதட்டி அமைக்கப்பட்டு கிடுகினால் மறைத்து இறாக்கை வடிவில் செய்யப்படும் அமைப்பு.

சடுவான்:²¹ பரணில் அமைக்கப்படும் அடுப்பு முட்டும் இடம் சடுவான் என வழங்கப்படுகின்றது. அகராதிகளில் மரக்கலத்திலுள்ள சமையலறை எனக் குறிப்பிடப்படுகின்றது.

தீ முட்டத் தீப்பெட்டிகள் போன்றவை அறிமுகமாவதற்கு முன்னர் வயல்களில் வசிப்போருக்கு விறகுகளில் தொடர்ந்து தீயை அணையாமல் பேணவேண்டியிருந்தது. இதனால் சடுவான் என்றும் தண்ணுடன் வெப்பமாகப் பேணப்பட்டது.

சமையல் முடிந்ததும் தண்ணீர் வெதுப்பவும், இரவு வேளைகளில் நூளம்புகளைத் தூர்த்துவதற்குப் புகை முட்டவும் பயன் பட்ட அதேவேளை சடுவானின் ஏரிந்து கொண்டிருக்கும் விறகுகள் குளிரான இரவுகளில் வெதுவெதுப்பான சூழலையும் பரணினுள் ஏற்படுத்தக்கூடியதாய் இருக்கின்றன.

யானை போன்ற காட்டு விலங்குகளின் சஞ்சாரம் விவசாய நிலங்களில் நிலவும் போது அவற்றைத் தூர்த்துவதற்கான உபாயமாகத் தீப்பந்தங்கள் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறான நிலைமைகளில் உடனடியாகத் தீப்பந்தங்களைப் பெற சடுவான் போன்ற அமைப்புகள் பெரிதும் உதவக் கூடிய தாய் இருக்கின்றது.

சிறாம்பி (காவற்பரண்):

சிறாம்பி எனப்படுவது, அமைப்பில் சற்று மாறுபட்ட குருவிப் பரணாகும். இதில் அருகுப்பக்கமே முகப்பாக இருக்கும் இரண்டு மோட்டுக்கால்களுடன் முன்று அருகுக்கால்கள் இருக்கும். முன்பக்க அருகுக்கால்கள் காணப்படாது. அத்துடன் பின்பக்கக் கூரை முன்பக்கக் கூரையை விட 3 மடங்கு பெரிதாகக் காணப்படும். பொதுவாக இது கண்காணிப்பது தேவை ஓரளவு குறைந்த விவசாயப் பரப்புகளில் காணப்பட்டது.

ஏணிப்பறண்:

இது குருவிப்பரணின் அமைப்பை உயரமாகக் கட்டுவதாகும். இங்கு அருகுக்கால், மோட்டுக்கால்கள் மிக உயரமாகக் காணப்படும். பரணில் ஏற ஏணி கட்டப்படும். இங்கு ஏணிகளின் குறுக்குக் கம்புகளின் எண்ணிக்கையைக் கொண்டு இதனை வகைப்படுத்தலாம் 4 ஏணி முதல் 7 ஏணி²² வரை பரண்கள் உள்ளன. இதிலிருந்து மிகத் தொலை தூரம் வரை வயலைக் கண்காணிக்கலாம். பெரு வயல்நிலப் பரப்புக்குச் சொந்தமானவர்கள் முழு வயலையும் கண்காணிக்க இவ்வகைப் பரண்களை அமைத்துக் கொள்கின்றனர். சனத்தொகைப் பெருக்கத்தினால் காணிகள் துண்டாடப்படுவதால் இவற்றின் தேவை குறைவடைந்துள்ளது.

ஒளிப்பறண் (மரப்பரண்):²³

அருகுக்கால், மோட்டுக்கால் இல்லாமல் மரத்தின்மீது தட்டி, கூரை என்பன அமைக்கப்பட்டுக் கட்டப்படுவதாகும். காட்டுவிலங்குகளின் ஆபத்திலிருந்து மறைந்திருக்கப் பயன்படுகின்றது. ஒளித்திருத்தலிற்குப் (மறைந்திருத்தல்) பயன்படுவதால் ‘ஒளிப்பறண்’ என அழைக்கப்படுகின்றது. பெருமளவில்

சேனைகளிலேயே அமைக்கப்படும். மரங்கள் உள்ள வயல் வெளிகளிலும் அமைக்கப்படுகின்றது.

கிராமியக் கவிகளில்:

வாய்வழியே பேணப்பட்டுவரும் இலக்கிய வடிவங்களில் கிராமியக் கவிகள் முக்கியத்துவம் உடையவையாகும். இக்கவிகள் கிராமியச் சூழலின் பிரதிபிம்பங்களாக உள்ளன. உண்மையிலேயே பண்பாட்டியல் சார்ந்த கடந்தகாலங்களின் அறியப்படாத பல அரிய விடயங்களைக் கிராமியக் கவிகளில் காணக்கூடியதாய் இருக்கின்றது.

வயற்களத்திலே விவசாயிகள் சூட்டுக் காவல், உப்பட்டிக் காவல், தாராக் காவல், வேலிக் காவல், குருவி தூர்த்துதல், யானைக் காவல் எனக் காவல்காக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் பலவுள்ளன. இதன்போது காவற்காரர்கள் பொழுது போக்குவதற்குக் கவி பாடுவது வழக்கம். சில சந்தர்ப்பங்களில் இது வாதுக்கவியாக (ஏட்டிக்குப் போட்டியாகப் பாடுதல்) அமைவதும் உண்டு. இவர்களின் இக்கவிகள் தான் காவல் காப்பதன் நோக்கம், காவல் வேளைகளின் சிரமங்கள், காவலின் போதான உணவு வழக்கம், பிரிவு, தனிமை என்பவற்றைத் தத்துப்பாக நாலடிகளுக்குள் பொதித்து வைத்துள்ளன.

இவர்கள் நெடுந் தெலைவில் பலநாட்களாகக் காவலிருக்கும் போது உணவுக்காக அருகிலுள்ள ஆறு, ஒடை மற்றும் குளங்களிலிருந்து மீன்களையும், பொன்னான், திராய், வள்ளால் மற்றும் அயலில் கிடைக்கும் பலவகையான பச்சைக்கீரை வகைகளையும் சமைத்து உண்பார்கள்.

காவற்காரர்கள் வயலுக்குத் தங்குவதற்குச் செல்லும் போது அரிசி, கருவாடு, உப்பு மற்றும் அவசியப்பட்ட உலர்ந்தபொருட்களை எடுத்துச் செல்வார்கள். இவற்றைப் பரணில் அமைக்கப்பட்டுள்ள காக்க கூட்டினுள் பத்திரப்படுத்தி வைப்பார்கள்.

பொழுதுகள் (கிராமியப் பேச்சு வழக்கில் சூரியன் மற்றும் வெளிச்சம், வேளைகள் என்பவற்றைக் குறிக்கப் பொழுது எனப் பயன்படுத்துவதுண்டு) பட்சி பறத்தல், கூரணல் (கூரை நிழல்), நட்சத்திரங்கள், காற்று என்பவற்றில் ஏற்படும் மாற்றங்களைக் கால நேரங்களை அறியப் பயன்படுத்தியுள்ளனர். இவைகளும் அவர்களின் பாடல்களில் தொணிப்பதுண்டு.

காவல்பரண் கவிகள்:²⁴

ஆஸையடி வரவ
அதற்குத்த நீள்வரவ
கதிர் விளைஞ்ச நெல்விளைவு
காவலுக்கு போய்வாறன்

ஆத்தியடி வரவை
அதற்குத்த நல்வரவ
காவலுக்குப் போகாட்டி
கதிர்களவு போகுமல்லோ

காவல் பரணிலே - நான்
கண்ணுறங்கும் வேளையிலே
கண்ணான மச்சி வந்து
காலுண்டக் கணவு கண்டேன்

ராவு நடுச்சாமம்
நானுறங்கும் வேவளையிலே
ஆரோடு மச்சான் நீ
வாதுகவி பாடவந்தாய்

காவற் பறண் கட்டி
கடும் வேல நான் பாக்க
ஊருதின்னைப் பண்டி வந்து
வேலியால் புகுந்ததுகா.

சம்புக் களாப்பில் நாங்க
தளச்ச வள்ளல் பிழிச்சிவந்து - நாங்க
கறியாக்கி திண்டு
களை தீர்த்தோம் போடியாரே

கொழியல் அரிசியும்
குலமுறிஞ்ச தேங்காயும்
உழுத்த கருவாடும்
உண்ண ஒண்ணா போடியாரே

உண்ணுறது சம்பா
உடுக்கிறது கிளிஞ்ச உடை
படுக்கிறது பரவு கம்பு- எங்கட
பரிதாபத்த ஆரறிவார்

குஞ்ச மீன் தீயல்
குறட்டை மீன் புளியாணம்
கண்டுவந்தேன் பெண்ணே
காவலுக்கு நான் போறதில்ல

இன்றைய நிலை:

பரண்களை இன்று ஆங்காங்கே வயல்களில் காணக்கூடிய தாயிருப்பினும், இவற்றில் அத்தனை அம்சங்களையும் காணக்கூடியதாக உள்ளவை குறைவடைந்துள்ளன. அத்துடன் பரண் கட்டும் கலை இன்று அருகிக் கொண்டு வருகின்றது. மற்றும் வயற் பகுதிகளில் கற்கட்டாங்கள் அரும்பத் தொடர்க்கியுள்ளன. இன்றைய நவீன போக்குவரத்து மற்றும் தொழிலுடைய முன்னேற்றத்தால் பரண்கள் அருகி வந்தாலும், அவை எம் வயலரண்களில் இன்று வாழும் எம் பண்பாட்டின் சுவடுகளாகும்.

குறிப்புகள்:

- ¹ மௌனகுரு சி, (2005) தமிழர் வரலாறும் பண்பாடும் (ப - 11)
- ² சுப்பிமணியன் ச.வே, மெய்யப்பன் தமிழ் அகராதி (ப - 859)
- ³ மேலுள்ளது (ப - 791), க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (ப - 681)
- ⁴ சுப்பிரமணியன் ச.வே, மெய்யப்பன் தமிழ் அகராதி - சிறப்புடைக்கிளி - சிறுதனம்
- ⁵ தாராப்புட்டி - சேற்று விதைப்பு முடிந்ததும் இரவிலே தாராக்கள் வந்து வயலில் நெல்லை வடித்து உண்ணாமலிருக்கக் காவலிருக்கும் இடம் என்பதனால் தாராப்புட்டி என்று அழைக்கப்படுகின்றது.
- ⁶ புட்டி - திடமான தரைப்பரப்பை அல்லது மேட்டுப் பகு தியைக் குறிக்கும் வார்த்தை.
- ⁷ களவெட்டி - வயல்களில் சூடு வைக்கப்படும் இடம்.
- ⁸ கட்டுதல் - அமைத்தல், சரிசெய்தல், உருவாக்குதல் எனும் பொருள்களைத் தருகின்றது.
- ⁹ கம்பு - தடி என்பதைக் குறிக்கும் வார்த்தை.
- ¹⁰ மோடு - முகடு அல்லது மேடான இடம்
- ¹¹ பூட்டு - பிணைக்கப்பட்ட இரு பூட்டுக் கம்புகள்
- ¹² கலிங்கா - நீர் வழிந்தோடுவதற்குக் கூரைகளில் கிடுகு வேய்வதற்காகக் கட்டப்படும் கம்பு
- ¹³ உலாத்தை - உத்தரம் நெத்திமுட்டு எனப்படும் அரு குக்கால், மோட்டுக்கால் என்பவற்றை இணைத்துக் கட்டப்படுவது.
- ¹⁴ ஊசிக்கால் - பூ வடியில் உள்ள சிறு தடிகள். இவை தாங்கும் ஆதாரத்திற்காகத் தட்டிகளில் கால்களாகப் பயன்படுகின்றன.
- ¹⁵ வரிச்சல்
- ¹⁶ ஏழடி இடைவெளி - ஒரு சாதாரண மனிதன் தனது கால்களை நேராக நீட்டி உறங்கத் தேவையான இடைவெளி
- ¹⁷ ஆறடி உயரம் - சாதாரண மனிதன் பரணில் நுழை யும்போது தலை தட்டுப்படாமல் இருப்பதற்காக
- ¹⁸ அருகுக் கால்களை விட ஒன்றரையாடி உயரக் கால் - மழைநீர் சீராக வடிந்து ஓடுவதற்காகத் தேவையான சரிவை ஏற்படுத்தவே இவ்வாறு அழைக்கப்படுகின்றது.
- ¹⁹ பிணைச்சல் - பூட்டுக் கம்புகள் பிணைக்கப்பட்ட அந்தம்
- ²⁰ அமுக்கம் - வீசும் காற்றின் அமுக்க வித்தியாசத்தி னால் கூரைகள் பறந்து விடாமல், கூரைகளிற்கு உறுதியை வழங்கும் அழைப்பு
- ²¹ சுடுவான் - மரக்கலத்திலுள்ள அடுப்பு
- ²² ஏணி - ஏறி இறங்கி வரப் பயன்படும் கிடைக் கம்புகளின் எண்ணிக்கையைக் கொண்டே ஏணிப்பரண்கள் வகைப்படுத்தப்படுகின்றன.
- ²³ ஓளிப்பரண் - ஓளித்திருத்தல் எனும் பொருளைக் கொண்டு பெயரிடப்பட்டுள்ளது.
- ²⁴ இளையதம்பி பாலசுந்தரம், ஈழத்து நாட்டார் பாடல்கள், (1979)

தகவல் மூலங்கள்:

- இளையதம்பி பாலசுந்தரம், ஈழத்து நாட்டார் பாடல்கள். (1979)
- சுப்பிமணியன் ச.வே, மெய்யப்பன் தமிழ் அகராதி
- க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி
- மௌனகுரு சி, தமிழர் வரலாறும் பண்பாடும். (2005)
- தமிழர் பண்பாட்டில் இருப்பிட வகை
- நேர்காணல் - காலீம் பாவா இஸ்மாலெப்பை (வயது 83)
- நேர்காணல் - ஆதம்பாவா முஹம்மது இப்ராஹீம் (வயது 55)



saakir.mim@thaiveedu.com

இடிப்படைகள்னா!

- த. ஜீவராஜ்

ஓவியம் : முராட்ஸ்கி மருது

08



அறிவாட்டி பூமகள் நரபலியானதைச் சொல்லி முடித்த கடைசி நிமிடங்களில் ஆதினி முச்சு விடவும் மறந்து போயிருந்தாள். குளிரில் நடைந்த கோழிக்குஞ்சாக அறிவாட்டியின் மடியில் தஞ்சமாகி இருந்த ஆதினிக்கு அடுத்து என்ன நடந்தது என்று கேட்பதற்கே தயக்கமாக இருந்தது.

நடந்த துயர்த்தை மீள ஞாபகப்படுத்திச் சொல்லி வந்த தாலோ என்னவோ அறிவாட்டி அயர்ச்சியாகி சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். பின்னர் அவளிடம் இருந்து ஒரு பெரிய பெருமுச்சு வந்தது. சிறுவயதில் அறிவாட்டிப் பாட்டிக்குள் புகுந்த குளிர் காற்றுத்தான் அப்போது சுடுமுச்சாக வெளியேறுகிறது என்று ஆதினி நினைத்துக் கொண்டாள். அவள் பயம்கொள்ளும் அளவு அந்தப் பெருமுச்சுக்க் காற்றின் உட்ணம் இருந்தது.

எல்லாம் முடிஞ்சு நான் கண்விழிச்சுப் பார்க்க நாலு நாளாகிட்டுதாம். அதுவரைக்கும் உடம்பு அடிக்கடி நெருப்பாகிக் கொதிச்சதோட எனக்கு சுயநினைவு வருவதும் போவதுமாக இருந்ததாக பிறகு சொல்லி திட்டனாங்க. அறிவாட்டியின் வாய் வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருந்தபோது அவள் அந்நேரத்தில் பட்ட வேதனைகளை அறிவாட்டியின் முகத் தில் படர்ந்த கவலை ரேகைகள் காட்டிக் கொடுத்தது. வைரவர் நரபலியை தடுக்கப் போனதால் அறிவாட்டியின் குடும்பத்தினரும், ஊரவரும் அறிவாட்டி மேல் அதிக கோபத் தோடு இருந்திருப்பார்கள் என்பதனை ஆதினி புரிந்து கொண்டாள்.

நான் சுயநினைவு இல்லாமல் கிடந்த இரண்டாவது நாளில் எனது அம்மா முச்சுக்கு தினைறி, வாந்தி எடுத்து இறந்து போயிருக்கிறா. வைரவர் மடையை குழப்ப நான் செய்த பாவும்தான் என் அம்மாவுக்கு தண்டனையாக கிடைத்திருக்கிறது என்று ஊரெல்லாம் பேச்சாக இருந்திச்சாம் என்று தழுதமுத்த குரலில் அறிவாட்டி சொல்லி வரும்போது அறிவாட்டியின் கண்களின் ஓரத்தில் சிறிதாக அரும்பிய கண்ணீர்த்துளிகளை ஆதினி துடைத்து விட்டாள். அறிவாட்டி பாட்டிக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் ஆதினி தவித்துக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரம் அந்த குடிசையில் அமைதி நிலவியது. இந்தப்

பழம் கதையெல்லாம் நீ ஏன் என்னட்ட கேட்ட? என்று அறி வாட்டி ஆதினியைப் பார்த்து கேட்டாள். பாட்டி நீங்க எப்படி

அடுத்த கணம் அவள்

எதிர்பார்த்தது நடந்தது.

திடெரென எழுந்த அறிவாட்டி

அவள் விட்ட தவறை

சுட்டிக்காட்டிச் சரிசெய்தபடி

ஆதினியுடன் இணைந்து

ஆழி மழைக்கண்ணா பாடலுக்கு

நடனமாடத் தொடங்கினாள்.

மாலை நேரத்தில்

இடையர்கல்லின் குடிசை

ஒன்றில் குரு, சிவ்யை

இணைந்து அரங்கேற்றிய

நடனத்தை மழை மாத்திரம்

கரவொலி புரிந்து

கண்டு மகிழ்ந்தது.

தேவரடியாராகப் போன்று என்று கேட்டன் அதுல இருந்து தான் இந்தக் கதையெல்லாம் தொடங்கிச்சு என்று ஆதினி கூறினாள்.



ம்...ம்... இப்பத்தான் நீ கேட்டதுக்கு பதில் சொல்லப் போரேன். அம்மா இறந்த துயரம் மறையிற்றுக்குள்ள அப்பாவும் அதே மாதிரி முச்சு திணறி என் மடியிலேயே உயிர் விட்டார். நான் செய்த பாவத்துக்கு ஏன் என் தாயையும், தந் தையையும் பழி வாங்கின? என்று வைரவர் சாமி இருந்த திசையைப் பார்த்து பலமுறை உரத்த சத்தம் போட்டு அழுதன். அந்தச் சின்ன வயசல் அது மட்டும்தான் என்னால் செய்ய முடிஞ்சுது. ஆசையா வளர்த்த அம்மா, அப்பா இறந்த அதிர்ச்சியில் நான் இருக்கும்போதே என் அன்புத் தம்பி மாதவன் கத்தியை எடுத்துக்கொண்டு என்னை கொல்ல வந்தான்.

என் பாட்டி என்று அலறினாள் ஆதினி.

வைரவர் மடையை குழப்ப முயற்சி செய்த ஆதினிதான் உன் அம்மா, அப்பா சாவுக்கு காரணம் என்று ஊரவர் எல்லாம் என் தம்பியிடம் ஒதியிறுக்கிறார்கள். மாதவன் அப்ப சின்னப்பிள்ளை. கத்திய பிடிச்சிட்டு இருந்த அவன் கைகள் என்னைக் கண்டதும் நடுங்கிக் கொண்டிருந்தது இன்டைக்கும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்குது. அன்டைக்குத்தான் நான் அவன் அவ்வளவு கோபத்தோட பார்த்தன். அதுதான்

அவன் நான் பார்க்கிற கடைசி நாளெண்டு நான் நினைக்கல்.

இப்பையும் அவர் கோபத்தோட இருப்பார் என்று நினைக்கி நீங்களா பாட்டி? ஆதினி கேட்டாள்.

தெரியல. ஒரு முறை திருக்கோணேச்சர விழ்ணு ஆலயத் தில் நான் நடனமாடிக் கொண்டிருந்தத மாதவன் ஓளிஞ்சி ருந்து பார்த்ததா பிறகு கூட்டத்திலிருந்த எங்க ஊர்க்காரங்க சொன்னாங்க. ஆனால் நான் தேடிப் பார்க்கக்குள்ள அவன் அங்க இல்ல.

பூமகளையும், பெற்றோரையும் இழந்த சோகத்தோடு சொந்தத் தம்பியையும் பிரிந்த துங்ப நிலை அந்தச் சின்ன வயதில் அறிவாட்டியை எத்தனை தூரம் பாதித்திருக்கும் என்பதை ஆதினி விளங்கிக் கொண்டதால் அமைதியாக இருந்தாள். அறிவாட்டி ஏன் தேவரடியாராகப் போனாள் என்பதை கடைசிவரை அறிவாட்டி சொல்லவில்லை. அதை ஆதினியும் கேட்கவில்லை. ஊரும், உடன்பிறந்தவனும் வெறுத்தொதுக்கிய அறிவாட்டியை தேவரடியாராக ஆலயத்தில் ஒப்படைப் பதைத் தவிர கோதையம்மாளுக்கு வேறு தெரிவுகள் ஏதும் இருந்திருக்காது என்பது ஆதினிக்கு தெளிவாகப் புரிந்தது.

சிறிது நேரம் தூவானமாக ஓய்வெடுத்திருந்த மழை மீண்டும் கன மழையாக பெய்யத் தொடங்கியது. மழையின் வீரியத் தால் குடிசைக்குள்ளும் சிறு சிறு மழைத்துளிகள் ஆங்காங்கே விழுத் தொடங்கியது. தொடர் இழப்புகளின் வலியால் தளர்ந்துபோய் இருந்த அறிவாட்டிப் பாட்டியை தேற்ற என்ன செய்யலாம் என்று நீண்ட நேரம் ஆதினி யோசித்துக் கொண்டிருந்தாள்.

குரு சோர்ந்து போகும் தருணங்களில் கற்ற வித்தையால் மட்டுமே சீடாால் அவரைத் தேற்ற முடியும் என்று அறிவாட்டிப் பாட்டி ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லியது அப் போது அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தது. சட்டென எழுந்து தனது உடைகளைச் சரி செய்து கொண்ட ஆதினி குடிசையின் நடுப்பகுதிக்குச் சென்று முறைப்படி அறிவாட்டியை வணங்கினாள்.

ஆழி மழைக்கள்னா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவும்போல் மெய்கறுத்து
பாழியந் தோரூடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நிற்றிரிந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

குடிசைக்கு வெளியில் கேட்ட கனமழையின் இரைச்சலையும் தாண்டி மெல்லிய மனதை வருடும் ஆதினியின் குரல் அறி வாட்டியின் குடிசை முழுவதையும் நிறைக்கத் தொடங்கியது. பாடலுக்கேற்றபடி தன் அங்க அசைவுகளால் அறிவாட்டிப் பாட்டியிடம் கற்ற நடனத்தை அவள் முன்னாலேயே அரங் கேற்றினாள் ஆதினி. தான் சாய்ந்து அமர்ந்திருந்த சுவரில் தன்னை மீளவும் நன்றாக நிலைப்படுத்திக் கொண்டு நடனத் தில் மனமொன்றிப் போனாள் அறிவாட்டிப்பாட்டி.

கந்தளாய்ச் சதுர்வேதி மங்கலத்தின் விஷ்ணு ஆலயமான விஜயராஜ விண்ணகரத்தில் அறிவாட்டி வாழ்ந்த காலப்பகுதியை ஆதினி மீள ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தாள். தின மும் ஆலயத்தில் திருப்பள்ளியெழுச்சி பாடப்படும் பொழுது அறிவாட்டி ஆடுகின்ற இந்த நடனம் அவள் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. அறிவாட்டி அவளையும் அறியாமல் கடந்து வந்த சோகங்கள் அனைத்தையும் மறந்து ஆதினியின் நடனத்தில் மெய்மறந்திருந்தாள்.

மழைக் கடவுளை நோக்கி மனம் உருகி பாடப்பட்ட அந்த பாடல் அந்த சந்தர்ப்பத்துக்கு மிகவும் பொருத்தமானதாக இருந்தது. கடலுக்குள் புகுந்து நீரை முகர்ந்து கொண்டு வானத்தில் ஏறி ஊழிக்கால இறைவனின் திருமேனியைப் போல் உடல் கறுத்துப் பின் மழையாகப் பொழுவதை ஆதினி தனது நுன் அங்க அசைவுகள் மூலம் உருவகித்து ஆடிக்கொண்டிருந்தாள். இறுதி வரிகளில் மழை நீர் நிலைகளை நிறைத்து அதில் மகிழ்ச்சியாக நாங்கள் நீராட வழி செய்ய வேண்டும் என்று வேண்டுகின்ற போது ஆண்டாளா கவே அவள் மாறிப்போனதாக அறிவாட்டிக்குப்பட்டது.

அறிவாட்டிப் பாட்டி தனது நடனத்தை கூர்ந்து கவனிக்கின் றாள் என்ற போதும் அது அவள் மனதில் எழுந்த துயரமான சிந்தனைகளை ஆறுதல் படுத்தியதா இல்லையா என்பதை ஆதினியால் புரிந்து கொள்ள முடியாது இருந்தது. தன்னுடைய குரு எப்போதும் குற்றம் பொறுக்க மாட்டாள் என்பதை நன்கு உணர்ந்திருந்த ஆதினி ஒரு குறும்பு செய்தாள். இரண்டாவது முறையாக அதே பாடலைப் பாடியபடி நடனமாடிக் கொண்டிருந்த ஆதினி வலிமையும் அழகும் உடைய புத்தநாபனின் கையில் இருக்கும் வலம்புரிச் சங்கை உருவகப்படுத்துமிடத்தில் வேண்டுமென்றே பிழைவிட்டாள். அடுத்த கணம் அவள் எதிர்பார்த்தது நடந்தது. திடீரென எழுந்த அறி வாட்டி அவள் விட்ட தவறை சுட்டிக்காட்டிச் சரிசெய்தபடி ஆதினியுடன் இணைந்து ஆழி மழைக்கண்ணா பாடலுக்கு நடனமாடத் தொடங்கினாள். மாலை நேரத்தில் இடையர்கல் லின் குடிசை ஒன்றில் குரு, சிஷ்டை இணைந்து அரங்கேற்றிய நடனத்தை மழை மாத்திரம் கரவொலி புரிந்து கண்டு மகிழ்ந்தது.

விஜயராஜ விண்ணகரத்தின் நினைவுகளோடு அறிவாட்டி ஆடத் தொடங்கினாலும் பின்னர் அவளது மனம் முழுக்க முன்னம் திருக்கோணேச்சரத்தில் நடந்த நிகழ்வொன்றில் மூழ் கிப்போனது. ஆதினி மாதவனை ஞாபகப்படுத்தியது அதற்குக் காரணமாக இருக்கலாம் என்று அறிவாட்டி நினைத்துக் கொண்டாள். அலை கடல் மோதும் மலைகளின் மேலே கடலுக்குள் நீண்டிருந்த மலையின் உச்சியில் கோணேசர் மாது மையுடன் குடியிருந்தார். கோணமாமலை நிலப்பரப்புடன் தொடர்பு பட்டிருந்த சமதரைப் பகுதியில் வானுயர்ந்த கோபுரத்துடன் சக்திக்கு என்று தனியான கோயில் இருந்தது. இவை இரண்டிற்கும் நடுவில் சிறிய குன்றொன்றின் மேல் அழகிய கோபுரத்தோடு கருங்கல்லாலான விஷ்ணு ஆலயம் அமையப் பெற்றிருந்தது. ஆலயத்தின் விசாலமான மண்டபத்தில் கடல் கடந்து வந்த பல தேசத்தவர் கூடியிருக்க அரங்கேறிய நடன நிகழ்வும் அதில் தளபதி சேதராயன் கைகளால் தான் தலைக்கோலி பட்டம் பெற்றதும் மனக்கண்ணில் சித்திரமாக ஞாபகத்துக்குவர அறிவாட்டியின் உடலில் ஒரு வித புத்துணர்ச்சி எழுந்தது. அது அவள் நடனத்திலும் பிரதி பலித்தது.

அறிவாட்டிப் பாட்டியின் நடனத்தில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு ஆதினி அதிசயித்தாலும் அது என்ன காரணத்தால் நிகழ்ந்தது என்பதை அவளால் புரிந்துகொள்ள முடியாது இருந்தது. ஒருவகையில் தான் நினைத்தை சாதித்து விட்டேன் என்று அவள் மனதுக்குள் சந்தோசப்பட்டுக்கொண்டாள். முன்றாவது முறையாக ஆழி மழைக்கண்ணா பாடலைப் பாடி நடனம் ஆடிக் கொண்டிருந்தவர்களின் காதுகளில் தூரத்தே கேட்ட பறையொலி கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது.

தொடரும்...

jeevarajah@thaiveedu.com



ஆவடை அக்கள் கலிதைகள் வினிமீபநிலை ஸ்ரூப்புந் தமிழ்வேதரந்து ஸ்ரூப்புந்

- பர்க்கியநாதன் அகிலன்

இலியம்: அர்ப்பணை கேர்


தமிழ்ப் பண்பாடு, பல்வேறு புலமைத்துவ மரபுகளைத் தன் வயப்படுத்திக் கொண்ட முறையினால் பன்மைத் தன்மையும், வேறுபாடுகளும் நிறைந்த, அதனால் செழுமை மிகுந்த நீண்ட கடந்த காலத்தையுடைய பாரம்பரியமாகக் காணப்படுகிறது. நிலத் தொடர்புகளும், கடல் வழி வாணிபமும் மிகப் பரந்துபட்ட பண்பாட்டு ஊடாட்டத்தைச் சிந்தனைப் பயணங்களை, அறிவுப் பகிர்வுகளை தமிழுக்குச் சாத்தியமாக்கின. கிழக்கத்தைய - மேற்கத்தைய சிந்தனைகள் ஒன்றோடொன்று மோதின. ஒன்றின் மேலோன்று கவிஞ்து கலந்தன. செல்வாக்குச் செலுத்தின. இவை தமிழை மேலும் செழுமைப்படுத்தின. அவற்றின் விளை பயன்களாக பல்வேறு சிந்தனைப் புலங்கள் தமிழிற் தோற்றிவிக்கப்பட்டன.

'சிறப்பியம்' என்கிற வைசேடிய கோட்பாட்டை ஆரம்பித்த கணாதர், உத்தேசவாதம் என்கிற சிதைவுக் கோட்பாட்டை உருவாக்கிய அசித் கேச கம்பாளர் எனப்படும் நரிவெருத் தலையார், அளவியல் எனப்படும் நியாய வாதத்தை உருவாக்கிய கோதமனார், தற்செயல் கோட்பாட்டை உருவாக்கிய பூரண காயபர் ஆகிய அனைவரும் தமிழர்களே ஆவர். இவர்கள் உருவாக்கிய கோட்பாடுகள் அனைத்தும் அறிவியலையும், பொருள் முதல்வாத மெய்யியலையும் அடித்தளமாகக் கொண்ட மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபிலிருந்து உருவானவைகளாகும் (கணியன்பாலன்: 2018)

இதே வேளை வேதாந்தத்தை உருவாங்கிய சங்கரர், விசிட்டாத்வைத்ததை உருவாக்கிய இராமனுஜர், துவிதத்தைத் தந்த மத்துவாச்சாரியார் என்போரும் தென் இந்திய பகைப் புலம் உடையவர்கள் தான். இதேவேளை, சைவசித்தாந்தம் தமிழின் புலமை மரபாகவே பார்க்கப்பட்டது (சிவத்தம்பி: 1995). தமிழ் பெளத்தச் சிந்தனை மரபு, சமணத் தமிழ், சித்தர்கள், தமிழ் சூபி மரபுகள், இராமலிங்கர் சிந்தனைகள், அயோத்தியதாசர், பெரியார் வழியிலான திராவிடச் சிந்தனை மரபு ஈரான நீண்ட புலமைப் பயண மரபுகள் தமிழ் சிந்தனைப் புலத்திற்குண்டு.

வேதாந்தம் என்ற சொல், 'வேதம்' மற்றும் 'அந்தம்' என்ற சொற் சேர்க்கை வழியாக உருவாகியது என்பர். அதாவது வேதத்தின் இறுதி அல்லது சாரம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது என்பர் (லஷ்மணன்: 2017) இன்னொரு வகையில் உபநிடதங்கள் உருவாக்கிய அத்துவித அல்லது இரண்டற்ற நிலையின் திரட்டப்பட்ட சிந்தனையாக வேதாந்தத்தினைக் குறிப்பிடலாம். 'தத்வம் அசி' (சாந்தோகிய உபநிடதம்), 'அகம் பிரமாஸ்மி' (பிருத்காரண்யக உபநிடதம்) போன்ற ஓரான்மா (ஏகானம்) பற்றிய சிந்தனையின் வெளிப்பாடாக அதனைக் காணலாம். குறிப்பாக அறுவகைத் தரிசனங்களில் ஒன்றான உத்தரமீமாம்சையே வேதாந்தம் எனக்கருதப்படுவதுண்டு. அதனை பொ.ஆ.மு நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த பாதராயனர் தொகுத்தார் என்பர். அத்துடன் அவரால் எழுதப்பெற்ற பிரம்மகுத்திரமே வேதாந்தத்தின் மூல நூலாகக் கொள்ளப்படும் (ஜெயமோகன்: 2010). வேதாந்தமும், அதனையொட்டி எழுந்த வியாக்கியானங்களும் இன்னொருவகையில் பெளத்த சிந்தனை மரபால் பாதிக்கப்பட்டிருந்தன. இதனாற்றான் சங்கரரை சிலபோதில் 'பிரசன் பெளத்தர்' என அழைப்பர்.

வேதாந்தம் பெளத்தை உலகை ஒரு 'தோற்றப் பிழையாகக் காண்கிறது. அதனைப் பொறுத்தவரை அவை 'மாயை' (illusion) ஆகும். அதனால் வேதாந்திகளை 'மாயாவாதிகள்' என்பர். அதே சமயம் ஒற்றையான பிரம்மமே பலதாகத் தோற்றப்படுகிறது எனவும், அது மாயையின் காரணமாகத் தெரியும் வேறும் தோற்றப் போலி நிலை எனவும் வாதிடுவர். அது 'விவர்த்தவாதம்' எனப்படும். அதனை 'குடாகாசவாதம்' எனும் உருவக் கதை கொண்டு விளக்குவர். அதன்படி எங்கும் நிறைந்த காற்றே அடைப்புக்களாலும், தடுப்புக்களாலும் வேறாக்கப்படுகிறது எனக் கூறுவர்கள், அது எதனுள் நிரம்பியுள்ளதோ அதன் வடிவத்தில் தென்படுகிறது எனவும் விவாதிக்கும் அவர்கள், இரண்டற்று இருக்கும் பிரம்மநிலையே இறுதியான நிலையாகக் கொள்வர். (லஷ்மணன்: 1960).



தென் இந்திய உப பண்பாட்டு வட்டகையில் வேதாந்தத் திற்கு இரண்டு பள்ளிகள் உண்டு. ஒன்று அதன் தென்னை வடமொழிப் பள்ளி, மற்றையது தென்னகத்து தமிழ்மொழிப் பள்ளி. இவ்விரண்டிற்குமிடையிலான வேறுபாடுகள் ஆழமாக ஆராயப்பட வேண்டியது. ஏனெனில், அது வெறும் மொழி நிலை வேறுபாடல்ல. அதனை விடவும் ஆழமான சமூக பண்பாட்டு அரசியல் அடிப்படைகளைக் கொண்டது. அதே சமயம் அதன் மொழி நிலை மற்றும் பிரதி நிலை மையமான பிரநிதித்துவமும் விரிவான அர்த்தத்தில் முக்கியமானதே.

16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தத்துவராய் சுவாமிகளே தமிழ் வேதாந்த மரபினை ஆரம்பித்து வைத்தவராகக் கருதப் படுகிறார் (கே.கே. பிள்ளை: 2015) அவரால் எழுதப்பட்ட 18 தமிழ் மொழி வாயிலான வேதாந்த நூல்களே தமிழ் வேதாந்த மரபின் அடிப்படை நூல்களாகக் கருதப்படுகின்றன. கைவல்ய நவநீதம், மகாராஜா துறவு, ஞானவாசிஸ்டம் உட்பட்ட மேற்படி நூல்களை ‘அடங்கன் முறை’ என தமிழ் வேதாந்த மரபிற் கூறுவர். இவற்றை விடவும் வெறும் பல வேதாந்த நூல்களை அவர் எழுதியுள்ளார் (நாச்சியப்ப ஞான தேசிக சுவாமிகள்: 2009) ஆனாலும் இவருக்கு முற்பட்ட காலத்திலேயே தமிழில் வேதாந்த எண்ணக் கருக்கள்

நடமாடத் தொடங்கியுள்ளதை அவதானிக்கலாம். திருவிடை மருதூர் உலகநா சுவாமிகள் (விவேக சூடாமணி), பேரூர் சாந்தலிங்க சுவாமிகள் (வைராக்கிய தீபம்) வீரை ஆளவந் தார் (ஞான வாசிஸ்டம்) உள்ளிட்ட ஏராளமான தமிழ் மொழி வயப்பட்ட வேதாந்த நூல்கள் பயில்விலுள்ளன.

இதேவேளை தமிழ் வேதாந்த மரபின் வளர்ச்சியில் வேதாந்த மடங்களின் செயற்பாடுகள் முக்கியமானவை. தென் இந்தியாவில் மொழி வழியாக மட்டுமின்றி பிராமண மையமான வேதாந்த மடங்கள், பிராமணர் அல்லாத வேதாந்த மடங்கள் என்ற ஒரு அடிப்படை வேறுபாடு உண்டு. தமிழ் வேதாந்தம் அதிகப்பட்சம் ஒரு பிராமணர் அல்லாதவர் மரபின் பிரநிதித்து வம் ஆகும். தமிழ் வேதாந்த மரபின் முதன்மை ஆதீனங்களில் ஒன்றான காரைக்குடி கோவிலூர் வேதாந்த மடம் அடிப்படையில் ஒரு நகரத்தார் மடமாகும். அதன் முதலாதீனம் ஸ்ரீலஸ்ரீ முத்துவராமலிங்கதேவ ஞான தேசிக சுவாமிகள் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர் (நாச்சியப்ப ஞான தேசிக சுவாமிகள்: 2009) ‘கல்வி தாய் மொழியில் இருக்க வேண்டும்’ என பதிலும், ‘கல்விக்குச் சாதியும், ஏழ்மையும் தடையாகக் கூடாது’ என்பதிலும் ஸ்ரீலஸ்ரீ முத்துவராமலிங்கதேவ ஞான தேசிக சுவாமிகள் கவனமெடுத்தார் என ஸ்ரீலஸ்ரீ நாச்சியப்ப ஞான தேசிக சுவாமிகள் குறிப்பிடுகிறார் (நாச்சியப்ப ஞான தேசிக சுவாமிகள்: 2009). ஆனாலும் ஒருவகையான பிரா

மண - பிராமணர் அல்லாதார் மடங்களுக்கிடையிலான சமரச மும் இவற்றிடையே உண்டு. ஏனெனில் சிருங்கேரி சாரதா மடத்தை குருபீட்மாக கோவிலூர் வேதாந்த மடம் ஏற்றுள்ளது, இதேவேளை, சிருங்கேரி பிராமணர்ஸ்லாதர் பூசை செய்யும் இராமேசவரம் இராமசாமி கோவிலை தமதாஞ்சைக்குள் கொண்டுள்ளனர் என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. கோவிலூர் வேதாந்த மடத்தின் கீழ், திருச்சி வேதாந்த தேசிகர் மடம், காளையார் கோவில் செல்லப்ப சுவாமிகள் வேதாந்த மடம், தஞ்சை பால்சாமி மடம், மதுரை குட்டைய சுவாமிகள் மடம், குன்னங் கோட்டை நாட்டார் மடம் போன்றவை இயங்குகின்றன. அவற்றை விடவும் சிக்கல் உகந்த லிங்க ஞானதேசிகர் சுவாமிகள் மடம், சிதம்பரம் மௌனகுரு சுவாமிகள் மடம், திருவண்ணாமலை கந்தப்பத் தேசிகர் (ச்சான்ய ஞானத் தேசிகர்) மடம், பெரம்பலூர் வீசுப்பையா மடம், ஆரணி அருணகிரிநாத சுவாமிகள் மடம், வண்ணாரப் பேட்டை நாராயணசாமி நாயக்கர் மடம், மதுரை நித்யானந் தாம்மாள் மடம் போன்ற வேதாந்த மடங்களும் காணப்படுகின்றன (சந்திரசேகரன்: 2022).

தமிழ் வேதாந்த மரபிற்கும், வீர சைவ மரபிற்கும் இடையில் ஒருவகையான இனக்கப்பாடும் சமூகர்தியான கருத்து நிலைப் பொதுமைப்பாடுகளுமின்டு (கன்னட மையமான சிருங்கேரி சாரதா பீடமும் மேற்படி வீரசைவ ஊடாட்டத்தை அதன் இட அமைவு காரணமாகப் பெற்றிருக்கலாம்). சமூக சமத்துவ அடிப்படையிலான உலகியற் பார்வை அவற்றிற் தலையாயது எனலாம். அதே வேளை வள்ளலாரது ஆன்மீகச் சிந்தனைகளுள் தமிழ் வேதாந்த ஊடுருவல் உண்டு. அதே சமயம் வள்ளலார் தமிழ் வேதாந்த நால்களைப் பதிப் பதிலும் ஈடுபாடு காட்டியுள்ளார் (கே.கே. பிள்ளை: 2015). தமிழ் வேதாந்தத்தின் இன்னொரு நெருக்க மரபு சித்தர் மரபாகும். இவை ஒன்றோடு ஒன்று ஊடாடிக் கலந்துள்ளன.

ஆத்து தமிழ் வேதாந்த மரபானது, யாழ்ப்பாணத்திலுள்ள திருநெல்வேலியில் 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோற்றம் பெற்ற ‘வேதாந்த மடத்துடன்’ ஆரம்பமாகிறது. குடைச் சுவாமி எனும் கந்தையாச்சாமி, சான்டோச் சாமி எனப் பலர் இம்மரபூடு உருவாகினர். இதே வேளை ஆத்தின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ‘சுருதி முறை’ என்ற பெயரில் தமிழ் வேதாந்தப் பிரதி பயில்வில் இருந்துள்ளது (மேகலா: 2022). இவை தமிழ் மொழி பயிலப்படும் வெவ்வேறு களங்களிலும் தமிழ்வேதாந்தப் பயில்வு இருந்த மையை எடுத்துக் காட்டுகிறது.

செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள், 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறார் (நாஞ்சில் நாடான்: 2011). ஆனால், அவரது வாழ்க்கைக் காலம் தொடர்பாக மாறுபட்ட கணிப்புக்களுண்டு. பொதுவாக 16-ம் நூற்றாண்டுக்கும் 19-ம் நூற்றாண்டுக்கும் இடையில் இவ் ஆண்டுக்கணிப்புக்கள் மாறுபடுகின்றன. எனினும், ஆவுடை அவர்க்காய்வீடு • ஜூன் June 2023

வின் ஆன்மீக குருவான திருவிசைநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச தேசிக அய்யாவாளின் வாழ்க்கை பற்றிய தகவல்களுடாக ஆவுடை அவர்களது வாழ்க்கைக் காலத்தை 1655-1695 இடைப்பட்டதாக ரமேஷ் கருதுகிறார். மேலும்,

பழையவாதத்தின் பாசறையாக விளங்கிய பதினாறாம் நூற்றாண்டில், கேரள வேணாட்டு மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்த சிறு நகரமான செங்கோட்டையில் வாழ்ந்த ஓர் அந்தனர் குடும்பத்தில் பிறந்த பெண் ஆவுடை. அறிவார்ந்த சிறுமியான ஆவுடை குழந்தைப் பருவத்திலேயே திருமண மாகிக் கைம்பெண்ணானவர். ஆவுடை அவர்களின் தாயார் தாம் சார்ந்திருந்த சமூக வழக்கத்திற்கு மாறாக ஆவுடை அவர்களுக்கு அடிப்படைக் கல்வி புகட்டியும் கைம்மை நோன்பை ஏற்கவிடாமலும் வளர்த்தார். இருப்பினும் ஆவுடை பருவமடைந்த பின்பு சமூக நெருக்கடியின் காரணமாக தன்னுடைய தலை முடியை மழித்து கைம்மை நோன் பினை ஏற்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் கைம்பெண்கள் மீதான அடக்குமுறை மற்றும் சமூகக் கட்டுப்பாடுகள் காரணமாக ஆவுடை அவர்கள் உளவியல் ஸ்தியாகப் பல துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தது. (ரமேஷ்).

மேற்படி நிலவரங்களால் ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருந்த ஆவுடை திருவிசை நல்லூரிலிருந்து செங்கோட்டைக்கு வருகை தந்த ஸ்ரீதர வெங்கடேச தேசிக அய்யாவாள் என்கிற மகாள் பற்றி அறிந்து அவரைச் சந்திக்க விரும்புகிறார். கைம்பெண்ணுக்குரிய சமூகக் கட்டுப்பாட்டை மீறி அரிஹர நதிக்கரையில் அமைந்த மண்டபத்தில் ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாளை சந்தித்து, அவரை தன்னுடைய ஞானகுருவாக ஏற்றார். இதன் காரணமாக பெருஞ் சமூக நிந்தைக்கும் ஆளானார். ஆனால், இந்தச் சந்திப்பே ஆவுடை அவர்களின் வாழ்வை மாற்றியமைத்தது.(ரமேஷ்). பாசமகற்றிப் பதி தன்னில் சேர்த்து வைத்த பண்டிதனே! - குருநாதா! தேச மெங்கும் புகழ் ஸ்ரீ வெங்கடேசவர தேசிகரே! - குருநாதா! என ஆவுடை அக்காள் இதனை நினைவு கூற்றது தன் குருபாதம் பணிகிறார்.

ஆவுடை அக்காளால் பாடப் பெற்ற பல செய்யுள் தொகுதி களில் எஞ்சி இருப்பவை தொகுக்கப்பட்டுள்ளன. வேதாந்த குறவுஞ்சி நாடகம், வேதாந்த வித்யா சோபனம், வேதாந்த அம்மானை, வேதாந்தப் பள்ளு, வேதாந்த ஆண்டி, வேதாந்த வண்டு, வேதாந்த ஆச்சே போசே, ப்ரும்ம ஸ்வரூபம், ‘அன்னே பின்னே’ என்னும் வேதாந்த ப்ரத்தியோத்திர கும்பி, ப்ரும்ம மேகம், தக்வினாமூர்த்தி படனம், வேதாந்தப் பல்லி, பகவத்கீதா ஸாரசங்கிரஹம், வேதாந்தக் கப்பல் அவரது பிரதான தொகுதிகளாகும் (நித்யானந்த கிரி ஸ்வாமிகள்: 2002). மகாகவி பாரதியாரின் மனைவி செல்லம்மாவின் தங்கை வழி மகள் கோமதி ராஜாங்கம் அவர்கள்தான் ஆவுடையகாவின் பாடல்களில் பெரும் பகுதியைத் தொகுத்தவர் எனவும், இவர் மூலமே பாரதியார் ஆவுடை அக்காள் பாடல்களில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார் என்ற செய்தியும்

வெளிவந்தது என சந்திரசேகரன் கூறுகிறார். அவரது செய் யுள்கள் ஏற்றிருக்கும் பெயர்களே அக்காளின் வேதாந்த அடிப்படையை எமக்குப் புலனாக்கும்.

முக்கியமான விடயம் யாதெனில், தமிழ் வேதாந்த பிரதிகளில் பெண் பால்நிலைப்பட்ட அடிப்படையிலிருந்து பால் நிலை கடக்கும் அல்லது அத்துவிதமாகும் நிலவரத்தின் குரலாக ஒலிக்கும் முதற் குரல் ஆவடை அக்காஞ்சையது. இது ஏனைய யாவரிலிருந்தும் அவரை வேறுபடுத்தும், அதே சமயம் அவரை தனித்துவம் மிக்கவராக நிலை நிறுத்தும் ஓர்ம்சமாகக் காணப்படுகிறது. இந்த வகையில் பெண்ணாக சிறுபான்மைக்குள் சிறுபான்மையாக இருத்தலின் ஆண்மையை-பிராமணிய மையக் கருத்து நிலைக்கு எதிரான ஒரு கலக்குரலை அவருக்கு வழங்குகின்றது. அவ்வகையில் அவரது சமூகப் பிரதிநிதித்துவம் (social representation) என்பது பெண் மற்றும் வேதாந்தம் என்ற இரு தளங்களில் இருந்து புறப்படுவது. துறவுமானது, பெண் என்கிற ஆண்மையக் கருத்தாக்கம் - பண்பாட்டு ஒடுக்குமுறை எனும் புலங்களிலி ருந்தும் வெளியேறுதற்கான ஒப்பீட்டளவில் சற்று இலகுவான வாய்ப்பை அவருக்கு வழங்கியிருக்கிறது என வாதிட முடியும். இந்த இடத்தில் காரைக்காலம்மை, ஆண்டாள், ஆவடை அக்காள் யாவரையும் பெண் துறவு என்ற பின்னணியின் சமூகக் காரணங்களின் பின்னணியில் நிறுத்திப் பார்ப்பதன் மூலம் அதன் சமூக அடிப்படைகளைப் போல மேலும் புரிந்துகொள்ளலாம். இவ்விடத்தில் ஆண் துறவு, பெண் துறவு என்ற இரண்டு செயற்பாடுகளிற்குமிடையில் பாலடிப்படையிலான சமூகக் காரணிகள் இயங்கிவருவதை இது எமக்கு கோடிகாட்டுகின்றது.

கீழ்வரும் அக்காளின் பாடல்கள் ஒரே சமயத்தில் பிராமணியத்தை தாக்கவும், தானற்று, அத்துவிதமாதல் பற்றியும் பேசுகிறது.

வேதாந்த ஆச்சே போச்சே:

'சப்த கோடி மந்திரம் சாஸ்திரங்கள் உள்ளதும் போச்சே சத்துமயமான சாட்சியே நானென்ப தாச்சே'

'ஜாதி வர்ணாசிரமம் போச்சே வேத சாஸ்திரம் வெறும் பேச்சே'

'காம குரோதமும் போச்சே மோக இருஞும் போச்சே'

அத்வைத மெய்ஞ்ஞான ஆண்டி:

'கடத்தை இடித்தால் தாண்டி கடம் ஆகாசம் ஆகும் என்றாண்டி புத்தை இடித்தால் தாண்டி பரிபூரணம் ஆகும் என்றாண்டி'

மதவேறுபாடுகளை, இன மாறுபாடுகளை கேள்விக்குள்ளாக கும் அக்காள் 'தன்னுள் தெய்வம் தானாயிருப்பதை' வற்பு றுத்துவார். இச் செய்யுள்கள் அவற்றின் பண்பில் அதிகம் சித்தர் பாடல்களின் குணங்களைக் காவியிருப்பதையும் அவதானிக்க முடியும். 'வேதாந்த அம்மானை' மாயை பிரமத்தை மறைத்து விடுகிறது என்ற பொருளில் 'பானுவை மேகம் மறைக்கும் அதுபோல / பரமார்த்தம் தன்னை மறைத்தாயே அம்மானை' எனப் பாடுகிறார். அதன் தொடராய் யாவும் புனைவே - பொய்யே எனப்பாடுகிறார்.

குயில் கண்ணி:

மனமும் பொய்யடியோ, குயிலே மனக் கூடும் பொய்யடியோ இனமும் பொய்யடியோ, குயிலே தனமும் பொய்யடியோ!

பிரம்மம் ஏகம்:

முக்கைப் பிடித்து முழுமோசம் போனதும் போரும்போரும் நமக்குள் ஈசன் நடுவாயிருப்பதைப் பாரும்பாரும் உன்தெய்வம் என்தெய்வம் என்றுழைந்தும் போரும்போரும் தன்னுள் தெய்வம் தானாயிருப்பதை என்னிப் பாரும்பாரும்

தன்னுள் தானிருப்பதை நோக்கிய பயணத்தின் படிமுறைகளை எளிமையாக அறிவுறுத்துகிறார். அதே சமயம், பரப்பிரமம் பற்றி உரைக்கிறார். 'எங்கிருந்தெங்கே வந்தாண்டி அவன் எங்கும் நிறைந்தவன்தாண்டி / மாயையினால் மறைந்தாண்டி இவன் மனதுக்குள்ளே இருந்தாண்டி!'

ஏலேலோ:

'ஆசை என்னும் ஏலேலோ - அரும்புவிட்டு அயிலேலோ கோசம் என்னும் ஏலேலோ - கொழுந்துவிட்டு அயிலேலோ மோட்சம் என்னும் ஏலேலோ - மொட்டுகெட்டி அயிலேலோ போதம் என்னும் ஏலேலோ - பூப்புத்து அயிலேலோ புத்தி என்னும் ஏலேலோ - பிஞ்சகவிட்டு அயிலேலோ காமம் என்னும் ஏலேலோ - காம்காத்து அயிலேலோ கருணை என்னும் ஏலேலோ - காவலிட்டு அயிலேலோ பக்தி என்னும் ஏலேலோ - பழம்பழுத்து அயிலேலோ'

அவரது கீழ்வரும் கண்ணி, சுத்தம் - அசுத்தம் என்ற எண்ணத்தை, தீட்டு, விலக்கு என்ற செயற்பாட்டை எள்ளி நகையாடுகிறது. 'தேசமெல்லாம் எச்சில்', 'மந்திரங்கள் சொல்லும் வாயெல்லாம் எச்சில்', 'அண்ட பிண்ட லோகமெல்லாம் எச்சில்' எனப்பாடி தேசத்தை, சடங்கை, தத்துவத்தை எல்லாம் தீட்டென தூக்கி வீசுகிறது.' 'எச்சிலுள் வாயும் உடலும் ஏகமாயிருக்கையிலே / பாதம் எச்சிலென்று அலம்ப சுத்தமாச்சோ பராபராமே' என கேவாலத்துவ நிலை எடுத்து சாஸ்திரி சம்பிரதாயங்களை தூக்கியடிக்கிறது அவரது பாடல்கள்.

பராபரக் கண்ணி:

‘எச்சிலெச்சில் என்று புலம்புகிறாய் மானுடர்கள் எச்சில் இல்லாத இடமில்லை- பராபரமே சில்லெச்சில் மூர்த்தி கையில் ஈ எச்சில் தேனல்லவோ என்றைக்கும் உண்ணும் தாய் முலை எச்சிலன்றோ- பராபரமே மச்சமெச்சில் நீரில் வந்து மூழ்கும் மறையோர்கள் எச்சில் பச்சைக் கிளி கோதும் பழும் எச்சில் அன்றோ- பராபரமே தேநை எச்சில் தேங்காய் சிறு பூசை எச்சில் தேசமெல்லாமே எச்சிலென்றறிவேன் - பராபரமே நாதமெச்சில் பிந்து எச்சில் நால்மறையோர் வேதம் எச்சில் மந்திரங்கள் சொல்லும் வாய் எச்சிலன்றோ - பராபரமே அண்ட பின்ட லோகமெல்லாம் அடங்கலும் எச்சிலாச்சே வண்ட மத வாதிக்கு வாயுண்டோ - பராபரமே எச்சிலுன் வாயும் உடலும் ஏகமாயிருக்கையிலே பாதம் எச்சிலென்று அலம்ப சத்தமாச்சோ பராபரமே’

இதே வரிசையில் பெண்ணுடலை தீட்டாகக் காணும் ஆணா திக்க சடங்கியல் மனோபாவத்தை அவரது பாடல்கள் கடு மையாகத் தாக்குகின்றன. ‘தீட்டு திரண்டு உருண்டு சிலை போலே பெண்ணாகி வீட்டில் இருக்க / தீட்டு ஓடிப்போச்சோ பராபரமே ‘எனக் கேட்கும் அக்காளின் பாடலுள் காணப்படும் கோபம் பெண்ணின் பலநூறு வருடத்து சினத்தின் வடிவமும் கூட. ‘உக்கத்து பிள்ளையும் உன் கக்கத்து தீட்டன்றோ; ‘முந்தின தீட்டெடுத்து முத்தமிடும் தொட்டிலிலே’, ‘காமத்தீட்டு ரைந்து கைக்குழந்தையாயிருந்து;’ போன்ற வரிகள் தீட்டு என்ற கருத்தாக்கத்தை மேலும் விரித்துக் கேள்விக்குள்ளாக குகிற்.

‘தீட்டென்று மூன்றாள் வீட்டைவிட்டு விலக்கி நாலாம்நாள் உதயத்தில் நன்றாய் உடல் முழுகி ஆசாரமாச்சுதென்று ஜந்தாம் நாள் அகத்திலுள்ள பொருள் தொடுவோய் அகத்தீடுபோச்சோ?’

அவரது பெண்நிலைப்பட்ட பார்வை அக்காலகட்ட அவர்சார்ந்த பொது வெளியில், குறிப்பாகப் பெண்களிடம் - அதிலும் சுட்டிப்பாக இளம் விதவைகளிடம் செல்வாக்குச் செலுத்தியது என்பதை கோமதிநாயகம் குறிப்பிடுகின்றார். இந்த இடத்தில் புதுப்பானை ஈப்போலே போகமெனக்கில்லாமல்’ எனும் வார்த்தைகளை வெறுமனே தத்தவ சம்மந்தமாய் மட்டுமோ அல்லது சமூகப் பொதுமையாய் மட்டுமோ காணமுடியவில்லை. புதிலாக அவற்றோடு கலந்த அவரது தனிப்பட்ட காமம் சார்ந்து உள்ளடங்கிய ஒரு மனக்காயமும் அதில் ஊடுருவிக் காணப்படுகிறது. அவர் மிகவும் இளவுயதிலேயே, பூப்படைவதற்கு முன்பே விதவையானவர்.

அக்காலத்து இளம் விதவைகளுக்கு அக்காளின் பாடல் களே தாரகம். மத்தியான உணவுக்குப் பின் பத்து பெண்கள் கூடிக் கொண்டு, அக்காளின் பாட்டைச் சொல்லிக் கொண்டு, தங்களுக்கே ஆறுதல் அடைந்து கொள்வது வழக்கம் (நாஞ்சில்நாடான்: 2010)

அதேவேளை உடலை அதன் பால்நிலை வேறுபாடு கடந்து (‘தான் பிறர் என்ற தாழ்ச்சி உயர்ச்சியும் போச்சே, ஆண் என்றும் பெண்ணென்றும் அலைந்து திரிந்ததும் போச்சே’ என்றும் ‘கோத்திரங்கள் கப்பித குணங்கள் குடியும் போச்சே, குணாதீ தமான பரபிரும்மம் நானென்பதாச்சே’) மலப்பாண்டமாய் காணும் சித்தர்களது நிலையையும் இன்னொரு கட்டத்தில் அவரெடுக்கிறார். ‘நாற்ற மலத்தினால் சேர்த்த பாண்டமிது ஆத்மாவாகுமோ / புழுநெளியும் உஞ்சத் சடலத்தை தேர்த் தினாலாகுமோ / காற்றுத்துருத்தியை மாத்த கூற்றுவன் காத் திருக்கிறானிதோ’ என உடலின் ஒன்றுமின்மையை, மரணத் தின் முன்னால் அர்த்தமிழக்கும் யாவற்றையும் பாடுகிற்.

இலக்கிய உருவாக்கம் என்பதை அரசியல் உருவாக்கத் திலிருந்து பிரித்துப் பார்க்கப்பட இயலாது. அவ்வக்காலத்து இலக்கியங்கள் என்பன அவ்வக்காலத்து அரசு உருவாக்கத் தின் இலக்கிய வெளிப்பாடாகவே தோன்றுகின்றன எனக் கூறும் பேராசிரியர் சிவத்தம்பி. பேரரசுக் காலத்தில் பெருங் காப்பியங்களும், பேரரசுகள் சிதைவற்று எண்ணற்ற சிற்றரசுகளாகச் சீரழிந்தபோது குறுநில மன்னர்களையும் தெய்வங்களையும் பாடிய சிற்றிலக்கியங்களும் தோன்றின என அவர் வாதிடுவார் (சிவத்தம்பி: 1962,1983). அவ்வகையில் 14-ம் நாற்றாண்டிலிருந்து,18-ம் நாற்றாண்டு வரையிலான காலத்தை சிற்றிலக்கிய காலம் என்பர் (மார்க்கஸ்: 1983).

சிற்றிலக்கியங்கள் அளவுற்றியாகச் சிறியன. அதே நேரம், குறிப்பிட்ட எதாவது ஒரு துறையில் அமைந்தவை. காவியங்கள் போல எல்வாவற்றைம் உள்ளடக்கி அமையப்பெற்றவை அல்ல. அவை தூது, உலா, பிள்ளைத் தமிழ், கலம்பகம், கோவை, குறவஞ்சி என எண்ணிக்கையில் பல, அதேவேளை பலதரப்பட்ட வெளிப்பாட்டு முறைகளைப் பின்பற்றியவை யுங்கூட. ஆவுடை அக்காளது வாழ்க்கைக் காலமும் சிற்றிலக்கியங்கள் ஒரு பெரும்போக்காக உருவாகி நிலை பெற்ற தொடங்கிய காலமும் ஒன்றுதான். அவரும் பரந்துபட பல் வேறு சிற்றிலக்கிய வகைகளையும் அப்பியாசங்கு செய்தார்.

அவ்வகையில் கும்மி, கண்ணி, சிந்து, அம்மானை, சோபனம், மாலை, கீர்த்தனை, படனம், பள்ளு, பாட்டு. ஊஞ்சல், குறவஞ்சி, பத்து முதலான பல வடிவங்களை அவர் பயன்படுத்திக் கொண்டார். அவரது மொழி சாதாரணப் பேச்சு வழக்குக் கலந்ததாயும், எளிய எழுத்துத் தமிழுடையதாயும் ஒருங்கே காணப்பட்டது. அதனால் அது பொது கேட்போர் சமூகத்திற்கு (auditory society) சென்றடையக் கூடியதாயும் இருந்தது.

இக்காலகட்டத்தில் உருவான பல சிற்றிலக்கிய வடிவங்கள் அதிக பட்சம் ஆற்றுக்கைப் (performing) புலத்திலிருந்து இலக்கிய வடிவெடுத்தவையாக அல்லது ஆற்றுக்கைப் பண்படைய இலக்கியப் பிரதிகளாக இருந்தன. இந்த ஆற்றுக்கைக்

களம் சார்ந்த தன்மை என்பது மேற்படி பிரதிகளுக்கு அதிக சனார்சுகப் பண்பை ஏற்படுத்தின. அத்துடன் சிந்து, கண்ணி முதலான வடிவங்கள் ஏற்கனவே சமூகத்தின் நாளாந்த வாழ்வின் (mundane life) பகுதியாக புழங்கு பண்பாட்டில் (everyday culture) வேறுன்றி இருந்தன. இது அவரது பாடல்கள் பொது மக்களை நெருங்கிச் செல்லவும். அவர்களாறிந்த ஒரு மரபினடியானவை என்பதனால் ஆய புழக்கப் பெறுமா எத்தையும் தந்து அவர்களுக்கு அருகாய்ச் சென்றது.

வாய்மொழி தன்மை (Orality) மேலோங்கியநிலை, ஆற்றுகைப் பெறுமானமுடமை என்ற இந்தப் பண்புகளை மேலும் விஸ்தரிக்க அவரது சாஸ்திரிய சங்கத் நாட்டம் உதவியிருக்கிறது. இந்த வகையான வெளிப்பாட்டு வடிவத்தைத் தாங்கியதனால் அவரது செய்யுள்கள் அவர் நடமாடும் சமூக வெளியின் பொது வெளியை உருவாக்கும் முனைப்படியைவாக இருந்தன. இருந்த போதிலும் அது அதிக பட்சம் பெண்கள் மத்தியிலேயே பிரபலமாயிருந்ததை அவரது வரலாற்றாசிரியர்கள் தெளிவுபடுத்துகின்றனர். அவர் ஆண் முதன்மைச் சமூகத்தில் குரலற்றுப்போன பெண்களது கூட்டுக்குரலாயினர். அதிலும் சிறப்பாக பிராமணிய ஆண் முதன்மைச் சமூகத்தின் சடங்கியல் மைய ஆதிகக்தால் பலியிடப்பட்ட பிராமணப் பெண்களது அடக்கப்பட்டிருந்த எதிர்ப்புக்கு வடிகாலானார். அதற்கு அவர் தந்த குரல், அவரது பாடல்களை நினைவுகூரும் பெண்களை உருவாக்கியது.

ஆனால், அந்த எதிர்ப்பு அதன் வளர்நிலையில் ஒட்டு மொத்த பிராமணியத்தின் சடங்கியல் அதிகாரத்தையும் எதிர்க்கும் ஒன்றாகியது. வர்ண ஆச்சிரமத்தை, சாதியை, தீண்டாமை பற்றிய எண்ணக் கருத்தை என பிராமணியத்தின் மையப் பிராந்தியத்தினை அவர் கேள்விக்குள்ளாக்கினர். சுருக்கமாகச் சொன்னால் பிராமணிய ஆண்மையை (Brhamainical masculinity) அவர் சவாலுக்குள்ளாக்கினர். அதே சமயம் அவரால் முன்மொழியப்பட்ட வேதாந்த பெரும் பரப்புக்குள் பிராமணிய ஆண்மை தன்னை உருமறைக்கும் ஒரு தந்திர நிலைக்குள் தன்னை வரையறுத்துக் கொண்டது.

இது அவரது ஆண்மீகம், அத்துவதமென்ற தனது சுய விடுதலை என்பதற்கப்பால் இலக்கியவழிப்பட்ட ஒரு செயற்பாட்டுப் பாத்திரத்தை (activist character) அவருக்குத் தருகிறது. அதுவும் 16,17 நூற்றாண்டுகளில் அப்பாத்திரம் மிக வலிமையுடையது. அதிலும் ஒரு பெண்ணாக, வரலாற்றில் அவரிடம் மிக முக்கியத்துவமுடையது.

ஆவுடை அக்காள் ஆடி அமாவாசையன்று திருகுற்றாலம் அருவியில் நீராடச் சென்ற போது அங்கே மேலகரத்தில் வாழ்ந்த திரிகூட ராசப்பக்கவிராயர் குற்றாலத்தின் மலைவளம் சொல்லும் ‘திருக்குற்றாலக் குறவஞ்சி’ பாடல்களைப் பாடிக் கொண்டு நீராடியிருக்கிறார். அதைக் கேட்டபடி ஆவுடை அக்காள் குற்றாலம் மலை வழியாக மேலேறி சென்று பொதிகை மலை சென்று காணாமல் மறைந்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

அவருடைய செய்யுள்கள் அவ்வகையிற் பல பரிமாணப்

பிரதியாகின்றன. அவை அவற்றின் மொழி வழி வேதாந்தத் தின் சமஸ்கிருத மொழி வழி அதிகாரபூர்வ நிலைப்பாட்டிற்கு வெளியால், தமிழ் வழி வேதாந்த மரபைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன. அதன் மூலமாக அத்துவசிந்தனையின் தமிழ் மொழிக் களத்தை அவரது எழுத்துக்கள் செழுமைப்படுத்துகின்றன.

அதே வேளை பிராமணிய ஆண் மேலாதிக்கத்தை மறுதலிப் பதன் மூலமாக விமர்சன நிலைப்பட்ட நோக்கு நிலையில் வேதாந்தத்தினை நிலைநாட்டும் சிந்தனைப் பள்ளியை அரண் செய்கிறார். அதனாடாக பெண்ணைக்குமுறைக்கு எதிரான குரலாகவும் தன் செய்யுள்களை மாற்றுகிறார்.

அவரெடுத்துக்கொண்ட இலக்கிய வடிவங்கள் மொழி வடி வம் என்பவற்றின் ஊடாக அவர் ஏற்படுத்தும் வாய்மொழி, ஆற்றுகைப் பண்புடைமை காரணமாக அவரது இலக்கிய பிரதிகள் பரந்துபட்ட கலை - இலக்கிய களத்திற்குத் திறக்கப்படுகின்றன. இவை யாவும் அவர் பாடல்களை மேலாதிக்கத் திற்கு எதிரான ஆண்மீக நிலைப்பட்ட கோட்பாட்டு அடிப்படையை அரசியற் பிரதிகளாக்கியுள்ளன.

துணைநாற் பட்டியல்:

- அ. ஸ்ரீவித்யா (2017). பல்துறை ஆய்வுக் களஞ்சியம் (மகளிர் தினக் கருத்தரங்கம்): செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். பக். 380-382.
- கார்த்திகேச சிவதம்பி (1995) யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு - ஓர் இலக்கிய வரலாற்றுக் கண்ணோட்டம், சுதந்திர இலக்கிய விழா அமைப்புக் குழு. கொழும்பு
- செ.ச.நா சந்திரசேகரன், வேதாந்த மடங்கள் செய்த தமிழ்ப்பணி, இன்து - இணைய இதழ் 27-03-2022 (<https://www.inidhu.com>)
- செ.ச.நா சந்திரசேகரன், ஆவுடையக்காள் - அரிய தமிழ்க் கவி, - இணைய இதழ் 20-03-2022 (<https://www.inidhu.com>)
- நாச்சியப்ப ஞான தேசிக சுவாமிகள் (2009) கோவிலூர் மரபு வேதாந்த நால்கள்,கோவிலூர் ஆதீனம், காரைக்குடி
- நாஞ்சில் நாடன் (2010). கட்டுரை: செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் (பக்தி, யோக, ஞான, வேதாந்த ஸமரஸ்) பாடல் திரட்டு - நூல் அறிமுகம், சொல்வனம் (23-08-2010) - இதழ் 32.
- நித்யானந்த கிரி ஸ்வாமிகள் (பதிப்பாசிரியர்) (2002). செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் (பக்தி, யோக, ஞான, வேதாந்த ஸமரஸ்) பாடல் திரட்டு. ஸ்ரீ ஞானானந்த நிகேதன், விழுப்புரம்.
- ரமேஷ் தங்கமணி, (ஆண்டு குறிப்பிடப்படவில்லை) தென் பொதிகையின் பெண் ஞானியர்கள்: செங்கோட்டை ஆவுடை அக்காளும் தென்காசி ரகுல் பீவியும் - ஓர் உப்பீடு, வல்லமை,
- மேகலா சிவகுமாரன், (2022) இலங்கையின் வேதாந்தப் பாரம்பரியத்தில் சுருத்தால் முறையின் வகிபாகம். கிழக்குப் பல்கலைக்கழகம், மட்டக்களப்பு
- லஷ்மணன், (1960) இந்திய தத்துவஞானம், பழனியப்பா பிறதர்ஸ், சென்னை
- வேங்கடராமன் (1978) அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு. கட்டுரைத்தொகுதி. மீனாட்சி புத்தக நிலையம் மதுரை



packiyanathan.ahilan@thaiiveedu.com



ஸ்டாலின் மீதான அவதாரங்கள் - 1 பொய்கள் மீது கட்டமைக்கப்பட்ட பொய்கள்

- தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

தொடக்கக் குறிப்புகள்:

கடந்த மே மாதம் 9-ம் திகதி நாசிச் ஜேர்மனியை சோவியத் யூனியன் தோற்கடித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வின் 78-வது ஆண்டு நிறைவு 'வெற்றி நாளாக' கொண்டாடப் பட்டது. இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான திருப்பு முடை ஹிட்லர் தலைமையிலான நாசிசப்படை தோற்கடிக் கப்பட்ட நிகழ்வாகும். ஒருவேளை ஜேர்மனி வெற்றிபெற்று ஹிட்லர் விரும்பியபடி உலகத்தின் பேரரசராக ஆகியிருந்தால் இன்று உலகம் வேறுமாதிரியாக இருந்திருக்கும். அந்தப் பேராபாயத்தில் உலகைக் காத்தவர்கள் சோவியத் மக்கள். 27 மில்லியன் சோவியத் மக்களின் மரணங்களின் மீதே இந்த வெற்றி சாத்தியமானது. நெடிய, கொடிய ஒரு போரில் சோவியத்துக்குத் தலைமையேற்று இவ்வெற்றியைப் பெற்றுத் தந்தவர் ஜோசப் ஸ்டாலின். இருபதாம் நூற்றாண்டின் மகத்தான் ஆளுமை அவர். ஆனால் இன்று அவர் பற்றிய சித்திரம் என்ன? ஏன் இந்த மனிதன் பற்றிய இருண்ட சித்திரம் நமக்குத் தரப்படுகிறது. இந்த மனிதன் எம்மை விட்டு மறைந்து எழுபது ஆண்டுகள் கடந்த பின்னரும் ஏன் சில ரூக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார். வரலாற்றின் வெளிச்சக்தில் தரவுகளின் சான்றோடு நோக்காமல் சில குறிப்புகள், ஊகங்கள், கதைகளின் வழி வரலாறு ஏன் எழுதப்பட்டுள்ளது. இது உலக வரலாறுங்கும் நடந்துள்ளது. இதில் கழுவேற்றப்பட்ட முதல் மனிதன் ஸ்டாலின் அல்ல, நிச்சயமாக இறுதி மனிதனும் அல்ல. மேற்குலகிற்கு சிம்மசொப்பனமாக இருந்த எல்லோரும் கொடுங்கோலர்களாகவும் வில்லர்களாகவும் காட்டப்படுகிறார்கள்.

ஸ்டாலின் பற்றிப் பேசும்போது, சோவியத் யூனியனின் குலாக் தொழிலாளர் முகாங்களில் சந்தேகத்திற்கிடமான மரணம் மற்றும் கொலைகள் பற்றிய பயங்கரமான கதைகளைக் கேட்பதை யார் தவிர்க்க முடியும்? ஸ்டாலினின் காலத்தில் சோவியத் யூனியனில் பட்டினியால் இறந்த மில்லியன் கணக்கான மக்கள், தூக்கிலிடப்பட்ட மில்லியன் கணக்கான எதிர்க்கட்சியினர் பற்றிய கதைகளை யார் தவிர்க்க முடியும்? முதலாளித்துவ உலகில் இந்தக் கதைகள் புத்தகங்கள், செய்தித்தாள்கள், வாணையில் மற்றும் தொலைக்காட்சிகள் மற்றும் திரைப்படங்களில் மீண்டும் மீண்டும் வருகின்றன. ஆனால் உண்மையில் இந்தக் கதைகள் மற்றும் இந்த புள்ளிவிவரங்கள்


கள் எங்கிருந்து வருகின்றன? இதற்கெல்லாம் பின்னால் இருப்பது யார்? இந்தக் கதைகளில் என்ன உண்மை இருக்கிறது? சோவியத் யூனியனின் காப்பகங்களில் கிடைக்கின்ற தகவல்கள் என்ன?

இவை மிகவும் முக்கியமான கேள்விகள். சோவியத் யூனியனின் வரலாற்றை அறிவதற்கு, ஸ்டாலினை அறிவதற்கு, வரலாற்றுவரைவியல் குறித்த புரிதலுக்கு எனப் பல்பரிமானம் நோக்கில் இக்கேள்விகள் தவிர்க்கவியலாதன. எல்லாவற்றுக்கும் மேலாக, தரவுகள், ஆவணங்கள், தகவல்களின் அடிப்படையில் அமைத்த வரலாற்றுக்கும் எமக்குச் சொல்லப்பட்டுள்ள வரலாற்றுக்கும் இடையிலான வேறுபாடுகள் எழுப்புகிற கேள்விகள் விரிவான விளக்கத்தைக் கோருகின்றன.

இறுதிக் கேள்வியில் இருந்து தொடங்கலாம். சோவியத் யூனியனின் காப்பகங்களில் கிடைக்கின்ற தகவல்கள் சொல்கிற செய்தி என்ன. இக்காப்பகங்கள் மிகவும் இரகசியமானதாகவும் யாருக்கும் எட்டாததாகவும் இருந்தன. 1989-ல் கொர்பச்சொவ் வரலாற்று ஆராய்ச்சிக்கு இவ்வாவணக் காப்பகங்களைத் திறந்தார். ஸ்டாலினின் சோவியத் யூனியனில் மில்லியன் கணக்கான மக்கள் இறந்ததாகக் கூறப்படும் அனைத்துக் கதைகளும் காப்பகங்கள் திறக்கப்பட்ட நாளில் உறுதிப்படுத்தப்படும் என்று பொய்யுரைத்த ஆசிரியர்கள் எப்போதும் கூறினர். குறித்த ஆசிரியர்களின் கருத்துக்கள் கேள்விக்குட்படுத்தப்பட்ட போதெல்லாம் (1950-களின் பிற்பகுதி முதல்) இதற்கான ஆவணச்சான்றுகள் உள்ளன. ஆவணக்காப்பகங்கள் என்று திறக்கப்படுகின்றதோ அப்போது தமது உண்மை நிச்சயமானது என்று புலப்படும் என்று சத்தியம் செய்தார்கள். அதுதான் நடந்ததா? அவை உண்மையில் உறுதிப்படுத்தப்பட்டதா?

இவ்வாவணக்காப்பகங்கள் திறக்கப்பட்டு 34 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்றுவரை ஸ்டாலின் காலம் குறித்த கட்டுக்கதைகளுக்கான ஆதாரத்தை அவர்களால் தர முடியாதுள்ளது. ஆனால் இந்தக் காப்பகங்களில் பல ஆண்டுள்ளச் செலவழித்தவர்களின் ஆய்வுகள் சில முக்கிய உண்மைகளைச் சொல்கின்றன. சோவியத் ஓன்றியத்தின் காப்பகங்களில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் அறிக்கைகள் ஸ்டா

வினின் சோவியத் யூனியனில் இறந்தவர்களின் எண்ணிக்கை, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, கைதிகளின் உண்மையான எண்ணிக்கை, அவர்கள் சிறையில் கழித்த ஆண்டுகள் மற்றும் அக்காலப்பகுதியில் நடந்தது என்ன என்பது பற்றிய உண்மை பற்றிய தகவல்களை உறுதியான தரவுகளின் வடிவத்தில் தருகின்றன. இந்த ஆய்வுகளும் தரவுகளும் சொல்கின்ற உண்மை இதுவரை சொல்



லப்பட்டவற்றிலிருந்து மற்றிலும் வேறுபட்டது.

இங்கு இரண்டு விடயங்களை ஆழமாக நோக்க வேண்டும். முதலாவது ஆவணக்காப்பகங்களில் இருந்து திரட்டப்பட்ட தரவுகள் என்ன சொல்கின்றன. இரண்டாவது, ஸ்டாலினின் சோவியத் யூனியனில் பட்டினி, தொழிலாளர் முகாம்களில் லட்சக்கணக்கான மரணங்கள் போன்ற கதைகள் எங்கிருந்து உருவானவை. இவற்றின் பின்னணியில் இருப்பவர்கள் யார். இவ்விரண்டையும் இக்கட்டுரைத் தொடர் விரிவாக நோக்க முனைகிறது.

கட்டுக்கதைகளின் மூலவேரைத் தேடி:

முதலில் இக்கதைகள் எவ்வாறு தோற்றம் பெற்றன, எந்த அடிப்படைகளில் இக்கதைகள் தங்கள் கதையாடலை மையப்படுத்தின என்பதை நோக்க வேண்டும். இதற்கு முதலாம் உலகப் போருக்குப் பிந்தைய காலப்பகுதிக்குச் செல்ல வேண்டும். முதலாம் உலகப் போரில் ஜேர்மனிக்கு ஏற்பட்ட தொல்வியும் அதன் விளைவால் ஏற்படுத்தப்பட்ட வார்செய்ஸ் உடன்படிக்கையும் ஜேர்மனியில் பாரிய மாற்றங்

களுக்கு வழி கோலியது. தாம் வஞ்சிக்கப்பட்டுவிட்டோம் என்று ஜேர்மனியர்கள் நினைத்தார்கள். இதன் விளைவே ஹிட்லரின் வருகை. 1933-ல் ஜேர்மனியில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன, அவை வரவிருக்கும் பல தசாப்தங்களுக்கு உலக வரலாற்றில் தங்கள் முத்திரையை பதிக்கப் போகின்றது என்பதை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. 1933 ஜூ வரி 30 அன்று ஹிட்லர் பிரதம மந்திரியாக பதவியேற்றார். வன்முறையை நியாயப்படுத்தும் சட்டத்தை அலட்சியப்படுத்தும் புதிய வடிவிலான அரசாங்கம் ஜேர்மனியில் வடிவம் பெற்ற தொடங்கியது. நாஜிக்கள் அதிகாரத்தின் மீதான தங்கள் பிடியை பலப்படுத்துவதற்காக மார்ச் 5-ம் திகதி புதிய தேர்தல்களை அறிவித்தனர். வெற்றிக்காக தங்கள் பிடியில் உள்ள அனைத்து பிரச்சாரங்களையும் பயன்படுத்தினர். தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு, பிப்ரவரி 27 அன்று, நாஜிக்கள் பாரானூமன்றத்திற்கு தீவைத்துவிட்டு பழியைக் கம்யூனிஸ்டுகள் மீது போட்டார்கள். தொடர்ந்து நடந்த தேர்தல்களில், நாஜிக்கள் 17.3 மில்லியன் வாக்குகள் மற்றும் 288 பிரதிநிதிகள், சமார் 48% வாக்குகளைப் பெற்றனர். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டவுடன், நாஜிக்கள் சமூக ஜனநாயகவாதிகளையும் தொழிற்சங்கத்தையும் துன்புறுத்தத் தொடங்கினர். வதை முகாம்கள் அனைத்து இடதுசாரிகளால் நிரப்பத் தொடங்கின. இதற்கிடையில், வலதுசாரிகளின் உதவியுடன் பாரானூமன்றத்தில் ஹிட்லரின் அதிகாரம் தொடர்ந்து வளர்ந்தது. மார்ச் 24 அன்று, ஹிட்லர் பாரானூமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்றினார், அது பாரானூமன்றத்தைக் கலந்தாலோசிக்காமல் 4 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்யும் முழுமையான அதிகாரத்தை அவருக்கு வழங்கி யது. அப்போதிருந்து யூதர்களின் மீதான வெளிப்படையான துன்புறுத்தல் தொடங்கியது. அவர்கள் கம்யூனிஸ்டுகளும் இடது சமூக ஜனநாயகவாதிகளும் ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த வதை முகாம்களுக்குள் நுழையத் தொடங்கினர். ஜேர்மனியின் ஆயுதம் மற்றும் இராணுவமயமாக்கலுக்கு கட்டுப்பாடுகளை விதித்த 1918-ல் சர்வதேச உடன்படிக்கைகளை கைவிட்டு, முழுமையான அதிகாரத்திற்கான தனது முயற்சியில் ஹிட்லர் முன்னேறினார். ஜேர்மனியின் மறுஆயுதப்பயிற்சி பெரும் வேகத்தில் நடந்தது. ஆனால் இவை தொடர்பாக மேற்குலகில் மயான அமைதி நிலவியது. அக்காலப்பகுதியில் சோவியத் அபாயம் பற்றிய கட்டுக்கதைகளே முக்கிய பேசுபொருளாகின. அதில் ஸ்டாலின் மீதான அவதாருகளுக்கு பிரதான இடம் இருந்தது. மேற்குலக ஊடகங்கள் சோவியத் யூனியனில் இறப்பவர்கள் பற்றிய கட்டுக்கதைகள் ஒன்றினைக்கத் தொடங்கியபோது உலக ஆதிக்கத்திற்கான போருக்கு ஹிட்லர் தயாராகிக் கொண்டிருந்தார். அவரின் முதலாவது இலக்கு சோவியத் யூனியனாக இருக்கும் என்ற பொதுவான எதிர்பார்ப்ப இருந்தது. அதற்கு ஆதரவு தரும் வகையில் சோவியத் யூனியன் பற்றியும் ஸ்டாலின் பற்றியுமான கதைகள் பரப்பப்பட்டன. 1930-களின் நடுப்பகுதி யில் சர்வதேச அரசியல் அரங்கில் இதுதான் நிலைமை.

ஹிட்லர் ஜேர்மன் பேரரசைக் கனவு கண்டார். அது தூய ஆரியர்களின் தேசமாக இருக்க வேண்டும் என்று விரும்பி னார். தனது கனவை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பை தனது தலைமைப் பிரச்சாரகர் கோயபல்ஸிடம் கையளித்தார். நாஜிக் கனவை ஜேர்மன் மக்களிடம் புகுத்து வதற்குப் பொறுப்பைத் திறம்பட கோயபல்ஸ் செய்தார். இந்தக் கனவு மூன்று அம்சங்களைக் கொண்டிருந்தது. முதலாவது பரந்து விரிந்த ஜேர்மனியர்கள் வாழும் நிலப்பரப்பு,

இரண்டாவது ஆறிய இனத்தூய்மை. முன்றாவது ஏனைய கைப்பற்றப்பட்ட பகுதிகள் பேரரசுக்கு அடிபணிந்து பணி செய்ய வேண்டும்.

உக்ரேனுக்கான ஜேர்மனிய அவா:

இந்தப் பரந்த நிலப்பரப்பிற்குள் ஜேர்மனிக்குப் பக்கத்தில் உள்ள நிலப்பரப்புக்கை இணைப்பது அத்தியாவசியமாகப் பட்டது. குறிப்பான ஜேர்மனியின் கிழக்கே உள்ள உக்ரேன் முழுமையாக இணைக்கப்பட வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. ஏனெனில் குறித்த நிலப்பரப்பு கிழக்கு ஜேர்மனியின் நிலப்பரப்பை விடப் பெரியது. ஆனால் அது இன்னமும் ஜேர்மனியுடன் இணைக்கப்படாமல் இருந்தது. 1925-ல் ஹிட்லர் தனது ‘மெயின் காம்ப்’ நூலில் ஜேர்மனிய வாழ்க்கைக்கு உக்ரேன் இன்றியமையாத பகுதி என்று கூட்டிக் காட்டினார். அவரது கூற்றின்படி, உக்ரேன் மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் பிற பகுதிகள் ஜேர்மன் தேசத்தைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும், அப்போதுதான் அவை ‘சரியான்’ முறையில் பயன்படுத்தப்படலாம். நாஜி பிரச்சாரத்தின்படி, ஜேர்மன் இனத்திற்கு இடம் கொடுப்பதற்காக நாஜி வாள் இந்த பிரதேசத்தை விடுவிக்கும். ஜேர்மன் தொழில்நுட்பம் மற்றும் ஜேர்மன் நிறுவனங்களின் உதவியுடன் உக்ரேன் ஜேர்மனிக்கு தானியங்களை உற்பத்தி செய்யும் பகுதியாக மாற்றப்படும். ஆனால் முதலில் ஜேர்மனியர்கள் உக்ரேனின் மக்கள் தொகையில் உள்ள ‘தாழ்ந்த மனிதர்களை’ அகற்ற வேண்டும். அவர்கள் நாஜி பிரச்சாரத்தின்படி, ஜேர்மன் வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் வயல்களில் ஜேர்மன் பொருளாதாரத்திற்குத் தேவையான இடங்களில் அடிமை தொழிலாளர்களாக வேலை செய்ய வைக்கப்படுவார்கள். உக்ரேன் பற்றிய நாஜித் திட்டம் இதுவாக இருந்தது.

உக்ரேனையும் சோவியத் யூனியனின் பிற பகுதிகளை கைப்பற்றுவதானது சோவியத் யூனியனுக்கு எதிரான போரைத் தவிர்க்கவியலாததாக்கும். ஆனால் பரந்த தயாரிப்பு இன்றி இது சாத்தியமில்லை. முன்கூட்டிய ஆதரவுத் தளங்களை உருவாக்க வேண்டும். இந்த நோக்கத்திற்காக, கோயபல்ஸ் தலைமையிலான நாஜி பிரச்சார அமைச்சகம், உக்ரேனில் போல்ஷிவிக்குகள் செய்ததாகக் கூறப்படும் இனப்படுகொலையைச் சுற்றி ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியது, ஒரு பயங்கரமான பேரழிவுப் பஞ்சம், விவசாயிகளை சோசலிசக் கொள்கையை ஏற்கும்படி கட்டாயப்படுத்துவதற்காக ஸ்டாலினால் வேண்டுமென்றே தூண்டிவிடப்பட்டதாகக் கதை கட்டப்பட்டது. ஜேர்மன் படைகளால் உக்ரேனின் ‘விடுதலை’யை சாத்தியமாக்குவதற்கான உலகப் பொதுக் கருத்தைத் தயாரிப்பதே நாஜி பிரச்சாரத்தின் நோக்கம். இதற்காகப் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சில ஜேர்மன் பிரச்சார நூல்கள் ஆங்கில பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன. இருந்தபோதும் உக்ரேனில் நடந்தாகக் கூறப்படும் ‘இனப்படுகொலை’ பற்றிய நாஜி பிரச்சாரம் உலக அளவில் வெற்றியளிக்கவில்லை. சோவியத் யூனியன் பற்றி அவதூறான வதந்திகளைப் பரப்புவதில் ஹிட்லருக்கும் கோயபல்ஸ்கும் உதவி தேவை என்பது தெளிவாகத் தெரிந்தது. அந்த உதவி அமெரிக்காவில் கிடைத்தது.

சோவியத் யூனியனுக்கு எதிரான உளவியல் போரில் நாஜிகளுக்கு உதவ முயற்ற செல்வந்தரின் பெயர் வில்லியம் ராண்டால்ஃப் ஹியர்ஸ்ட். இவர் மஞ்சள் பத்திரிகையின் தந்தை என அறியப்பட்டவர். பரபரப்பான செய்திகளை

வெளியிடும் பிரபலமான அமெரிக்க செய்தித்தாள் உரிமையாளர் ஹியர்ஸ்ட். இவர் 1885-ல் தந்தை ஜார்ஜ் ஹியர்ஸ்ட் ஒரு சரங்கத் தொழில்திபர், சென்ட்டர் மற்றும் செய்தித்தாள் உரிமையாளர். அவரது சான் பிரான்சிஸ்கோ டெய்லி எக்ஸாமினர் பத்திரிகையின் பொறுப்பாளராக வில்லியம் ஹியர்ஸ்ட் பணியைத் தொடங்கினார். இது ஹியர்ஸ்ட் செய்தித்தாள் பேரரசின் தொடக்கமாகவும் இருந்தது, இது வட அமெரிக்கர்களின் வாழ்க்கையையும் சிந்தனையையும் வலுவாக பாதித்தது. அவரது தந்தை இறந்த பிறகு, வில்லியம் ஹியர்ஸ்ட் அவர் மரபுரிமையாக பெற்ற அனைத்து சரங்கத் தொழில் பங்குகளையும் விற்று, பத்திரிகை உலகில் முதலீடு செய்யத் தொடங்கினார். அவரது முதல் கொள்முதல் நியுயார்க் மார்னிங் ஜர்ஸல் ஆகும், இது ஒரு பாரம்பரிய செய்தித்தாள், இதை ஹியர்ஸ்ட் முற்றிலும் ஒரு பரபரப்பான மஞ்சள் பத்திரிகையாக மாற்றினார். அவர் தனது கதைகளை எந்த விலை கொடுத்தும் வாங்கினார். எந்த அட்டுழியங்களும் குற்றங்களும் இல்லாத இடத்தில், அவரது பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் விஷயங்களை ‘ஏற்பாடு’ செய்ய வேண்டியிருந்தது. இதுவே உண்மையில் ‘மஞ்சள் பத்திரிகையின்’ குணாதிசயமாகும்: இவற்றில் பொய்களும் ‘ஏற்பாடு செய்யப்பட்ட’ அட்டுழியங்களும் உண்மையாக வழங்கப்படுகின்றன.

ஹியர்ஸ்டின் இந்தப் பொய்கள் அவரை ஒரு மிகப்பெரிய செல்வந்தராகவும் மிக முக்கியமான நபராகவும் மாற்றியது. செய்தித்தாள் உலகில் தவிர்க்கவியலாதவராகவும் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராகவும் ஹியர்ஸ்ட் இருந்தார். 1930-களின் இறுதியில் அவரது சொத்து மதிப்பு 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள். ஹியர்ஸ்ட் தினசரி மற்றும் வாராந்திர செய்திதாள் நிறுவனங்களை வாங்கினார். அமெரிக்கா முழுவதும் 1940-களில், 25 தினசரி செய்தித்தாள்கள், 24 வாராந்திர செய்தித்தாள்கள், 12 வாணொலி நிலையங்கள், 2 உலக செய்தி சேவைகள், திரைப்படங்களுக்கான செய்திகளை வழங்கும் ஒரு வணிக நிறுவனம், காஸ்மோபாலிட்டன் திரைப்பட நிறுவனம் உட்பட்ட பலவற்றை அவர் வைத்திருந்தார். அவரின் செய்தித்தாள்கள் ஒரு நாளைக்கு 13 மில்லியன் பிரதிகள் விற்றன. 40 மில்லியன் வாசகர்களைக் கொண்டிருந்தன. அமெரிக்காவின் வயது வந்தோறில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் ஓவ்வொரு நாளும் ஹியர்ஸ்ட் செய்தித்தாள்களைப் படித்துக்கொண்டிருந்தனர். மேலும், உலகெங்கிலும் உள்ள பல மில்லியன் மக்கள் ஹியர்ஸ்ட் பத்திரிகையிலிருந்து அவரது செய்தி சேவைகள், திரைப்படங்கள் மற்றும் உலகெங்கிலும் பெரிய அளவில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்ட செய்தித்தாள்களின் தொடர் மூலம் தகவல்களைப் பெற்றனர். சோவியத் யூனியனின் தரப்பில் இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா நுழைவதற்கு எதிர்ப்பு, கம்யூனிச வெறுப்பு உட்பட்ட பல விடயங்களில் ஹியர்ஸ்டின் ஊடகப் பேரரசு அமெரிக்க அரசியலிலும், உண்மையில் உலக அரசியலிலும் பல ஆண்டுகளாக எவ்வாறு செல்வாக்கு செலுத்த முடிந்தது என்பதை மேலே மேற்கோள் காட்டப்பட்ட புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

வில்லியம் ஹியர்ஸ்ட்டின் பார்வை தீவிர பழையவாத தேசிய வாதமாகவும் அதேநேரம் கம்யூனிச எதிர்ப்பாகவும் இருந்தது. அவரது அரசியல் தீவிர வலதுசாரிகளின் அரசியலாக இருந்தது. 1934-ம் ஆண்டில் அவர் ஜேர்மனிக்குச் சென்றார்,

அங்கு அவர் ஒரு விருந்தினராகவும் நண்பராகவும் ஹிட்லரால் வரவேற்கப்பட்டார். இந்த பயணத்திற்குப் பிறகு, ஹியர்ஸ்ட்டின் செய்தித்தாள்கள் இன்னும் பிறபோக்குத்தன மாக மாறியது, எப்போதும் சோசலிசத்திற்கு எதிராகவும், சோவியத் யூனியனுக்கு எதிராகவும், குறிப்பாக ஸ்டாலினுக்கு எதிராகவும் கட்டுரைகள் பிரசரமாகின. ஹியர்ஸ்ட் தனது செய்தித்தாள்களை வெளிப்படையான நாஜி பிரச்சார நோக் கங்களுக்காக பயன்படுத்த முயன்றார். ஹிட்லரின் வலது கை மனிதரான கோரிங்கின் தொடர் கட்டுரைகளை வெளியிட்டார். இருப்பினும், பல வாசகர்களின் எதிர்ப்புக்கள் அத்தகைய கட்டுரைகளும் செய்திகளும் வெளியிடப்படுவதை நிறுத்தவும், அவற்றை புழக்கத்தில் இருந்து விலக்கவும் அவரைக் கட்டாயப்படுத்தியது.

ஹிட்லரின் வருகைக்குப் பிறகு, ஹியர்ஸ்டின் பரபரப்பான செய்தித்தாள்கள் சோவியத் யூனியனில் நடந்த பயங்கரமான நிகழ்வுகளைப் பற்றிய ‘கண்டுபிடிப்புகளால்’ நிரப்பப்பட்டன. அங்கு நடந்த கொலைகள், இனப்படுகொலை, அடிமைத்தனம், ஆட்சியாளர்களின் ஆடும்பரம், மக்களின் பட்டினி, என இவை அனைத்தும் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் பெரிய செய்திகளாக இருந்தன. இவரது செய்தித்தாள்களில் பயன்படுத்தப்படும் செய்திகள் அனைத்தும் நாஜி ஜெர்மனியின் அரசியல் காவல்துறையான கெஸ்டபோவால் ஹியர்ஸ்டுக்கு வழங்கப்பட்டன. செய்தித்தாள்களின் முதல் பக்கங்களில் அடிக்கடி சோவியத் யூனியனின் கேலிச்சித்திரங்கள் மற்றும் பொய்யான படங்கள் வெளிவந்தன, ஸ்டாலின் கையில் ஒரு கத்தியை வைத்திருக்கும் கொலைகாரராக சித்தரிக்கப்பட்டார். இந்தக் கட்டுரைகள் ஒவ்வொரு நாளும் அமெரிக்காவில் 40 மில்லியன் மக்களாலும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களாலும் வாசிக்கப்பட்டன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

உக்ரேன் பஞ்சம் என்ற கட்டுக்கதை:

சோவியத் யூனியனுக்கு எதிரான ஹியர்ஸ்ட் பத்திரிகையின் முதல் பிரச்சாரம் உக்ரேன் பஞ்சத்தின் விளைவாக மில்லியன் கணக்கானவர்கள் இறந்தார்கள் என்பதே. இந்த பிரச்சாரம் 18 பெப்பிரவரி 1935 அன்று கீழ்வரும் முதல் பக்கதலைப்படுதன் தொடங்கியது ‘சோவியத் யூனியனில் 6 மில்லியன் மக்கள் பட்டினியால் இறக்கின்றனர்’.

நாஜி ஜெர்மனியால் வழங்கப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி, நாஜி அனுதாபியான வில்லியம் ஹியர்ஸ்ட், போல் விலிக்குகளால் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டதாகக் கருதப்படும் ஒரு இனப்படுகொலையைப் பற்றிய புனையப்பட்ட கதைகளை வெளியிடத் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக உக்ரேனில் பல மில்லியன் மக்கள் பட்டினியால் இறந்தனர் என்ற கதையும் சேர்த்துப் பரப்பப்பட்டது. ஆனால் உண்மையில் நடந்த விடயம் மிகவும் வேறானது.

1930-களின் தொடக்கத்தில் சோவியத் யூனியனில் நடந்தது ஒரு பெரிய வர்க்கப் போராட்டமாகும். அதில் ஏழை நிலமற்ற விவசாயிகள் பணக்கார நில உரிமையாளர்களான குலாக்குகளுக்கு எதிராக எழுச்சி பெற்றனர். கொல்கோஸ்களை (கூட்டுப்பண்ணைகளை) உருவாக்கும் போராட்டத்தைத் தொடங்கினர். இந்த மாபெரும் வர்க்கப் போராட்டம், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சுமார் 120 மில்லியன் விவசாயிகளுடன் தொடர்புடையது. இது நிச்சயமாக

விவசாய உற்பத்தியில் உறுதியற்ற தன்மையையும் சில பிராந்தியங்களில் உணவுப் பற்றாக்குறையையும் ஏற்படுத்தி யது. உணவுப் பற்றாக்குறை மக்களை பலவீனப்படுத்தியது, இது தொற்றுநோய்களுக்கு பலியாகும் என்னிக்கையை அதிகரிக்க வழிவகுத்தது. இந்த நோய்கள் அந்த நேரத்தில் வருந்தத்தக்க வகையில் உலகம் முழுவதுக்கும் பொதுவானவை. 1918 மற்றும் 1920-க்கு இடையில் ஸ்பானிஷ் காய்ச்சலின் தொற்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் 20 மில்லியன் மக்களைக் கொன்றது, ஆனால் இந்த நாடுகளின் அரசாங்கங்கள் தங்கள் சொந்த குடிமக்களைக் கொன்றதாக யாரும் குற்றம் சாட்டவில்லை. இந்த மாதிரியான தொற்று நோய்களை எதிர்கொண்டு இந்த அரசாங்கங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதே உண்மை. ஏனெனில் மருத்துவம் வளர்ச்சியடைந்திருக்கவில்லை. இரண்டாம் உலகப் போரின் போது பென்சிலின் வளர்ச்சியால் மட்டுமே, இத்தகைய தொற்றுநோய்களை திறம்பட கட்டுப்படுத்த முடிந்தது. 1940-களின் இறுதி வரை பென்சிலின் பொதுவான பாவணைக்கு வரவில்லை என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

கம்யூனிஸ்டுகளால் வேண்டுமென்றே தூண்டிவிடப்பட்ட பஞ்சத்தினால் உக்ரேனில் மில்லியன் கணக்கான மக்கள் பஞ்சத்தால் இறக்கிறார்கள் என்று கூறிய ஹியர்ஸ்ட்டின் பத்திரிகைக் கட்டுரைகள் தங்கள் செய்திகளை உண்மைபோல் காட்ட அட்டவணைகள், கோட்டுப் படங்கள், விளக்கச் சித்திரங்கள் என அனைத்தையும் பயன்படுத்தின. எல்லா வழிகளிலும் குறித்த செய்தியை உண்மைபோல் சித்தரிக்க ஊடகங்கள் முயற்சி செய்தன. இது இரண்டு விடயங்களைச் செய்தது. முதலாவது உக்ரேன் மக்களை சோவியத் கொடுங்கோலர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற கருத்தை உருவாக்கியது. இதன் மூலம் ஹிட்லரின் நோக்கத்திற்கான உலகளாவிய ஆதரவு கிடைத்தது. இரண்டாவது, மேற்குலக நாடுகளிலும் இன்னும் பலவற்றிலும் சோவியத் யூனியனுக்கு எதிரான பொதுக்கருத்தை உருவாக்குவதில் வெற்றி கண்டது. சோவியத் யூனியனில் மில்லியன் கணக்கான மக்கள் இறந்து கொண்டிருப்பதாகக் கூறப்பட்ட முதல் மாபெரும் கட்டுக்கதையின் தோற்றும் இதுதான்.

மேற்கத்திய பத்திரிகைகள் கட்டவிழுத்துவிடப்பட்ட கம்யூனிஸ்ட் - தூண்டப்பட்ட பஞ்சம் குறித்த கட்டுக்கதையில் அன்னைந்த நிலையில், சோவியத் யூனியனின் மறுப்புகளையும் ஹியர்ஸ்ட்டின் பத்திரிகைகளின் பொய்கள் முழுமையாக அம்பலப்படுத்துவதையும் யாரும் கேட்க விரும்பவில்லை. இன்றும் பலர் உண்மையை அறியத் தயாராக இல்லை. கடந்த 88 ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கிலும் உள்ள பல தலைமுறையினர் இந்த அவதாறுகளின் நிழலிலேயே வளர்ந்தனர். அதையே நிஜீமென நம்பினர். இதன் விளைவால் இந்தப் பொய்களே பொதுக்கருத்தாகிவிட்டன.

ஜேர்மனி உக்ரேனை ஆக்கிரமிப்பதற்குத் தேவையான பொதுக்கருத்தை உருவாக்கும் நோக்குடன் கட்டமைக்கப் பட்ட கதைகள் இரண்டாம் உலகப் போரின் முடிவுடன் இல்லாத போய்விடவில்லை. மாறாக இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனியின் தோல்வியுடன் உக்ரேன் பற்றிய நாஜிகளின் தவறான தகவல் பிரச்சாரம் புதுவடிவம் எடுத்தது. நாஜி பொய்களை சி.ஐ.எயும் எம்.ஐ.ஐ-உம் கையகப்படுத்தின. இப்பொய்களுக்கு சோவியத் யூனியனுக்கு எதிரான பிரச்சாரப் போரில் எப்போதும் ஒரு முக்கிய இடம் அளிக்கப்

SIX MILLION PERISH IN SOVIET FAMINE

Peasants' Crops Seized, They and Their Animals Starve



Like haggard fowl, two peasant women gather kernels of grain spilled in sowing. They must do this to keep alive in a land of plenty—the Ukraine.

alone 6,000,000 children, women and men have died of starvation. The women were permitted, at a great privilage, to pick the kernels.



One million died in a few years. Here one horse is down another is too weak to stand. Peasants buying food to save their livestock were driven off by armed soldiers.

Reporter Risks Life to Get Photographs Showing Starvation

STARVATION stalks through the Ukraine section of Soviet Russia, leaving a ghastly trail of death and agony. The Ukraine is the most fertile grain-producing district in Russia.

The facts contained in the series of articles, of which this is the first, were obtained by Thomas Walker, an American newspaperman, now resident in London, at the cost of his life.

When Mr. Walker visited Russia last Spring he managed to escape.

While the photographs shown with these articles were obtained under the most adverse and dangerous possible circumstances, the evidence they present is more grim and graphic than words.

By THOMAS WALKER,

Newspaperman and Traveler and Student of Russian Affairs. Who for Several Years Has Tested the Nation of Soviet Republics.

I HAVE recently revisited the Ukraine district of Soviet Russia, where 6,000,000 peasants have perished from starvation in the past eighteen months, due to the execution bills made on their crops by the Bolshevik government.

Each winter, Red Army soldiers, under orders from Moscow, took no stock of the peasant's crops from the peasants that they were usually so full themselves and their families through and through.



Photo: Thomas Walker is a Soviet spy until. Although he was not a man to waste time whose food was plentiful, this peasant could not get enough to eat.

U.S. Photo Copyright, 1935, by American Newspaper, Inc.

Photo: This man is in a Soviet spy until. Although he was not a man to waste time whose food was plentiful, this peasant could not get enough to eat.

பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா வுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான கெடுபிடிப் போரின் போது உக்ரேனில் பட்டினியால் இறந்த மில்லியன் கணக்கானவர்களின் கதைகள் செழித்து வளர்ந்தன.

1953-ல் இது தொடர்பில் ஒரு புத்தகம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. இதற்கு 'கிரெம்ஸினின் கறுப்பு செயல்கள்: ஒரு வெள்ளைப் புத்தகம்' (The Black Deeds of the Kremlin) என்று தலைப்பிடப்பட்டது. அதன் வெளியீடு அமெரிக்காவில் உள்ள உக்ரேனிய அகதிகள், இரண்டாம் உலகப் போரில் நாஜிக்களுடன் ஒத்துழைத்தவர்கள் மற்றும் அமெரிக்க அரசாங்கத்தால் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டவர்களால் நிதிய ஸிக்கப்பட்டது. இந்தப் புத்தகமே இன்றுவரை உக்ரேனியப் பஞ்சம் என்ற கட்டுக்கதையின் மூலமாக உள்ளது. 1987-ல் கண்டாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் டக்ளஸ் டொட்டில்

என்பவரால் எழுதப்பட்ட 'மோசடி, பஞ்சம் மற்றும் பாசிசம்: உக்ரேனிய இனப்படுகொலை என்ற கட்டுக்கதை - ஹிட்லர் முதல் ஹவார்ட் வரை' (Fraud, Famine and Fascism: The Ukrainian Genocide Myth from Hitler to Harvard) என்ற புத்தகம் பல உண்மைகளை வெளிச்சுத்துக்குக் கொண்டுவந்தது. குறிப்பாக ஹியர்ஸ்டின் பத்திரிகைகளில் எழுதப்பட்ட பொய்ச் செய்திகளின் மூலங்கள் முதலாக ஏராளமான விடயங்களைச் சொன்னது.

இன்று உக்ரேனியப் பஞ்சம் நிகழ்ந்து 90 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஆய்வாளர்கள் பலர் ஒரு விடயத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். 1932-33-ல் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் இறந்தது உண்மை, ஆனால் இது திட்டமிட்ட செயல் அல்ல, இதை இனப்படுகொலை எனச் சொல்ல முடியாது. ஏனெனில் இதை ஸ்டாலினோ சோவியத் அரசாங்கமோ திட்ட

மிட்டு மேற்கொண்டதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை. இது தொடர்பான விரிவான ஆய்வுகள் தரும் தகவல்களை பிறிதொரு தடவை விரிவாக நோக்கலாம்.



கெடுபிடிப்போர் காலம் முழுவதும் உக்ரேனியப் பஞ்சத்தால் 20 மில்லியன் மக்கள் இறந்தார்கள் என்றே சொல்லப்பட்டு வந்தது. குறிப்பாக ரொணால்ட் ரீகன் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1980-களில் கம்யூனிச எதிர்ப்புப் போரை புதிய தளத்தில் நகர்த்திய போது உக்ரேனில் இறந்த மில்லியன் கணக்கானவர்கள் பற்றிய பிரச்சாரம் மீண்டும் புத்துயிர் பெற்றது. 2003-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை 25 நாடுகளுடன் இணைந்து 1932-33 உக்கிரேன் பஞ்சத்தில் 7 தொடக்கம் 10 மில்லியன் மக்கள் இறந்தார்கள் என்று அறிவித்தது. ஆனால் அதன் பின்றான ஆய்வுகள் இறந்தவர்களின் எண்ணிக்கை 3.5 தொடக்கம் 5 மில்லியனுக்குள் தான் இருக்கும் என்கின்றன. எண்ணிக்கை இன்னும் குறைவானது என்றும் திட்டமிட்ட ஊதிப்பெருப்பித்தல்களால் தரவுகள் வெவ்வேறு வகைகளில் விளங்கப்படுகின்றன என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதோன்று.

1984-ம் ஆண்டில் ஹார்வர்ட் பேராசிரியர் எவால்ட் அம் மெண்டே 'ரஷ்யாவில் மனித வாழ்க்கை' (Human life in Russia) என்ற புத்தகத்தை வெளியிட்டார், இது 1934-ல் ஹியர்ஸ்ட்டின் பத்திரிகைகள் தயாரித்த அனைத்து தவறான தகவல்களையும் திரும்பத் திரும்பச் சொன்னது. 1984-ல்

1930-களில் இருந்து நாஜிகளினால் கட்டமைக்கப்பட்டு சொல்லப்பட்டு வந்த பொய்கள், கட்டுக்கதைகள் புதுப்பிக்கப்பட்டன. ஒரே ஒரு வித்தியாசம் இம்முறை இதைப் புதுப்பித்தது நாஜிகள் அல்ல மாறாக அமெரிக்க பல்கலைக்கழகத்தின் 'மதிப்பிற்குரிய' என்ற ஆடையின் கீழ் பேராசிரியர்களால் புதுப்பிக்கப்பட்டது. இது புதிய ஊக்கத்தைக் கொடுத்தது. 1986-ம் ஆண்டில், 'துயரத்தின் அறுவடை' (The Harvest of Sorrow: Soviet Collectivization and the Terror-Famine) என்ற தலைப்பில் மற்றொரு புத்தகம் வெளிவந்தது. இதை எழுதிய வர் பிரித்தானிய ரகசிய சேவையின் முன்னாள் உறுப்பினரான ரொபேர்ட் கான்குவெஸ்ட். இவரும் பின்னாளில் கலி போர்னியாவில் உள்ள ஸ்டாம்போர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். குறித்த புத்தகத்திற்காக கான்கு வெஸ்ட் உக்ரேன் தேசிய அமைப்பிடமிருந்து 80,000 அமெரிக்க டாலர்களைப் பெற்றார். இதே அமைப்பு 1986-ல் தயாரிக்கப்பட்ட 'விரக்தியின் அறுவடை' (Harvest of Despair) என்ற திரைப்படத்திற்கும் பணம் கொடுத்தது. அதில், கான்குவெஸ்ட்டின் புத்தகத்தில் உள்ள தகவல்கள் பயன்படுத்தப்பட்டன. ஸ்டாலின் காலம் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் அவதாருகளை உருவாக்கியத்தில் கான்குவெஸ்ட்டின் பங்கு முக்கியமானது.

கான்குவெஸ்ட் மேற்குலகப் பத்திரிகைகளில் மிகவும் பரவலாக மேற்கோள் காட்டப்பட்டவர். சோவியத் யூனியனில் இறந்த மில்லியன் கணக்கானவர்கள் பற்றி அதிகம் எழுதிய இரண்டு எழுத்தாளர்களில் ராபர்ட் கான்குவெஸ்ட் ஒருவர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பரப்பப்பட்ட சோவியத் யூனியனைப் பற்றிய அனைத்து கட்டுக்கதைகளையும் பொய்களையும் உண்மையில் உருவாக்கியவர்களில் கான்குவெஸ்ட் முதன்மையானவர். அவரது புத்தகங்களான 'பெரும் பயங்கரம்' (1969) மற்றும் 'துயரத்தின் அறுவடை' (1986) ஆகியன இதில் முக்கியமானவை. உக்ரேனில், குலாக் தொழிலாளர் முகாம்களில் மற்றும் 1936-38 சோதனைகளின் போது மில்லியன் கணக்கான மக்கள் பட்டினியால் இறந்ததைப் பற்றி கான்குவெஸ்ட் எழுதுகிறார். இவர் தகவல்களைப் பெற்றதாகச் சொன்ன நபர்கள் எல்லோரும் இரண்டாம் உலகப் போரில் நாஜிகளுக்கு உதவியவர்கள். அதிலும் குறிப்பாக இவரால் இவரது நூல்களில் உக்ரேனிய மாவீரர்கள் எனக் குறிக்கப்பட்டோர் 1942-ல் உக்ரேனில் இருந்த யூத மக்களின் இனப்படுகொலைக்கு தலைமை தாங்கிய மற்றும் பங்கு பெற்ற போர்க்குற்றவாளிகள். இவர்களில் முக்கியமானவர் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு போர்க் குற்றவாளியாகத் தண்டனை பெற்ற மைகோலா லெபெட்.

1934-ல் லெபெட் போலாந்தின் உள்துறை அமைச்சரைக் கொலை செய்தமைக்காகத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் போலந்து அரசு அதை ஆயுள் தண்டனையாக மாற்றியது. 1939-ல் போலந்தை ஜேர்மனி ஆக்கிரமித்தபோது சிறையில் இருந்து தப்பிய லெபெட் நாஜிகளுக்கு ஆதரவாக வேலை செய்தார். 1942-ல் உக்ரேனில் இருந்த யூதர்களின் மீதான பயங்கரங்களுக்குத் தலைமைதாங்கினார். 1943-ல் ஜேர்மனியின் கட்டுப்பாட்டுக்குள் போலந்து இருந்த நிலையில் உக்ரேனியத் தேசியவாதிகள் அங்கு ஒரு இலட்சம் மக்களைப் படுகொலை செய்தனர். இது 'வோலஹினி யன் படுகொலை' என அறியப்படுகிறது. இதற்குத் தலைமை தாங்கியவர் மைகோலா லெபெட். இரண்டாம் உலகப்போர்

காலப்பகுதியில் அமெரிக்க ஆவணங்கள் இவரை நாஜிகளுடன் பணியாற்றும் உக்ரேனிய பாசிசுவாதினர்களுக்கு குறித்தன. இரண்டாம் உலகப்போரின் முடிவில் இவர் தண்டிக்கப்பட வில்லை. அமெரிக்காவால் காப்பாற்றப்பட்டார். 1949-ம் ஆண்டு சி.ஐ.எ-யால் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப் பட்டு அங்கு சி.ஐ.எயின் நிதியுதவில் ஒரு அமைப்பை நிறுவி சோவியத் யூனியனுக்கு எதிரான செய்திகளைப் பரப்பும் வேலையைச் செய்தார். இது குறித்து மேலதிக தகவல் களுக்கு ரிசர்ட் ப்ரீட்மேன் மற்றும் நார்மன் ஜே.டபிள்யூ. கோதா ஆகியோர் எழுதிய ‘ஹிட்லரின் நிழல்: நாஜிப் போர்க் குற்றவாளிகள், அமெரிக்க உளவுத் துறை மற்றும் கெடுபிடிப்போர்’ (Hitler's Shadow: Nazi War Criminals, U.S. Intelligence, and the Cold War) என்ற நாலை வாசிக்கலாம்.

ரொபேர்ட் கான்குவெஸ்ட் தனது 1969-ம் ஆண்டு தனது நூலில் 1932-1933-க்கு இடையில் சோவியத் யூனியனில் பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 மில்லியனுக்கும் 6 மில்லியனுக்கும் இடைப்பட்டது என்றும் அவர்களில் பாதி பேர் உக்ரேனிலிருந்தார்கள் என்றும் எழுதினார். ஆனால் 1983-ல், கான்குவெஸ்ட் பஞ்சத்தை 1937 வரை நீட்டித்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 14 மில்லியனாக உயர்த்தினார். ஆனால் இது ஆச்சரியப்படத்தக்கதல்ல. சோவியத் யூனியனைப் பற்றியும் ஸ்டாலினைப் பற்றியும் முதலில் ஒரு ரகசிய சேவை முகவராகவும் பின்னர் எழுத்தாளர் மற்றும் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டாம்போர்ட் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும் தனது வாழ்நாள் முழுவதும் பொய்களையும் புனைக்கத்தகளையும் கழித்த ஒரு மனிதரிடமிருந்து இவ்வாறு குழந்தைகள் நிகழ்வது விசித்திரமான ஒன்றும் இல்லை.

கான்வெஸ்டின் கடந்த காலத்தை 27 ஜூன் 1978-ம் திகதி வெளியான த கார்டியன் பத்திரிகையின் ஒரு கட்டுரையில் அம்பலப்படுத்தியது, அது இவரை பிரிட்டிஷ் ரகசிய சேவையின் தகவல் ஆராய்ச்சிப் பகுதியின் தகவல்த் திரிப்புப் பிரிவின் முன்னாள் முகவராக அடையாளம் காட்டியது. தகவல் ஆராய்ச்சிக் பகுதி 1947-ல் அமைக்கப்பட்டது. இது முதலில் கம்யூனிஸ்ட் தகவல் பணியகம் என்று அழைக்கப்பட்டது. அதன் முக்கிய பணியானது, அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிற்ரிடம் பொதுக் கருத்தை பாதிக்கும் வகையில் கதைகளை விதைப்பதன் மூலம் உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட் செல்வாக்கை எதிர்த்துப் போராடுவதாகும். இதன் செயற்பாடுகள் பிரிட்டனில் உள்ளதைப் போலவே வெளிநாட்டிலும் மிகவும் பரந்த அளவில் இருந்தன. தீவிர வலதுசாரிகளுடன் நேரடியாகத் தொடர்புப்பட்டிருப்பது அம்பலமானதால் 1977-ல் இப்பிரிவு முறையாக கலைக்கப்பட வேண்டியதாயிற்று. அப்போது இப்பிரிவானது 100-க்கும் மேற்பட்ட சிறந்த அறியப்பட்ட பத்திரிகையாளர்களுடன் நேரடியாகத் தொடர்பில் இருந்ததும், அவர்களுக்குப் பிரசரிப்பதற்கு பொய்ச்செய்திகளையும் தகவல்களையும் தொடர்ந்து வழங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. பிரித்தானியாவில் சோவியத் தொடர்பான செய்திகளின் மூலமாக இந்தப் பிரிவே இருந்தது. உலகளாவிய ரீதியில் நன்கறியப்பட்ட பைனான்சியல் மைட்ம், தி மைட்ம், எகனாமிஸ்ட், டெய்லி மெயில், டெய்லி மிரர், தி எக்ஸ்பிரஸ், தி கார்டியன் மற்றும் பல முக்கிய பிரிட்டிஷ் செய்தித்தாள்களில் இது வழக்கமாக இருந்தது.

கான்குவெஸ்ட் குறித்த பிரிவு நிறுவப்பட்டதிலிருந்து 1956

வரை பணியாற்றினார். சோவியத் யூனியனின் ‘கறுப்பு வரலாறு’ என்றழைக்கப்படுவதை உருவாக்குவதற்குப் பங்களிப்பதே கான்குவெஸ்ட் பணியாக இருந்தது. இதற்காகப் பொய்ச் செய்திகள் உருவாக்கி, பத்திரிகையாளர்களிடமும் ஏனையோரிடமும் விநியோகிக்கப்பட்டன. இதன் மூலம் சோவியத் யூனியனுக்கு எதிரான பொது கருத்தை உருவாக்கும் பணியை இப்பிரிவு பத்திரிகைகளின் வழி வெற்றிகரமாக மேற்கொண்டது. கான்குவெஸ்ட் இப்பிரிவில் இருந்து வெளியேறிய பிறகு, குறித்த பிரிவு பரிந்துரைத்த புத்தகங்களை ரகசிய சேவை ஆக்ராவுடன் தொடர்ந்து எழுதினார். 1937-ல் சோவியத் யூனியனில் நடந்த அதிகாரப் போட்டியினை மையமாகக் கொண்டு அவர் எழுதிய ‘பெரும் பயங்கரம்’ தீவிர அதிவலது நோக்கில் எழுதப்பட்ட ஓன்று. இது உண்மையில் அவர் ரகசிய சேவைகளில் பணிபுரிந்தபோது எழுதியதன் மறுதொகுப்பாகும். பிரித்தானிய சேவையின் உதவியுடன் புத்தகம் முடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. வெளியீட்டின் மூன்றில் ஒரு பங்கு பிரேகர் பதிப்பகத்தால் வாங்கப்பட்டது, இப்பதிப்பகம் பொதுவாக சி.ஐ.எ மூலங்களிலிருந்து தோன்றிய இலக்கியங்களின் வெளியீட்டோடு தொடர்படையது. இங்குள்ள வெவ்வேறு கண்ணிகளை இணைத்து இதன் காரண காரியங்களை விளங்கிக் கொள்வது சிரமமல்ல.

தகள்ஸ் டொட்டில் உக்ரேனிய இனப்படுகொலை என்பது ஒரு கட்டுக்கதை என்பதற்கு தனது புத்தகத்தில் முன்வைக்கும் வாதங்கள் முக்கியமானவை. இரண்டை மட்டும் மிகச் சுருக்கமாகப் பார்க்கலாம். புத்தகத்தின் முதலாவது அத்தியாயத்தில் வில்லியம் ஹியர்ஸ்ட் தனது பத்திரிகைகளில் வெளியிட்ட பல்வேறு பொய்களை டொட்டில் அம்பலப்படுத்துகிறார். இப்பத்திரிகைச் செய்திகளை வழங்கியதாகக் கூறப்படும் தாமஸ் வால்ட்டர் என்றொருவரே இல்லை என்பதை ஆதாரங்களோடு நிறுவுகிறார். முன்றாவது அத்தியாயத்தில் உக்ரேன் பட்டினிக்குப் பயன்படுத்தப்பட்ட படங்கள் 1922 பஞ்சத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள் என்றும் இப்பகைப்படங்களில் பல நாஜிகளால் ஹியர்ஸ்ட்கு வழங்கப்பட்டன என்பதை சுட்டிக்காட்டுகிறார். இந்தப் புத்தகம் குறித்து அடுத்த பகுதியில் விரிவாக நோக்குவோம்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக சோவியத் யூனியனின் வரலாறு குறித்த ஆய்வானது திரிப்பு, பொய் மற்றும் வெறுப்புப் பிரச்சாரம் என்ற கடலில் சிக்கியுள்ளது. இந்தத் திரிப்பின், அவதாரின் மையப்புள்ளியாக ஸ்டாலின் திகழ்கிறார். அனைத்தையும் அவரின் தலையில் ஏற்றிச் சுமக்கச் செய்யும் பணியையே பெரும்பான்மையான வரலாற்றாசிரியர்கள் செய்து வந்திருக்கிறார்கள். சோவியத் ஆவணக் காப்பகங்களும் மேற்குலகிற்கு வெளியே நடைபெறும் ஆய்வுகளும் புதிய சாத்தியங்களை உருவாக்கியுள்ளன. உண்மைகளாக நிலைபெற்றுள்ள பொய்களைக் கேள்விக்குப்படுத்துகின்றன. ஆழமான வரலாற்று ஆய்வுப்புல நூல்களின் வருகை வரலாற்றின் பெயரால் பொய்கள் வரலாறாகக் கட்டமைக்கப்பட்ட துன்பியலைப் பதிவுசெய்கின்றன. இதன் இன்னொரு அத்தியாயத்தை அடுத்த கட்டுரையில் நோக்குவோம்.



meenilankco@thaiveedu.com

மட்டக்களப்பும் திரிகோணமலையும்

ஆங்கில மூலம்

வண. ஈ.ஐ. ரொபின்சன்

தமிழில்

சா. திருவேணிசாங்கமம்

இந்தப் பகுதி 1867-இல் வண. ஈ.ஐ. ரொபின்சன் அவர்களால் எழுதப்பட்ட **Hindu Pastors: Memorial** என்ற நூலில் வரும் இரண்டாவது அத்தியாமாகும். இதில் திரிகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பிராந்தியங்களின் நிலவரங்களையும் புவியியல் அம்சங்களையும் சிறப்பாக ஆசிரியர் விபரிக்கிறார்.

கோரமண்டலக் கரையிலிருந்து ஒரு சந்தனப் பெட்டி யொன்று அடைந்து வந்தது. அதைக் கண்ட அவ்வூர் அரசன் அதை திறந்து பார்த்தான். அதற்குள் ஒரு பெண் குழந்தை இருந்தது. அது அவனை பார்த்து சிரித்தது. அதனை அவன் ஆசையோடு வளர்க்க எடுத்துக்கொண்டான். குழந்தையை கண்டெடுத்த இடம் பாணமையாகும். பாணமையென்றால் சிரிக்கும் குழந்தை என்று அர்த்தமாகும். அவ்விடம் மட்டக்களப்புக்கு தெற்கே உள்ளது. தென்னிந்தியாவில் உள்ள அரசன் ஒருவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. சோதிடர்கள் அக்குழந்தை வளர்ந்து பருவம் எட்டும் காலத் தில் அதன் தகப்பனான் அரசனுக்கு பேராபத்து குழும் என்று ஆருடம் கூறினர். அதைத் தவிர்க்கும் முகமாக அக்குழந்தையை சந்தனப் பெட்டியில் வைத்து கடலில் விட்டான். இவ்வாறு தான் அக்குழந்தை தனது வளர்ப்பு தந்தையை அடைந்தது.

வட பகுதியை சேர்ந்த தெய்வ பக்தியின் இளவரசன் ஒரு வன் மூன்று மலைகள் கொண்ட இடத்தில் கோயில் ஒன்றை கட்டும் நோக்கத்தோடு வந்தான். அது திரிகோணமலையாகும். (ஃபிடெரிக் கோட்டை என்று அழைக்கப்படும் பாறைத் தீபகற்பத்தை கொண்ட அவ்விடம் யாழ்பாணத்தைவிட எந்த விதத்திலும் குறைந்த சுவாரஸ்யத்துக்கு உரியதல்ல.) மிகப் பழங்காலத்தில் கடவுளர்களுக்கிடையே நடந்த சண்டையில் மேரு மலை மூன்று துண்டுகளாக வெடித்து சிதறியது என்பதையும் அவைகள்தாம் இம் மலைகள் என்பதையும் சமய நூல்களை படித்து அவன் தெரிந்து கொண்டிருந்தான். அதனால் பரவசப்பட்டு திரிகோணமலையில் ஒரு கோயிலை எழுப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் அங்கு வந்தான். இக்காலத்தில் அக்குழந்தை பருவம் எதிர் அரசு கட்டில்

ஏறியிருந்தது. வடக்கில் இருந்து இளவரசன் ஒருவன் படையெடுத்து வருகிறான் என்ற செய்தி அரசியின் காதுகளுக்கு எட்டியது. அவள் அவனை விரட்ட படை ஒன்றை அனுப்பி னாள். பின்னர் யோசித்து தனது முடிவை மாற்றி அவனோடு சினேகம் பூண்டு அவனை கணவனாக்கிக் கொண்டாள் என்று சொல்லப்படுகிறது. அவள் இறந்த போது துக்கம் தாளாமல் அவன் கோயிலுக்குள் சென்று கதவை முடிக்கொண்டான். அப்போது பலிபீடம் ஒரு தங்க தாமரையாக மாறியிருந்தது என்று சொல்லப்படுகிறது.

அது ஒரு பேர்பெற்ற கோயில் என்பதற்கு சான்று தேவை யில்லை. புராதன நூல்களில் அதைப் பற்றி விபரிக்கப்பட்டிருக்கிறன. மக்கள் அதைப் பற்றி ஆயிரம் மண்டபங்கள் கொண்ட கோயில் என்று கூறுகின்றனர். அங்குள்ள செங்குத்தான் மலையை ஃபிரெடெரிக் கோட்டை என்றும் சுவாமி மலை என்றும் மக்கள் அழைக்கின்றனர். போர்த்துக்கீசர் அந்த கோயிலை தரைமட்டமாக்கிவிட்டனர். அதன் கற்களை கொண்டு அவர்கள் மதிற்கவர் கட்டினார்கள். உள்ளூர் மக்கள் கோயில் இருந்த இடத்தை இன்னமும் பக்தியுடன் வழிபடுகிறார்கள்.

நான் அங்கே போனபோது ஒரு வயதான கடலோடியை கண்டேன். அவர் கோயில் முகப்புக்கு தோணியில் சென்று ஒரு தேங்காயை உடைத்து பிரார்த்தனை செய்தார். கடலடியில் இருந்து நானுரை அடி உயரத்தில் உள்ள உச்சியில் ஒவ்வொரு ஜனவரி மாதத்திலும் புனித சடங்குகள் நடத்தப்படுகின்றன. நான் அவ்விடத்துக்கு போன போது இருட்டாகி விட்டது. ஒரு பூசாரி பயபக்தியுடன் விளக்கொன்றை எறித்துக் கொண்டு வந்தான். பின்னர் மணியடித்து கற்பூரச் சட்டியை ஏந்தி பூக்களையும் பழங்களையும் செங்குத்தாக இருந்த

மலைச்சரிவை நோக்கி எறிந்தான். பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று நினைத்து தங்கள் கைகளை இரண்டு முன்று தரம் தட்டிக்கொண்டனர். செங்குத்தான் சரிவுக்கு கீழ் ஆங்கிலேயர்களால் டிடாச் பாறை என்று அழைக்கப்படும் பாறை உள்ளது. இதை சுதேசிகள் இராவணனின் தேர் என்று கூறுகின்றனர்.

திரிகோணமலை பல்வேறு ஜேரோப்பிய சக்திகளின் கரங்களில் மாறி மாறி இருந்து வந்துள்ளது. 1612-ல் முதல் தடவையாக டச்சுக்காரர் குடாவின் தெற்குப் பக்கமுள்ள கோட்டியாரத்தில் கோட்டை ஒன்றை கட்டினர். அதை உடனடியாக போர்த்துக்கீசர் தரைமட்டமாக்கி தங்களது கோட்டையை 1622-ல் கட்டி முடித்தனர். அதை டச்சுக்காரர் 1639-ல் சிதைத்துவிட்டனர். 1672-ல் திரிகோணமலை சிறிது காலம் ஃபிரெஞ்சுக்காரர்களுக்கு சொந்தமாக இருந்தது. ஆயினும் அதை சுயவிருப்பத்தில் கைவிட்டு சென்றனர்.

சுவாமி மலைப் பாறையில் 1687 ஏப்ரல் 24-ல் நடந்த மனதை உருக்கும் துயர சம்பவம் ஒன்று பற்றிய பதிவு காணப்படுகிறது. டச்சு சிவில் சேவையை சேர்ந்த அதிகாரி ஒருவரின் மகள் இந்த மலை உச்சியில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாள் என்பதே அதுவாகும். அவள் வெளி நாட்டு சேவையில் இணைந்திருந்த ஒருவனை காதலித்திருந்தாள். அவனையும் சேவையை முடித்துக் கொண்ட உத்தி யோகத்தர்களையும் ஏற்றிக்கொண்டு தாய்நாடு செல்லும் கப்பலை பார்த்துக் கொண்டு நின்றாள். அதில் செல்லும் தனது காதலனுக்கு கைகாட்டிக் கொண்டு இருந்த அவள் கப்பலும் கண்ணில் இருந்து மறைய துயரம் தாங்காமல் கடலுக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாள்.

பிரெஞ்சுக்காரர்கள் திரிகோணமலையை ஒல்லாந்தர்களுக்கு விட்டு தமது படையுடன் சென்னைக்கு போனார்கள். இந்த இடம் எதற்கும் பெறுமதியற்றதென நினைத்து எவரும் இதற்கு உரிமை கொண்டாடாமல் இருந்தனர். இந்த நிலையில் ஆங்கிலேயர் 1782-ல் சம்மா இருக்கட்டுமே என்று தமது கட்டுப்பாடில் வைத்துக்கொண்டனர். ஜேரோப்பிய சக்திகளுக்கு தேவைப்பட்ட கறுவா தீவின் மறுபக்கத்தில் இருந்ததும் இந்தப் பகுதியை காவல் காப்பதால் ஒரு இலாபமும் இல்லை என்பதும் இதை ஒருவரும் நாடாமல் இருந்ததற்கு காரணங்களாகும். 1795-ல் இதன் முக்கியத்துவத்தை முன்னுணர்ந்து கொண்ட ஆங்கிலேயர்கள் இதை தமது முழுக் கட்டுப்பாடில் வைத்துக்கொண்டனர். அது ஒரு காலத்தில் கேந்திர முக்கியத்துவமுடைய இடமாக மாறும் என்ற அவர்களின் கணிப்பு பிழைக்கவில்லை.

அவர்கள் எதிர்பார்த்த மாதிரி திரிகோணமலை கிழக்கு மாகாணத்தின் தலைநகராகும் காலமும் வந்தது. கறுவாதான் முதன்மை பண்டமாக இல்லாத நிலையும் ஏற்பட்டது. இங்குள்ள மன்ற கொழும்பு மன்னை விட வளமானில்லை. இங்குள்ள ஆறுகள் அங்குள்ளவைகள் போல் இல்லை. ஆயினும் திரிகோணமலையில் உள்ளவைகள் கண்களுக்கு இதமானவை. கல்கத்தாவிலிருந்து தேவேந்திர முனைவரை

பிரித்தானிய முடிக்கு சொந்தமானவைகளில் பெறுமதியான வைகள் பல இங்குள்ளன.

நாங்கள் இந்த இடத்தை சொந்தமாக வைத்திருந்தால் இந்து மகா சமுத்திரக் கரையையும் அதையொட்டி நடக்கும் வர்த்தகத்தையும் கட்டுப்படுத்தலாம். இங்கே வியக்கத்தக்க குடாக்கள், துறைமுகங்கள், தீபகற்பங்கள், முனைகள், தீவுகள், ஒடுக்கங்கள், குன்றுகள் எல்லாம் உள்ளன என்று அவர்கள் உணரத் தலைப்பட்டனர்.

இவைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று அங்குள்ள சற்று விசித்திரமான தீபகற்பமாகும். தெற்கு நோக்கி விரிந்துள்ள இது வடக்கு, தெற்கு, மேற்கு என்று முன்று மைல் சுற்றளவை கொண்டது. இது துறைமுகத்துக்குள் அரைவாசி நீண்டுள்ளதால் எப்போதும் ஆழமான தெளிவான நீரால் நிரம்பி அமைதியாக இருக்கும். இந்த துறைமுகத்துள் எந்த காலநிலையிலும் நாற்றுக்கணக்கான கப்பல்கள் பாதுகாப்பாக தரித்து நிற்க முடியும். அதே நேரம் துறைமுகத்துக்கு வெளியே நிற்கும் கப்பல்கள் பாரிய சிக்கல்களுக்கு உள்ளாகியிருக்கும். துறைமுகத்தில் நீர் திடீரென்று ஆழமானதாக இருப்பதால் கரையை அணைத்து கப்பல்கள் வர முடிகிறது. இதனால் பொருட்களை ஏற்றி இறக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது.

தெற்கு அந்தத்தில் இரண்டு நில முனைகள் மேற்கை நோக்கி செல்கின்றன. அதாவது ஒரு இராட்சதன் தனது தாடையை திறந்து வைத்திருப்பது போல் ஒஸ்ரன் பேர்க்கும் யானை முகடும் உள்ளன. கீழ்த்தாடையில் உள்ள வடமுனையில் இருந்து ஒஸ்ரன்பேர்க் கோட்டை தொடங்குகிறது. இதுவும் ஃபிடெரிக் கோட்டை போல போர்த்துக் கீசரால் கட்டப்பட்டதாகும். இதனோடு இணைந்ததாக, மோவாயை அண்டி தாடி இருப்பதைப் போல நாவல்யார்ட் உள்ளது. துறைமுக நுழைவாயிலில் எதிர் திசையில் சோபெர் தீவுகள் இரண்டு சின்னதாகவும் பெரிதாகவும் உள்ளன. நாவல்யார்ட் ஒரமாக ஒரு நல்ல வீதி செல்கிறது. உலகத்தின் தலைசிறந்த துறைமுகமாக இது பச்சை போர்த்திய மலைகள் குழந்திருக்கும் வாவி போல மிளிர்கிறது.

இந்த தீபகற்பத்தின் கழுத்துப் பகுதி தாழ்ந்த நிலப்பகுதி யாக உள்ளது. அதன் மேற்கு பக்கத்தில் துறைமுகமும் கிழக்குப் பக்கத்தில் டச்சுக் குடாவும் ஃபிடெரிக் கோட்டையும் பேக்குடாவும் வட கிழக்கில் முச்சுற்று நகரமும் காணப்படுகின்றன. ஃபிடெரிக் கோட்டையும் ஒரு சிறிய தீபகற்பமாகும். நிலப்பகுதியை அடுத்து பலப்படுத்தப்பட்டிருக்கும் இது சுவாமி மலை பாறைவரையும் மேலேழுந்து செல்கிறது. இந்த தீபகற்பம் வடகிழக்கு நோக்கி விரிந்து செல்கிறது. இதன் தெற்கில் டச்சுக் குடா உள்ளது. இங்கே கப்பல்கள் தரித்து நிற்பதில்லை. வடக்கே பேக் குடாவள்ளது. இங்கே உள்நாட்டுப் படகுகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இங்கிருந்து பார்த்தால் கொடியேற்றும் குழிவினரின் அலுவலகம் தெளிவாகத் தெரியும். ஃபிடெரிக் கோட்டையில் ஆங்கிலப் படைப்பிரிவு ஒன்று நிலைகொண்டுள்ளது. இதன் வாச

வில் இருந்து மேற்கு பக்கமாக உள்ள நிலங்கள் வரை சம தரையானவை. அங்குதான் நகரம் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கே பிரபலமான ஒரு நடைபாதை உள்ளது. இதிலிருந்து நகரை கண்டு களித்தவாறு சூரிய மறைவையும் உதயத்தை யும் தரிசித்தவாறு நடந்து செல்லலாம். இதன் மேற்கு எல் லையிலிருந்து கிழக்கு பக்க கோட்டை வரை பொதுச் சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்கி உள்ளனர். அவர்களில் அதிகமானவர்கள் ஆங்கிலேயர்கள். இதற்கு வடமேற்கில் உள்ளூர் மக்களின் நகரம் உள்ளது. இங்கு பெரிய பசாரும் அஞ்ஞானிகளுக்கான வணக்கத் தலங்களும் உள்ளன. ஜேரோப்பிய அயலவர்களைவிட பல மடங்கு அதிகமான கீழ்நிலை வகுப்பை சார்ந்த உள்ளூர் மக்கள் இங்கே வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்கை காட்டுமிராண்டிகளின் வாழ்கையையை விட சற்று மேம்பட்டது என்று சொல்லலாம். இங்கே வாழ்பவர்களில் செல்வந்தர்கள் முர்களாவர். திரிகோணமலையில் மலாய் பெங்சனியர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் இடம் இதுவாகும். டச்சுக் குடாவுக்கும் துறைமுகத்துக்கும் இடையே பறங்கிகள் வாழும் பகுதி உள்ளது. இதன் மேற்கு கிழக்குப் பக்கங்களில் மயாயர்களை பெருமளவு கொண்ட படையணி உள்ளது.

இவ்வாறு பொது மக்களும் படையணியினரும் அதிகமாக வாழ்வதால் திரிகோணமலை சனசந்தடிமிக்க நகராக உள்ளது. போர்க் காலங்களை விட சற்றுக் குறைந்த அளவில் பரபரப்பு இங்கு எப்போதும் நிலவுகிறது. இதன் பின்புறத்தே மக்கள் வாழாத, காட்டர்ந்த நிலப் பகுதி உள்ளது. இங்கு விளையும் அரிசி, பழங்கள், கறி வகைகள் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் தென்னிந்தியா முதலான இடங்களுக்கு ஏற்றுமதியாகின்றன. துறைமுகத் தளத்தில் நின்று பார்த்தால் உள்ளாட்டில் இருந்து ஓடி வரும் ஆறுகள் மூலம் கொண்டு வரப்பட்ட முதிரை, தேக்கு, கருங்காலி, மற்றும் தந்தங்கள் ஜேரோப்பிய வர்த்தகர்களுக்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கும் காட்சியை காணலாம். காடு அதிகமாகவும் மக்கள் வாழ்விடம் குறைவாக உள்ளதால் குரங்குகளும் நரிகளும் நகர மக்களுக்கு தொந்தரவாக உள்ளன. சிறுத்தைகளும் யானைகளும் அடிக்கடி நகருக்குள் வருவதுமுண்டு. இங்கு வேட்டைகாரர்கள் அதிகம் காட்டுக்கோழி மற்றும் புறாக்களை பெருமளவில் வேட்டையாடப்படுகின்றது.

இங்கே குறைந்த வெப்பநிலை 78 பாகையாகவும் கூடிய வெப்பநிலை 86 பாகையாகவும் காணப்படுகிறது. சில வேளைகளில் வீசியடிக்கும் வெப்பபக் காற்றால் புத்தகங்களின் உறைகள் எல்லாம் அந்தரத்தில் வீசப்படும். மரத்தள பாடங்களில் போர்த்திருக்கும் துணிகள் கழன்று பறக்கும், மக்கள் தொல்லை தாங்காமல் முணுமுணுப்பது கேட்கும். சதுப்பு நிலங்களில் தேங்கி இருக்கும் நீர் வற்றி வறண்டு போகும். இதனால் திரிகோணமலை ‘படைவீரர்களின் புதைகுழி’ என்று அழைக்கப்படுகிறது. இங்கிருக்கும் ஒரே ஆறு தல் மரங்களாகும்.

கோட்டைக்குள் ஆங்கில தேவாலயம் ஒன்று உள்ளது. நகரத்தில் ரோமானிய பாணியிலான சிறிய தேவாலயமொன்றும் காணப்படுகிறது. மிஷன் பணிகளுக்காக வெஸ்லியன் மிஷன்

விரிந்த பரப்பு கொண்ட காளியை வைத்திருக்கிறது. ரைபிள் படையணி அணிவகுப்பு செய்யும் வளவுக்கு எதிரில் தேவாலயமொன்று உள்ளது. அதுவே முதலாவதாக 1821-ல் திறக்கப்பட்ட தேவாலயமாகும். நானாறு பேரை கொள்ளக்கூடிய கட்டமான இது துறைமுகத்தில் வேலை செய்யும் ஆட்களிடம் அறவிடப்பட்ட சந்தா பணத்தில் கட்டப்பட்டதாகும். வெளிப் பார்வைக்கு புலப்படாத இவ்வளவில் வடக்கில் பாடசாலை யும் தெற்கில் மிஷனரிகளின் வாழ்விடமும் ஒரு மூலையில் புதையல் பகுதியும் உள்ளன. இவைகளுக்கிடையே தேவாலயத்துக்கு எதிரில் தெற்குப் பக்கமாக ஒரு அடைப்பு உள்ளது. அது வீதியை வேப்ப மரங்களால் பிரிக்கிறது. பாடசாலை ஜம்பது முப்பத்தேழு அடி நீள அகலம் கொண்ட சிவப்பு ஒடுகளால் மேய்ந்த கட்டமாகும். இது வண-ஜோன் வோல்டன் அவர்களால் கட்டப்பட்டதாகும். இதற்கான செலவு 140 பவணாகும். இதற்கு ஒரு மைலுக்கு அப்பால் பெருந்தெரு - நகரில் உள்ள பெரிய வீதி - உள்ளூர் நகரில் உள்ளது. பாடசாலை சிறுவர்கள் வழிபாடு நடத்திச் சிறு தேவாலயமொன்றும் இங்குள்ளது.

கரையோரத்தில் டச்சுக்காரர் வர்த்தகம் செய்ய உகந்த இடமாக கருதிய கொட்டியாரத்துக்கு திரிகோணமலையில் இருந்த மிஷனரிகள் அடிக்கடி வந்து போகிறார்கள். தற்போது போர்த்துக்கீசர் கட்டிய கோட்டையின் எந்த தடயமும் இல்லை. வர்த்தகமும் கைவிடப்பட்டுவிட்டது. 1659-ல் சிறந்த ஆங்கில எழுத்தாளரான ரோபர்ட் நொக்ஸ் இங்கிருந்துதான் அழைத்து செல்லப்பட்டு கண்டியில் சிறை வைக்கப்பட்டார். இங்கிருந்த புளிய மரத்தின் கீழ் இருந்துதான் அவரின் தந்தை காட்டிக் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

கொட்டியாரத்தின் மேற்கில் மகாவலி கங்கையின் வடக்குக் கிளையான குருக்கல் கங்கை பெருங்குடாவுக்குள் விழுகிறது. இதன் தெற்கு கிளையான வெருகல் ஆறு நாற்பது மைல் தூரம் அம்பு போல் விரைவாகவும் ஆழமாகவும் பாய்ந்து திரிகோணமலையையும் மட்டக்களப்பையும் இரண்டு இறைவரி மாவட்டங்களாக பிரித்து கடவில் கலக்கிறது, கிழக்கு மாகாணம் என்று சொல்லப்படும் இவ்விரண்டு மாவட்டங்களின் மொத்த சனத்தொகை 75,798 ஆகும்.

கரை வழியே படைக தெற்கு நோக்கி செலுத்திக் கொண்டு போனால் ஏரி அல்லது வாவி என்று அழைக்கப்படக் கூடிய நீர்ப் பரப்பு முப்பது மைல் நீளத்துக்கும் அதற்கு சமாந்தரமாக அகலமில்லாத நிலப் பரப்பும் வரும். இந்த அமைப்பை ஒரு புதியவரால் கற்பணை பண்ணிப் பார்க்க முடியாது. இது கடலோடு கலக்கும் இடம் மிகவும் ஆழமாக எட்டடி அகலமே உள்ளது. இதனை மட்டக்களப்பு ஆறு என்று அழைக்கிறார்கள். இது கடலோடு கலக்கும் இடத்திலிருந்து கரை தென் கிழக்கை நோக்கி செல்கிறது. இங்கே தான் டச்சுக்காரர்கள் முதன்முதலில் 1602-ல் கால் பதித்தனர். அந்தக் கழிமுகத்தில் இருந்து மூன்று மைல் சென்றால் ஒரு சிறிய சதுரப்படையான சிறிய கோட்டை ஒன்று தென்படும். இது 1627-ல் போர்த்துக்கீசரால் கட்டப்பட்டது. பின்னர் இதை 1638-ல் டச்சுக்காரர்கள் கைப்பற்றி இப்போதைய நிலைக்கு கொண்டு வந்தனர். பழைய காலத்தில் இங்கிருந்த பீரங்கி

கள் கண்டியரை விரட்ட போதுமானதாக இருந்தது. இப்போது அவைகள் பழுது பார்க்கப்பட்டு வருகின்றன.

ஒரு மைல் நீளமும் அரை மைல் அகலமும் மூன்றாறை மைல் சுற்றளவும் உடைய தீவில் உள்ள பீரங்கிகளில் ஒன்னா பது ஆற்றுக்குள் விழுந்து கிடக்கின்றன. பழங்காலத்தில் கண்டியர்கள் இவைகளால் பெரிதும் பயந்தனர். இந்த தீவின் பெயர் புளியந்தீவு என்பதாகும். பழங்காலத்தில் கொமாண்டரின் வாசஸ்தலமாக விளங்கிய இடம் தற்போது வாடி வீடாக உள்ளது. இதன் பக்கத்தில் ஜேரோப்பியருக்கான மயானம் உள்ளது. வடக்கு பக்கமாக வெஸ்லியன் வழிபாட்டுத் தலம் உள்ளது. பிரிந்து கிடந்த மதப் பிரிவுகளின் ஜக்கி யத்தை எடுத்து காட்டுமுகமாக அவர்களிடமிருந்து நிதி திரிப்பி 1838-ல் இது கட்டப்பட்டது. இக்கட்டடம் இனாமாக இங்கே வேலை செய்த தொழிலாளருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு நின்றிருந்த பெரு மரங்கள் தமிழ் முதலியார்களால் தறிக்கப்பட்டு இக்கட்டடத்துக்கு தூண்களாக நிறுத்தப்பட்டன. திரிகோணமலையில் உள்ள தேவாலயத்தை விட இது விசாலமானது, அழகியது. இதன் பக்கத்தில் மிஷனரிகளின் வாழ்விடமும் ரோம பாணியிலான சிறு தேவாலயமும் உள்ளன.

இங்குள்ள வீடுகளில் பூச் செடிகளும் பழமரங்களும் காணப்படுகின்றன. இந்த தீவின் வடமேற்கு மூலையில் நீதி மன்றங்களும் அரசாங்க அலுவலகங்களும் அரச அதிபரின் வாசஸ்தலமும் இருக்கின்றன. வடகிழக்கு மூலையில் உள்ளுர் நகரம் உள்ளது.

சேற்று வாவி என்ற கருத்துடைய மட்டக்களப்பு என்னும் பெயரை ஜேரோப்பியர்கள் பெற்றிக்கலோ என்று மாற்றினர். யாழ்ப்பாணத்தை யஃப்னா என்று மாற்றியது போல இதை யும் செய்தனர். இரண்டு பெயர்களும் நகரத்தையும் அது சார்ந்த பிரதேசத்தையும் குறிக்கும். கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு பிரிவு ஒன்பது மாவட்டங்களை கொண்டது. அவைகளில் ஜதான சனத்தொகை கொண்ட மேற்கு பக்கத்தை தவிர அங்கு வாழ்பவர்கள் 41000 பேராகும். புளியந்தீவையும் அதனை சுற்றியுள்ள ஜந்து தீவுகளையும் பெரிய கிராமங்களையும் மன்றமுனையையும் சேர்ந்த மத்திய பகுதியில் 18,958 பேர் வாழ்கிறார்கள். அடுத்ததாக வாவியின் தென் அந்தத்தின் கிழக்கு பக்கமுள்ள கரவாகு மாவட்டத் தில் கூடிய சனத்தொகையினர் வாழ்கிறார்கள். அங்கு வாழ்பவர்களின் தொகை 9468 பேராகும். இவை இரண்டும் மட்டக்களப்பு சுற்று வட்டத்துக்குள் வருகின்றன. மட்டக்களப்பில் அல்லது புளியந்தீவு சுற்று வட்டாரத்தில் பல பாடசாலைகளும் பிரார்த்தனை மண்டபங்களும் உள்ளன. மேற்கு கரையில் உள்ள கிராமங்களில் இருந்து மக்கள் அடிக்கடி எழுவான் கரைக்கு வருவார்கள். புளியந்தீவுக்கு பக்கத்தில் உள்ள கிராமம் கோட்டை முனையாகும். இதுவும் நகரத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

காத்தான்குடியிருப்பில் தலைமைக்காரன் முன்னிலையில் ஒரு மூர் நாற்பது நாட்கள் ஒரு காற்றோட்டமில்லாத அறையில் ஒரு சாடியில் தண்ணீரும் கொஞ்சம் அபினையும் எடுத்துக்

கொண்டு நோன்பிருந்தான். கேட்டவர்களுக்கு வைத்தராபாத் தில் மக்கள் இப்படித்தான் செய்வதாக கூறினான். பதினெட்டாவது நாளில் அவன் இறந்து கிடக்க காணப்பட்டான். கறுவேப்பன்கேணி எங்களது அமைதியான ஆராதனைக்கு தோதான் இடமாக உள்ளது. அங்குள்ள இடத்தில் முதலில் பிள்ளையார் கோயில் ஒன்று இருந்தது. அது இருந்த வளவை அதன் சொந்தக்காரர் கிறித்தவ மிஷனரிக்கு வழங்கிவிட்டார்.

மட்டக்களப்பில் மிஷனரி ஒருவர் படகு ஒன்றை வைத்துள்ளார். அதில் வெயில் வந்தால் பொறுத்துக் கொண்டு பயணம் செய்ய வேண்டும். இப்படகில் பயணம் செய்யும் போது அடிக்கடி முதலைகள் சேற்றில் படுத்துக் கிடப்பதைக் காணலாம். தெற்குப் பகுதி கிராமங்களின் பக்கத்தில் உள்ள ஆறு ஆழம் குறைந்ததாகவும் தூய நீர் கொண்டதாகவும் இருக்கும். அங்கே ஏருமை மாடுகள் முக்குத் துவாரத்தை மாத்திரம் வெளியே வைத்துக்கொண்டு நீருக்குள் அமிழ்ந்து கிடப்பதை காணலாம். செழிப்பாக வளர்ந்திருக்கும் செடி கொடிகளிடையே உடும்புகள் ஒடிக்கொண்டிருக்கின்றன, பாம்புகள் நகர்ந்து கொண்டிருக்கும், மான்கள் துள்ளி விளையாடும், சிறுத்தைகள் உறுமும், நரிகள் ஊனையிடும். காட்டுக் கோழியும் மற்ற பறவைகளும் வேட்டைக்காரரை மயக்கும். கிராமங்களில் மலிவான மீன்களின் வாடை வீசி அடிக்கும்.

வாவிக்கும் கடலுக்கும் இருக்கும் நிலம் நல்ல தண்ணீரும் மனல் தரையும் கடல் காற்றும் கொண்டது. இந்த தன்மை கள் தென்னைக்கு மிகவும் விருப்பமானது. இதனால் இங்குள்ள கிராமங்கள் வளம் கொழிப்பவைகளாகத் திகழ்கின்றன. சில மூர் வர்த்தகர்களால் முறுக்கு நூல், வெண்கலப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. மறுதலையாக அவர்கள் அரிசி மற்றும் தானியங்கள், முதிரை மரம், கருங்காலி, உள்ளுர் துணிகள், தேன் மெழுகு, மான் கொம்பு போன்றவற்றை ஏற்றுமதியும் செய்கிறார்கள். கடைசியாக குறிப்பிட்டதை வேட்களிடமிருந்து உப்பையும் தேங்காயையும் மாற்றிடாகக் கொடுத்து பெறுகிறார்கள்.

வேடர்கள் தீவின் பாரம்பரிய வம்சாவழியினராவர். கங்கை சமவெளி ஆக்கிரமிப்பாளர்களின் தொல்லை தாங்காமல் மலபார் இடம்பெயர்வதற்கு முதல் அவர்கள் இங்கு வந்தவர்கள். அவர்கள் இங்கே கரையோர வேடர்கள், நாட்டு வேடர்கள், காட்டு வேடர்கள் என்று முன்று பிரிவினராக உள்ளனர். கடைசியாக கூறப்பட்டவர்களான காட்டு வேடர்கள் மற்றப் பிரிவினரை விட கூடுதலாக உள்ளனர். அவர்கள் அடர்ந்த காட்டுப் பிரதேசமான பிந்தனை சமவெளியில் இரண்டாயிரம் ஆண்டுகளாக தம்மை ஒளித்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். 90 மைல் நிலமும் 45 மைல் அகலமும் உடைய அப்பிரதேசம் கண்டிய மலைத் தொடர்களின் அடிவாரத்திற்கும் மட்டக்களப்பு வாவிக் கிராமங்களுக்கும் இடையில் அமைந்துள்ளது. இதை வேட நாடு என்றும் அழைக்கிறார்கள். வேடர்களின் வாழ்வாதாரம் கிழங்குகள், பழங்கள், தேன், அம்புகளுக்கு இரையான மிருகங்களின் இறைச்சிகள் போன்றவையாகும். அவர்களின் வாழிடங்கள் குகைகள், ஒதுக்கங்கள், பெரிய மரங்கள் என்பனவாகும். வெட்டப்படாத

தாடி, மீசை, தலை மயிருடன் பெரிய தலையும் சப்பை மூக் கும் நீண்ட தாடையும் பெரிய பற்களையும் கொண்டவர்களாக அவர்கள் தோற்றும் இருக்கும். அவர்கள் கை கால்கள் விகித சமமற்றவைகளாக தோற்றுமளிக்கும். அதனால் பழைய காலத்தில் அவர்கள் ‘யக்கோ’ என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் யாருக்கும் தீங்கற்றவர்கள், அமைதியானவர்கள், ஒதுங்கிப் போகும் சுபாபம் கொண்டவர்கள். ஆயினும், தமிழர்களையோ சிங்களவர்களையோ காட்டில் தற்செயலாக கண்டால் அவர்களுடன் தமிழ்லோ சிங்களத்திலோ உரையா டுவார்கள். அவர்களுக்கு தேங்காய், உப்பு, மட்பாண்டங்கள், உடைகள், கைக்கோடரி, அம்பு முனை போன்றவை தேவைப்படும். அப்படியான சந்தர்ப்பத்தில் ஒரு வேடன் தனக்கு வேண்டிய பொருட்களுக்கு ஈடான் தேன், மெழுகு, தந்தம், மான் கொம்பு, உலர்ந்த இறைச்சி என்பனவற்றை - அவைகளை விற்கக் கூடிய வீட்டுக்கருகாமையில் வைத்து, கூடவே தனக்கு வேண்டிய பொருட்களின் எண்ணிக்கை, அளவு என்பனவற்றையும் மண்ணில் தனக்கு தெரிந்த அளவில் குறித்து வைத்துவிட்டு போய்விடுவான். வீட்டுக்காரனும் அவைகளை எடுத்துக்கொண்டு வேடன் கேட்ட பொருட்களை தயாராக வைத்திருப்பான். இங்கே வாழ்பவர்கள் அவர்களை ரொடியாக்கள் போன்ற தீண்டத்தகாத சாதியினராக பார்ப்பதில்லை. அவர்களிடம் சமயம் பற்றிய கருத்து ஒன்று மில்லை.

1841-ல் இந்த தரம் குறைக்கப்பட்ட இனத்தினரில் ஒரு குறித்த பகுதியினரையாவது நாகரிகப்படுத்த அரசாங்கம் முயன்றது. இதற்காக அவ்வருடத்தில் அரசு 200 பவுணையும் அதற்குத்த வருடத்தில் அதே அளவு தெரகையையும் உதவி அரசாங்க அதிபராக இருந்த ரோபர்ட் ஆதர்ட்டனிடம் ஒப்படைத்தது. மனிதர்களை நாகரிகப்படுத்துவதற்கு உகந்த வழி கிறிஸ்தவ மதத்தில் இணைவதுதான் என்று அரசாங்கம் கருதி செயல்பட்டது. அரசாங்க அதிபர் தன்னுடன் கிறிஸ்தவ மிஷனரிமாரை அழைத்துக்கொண்டு வேடர்களின் இருப்பிடம் நாடிச் சென்றார். அங்கிருந்த 53 குடும்பங்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு உபதேசம் செய்ய ஒழுங்குகள் செய்தார். அவர்களுக்கு பயிர் செய்யக் கூடிய பொருட்கள் வழங்கப்பட்டதோடு அச்செய்கை நுட்பங்களும் சொல்லிக் கொடுக்கப்பட்டன. மிஷனரிகள் பிறகு பல தடவை அங்கு போய் வந்தனர். அவர்களிடையே கிறித்தவ வணக்க வழிபாடுகளையும் அடிப்படைக் கல்வியையும் சொல்லிக் கொடுக்க இரு ஆசிரியர்களும் நிறுத்தப்பட்டனர். அவர்களை மூர் மனிதர்களின் சுரண்டலில் இருந்து காப்பாற்ற இரண்டு கொன்ஸ்டபிள்கள் நியமிக்கப்பட்டனர். பிந்தனைக்கு தலைவராக ஒரு தமிழ் கிறித்தவரும் நியமிக்கப்பட்டார்.

கெளரவ ஸ்டுவர்ட் மக்கள்ளி தனது ஆளுநர் பதவி முடிவ தற்கிடையில் 25 பவுணை தனது மருமகனான கெளரவ பி. அன்றுத்திடம் கொடுத்து வேட பாடசாலையை கொண்டு நடத்தும்படி ஆலோசனை கூறியிருந்தார். இத்தொகையை கொண்டு இன்னொரு வேட பாடசாலை உருவாக்கப்பட்டது. இதைவிட வெஸ்லியன் மிஷனரி 50 பவுணை செலவுக்காக வண. ஸ்கோட் மூலம் அனுப்பி வைத்தது. இவ்வாறான நடவடிக்கைகளால் நூற்றியம்பது பேர் வரையில் நான்ஸ்னானம் பெற்றனர்.

1843 ஜெவரியில் ‘நான் குறிப்பிடுகிறேன்’ என்று திரு. ஸ்கோட் சொன்னார்: ‘வேடர்கள் இன்னும் எங்களது சமூ

கத்தை சேர்ந்தவர்களாக மாறவில்லை. ஆயினும் அவர்களை ஒரு காலம் வரையும் எங்கள் குழந்தைகளாக கருதுவோம்.’

நானூறு கிராமிய வேடர்கள் உள்ளனர். அவர்கள் மன் அல்லது மரப்பட்டைகளாலான குடிசைகளில் வாழ்கிறார்கள். மட்டக்களப்பு வாவி ஓரத்திற்கும் உள்ளாட்டு பிரதேசத்துக்கு இடையிலும் உள்ள பகுதியில் வாழ்வாதாரத்துக்காக தானியமனிகளை பயிர்செய்து வாழ்கிறார்கள். அவர்கள் ஒரு காலத்தில் மீட்டெடுக்கப்படுவார்கள். அவர்கள் வழியாக காட்டுவேடர்களும் சீர்திருத்தமடைவார்கள் என்பது தின்னனம்.

மூன்றாவது வகையினர் கரையோர வேடர்களாவர். அவர்களின் தொகை ஜநாறு பேர் வரையில் இருக்கும். அவர்கள் மட்டக்களப்பு வாவியின் வடக்கு அந்தத்திற்கும் வெண்டலூஸ் விரிகுடாவுக்கும் இடையே பரந்து கிடக்கும் சிறு கிராமங்களில் வாழ்கிறார்கள். தமிழ் பேசக்கூடிய அவர்கள் தமிழ்ச் சன்ததொகையால் கிட்டத்தட்ட உள்வாங்கப்பட்டுள்ளார்கள். அதனால் நாகரிகமடைந்தவர்களாக உள்ளனர். அவர்களிலிருந்து ஒர் ஆசிரியர் உருவாகியுள்ளார். வேடர்கள் மின்னறிகளால் நன்கு பேணப்படுகின்றனர்.

தென் பகுதியை அல்லது சிங்களப் பகுதியைவிட குறைந்த பரப்பையும் சன்ததொகையையும் கொண்டதாக தமிழ் பகுதி யின் பரப்பும் சன்ததொகையும் காணப்படுகிறது. அங்குள்ள நான்கு சுற்று வட்டாரங்களில் - யாழ்ப்பாணம், பருத்தித்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு காணப்படும். கிறித்தவம் சார்ந்த தேவாலயங்கள், பாடசாலைகள், மாணவ மாணவிகள், போதகர்கள் ஆகிய விபரங்களின் அட்டணை பின்வருமாறு அமைகிறது:

	மாழைப்பாணம்	பஞ்சநிதிகளை பஞ்சநிதிகளை விரும்புத் தொகையை	பட்டக்களப்பு	மொத்தம்
சிறு தேவாலயம்	8	1	1	6
பிராத்தனை மண்பங்கள்	13	5	3	10
மிசனறிகள்	3	1	1	6
தமிழ் நிருவாகிகள்	1	1	1	2
போதகர்கள்	1	1	1	2
உள்ளுர் போதகர்கள்	11	1	2	12
பகல் பாடசாலைகள்	14	4	2	28
பகல் பாடசாலை ஆசிரியர்கள்	17	7	3	13
ஆண் மாணவர்கள்	446	145	125	224
பெண் மாணவிகள்	141	18	20	60
மொத்த மாணவர்கள்	587	158	145	304
ஆராதனை செய்பவர்கள்	1200	210	180	350
சமூக உறுப்பினர்கள்	196	81	29	150
				406



thiruvenysangamam@thaiiveedu.com

தமிழ்வரல் - 92


‘தாய்வீ’ சுகரத்துள் தாய்மொழியின் சொல்வளத்தை வலியுறுத்தும் நோக்குடன் முன்வெக்கப்படும் ‘தமிழ்வலை’யை முற்றிலும் சரிவர நிரப்பி அனுப்புவோருள் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு தமிழ் நூல்களும் சஞ்சிகைகளும் பரிசாக வழங்கப்படும்.

ବେଳେ

മുകവർ:

தொலைபேசி எண்:

മിൻനാർക്കല്ലവരി:



தமிழ்வலை-92 வினா

இடமிருந்து வலம்

- 1 சீனாவின் அதிபர் (1-4)
 - 2 முடியாட்சியாளன்
 - 5 பேர்போன எழுத்தாளர் (1-1-5)
 - 6 கவியோகி என்று போற்றப்பட்ட பேரறிஞர் (6-3)
 - 9 கண்ணில் பட்டதும் காதில் விழுந்ததும் (5-5)
 - 11 சீல்லறை விற்பனை நிலையம்
 - 12 வைத்தியம்
 - 14 அம்மாவின் அன்னா / தம்பி
 - 16 உடம்பை கீழ்நோக்கி வளை
 - 17 ஏநுவகை மீன் (4-2)

விடைகளை அனுப்பவேண்டிய முகவரி
மின்னஞ்சல் முகவரி:
thamilvalai@thaiveedu.com
தொலைநகல்: 416 849 0594

ମେଲିନୁଙ୍କା କେମ୍

- 1 பெளத்த சமய தாபகர்
 - 2 அபராதம்
 - 3 உறங்கம்
 - 5 பணக்காரர்
 - 6 ஒரு சங்க இலக்கிய நூல்
 - 7 ஒரு தெய்வம்
 - 9 மறுமொழி
 - 14 புலரி
 - 15 செய்யுள்
 - 16 பெண் பறவை

**Thaiveedu
P.O.Box #63581
Woodside Square
1571 Sandhurst Cir.
Toronto, ON, M1V 1V0**

தமிழ்வலை - 91க்கான விடைகள்

தமிழ்வலை-91 பெறுபேறுகள்

മുൻ്നணിപ് പോട്ടിയാൾ

திருமதி ஜீ. பொன்னையா, ஏஜக்ஸ். தவமணி முத்துராஜா, மொன்றியால் ஏ.எஸ். மகாவிங்கம் ரொற்றன்றோ. விநோதா வச்சரன், மார்க்கம். தாமரை நவம், ரொற்றன்றோ புஷ்பலீலா பாடு, மார்க்கம்

பரிசுபெறும் போட்டியாளர்
சண்முகம் நாவேந்தன்,
கொறண்டோ.

thamilvalai@thaiveedu.com

தமிழ்வலை போட்டுக்கான விடையை இம்மாதம் 23-ம் தேதிக்கு முன்னர் அஞ்சல் அல்லது மின்னஞ்சல் அல்லது தொலைநகல் யாவிலாக அனுப்பிவைக்கவும். அதற்கு தமிழ்வலையைப் பிரத்திசெய்து அல்லது பட்ப்பிரதியெடுத்து அல்லது கதிர்ப்பிரதியெடுத்து பயண்படுத்தவும்.

பெறுபோகும் நடுங்களின் முடிபுக்கணமை அடுக்கத் மாத காம்பிட்டில் வெளிவரும்.



ஸம்துந் தமிழ்க் கவிதைப் புத்தில் பண்ணிலைவாதம்

- சி. ரமேஷ்

1977


இல் அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையின் பின்னர் இலங்கையில் சுதந்திர வர்த்தகவலயங்கள் கட்டுநாயக்காவிலும், பின்பு பியகமவிலும் கொக்கலவிலும் திறக்கப்பட்டன. இந்த வலயங்களில் முதலீடுகளை மேற்கொண்ட முதலீட்டாளர்கள் சாதகமான நிலம், வரிச்சலுகை, கடன்களை அரசாங்கத்தில் இருந்து பெற்றுக்கொண்டதுடன் மலிவான ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்படையையும் கொண்டிருந்தனர். இவ்வலயங்களில் முன்று இலட்சத்துக்கு அதிகமான தொழிலாளர்கள் ஆடை, நெசவு, பின்னல் மற்றும் உணவுபதப்படுத்தல் என்பவற்றை உற்பத்திசெய்யும் தொழிற்கூடங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். கட்டுநாயக்காவில் மாத்திரம் 60,000 பேர் வேலைக்கமர்த்தப்பட்டனர். இதில் 52,000 பேர் பெண்கள். 12வயதுக்கும் 25வயதுக்கும் இடைப்பட்ட கிராமப் பெண்களே வேலைக்கு உள்வாங்கப்பட்டனர். 1979-ல் இரண்டாக இருந்த இவ்வலயம் இன்று பன்னிரண்டு என்ற நிலையை எட்டியுள்ளிலையில் பெண் தொழிலாளர்கள் பலர் உரிமை மறுப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். இவர்கள் கூடிய வேலை நேரம், ஓய்வின்மை, குறைந்த ஊதியம், அடிப்படைச் சுகாதார வசதியின்மை போன்ற பிரச்சினைகளிற்கு முகம் கொடுத்துவருகிறார்கள்.

'Hire and Fire' என்ற அடிப்படையில் வேலை கொடுக்கப்படும் இக்காலகட்டத்தில் தொழிலாளர்களின் உரிமைகளும் மனித சுதந்திரங்களும் உதாரணம் செய்யப்படுகின்றன. ஆகையால் இவர்கள் தொழிற்சங்கங்களின் கீழ் அணி தீர்டப்படவில்லை. ஒரு வேலைத்தளத்தில் 40 வீதமானவர்கள் சம்மதிக்கும் பட்சத்திலேயே தொழிற்சங்கங்கள் உருவாக்கப்படலாம் என்ற அரசசட்டங்கள் காணப்படும் நிலையில் தொழிற்சங்கங்களை அமைப்பது என்பது கடின முயற்சியாகும். இதனால் பெண் தொழிலாளர்கள் மோசமான வகையில் சுரண்டப்படுவதுடன் பாலியல் தொந்தரவுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். இலங்கையில் வகுக்கப்பட்டுள்ள தொழிலாளர்ச்சட்டங்கள் செல்லுபடியற்ற சூன்யப் பிரதேசமாக இவ்வலையங்கள் காணப்படுகின்றன. சுதந்திர வர்த்தக வலையத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு வேறு வேலை கிடையாது. வேலையில்லாவிடில் அவர்களுக்கு ஊதியம் கிடையாது. உழைக்கும் படையில் உள்ள பெண்களுக்கு முதலாளிகளால் விதிக்கப்படும் முன்னிபந்தனைகளும் வழங்கப்படும் ஊதியமும் கட்டுப்படுத்துகின்றன. தம்மைச் சார்ந்துள்ள

குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளமையால் இப்பெண்கள் அடிமைகளாகவே உழைக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

13.12.1982-ல் பெண்கள் விடுதலை முன்னணியினரால் நிகழ்த்தப்பட்ட பொலிரெக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் நிகழ்ந்த வேலை நிறுத்தப் போராட்டமே, இலங்கையில் பெண்ணுரிமை, பெண் விழிப்புணர்வைத் தூண்டிய முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 2010 நவம்பர்மாதம் FTZ-GUSEU, Progressive Union of FTZ ஆகியோரின் தலைமையில், தொழிலாளர்கள் அதிக சம்பளம் கோரி போராட்டம் ஒன்றை நடத்தியிருந்த போதிலும் அது வெற்றி பெறவில்லை. சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரியும் பெண்களின் துயரையும், பிரச்சினைகளையும் வெளியிலக்கிற்கு கொண்டு வருவதிலும் அவர்களிற்கான ஆலோசனைகளை வழங்குவதிலும் கட்டுநாயக்காவில் அமைந்திருந்த பெண்கள் நிலையமும், ஏகலவில் இருந்து இயங்கும் டாபிந்து(வியரவைத்துளி) கெளக்கிடவும் பெரும் பங்காற்றின. தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளை உலகமயமாக்கல் வலுவாக்காத நிலையில் உடலுழைப்பானது தேசிய மட்டத்தில் பலம் பெறாதநிலையே காணப்படுகிறது. ஆகையால் சுதந்திர வர்த்தக வலயத்தில் வேலைக்கமர்த்தப்படும் பெண்களுடைய போராட்டம் என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே இற்றை வரை காணப்படுகிறது.

தேசிய மட்டத்திலான பெண்களுக்கான முதல் நிகழ்வாக 1983-ல் கொழும்பு நகரமண்டபத்தில் கொண்டாடப்பட்ட சர்வதேசப் பெண்கள் தினத்தைக் கூறலாம். அன்றைய தினம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இரத்துச் செய்தல், தமிழ் அரசியல் பெண்கைத்தியான நிர்மலா நித்தியானந்தனை விடுதலை செய்தல், தோட்டத்தொழிலாளருக்குச் சமமான சம்பளம், பிரஜாவரிமை வழங்கல் முதலாளவற்றை அடிப்படையாகக் கொண்டு சாலை மறியல் போராட்டமும் இடம் பெற்றது. இக்காலப்பகுதியில் தோற்றம் பெற்ற சமாதானத்திற்கான பெண்கள் அமைப்பு (WFP) சமாதானத்திற்கும் ஜனநாயகத்துக்குமான பாலமாக இயங்கியதுடன் வன்முறைகள் முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும் என்றும் குரல் கொடுத்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பெண்களுக்கான சட்ட உதவிகளையும் இவ்வமைப்பு வழங்கியது.



(யோழிப்பாணத்து தாய்மார் கச்சேரிக்கு நடந்துசெல்கின்றனர், ஆகஸ்ட் - 1984)

1982-ம் ஆண்டு பேனங்கள் சிலவா, குமாரி ஜயவர்தன, செல்வி திருச்சந்திரன் ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பெண்கள் கல்வி நிறுவனம் இலங்கையில் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கும் பெண்களின் நிலையை வெளிப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. பெண்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதார, அரசியல், சமூக தளங்களில் அவர்களுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதே இதன் நோக்கமாகும். 1991-ம் ஆண்டில் இந்த அமைப்பு பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் எனப் பெயர் மாற்றப்பட்டது. பெண்மையை ஆய்வு வொன்றை தனது முயற்சிகளில் ஒன்றாக உள்ளடக்கியதை யிட்டு இப்பெயர் மாற்றம் உண்டானது. இந்நிறுவனம் பொறுப்பான்மைக்கும் உறுப்பினர்களையும், நிர்வாக பொறுப்பாளர்கள் ஏழ பேரையும், அறிவுரையாளர் ஒருவரையும் உள்ளடக்கியே இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் தற்போதைய நிர்வாக இயக்குனரான சிராணி மில்ஸ் அவர்களின் வழிகாட்டிலின் கீழ் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், பெண்கள் தொடர்பான பல கருத்தரங்களையும் மாநாடுகளையும் நடத்தி வருகின்றது. பெண்கள் கல்வி ஆய்வு நிலையம் மும்மொழிகளிலும் நிவேதினி என்னும் பால்நிலை கற்கை நெறி சஞ்சிகையொன்றை வெளியிட்டும் வருகிறது. ‘பிரவாகினி’ என்னும் காலாண்டு செய்தி மட-

லொன்றையும் இந்நிறுவனம் மும்மொழிகளிலும் வெளியிட்டு வருகிறது. பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் நூலகம் ஒன்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

உணர்ச்சிபூர்வமாகவும் உடல்ரீதியாகவும் தடுக்கப்பட்டு வந்த பெண்ணியம் இக்காலப்பகுதியில் எழுச்சி கண்டது. பெண்கள் தம் அடிமைத்தனத்தில் இருந்து விலகி தம் உரிமையைப் பெற்றுக்கொள்வதற்காக முதலாளிகளுக்கெதிராகக் குரல் கொடுத்த புரட்சிகர நிகழ்வாக மத்தளோடைப் போராட்டத்தைக் கூறலாம். புன்னாலைக்கட்டுவன் மத்தளோடைச் சேர்ந்த பெண் கூலித் தொழிலாளர்கள் 20.04.1983 அன்று கூலி உயர்வுகோரி ஆரம்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாழ்க்கைச் செலவு அன்று வானளாவு உயர்ந்த நிலையில் நாட்கூலியாகத் தரப்படும் பன்னிரண்டு ரூபாவை பதினெண்ண்து ரூபாக உயர்த்தி தரும்படி கோரி மக்கள் ஆரம்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிராமிய உழைப்பாளர் சங்கம் (Rural Labourers Union) இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தியது.

பெண்கள் மீது பிரயோகிக்கப்படும் பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கும் பெண்கள் தங்கள் வாக்குரிமையைப் பிரயோகிப்பதற்கும் பொதுநிறுவனங்களில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக வேலை செய்வதற்கும் வேலைத்தளங்களில்

பெண்கள் சமமான உள்தியத்தை பெற்றுக்கொள்வதற்கும் ஏற்றவகையில் இலங்கையில் பெண்கள் நலனோம்பும் சட்டங்கள் காலத்துக்கு காலம் உருவாக்கப்படுகின்றன. அவ்வகையில் 1985-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பொதுநிர்வாகச் சட்டமூலம் பெண்களுக்கான பிரசவலீவினை அறிவித்தது. அரசு, தனியார் துறையில் வேலைசெய்யும் பெண்கள் தம் பிரசவகாலத்தை அடுத்து 84 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையில் நிற்கலாம் என இச்சட்டம் கூறுகின்றது.

இலங்கையில் பெண்பிள்ளைகளுக்கான திருமணவயது பதி ணெட்டாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் முஸ்லிம் திருமண சட்டம் பெண்ணின் ஆகக்குறைந்த திருமண வயதெல்லை பன்னிரண்டு எனக் குறிப்பிடுகிறது. பன்னிரண்டு வயதுக்கு கீழ்ப்பட்ட பிள்ளையை பாதுகாவலர் விரும்பும் பட்சத்தில் அப்பிரதேச காதியின் அனுமதியுடன் திருமணம் செய்து கொடுக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. பொதுச்சட்டமும் மனித உரிமை ஏற்பாடுகளும் பதினாறு வயதினை சிறுவய தெல்லையாகக் குறிப்பிடுகின்றன. சவுதி அரேபியா, ஈரான், பாகிஸ்தான், பங்களாதேஸ், மலேசியா முதலான நாடுகளில் ஆண், பெண் இருபாலாருக்குமான முதிர்ச்சியான வய தெல்லை பதினெட்டாகவே காணப்படுகிறது. அதுபோல இலங்கையிலும் முதிர்ச்சி வயது பதினெட்டாக உள்ளநிலையில் அரசால் சட்டம் என்ற பெயரில் அளிக்கப்பட்ட இச்சலுகையை பால்ய திருமணம் என்ற அடிப்படையில் நோக்குதலே பொருத்தமானது எனலாம். ‘வயது முதிர்ச்சி அடைந்தவுடன் உங்கள் குழந்தைகளைத் திருமணம் முடித்துக் கொடுங்கள் எனக் குறான் (குறான் 2:2) கூறிய நிலையில், சிறுவர் உரிமையை மீறுவதற்கான சந்தர்ப்பத்தை இச்சட்டமூலத்தின்மூலம் முஸ்லிம்களுக்கு இலங்கை அரசு கொடுத்துள்ளது. இங்கு முதிர்ச்சி என்பது பெண் பருவமடைதல் அல்ல. ஓர் ஆண், அல்லது பெண் தமக்குரிய பாதுகாரிகள், பொறுப்புக்களை ஏற்று குடும்ப வாழ்க்கையை நடத்துவதற்கான முதிர்ச்சி என்பதையே இது குறித்து நிற்கிறது. இவ் வேற்பாடு குறித்து இலங்கையில் சட்ட அடிப்படையிலான வாதமும் நம்பகமானதும் தகுதியானதும் இல்லாத பட்சத்தில் இலங்கையில் முஸ்லிம் விவாகமற்றும் விவாகரத்துச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற கோஸங்கள் கண்டி ஃபோரம் போன்ற அமைப்புக்களால் தொடர்ந்தும் இன்றளவும் எழுப்பப்பட்டு வருகின்றன. இலங்கையில் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் பெண்ணின் வயதை 18-ஆக மாற்றுதல், திருமண பதிவுப் பத்திரத்தில் மனப் பெண்ணின் கையெழுத்தை அவசியமாக்குதல், மனப் பெண்ணின் விருப்பத்தை கோருதல், பெண் காதி நீதிவான்களை நியமித்தல் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் கண்டி ஃபோரம் போன்ற அமைப்புக்களால் முன்னெடுக்கப்படும் நிலையில், அதற்கு தடையாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும், முஸ்லிம் சமூகத்தி லுள்ள சில பழையவாத இயக்கங்களும் செயற்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் பொருட்டு 1970, 1984, 1990, 2005, 2009 ஆகிய ஆண்டுகளில் இலங்கை அரசாங்கத்தாலும் முஸ்லிம் அமைப்புகளாலும் இதைப்பற்றி ஆராய்வதற்குப் பல குழுக்கள் நியமிக்கப்பட்ட நிலையிலும் இது குறித்து இலங்கை அரசு இற்றை வரை சரியான முடிவை எட்டவில்லை.

இலங்கையில் 1883-ல் அறிமுகம் செய்யப்பட்ட குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 303-வது பிரிவில் இலங்கையின் கருக்கலைப்புச் சட்டம் தொடர்பாக விளக்கப்பட்டுள்ளது. இந்தக் கருக்கலைப்புச் சட்டத்தின் மூலம் கர்ப்பம் அல்லது குழந்தைப் பிறப்பு தாயின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் மாத்திரம் கருக்கலைப்பு செய்வதற்கு அவகாசம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்புணர்வினால் ஏற்பட்ட கருவை கலைப்பதற்கும் மற்றும் மரபணுபிறழ்வுக் குள்ளான கருக்களை, குறித்த தாய் இனங்கும் பட்சத்தில் கலைப்பதற்கும் அனுமதி வழங்கப்படவேண்டும் என்னும் கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில் - குற்றவியல் நடைமுறை கருக்கலைப்புச் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 1995-ம் ஆண்டு திருத்தம் கொண்டுவரப்பட்டது. அப்போதைய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட சட்டமசோதாவில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பம் தரித்தல், நெருங்கிய உறவினரால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பம் தரித்தல், கடுமையான குறைபாடுடன் கூடிய கருவளருதல் ஆகிய மூன்று சந்தர்ப்பங்களில் கருவைக் கலைக்கலாம் என்கூறப்பட்டது. எனினும், கத்தோலிக்க திருச்சபை, உலமாக்கள் மற்றும் பல்வேறு சமயங்களுக்குப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் எதிர்ப்புக்கு பின்னர் குறித்த திருத்தம் மேற்கொள்ளப்படாமல் திரும்பப் பெறப்பட்டது.

08.03.1986 அன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஈழப் பெண்கள் விடுதலை முன்னணியினர் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்தினர். இப்பேரணியில் ஈழப் பெண்கள் விடுதலை முன்னணியினர், தமிழ் மகளிர் அவை, சுதந்திரப்பறவைகள் அமைப்பு, கிராமிய முற்போக்கு பெண்கள் அமைப்பு, மக்கள் நற்பணி மன்றம், ஈழத் தாய்மார் சங்கம் முதலான அமைப்புக்களும் பங்கு கொண்டன.

1987-ல் இனப்பிரச்சினை உக்கிரம் அடைந்த குழலில் வீணான அழிவுகளைத் தடுத்து நிறுத்தும் வகையில் தாய்மாரும் மகள்மாரும் (MDL) என்னும் அமைப்புத் தோண்றியது. 1990களில் இவ்வமைப்பு மனித உரிமைகள் இயக்கத்தோடு இணைந்து அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு முதலான விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியது.

1988-ல் மத்திய உள்நாட்டு பிரிவினை யுத்தத்தால் இடம்பெயர்ந்த மலையகத் தமிழ்ப் பெண்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும் மலையகத்தின் இன ஜக்கியத்தை பாதுகாத்து மேம்படுத்துவதற்காகவும் பெண்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும் கிராமியப் பெண்கள் வலையமைப்பினை ‘விமலி கருணாரத்ன’ என்னும் துடிப்பும் செயலாளுமையும் கொண்ட பெண் உருவாக்கினர். எனினும் இந்த வலையமைப்பு பின்னர் வறுமை நிவாரணம், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், சிறிய கடன்களை வழங்குதல், சுகாதாரம், போசாக்கு, கல்வி முதலானவற்றை தொடர்ச்சியாக முன்னெடுத்தல், பால்நிலை பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல், சுற்றுச் சூழ்நிலை பாதுகாப்பினை மேற்கொள்ளல் என முன்னெடுக்கிறது. இவ்வமைப்பில் பெண்களுடன் ஆண்களுமாக முப்பதாயிரத்துக்கு அதிகாரம் அங்கம் வகிக்கின்றனர். அறுவடை காலங்களில் மரக்கறிகளை இறக்குமதி செய்யக்



அன்னையர் முன்னணி மாநாடு 1991

கூடாது என்பதற்காக இவ்வமைப்பு தொடர்ந்து போராடி வந்தது. அரசு செவிசாய்க்காத நிலையில் தன்னை அரசியற் கட்சியாக மாற்றிக்கொண்டது.

அம்பாந்தோட்டையில் 1989-ம் உருவாக்கப்பட்ட பெண்கள் அபிவிருத்தி சமாஜம் அல்லது ஐஞச்சக்தி வங்கிச்சங்கம் என்ற அமைப்பு 70,000 அதிகமான பெண்களைக் கொண்டுள்ளது. இவ்வியக்கத்தை ஆரம்பிப்பதற்கான முன்நடவடிக்கைகளை அரசே எடுத்தது. அம்பாந்தோட்டையில் போசாக்கின்மையால் வாடும் குழந்தைகளைக் கருத்தில் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட இவ்வமைப்பு பெண்களின் வாழ்வில் விழிப்புணர்வை ஏற்படுத்தல், வறுமை ஒழிப்பு மற்றும் ஆரோக்கிய வாழ்வுக்காக மக்களைத் தயார்படுத்தும் பணியிலும் தன்னை ஈடுபடுத்தியுள்ளது. பொருளாதார்தியில் பெண்களின்வாழ்வை உயர்த்துவதற்காக இவ்வமைப்பு நாடெங்கிலும் 1,272 கிராமியப் பெண்கள் அபிவிருத்திச் சங்கங்களையும் 67 வங்கிகளையும் நிறுவியுள்ளது.

1976-க்கும் 1983-க்கும் இடையில் ஆர்ஜென்டீனாவில் சர்வாதிகார ஆட்சி நிலவியபோது பெருமளவு இளைஞர்கள் காணமல் போனார்கள். 1977-ம் ஆண்டில் இருந்து புவனஸ் அயர்ஸில் அமைந்திருந்த ஐஞாதிபதியின் மாளிகைக்கு முன்னால் கழுத்தைச் சுற்றி வெள்ளை ஆடை தரித்து காணாமல் போன தம் பிள்ளைகள் பற்றி தகவல்கள் வேண்டும் எனக்கூறி வாரவாரம் தாய்மார்கள் மௌன ஊர்வலம் சென்றனர். இவர்களே பள்ளாசா டிமேயோ அன்னையர் என்று அழைக்கப்பட்டனர். இப்பாணியில் இலங்கையைச் சேர்ந்த பெண்களால் யாழ்ப்பாணத்திலும் தெற்கிலும் அன்னையர் முன்னணி என்ற பெயரில் அமைப்புக்கள் நிறுவப்பட்டன. பிற்பட்ட

காலத்தில் அரசியற் பலத்தை மாற்றக்கூடிய சக்தி அமைப்புக்களாக இவை உருவாயின. இலங்கையில் 1979-ல் உருவாக்கப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச்சட்டமும், 1982-ல் அழுவுக்கு வந்த அவசரகாலச்சட்டமும் தமிழ் விடுதலை அமைப்புக்களை அடக்கி அழிக்கப் பயன்படுத்தப்பட்டது. 1984-ல் வல்வெட்டித்துறை இளைஞர்கள் பலாத்காரமான முறையில் கைது செய்யப்பட்டு பூஸா முகாமுக்கு கொண்டு செல்லப் பட்டனர். இவ்வாறன் நிகழ்வுகள் மீள நடத்தப்படாமல் இருப்பதற்காக திருநெல்வேலியைச் சேர்ந்த பெண்கள் ‘யாழ்ப்பாண அன்னையர் முன்னணி’யை நிறுவினர். எல்லா வர்க்கத் திலும் உள்ள பெண்கள் இதில் இருந்தனர். தம் பிள்ளைகளை விடுவிக்குமாறு கோரியும் இராணுவ ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும் 1984-ல் ட்ரிமர் மண்டபத்திலிருந்து கச்சேரி வரை இம் முன்னணியினரால் நடத்தப்பட்ட ஊர்வலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இயக்கங்களுக்கிடையே உள்முரண்பாடுகள் ஏற்பட்டபோது அப்போது எல்லாம் அன்னையர் முன்னணி தலையிட்டு சமரசம் செய்து வைப்பதில் முனைப்போடு செயற்பட்டது.

1985 நடுப்பகுதியில் தமிழ்மீது மக்கள் விடுதலைக் கழகத்தின் உட்கட்சி மோதலை எதிர்த்து வெளியேறிய தீப்பொறிக் குழுவின் மூன்று உறுப்பினர்களை கடத்தி தமிழ் ஈழ மக்கள் விடுதலை இயக்க கழக இராணுவம் தடுத்து வைத்தபோது அன்னையர் முன்னணியினரின் தலையீட்டால் அவ்வியக்கம் அவர்களை விடுதலை செய்தது. இதேபோல் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் 1986-ல் தமிழ் ஈழ விடுதலை அமைப்பை தாக்க முற்பட்டபோது அதற்கும் எதிராகவும் இவ்வமைப்பு குரல் கொடுத்தது. இக்காலப்பகுதியில் யாழ்.பல்கலைக்கழக மாணவன் விஜிதரன் கொல்லப்பட்டபோது தன் எதிர்ப்பை

இம்முன்னணி வெளியிட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் உச்சபட்சமாக 1987-ல் தமிழ் ஈழ விடுதலைப் புலிக் ஞக்கும் இந்திய அமைதிப்படைகளுக்கும் இடையில் யுத்தம் ஏற்பட்டபோது தில்பன் வழியைப் பின்பற்றி அன்னையர் முன்னணியினர் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாக ‘உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யும்படியும் விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ளும் படியும்’ கோரிக்கைகளை முன்வைத்தனர். இக்கோரிக்கையெனிக்காது போகவே, மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் கோயில் எதிரே அன்னையர் முன்னணியினர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். மாவட்டம் முழுவதும் பெண்களும் மாணவிகளும் இதில் பெருமளவில் பங்கேற்றனர். இவ்வுண்ணாவிரதப் போராட்டத்தை குழப்பும் வகையில் உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது இலங்கை அரசு படையினர் தடியடிப் பிரயோகத்தை மேற்கொண்டனர். இத்தாக்குதலில் தாய்மார்களும் மாணவிகளும் பலத்த காயங்களுக்குள் ளாகினர். அமைதிப் படையினர் இந்த அடக்குமுறையை வேடிக்கை பார்த்தார்களே ஒழிய கட்டுப்படுத்தவில்லை. இதன் எதிரொலியாக, அன்னையர் முன்னணி - அடையாள உண்ணாவிரதத்தைத் தொடர் உண்ணாவிரதமாக்கியது.

இதன் எழுச்சி கண்ட இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி ‘அமைதிப்படை தமிழ் மக்களுக்கு எதிராகப் போராட வில்லை புலிகளுக்கு எதிராகவே பேராடுகிறது’ என்றார். இந்நிலையில் அமைதிப்படை அன்னையர் முன்னணியினரைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. இப்பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட பிரிகேடியர் சந்தே புலிகளை ஆயுதங்களை ஓப்படைக்கும்படி வலியுறுத்தினார். பேச்சுவார்த்தை தோல்விபில் முடிவடைந்தது. இதனையடுத்து மீண்டுமொரு பேச்சுவார்த்தை பிப்ரவரி 10-ம் தேதியன்று நடந்தது. இதில் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜே.என். தீசித் நேரடியாகப் பேச்சு வார்த்தையில் கலந்துகொண்டு, ‘புலிகள் ஆயுதங்களை ஓப்படைக்க வேண்டும்’ என்று மீண்டும் வலியுறுத்தினர். பேச்சுவார்த்தையும் வெற்றி பெறவில்லை. இதனையடுத்து உண்ணாவிரதம் இருந்தோர் அச்சறுத்தப்பட்டனர். மாமாங்கத்தைச் சுற்றி புதிய இராணுவ அரண்கள் அமைக்கப்பட்டன. அதேசமயம் அன்னையர் முன்னணியின் ஆலோசகர் கிங்ஸ்லி இராசநாயகம் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு அவர் இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்தச் சம்பவத்தையொட்டி, அன்னையர் முன்னணி முன்னிலும் கடுமையான முடிவுகளை எடுத்தது. சாகும்வரை உண்ணாவிரதம் என்கிற முடிவுக்கு வந்தது. அந்நிலையில் சாகும் வரை உண்ணாவிரதத்துக்கு அன்னம்மா டேவிட், அன்னையூபதி ஆகிய இருவர் உரிமை கொண்டாடினர். யார் முதலில் உண்ணாவிரதம் இருப்பது என்ற கடுமைப்போட்டியில் சிங்கள அடக்குமுறைக்கெதிரான யுத்தத்தில் தம்மிரு பிள்ளைகளைப் பறிகொடுத்த அன்னையூபதி முன்னுரிமை கோரினார். அன்னம்மா டேவிட்டும் உரிமை கோரினார். சீட்டுக்கு வுக்கிப் போட்டில், அன்னம்மா டேவிட் தேர்வானார்.

1988-ம் ஆண்டு பெப்பிரவரி 16-ம் நாள் அன்னம்மா மாமாங்கப் பிள்ளையார் கோயில் முன்பாக சாகும் வரை தனது

உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அன்னம்மா டேவிட் இறந்தால், அமைப்பாளர்கள் மீது வழக்குப் போடப்படும் என அமைதிப்படை மிரட்டியது. ஆனாலும் உண்ணாவிரதம் தொடர்ந்த நிலையில், அவரின் மகன்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் ‘அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அன்னையர் முன்னணியினர் பலவந்தமாகத் தங்களது தாயாரை உண்ணாவிரதத்தில் ஈடுபடுத்தியுள்ளார்கள்’ என்று எழுதி வாங்கப்பட்டது. இந்தக் கடிதத்தை ஆதாரமாகக் காட்டி அன்னம்மா டேவிட் இந்திய இராணுவத்தினரால் உடனடியாகத் தூக்கிச் செல்லப்பட்டார்.

இதன் பின்னர் 19.3.1988 அன்று அன்னையூபதி களத்தில் குதித்தார். அவர் உண்ணாவிரதம் இருக்கும் முன்பாக, ‘தனது சுயவிருப்பம் காரணமாக உண்ணாவிரதம் இருப்பதாக வும், கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்வதாகவும், சுயநினைவு இழந்தால் என் குடும்பத்தார் என்னைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்றும், முக்கியமாகத் தூக்கிச் செல்லக்கூடாது’ என்றும் மரணசாசனம் எழுதிக்கொடுத்தார். அன்றிலிருந்து மாமாங்கத் திடலமக்கள் கூட்டத்தால் நிறைந்தது. அமைதிப்படையைக் குறித்து எங்கும் முழுக்கங்கள் எழுப்பப்பட்டன. அன்னையூபதி கணவர் கணபதிப்பிள்ளைக்கும் கொலை அச்சறுத்தல் விடுக்கப்பட்டது. ஆயினும் அவர் அதற்கு மசிய வில்லை. உண்ணாவிரதம் இருந்த அன்னையூபதி 19-4-1988 அன்று, இவ்வுலக வாழ்வை நீத்தார்.

இதுபோன்று 1990-ல் தெற்கில் இடம் பெற்ற அரசியல் வன்முறையைத் தொடர்ந்து அங்கும் அன்னையர் முன்னணி என்னும் அமைப்பு ஒன்று உருவாகியது. சட்டத்துக்கு அப்பால் கொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானவரின் தாய், மனைவிமார் ஒன்றினைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினரின் ஆதாவுடன் இம்முன்னணியைத் தொடங்கினர். 1991 பெப்பிரவரி மாதம் அன்னையர் முன்னணி கொழும்பில் தேசிய மாநாட்டையும் ஊர்வலத்தையும் நடத்தியது. கடந்த வருடங்களில் இராணுவம், தமிழ்நாட்டு விடுதலை அமைப்புக்கள் மற்றும் ஜே.வி.பி.யினரால் கைது செய்யப்பட்டு நாற்பது ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காணமல் போயுள்ளனர். அவர்கள் குறித்த தகவல்கள் வழங்கப்பட வேண்டும் எனக் கூறி நடத்தப்பட்ட இம்மாநாட்டில் பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர்கலந்து கொண்டனர். இன்களுக்கு இடையில் உறவையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட அமைப்பே இதுவாகும். பின் வந்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் மேலாதிக்கம் வளர்ந்ததை அடுத்து இவ்வமைப்பினரால் சுயாதீனமாக இயங்க முடியாமல் போனது. 1995க்குப் பின்னர் இலங்கையில் மனித உரிமைகள் மீற்றுக்கள், பாலியல் ஒடுக்கு முறைகள் அதிகம் இடம் பெற்ற நிலையில் இவ்வமைப்பினர் முன்போன்று எதிர்ப்பினை வெளிக்காட்டாது மௌனியாகவே இருந்தனர்.



ramesh.s@thaiveedu.com

சமூக விஞ்ஞான மெய்யியல்

விஞ்ஞானப் புரட்சியும்

அறிவொளிச் சிந்தனையும்

- கந்தையா சண்முகவிஸ்கம்

அறிவொளிச் சிந்தனை (Enlightenment) 18-ம் நூற்றாண்டு ஜோரோப்பாவின் மிகுந்த செல்வாக்கைப் பெற்ற அறிவு இயக்கமாக (Intellectual Movement) விளங்கியது. அறிவொளிச் சிந்தனையின் தோற்ற மூலமாக விஞ்ஞானப்புரட்சி (Scientific Revolution) அமைந்தது. இவ்விஞ்ஞானப் புரட்சி மனிதரைச் சூழவுள்ள பொதிக உலகத்தைப் பற்றிப் புரிந்து கொள்ளவும், அதன் இயக்கத்தை விளக்கவும் உதவும் விஞ்ஞான முறை (Scientific Method) என்னும் ஆய்வு முறையை விஞ்ஞானிகள் கட்டமைத்துக் கொள்வதற்கு உதவியது. விஞ்ஞான முறையின் துணை கொண்டு பொதிக உலகத்தை ஊடுருவிப் பார்த்த விஞ்ஞானிகள் இயற்கையை விளக்கும் இயற்கை விதிகளை (Natural Laws) கண்டுபிடித்தனர்.

பொதிக உலகத்தின் இயக்கத்தை விளக்கும் இயற்கை விதிகளைப் போன்று மனித சமூகத்தையும், மனித வாழ்க்கையையும் இயக்கும் இயற்கை விதிகளைக் கண்டுபிடிப் பதில் அறிஞர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். சமூகத்தை இயக்கும் விஞ்ஞான விதிகளைக் கண்டறிவதன் பயனாக ஏற்பட்ட புரட்சியே அறிவொளிச் சிந்தனை (Enlightenment) என அழைக்கப்படுகிறது. அறிவொளிச் சிந்தனையின் பயனாக ஜோரோப்பாவில் அறிவுக் காலம் (Age of Reason) மலர்ந்தது. வரலாற்றாசிரியர்கள் 16-ம் 17-ம் நூற்றாண்டுகளில் ஜோரோப்பாவில் ஏற்பட்ட விஞ்ஞானப் புரட்சி பற்றியும், அதனைத் தொடர்ந்து தோற்றும் பெற்ற அறிவொளி இயக்கம் பற்றியும் விரிவாக எழுதியுள்ளனர். ‘விஞ்ஞானப்புரட்சியும் அறிவொளிச் சிந்தனையும்’ என்னும் தலைப்பிலான இக்கட்டுரை இவ்விரு விடயங்களையும் பற்றி மெய்யியல் (Philosophy) நோக்கில் ஆராய்கிறது. குறிப்பாக விஞ்ஞான மெய்யியலின் (Philosophy of Science) வளர்ச்சிக்கு இவை எத்தகைய பங்களிப்பை வழங்கின என்பது இக்கட்டுரையில் எடுத்துக் கூறப்படும்.

விஞ்ஞானப்புரட்சி:

ஐசக் நியுடன் (1642-1727) அறிவொளி யுகத்தைத் தோற்று வித்த விஞ்ஞானப் புரட்சியை நிகழ்த்தினார் எனக் கருதப்படுகிறார். நியுடனின் விஞ்ஞானக் கண்டு பிடிப்புகள் நம்மைச் சூழவுள்ள பொதிக உலகத்தின் இயக்கம் எவ்வாறு நடை பெறுகிறது என்பதை விளக்கும் இயற்கைவிதி என்னும் வழி

காட்டித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டவை. நியுடனின் மெய்யியல் நோக்கை இயற்கைத் தத்துவம் அல்லது



நியுடன் (Isaac Newton)
ஐசக் கூடுதல்

இயற்கை மெய்யியல் (Natural Philosophy) என்று கூறலாம். உலகின் இயக்கத்தை இயற்கை விதிகள் கொண்டு விளக்கலாம் என்பதே இதன் சார்மான் கருத்தாகும். இயற்கையின் இயக்கத்தை இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் கட்டுப் படுத்தவில்லை. கடவுளின் தலையீடு இன்றி இயற்கை செயற்படுகிறது என்பது முக்கியமான அனுமானமாகும். இவ் வாறான விளக்கம் இயற்கை பற்றிய புரிதலுக்கு இறையியல் சார்பான விளக்கங்கள் (Theological Explanations) தேவையற்றவை என்பதை அழுத்திக் கூறுவதாக அமைந்தது. கடி காரம் ஒன்று அதனை ஆக்கியவரின் தலையீடு இன்றி எவ்வாறு இயங்குகிறதோ அவ்வாறே இந்த உலகமும் அதனைப் படைத்த கடவுளின் தலையீடு இன்றி இயங்குகிறது. கடவுள் தலையீடு செய்யாத பார்வையாளராக இருக்கிறார் என நியுடனின் இயற்கை விதித்தத்துவத்தை விளக்கலாம். அறிவொளி யுகத்தில் மக்கள் சிந்தனையில் இது மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கியது.


விஞ்ஞானத்தின் வரலாறு:

ஐசக் நியுடன் ஒரு விஞ்ஞான மேதை என்பதில் சந்தேக மில்லை. ஆயினும் விஞ்ஞானப் புரட்சி அவர் ஒருவரால் மட்டும் கூறப்படுகிறது.

டூம் தோற்றுவிக்கப்பட்டதன்று. விஞ்ஞானத்தின் தோற்றுத்தை பொ.ஊ.பி (கி.பி) 1500-ல் இருந்து அடையாளப்படுத்த முடியும். ஜேரோப்பாவில் பொ.ஊ.பி 500-க்கும் 1350-க்கும் இடைப்பட்ட காலத்தில் விஞ்ஞான முன்னேற்றம் எதுவும் ஏற்பட வில்லை. அக்காலத்தில் ஜேரோப்பாவின் நம்பிக்கை முறையிலும், கல்வியிலும் பண்டைய கிரேக்கர்களின் சிந்தனைகளே ஆட்சி வெலுத்தின. கிரேக்க சிந்தனைகளை உள்வாங்கிய தாக கத்தோலிக்க திருச்சபையின் இறையியல் கட்டமைக்கப்பட்டிருந்தது. விஞ்ஞானச் சிந்தனைகள் பரவியபோது இயற்கை உலகம் பற்றிய அறிவு ஆர்வம் திடீரெனக் தோன்றியது. இயற்கை உலகு பற்றிய விஞ்ஞான விளக்கங்களுடன் கத்தோலிக்க திருச்சபையின் தத்துவங்கள் முரண்பாடு யைனவாக காணப்பட்டதை மக்கள் தெரிந்துகொண்டனர். பெளத்கீ உலகைப்பற்றியே விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் அதுகாலவரை நம்பிக்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மதக்கருத்துக்களைக் கேள்விக்குட்படுத்துவனவாக அமைந்தன. 1500 - 1700 காலப்பகுதியில் பல முக்கியமான விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் வெளிவந்தன. விஞ்ஞானம், கணிதம் என்னும் இருதுறைகளிலும் முன்னர் இல்லாத அளவிற்கு வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டது. நிக்கலஸ் கொப்பர்நிக்கஸ், யோன்கெப்லர், ஜசக்நியுடன், கலிலியோ கலிலி ஆகியோரின் பங்களிப்புகள் விஞ்ஞானப் புரட்சியைத் தோற்றுவித்தன.

பிரான்சிஸ் பேக்கன்:

விஞ்ஞானிகள் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை எப்படிச் செய்கிறார்கள், அவர்கள் அறிவைப் பெற்றுக் கொள்ளும்



வழி யாது? என்ற வினாக்களை முன்வைத்துத் தேடலை நிகழ்த்தியவர் ஆங்கில நாட்டவரான பிரான்சிஸ் பேக்கன் ஆவர். விஞ்ஞான முறையை (Scientific Method) உபயோகித்து விஞ்ஞானிகள் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை செய்கின்றனர் எனப் பிரான்சிஸ் பேக்கன் கூறினார். அனுபவம் தான் அறிவின் அடிப்படை என்ற கருத்தை அவர் வலியுறுத்தினார். இதன் மூலம் அனுபவவாதம் (Empiricism) என்னும் மெய்யியல் சிந்தனைக்கு பேக்கன் உறுதியான அடித்தையிட்டார். பேக்கனின் கருத்துக்களைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.

- இயற்கை நிகழ்வுகளை விஞ்ஞானி அவதானிக்கிறார்.
- அவதானித்தல் (Observation) உண்டாக அவருக்கும் புற உலகம் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன.
- அவதானத்தின் மூலம் கிடைத்த தரவுகளை அவர் பரிசோதித்துப் பார்க்கிறார்.
- பரிசோதனைகள் (Experiments) மூலமாக அவர் சில முடிவுகளைப் பெறுகிறார். அம்முடிவுகளின்படி அவர் சில கருதுகோள்களை (Hypothesis) வகுத்துக் கொள்கிறார்.
- தாம் வகுத்துக் கொண்ட கருதுகோள்களை மீண்டும் பரிசோதனையை மூலம் அவதானிப்புகளையும் செய்வதன் மூலம் சரிபார்த்தல் (Testing) செய்கிறார்.
- திரும்பத் திரும்பப் பரிசோதனையை மூலம் அவதானிப்புகளையும் செய்து அவரது விஞ்ஞானக் கருத்து உறுதி செய்யப்படுகிறது.

விஞ்ஞானமுறையின் மேற்குறித்த படிமுறையில் அனுபவம் பரிசோதித்தல், கருதுகோள்களை வகுத்தல், சரிபார்த்தல் ஆகிய கூறுகள் முக்கியமானவை, பேக்கனின் விஞ்ஞான முறை தொகுத்தறி முறை (Inductive Method) என அழைக்கப்படும். இது தனியன்களில் (Particular) இருந்து பொதுவிதிகளை நோக்கிச் செல்லும் அறிகை முறையாகும்.

பேக்கன் 17-ம் நாற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர். ஜசக்நியுடன் அந்நாற்றாண்டின் பிற்பகுதியில் கணிதம் பற்றிய தம்பெருநூலை (1667-ல்) வெளியிட்டார். இவர்களின் காலத்தில் விஞ்ஞானப் புரட்சியின் விளைவாக இரு மாற்றங்கள் நிகழ்ந்தன.

- ஜேரோப்பிய நாடுகளில் விஞ்ஞானிகள் சமூகம் (Scientific Community) என்ற சமூகக்கும் உருவாகியிருந்தது. விஞ்ஞானிகள் கழகங்கள் உருவாகிச் செயற்பட்டுக் கொண்டு ருந்தன. சமூகத்தில் சிறுகுழுவினர்களாக இருந்த போதும் விஞ்ஞானிகள் சமூகம் அறிவின் பெருக்கத்தை இலக்காக்க கொண்டு உழைத்தது.
- விஞ்ஞானிகள் சமூகத்தினரின் விஞ்ஞானப் பரிசோதனைகளும், கோட்பாட்டு விவாதங்களும் விஞ்ஞானமுறை (Scientific Method) என்னும் முறையை வகுத்துக்கொள்ள உதவின.


மேற்குறித்த முன்னேற்றங்கள் ஏற்பட்ட போதும் 17-ம் நாற்றாண்டில் விஞ்ஞானத்திற்கும், தொழில் நுட்பத்திற்கும் பினைப்பும் தொடர்பும் ஏற்பட்டிருக்கவில்லை. இக்காரணத்தால் விஞ்ஞானப்புரட்சி வெறுமென அறிவு சார்ந்த சிந்தனையாகவே இருந்தது. விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் இணைவதான் கைத்தொழில் புரட்சி ஏற்படுவதற்கு ஏற்குறைய ஒரு நாற்றாண்டு காலத்தைக் கடக்கவேண்டியிருந்தது.

அறிவொளி இயக்கம்:

விஞ்ஞானப் புரட்சியின் விளைவாக அறிவொளிச் சிந்தனை மலர்ந்தது என்பதை இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டோம். அறிவொளி இயக்கத்தின் மையப்பகுதியாக பிரான்ஸ் நாடு விளங்கியது. அறிவொளிச் சிந்தனையாளர்கள், விஞ்ஞானிகள் சமூகத்தால் எடுத்துக் கூறப்பட்ட

இயற்கை விதிகளைப் போன்றே சமூகத்தை இயக்கும் விதிகளும் இருந்தல் வேண்டும், அவ்விதிகளைக் கண்டு பிடிப்பதன் மூலம் சமூகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியும் எனக் கருதலாயினர். இயற்கையை ஆராய் வதற்கு உபயோகிக்கப்பட்ட விஞ்ஞான முறையைச் சமூகத் திற்கும் பிரயோகிக்கலாம் என்ற கருத்து வலுப்பெற்றது. இக் கருத்துக்களைக் கூறிய பிரஞ்சுதேசத்து அறிஞர்கள் நால்வரைக் குறிப்பிடலாம். மொன்டஸ்கிய (1689-1755), வோல்டயர் (1694-1778), ரூசோ (1712-1778), தீதரோ (1713-1784) ஆகிய இந்நால்வரும் அரசியல் மெய்யியல் (Political Philosophy) என்னும் துறையின் வளர்ச்சிக்கான அடிப்படைகளை உருவாக்கினர். இம்மெய்யியலாளர்களின் புரட்சிகரக் கருத்துக்கள் பிரான்சியப் புரட்சிக்கான கிளர்ச்சித் தத்துவமாக அமைந்தன.


பிரஞ்சு நாட்டுச் சிந்தனையாளர்களிற்கு வழிகாட்டிய உளத் துண்டுதலை வழங்கியவராக யோன்லோக் (1632-1704) என்றும் ஆங்கில நாட்டவரான சிந்தனையாளர். விளங்கினார். 1690-ம் ஆண்டில் யோன் லோக் ‘அரசாங்கம் பற்றிய இருக்கருத்துரைகள், ‘(Two Treatises of Government) என்ற நூலைப் பிரசுரித்தார். அறிவொளிச் சிந்தனை மரபின் அரசியல் மெய்யியலின் அடிப்படையாக அமைந்த மனிதர்களின் இயற்கை உரிமைகள், ஆளப்படுவோரின் சம்மதப் படியான அரசாங்கம், அரசாங்கத்தை மாற்றுவதற்கு மக்களுக்குள் உரிமை,



யோன் லோக் (John Locke)

அந்திக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் உரிமை ஆகிய வற்றை முன்மொழிந்த ஆக்கமாக யோன் லோக்கின் இந்நால் அமைந்தது. அரசியல் மெய்யியலாளர் என்பதைவிட யோன் லோக்கிற்கு இன்னொரு பரிமாணமும் உள்ளது. அவர் எழுதிய புகழ் பெற்ற நூலான ‘மனித அறிவு பற்றிய கட்டுரை’ (An Essay Concerning Human Understanding) மனிதர் உலகைப் பற்றிய அறிவை எவ்வாறு பெறுகின்றனர் என பது பற்றிய நுண்மையான ஆய்வாக அமைந்தது. இந்நால் அபொதிக சிந்தனையில் (Meta - Physics) இருந்து அறிவாராய்ச்சியியல் (Epistemology) நோக்கி மெய்யியலின் கவனத்தைத் திருப்புவதாக அமைந்தது. லோக் அனுபவவாத நோக்குமுறைக்கு வலுவான அடித்தளத்தையிட்டார். அறிவு (Reason) மனிதரின் உயரிய ஆற்றல், முடநம்பிக்கைகளில் இருந்தும் விடாப்பிடியான பழமைக் கொள்கையில் இருந்தும் மனிதர் தம்மை விடுவித்துக் கொள்வதற்கு அறிவாற்றல் உதவுகி

நது. அறிவு மன்னுலகில் விண்ணுலகைப் படைக்கும் வலுவை மனிதருக்கு வழங்கியின்து, மரபு வழி அதிகாரத்திற்கு அடிமையாகி மனிதர் உரிமையிழந்தவராக வாழக்



ரூசோ (Rousseau)

கூடாது. மனிதர் யாவரும் சமத்துவம் உடையவர்களாகவும், விடுதலைக்கும், நீதிக்கும் உரித்துடையவர்களாகவும் இருப்பதற்கு அறிவை உபயோகிக்க வேண்டும். போன்ற கருத்துக்களை யோன் லோக் எடுத்துரைத்தார். அறிவொளியுக்ததின் தோற்றத்திற்கு வேண்டிய உளத்தாண்டலை லோக்கின் கருத்துக்கள் வழங்கின. பிரஞ்சு நாட்டின் சிந்தனையாளர்களான வோல்டயர், ரூசோ, மொன்டஸ்கியு, தீதரோ ஆகியோரின் கருத்துக்கள் நாம் முன்னர் குறிப்பிட்டது போல் அரசியல் மெய்யியலின் (Political Philosophy) புரட்சிகர மாற்றத்திற்கு வித்திட்டன.

திருச்

- மனிதர் சயாதீனமாக செயற்படவும் சிந்திக்கவும் வேண்டும்.
- மனிதர்களுக்கு இயற்கையான உரிமைகள் உள்ளன.
- சமூக அரசியல் பிரச்சினைகளுக்கு மனித அறிவின் துணைக் கொண்டு தீர்வு காணலாம்.
- சர்வாதிகார முடியாட்சி ஒழிக்கப்பட வேண்டும். திருச்சபையின் தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும், மனிதகுல முன்னேற்றத்திற்குத் தடையான மூட நம்பிக்கைகள், நடைமுறைகள் ஒழிக்கப்பட வேண்டும் ஆகிய கருத்துக்கள் ஜோரோப்பாவில் பரவின. பெளதீக உலகத்தினை இயக்கும் இயற்கை விதிகளை கண்டுபிடித்ததோடு, விஞ்ஞானப் புரட்சி, சமூகம், பொருளாதாரம், அரசியல் ஆகிய விடயங்களிலும் பெரும் சிந்தனை மாற்றத்திற்கு வழிவகுத்தது.

சுருங்கக் கூறின் விஞ்ஞானப்புரட்சி அறிவொளி யுகத்தை (Age of Reason) உருவாக்கி சமூக அரசியல் புரட்சிக்கு வழியமைத்தது.



shanmugalingam@thaiveedu.com



குரு அருள் பெற்ற திருவளர் மகாகவி

- கிருங்கை சேதுபதி

ஓவியம்: ஜீவா

எடு நூட் வாழ்வை மகத்தானதாக்கவல்ல ஆற்றல் உடைய வர்கள் குருநாதர்கள். உலகம் உய்தி பெற, அவர்களின் நல்லருள் பலரிடையே இறங்கிப் பரிமளிக்கின்றது. அத்தகு சீலர்களின் உத்தம சீட்ர்களாக வாய்க்கப் பெற்றவர்களால் வரலாறு ஆக்கம் பெறுகிறது. சீட்ரே குருவைத் தகுதியாளராக ஆக்குவதும், சீட்ர் குருவால் தகுதி பெறுவதும் நடைமறை வழக்கம். இது ஏனைய உறவுகளை விடவும் மிகப் புனிதமானவை. இதற்குத் திருவருளை விடவும் குருவருள் இன்றியமையாதது.

திருவருள் எங்கும் நீக்கமற நிறைந்து விளங்குகிறது. அத ணைத் தங்கு தடையின்றிப் பெற்றுப் பயன் கொள்ளவும் பிற வுபிர்கட்டு நல்கவும் தேவையான ஆற்றலைக் குருவருளே கொடுக்க வல்லது. அதற்கான குருநாதர், ஒருவராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒருவர்க்கும் மேற்பட்ட குருநாதர்கள் வாய்க்கப் பெறுவதும் ஒரு கொடுப்பினை தான். அத்தகைய நல்வாய்ப்புப் பெற்றவர்களுள் மகாகவி பாரதி யாரும் ஒருவர்.

அரசியல் குருவாகத் திலகரையும், அரசியலையும் ஆன்மீகத் தையும் இணைத்து ஞானம் புகட்டிய குருவாக நிவேதிதா தேவியையும் ஏற்றுக் கொண்ட பாரதி, சித்தர் மரபில் தன் ணைச் செலுத்தி ஆட்கொண்ட குருநாதர்களாக, குள்ளச்சாமி, கோவிந்தசாமி, யாழ்ப்பாணத்துச்சாமி ஆகியோரைக் கொள்கிறார்.

தாயையும் தந்தையையும் தாண்டி, தெய்வத்திற்கு முன்ன தாக வந்து வாய்க்கும் குருநாதரைச் சீட்ரே உணரத்தக்கவர். அவரை விடவும் அதிகம் உணர்ந்தவர் குருநாதர். தன் கன்று இன்னதெனத் தாய்ப் பச அறிதல் போல, தன் சீடர் இவர் எனத் தெரிந்து அருளும் தன்மையர் குருநாதர். இதனை, மாணிக்கவாசகர், சுவாமி விவேகானந்தர் போன்றோர் வாழ்க்கை வரலாறுகளினின்றும் அறிந்து கொள்ளலாம். வாழையடி வாழையென வந்த இந்தத் திருக்கூட்ட மரபில், குருவருள் பெற்றவரும் குருவருளைப் போற்றியவருமாகத் திகழ்ந்த பாரதியார், பிறந்த சில ஆண்டுகளிலேயே தாயையும், அடுத்த சில ஆண்டுகளிலே தந்தையையும் இழந்தார். உறவுள்ள சொல்லிக்கொள்ளச் சிலர் இருந்தாலும், நீள நின்று வழிகாட்டி அவரை, வாழ்வித்தது குருவருள்தான்

என்று கொள்வது மிகையாகாது. தாயாய், தந்தையாய், தாயும் தந்தையுமாய், விளங்கி வழிகாட்டிய குருநாதர்களைத் தன் ஆக்கங்களில் சிறப்புறப் பதிவிட்டு, அந்த வரிசையில் தன்னையும் ஓர் குருவாய் நிலைநிறுத்திக்கொண்டவர் மகாகவி பாரதி. அந்த வரலாறு விரிவாய் அறியத்தக்கது.

குருவருள் போற்றிய அருட்கவி பாரதி:

குருவின் திருமேனி காணலும், அவர்தம் திருநாமம் செப்ப லும், குருவின் திருவார்த்தை கேட்டலும் தெளிவு தரவல்லது என்று திருமந்திரம் சொல்கிறது. இவையெல்லாம் எதற்கு? எப்போதும் குருவருவைச் சிந்திப்பதற்கு தம்முள் குருவருளை நிலைநிறுத்துதற்கு அவ்வழி தாழும் குருநிலையை எய்துதற்கு. இதனைப் படிநிலைகளாக அமைத்துத் திருமூலர் பாடிய பாடல்,

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவருச் சிந்தித்தல் தானே

- திருமூலர், திருமந்திரம்-27 என அமைகிறது. இந்தப் படியே தன் வாழ்வை அமைத்துக் கொண்ட பாரதி, தன் குருநாதர்களாக ஏற்றுக் கொண்டோரைப் போற்றிப் பரவுகிறார்.

அரசியல் குருநாதர் ஆகிய திலகர்:

அரசியல் நெருக்கடியும், ஆன்மீகத் தேடலும் சரிசமாய்த் தன்னுள் ஆதிக்கம் செலுத்திவரத் தக்க சமயத்தில் தனக்கு ரிய அரசியல் குருவாகத் திலகரை வரித்துக் கொண்டவர் பாரதி. பிறவிப் பினிக்கு உறுதுணையாகும் அடிமைத் தலையை அறுக்கவல்ல ஆற்றல் உடையோர்க்கு அடியனாகத் தன்னை ஆக்கிக் கொண்ட பாரதி, ‘அந்நியர் தமக்க டிமை நான் அல்லன்’ என்று எடுத்து மொழிந்த பாடலில், பாரத தேவியின் தன்னிரு தாளினைக்கு அடிமைக்காரனாக, திலகமுனிவர்க்கும், விவேகானந்தருக்கு இளையவரான பூபேந்திரநாதர்க்கும், விபின் சந்திரபாலர்க்கும், பிரம்ம பாந்தர்க்கும் தன்னை அடிமைக்காரனாக அறிவித்துக் கொண்டார் எனினும் தன் குருநாதராகத் திலகரையே பெரிதும் முனைந்து போற்றினார்.

நெஞ்சகத்தோர் கணத்திலும் தீங்கிலான்
நீதமே ஓர் உருவென்த் தோன்றினோன்
வஞ்சகத்தைப் பகையெனக் கொண்டு அதை
மாய்க்குமாறு மனத்திற் கொதிக்கின்றோன்
தூஞ்சு மட்டும் இப் பாரத நாட்டிற்கே
தொண்டிழைழக்கத் துணிந்தவர் யாவரும்
அஞ்செழுத்தினைச் சைவர் மொழிதல்போல்
அன்போடு ஒதும் பெயருடையான் இவன்.

- திலகர்முனிவர்கோன்- 2

என்று பாடுகிற பாரதி, அத்திருப்பெயர் யாதெனச் சொல்லித் தொடுத்த கவிதை, 'வாழ்க திலகன் நாமம், வாழ்க, வாழ் கவே' என்று வாழ்த்தித் தொடங்குகிறது. மந்திரத்தன்மை வாய்ந்த அக் குருநாதரின் திருநாமம், 'துன்பம் என்னும் கடலைக் கடக்கும் தோணியாக, சோர்வென்னும் பேயை ஒட்டும் சூழ்ச்சியாக, அன்பெனும் தேன் ஊறித் ததும்பும் புதுமலராக, ஆண்மை என்னும் பொருளைக் காட்டும் அறிகுறியாக விளங்குகிறது. தொடர்ந்து, அக் குருநாதரின் முழு வரலாற் றையும் எடுத்துச் சொல்லும் ஒரு விருத்தப்பா, பின்வருமாறு அமைகிறது.

வீரம் மிக்க மராட்டியர் ஆதரம்
மேவிப் பாரத தேவி திருநுதல்
ஆருவைத்த திலகம் எனத் திகழ்
ஜயன் நல்லிசைப் பாலகஸ் காதரன்
சேர்அலர்க்கு நினைக்கவும் தீயென
நின்ற எங்கள் திலக முனிவர்கோன்
சீர்திக் கமலத்தினை வாழ்த்துவேன்
சிந்தை தூய்மை பெறுகெனச் சித்தித்தே

- திலகர்முனிவர்கோன்- 3

சுயநலக் கலப்பற்றுப் பொதுநலச் சிறப்பிற்காய்த் தன் சிந் தையைக் குருவின்பால் செலுத்திய பாரதிக்குத் தந்தையி னும் சிறந்தவராகத் திலகமுனி திகழ்ந்தமையை, இந்தப் பாடல் எடுத்துரைக்கிறது. அடுத்ததாக, தாயினும் சாலச் சிறந்த குருநாதராகச் சோகாதரி நிவேதிதா தேவியைக் கொள் கிறார் பாரதி.

ஞானத்தாய் நிவேதிதா தேவி:

இந்திய ஆன்மீக மரபைத் தன் காலத்தைச் செழுமைப்படுத் தித் தந்த ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹமஸர், அவர் கண்டு உலகுக்குக் காட்டிய செங்காவிச் சிங்கமான வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் ஆகியோர் வரிசையில், - ஜேரோப்பா வில் பிறந்து, இந்திய மண்ணில் - சுவாமி விவேகானந்த ருக்கு இனிய சீட்ராகிய நிவேதிதாதேவி, பாரதியின் ஞானத் தாயாக விளங்குகிறார். தெய்வ பக்தியும் தேசபக்தியும் பாரதிக்குள், ஒருருக் கொள்ளுக் காரணமானவர், இவர். அந்த உணர்வின் பெருக்கை,

'ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜௌனனுக்கு விசுவருபம் காட்டி ஆத்தும நிலை விளக்கியதூப்பு, எனக்குப் பாரததேவியின் ஸம் பூர்ண ரூபத்தைக் காட்டி, ஸ்வதேச பக்தியுபதேசம் புரிந்தரு ஸிய குருவின் சரண மலர்களில் இச்சிறு நூலை, ஸமர்ப்பிக் கின்றேன்'

என்று தனது ஸ்வதேச கீதங்கள் (முதல்பாகம்-1908) நூலை, இவருக்குக் காணிக்கையாக்குவதன் மூலம், அடையாளப்படுத்துகிறார். மேலும், அன்னையாய்த் தன்முன் எழுந்தருளிய நிவேதிதாதேவியின் பன்முகப் பரிமாணத்தை,

அருளூக்கு நிவேதனமாய், அன்பினுக்கோர் கோபியலாய், அடியேன் நெஞ்சில் இருஞ்சுக்கு ஞாபிறாய் எமதுஉயர் நாடு ஆம் பயிர்க்கு மழையாய், இங்கு பொருஞ்சுக்கு வழியறியா வறிஞர்க்குப் பெரும்பொருளாய்ப் புன்மைத் தாதச் சுருஞ்சுக்கு நெருப்பாகி விளங்கிய தாய் நிவேதிதையைத் தொழுதுநிற்பேன்

- நிவேதிதா - 1909

என்று பாடித் தொழுதேத்தி மகிழ்கிறார் பாரதி.

அரசியலிலும் ஆன்மீகத்திலும் பிரவேசிக்க வழிகாட்டிய இவ்விரு குருநாதர்களை அடுத்துத் தமிழகச் சித்தர் மரபில் தன் ணையும் ஓர் சித்தராக்கிய குருநாதர்களை - அவர்களால் தனக்கேற்ற ஆன்மிக அனுபவங்களை எடுத்துக் காட்டி, பாரதியார் பாடும் குறுநால், பாரதி அறுபத்தாறு. அந்நாலுள், அவர்தம் புதுச்சேரியின் பிந்தைய வாழ்வு துலக்கமாகிறது. அது சற்றே விரிவாகக் காணத்தக்கது.

குருவருள் போற்றித் திருவடி பற்றிடும் திறம்:

நம்மை, இந்த உலகிற்குத் தந்த தாயோ, தந்தையோ, ஆளும் மன்னர்களோ, பிறரோ, யாராக இருந்தாலும் அவர்களால் செய்யத்தக்கவை அனைத்தும் வரையறைக்கு உட்பட்டவை. அவற்றைக்கூட, முழுமையாகச் செய்ய முடியாதவர்களாக அவர்கள் இருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். அந்த இடத்தில் கடவுளுக்கு நிகராகத் தம்மைக் காட்டி உய்விக்கக் கூடிய தன்மை உடையவர்கள் குருநாதர்களோ ஆவர். அதனால் தான் பாரதி, ஏனையவர்களையெல்லாம் தவிர்த்து விட்டு, இவர்களே நமையாளும் வேந்தர்கள் என்று போற்றுகிறார். அதற்கு விளக்கமான பாடலையும் தந்துநிற்கிறார்.

பாங்கான குருக்களைநாம் போற்றிக் கொண்டோம்,
பாரினிலே பயம் தெளிந்தோம் பாசம் அற்றோம்
நீங்காத சிவசக்தி அருளைப் பெற்றோம்
நிலத்தின்மிசை அமரநிலை உற்றோம் அப்பா!
தாங்காமல் வையகத்தை அழிக்கும் வேந்தர்,
தாரணியில் பலருள்ளார், தருக்கி வீழ்வார்
ஏங்காமல் அஞ்சாமல் இடர்செய் யாமல்
என்றும் அருள் ஞானியீர எமக்கு வேந்தர்.

- பாரதி அறுபத்தாறு-44

என்பது பாரதியின் அனுபவ வாக்கு.

அவரவர் வாழ்க்கைப் போக்கில், எதிர்பாராதவிதமாகத் தரிசனம் தந்து உபதேசிக்கும் குருநாதர்களை அடையாளம் காண்பதற்கும், அவர்கள் உபதேசங்களைச் செவிமடுத்து அவ்வழியைக் கடைப்பிடித்து உய்தி பெறுதற்கும் முயற்சி தேவை. அதற்கும்கூடக் குருவருளே துணைநிற்கவல்லது.

தக்க சமயத்தில் வந்து அருள்பாலிக்கும் குருநாதரைச் சிக்கெனப் பிடித்தல் சிறப்பு. 'வெயில் உள்ளபோது உலர்த்திக் கொள்வதுபோல், காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்வது போல்,

கனமான குருவைத்தீர் கண்ட போதே

மாற்றான அகந்தையினைத் துடைத்துக் கொள்வோம்:
மலமான மறதியினை மடித்துக் கொள்வோம்:
சூற்றான அரக்கர் உயிர் முடித்துக் கொள்வோம்:
குலைவான மாயைதனை அடித்துக் கொள்வோம்:
பேற்றாலே குருவந்தான்: இவன்பால் ஞானப் பேற்றையெல்லாம் பெறுவோம்யாம்'

- மேலது -58



என்று துணிந்தும் விரைந்தும் நிற்க வேண்டுமென்கிற தெளிவை, பாரதியறுபத்தாறு பாடல் அடிகள் நமக்கு எடுத்து ரைக்கின்றன. இந்த அடிப்படையில் இவருக்குப் புதுவையில் வாய்த்த சித்த குருமார்கள் முவராவர்.

முப்பெருஞ்சித்தர்கள்:

மகாகவி பாரதி, ஆவேசமுற்ற அரசியல் பிரவேசத்தால் தன் ணைத் தானே நாடு கடத்திக் கொண்டு பிரெஞ்சிந்தியப் பகுதியான புதுச்சேரிக்குள் புகுந்தவர் பாரதி தன்னொத்த புரட்சி

யாளர்களாய், வங்கத்தில் வாழ்ந்த அரவிந்தரும், அயலகத் தில் வாழ்ந்த வ.வே.சு. ஜயரும் புதுவை வருதற்குக் காரணர் ஆனவர். இவர்களுடன் மன்றையம் ஸ்ரீநிவாசாச்சாரியாரும் இணைந்து கொண்டு, எத்தனையோ பணிகளை மேற் கொள்ள இடமளித்த திருத்தலம், புதுச்சேரி.

ஆங்கிலேயே ஒற்றர்களால், இவர்களின் அரசியல் சமூக இயக்கப் பணிகள் முற்றாக ஓடுக்கப்பட்ட நிலையில், கலை, இலக்கிய, ஆண்மிகத் தேடல்களில் ஆழந்தெழு வேண்டிய கட்டாயம் நேர்ந்தது. அரவிந்தர் தலைமையில் வேத உபநி

தத ஆராய்ச்சியில் ஆழ்கிற பாரதி. அவற்றை அப்படியே உள்வாங்கி உறைந்து போகாமல், தன் கால வாழ்விற்கேற்ப வகுத்துக் கொள்ளும் சூத்திரங்களாக ஆழ்கிப் பார்த்து, வேதம் புதுமை செய்ய விழைந்தார். புதுச்சேரியே, அவருக் குள் வேதபுரியாக விளக்கமானது.

புதுவை மண்ணில் பாரதி வதிந்த பத்தாண்டு காலத்தில், அவர் பட்டறிந்த ஞானம் அவரைச் சித்தர் நிலைக்குள் கொண்டு செலுத்திவிடக் காரணர்களான ஞானச் சித்தர்கள், குள்ளச்சாமியும் கோவிந்தச்சாமியும் யாழ்ப்பாணத்துச் சாமியும் ஆவர். அவர்கள் தாமாகவே முன்வந்து பாரதியை ஆட்கொண்டாரிச் சில அற்புதங்களை நிகழ்த்தியிருக்கின்றனர்.

தாயும் தந்தையும் ஆகிய குரு கோவிந்தசாமி:

இளம் வயதிலேயே பாரதியார் இமந்த தாயையும் தந்தையையும் தன்னுருவில் நிலைநிறுத்திக் காட்டித் தரிசனம் தந்த வர் கோவிந்தச்சாமி. இந்தக் காட்சிதான் பாரதிக்கு மரண பயத்தை நீக்கி வலிமை சேர்த்தது குருவின் திருவருள் இன் னதென உணர்வித்தது. அதனால், ‘வண்மை திகழ் கோவிந்த ஞானியாகிய அவர்தான், பார்மேல் யாம் கற்ற கல்வியெல் ஸாம் பலிக்கச் செய்தவர்’ என்று அவருக்கு நன்றி பாராட்டுகிறார் மேலும், ‘அவர், தீங்கற்றவர், புதுவையூரார் செய்த பெருந்தவத்தினாலே உதித்த தேவர்’ என்றெல்லாம் புகழ்ந்து ரைக்கிறார் அவரைப் புத்தரின் சிந்தனையைச் செயற்படுத்தி யவராகக் காண்கிறார் காட்டுகிறார் அவர்தம் பண்பு நலன்களைப் பக்தியுடன் எடுத்துரைக்கிறார்.

அன்பினால் முக்தியென்றான் புத்தன் அந்நாள்
அதனை இந்நாள் கோவிந்த சாமி செய்தான்
துன்பமுறும் உயிர்க்கெல்லாம் தாயைப் போலே
சுரக்கும் அருள் உடையிரான் துணிந்த யோகி
அன்பினுக்குக் கடலையுந்தான் விழுங்க வல்லான்
அன்பினையே தெய்வம் என்பான்: அன்பே ஆவான்
மன்பதைகள் யாவும் இங்கே தெய்வம் என்ற
மதிவுடையான்: கவலையெனும் மயக்கம் தீர்ந்தான்

- மேலது -38

மீண்டும் ஒருமுறை தன் இல்லம் புகுந்து, இந்தக் குருநாதர் மொழிந்த உபதேசத்தைத் தன்வழி உபதேசமாகத் தமிழர்க்குத் தருகிறார் பாரதி. அன்பே மதமாக, அனைத்து மந்திரங்களையும் ஒன்றாகக் கருதுவதோடு, எல்லா மதங்களையும் இணைத்து ஒருமைப்படுத்தித் தன்னுள் தெய்வத்தைக் கண்டு தானே தெய்வமாக உயரும் நெறியை உணர்த்திக் காட்டிய வர் இந்தச் சித்தர். அவர் வாக்கையே தன் வாக்காகப் பாரதி ஆக்கிய உபதேச மொழியின் சாரம் பின்வருமாறு.

‘சாரமுள்ள பொருளினைநான் சொல்லி விட்டேன்
சஞ்சலங்கள் இனிவேண்டா. சுரதம் தெய்வம்
ஸரமிலா நெஞ்சடையார் சிவனைக் காணார்
எப்போதும் அருளைமனத் திசைத்துக்கொள்வாய்
வீரமிலா நெஞ்சடையார் சிவனைக் காணார்
எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்
பேருயர்ந்த யேஹேவா அல்லா நாமம்
பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும்.

- மேலது -64

இதனைப் பேணிச் செயற்படுத்திய பக்தி மரபு, பாரதியாரின் விநாயகர் நான்மணி மாலையில் புலப்படக் காணலாம்.

‘பூமியிலே, கண்டம் ஜந்து, மதங்கள் கோடி! புத்த மதம், சமண மதம், பார்ஷி மார்க்கம் சாமியென யேசுபதம் போற்று மார்க்கம். சநாதன மாம் ஹிந்து மதம், இஸ்லாம், யூதம். நாமமுயர் சீனத்துத் ‘தாவு’ மார்க்கம், நல்லுகண் பூசி மதம் முதலாப் பார்ஷேல் யாமறிந்த மதங்கள் பல உள்வாம் அன்றே யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே

- மேலது-65

‘பூமியிலே வழங்கிவரும் மதத்துக் கெல்லாம் பொருளினைநாம் இங்கெடுத்துப் புகலக் கேளாய் சாமி நீ: சாமி நீ: கடவுள் நீயே தத்வமளி தத்வமளி நீயே அஃதாம் பூமியிலே நீ கடவு எில்லை யென்று புகல்வதுறின் மனத்துள்ளே புகுந்த மாயை சாமிந் அம்மாயை தன்னை நீக்கி சதாகாலம் சிவோஹு’ மென்று சாதிப் பாயே!

- மேலது-66

இந்தத் தெளிவைத் தன்னால் முடிந்த அளவிற்கு ஊர்கள் தோறும் சென்று உபதேசம் செய்தவராகப் பாரதி விளங்கி னார். அது குறித்த விளக்கத்தையும் விவரிப்பையும் எனது ‘சொற்பொழிவாளர் பாரதியார்’ (புதுச்சேரி, கபிலன் பதிப்பகம் 2007) நூலில் காணலாம்.

ஈசனாய் விளங்கிய யாழ்ப்பாணத்துச் சாமி:

குருவையே தெய்வமாய்க் கொண்டாடும் மரபு நம்மில் உண்டு. அந்த வகையில், கோவிந்தசாமியைப் போல, இன்னருள் பெய்து தன்னை இறையெனத் தரிசனப்படுத்திக் கொண்டவர் யாழ்ப்பாணத்துச் சாமி. அவரை,

குவலைத்தின் விழிபோன்ற யாழ்ப்பா ணத்தான்,
தேவிபதம் மறவாத தீர் ஞானி,
சிதம்பரத்து நட்ராஜ மூர்த்தி யாவான்,
பாவியரைக் கறையீற்றும் ஞானத் தோணி,
பரமபத வாயிலெனும் பார்வை யாளன்

- மேலது-40

என்று அடையாளப்படுத்துகிறார் பாரதி. ‘தங்க விக்கிரகம் செய்தும் இரதவிங்கம் செய்தும் ஈசனின் பாதங்களைப் போற்றுகிற பக்தர்கள் பலர் இந்த உலகில் உள்ளனர். தோழர்களே, அவற்றையெல்லாம் விட, மங்களம் சேர் திருவிழியால் அருளைப் பெய்யும் வானவர்கோள் ஆகிய யாழ்ப்பாணத்து ஈசனையே சங்கரன் என்று கருத்தில் கொண்டு சரண் அடையுங்கள்’ என்று குருவையே கடவுளைக் காட்டி வழிபட உபதேசிக்கிறார் பாரதி.

இவ்விரு குருநாதர்களையும் தனக்கு அறிமுகப்படுத்தி அருள் பெறவைத்த குவலைக் கண்ணனையும் நன்றியுடன் இப்பாடலில் குறிப்பிடும் பாரதிமுன் தானே குருவாக வந்து உபதேசித்த ஞான குருவாகத் திகழ்ந்தவர், குள்ளச்சாமி.

குறிப்புப் பொருள் காட்டி உபதேசித்த குருநாதர் குள்ளச்சாமி:

குள்ளச்சாமி என்றும், மாங்கொட்டைச் சாமி என்றும் சொல் லப்படுகின்ற அவர்தம் வயது இன்னதென்று கணக்கிட முடியாதது. அவர்தம் ஆற்றலும் அத்தகையது. குறிப்பாய்ப் பொருள் உணர்த்தி, உலகையே தன்னுள் நிலைநிறுத்திக் காட்டியவர் அவர். அன்னவர்தம் பெருமையினைப் பின்வருமாறு இசைக்கிறது பாரதியின் கவியின்ஸம்.

எப்போதும் குருசரணம் நினைவாய், நெஞ்சே!
எம்பெருமான் சிதம்பரதே சிகன்தான் எண்ணாய்!
முப்பாழுங் கடந்தபெரு வெளியைக் கண்டான்,
முக்கியெனும் வானகத்தே பரிதி ஆவன்,
தப்பாத சாந்தநிலை அளித்த கோமான்,
தவம்நிறைந்த மாங்கொட்டைச் சாமித் தேவன்.
குப்பாய் ஞானத்தால் மரணம் என்ற
குளிர்நீக்கி எனக்காத்தான், குமார தேவன்

- மேலது-20

பாசத்தை அறுத்துவிட்டான்: பயத்தைச் சுட்டான்
பாவனையால் பரவெளிக்கு மேலே தொட்டான்
நாசத்தை அழித்துவிட்டான்: யமனைக் கொன்றான்
ஞானகங்கை தலைமுடிம் தேந்தி நின்றான்
ஆசையெனும் கொடிக்கொருகாழ் மரமே போன்றான்
ஆதியவன் சுடர்ப்பாதம் புகழ்கின் ரேனே.

- மேலது-21

என்று பாடுகின்றார். இவைபோல், இன்னும் என்னென்னவோ சொல்லிப் புகழ்ந்தாலும் அடங்காத பெருமை உடையவர் அவர் என்பதனால்,

வாயினால் சொல்லிடவும் அடங்கா தப்பர்
வரிசையுடன் எழுதிவைவக்க வகையும் இல்லை.
ஞாயிற்றைச் சங்கிலியால் அளக்க லாமோ?
ஞானகுரு புகழினைநாம் வகுக்க லாமோ?
ஆயிர நூஸ் எழுதிடுனும் முடிவு றாதாம்

- மேலது-22

என்று பாடி வியக்கிறார் பாரதி.

உண்மையில் புறத்தோற்றத்தில் இவையெல்லாம் தெரியாது ஒளித்தவராகவே குள்ளச்சாமி திரிந்திருக்கிறார். கந்தை உடுத்தி, தெரு நாய்களோடு விளையாடித் திரிந்த அவரைக் கண்டு, வினவியபோதும் விடையளிக்காமல் விலகி ஓடிவிடுகிறார் விடாமல் துரத்திச் சென்ற பாரதிக்குக் குறிப்புப் பொருள் காட்டி உபதேசம் செய்கிறார்.

குட்டிச் சுவரையும், விண்ணில் சுடர்கின்ற சூரியனையும் சுட்டிக் காட்டிய பின்னர், அருகில் உள்ள கிணற்றுக்குள் தெரிகிற சூரிய பிம்பத்தையும் காட்டிய குள்ளச்சாமி, ‘அறிந்தாயா?’ என்று கேட்க, பாரதியும் ‘அறிந்தேன்’ என்று சொல்லிவிடுகிறார். மகிழ்ந்தபடி குருநாதர் சென்ற பிறகு, ‘வேதாந்த மரத்தில் ஒரு வேரைக் கண்டேன்’ என்கிறார். குருவருளால் அதன் பொருஞ்ஞர்ந்த பாரதி, தானும் ஒரு குருவாக, இதன் உட்பொருளைத் தெளிவாக, எடுத்துரைக்கிறார்.

தேசிகன்கை காட்டியெனக் குரைத்த செய்தி
செந்தமிழில் உலகத்தார்க்கு உணர்த்து கின்றேன்
'வாசியைந் கும்பத்தால் வலியக் கட்டி,
மண்போலே சுவர்போலே வாழ்தல் வேண்டும்
தேசடைய பரிதியுருக் கிணற்றி னுள்ளே

தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்
பேசுவதில் பயனில்லை, அனுப வத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம்' என்றான்.

- மேலது-28

அது மட்டும்தான் பொருள் என்று கொள்ள முடியாது. சொல் லுக்கடங்காத குட்சமப் பொருளை எடுத்துரைக்க முடியாத பாரதி,

கையிலொரு நூலிருந்தால் விரிக்கச் சொல்வேன்.
கருத்தை அதில் காட்டுவேன்வானைக் காட்டி,
மைலிலுகு விழியாளின் காதல் ஒன்றே
வையகத்தில் வாழுநெரியென்று காட்டி,
ஜயன்னைக்கு உணர்த்தியன பலவாம் ஞானம்,
அதற்கு)அவன்காட் டியகுறிப்போ அநந்தம் ஆகும்

- மேலது-29

என்கிறார். இதுபோல் இன்னொரு நாளிலும் நுட்பமானதொரு உண்மையை உபதேசம் செய்தவர் குள்ளச்சாமி. அப்போது, பழங்கந்தைகள் அடங்கிய மூட்டையைச் சுமந்து கொண்டு வருகிறார் அவர். சிரித்தபடி பாரதி அவரிடம் கேட்கிறார். ‘எதற்காக, இந்தச் சுமை?’ இவரைப் போலவே, அவரும் சிரித்தவிட்டு,

‘புறத்தேநான் சமக்கின்றேன் அகத்தி னுள்ளே,
இன்னதொரு பழங்குப்பை சமக்கி றாய்ந்’

- மேலது-31

என்று சொல்லிவிட்டு விரைவாகச் சென்றும் விடுகிறார். இதற்கும் ஓர் உள்பொருள் உணர்ந்து பின்வருமாறு எடுத்துரைக்கிறார் பாரதி.

மன்னவன்சொற் பொருளினையான் கண்டுகொண்டேன்
மனத்தினுள்ளே பழம்பொய்கள் வளர்ப்ப தாலே
இன்னலுற்ற மாந்தரெலாம் மதிவார் வினே,
இருதயத்தில் விடுதலையை இசைத்தல் வேண்டும்

- மேலது

ஆக, தேச விடுதலையில் தொடங்கிய பாரதியின் வாழ்க்கைப் பயணம், அனைத்துத் துயர்களில் இருந்தும் விடுதலை பெறுகிற ஆன்மீகப் பெருவிடுதலையாகப் பரிணமித்துவிடுகிறது.

இன்னும் இவைபோல் சொல்லத் தகுந்த எத்தனையோ உபதேசங்களைக் குருமார்களிடம் இருந்து கற்ற பாரதி, தன்னையும் ஓர் சித்தராகவே உணர்ந்து கொள்கிறார். அவ்வழி தன் வாக்கை, அருள்வாக்காக ஆக்கிக் கொள்கிறார். மின்னல் போல், அவர் பாடல்களில் அறிவு சுடரத் தன்துளிபோல் கருணை பொழியத் தொடங்குகிறது. தொட்ட இடந்தோறும் அன்பும் அருஞும் பல்கிப் பெருகி, துனபம் துடைத்து நல் லின்பம் அளிக்கிற பணியை அவரது வாழ்வும் வாக்கும் செய்து விடுகிறது. மரணமற்ற பெருவாழ்வில் அவரது இயக்கம் நிலைபெற்றமைகிறது. மகாகவி பாரதி, மகத்துவம் வாய்ந்த சித்தருமாகிக் குருவாய் ஒளிர்கிறார். அதற்கு, அவர் பெற்ற குருவருளே நின்று அருள்பாலித்திருக்கிறது என்பதே உண்மை.

sethupathi@thaiveedu.com



திருக்குறளில் தொல்காப்பிய

அகத்தினை மரபுகள்

ஒர் ஆய்வியல் நோக்கு

- பொன்னையா விவேகானந்தன்

01

தமிழியல் தொடர்பான பன்முகத் தளங்களின் ஆய்வுப்பரப்புகள் பரந்துவிரிந்தவை. முடிவுற்ற ஆய்வுகளும் வெளியிடப்பட்ட முடிவுகளும் கூட, மேன்மேலும் ஆய்வுக்குட்படுத்தக்கூடிய ஆழம் கொண்டவை. உலகளாவிய மொழியியல், வரலாற்றியல், தொல்லியல் ஆய்வாளர் பலரும் பேரார்வத்துடன் ஈடுபடுகின்ற ஆய்வுப்பரப்புகள் பலவற்றைத் தமிழியல் கொண்டுள்ளது.

தமிழிலக்கியப் பரப்பும் மிக விரிந்த பல ஆய்வுக்களங்களைக் கொண்டுள்ளது. தொல்காப்பியம் தொட்டு அன்மைக்கால இலக்கியங்கள் வரையிலான ஆயிரக்கணக்கான இலக்கிய ஆய்வுகள் தோன்றியுள்ளன. இக்காலத்தேயும் வியத்தகு முடிவுகளோடு ஆய்வுகள் வெளிவந்தவாறே உள்ளன. எழுகின்ற வினாக்களும் வினா தொடர்பான சிந்தனைகளும் புதிய ஆய்வு முறைகளும் இலக்கிய ஆய்வுக்களங்களை விரிவுபடுத்திச் செல்கின்றன.

ஆய்வுச்சிந்தனையைத் தூண்டுவதில் வினாக்களே முதலிடம் பெறுகின்றன. பன்மொழி இலக்கியங்களோடான ஒப்பியல் ஆய்வுகளும் வளர்ந்துசெல்லும் திறனாய்வு முறைமைகளும் புதிய வினாக்களுக்கு வழிகோலுகின்றன. இதனிடப்படையில் தோற்றும் பெற்றதே திருக்குறளின் இன்பத்துப்பாலில் காணப்படுகின்ற தொல்காப்பிய அகத்தினை மரபுகள் பற்றிய வினாக்கள்.

திருக்குறளுக்கும் தொல்காப்பியத்துக்குமான தொடர்புகளையும் திருவள்ளுவர் கையாண்டிருக்கும் தொல்காப்பியக்கறுகள் பற்றியும் பல்வேறு ஆய்வுகளும் நூல்களும் வெளிவந்துள்ளன. எமக்குக் கிடைத்திருக்கும் தரவுகளுக்கமைய, தொல்காப்பியருக்கும் திருவள்ளுவருக்குமான கால இடைவெளியை ஜந்து நூற்றாண்டுகள் எனக் கொள்ளலாம். இரண்டு படைப்புகளுமே அவை எழுந்த காலத்துக்குரிய சூழலின் பல்வேறு பண்புநிலைகளைப் படியெடுத்தும் ஒன்றியும் அக்கால மக்களின் தேவைகளை முன்னிறுத்தியும் ஆக்கப்பட்டிருக்கவேண்டும். இரு படைப்புகளுக்கும் பொதுவாகத் திகழும் அகத்தினைக்கூறுகளை ஒப்பிட்டு ஆய்வுசெய்யுமிடத்தே, இரு வேறுபட்ட காலங்களில் வாழ்ந்த தமிழ்ச்சமூகத்தின் வாழ்வியல் மாற்றங்களைக் கண்டுகொள்ளலாம். இந்த மாற்றங்கள் ஏற்பட ஏதுவாக இருந்த காரணிகளையும் இதன்வழியே உய்த்துணர முடியும். இந்த நோக்கிலமைந்த

சிறு முயற்சியே இந்த ஆய்வுக்கட்டுரை.

தொல்காப்பியர் காலமும் பெயர்க்காரணமும்:

தொல்காப்பியத்தின் தோற்காலம் குறித்த தெளிவான முடிவுகள் இன்றுவரை பெறப்படவில்லை எனினும் பெரும்பாலான அறிஞர்கள் இந்நால் சங்கவிலக்கியகாலத்துக்கு முற்பட்டது என்பதை ஏற்றுக்கொள்கின்றனர். காலந்தோறும் இந்நாலைப் படிசெய்தோர் ஆங்காங்கே இடைச்செருகல்களை மேற்கொண்டிருந்திருக்கின்றனர் எனப் பல சான்றோர் கருதுகின்றனர். தொல்காப்பியத்தின் தோற்காலம் பற்றிய கருத்து முரண்பாடுகளுக்கு இவ்விடைச்செருகல்களே காரணமாக உள்ளன எனவும் கூறுகின்றனர். எனினும் பல்வேறு சான்றுகளையும் அறிஞர் பலரின் கருத்துகளையும் எடுத்துவிளக்கி தொல்காப்பியர் காலம் கி.மு. நான்காம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாக இருக்கலாம் எனப் பேராசிரியர் கு. முத்துராசன் தனது ‘சங்ககாலம்’ என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.

எடுத்துக்காட்டாக, தொல்காப்பியர் எழுத்ததிகாரத்தில்,

‘ஆவோ டல்லது யகர முதலாது’ (26) என்கின்றார்.

‘யா’ என்ற எழுத்தன்றிப் பிற ‘ய’ வரிசை உயிர்மெய் எழுத்துகள் சொல்லுக்கு முதலாக வரா என்பது தொல்காப்பிய விதி. எடு: யானை, யாழ், யாழி. ஆனால் சங்கவிலக்கியங்கள் யை என்ற எழுத்தை மொழிமுதல் எழுத்தாகப் பயன்படுத்துகின்றன. சங்கவிலக்கியங்களுக்குப் பின், தொல்காப்பியம் தோன்றியிருக்குமானால் இவ்விதியைத் தொல்காப்பியர் எழுதியிருக்கமாட்டார். பேரா. மு. இராகவையங்கார் போன்ற பலர்தமது நூல்களில் தொல்காப்பியர் காலத்தைத் தெளிவாக வரையறுத்துள்ளனர்.

தொல்காப்பியர் என்ற பெயர் குறித்து முன்வைக்கப்பட்ட பல்வேறு கருத்துகளும் கூட முடிவுகளுக்கு வந்துவிட்டன. தொல்காப்பியம் என்ற பெயருக்குப் பலரும் தொன்மையான காப்பியம் என்றே இன்றும் பொருள் உரைக்கின்றனர். அது தவறு. காப்பியனார் என்பது அக்காலத்தில் நிலவியதோர் இயற்பெயர். நற்றினையில் காப்பியங்கு சேந்தன் என்பாரும் பதிற்றுப்பத்தில் காப்பியாற்றுக் காப்பியனார் என்பாரும் பாடல்கள் யார்த்துள்ளனர். காப்பியாறு, காப்பியக்குடி என்ற ஊர்களும் இருந்திருக்கின்றன. தொல்காப்பியர் என்பது இயற்பெயராக

வும் நாலை எழுதிய இவர் பெயரே நாலுக்கும் ஆயிற்று எனக் கொள்ளலாம்.

தமிழிலக்கண வரலாற்றில் தொல்காப்பியம் முதனாலன்று என்பதை அனைவரும் அறிவர். தொல்காப்பியத்துக்கு முன் னெழுந்த பல இலக்கணநால்களின் தொடர்ச்சியும் வளர்ச்சி யுமே தொல்காப்பியம் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.

திருக்குறளின் காலம்:

திருக்குறள் தோன்றிய காலத்தை ஓரளவுக்கு அறிஞர்கள் அறுதியிட்டுக் கூறியிருக்கின்றனர் என்றே கருதலாம். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படும் மனிமேகலை,

**'தெய்வம் தொழாஅன் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றவை
பொய்யில் புவலன் பொருஞ்சை தேராய்'**

என்று கூறுகின்றது. இதற்கமைய, வள்ளுவர் இரட்டைக்காப்பியங்களுக்கு முந்தியவர் என்பது ஜயத்துக்கிடமின்றி உறுதி யாகின்றது. சங்கவிலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட பரத்தையர் ஒழுக்கம். கள், ஊனுணவு போன்றவற்றை வள்ளுவர் மறுக்கின்றார். அத்தோடு, சங்கவிலக்கியங்களில் பெரிதும் பயின்று வராத வெண்பா என்ற யாப்புவடிவத்தைக் கையா ஞகின்றார். சங்கவிலக்கியங்களிலும் அதற்கு முன்னாலும் கடவுள் வாழ்த்து என்ற மரபு இல்லை. பின்னாளில் திருக்குறளே கடவுள் வாழ்த்து என்ற புதுமரபைப் தோற்றுவித்த இலக்கியம் எனக்கருத இடமுண்டு.

சங்கவிலக்கியக் கருத்துகள் பல திருக்குறளில் இடம்பெற நிருக்கின்றன. எடுத்துக்காட்டுக்கு ஒன்றை நோக்குவோம்.

**கபிலர் எழுதிய குறிஞ்சிப் பாட்டில்,
'விருந்துண் டெஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னோ ஞேஷலும் புரைவதென் றாங்கே'**
என்ற வரிகள் வெளிப்படுத்தும் கருத்தையும் ஒசை ஓட்டத்தை யும் உள்வாங்கிய வள்ளுவர்,

**'வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சின் மிசைவான் புலம்'**

எனக்கின்றார். இவை போன்ற ஏராளமான எடுத்துக்காட்டுகளை நாம் காணலாம். இவற்றின் வழியே, திருக்குறள் ஏறக் குறைய முதலாம் நூற்றாண்டில் தோன்றிய அறவிலக்கியம் எனக் கருதலாம்.

தொல்காப்பியரின் அகத்திணையியல் பின்னணி:

ஒரு மொழிக்கான இலக்கணம், எழுத்து, சொல் என்ற இருவ கைப் பயன்பாட்டுப் போக்குகளுக்குள் மட்டுப்படுத்தப்படுவதே பொதுவழக்கு. ஒரு மொழித் தொடர்பாடலில் அந்த மொழியைத் தவறின்றிப் பயன்படுத்தவேண்டுமெனில், மொழி யின் கட்டமைப்புகளையும் பயன்பாட்டுவிதிகளையும் மாந்த

ருக்குக் கல்விவழியே கற்றுக்கொடுக்க வகுக்கப்பட்டதே மொழி இலக்கணம். இக்கல்வி, பொதுவாக எழுத்து, சொல் என்ற இரு பரப்புகளுக்குள் அடங்கிவிடுவன. ஆனால் தொல்காப்பியரும் அவருக்கு முற்பட்டோரும் மாந்தர் வாழ் வக்கும் இலக்கணம் வகுக்க முற்பட்டமை வியப்புக்குரியதே.

'இலக்கியங்கள் தோன்றிய பின்னரே இலக்கணங்கள் தோன்றுவன்' என்பது அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட பொது வழக்கு. தமிழிலும் அவ்வாறே. சங்கவிலக்கியங்களின் செழுமை, நீண்ட இலக்கிய வரலாற்றுத் தொடர்ச்சியின் வழியாக வளர்ச்சியற்று வந்துள்ளது என்றே கொள்ளவேண்டும். இலக்கியங்களே, வாழ்வையும் வரலாற்றையும் மரபுகளையும் காலந்தோறும் காவிச்செல்லவல்லன என்பதை இலக்கணிகள் உணர்ந்திருந்தனர். இலக்கியத்தின் பாடுபொருள் மக்களின் வாழ்வையே முதன்மையாகக் கொண்டிருந்தது. மக்கள் வாழ்க்கைமுறைகள் நிலங்களுக்கும் கால மாற்றங்களுக்கு மைய வேறுபாடுடையதாக இருந்தன. தமிழர்களின் பல்வகை நிலவமைவுகளுக்குட்பட்ட மாறுபட்ட வாழ்வை, அக, புறநிலைகளில் நுட்பமாகவும் தெளிவாகவும் வகுத்தும் தொகுத்தும் வழங்கும்போது, படைக்கப்படும் இலக்கியங்களின் பாடுபொருளான மக்கள் வாழ்வானது, நிலமயக்கம், காலமயக்கமின்றிப் பொருத்தமான முதல், கரு, உரிப்பொருள்களுக்கமைய நேர்த்தியும் சிறப்பும் மிக்கதாகப் பதிவுறும் என்றே இலக்கணிகள் கருதினர்.

அன்றைய இலக்கணிகள், இலக்கியத்தின் உயிராகவும் உடலாகவும் இயங்கவல்ல முதல், கரு, உரிப்பொருள்களையும் நிலவமைவுக்கமைய வகுத்தும் அந்நிலத்து மாந்தரின் நிலைத்த உணர்ச்சிகளின் களமான அகவாழ்வையும் புறவாழ்வையும் துல்லியமாக அறிவுசார்நிலையில் தொகுத்தும் இலக்கணம் எழுதினர். இது மாந்தரினத்தின் வாழ்வுப்பொருளை மையங்கொண்டு எழுந்ததனால் பொருளிலக்கணமாயிற்று எனலாம்.

முடிவாக, மொழியின் தொடர்பாடல் வாயில்களான எழுத்து, சொல் என்பவற்றோடு, படைக்கப்படுகின்ற இலக்கியத்தின் பேசுபொருளாக அமையும் மக்கள்வாழ்வும் இயற்கையோடு ஒட்டிய இயல்புமிக்கதாக, குறித்த வரையறைகளுக்குட்பட்டு அமையவேண்டும் என இலக்கியப் படைப்பாளர்களுக்கு அறிவுறுத்துவதே பொருளிலக்கணம் எனக் கருதலாம். பொருளதிகாரத்தில் உள்ள ஒன்பது இயல்களும் இலக்கியம் படைப்பவர்களுக்கே உரியது என்பதைக் கருத்தில் கொள்ள நல் நன்று.

பொருளிலக்கணம், இலக்கியம் படைப்பவர்களுக்கு வழிகாட்டவேன எழுந்தாலும் பிற்காலத்தில், அதுவே தமிழரின் வாழ்வியல் நெறிகளைக் கற்பிக்கும் கல்வியாகவும் பழந்தமிழரின் பண்பாட்டை உய்த்துணரும் அறிவியற் பெட்டகமாகவும் திகழ்வதாயிற்று.

திருக்குறளில் அகத்திணைப் பின்னணி:

தொல்காப்பியம், இலக்கணநால் என்றளவில் இலக்கியகாரருக்கு வழிகாட்டுதலையே முதன்மைக் குறிக்கோளாகக்

கொண்டு எழுந்தது எனக் குறிப்பிட்டோம். எனவே இலக்கி யப் பாடுபொருளுக்கான இலக்கணம் என்றவகையில் எழுந்ததே பொருளிலக்கணம். ஆனால் திருக்குறள் அறநூல். மக்களின் நல்வாழ்வுக்கு வழிகாட்டுவதே வள்ளுவரின் தலையாய இலக்கு. தொல்காப்பியம் ‘இலக்கியத்தின் பாடுபொருள்’ என்ற நோக்கில் மாந்தரின் அக, புறவாழ்வை உள்ளடக்கிப் பொருளத்தை வகுக்க, வள்ளுவரோ சமூகவாழ் வசார் அறம்மிகு அறிவுநெறியாகத் தமது பொருளத்தை வகைப்படுத்துகின்றார். இதன் வழியே ‘பொருள்’ என்ற சொல், தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் வேறு பட்டுப் பொருள் தருவதை உணரலாம்.

தனிமானுட வாழ்வுக்குரிய நெறிமிகு அறிவுரைகளை அறத் துப்பாலில் தொகுத்துக்கூறிய வள்ளுவர், சமூகஞ்சார் வாழ் வுக்குரிய அறிவுரைகளை பொருட்பாலில் கூறுகின்றார். இவ் விருத்தளங்களிலும் அறஞ்சான்ற புறவாழ்வை நிலைபெறத் தொடரவேண்டுமெனில், நெறிசான்ற அகவாழ்வும் அழகுற அமைந்திருத்தல் வேண்டும். அகத்தே அகவாழ்வு சிறந்திருப்பின், புறவாழ்வு பிறர் வியக்கச் செழுமையுறும் என்பதே இயல்பு. எனவேதான் வள்ளுவர், தொல்காப்பியம் தழுவிய அகச்சிந்தனைகளை மாந்தருக்குரிய அக ஒழுக்கங்களாக, அகத்துள் வற்றாத இன்பத்தை அள்ளித் தரவல்ல அக அறங்களாக அறிவுறுத்துகின்றார். ஆக, தொல்காப்பியம் அகத்தினை மரபுகளை இலக்கணமாகக் கருத, திருவள்ளுவர் அவற்றை அக அறங்களாகக் கொண்டே இன்பத்துப்பாலை யார்த்திருக்கின்றார் எனக் கொள்ளலாம். திருக்குறள், தொல்காப்பிய பொருளிலக்கணத்தின் வழிநூலோ தழுவுலோ அல்ல, அகஞ்சார் ஒழுக்கங்களுக்குரிய மரபுகளை மட்டுமே எடுத்தாண்டதொரு நயம்மிகு அகவியலக்கியம்.

இந்த வேறுபாட்டின் அடிப்படையில் இன்பத்துப்பாலை அனுகும்போது, வள்ளுவர் ஏத்துணை நுட்பமாகத் தொல்காப்பிய அகத்தினை மரபுகளைக் கையாண்டுள்ளார் என்பதை அறியமுடியும்.

திருக்குறளில் அகத்துறை ஒழுக்கம்:

மாந்தர்வாழ்வின் அகப், புற ஒழுக்கங்களை மேம்படுத்துவதே வள்ளுவத்தின் தலைசான்ற இலக்கு. தொல்காப்பியம் போன்று, அகத்தினை மரபுகளுக்கு விளக்கமும் இலக்கணமும் கூறுவது குறளின் நோக்கமானு. ஜூவகத்தினைகளையும் அவற்றினுள் மாறுபட்டும் ஒன்றியும் தோன்றும் கரு, முதல், உரிப்பொருள்களை எடுத்துரைப்பதுவும் வள்ளுவத்தின் வழியன்று.

அனைத்துத் திணைகளுக்கும் பொதுவான ‘வாழ்நாள்தோறும் ஒருயிர், தன் காதல் செல்லுதற்குரிய மறுபாலுயிரைத் தானே தேர்ந்து கொள்ளும் இயற்கை நெறி’ (பேரா.வ.கு.மா.) எனப்பட்ட களவொழுக்கமும் கற்புநெறியும் வெளிப்படுத்தும் அறஞ்சார் பண்புகளே காமத்துப்பாலின் பேசுபொருளாகின்றன. களவின்வழி ஒன்றிய உள்ளங்களுக்குக் காதலற்றதைப் புகட்டும் நோக்கிலேயே தொல்காப்பியம் சுட்டிய பலவற்றை விடுத்தும் சிலவற்றைப் புகுத்தியும் அகவியல் அதிகாரங்களைப் படைத்துள்ளார். அவற்றைச் சுருக்கமாக வள்ளுவர் வழிநின்று நோக்குவோம்.

தகையணங்குறுதல்:

வள்ளுவரின் காமத்துப்பாலை உற்றுநோக்கின், இரு தலைமைக் கதைமாந்தரை மட்டுமே கொண்ட களவு, கற்பு என்ற தளங்களிலமைந்த உணர்ச்சி வழிப்பட்ட காட்சிகளின் தொகுப்பு எனலாம்.

வள்ளுவர் களவெனும் காதல்களத்திலிருந்து காட்சிகளைத் தொடங்கிவிடுகின்றார். அகவொழுக்கத்துக்கான விதை முளையுறும் முதற்களம் இது. விழிவழி ஊடுருவியதோர் அழகு, அகத்திடை ஏற்படுத்தும் இன்பம் கலந்ததொரு துணபமே தகையணங்குறுதல். காமத்துப்பாலின் முதல் அதிகாரம்.

தொல்காப்பியர் காட்சி, ஜயம், ஜயநீக்கம் என்பவற்றைத் தனித்தனியாகக் கூறுகின்றார். இவற்றை உள்வாங்கிய வள்ளுவர், இவையனைத்தையும் ஒன்றுசேர்த்து மிக நுட்பமாக இலக்கியநயம் சிறக்கத் தகையணங்குறுதல் என்ற அதிகாரத்தைப் படைத்து விடுகின்றார். காட்சியின் வழியே சிந்தையில் வடிவுருக்கொள்ளும் நங்கையின் ஏழிலும் அவ்வெழில் அகத்திடை விளைவிக்கும் உணர்வுகளுமே பத்துக் குறள்களின் தும் குரலாக இருக்கின்றன. ‘ஒத்த கிழவனும் கிழத்தியும்’ என்று தொல்காப்பியர் கூறுகின்ற பத்து ஒத்த இயல்புகள் எவற்றையும் வள்ளுவர் சுட்டவில்லை. ‘பிறப்பொக்கும் எல்லா வயிர்க்கும்’ என்றவருக்கு இப்பத்துப் பொருத்தமும் பொருந்தாதே.

தொல்காப்பியர் சுட்டும் காட்சியை அடுத்துவரும் ஜயம் இருவகையதானது. ஒன்று, உள்ளத்துறை அன்புப்பெருக்கால் பண்பட்டதாய்த் தோன்றும் காதலுணர்வின் வழிநிற்பது. மற்றையது பண்படாத்தன்மை கொண்டு பாலுணர்வின் கீழான நிலையில் தோன்றுவது. வள்ளுவர் காட்டும் காதல் தலைவன், பண்பட்டு, மேம்பட்ட காதலுணர்வு மிகக்கவனாகவே காட்டப்படுகின்றான்.

‘அணங்குகொல் ஆய் மயில்கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.’

என்ற குறளுக்குள் காட்சி, ஜயம், ஜயநீக்கம் என்ற தொல்காப்பியத்தின் களவின் தொக்கநிலைகளை ஒன்றுசேர்க்காணலாம்.

குறிப்பறிதல்:

உள்ளத்தே வந்தமர்ந்துவிட்ட நங்கைக்குத் தன் குறிப்பைத் தெரிவிப்பதுவும் அவள் குறிப்பை அறிவுதுமே அடுத்த படிநிலை. இதனைத் தொல்காப்பியர்,

‘நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக் கூட்டி உரைக்கும் குறிப்புரை யாகும்’
என்கின்றார்.

நாட்டம் என்பது, காதல் வயப்பட்ட தலைவனதும் தலைவியினதும் மனவழிப்பட்ட கண்களின் செயல். விழிகளே குறிப்பை அறியவும் அறிவிக்கவுமான வாயில்கள். குறிப்பை நாடிக்காண்பதால் நாட்டம் எனப்பட்டது என்பார் இளம்பூரணர்.

விழிகளே பேசும் ஒருவர் குறிப்பை மற்றவர் புரிந்து இயைந் தால் மட்டுமே காதல்களம் உயிர்பெறும், இல்லையேல் கைக்கிளை என்பதோடு நீட்சியற்று நின்றுவிடும்.

'குறிப்பே குறித்தது கொள்ளுமாயின் ஆங்கவை நிகழம் என்மனார் புலவர்'

எனத் தொல்காப்பியர் கூறியதையும் உள்வாங்கிய வள்ளுவர், விழிகளால் பேசி, குறிப்புகள் உணரப்பெற்று இருவர் அறிவும் உடன்பட்டு உயிர்பெறும் காதலின் தொடக்கத்தை அழகுறத் தொகுத்தளிக்கின்றார். இவ்வதிகாரத்தில் வள்ளுவரின் இலக்கியக் கற்பனையும் நயமும் உச்சம் தொடுகின் றன.

**'இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது, ஒரு நோக்கு
நோய் நோக்கு, ஒன்று அந்நோய் மருந்து'**
என்று தொடங்கும் வள்ளுவர்,

**'கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல'**
என்று அதிகாரத்தை நிறைவு செய்கின்றார்.

தொல்காப்பியரின் இரண்டு நூற்பாக்களை மூலமாகக் கொண்டு, வள்ளுவர், விழிமொழியின் ஆழப்பொருளை விளக்கியதோடு, காதலர்களுக்கும் பிற்கால இலக்கியப் படைப்பாளிகளுக்கும் வழிகாட்டியிருக்கின்றார்.

மெய்யறு புணர்ச்சி:

தொல்காப்பியம் கூறும் களவுக்கோட்பாட்டில் புணர்ச்சி சிறப்பிடம் பெறுகின்றது.

**'உள்ளப் புணர்ச்சியும் மெய்யறு புணர்ச்சியும்
கள்ளப் புணர்ச்சியுள் காதலர்க்கு உரிய'**
என்பதே புணர்தல் பற்றிய தொல்காப்பியக் கொள்கை.

உள்ளத்தில் ஊற்றெடுத்த அன்புப் பெருக்கினால், ‘தான் - அவள்’ என்ற வேற்றுமையின்றி இருவரும் ஒருவராகி ஒழுகு கின்ற உள்ளப் புணர்ச்சியே முதன்மையானது. உள்ளப்பு னர்ச்சி முழுமைபெற்ற பின்னரே மெய்யாகிய உடல்கள் இணையும் புணர்ச்சி தோன்ற வேண்டும் என்கின்றார் தொல் காப்பியர். உள்ளப்புனர்ச்சியின்றி மெய்கள் கூடுமானால் அது அன்பின் ஜந்தினை என்ற வரம்புக்குள் உள்ளடங்காது. மனமொப்ப இயங்கினால் மட்டுமே அது களவொழுக் கம். களவொழுக்கத்தின் போதும் திருமணம் நடைபெறுதல் உண்டு. திருமணம் இருவகைப்படும் எனக்கூறும் தொல்காப்பியர்,

**'வெளிப்பட வரைதல் படாமை வரைதல் என்று
ஆயிரண்டென்ப வரைதல் ஆறே'**
என்ற நூற்பாவால் விளக்குகின்றார்.

வெளிப்பட்டுத் திருமணம் செய்தல் ஒருவகை, மற்றையது வெளிப்பாது திருமணம் செய்தல் எனக் குறிப்பிடுகின்றார்.

அதாவது களவுவாழ்வில் தோன்றும் மனமொத்த இணை

வைத் திருமணம் என்றே குறிப்பிடுகின்றார். பொதுவாகக் காதலர் இருவரும் தனித்துச் சந்திக்கும்போது இருவரும் கணவன், மனைவி எனத் தமக்குள் ஓர் உடன்பாட்டுக்குட்பட்ட பின்னரே களவொழுக்கத்தில் ஒழுகிச் செல்கின்றனர். இதனால் பண்டைத் தமிழ்ச்சமூகத்தில் காதலற்ற மணவாழ்வு பெரிதும் இருக்கவில்லை என்றே கருதலாம்.

அறிவுடம்பட்டு, உள்ளத்தால் ஒன்றி ஒழுகிய பின்னர் மெய்யுடம்படுதலை திருக்குறஞம் ஏற்கின்றது என்பதற்குப் ‘புணர்ச்சி மகிழ்தல்’ என்ற அதிகாரமே சான்று. இவ்வதிகாரத் தில் இடம்பெறும் ‘மென்தோள் துயில்’, ‘அரிவை முயக்கு’, ‘வளிப்பைப் போழுப் படாஅ முயக்கு’ போன்ற தொடர்களால் மெய்யறு புணர்ச்சியை வள்ளுவம் ஏற்றுக்கொண்டிருக்கின்றது என்ற முடிவுக்கு வரலாம்.

தலைவன், தலைவி இருவருக்குமான அகவொழுத்தினை நாடகக்காட்சிகள் போன்று களவு, கற்பு நெறிகளின் வழியே நகர்த்தும் வள்ளுவத்தின் ஒழுங்கமைவில் மெய்யுடம்படுதல் ஓர் அங்கமாகவே அமைந்து விடுகின்றது.

இடந்தலைப்பாடு - பகல் இரவுக் கூட்டங்கள்:

காட்சியின் பின், ஜயுற்று, ஜயம் நீங்கி, நாட்டத்தின் வழியே குறிப்பறிந்து, கூடியதன் பின்னர், மீண்டும் மீண்டும் சந்தித்துக் கூடுவதையே தலைமக்கள் விரும்புவர். இதனை இடந்தலைப்பாடு என இலக்கணம் கூறுகின்றார் தொல்காப்பியர். பகற்குறி, ஊரின் மதிற்புறத்தேயும் இரவுக்குறி, மனையின் அருகாமையிலும் இடம்பெறக்கூடியன என்கின்றார் தொல் காப்பியர். இவ்விடங்களில் தலைமக்கள் பலவாறாகப் பேசி மகிழ்வர். வள்ளுவர் இடந்தலைப்பாட்டுக் களங்களை, இலக்கிய உத்திகளைக் கொண்டு சிறப்புறக் கையாண்டிருக்கின்றார். தலைமக்கள் சந்திக்கும்போது, தலைமகள் தலைமகளின் நலத்தைப் புனைந்துரைத்து மகிழ்கின்றான்.

**'அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்'**
என்கின்றான்.

காதல் சிறப்புரைக்கும் பகுதியில் தலைமக்கள் இருவருமே பேசுகின்றனர்.

**'கருமணியின் பாவாய் நீ போதாய் யாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்'**
என்று தலைமகனும்,

**'நெஞ்சத்தார் காதலவராக வெய்து உண்டல்
அஞ்சதும் வேபாக்கு அறிந்து'**

எனத் தலைமகளும் காதற் சிறப்புரைக்கின்றனர். தொல்காப்பிய களவொழுக்கத்தில் தலைமகள் பேசுமிடம் மிகக்குறைவு. ஆனால் திருவள்ளுவரின் தலைமகன் ஜந்து குறளி லும் தலைமகள் ஜந்து குறளிலுமாக, ஒத்த அளவில் காதற்சிறப்பைக் கூறுகின்றனர். காமத்துப்பால், நாடகக் காட்சிகளைப் போன்று நகர்வதற்கு மேற்கூறப்பட்ட இரு அதிகாரங்களும் உகந்த சான்று.

பாங்கன் சூட்டம் - தோழியிற் சூட்டம்:

தொல்காப்பியத்தின் அகவொழுக்க அமைப்புமுறை இலக்கணநோக்கிலேயே வகுக்கப்பட்டது என்பதை முன்பே கூறியிருந்தோம். புனர்தலுக்குப் பின்னர், காதலீர் மீண்டும் கூடுவது இடந்தலைப்பாடு எனக் குறிப்பிடும் தொல்காப்பியம், சந்திப்புகள் தொடர்வதற்கான வாயில்களையும் குறிப்பிடுகின்றது. பாங்கன் எனப்படும் தோழனும் தோழியிறே களவுக்காலத்தில் வாயில்களாக இயங்குவர். இவ்விரு வாயில்கள் குறித்தும் தொல்காப்பியம் விரிவாகப் பேசுகின்றது. ஆனால் திருவள்ளுவர் கூறும் அகவொழுக்க நிகழ்ச்சிகள் தலைமாந்தரைச் சுற்றியே நிகழ்கின்றன. அவர்களின் உணர்வும் உரையுமே வள்ளுவரின் இலக்கிய ஓட்டத்துக்கு உயிராகி விடுகின்றன. எனினும் சில குறள்களைத் தோழி கூற்றாகக் கொள்ளலாம் என மணக்குவர் குறிப்பிடுகின்றார். ஆயினும் பிறர் அவற்றைத் தலைமகள் கூற்றாகவே கருதுகின்றனர்.

மடல் - அலர் - களவு வெளிப்பாடு:

இன்பத்துப்பாலின் முதல் ஆறு அதிகாரங்களும் களவொழுக்க நிகழ்ச்சிகளை அளவோடும் அழகோடும் இயைபொழுங்கோடும் உணர்த்துகின்றன. களவு நீடித்துச் செல்லல் அறமுள்ளது, இலக்கிய மரபுமள்ளு. இரண்டு திங்களுக்குள் களவு வெளிப்பட்டுக் கற்பொழுக்கத்தோடு, தலைமக்கள் மணவாழ்வு தொடரவேண்டும் என்பதே தொல்காப்பிய விதி. அகவுணர்வுகளை இலக்கியவுணர்வோடு படைத்துச்செல்லும் வள்ளுவரின் முதலாம் அங்கம் முதலாறு அதிகாரங்கள் எனக் கருதின், இரண்டாம் அங்கம் அடுத்துவரும் ஈரதிகாரங்களுமே.

களவொழுக்கத்துக்கும் கற்புநெறிக்குமிடையே தொடர்பொழுங்கைப் பேணிச்செல்வதற்கு வாயில்கள் தேவை. களவொழுக்கம் என்பது கையில் பொத்திப் பிடித்திருக்கும் மணலைப் போன்றது. எவ்வழியாயினும் வெளிப்படவே செய்யும். வாயில்கள் வழியாகக் களவை வெளிப்படும்போது, தலைமக்களின் பெற்றோர் மணத்துக்கு ஒப்புதல் வழங்காது, இச்செறித்தல் போன்ற வீட்டுக்காவல் வாயிலாகத் தலைமகளைத் தடுக்கும்போது காதலன் தான் மடலேறிக் காதலை ஊருக்கு வெளிப்படுத்துவேன் என்பான். இவ்வாறு நிகழ்வது ‘ஜந் தினை மடல்’ எனப்படும். இதன்வழியே காதல் கைகூடி மணத்தில் முடிவதும் உண்டு, முடியாதுபோவதும் உண்டு.

‘... தோழி நீக்கலின் ஆகிய நிலைமையும் நோக்கி மடன்மா சூறும் இடனுமா ருண்டே’

எனக் குறிப்பிடுகின்றார் தொல்காப்பியர். திருக்குறளின் நானுத்துறவுரைத்தல், அலரறிவுறுத்தல் என்ற இரு அதிகாரங்களும் களவு வெளிப்பாட்டைக் கருத்திற்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன. திருமணத்துக்கான தடை ஏற்படும் நிலையில் நானுத்தைத் துறந்து தலைமகன் மடலேறவும் அதனால் தலைமகளின் களவொழுக்கம் உலகறியும் நிலை ஏற்படவும் இருவரும் துணிவர். இதனைக்,

‘காமம் உழந்து வருந்தினர்க் கேம மடல் அல்லது இல்லை வலி’ எனக் கூறுகின்றார் வள்ளுவர்.

‘களவொழுக்கத்தில் பெற்ற இன்பத்தைத் திருமணத்தின் தாய்வீடு • ஜூன் June 2023

வழியே நிலையாகப் பெறுவதற்குத் தடை ஏற்படுமாயின், மடலேறுவது ஒன்றே உற்றுதெரு வழி’ என்பது இதன் பொருள்.

வள்ளுவரின் குறிக்கோளும் தொல்காப்பியத்தைப் பின்பற்றியே அமைகின்றது. களவொழுக்கம் கற்புநெறியில் நிலைபெற வேண்டுமாயின் வெளிப்பட்டேயாக வேண்டும். வெளிப்பாட்டு வழிகளின் ஒன்றான மடலேறுதலையும் அவ்வுணர்வுதலைமக்களுக்கு ஏற்படுத்தும் உள்ளத்துயர்களையும் ‘நானுத்துறவுரைத்தல்’ என்ற அதிகாரம் அழகுறக் கூறுகின்றது.

தலைமக்களின் களவொழுக்கத்தை அறிந்த ஊரார் பழிச்சொற்களைப் பலவாறாகக் கூறுத் தொடங்குவர். இது அம்பல், அலர், கெளவை என மூவகைப்படும் என்பர். அம்பல் என்பது ஊரார் ஒருவருக்கொருவர் மறைமுகமாகச் சைகைவழியாகக் கூறிக்கொள்வது. அலர் என்பது சொல்வழியாக மறைமுகமாகத் தூற்றிக்கொள்வது. கெளவை என்பது சொற்களால் வெளிப்படையாகத் தூற்றிக்கொள்வது. அலரின் முகிழ்நிலை அம்பல் எனில் முதிர்நிலை கெளவை.

மடலேறிய பின்னரோ அல்லது மறைந்தொழுகிய களவொழுக்கம் பிறர் விழிவழியே வெளிப்பட்ட பின்னரோ ஊருக்குள் அலர் இயல்பாகவே எழும். ஊரார், பெற்றோர் செவி உணரும்படியாகவே பேசத் தொடங்குவர். ஊருக்குள் உலாவரும் அலர், தலைமக்களுக்கு ஏற்படுத்தும் துயரையும் உறுதியையும் ‘அலர் அறிவுறுத்துதல்’ என்ற அதிகாரம் விளக்குகின்றது.

‘நெய்யால் ஏரி நுதிப்போம் என்றற்றால் - கெளவையான் காமம் நுதுப்போம் எனல்’

‘பழிச்சொல் என்ற அலரால் இக்காதலை அழித்துவிடலாம் என்பது விளக்கை அணைப்பதற்கு நெய்யை உற்றுவதைப் போன்றதாகும்’ என்பதே வள்ளுவர் காட்டும் தலைமக்கள் கூற்று. வள்ளுவர் காட்டும் தலைமகன் ‘கெளவை’ என்ற பழிச்சொல்லை விரும்புகின்றான் (குறள் - 1143). ஊராரின் சொல்லானது, அவனோடு இணைவது போன்ற இன்பத்தைத் தருவதாக அவன் உணர்கின்றான்.

அலர் ஏற்படுத்தும் பிரிவு, அன்பின் பிணைப்பை வலுமிக்க தாக்குகின்றது, ஆர்வத்தைத் தூண்டுகின்றது என்பதைத் தொல்காப்பியர் ‘அலரின் தோன்றும் காமத்தின் சிறப்பே’ என்றும் வள்ளுவர் ‘கவ்வையாற் கவ்விது காமம்’ (1144) என்றும் குறிப்பிடுகின்றார்.

தொல்காப்பியம், தோழி என்ற துணையை முன்னிறுத்தி வரைவு கடாவதல், இயன்பட மொழிதல் போன்ற நிகழ்வுகளை இலக்கணநெறியாக வகுத்துரைக்கின்றது. திருக்குறள், இலக்கியவழி நின்று, தலைமக்களின் அகவுணர்வுகளுக்கே பேரிடம் வழங்குவதால் வள்ளுவத்தில் தோழி எனும் துணை நிலை எங்கும் சிறப்பிக்கப்படவில்லை.



கம்பனின் கருவுலம் தீற்று

- மாவிலி மைந்தன் சி. சண்முகராஜா

16

சென்ற இதழில் பாலகாண்டத்தின் 17-வது படலமாகிய உண் பாட்டுப் படலத்தில் தயரதனுடன் சென்ற சேனைகள் கள் ஞான்டு மகிழ்ந்து களிப்பெய்துகின்ற காட்சிகள் எடுத்துவரப் பட்டன. வரைக் காட்சிப் படலம், பூக்கொய் படலம், புனல் விளையாட்டுப் படலம், உண்டாட்டுப் படலம் என்பன யாவும் காப்பிய இலக்கணத்துக்கு அமைவாகக் கம்பனின் கற்பனை யில் படைக்கப்பட்டவையே என்பதை அறியலாம். இதனை அடுத்துவரும் 18-வது படலமாகிய எதிர்கொள் படலத்தில் மிதிலை நோக்கித் தனது பரிவாரங்களுடன் வருகை தந்த தயரதனை, சனக மகாராசன் எதிர் கொண்டு அழைத்துச் செல்கின்ற செய்திகளையும் இராமனும், இலக்குவனும் தந்தையையும் அன்னையரையும் எதிர்கொண்டு பணிந்து வணங்கி நின்ற செய்திகளையும் 34 செய்யுள்களில் கம்பர் சிறந்த அணி நயத்துடன் படைத்தளித்துள்ளார். அப்படலத்தை அடுத்துவரும் 19-வது படலமாகிய உலாவியற் படலத்தில் மிதிலை நகரத்து வீதியிலே இராமன் ஊர்கோலம் சென்றபோது நிகழ்ந்தவற்றை மிக அழகிய 54 செய்யுள்களில் கம்பர் தந்துள்ளார். அவற்றில் சிலவற்றை இங்கே எடுத்து வருகின்றேன்.

இராமன் வீதியிலே உலாச் சென்றபோது மிதிலை நகரத்து மகளிரெல்லாம் அவனைக் காண்பதற்காகத் திரள்கின்றார்கள். அதனைக் கம்பர் வருணிக்கும் செய்யுள்களிற் சிலவற்றை இங்கு காண்போம்.

மாணினாம் வருவ போன்றும் மயிலினாம் திரிவ போன்றும் மீனினாம் மினிர்வ போன்றும் மின்னினாம் இடைவ போன்றும் தேனினாஞ் சிலம்பி யார்ப்பச் சிலம்பினாம் புலம்ப வெங்கும் புநனை கூந்தல் மாதர் பொம்மெனப் புகுந்து மொய்த்தார்.

- கம்ப. பால. 1147

பூக்களைச் சூடுதலால் ஈரமாகியுள்ள கூந்தலையுடைய மிதிலை நகரத்து மகளிர் மான்கள் கூட்டமாக வருவதைப்

போன்றும், மயில்களின் கூட்டம் வந்து சேர்ந்ததைப் போன்றும், விண்மீன்களின் கூட்டம் ஒன்றாகி வந்ததைப் போன்றும், தாம் அணிந்துள்ள பூமாலைகளில் மொய்த்துள்ள வண்டுகளின் கூட்டங்கள் இசையொலித்து ஆரவாரிக்கவும், கால்களில் அணிந்துள்ள சிலம்புகள் ஓலிக்கவும் இராமன் வருகின்ற வழிகள் எல்லாம் விரைவாகப் புகுந்து நிறைந்து கொண்டார்கள் என அழகிய சிறந்த சொல்லாட்சி மிக்க செய்யுளோடு தொடங்குகிறது உலாவியற் படலம்.

அடிதோறும் சீர்தோறும் தலையாய எதுகை கொண்டு உவ மையணியும் தன்மை நவிற்சியணியும் கலந்த சேர்வையணி கொண்ட அழகான செய்யுளாக இதனை வடித்துள்ள கம்பரின் கவிநயத்தை இங்கே காண்கின்றோம்.

அவ்வாறு திரண்டு வந்த மகளிர் இராமன் செல்லுமிடங்களை மொய்த்துக் கொண்ட வகையை கீழ் வருமாறு வருணனை செய்கிறார் கம்பர்.

விரிந்துவீழ் கூந்தல் பாரார் மேகலை யற்ற நோக்கார் சரிந்தபூந் துகில்கள் தாங்கார் இடைதடு மாறத் தாழார் நெருங்கினார் நெருங்கிப் புக்கு நீங்குமின் நீங்கு மின்னென்று அருங்கலம் அனைய மாதர் தேன்நுகர் அளியின் மொய்த்தார் - கம்ப. பால. 1148

பெறுதற்கரிய அணிகலங்களைப் போன்று அழகு செய்கின்ற அந்நகரத்து மகளிர் விரைந்து வந்து கூடும்போது அவிழ்ந்து விழுகின்ற தங்கள் கூந்தலைக் கவனியாதவர்களாகவும், இடையைச் சுற்றி அணிந்திருந்த மேகலை அணிகள் அறுந்து சிந்துவன பற்றி அறியாதவர்களாகவும், தளர்ந்து சரி கின்ற பூப்போன்ற மெல்லிய துகில்களைச் சரிசெய்யக் கரு தாதவர்களாகவும், தமது நுண்ணிய இடை நிலை குலைதலை அறியாதவர்களாகவும் மிக நெருக்கமாக வந்து வழி விட்டு விலகுங்கள் என்று ஒருவரையொருவர் கூறிக்

கொண்டு தேன் பருக வருகின்ற வண்டுகளைப் போல இராமனைச் சூழ்ந்து மொய்த்தார்கள் என்கிறார் கம்பர். இராமனைக் காணுதற்குக் கூடுகின்ற பரபரப்போடு மெய்மறந்த நிலையில் மகளிர் அவனைச் சூழ்ந்து மொய்த்ததை இவ்வாறு அழகாகக் காட்சிப்படுத்துகின்றார் கம்பர்.

வீதிவாய்ச் செல்கின் றான்போல் விழித்திமை யாது நின்ற மாதாரார் கண்கள் ஊடே வாவுமான் தேரிற் செல்வான் யாதினு முயர்ந்தோர் தன்னை யாவர்க்கும் கண்ணன் என்றே ஒதிய பெயர்க்குத் தானே உறுபொருள் உணர்த்தி விட்டான் - கம்ப. பால. 1152

அந்நகரத்து வீதியிலே போகிறவன் போல இமையாது விழித் திருந்த மகளிரது கண்களுக்கு ஊடாக தாவிப் பாய்கின்ற

நிற்பவன் என்றும் பொருள்படும். இப்போது அப்பெயருக்கு எல்லா மகளிரினதும் கண்வழியே சென்றபடியால் கண்ணன் என்று பொருள்படும் படியாயிற்று என்கிறார் கம்பர். கண்ணன் என்னும் பெயருக்கு இயல்பாக உள்ள பொருளைத் தவிர்த்து வேறொரு பொருளைக் கூறியதால் இது பிரிநிலை நவிற்சியனி எனப்படும். பெயர்ச்சொற்களுக்கு இயல்பாக உள்ள பொருளைத் தவிர்த்து மற்றொரு பொருளைத் தந்து உரைப்பது இதன் இலக்கணமாகும்.

பஞ்சணி விரலி னார்தம் படைநெடுங் கண்க ஸெல்லாம் செஞ்செவே ஜயன் மெய்யிற் கருமையைச் சேர்ந்த வோதாம் மஞ்சன மேனி யான்தன் மணிநிற மாத ரார்தம் அஞ்சன நோக்கம் பார்க்க விருண்டதோ அறிகி லேமால் - கம்ப. பால. 1156

செம்பஞ்சுக் குழம்பை அணிந்த விரல்களையுடைய அம்மகளிரது வேற்படை போன்ற பெரிய கண்கள் யாவும், இராமனைப் பார்த்தனால் இராமனின் மேனியிலுள்ள கருநிறத்தை அடைந்தனவோ அல்லது மேகத்தையொத்த மேனியையுடைய இராமனது கருநிறத்தை அம்மகளிரது மைத்தீடிய கண்கள் பார்த்தனால் அவ்வாறு கருமையடைந்ததோ அறியமுடியவில்லை எனக் கண்கள் ஜயமுறுவதாக இச்செய்யுள்கூறுகிறது.

இராமனது மேனியின் மிக்க கருநிறமும், அம்மகளிரது கண்களின் கருநிறமும் இங்கே நன்கு உணர்த்தப்பட்டது. மகளிரது கண்களின் நோக்கு இராமனது மேனியில் நன்கு பதியுமாறு இருந்ததைக் குறிப்பாக உணர்த்தி அவ்வாறு நோக்கியதால் அவர்கள் கண்கள் கருமை நிறமடைந்தனவா அல்லது அவர்களது கண்களால் அவனின் மேனி கருமை நிறமடைந்ததா என்னும் ஜயத்தைத் தற்குறிப்பேற்றமாக இங்கே கம்பர் வைத்துள்ளார்.

இராமனைக் கண்ட மகளிரது கண்களுடன் மனமும் பதிந்த விதத்தைக் கம்பர் மேலுமொரு மிக அழகான செய்யுளில் வருணிக்கின்றார்.

தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகூழற் கமலமன்ன தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கைகள் டாருமஸ்தே வாள்கொண்ட கண்ணார் யானே வடிவினை முடியக் கண்டார் ஊழ்கொண்ட சமயத் தன்னார் உருவுகண் டானை யொத்தார். - கம்ப. பால. 1165

இராமனது தோளில் பதிந்த மகளிரது கண்கள் அவனது தோளின் அழகைச் சுவைப்பதை விட்டகலாது அங்கேயே நிலைத்துக் கொண்டன. வீரக் கழலை அணிந்த அவனது தாமரை மலர்போன்ற காலடிகளின் அழகைப் பார்த்தவர்களது கண்கள் காலடிகளிலேயே நிலைத்து விட்டன. நீண்ட கைகளின் அழகைப் பார்த்தவர்களது கண்களும் அக்கைகளின் அழகைப் பார்ப்பதை விட்டு நீங்காது தங்கிவிட்டன.

ஒவ்வொரு மதங்களிலும் கூறப்படுவதுபோல் இறைவனின் ஒவ்வொரு வடிவத்தையும் பார்த்தவர்கள் இறைவனின் முழுவடிவத்தையும் பார்க்காததைப்போல் வாளையொத்த கணக்களையுடைய மகளிரது நோக்கு அவனது மேனியின் ஒவ்வொரு உறுப்பிலும் நிலை கொண்டு விட்டால் அவனது உடலமுகு முழுவதையும் பார்த்தவர்கள் எவருமில்லை என்பதாகக் கம்பரின் வருணனை செல்கிறது. இங்கே தோளையும், காலடியையும், கைகளையும் குறிப்பாகக் காட்டியது, தாடகை வதம் செய்த தோள்கள் இவையென்பதையும், அகலிகையின் சாபம் தீர்த்த காலடிகள் இவையென்பதையும், சிவதனுசை முறித்த கைகள் இவையென்பதையும் கண்டு சுவைத்த மகளிரது கண்கள் அவற்றிலிருந்து அகலாமல் நின்றுவிட்டன என்பதைக் கம்பர் குறிப்பாகக் காட்டுவதற்கே என்பதைத் தேர்ந்து கொள்ளலாம்.

இவ்வாறு இராமனைக் கண்ணுற்ற மகளிர் பலரும் அவனிடம் தம்மைப் பறிகொடுத்து அவனின் மேல் ஒருதலையாகக் காதல் கொண்டு உழன்ற அவர்களது மனோ நிலையைப் பல செய்யுள்களில் கம்பர் சுவைபடத் தருகிறார். காதல் மோகத்தில் ஒரு பெண் இராமனைப் பழிப்பதாகக் கூறும் ஒரு செய்யுளை இங்கே பார்க்கலாம்.

மருண்ம யங்கு மடந்தையர் மாட்டொரு
பொருள் நயந்திலன் போகின்ற தேயிவன்
கருணை யென்பது கண்டறி யான்பெரும்
பருண தென்கொல் படுகொலை யானென்றாள்

- கம்ப. பால. 1181

ஓன்றையும் விரும்பிப் பெறாதவனாய் இங்ஙனம் இவன் செல் வதென்பது சரியானதா? இவன் கருணையென்னும் குணத் தின் தன்மையைச் சிறிதளவும் அனுபவித்து அறிகின்றானில்லை. மகளிரைச் சிறிதும் விரும்பாத இவன் காமத்தை விட்டொழித்த தத்துவ ஞானியோ? இப்படிப் பெண்களை வருத்திக் கொல்கின்றவன் ஒரு கொடிய கொலைகாரனாக இருத்தல் கூடும் என ஒருத்தி புலம்புவதாகக் கம்பர் கூறுகிறார்.

இவனைக் கண்டு காதல் கொண்ட மகளிரிடம் எதனையும் விரும்பாது போகின்றானே. மகளிரெல்லோரும் தமது உடல், உயிர், செல்வம் இவற்றுள் இவன் எதை விரும்பினாலும் கொடுப்பதற்குச் சித்தமாக இருக்கின்றார்கள். ஆனால் இவனோ அவர்களைக் கண்ணெடுத்தும் பார்க்கவில்லையே. இவன் கருணையற்றவனா? ஞானி என்போமென்றாலும் சீதையை விரும்பியிருக்கின்றானே. எப்படி அவனை விரும்பி னான் என ஒருத்தி அங்கலாய்ப்பதாகக் கம்பர் கூறுவது

நயம் மிக்கது.

மேலும் ஒரு அங்கதச் சுவை மிகுந்த செய்யுளைப் பார்க்கலாம்.

பெருத்த காதலிற் பேதுறு மாதரின்
ஒருத்தி மற்றும் கொருத்தியை நோக்கியென்
கருத்தும் அவ்வழி கண்டதுண் டோவென்றாள்
அருத்தி யற்றபின் நாணமுண் டாகுமோ.

- கம்ப. பால. 1184

மிகுந்த வேட்கையினால் மதிமயக்கமடைந்த அம்மகளிருள்ளே ஒருத்தி மற்றொரு பெண்ணைப் பார்த்து நீங்கள் சென்ற வழியிலே இராமனின் உருவத்தை மாத்திரமன்றி அவ்விடத்தில் எனது உள்ளத்தையும் பார்த்ததுண்டா என்று வினாவுகிறாள். ஆசை மிகுந்தபின் வெட்கம் விலகி விடுமல்லவா. ‘ஆசை வெட்கமறியாது’ என்பார்கள். நாண்தையைப் பறந்து கண்ணால் காணமுடியாத உள்ளத்தைக் கண்மூர்களா எனக் கேட்பது காதல் வேட்கை மிகுதியினால் என்பதைக் கம்பர் இங்கே உணர்த்துகிறார்.

இவ்வாறு பல பருவத்து மகளிரும் நெருங்கி வந்து அவனைக் கண்டு களித்து நின்ற வழியைக் கடந்து சென்ற இராமன், வசிட்டர், விசுவாமித்திரர் ஆகியோர் வீற்றிருந்த மண்டபத்தைச் சென்றடைகின்றான். அச்சபா மண்டபத்தைத் தயரத்னும் மற்றும் பல நாட்டின் அரசர்களும் வந்தடைகின்றார்கள். எல்லோரையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் சனக மன்னன் வரவேற்று உபசரிக்கின்றான். உலாவியற் படலத்திற் கூறப்படும் ஊர்கோலம் என்பது இக்காலத்தில் ‘மாப்பிள்ளை அழைப்பு’ என வழங்கப்படும் திருமணத்துக்கு முந்தியதாக நடைபெறும் மனமகன் ஊர்வலம் செய்வித்தலைக் குறிப்பதாக உள்ளது. ‘வாரணமாயிரம் குழ வலம் செய்து நாரணன் நம்பி நடக்கின்றான்’ என்று திருமணத்துக்கு முன்பு உலாவரும் காட்சியை ஆண்டாளின் பாசுரத்தில் காணலாம். இந்த உலாவியற் படலமும் கம்பனின் கற்பனையில் உருவானதேயாகும்.

அடுத்த இதழில் 20-வது படலமாகிய கோலங்காண் படலத்தில் திருமண நிச்சயத்துக்காகச் சீதையை அவளது தோழி கள் அலங்காரம் செய்கின்ற நிகழ்ச்சிகளைக் கம்பனின் சிறந்த கவிநயம் மிக்க செய்யுள்களுடன் அறிந்து மகிழ்வோம்.

(வளரும்)

shanmugarajah@thaiveedu.com



தாய்வீடு இதழ் பற்றிய விமர்சனங்களை எதிர்பார்க்கின்றோம்.
விமர்சனங்கள் எம்மை ஒர் ஆரோக்கியமான பாதையில் இட்டுச்செல்லும்.

E-mail:info@thaiveedu.com

Fax: 1-416-849-0594

Tel: 1-416-857-6406

இந்தித்தமிழர், தினை வழிக் குடிகள்

- செல்வநாயகி ஸ்ரீதாஸ்

தொல்காப்பியம் பொருளதிகாரம், பாடல் பாடும் புலவ

ஞக்காக வகுக்கப்பட்ட ‘கவிதை மரபாகும்’ தொல்காப்பியப் பொருளதிகார நூற்பாக்களையே முன்னிறுத்தி அந் ‘நூற் பாக்களில் பயின்று வரும்’ கவிதை மரபுகளிலிருந்து, அக்காலச் சமூகம், அரசு உருவாக்கத்தின் அடிப்படை, வளர்ச்சி, அரசு விரிவாக்கம் முதலாய் தகவல்களைப் பிரித்தெடுத்து ‘ஆதித் தமிழர், தினைவழிக் குடிகள், தினை வழியாகவே அரசு தென்னாட்டில் உருவாகியிருக்கிறது, விரிவாகியிருக்கிறது’ என்பதை நிறுவுவது இவ் ஆய்வின் கருதுகோளாகும்.

கடந்தவை...

தொல்காப்பியர் காலத்தில் மக்கள் தாம் வாழ்ந்த நிலத்திற் கும் சூழலுக்கும் ஏற்பத் தமது வாழ்வியலை அமைத்துக் கொண்டார்கள். தமிழ் நாட்டின் அனைத்துப் பகுதிகளும் ஒரே மாதிரியான சூழலையும் சுவாத்திய நிலைகளையும் வாழ்வாதாரத்தையும் கொண்டிருக்கவில்லை. ஓர் இனத்தின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், ஒழுக்கம் அனைத்துமே அவர்கள் சார்ந்திருக்கும் நிலத்தின் தன்மை, தட்பவெப்ப நிலை, வாழ்வாதாரம் முதலியவற்றிற்கு ஏற்றாற்போலவே அமைந்திருக்கும். அவற்றின் பெயர்களும் அவ்வாறே நிலம் சார்ந்தே குறிஞ்சி, மூல்லை, மருதம், நெய் தல், பாலை என அமைந்திருந்தன.

- தொல்காப்பியர் காலத்தில், தமிழ் மொழி நன்கு வளர்ச்சி பெற்ற நிலையில் இருந்திருக்கிறது
- தினை மக்கள் வாழ்வியல் சார்ந்து இலக்கணக் கோட்பாடுகள் வகுக்கப்பட்டிருந்தன.

என்பதை தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்தினையியல் வழி கண்டோம்.

தொடர்வது...

புறத்தினையியல் -

குழுக்கள் அரசுகளான வரலாறு:

30 நூற்பாக்களே கொண்ட புறத்தினை இயல், ஆதித் தமிழகத்தில் அரசு தோன்றி வளர்ந்த வரலாற்றைக் கூறும் வரலாற்று ஆவணமாகும். தொல்காப்பியத்தில் எந்த ஒரு இடத்திலும் மன்னர்கள், தலைவர்கள், அரசர்கள் எவர் பெயரும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் தொல்காப்பியம் முழுமையிலும் (மொத்த நூற்பாக்கள் 1611) இரு இடங்களில் மட்டுமே மன்னர்கள் பேசப்பட்டுள்ளார்கள்.

முதலாவதாக, புறத்தினையியலில்,

‘வேந்திடைத் தெரிதல் வேண்டி ஏந்து புகழ் போந்தை வேம்பீ ஆர் என வருஉம் மாபெரும் தானையர் மஸைந்த பூவும்’

- தொல். பொருள். புறத்தினையியல் நூ.5

என, முவேந்தரும், தொல்காப்பியரால் அவரவருக்கு உரிய அடையாளப் பூக்களால், அதாவது, சேர்ர், போந்தைப் பூவாலும் (பனை), பாண்டியர் வேப்பம் பூவாலும், சோழர் ஆத்திப் பூவாலும் குறிப்பிடப்படுகிறார்கள். ‘வேந்திடைத் தெரிதல் வேண்டி’ என்று, போரில் அடையாளம் காண்பதற்காகவே பூக்கள் அணியப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிற்காலத்தில், சீருடை அணிந்து செல்லும் பாடசாலை மாணவர்கள், அவர்கள் அணியும் கழுத்துப் பட்டியால் எந்தப் பாடசாலை மாணவர்கள் என்று அறியப்பட்டார்கள், அதே போல.

இரண்டாவதாக, செய்யுளியலில்,

‘பாட்டு உரை நூலே வாய்மொழி பிசியே அங்கதம் முதுசொல் அவுவேழ் நிலத்தும் வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பேரல்லை அகத்தவர் வழங்கும் யாப்பின் வழியது என்மனார் புலவர்.’

- தொல். பொருள். செய்யுளியல் நூ. 75.

‘வண்புகழ் மூவர்’ என்று சேர், சோழ, பாண்டியராகிய தமிழ் வேந்தர் மூவர் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், அவர்களது ஆட்சிக்கு உட்பட்ட நிலவெல்லை ‘தண்பொழில் வரைப்பின் நாற்பேரல்லை’ என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவற்றின் மூலம், அறியக்கிடப்பதாவது,

- தொல்காப்பியர் காலத்தில் தமிழ் நாடு வடக்கே விந்தியமலையையும் தெற்கே குமரிமுனையையும் கிழக்கிலும் மேற்கிலும் கடலையும் எல்லைகளாகக் கொண்டிருந்தது. இது, பனம்பாரனாரின் ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்’ என்னும் பாயிரப் பகுதியால் உறுதி செய்யப்படுகிறது.
- தொல்காப்பியர் காலத்தில் தமிழ் நாட்டில் சேர், சோழ, பாண்டியர் என்னும் அரசுகள் உருவாகிவிட்டன.
- தொல்காப்பியம், ‘நிலந்தரு திருவிற் பாண்டியன் அவை’யில் அரங்கேற்றப்பட்டதாகத் தொல்காப்பியப் பாயிரம் கூறுகிறது.

எனவே, தொல்காப்பியர் காலத்தில் பாண்டிய மன்னர் அறி யப்பட்டிருக்கிறார்கள்.

இதன் மூலம் அறியப்படுவது, தொல்காப்பியர் காலத்தில், தமிழ் நாடு விந்திய மலையை வட எல்லையாகக் கொண்ட பெருநிலப்பரப்பு என்பதும், அந் நிலப் பரப்பை சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவரசுகள் ஆண்டன என்பதும் ஆகும்.

இவற்றைத் தொல்காப்பியப் புறத்திணையியல் உறுதி செய்கிறதா?

தொல்காப்பியம், புறத்திணையியல் அகம் அல்லாத அனைத்தையும் பேசுவதாக அறியப்பட்ட போதும் பெரும்பாலும் ஜவகை நிலத்திலும் நடைபெற்ற போர்க்களைப் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் பேசுகின்றது. தொல்காப்பியர், ஒவ்வொரு நிலத்துப் போர் ஒழுக்கத்தைப் பற்றிப் பேசும் போதும் அவ்வந்திலங்களின் தன்மைக்கேற்ப அமைந்திருந்த போர்களை மிகச் சிறப்பாக நிலம் சார்ந்தே பேசுகிறார்.

தமிழ் நாட்டின் அரசு உருவாக்கம் பற்றி ஆராயும் வரலாற்று மாணவனுக்கு, தொல்காப்பியம் புறத்திணையியல், அறிய ஆவணமாகும். பண்டைய போர்கள், போர்களுக்கான காரணம், போர் முறைகள், போரின் விளைவுகள், குழுக்கள் ஒழிக்கப்பட்டு அரசுகள் உருவான வரலாறு, இத்தனையும் புறத்திணையியல் வாயிலாக ஆய்ந்து அறிந்து கொள்ள முடிகிறது. புறத்திணையியல் காட்டும் அரசியல் நிலையை இன்றைய அகழ்வாய்வும் உறுதி செய்கிறது.

போருக்கான காரணம்:

போர் பண்டைக் காலத்திலிருந்தே வாழ்வியலின் ஒரு பகுதி யாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. தொல்காப்பியரும் பிரி விற்கான காரணங்களுள் ஒன்றாகப் பகைவயிற் பிரிவைக் குறிப்பிடுகிறார்.

‘ஒதல் பகையே தூதிவை பிரிவே.’

- தொல். அகத்திணையியல் - 27

பிற்காலத்தில், திருவள்ளுவர் ‘வேந்தன் பொருள்’ பற்றிக் கூறுவது இச் சந்தர்ப்பத்தில் நோக்கத் தக்கது.

‘உறுபொருளும் உல்குபொருளும் ஒன்னார்த்

தெறுபொருளும் வேந்தன்பொருள்

- திருக்குறள் - 756

இந்நாற்பாவிற்கு உரை கண்ட மு. வரதராசனார், இறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கொள்ளும் பொருளும் தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள் என்றார்.

எனவே, மன்னர் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வதும் தோற்றவர் நாட்டில் வென்றவர் கொள்ளையிடும் பொருளை அரசன் பொருளாகவே கொள்ளுவதும் பண்டைக் காலத்திலி ருந்தே ஏற்றுக் கொள்ளப்பட்ட வழக்காக இருந்திருக்கிறது.

வெட்சிப் போர்:

தொல்காப்பியம், புறத்திணையியல் முதலில் வெட்சிப் போர் பற்றிப் பேசுகிறது. இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழும் குறிஞ்சி நில மக்கள் குன்றவர், குறவர், கொடிச்சி, வெற்பன் என நிலம் சார்ந்த பெயர்களையே கொண்டவர்களாகப் பேசப்படுகிறார்கள். குறிஞ்சி நிலத்தவர் உணவு இரு வகைப்படும், ஒன்று, காய், கனி, கிழங்கு வகைகள், இரண்

பாவது, மான், ஆமா, பன்றி, கடமான் முதலிய விலங்குகளின் ஊன். குறிஞ்சி நில மக்கள் வேளாண்மையும் செய்தார்கள், அத்துடன் சிறு பயிர்ச் செய்கையிலும் ஈடுபட்டனர். வாழ்க்கைக்கு தரம் உயர்வதற்கு அடிப்படையாக அமைவது பொருளாதாரம், குறிஞ்சி நில மக்கள் வாழ்க்கை அன்டை நிலமான மூல்லை நிலம் போல பொருளாதாரத்தில் உயர்ந்ததாக இருக்கவில்லை.

ஆநிரை மேய்த்தல் மூல்லை நில மக்கள் தொழிலாகும். ஆடு, மாடு முதலிய கால் நடைகள் விரைவில் இனம் பெருக்கும் தன்மையன. மூல்லை நில மக்கள், மந்தைகளை வளர்த்து அவற்றிலிருந்து பால், தயிர், நெய், மோர், ஊன், தோல் முதலிய பயன்களைப் பெற்று வளமாக வாழ்ந்தனர். மூல்லை நிலத்தாரின் ஆநிரைகள் அயல் நிலத்தார் கவனத்தைக் கவர்ந்தன. குறிஞ்சி நில மக்கள் தமது அடிப்படைத் தேவைக்காக அன்டை நிலமான மூல்லை நிலத்தில் இரவு நேரத்தில் யாரும் அறியாது களவில் சென்று ஆநிரைகளைக் கவர்ந்து வருவார்கள். இதுவே வெட்சிப்போரின் தொடக்கமாக இருந்திருக்க வேண்டும்.

குறிஞ்சி நில மக்களின் புறம் சார்ந்த ஒழுக்கம் வெட்சி. ‘வெட்சி தானே குறிஞ்சியது புறனே’ என்று கூறிய தொல்காப்பியர், அதன் துறைகள் பதினான்கு என்கிறார். அவர் கூறிய வற்றிலிருந்து கூறாதவற்றைப் புரிந்து கொள்ளாம் வகையில் நூற்பாக்கள் அமைந்திருக்கின்றன. ஆநிரை கவர்தல் பொருட்டு படைகள் தொடங்கிய பயணத்தின் ஒவ்வொரு படி நிலைகளையும் தொல்காப்பியர் ‘துறை’ என்று குறிக்கிறார். ஆநிரை கவரச் செல்லும் வீர்கள், பூசலில் தம்மை, தீரிக ஸிடமிருந்து வேறுபடுத்தி அடையாளம் காண்பதற்கு அணிந்து செல்வது தமது ஊர்ப் புறங்களில் அதிகமாகக் காணப்படும் ‘வெட்சி’ என்னும் பூவாகும். இதன் காரணமாகவே ஆநிரை கவர்தல் வெட்சி என்று கொள்ளப்பட்டது.

வெட்சிப் போர்த் தலைமை:

தொல்காப்பியர் காலம் பொ.ஆ.மு 711 என்பதை மறுபடியும் நினைவு கொள்வோம்.

‘வேந்து விடு முனைஞர் வேற்றுப்புலக் களவின், ஆதந்து ஓம்பல் மேவற்றாகும்’

- தொல். புறத்திணையியல் நூ.2.

தொல்காப்பியர், வேற்றுப் புலக் களவை ‘வேந்தனால் ஏவப்பட்ட முனைவர்’ செய்தாகக் குறிப்பிடுகிறது.

தொல்காப்பியர் காலத்தில், குறிஞ்சி நிலப் பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட ஊர் காவல் நடைபெற்றிருக்கிறது. வேந்தனுடைய ஆணைப்படி, ஊரின் முனைப் பகுதியில் இருக்கும் வீர்கள், வேற்றுப் புலத்தில் ஆநிரை கவரச் செல்வார்கள், அம் முனைப் பகுதியில் தங்கியிருக்கும் முனைவர்களின் தலைவன் படையைத் தலைமை தாங்கிச் செல்வான். இந்நூற்பாவில் ‘ஆதந்து ஓம்பல்’ என்றது, கவர்ந்து வந்த பசுக்களை, பசுக்களின் சொந்தக்காரர் மீட்டுச் செல்லாதவாறு பாதுகாத்தலாகும்.

பண்டைக் காலம் முதலாக தமிழ் நாட்டின் பெரும்பாலான மேற்கு மலைப் பகுதிகள் வேளிர் இனக் குழுவின் ஆட்சியின் கீழ் இருந்ததைச் சங்க இலக்கியங்களும் பிற சான்றுக

ஞம் உறுதி செய்கின்றன. கபிலர், ஓளவையார் போன்ற பெரும் புலவர்கள் பாரி, அதியமான் போன்ற வேளிர் குழுத் தலைவர்களின் நெருங்கிய நண்பர்களாக இருந்து அரிய சங்கப் பாடல்களை அவர்கள் மேல் பாடியிருக்கிறார்கள்.

'தொன்று முதிர் வேளிர் குன்றூர் குணாது'	- (கறு. 164)
என்றும்,	
'ஓம்பா ஈகை மாவேள் எவ்வி'	- (புறம் 24)
என்றும்,	
'பாரி வேள்பால் பாடினை செவினே'	- (புறம் 105)
என்றும்	
'மலை கெழு நாடன் மாவேள் ஆஅய்	- (புறம் 135)
என்றும்,	

பாடப்பட்ட பல சங்கப் பாடல்கள், வேளிரை, ‘முதுகுடிகள்’ என்றும் ‘மலை நாட்டை ஆண்டவர்கள்’ என்றும் ‘வள்ளல்கள்’ என்றும் கூறுகின்றன.

தொல்காப்பியர் காலத்தில் வெட்சிப் போருக்குப் போன தினைக் குழுவினர் வேளிரா? இது, சிந்திக்க வேண்டிய விடயம். வேளிர் காலம் தொல்காப்பியரை விடவும் தொன்மையானது என்பதற்குச் சான்றுகள் உள்.

முவேந்தரை அவர்கள் அடையாளப் பூவால் குறிப்பிட்ட தொல்காப்பியர், தொல்காப்பியத்தின் எவ்விடத்திலும் வேளிர்களை அவர்கள் அடையாளப் பூவால் கூடக் குறிப்பிட வில்லை. வேளிர், சேர நாட்டின் எல்லைப்புற மலைகளில் பெரும்பாலும் ஆட்சி செய்தமையும் சேரநூடன் வேளிருக்கு இருந்த தொடர்பும், வேளிர், சேரின் அடையாள மாலையைத் தமக்குரியதாகக் கொண்டிருந்தமையும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

இருங்கோவேள் என்னும் வேளிர் குடி மன்னனை கபிலர் பாடிய பாடல்வரிகள் இவ்விடத்தில் நினைவு கூரத்தக்கவை. அவை வருமாறு -

'நாற்பத் தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே விறற்போர் அண்ணல்'	- புறநானாறு, நா. 201
--	----------------------

இப்பாடல் அடிகள் கூறும் தகவல் - ‘வேளிர் தலைவனான இருங்கோவேள் 49 வழிவந்த வேளிர் குடியின் 50-ம் மன்னன்’. ஒரு மன்னனுக்கு, சராசரி 20 ஆண்டுகள் ஆட்சி என்று கணக்கிட்டால் இருங்கோவேளின் முதாதையரான வேளிர் குடியின் ஆட்சிக் காலம் 1000 ஆண்டுப் பழமை மிக்கது. அதாவது தொல்காப்பியரை விடப் பழமையானது வேளிர் தினைக் குழு என்று கொள்ளக் கிடக்கிறது.

இருங்கோவேள், பதினெண் குடி வேளிருள் ஒருவன் என்கிற ஓளவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்களது கூற்றும் மனம் கொள்ளத்தக்கது.

வெட்சித் தினையை பன்னிரு படலம், மன்னுறு தொழில், தன்னுறு தொழில் என இருவகைத் தன்மையுடையதாகக்

கூறுகிறது. ‘மன்னுறு தொழில்’ என்பது, மன்னன் ஆணைப் படி ஆநிரை கவரச் செல்லுதல் என்றும் ‘தன்னுறு தொழில்’ என்பது மன்னன் ஆணையின்றி மறவர் தாமே ஆநிரை கவர்ந்து வருதல் என்றும் இரண்டாக வகுக்குக் கூறுகிறது.

பன்னிரு படலம் - அகத்தியருடைய, மாணாக்கர் பன்னிருவர் (தொல்காப்பியர் உள்ளிட்ட), புறப்பொருள் தினை, துறைகளின் இலக்கணங்களை, ஆளுக்கு ஒன்றாகப் பிரித்து, இயற்றி, அவற்றை ஒன்றாகத் தொகுத்து, பன்னிரு படலம் என்று பெயரிட்டதாகவும், அந்தத் தொகை நூல், பிற்காலத் தில் அழிந்தொழில்து போனதாகவும் அறியப்படுகிறது. இக் கதையின் மெய்மை தெரியவில்லை. தொல்காப்பியத்திலேயே அனைத்துத் தினைகளும் துறைகளும் சிறப்பாக வகுக்கப் பட்டும், விரிக்கப்பட்டும் இருக்கும் போது, அதே காலத்தில், அதே ஆசிரியர் உள்ளிட்ட

பன்னிரு புலவர்கள் புறப்பொருளைத் தனித் தனியாகப் பாட வேண்டிய தேவை என்ன என்பது தெளிவாக இல்லை.

புறப்பொருள் வெண்பா மாலைக்கு முதல் நூல், பன்னிருபடலம் என்று புறப்பொருள் வெண்பா மாலையின் சிறப்புப் பாயிரம் கூறுகிறது. இதன் ஆசிரியர் ஜயனாரிதனார். புறப்பொருள் வெண்பா மாலையின் காலம் பொ. ஆ. பி. 7-ம் நூற்றாண்டுக்கும் பொ. ஆ. பி. 12-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் என்பர். உரையாசிரியர் இளம்பூரனர் புறப்பொருள் வெண்பாமாலைச் செய்யுட்களைத் தனது உரையில் ஆளுவதால் ஜயனாரிதனார் இளம்பூரனருக்குக் காலத்தால் முற்பட்டவர் என்பது தெளிவு. தக்க சான்றுகள் இல்லாத காரணத்தால் பன்னிருபடலம் பற்றிய கதை நம்பக் கூடியதாக இல்லை. புறப்பொருள் வெண்பா மாலை தரும் செய்திகள் காலத்தால் மிகப் பிந்தியதாகக் கொள்வதே பொருத்தம் எனலாம்.

**‘வேந்து விடு முனைஞர் வேற்றுப்புலக் களவின்,
ஆதந்து ஓம்பல் மேவற்றாகும்’**

- தொல். புறத்தினையியல் நா.2.

என்று தொல்காப்பியர், வேற்றுப் புலக் களவை ‘வேந்தனால் ஏவப்பட்ட முனைவர்’ செய்ததாகக் குறிப்பிடுகிறார். புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் ஜயனாரிதனார் காலத்தில் இந் நிலை வளர்ச்சியற்று, அரச எல்லைகள் விரிந்த நிலையில் அரசனே நேரே ஆணையிடும் நிலை மாறி ஆநிரை கவர்தல் அரசன் பணிப்புதனும், அரசன் பணிப்பு இல்லாமலும் என இருவகையாக விரிந்திருப்பதைக் காணலாம்.

**‘வென்றி வேந்தன் பணிப்பவும்பணிப்பின்றியும்
சென்று இகல்முனை ஆதந் தன்று.’**

- புறப்பொருள் வெண்பாமாலை.

தொல்காப்பியர் காலத்தில் மன்னன் ஆணைப்படி நடந்த ஆகோள், பிற்காலத்தில் எல்லைக் காவலர் மன்னன் பணிப்பு இல்லாமல் தம் விருப்பப்படி ஆநிரை கவரச் செல்வதாக விரிவடைந்திருப்பதைப் புறப்பொருள் வெண்பாமாலையில் காணக்கூடியதாக உள்ளது. இது அரச விரிவாக்கத்தில் அதி காரப் பகிரவு நடந்திருப்பதைக் காட்டுகிறது. வெட்சிப் போரின் பின்புலம் அறிந்து கொள்வது, தொல்காப்பியர் கூறும் வெட்சிப் போரைப் புரிந்து கொள்வதற்கு இலகுவாக

அமையும்.

வெட்சிப் போர்:

குறிஞ்சி நில மக்கள் முல்லை நிலத்து ஆநிரைகளைக் கவரச் செல்வது பற்றிக் கூறுவது வெட்சிப் போராகும்.

‘வெட்சி தானே குறிஞ்சியது பழனே,
உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே’

- தொல். பொருள். புறத்தினையியல் நூ.2

வெட்சித் தினைக்குரிய துறைகள் 14. இங்கு, ‘துறை’ என்றது, போருக்குச் செல்லும் படைகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் படிமுறையாகும். ஒவ்வொரு நகர்வும் ஒவ்வொரு துறையாகக் கொள்ளப்பட்டுள்ளது. அவை வருமாறு

‘படை இயங்கு அரவம், பாக்கத்துவிரிச்சி,
புடைகெடப்போகியசெலவே, புடைகெட
ஒற்றின் ஆகிய வேயே, வேய்ப்புறம்
முற்றின் ஆகிய புறத்து இறை, முற்றிய
ஊர்கொலை, ஆகோள், பூசல் மாற்றே
நோயின்று உய்த்தல் நுவல்வழித் தோற்றும்
தந்துவிறை பாத்டு உண்டாட்டுக் கொடையென
வந்த ஈரேழ் வகையிற்று ஆகும்.’

- தொல். பொருள். புறத்தினையியல் நூ.3

மன்னன் ஆணைப்படி, அயல் நிலத்திற்குச் சென்று ஆநிரைகளைக் கவர்வதற்காக வீர்கள் பொது மன்றில் கூடுகிறார்கள். களவிற்குச் செல்லும் மறவர்களை வழியினுப்புவதற்காக வந்த கூட்டத்தார், மன்றுகளில் தங்கி, அவர்கள் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

நள்ளிரவு, படை இயக்கத்தின் ஒசை தவிர வேறு எந்த ஒசையும் இல்லை. படை, ஒசைப்படாமல் முன்னேறிச் செல்கிறது, வழியில் விரிச்சி (சுகுனம்) கேட்டு தம் வெற்றியை உறுதி செய்து கொள்கிறது, படை, பகைவன் எல்லையை அடைகிறது. வெட்சி வீர்களது ஒற்றர்கள், எல்லைக் காவலைக் கடந்து, மாற்றார் எல்லையுள் நுழைந்து, அவர்களது ஒற்றர்கள் அறியாது, உளவு பார்க்கிறார்கள் (புடைகெட ஒற்றின் ஆகியவேயே), காவலுக்கு நிற்கும் வீர்கள் எண்ணிக்கை, அவர்கள் பலம் முதலியவற்றை அறிந்து அதற்கேற்ப தமது போர் நகர்வுகளை மேற்கொள்கிறார்கள். பகைவரது ஊர்ப்புறத்தே சென்று தங்கியிருக்கிறார்கள் (வேய்க்குறம் முற்றின் ஆகிய புறத்து இறை), ஊர் உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிறது. வீரர், காவலர்கள் அறியாது ஒசைப்படாது ஆநிரைகளைக் கவர்ந்து செல்கிறார்கள், கவர்ந்த ஆநிரைகளை உரியார் அறியாதவாறு இரகசியமாக ஓட்டிச் செல்கிறார்கள்.

இதன் மேல், எதிரிகள் விழித்துக் கொண்டு வழிமறித்து ஆநிரைகளை மீட்க முயல்கிறார்கள், (பூசல்மாற்று), இருவரிடையே கடும் சண்டை நடைபெறுகிறது (முற்றிய ஊர்க்கொலை). அவ்வாறு, இரு தரப்பினரும் சண்டை செய்யும் பொழுது, சென்ற படையினரில் ஒரு பகுதியார், ஆநிரைகளுக்கு எவ்வித துண்பமும் நேராமல் (நோயின்று உய்த்தல்), அவற்றைப் பாதுகாப்பாக ஓட்டி வந்து பொது மன்றில் சேர்க்கிறார்கள்(ஆகோள்).

ஆகோளுக்காகச் சென்ற வீர்களின் வருகைக்காக மன்றில் காத்திருந்த தம்மவர் மகிழும்படியாக, மீண்டு வரும் வீரர்,

பசுக்களுடன் தொலைகில் தோன்றுகிறார்கள் (நுவலுழித் தோற்றும்). அவர்கள் சென்ற முயற்சி முழு வெற்றியுடன் முடிவடைகிறது. இது கருதியது முடித்த வெட்சி வீரர்களின் சாதனை பற்றிக் கூறும் பகுதியாகும்.

அடுத்து, ஆநிரை கவர்தலில் பங்கு கொண்ட வீரருக்கு, ஆநிரைகள் பகுத்துக் கொடுக்கப்படுகின்றன. (பாத்தீடு). வினை முற்றிய மகிழ்வில் கள்ளுடன் விருந்துண்டு மகிழ்கிறார்கள் (உண்டாட்டு), இரவலருக்குப் பரிசாக ஆநிரைகள் வழங்கப்படுகின்றன (கொடை).

குடிநிலையும் கொற்றவை நிலையும்:

போர்க்கள மறவர்களின் வீரச் செயல்களைப் பற்றிக் கூறுவது குடிநிலையாகும். வீரர்களின் வெற்றிக்குக் காரணமான கொற்றவையின் நிலை பற்றிக் கூறுவது ‘கொற்றவை நிலை’ ஆகும். வீர மறவரது வீரச் செயல்களைப் பாடும் குடிநிலையும் அவ் வெற்றிக்குக் காரணமான கொற்றவையின் சிறப்பைப் பாடும் கொற்றவை நிலையும் வெட்சத் தினையே ஆகும்.

‘நோயின்று உய்த்தல், நுவல்வழித் தோற்றும், தந்து நிறை, பாத்தீடு, உண்டாட்டு, கொடை’ (தொல். புறத்தினையியல் நூ. 3) என்று 14 துறைகளில் கூறிச் செல்லும் முறை ஒரு பெரிய போரைப் பற்றியதாக இல்லை. ஆகோளுக்குச் சென்றவர்கள் வெற்றியோடு திரும்புதல் கண்ட மன்றில் காத்து நின்ற உற்றார், உறவினர் மகிழ்தல், கொண்டு வந்த ஆக்களை மன்றில் கட்டுதல், ஆநிரைகளைப் பங்கிட்டுக் கொள்ளுதல் (பாத்தீடு), ஆகோண்ட வெற்றியைக் கொண்டாடுதல் (உண்டாட்டு), நிரைகளை இரவலருக்குப் பரிசாகக் கொடுத்தல் முதலிய செய்திகள் கூறிச் செல்லும் வகை அரசு உருவாக்க கால நிலையைக் காட்டுகிறது. இது ஒரு பெரும் படையெடுப்பைக் காட்டவில்லை.

இவ்வாறான பூசலில் சாதனை படைத்த வீரனுக்குப் பரிசிலும் பட்டமும் வழங்குவதுடன் வீரமரணம் அடைந்தவர்களுக்கு நடுகல் நாட்டி வழிபடும் வழக்கமும் இருந்திருப்பதைத் தொல்காப்பியம் பதிவு செய்திருக்கிறது. இவை அனைத்தும், குழுக்களிடையே நிலவிய பூசல்கள், அப் பூசல்களின் விளைவான குழுத் தலைமை, அதன் வளர்ச்சியான அரசு உருவாக்கம் என்பவற்றையே காட்டுகிறது.

வெட்சிப் போரில் பயன்படுத்தப்பட்ட படை, ஆயுதங்கள்:

காலாட படை மட்டுமே வெட்சிப் போரில் கலந்து கொண்ட தாகத் தொல்காப்பிய நாற்பா வழி அறியக் கிடக்கிறது. வெட்சித் தினையானது குழுக்களிடையே நடந்த பூசலையே காட்டி நிற்கிறது.

அடுத்த தொடரில் வெட்சித் தினையுடன் தொடர்புடைய வஞ்சித் தினை இந்த முடிவை எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பது ஆராயப்படும்.

- தொடரும்...

selvanayaki.s@thaiveedu.com



கமிழியல் ஆய்வுகள் - வரலாறும் வளர்ச்சியும்

39

- நா. சுப்பிரமணியன்

சிலப்பதிகாரம் தொடர்பாக நிகழ்ந்துள்ள முக்கிய ஆய்வுகள் என்ற வகையிலே கடந்த கட்டுரையிலே முனைவர் இராம. குருநாதன், திரு.ப. முத்துக்குமாரசுவாமி ஆகியோரால் தொகுத்தளிக்கப்பட்டுள்ள ‘சிலப்பதிகாரம் - ஆய்வுக்கோவை’ (2004) மற்றும் கா. அய்யப்பன் அவர்களைப் பதிப்பாசிரியராகவும் பேராசிரியர் வீ. அரசு அவர்களைப் பொதுப்பதிப்பாசிரியராகவும் கொண்டு வெளிவந்ததான் ‘சிலப்பதிகாரம் - பன்முக வாசிப்பு’ (2009) ஆகிய இரு ஆக்கங்கள் கவனத்துக்கு இட்டுவரப்பட்டன. அத்துடன் அவற்றின் தொகுப்புத் தன்மைகள் பற்றிய பொது அவதானிப்புகளும் கூட அங்கு முன்வைக்கப்பட்டன. அவற்றையுடுத்து, முதலாவதான் ‘சிலப்பதிகாரம் - ஆய்வுக்கோவை’ தொகுப்பின் கட்டுரைகளின் உள்ளடக்க அம்சங்கள் பற்றிய பார்வையைத் தொடங்கினோம். அம் முயற்சியிலே அத் தொகுப்பின் ‘ஓப்பியல்’, ‘சமூகவியல்’, ‘நாட்டுப்புறவியல்’ மற்றும் ‘நாடக இயல்’ ஆகிய வகைகள் சார்ந்த கட்டுரைகளின் உள்ளடக்க அம்சங்கள் கவனத்துக்கு இட்டுவரப்பட்டன. இக்கட்டுரையிலே முதலில் அத்தொகுப்பின் ஏனைய பன்னிரு கட்டுரைகள் நோக்கப்படவள்ளன. அவற்றையுடுத்து இரண்டாவதான் ‘சிலப்பதிகாரம் - பன்முக வாசிப்பு’ என்ற தொகுப்பின் கட்டுரைகள் கவனத்துக்கு வரவள்ளன.

‘சிலப்பதிகாரம் - ஆய்வுக்கோவை’ சார்ந்தனவாகிய ஏனைய பன்னிரு கட்டுரைகளும் பற்றிய பார்வையில் முதலில் நமது கவனத்துக்கு வந்துள்ள செய்தி, ‘இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலே சிலப்பதிகாரம் பற்றிய சிந்தனைகளில் சில புதிய போக்குகளை அவதானிக்க முடிகிறது’ என்பதேயாகும். குறிப்பாக மேற்படி கட்டுரைகளுள் பாதிக்கு மேற்பட்டவை கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழில் அடிப்திக்கத் தொடங்கிய புதிய வகை அனுகுமுறைகள்சார் முயற்சிகளாக அமைந்தனவாகும்.

இவற்றுள் குறிப்பாக, முனைவர் அ. ஆலிஸ் அவர்களின் ‘அமைப்பியல் நோக்கில் சிலப்பதிகாரம்’, முனைவர் பொ.நா. கமலா அவர்களின் ‘உளநுட்பச் செயல்வழி சிலப்பதிகாரம்’, முனைவர் க. கமலி அவர்களின், ‘சிலப்பதிகாரத்தின் தகவல் பரிமாற்றமும் செய்தி பரவும் முறைகளும்’, முனைவர் க. பஞ்சாங்கம் அவர்களின் ‘சிலப்பதிகாரம் சில பயணங்கள்’, முனைவர் ராஜ் கௌதமன் அவர்களின், ‘சிலப்பதிகாரத்தில் புகாரிலிருந்து மதுரைக்குச் சென்ற வழி’ மற்றும் முனைவர் எஸ்.கே.எம். மகரியா பீவி அவர்களின் ‘சிலப்பதிகாரத்தில் இயற்கையிகந்த கூறுகள்’ ஆகியன இவ்வகையின என்பதை

அவற்றின் தலைப்புகளே உணர்த்தி நிற்கின்றன. முனைவர் ஜே.ஆர். இலட்சுமி அவர்களின் ‘கவிதைகளில் சிலம்பின் தாக்கம்’ என்ற கட்டுரையுங்கூட இவ்வாறான புதிய அனுகுமுறைசார் பார்வையே எனலாம்.

‘அமைப்பியல்’ என்பது தமிழ் இலக்கியத் திறனாய்வுச் சூழலுக்கு 1980-களிலே அறிமுகமான புதிய சிந்தனையாகும். இது, இலக்கியத்தை ‘அகவடிவம்’ மற்றும் ‘புறவடிவம்’ ஆகிய இரு நிலைகளில் வகைப்படுத்தி நோக்குவதாகும். இச் சிந்தனைசார் கருத்தாக்கங்கள் மேலைத் தேசுத்தில் சகுர், விளாடிமிர் ப்ராப், லெவிஸ்ட்ராஸ், ரோமன் யாக்கப்சன், ரோலன் பர்த் முதலிய பல அறிஞர்களால் முன் வைக்கப்பட்டனவாகும். சகுர் அவர்கள் ‘மொழியின் கட்டமைப்பு பற்றிச் சிந்தித்தவராவார். ‘மொழியின் கட்டமைப்பானது, ‘கருத்து’, ‘வடிவம்’ மற்றும் ‘அவற்றின் தொடர்பு’ ஆகிய முன்று கூறுகளை உள்ளடக்கியது’ என்பதும், ‘மொழியின் அலகுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் இன்னொன்றுடன் தொடர்பு கொள்வன்’ என்பதுமான கருத்தாக்கங்களை அவர் முன்வைத்துள்ளார். விளாடிமிர் ப்ராப் அவர்கள் நாட்டுப்பூருக் கதைகளைப் பகுதி பகுதிகளாகப் பிரித்து நோக்கி அவற்றுக்கடையிலான தொடர்புகளையும் அப்பகுதிகள் இனைந்த நிலையில் எய்தும் வடிவ முறைமைகளையும் பற்றி ஆராய்ந்தவராவார்.

இவ்வாறான அமைப்பியல்சார் சிந்தனைகளைச் சார்ந்து சிலப்பதிகாரத்தைப் புரிந்து கொள்ளும் ஆய்வு முயற்சியாகவே முனைவர் அ. ஆலிஸ் அவர்களின் ‘அமைப்பியல் நோக்கில் சிலப்பதிகாரம்’ என்ற கட்டுரை அமைந்துளது. சிலப்பதிகாரத்தின் அமைப்பைக் ‘கதைக் கூறுகள்’ மற்றும் ‘கருத்துக் கூறுகள்’ என இருவகைப்படுத்தி நோக்கி விளக்கி யுரைக்கும் முயற்சியையே முனைவர் ஆலிஸ் அவர்கள் இக்கட்டுரையில் மேற்கொண்டுள்ளார்.

‘கதைக்கூறுகள்’ என்றவகையில் ‘இனபம்’, ‘துன்பம்’, ‘துன்பம் நீக்கும் முயற்சி’, ‘பெருந்துன்பம்’, ‘போராட்டம்’, ‘வெற்றி’, ‘விண்ணகம் அடைதல்’, ‘தீய விளைவுகள்’, ‘கோயில் எழுப்புதல்’ ஆகிய ஒன்பது கூறுகளும் கருத்துக்கூறுகள் என்றவகையில் ‘ஊழ்வினை’ மற்றும் ‘கற்புத்திறன்’ ஆகிய இரு கூறுகளும் இக்கட்டுரையிலே சுட்டப்படுகின்றன. இவற்றை மையப்படுத்தியதாகவே சிலப்பதிகாரம் கட்டமைதி பெற்றுளது என்பதே முனைவர் அ. ஆலிஸ் அவர்கள் இக்கட்டுரை மூலம் உணர்த்தும் செய்தியாகும்.

முனைவர் பொ.நா. கமலா அவர்களின் ‘உளநுட்பச் செயல்

வழி சிலப்பதிகாரம்’ என்ற கட்டுரையானது ‘உளவியல்’ சார்ந்தது என்பதை அதன் தலைப்பே உணர்த்தி நிற்கிறது. இங்கே, ‘உளநுட்பச் செயல்வழி என்ற தொடரானது ‘மனத் தின் தற்காப்புத்திறன்’ என்ற பொருள் தருவதாகும். அதாவது, தாங்கொணாத துயரங்கள் நேரும்போது ஏற்படக்கூடிய அகமனப் போராட்டங்களைத் தவிர்த்தற்காக அகமனமானது மேற்கொள்ளும் உத்தி முறைகளே இங்கு ‘உளநுட்பச் செயல்வழி’ என்ற தொடரால் சுட்டப்படுகிறது. ஆங்கிலத்தில் Mental Mechanism என்பதன் தமிழாக்கமாகவே இங்கு இத் தொடர் பயில்கிறது. இவ்வாறான உளநுட்ப அறிவியல் சார்ந்த பார்வையின் ஊடாக சிலப்பதிகாரக் கதை மாந்தரின் அகமன உணர்வுகள் மற்றும் அவை சார்ந்த அவர்களின் நடத்தைகள் மற்றும் இயங்கு நிலைகள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளும் முயற்சியாகவே முனைவர் பொ.நா.கமலா அவர்களின் இக்கட்டுரை அமைந்துளது.

முனைவர் க. கமலி அவர்களின், ‘சிலப்பதிகாரத்தின் தகவல் பரிமாற்றமும் செய்தி பரவும் முறைகளும்’ என்ற கட்டுரையானது தகவல் பரிமாற்றம் என்ற கற்கைத்துறை சார்ந்ததாகும். அத் துறைசார் வல்லுநர்கள் வகுத்துள்ள வரையறைகளின் வழிநின்று - குறிப்பாக அத்துறைசார் ஜந்து கூறுகளை முன் நிறுத்தி - அவர் சிலப்பதிகாரத்தின் தகவல் பரிமாற்றச் சூழலை நமது பார்வைக்கு இட்டு வந்துள்ளார்.

முனைவர் க. பஞ்சாங்கமவர்களின், ‘சிலப்பதிகாரம் சில பயணங்கள்’ என்ற கட்டுரையானது அக்காப்பியத்தின் கதை மாந்தர்கள் பலரும் மேற்கொண்ட பயணங்கள் பற்றிய பார்வையாக அமைந்ததாகும். காப்பியக் கதைகள் பலவற்றிலும் கதை மாந்தரின் பயணங்கள் பற்றிய எடுத்துரைப்புகள் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளன. குறிப்பாகக் கதை மாந்தரின் குணாம்ச வளர்ச்சி நிலைகள் மற்றும் மாற்றங்கள் முதலியன பற்றியவற்றைச் சுட்டுவதற்குப் பயண எடுத்துரைப்புகள் பயணப்பட்டு வந்துள்ளன. இவ்வகையில் பயண எடுத்துரைப் பானது ஒரு காப்பியக் கட்டமைப்பு சார்ந்த ஒரு உத்திமுறையாகவும் கூடத்திகம்ந்து வந்துளது. சிலப்பதிகாரத்தில் பயின்றுள்ள இவ்வாறான பயண உத்தி முறையை நுனித்து நோக்கும் ஒரு ஆய்வுச் செயற்பாடாகவே முனைவர் பஞ்சாங்கமவர்களின் இந்தக் கட்டுரை அமைந்துளது. ‘கோவலன் பயணம்’, ‘கண்ணகி பயணம்’, ‘கவுந்தியடிகளின் பயணம்’, ‘மாடல மறையோனின் பயணம்’, ‘மாங்காட்டு மறையோனின் பயணம்’, ‘கோசிகமாணியின் பயணம்’, ‘சேரன் செங்குட்டுவனின் பயணம்’ ஆகியன இக்கட்டுரையிலே நுனித்து நோக்கப்பட்டுள்ளன.

முனைவர் ராஜ் கௌதமன் அவர்களின், ‘சிலப்பதிகாரத்தில் புகாரிலிருந்து மதுரைக்குச் சென்ற வழி’ என்ற கட்டுரையானது, சிலப்பதிகாரக் காலத்து வழித்தடங்கள் தொடர்பான ஆய்வாகும். இவ்வாறான ஆய்வுப் பார்வையானது ‘நிலப்பரப்பியல்’ (Topography) சார்ந்ததாகும். அவ்வகையில் குறிப்பாக அக்காலப் புவிச்சூழல் சார்ந்த சமூக இயங்கு நிலை பற்றிய ஒருவரலாற்றுப் பார்வையாக இதனைக் கொள்ளலாம். இக்கட்டுரையின் உள்ளடக்க அம்சங்கள் தொடர்பாக இந்நாலின் பதிப்புரையிலிடம்பெறும் குறிப்பொன்று இங்கு நோக்கத்தக்கது. அக்குறிப்பு வருமாறு:

‘ராஜ் கௌதமனின் ‘புகாரிலிருந்து மதுரைக்குச் சென்ற வழி’ என்ற கட்டுரை, வழித்தடங்களின் பயன்பாட்டைத் தொடக்கமாகத் தெரிவித்துவிட்டு, படிப்படியே மக்களின் வாழ்வியல்

இலக்கியப் பின்னணியோடு பயணிப்பதை மற்பகுதி உணர்த்துகிறது. புகாரிலிருந்து மதுரை செல்லும் கதைப் போக்கின் பயணத்தில் பாத்திர வளர்ச்சி, ஊழ்வினைச் சிந்தனை, சமயப் புரட்சி, கலைகள் பற்றிய படைப்பாளரின் திறம் முதலியவற்றை விளக்க நெடிய பயணம் உறுதுணையாக இருத்தலை மொழிகிறது. இதனாலே சமயம் உருவெடுத்த நிலை, வழிபாட்டு முறையில் மாற்றம் பக்திக் காலத்திய நடப்பியல், வைதிக மறுப்பு முதலானவையும் அலசப்படுகின்றன.’ (ப.10)

முனைவர் எஸ்.கே.எம். மகரியா பீவி அவர்களின் ‘சிலப்பதி காரத்தில் இயற்கையிகந்த கூறுகள்’ என்ற கட்டுரையானது அக்காப்பியக் கட்டமைப்பிலே இடம்பெற்றுள்ள ‘இயற்கைக் கப்பாலான புனைவு அம்சங்கள்’ பற்றிய பார்வையாகும். இலக்கியம் என்பது மனித மனம்சார்ந்தது என்ற வகையில் பொதுவாக இயற்கையோடியைந்ததாயினும் அது இயற்கையின் வரையறைகளுக்குள் அடங்கி நிற்பதன்று. அது, படைப்பாளியின் மனத்தின் இயல்புக்கேற்ற வகையில் கற்பனை நிலையிலே பல தளங்களில் இயங்கி நிற்பதாகும். இவ்வாறான இயங்கு நிலையே ‘இயற்கையிகந்த நிலை’ என்படுகிறது. சிலப்பதிகாரக் காப்பியத்தின் கதைக் கட்டமைப்பிலே காணப்படும் இவ்வாறான இயற்கையிகந்த கூறுகளை எடுத்துக் காட்டி விளக்கும் வகையிலமைந்ததே முனைவர் எஸ்.கே.எம். மகரியா பீவி அவர்களின் இக்கட்டுரை. சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இயற்கையிகந்த சித்திரிப்புகளிற் பெரும்பான்மையானவை குறிப்பாக கண்ணகி என்னும் பாத்திரத்தை மையப்படுத்தியவையே என்பதும் அவை அவளைத் தன்னிகிரல்லாத் தலைவியாக - குறிப்பாகத் தெய்வநிலையினாக - உயர்த்தும் நோக்குடனமைந்தவை என்பதுமான அவதானிப்புகள் இக்கட்டுரையிறுதியிலே பதிவாகியுள்ளன. (ப.130)

முனைவர் ஜே.ஆர். இலட்சுமி அவர்களின் ‘கவிதைகளில் சிலம்பின் தாக்கம்’ என்ற கட்டுரையானது பண்டைய இலக்கியக்களின் பண்பாட்டுக் கூறுகள் பிற்காலப் படைப்புகளில் செலுத்தியிருக்கக்கூடிய செல்வாக்கு பற்றிய ஆய்வியல் அனுகுமுறை சார்ந்ததாகும். இங்கே சிலப்பதிகாரம் தொடர்பான சிந்தனைகளின் செல்வாக்கு - குறிப்பாக, ‘கற்பு’, ‘ஊழ்வினை’, ‘அறம்’ மற்றும் ‘அழகியல்’ ஆகியன சார்ந்த கருத்தாக்கங்களின் செல்வாக்கு - தமிழ்ப் புதுக்கவிதைகளில் படிந்துள்ள முறைமையே கவனத்துக்கு இட்டு வரப்பட்டுளது. இவ்வாறான செல்வாக்குக்கான சான்றுகள் பதினாறு கவிதைத் தொகுதிகளிலிருந்து இங்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

மேற்குறித்த ஏழு கட்டுரைகள் தவிர ஏணை ஐந்து கட்டுரைகளில் துரை. குணசேகரன் அவர்களின் ‘அயலகங்களில் கண்ணகி கதை’, முனைவர் தி. மகாலட்சுமி அவர்களின் ‘சிலப்பதிகார ஆய்வுகள்’ ஆகிய கட்டுரைகள் ‘வரலாற்றுப் பார்வைகள்’ என்பதான பொதுக் கணிப்புக்குரியனவாகும். ஏணை மூன்று கட்டுரைகளும் உத்திமுறை மற்றும் பண்பாட்டு நிலைகள் ஆகியன சார்ந்த தனிப்பார்வைகளாக அமைந்தவையாகும். முனைவர் மு. சுதந்திரமுத்து அவர்களின் ‘சிலம்பின் படிமங்கள்’, தி.ரூ. வையவன் எழுதிய ‘கண்ணகி என்னும் கற்புத் தீபம்’, மற்றும் முனைவர் மு. முத்துவேலு அவர்களின் ‘சிலம்பில் வழக்கும் தீர்ப்பும்’ ஆகியன இவ்வாறுமைந்தவையாகும்.

‘வரலாற்றுப்பார்வை’ சார்ந்தவற்றுள் துரை. குணசேகரன் அவர்களின் ‘அயலகங்களில் கண்ணகி கதை’ என்ற கட்டுரையானது சிலப்பதிகாரக் கதையம்சங்கள் - அதாவது கண்ணகி மற்றும் கோலன் ஆகியோரை மையப்பாத்திரங்களாகக் கொண்ட கதைகள் - வெவ்வேறுபட்ட உள்ளடக்க அம்சங்களுடன் ஈழத்திலும் இந்திய மண்ணின் பிற மாநிலங்களிலும் அவ்வச் சூழல்கள்சார் மொழிகளிலும் வழங்கி வந்துள்ளமை மற்றும் வழங்கி வருகின்றமை தொடர்பான தொகு நிலைக் குறிப்பாகும். குறிப்பாக தமிழ் உட்பட மலையாளம் வடமொழி, இந்தி ஆங்கிலம் சிங்களம் ஆகியமொழிகளின் வழக்கிலிருக்கும் கண்ணகி - கோலன் கதைகளை இக்கட்டுரை நமது கவனத்துக்கு இட்டு வருகின்றது.

அதாவது காப்பியறிலைசார் ஆக்கமான சிலப்பதிகாரம் என்ற கட்டமைப்புக்கு அப்பால் வழக்கிலிருந்து வந்துள்ள வழக்கிலிருந்து வருகின்ற - கண்ணகி, கோலன் கதைகள் பற்றிய ஒரு கணக்கெடுப்பாகும். இவ்வகையில் இக்கட்டுரையானது முன்னர் (கடந்த கட்டுரையில்) நாம் நோக்கியதான் முனைவர் சா. வளவன் அவர்களுடைய, ‘நாட்டுப்புறச் சிலப்பதிகாரம்’ என்ற கட்டுரையுடன் தொடர்புறுத்தி நோக்குதற்கு ரியதாகும்.

முனைவர் தி. மகாலட்சுமி அவர்களின், ‘சிலப்பதிகார ஆய்வு கள்’ என்ற கட்டுரையானது சிலப்பதிகாரத்தை அடியொற்றி எழுந்த நூல்களின் ஆய்வுப் போக்குகள் பற்றிய தொகுநிலைப் பார்வையாகும். அவ்வகையில் நாம் முன்னர் நோக்கிய டாக்டர் பஞ்சாங்கமவர்களின் சிலப்பதிகாரத் திறனாய்வுகள் - ஒரு பார்வை என்ற ஆய்வு நூல் தரும் ஆய்வு வரலாற்றின் செய்திகளுடன் ஏனைய பல தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு முக்கிய கட்டுரையாக்கமாக இது திகழ்கிறது.

முனைவர் சுதந்திரமுத்து அவர்களின் கட்டுரையானது, ‘படிமம்’ என்ற உத்திமுறை சார்ந்த பார்வையாகும். ஒரு உணர்வு நிலையையோ அல்லது ஒரு கருத்தையோ வாசகனின் மனக் கண்ணில் சொற்களின் ஊடாகக் காட்சிப்படுத்தும் உத்திமுறையே படிமம் எனப்படுகிறது. உவமை, உருவகம் முதலிய பல்வேறு உத்தி முறைகளின் கூட்டாகவே படிமம் உருவாகிறது. இவ்வாறான படிமங்கள் சிலப்பதிகாரத்திலே இடம்பெற்றுள்ள முறையை பற்றிய ஒரு பார்வையாக இக்கட்டுரை அமைந்துளது.

திரு. வையவன் எழுதிய ‘கண்ணகி என்னும் கற்புத் தீபம்’ மற்றும் முனைவர் மு. முத்துவேலு ‘சிலம்பில் வழக்கும் தீர்ப்பும்’ ஆகிய இரு கட்டுரைகளும் பண்பாட்டு நிலை சார்ந்த தனிப்பார்வைகள் என்பதை அவற்றின் தலைப்புகளே உணர்த்தி நிற்பன. சிலப்பதிகாரத்தைக் கற்பின் மாண்புணர்த்தும் ஆக்கமாகவும் பண்டைத் தமிழரின் நீதி முறைக்கான ஒரு சான்றாகவும் காண்கின்ற பண்பாட்டுணர்வுசார்பொதுநிலைப் பார்வைகளாக மட்டுமே இவை அமைந்துள்ளன.

‘சிலப்பதிகாரம் பன்முக வாசிப்பு’ என்ற நூல் அடையாளப்படுத்தும் வாசிப்பு வரலாறு - ஒரு தொகுநிலைக் குறிப்பு:

இத்தொகுப்பானது, ஆங்கிலத்தில் ‘ரீடர்’ (Reader) என்ற பெயரில் வெளிவரும் ‘கையேடு’ அல்லது ‘பன்முக வாசிப்பு’ என்ற வகைசார் ஆக்க முயற்சி என்பதையும் அவ்வகையிலே

இவ்வாக்கமானது சிலப்பதிகாரம் முழு நிலையில் அச்சேறிய காலம் முதல் அண்மைக்காலம் வரையில் வாசிக்கப்பட்டு வந்துள்ள முறைமையை - அதாவது அந்நால் பற்றிய பார்வைகளிலும் சிந்தனைகளிலும் நிகழ்ந்து வந்துள்ள வளர்ச்சி நிலைகள் மற்றும் மாற்றங்கள் ஆகியவற்றை அடையாளங்காட்டும் வகை மாதிரிகள் எனத்தக்க பதினான்கு கட்டுரைகளைக் கொண்டமைந்ததாகும் என்பதையும் முன்னரே- கடந்த கட்டுரையில் - நோக்கியுள்ளோம்.

இத் தொகுப்பாக்கம் தொடர்பாக நோக்கும் முயற்சியிலே முதலில் இதன் பதிப்பாசிரியர் திரு.கா. அய்யப்பன் அவர்கள் இத்தொகுப்பை மேற்கொண்டதன் நோக்கம் மற்றும் அதன் பின்புலம் ஆகியன தொடர்பான சில குறிப்புகளை இங்கு பதிவு செய்வது அவசியம் எனக் கருதுகிறேன். இக்குறிப்புகளை அவருடைய கூற்றாகவே இங்கு தரவிழைகிறேன். அவ்வகையில், ‘சிலம்பின் சிதற்கள் சேர்க்கப்படும் போது’ என்ற தலைப்பிலான அவருடைய பதிப்புரைக் குறிப்பில் ருந்து சில பகுதிகள் இங்கு நமது கவனத்துக்கு இட்டு வரப்படுகின்றன.

‘தமிழ்ப் புலமை மரபினர்களால் மட்டும் அல்லாது அனைவராலும் குறிப்பிட்ட பனுவல்கள் தொடர்ச்சியாகக் கவனிக்கப்பட்ட வரலாறு முக்கியமானதாகும்; சிலப்பதிகாரப் பனுவலை உரையாசிரியர்கள் எதிர்கொண்ட முறையை, பதிப்பாசிரியர்கள் எதிர்கொண்ட முறையை, இருபதாம் நூற்றாண்டு ஆராய்ச்சியாளர்கள் எதிர்கொண்ட நிலைமை, இருபதாம் நூற்றாண்டின் சமூக இயக்கங்கள் எதிர்கொண்ட நிலைமை எனப் பலதளங்களிலும் உரையாடலுக்கு உட்படுத்த முடியும். இளங்கோவடிகள் தனக்கு முன்னும் தனக்குப் பின்னும் யாராலும் நிகழ்த்திக்காட்ட முடியாத ஒரு இலக்கிய மரபு மாற்றத்தை உருவாக்கியதன் பின்னணியில் தமிழகம் இலங்கை கேரளம் ஆகிய பகுதிகளில் சிலம்பின் (கோவலன்-கண்ணகி) கதைக் கூறுகள் எப்படியெல்லாம் வழங்கப்பட்டன என்பது குறித்த மேலதிகத் தரவுகள் இன்று வெகுவாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்ச் செம்மொழிப் பனுவல்களில் இடம்பெறும் சிலப்பதிகாரப் பனுவலின் பல்வேறு வாசிப்பு மரபுகளை இத்தொகுப்பு ஒருங்கிணைத்துள்ளது.’

மேலே இதுவரை இத்தொகுப்பின் நோக்கம் மற்றும் அதன் பின்புலம் ஆகியன பற்றிய பதிப்பாளர் சிந்தனைகளை நோக்கினோம். இனி நேரடியாக இத் தொகுப்பின் கட்டுரைகளை நோக்குவோம்.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள முதலிரு கட்டுரைகளும் சிலப்பதிகாரப் பதிப்புகளுக்கான முன்னுரை மற்றும் முகவரை ஆகிய தலைப்புகளில் அமைந்தனவாகும். முதலாவது கட்டுரையானது சிலப்பதிகாரத்தை இன்று நாம் காணும் வடிவில் முழு நிலையில் முதலிலே - 1892-ல் அரும் பதவரை மற்றும் அடியார்க்கு நல்லாருரை ஆகியவற்றுடன் - பதிப்பித்தவரான உ.வே. சாமிநாதையரவர்களால் அப்பதிப்புக்கு எழுதியுள்ள முன்னுரையாகும். இரண்டாவதாக இடம் பெறுவது இந்நாலுக்கு முழுவதுமாக உரையெழுதி 1942-ல் பதிப்பித்தவரான ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் அப்பதிப்பிற்கு எழுதிய முன்னுரையாகும்.

அடுத்தமைந்தவையான பன்னிரு கட்டுரைகளுள் இறுதியிரண்டைத் தவிர இடையிலுள்ள பத்தும் முறையே எஸ்.

வையாபுரிப்பிள்ளை, மயிலை சீனி. வேங்கடசாமி, மு. இராகவையங்கார், பி.எல். சாமி, சிவசுப்பிரமணியம் இரகுராம், கா.கெலாசபதி, வீ. அரசு, கா. சிவத்தம்பி, ராஜ் கௌதமன், கே. பழனிவேலு ஆகிய ஆய்வறிஞர்களின் முன்னெண்டு பதிவு களிலிருந்து பெறப்பட்டவையாகும்.

எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்களது ‘சிலப்பதிகாரம்’ என்ற தலைப்பிலான கட்டுரையானது அவருடைய காலிய காலம் என்ற நூலிலிடம்பெற்ற சிலப்பதிகாரம் பற்றிய பதிவினின்று பெறப்பட்டதாகும். மயிலை சீனி. வேங்கடசாமியவர்களின் ‘சிலப்பதிகாரமும் பங்காளரும்’ என்ற கட்டுரையானது அத் தலைப்பிலே ‘கலைக்கத்திர்’ என்ற இதழில் (மலர்:11, இதழ்:4) 1950-ல் வெளியானது அவருடைய கட்டுரையின் மறுபதிவொகும்.

‘பத்தினித்தேவியைப் பற்றிய சில குறிப்புக்கள்’ என்ற தலைப்பிலமைந்ததான மு. இராகவையங்காரின் கட்டுரையா னது கா. நமச்சிவாய முதலியாரவர்களின் நினைவு மலரில் வெளிவந்ததாகும். இது தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் 1984-ல் வெளியிட்ட ஆராய்ச்சித் தொகுதியிலிருந்து பெறப்பட்டுள்ளது. பி.எல் சாமியவர்களின் ஆக்கமான ‘கண்ணகியும் பகவதி வழிபாடும்’ என்ற தலைப்பிலான கட்டுரையானது ‘ஆராய்ச்சி’ என்ற ஆய்விதழிலே 1970-ல் வெளிவந்ததாகும். சிவசுப்பிரமணியம் இரகுராம் என்பாரால் எழுதப்பட்டதான் ‘ஸுத்தில் கண்ணகி வழிபாடு’ என்ற கட்டுரையானது ‘புதிய ஆராய்ச்சி’ என்ற ஆய்விதழின் 2-ம் வெளியீடில் (ஜூலை 2009) வெளிவந்த அதே தலைப்பிலான கட்டுரையின் சுருங்கிய வடிவமாகும்.

பேராசிரியர் கா. கைலாசபதி அவர்களால் எழுதப்பட்டதான் ‘சிலப்பதிகாரச் செய்திகள்’ என்ற கட்டுரையானது 1967-68 காலப்பகுதியில் பேராதனையிலுள்ள இலங்கைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ச்சங்க வெளியீடான் இளங்கதிர் இதழில் வெளிவந்ததாகும். இங்கு அது அவருடைய ‘அடியும் முடியும்’ என்ற கட்டுரைத் தொகுப்பிலிருந்து பெறப்பட்டுள்ளது. பேராசிரியர் வீ. அரசு அவர்களின் ஆக்கமான சிலப்பதிகாரப் பனுவலும் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் வரலாறும்’ என்ற கட்டுரையானது தமிழகத்தின் பெரியார் பல்கலைக்கழகத்தின் கருத்தரங்கொண்டிலே 04-02-2008-ல் வாசிக்கப்பட்டதாகும். சிலப்பதிகாரத்தில் காணப்பெறும் நாடகம் பற்றிய தகவல்களின் பகுப்பாய்வு’ என்ற தலைப்பிலமைந்ததான் பேராசிரியர் கா. சிவத்தம்பியவர்களின் கட்டுரையானது 2005-ல் வெளிவந்ததான் அவருடைய ‘பண்ணைத்தமிச் சமூகத்தில் நாடகம்’ என்ற நாலிலிருந்து பெறப்பட்டதாகும்.

அடுத்தமைந்ததான முனைவர் ராஜ் கௌதமன் அவர்களின் ‘சிலப்பதிகாரத்தில் புகாரிலிருந்து மதுரைக்குச் சென்ற வழி’ என்ற கட்டுரையானது மேலே நாம் நோக்கியதான் ‘சிலப்பதி காரம் - ஆய்வுக் கோவை’ என்ற நூலிலிருந்து இத் தொகுப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாகும் என்பதை முன்னைய கட்டுரையிலே நோக்கியுள்ளோம். அடுத்தமைந்ததான் ‘மிகையில் பந்தின் கட்டும் காப்பியமும் இளங்கோவடிகளின் எடுத்துரைப்பும்’ என்ற தலைப்பிலான பேராசிரியர் கே. பழனி வேலு அவர்களின் கட்டுரையானது ‘பனுவல் எடுத்துரைப்புத் திறனாய்வு’ என்ற தலைப்பிலே ‘வல்லினம்’ - புதுவை இதழிலே 2009-ல் வெளிவந்ததாகும்.

அடுத்தமெந்தவையான கா. அய்யப்பனவர்களின் ‘சிலப்பதி கார உரைகள் - சில கஞ்சகாடல்கள்’ மற்றும் இரா.வெங்க-

தேசன் அவர்களின் ‘சிலப்பதிகாரப் பதிப்பு வரலாறு’ ஆகிய இறுதியிரு கட்டுரைகளும் இத்தொகுப்பிற்காக எழுதியிணைக்கப்பட்டவையாகத் தெரிகின்றன.

இவ்வாறுமைந்த இக்கட்டுரைகளின் உள்ளடக்க அமசங்களை மேற்படி கட்டுரைகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ள முறைமையை அடியொற்றி இங்கு நோக்கலாம். இவ்வரிசைப்பாட்டிலே எட்டு முக்கிய வாசிப்பு நிலைகளை அவதானிக்க முடிகிறது. இத் தொகுப்பின் பொதுப் பதிப்பாசிரியரான பேராசிரியர் வீ. அரசு அவர்கள் இந்நாலின் தொடக்கத்திலே ‘சமகாலத்தில் சிலப்பதிகாரம்’ என்ற தலைப்பிலே முன்வைத்துள்ள சில குறிப்புகளைச் சார்ந்தே இந்த அவதானிப்புகள் இங்கு முன்வைக்கப்படுகின்றன.

வாசிப்புநிலை:1

இந்நிலையானது சிலப்பதிகாரம் ஒரு முழுநாலாக அச்சேறி வந்த சூழல் சார்ந்ததாகும். 'முன்னுரை' மற்றும் 'முகவரை' ஆகிய தலைப்புகளில் அமைந்தவையான முதலிரு கட்டுரைகளும் சிலப்பதிகாரமானது ஒரு முழு நாலாக அச்சேறி வந்த சூழல் சார்ந்தவை என்பதறிவோம். ஏடுகளைத் திரட்டித் தொகுத்து நோக்கி மூல பாடத்தைத் தீர்மானிப்பதிலும் அவ்வாக்கத்தை முழுமையாக மக்களிடம் இட்டுச் செல்லும் முயற்சியிலும் உ.வே. சாமிநாதையரும் ந.மு. வேங்கடசாமி நாட்டாரும் அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்த தமிழ் ஆர்வலர் பலரும் ஆற்றியின்ன பெரும் பங்களிப்புகளை நமக்கு அறியத்தரும் முக்கிய பதிவுகளாக அவை திகழ்கின்றன. அவ் வகையில் பன்முக வாசிப்பு என்ற இத் தொகுப்பின் தொடக்கப் பதிவுகளாக அவை அமைந்ததில் உள்ள பொருத்தப்பாட்டைத் தெளிவாகவே உனர் முடிகிறது.

உ.வே. சாமிநாதையரவர்களின் முன்னுரையானது அவர் அவ்வாக்கத்தின் மூலபாடம் மற்றும் உரைகள் (அரும்பத வரை, அடியார்க்கு நல்லாருரை) ஆகியவற்றின் ஏடுகளைத் தேடித் திரட்டுவதிலும் கிடைத்தவற்றிலிருந்து சரியான மூல பாடநிலைகளைத் தீர்மானிப்பதிலும் பதிப்பித்தலிலும் காட்டிய பேர்டுபாட்டை நமக்கு அறியத் தருகிறது. இவ்வாறாகத் தாம் மேற்கொண்ட செயற்பாடுகளில் தனக்குத் துணை நின்ற தமிழ் ஆர்வலர்கள் பலரையும் அவர் அம் முன்னுரையிலே நன்றியுணர்வுடன் பதிவு செய்துள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடுவது அவசியமாகும்.

மேற்படி உ.வே.சா அவர்களின் சிலப்பதிகார முதற் பதிப்பானது வெளிவந்து ஜம்பதாண்டுகள் கழித்து வெளி வந்ததே ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரையுடனான பதிப்பாகும். இப்பதிப்பின் முக்கியத்துவம் என்ற வகையில் குறிப்பிடத்தக்க அம்சம், ‘இதுவே அவ்வாக்கத்துக்கு அமைந்துள்ள முதலாவதான முழுநிலை விளக்கவுரை கொண்ட பதிப்பு’ என்பதாகும். உ.வே.சா. பதிப்புகள் மூலம் எமக்குக்கிடைத் துள்ள அடியார்க்கு நல்லாருரையானது அவ்வாக்கத்தின் அனைத்துப் பகுதிக்குமானதன்று. ‘புகார்க் காண்ட’த்தின் ‘காண்வரி’க்கும் ‘மதுரைக்காண்ட’த்தின் ‘வழக்குரை காதை’ முதலான நான்கு காதைகளுக்கும் வஞ்சிக்காண்டம் முழுவதிற்கும் அடியார்க்கு நல்லாருரை கிடைக்கவில்லை. இந்நிலையிலேயே ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் சிலப்பதிகாரத்தின் முழுமைக்கும் விளக்கவுரை தர முற்பட்டார். அவ்வாறான அவரது முயற்சியின் இயல்பையும் முக்கியத்துவத்தையும் இம் முகவுரையானது சிறப்பாகவே உணர்த்தி நிற்கிறது.

வாசிப்பு நிலை:2

இது சிலப்பதிகாரமானது தமிழர் பண்பாட்டின் முக்கிய இலக்கியப் பதிவு என்ற கவனத்தைப் பெற்றுப் பரந்த நிலையில் வாசிக்கப்பட்டத் தொடங்கிய சூழல் சார்ந்ததாகும். அதை சூழலில் அவ்வாக்கத்தின் வரலாற்றைத் தீர்மானிப்பதான் ஆய்வுப் பார்வை சார்ந்து உருவானவையாகவே பேராசிரியர் எஸ். வேங்கடசாமி ஆகியோரின் கட்டுரைகள் திகழ்கின்றன.

எஸ். வேங்கடசாமி ஆகியோரின் ‘சிலப்பதிகாரம்’ என்ற தலைப்பிலான கட்டுரையானது தமிழிலக்கிய வரலாறு என்ற ஆய்வுத் தளம் சார்ந்ததாகும். அவருடைய இக் கட்டுரைப் பகுதியை உள்ளடக்கியதான் காவிய காலம் என்ற நூலின் முழுமையான தலைப்பு தமிழிலக்கிய சரிதத்தில் காவிய காலம் என்பதேயாகும். எனவே இக்கட்டுரைப் பகுதியானது சிலப்பதிகாரத்தை ‘இலக்கிய வரலாற்று நோக்கில் தரிசிக்கும் முயற்சியே என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

அவ்வகையில் இது அக் காப்பியத்தின் கட்டமைப்பு நிலை, காலம், கதை மரபு, கதைத் தொடர் புடையதான மணிமேகலை என்ற காப்பியத்தோடு இக்காப்பியம் கொண்டிருக்கக் கூடிய பொதுமை அம்சங்கள் மற்றும் இளங்கோவடிகளின் புலமை முதலான பல அம்சங்களையும் விரிவாக நோக்கியுள்ளது. சிலப்பதிகாரம் தொடர்பான பார்வையானது மேலே நோக்கிய ‘பதிப்புநிலை அநுபவங்கள்’ என்ற சிந்தனைத் தளத்திலிருந்து ‘இலக்கிய வரலாற்றுப் பார்வை’ என்பதான் இன்னொரு தளத்தை நோக்கி நடை பயிலத் தொடங்கிவிட்டதை இக்கட்டுரை தெளிவாகவே உணர்த்தினிற்கிறது.

மயிலை சீனி. வேங்கடசாமியவர்களின் ‘சிலப்பதிகாரமும் பங்களரும்’ என்ற கட்டுரையானது அவ்வாக்கத்தின் கால நிர்ணயம் தொடர்பான ஒரு பிரச்சினையை விவாதிப்பதாக அமைந்ததாகும். அவ்வகையிலேயே அக்கட்டுரை ‘வரலாற்றுப் பார்வைசார் வாசிப்பு’ ஆகிறது. சிலப்பதிகாரத்தின் காட்சிக்காதையில் இடம்பெறும் ‘பங்களர்’ என்ற சொல்லே இக் கட்டுரையின் விவாதப் பொருளாகும். இச் சொல்லானது வங்காள நாட்டவர் என்ற பொருளைத் தருவது என்பதே மேற்கூட்டிய பேராசிரியர் எஸ். வேங்கடசாமியின் மற்றும் பேராசிரியர்கள் கே.ர். நீலகண்ட சாஸ்திரி, வி.ஆர் இராமச்சந்திர தீச்சிதர் முதலிய ஆய்வாளர்களின் ஊகமாகும். இவ்வுக்கு நிலைப்படையில் சிலப்பதிகாரத்தின் காலத்தை அவர்கள் பின்கொண்டு சென்றுள்ளனர். குறிப்பாக வேங்கடசாமியின் வர்கள் சிலப்பதிகாரமானது கி.பி. 500-க்குப் பின்னர் எழுந்தது என்ற கருத்தினராவார். அவருடைய அவ்வாறான முடிபுக்கு இவ்வுக்கும் ஒரு காரணியாகும். இவ்வாறான ஊகுத்தைத் தக்க சான்றுகளுடன் மறுக்கும் வகையில் எழுதப்பட்டதே மயிலை சீனி. வேங்கடசாமியவர்களின் இக்கட்டுரை. ‘தமிழகத்தின் வடபகுதி சார்ந்த ஒரு நிலப் பகுதியினரே ‘பங்களர்’ எனச் சுட்டப்பட்டுள்ளனர்’ என்பதே அவரால் சாசனச் சான்றுகள் மூலம் இதில் முன்வைக்கப்பட்டுள்ள முடிபாகும். இதன் மூலம் சிலப்பதிகாரத்தின் காலத்தைப் பின்கொண்டு செல்வதற்கான காரணியென்று மறுக்கப்பட்டுளது என்பதே மயிலையாரின் இக்கட்டுரை மூலம் இங்கு நாம் புரிந்து கொள்ளவேண்டிய முக்கிய செய்தியாகும்.

வாசிப்பு நிலை: 3

இது, சிலப்பதிகாரத்தைத் தமிழின் நாட்டார் மரபுடன் - குறிப்பாகப் பத்தினித் தெய்வ வழிபாட்டு மரபுடன் - தொடர்புறுத்தி

நோக்கும் நிலையாகும். மு. இராகவையங்கார், பி. எல் சாமி மற்றும் சிவசுப்பிரமணியம் இருக்காம் ஆகியோரின் கட்டுரைகள் இவ்வாறான வாசிப்பு சார்ந்தவையோம் என்பதை அவர்களின் கட்டுரைகளின் தலைப்புகளே உணர்த்துவன.

மு. இராகவையங்காரின் ‘பத்தினித்தேவியைப் பற்றிய சிலகுறிப்புக்கள்’ என்ற தலைப்பிலமெந்ததான் கட்டுரையானது இளங்கோவடிகளின் கண்ணகிக்கும் தமிழ்ச் சூழலில் பண்டுதொட்டு வழக்கிலிருந்து வரும் கண்ணகிக்குமுள்ள பொதுமை மற்றும் வேறுபாடுகள் ஆகியவற்றையும் கண்ணகிக்கதையானது பத்தினிச் செய்யுள் என வழங்கப்பட்டு வந்த முறைமையையும் பிற்காலத்திலே பத்தினி தேவி கதைவளர்ந்து வந்துள்ள முறைமையினையும் பற்றிய ஒரு தொகுநிலைக் குறிப்பாக அமைந்ததாகும்.

பி.எல். சாமி அவர்களின் ‘கண்ணகியும் பகவதி வழிபாடும்’ என்ற தலைப்பிலான கட்டுரையானது கேரளத்தின் பகவதி வழிபாட்டுக்கும் தமிழில் வழங்கி வரும் கண்ணகி வழிபாட்டுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிய ஒரு நுண்ணாய்வாகும். பகவதி வழிபாட்டுடன் பண்டைய தாய்த் தெய்வ வழிபாடு, இந்து மதம் சார்ந்ததான் ‘சக்தி வழிபாடு’, சைனரின் ‘பத்மாவதி வழிபாடு’, பெளத்தத்தின் ‘தாராதேவி வழிபாடு’ ஆகிய வற்றையும் தொடர்புபடுத்தி நோக்கியுள்ள வகையில் விடயக்கணதி மிக்கதாக இக்கட்டுரை அமைந்துளது.

சிவசுப்பிரமணியம் இருக்காம் அவர்களுடைய ‘ஸமுத்தில் கண்ணகி வழிபாடு’ என்ற கட்டுரையானது ஸமுத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் நிலவிவரும் கண்ணகி வழிபாடுகள் தொடர்பான செய்திகள் பலவற்றை நமது கவனத்துக்கு இட்டு வருகிறது. அவ்வகையில் தமிழர் சிங்களவர் ஆகிய இரு சாராரிடத்தும் நிலவிவரும் கண்ணகி வழிபாட்டு மரபுகளையும் அவற்றின் தோற்றுப் பின்புலங்களையும் பற்றிய பல ஆய்வுகளை தரவுகளை இது தொகுத்தளித்துளது.

வாசிப்பு நிலை: 4

இது, பண்டைய இலக்கிய ஆக்கங்களைச் சமகாலப் பார்வைகளின் தளத்தில் நின்று ‘வரலாற்றுப் பிரதிகளாக’ அனுகும் முறைமைகளை விமர்சிப்பதான வாசிப்பு நிலையாகும். பேராசிரியர்கள் கைலாசபதி மற்றும் வீ. அரசு ஆகியோரின் கட்டுரைகள் இவ்வாறான வாசிப்பு முறைமையில் அமைந்த னவையாகும். சிலப்பதிகாரமானது அச்சேறிய காலம் முதல் அது சூழல்களின் தேவைகளுக்கு ஏற்ப எவ்வாறெல்லாம் வாசிக்கப்பட்டு வந்துள்ளது என்பதை இவ்விரு கட்டுரைகளும் விமர்சித்துள்ளன.

பேராசிரியர் கைலாசபதி வர்களுடைய ‘சிலப்பதிகாரச் செய்திகள்’ கட்டுரையானது அவ்வாக்கத்தை ‘முத்தமிழ்க்காப்பியம்’, ‘வரலாற்றுக் காப்பியம்’, ‘குடிமக்கள் காப்பியம்’, ‘பெண்ணின் பெருமை பேசும் காப்பியம்’ என்றெல்லாம் அடையாளப்படுத்தி அதனைப் புகழ்ந்தேத்தும் நிலைகளை விமர்சிப்பதோடு அவ்வாறான அனுகு முறைகள் விலக்கப்பட வேண்டியன என்பதையும் உணர்த்தியுள்ளது.

பேராசிரியர் அரசு அவர்களின் ‘சிலப்பதிகாரப் பனுவலும் தமிழ்ச் சமுகத்தின் அரசியல் வரலாறும்’ என்ற கட்டுரையானது சிலப்பதிகாரத்தை இருபதாம் நூற்றாண்டின் அரசியல் அமைப்புகள் எவ்வாறெல்லாம் எதிர்கொண்டுள்ளன என்பது பற்றியும் கல்விச் சூழல்கள் அதனை வாசித்துள்ள முறைமைகள் பற்றியுமான விமர்சனமாக அமைந்ததாகும். இவ் விமர்சனம் நிலையாகும். இது அவர்களின் கட்டுரைகளின் தலைப்புகளே உணர்த்துவன.

சனத்தின் நிறைவாக அவர் முன்வைத்துள்ள முக்கிய செய்தி மேற்கூடியவாறான பல்வகைப் பார்வைகளே இலக்கிய ஆக்கங்களுக்கு ‘பலமும் பலவீனமும் ஆக அமைகின்றன’ என்பதாகும். இத் தொடர்பிலான அவருடைய குறிப்பொன்று இங்கு பதிவு பெறவேண்டிய முக்கியத்துவமுடையதாகும். அக்குறிப்பு வருமாறு:

‘இருபதாம் நூற்றாண்டில் உருவான இந்திய தேசிய இயக்கம், தமிழகத்தின் சுயமரியதை இயக்கம் தமிழகத் தமிழ்த் தேசிய இயக்கம், தமிழக இடதுசாரி இயக்கம் ஆகிய அனைத்தும் சிலப்பதிகாரப் பனுவலில் நிகழ்த்திய அரசியல் கருத்து நிலை அந்தந்த இயக்கத்தின் கருத்து நிலைச் சார்புக்குப் பனுவலை உள்வாங்குவதாக இருப்பதைக் காண்கி நோம். இது பனுவலில் எப்படிச் சாத்தியமாகிறது? என்ற கேள்வி சுவையானது. இலக்கியச் செல்நெறி மரபில் உருபுப் பெற்று வரும் பனுவல்களுக்கு இத்தன்மை சாத்தியமாகும்; இதுவே பனுவலின் பலமும் பலவீனமும் ஆகும். அவ்வகையான புரிதலே பனுவலை ஒரு திறந்த நிலைப் பனுவலாகப் புரிந்துகொள்ள உதவும். இல்லையெனில் அப்பனுவல் பல் பரிமாணங்களை இழந்துவிடும். இலக்கிய உணர்திறன் என்பது கருத்து நிலை சார்ந்து செயற்படும் போது பனுவல் பல் பரிமாணங்களில் வெளிப்படும். அதுவே இலக்கியச் செல்நெறி மரபு’ (ப.141)

வாசிப்பு நிலை: 5

ஜூந்தாவது வாசிப்பாக இங்கு கவனத்துக்கு வருவது சிலப்ப திகாரத்தைத் தமிழரின் கலை வரலாற்றின் ஆவணமாகத் தரி சிகும் வாசிப்பாகும். இதற்கான சான்றாக இங்கு இடம்பெறுவதே பேராசிரியர் கா. சிவத்தமிழ்வர்களின் ‘சிலப்பதிகாரத்தில் காணப்பெறும் நாடகம் பற்றிய தகவல்களின் பகுப்பாய்வு’ என்ற தலைப்பிலமைந்த கட்டுரையாகும். தமிழ்நாடக மரபின் வரலாற்றாய்வுக்கு சிலப்பதிகாரம் மற்றும் அதற்கமைந்த அடியார்க்கு நல்லாருரை ஆகியன முக்கிய சான்றாதாரங்களாகத் திகழ்ந்து வருவன என்பது பொதுவாக அறியப்பட்ட செய்தியேயாம். இதனைச் சமூக வரலாற்றுப் பின்புலத்தில் ஆய்வு நிலையில் உறுதிப்படுத்திய வகையிலேயே பேராசிரியர் சிவத்தமிழ்வர்களின் ‘பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம்’ என்ற ஆய்வு நால் முக்கியத்துவமுடையதாகிறது. இந் நாலிலிருந்து பெறப்பட்டான இந்த ஆய்வுப் பகுதியானது சிலப்பதிகாரம் மற்றும் அதன் உரைகள் ஆகியவற்றில் இடம் பெற்ற நாடகம் பற்றிய தகவல்களையும் விவாத நிலையில் விளக்கியுறைப்பதாகும்.

வாசிப்பு நிலை: 6

இது, சமகாலக் கோட்பாட்டு நிலைகள் சார்ந்து வாசிக்கும் நிலையாகும். இத் தொகுப்பிலிடம் பெற்றுள்ள பேராசிரியர் ராஜ் கௌதமன் மற்றும் பேராசிரியர் கே. பழனிவேலு ஆகியோருடைய கட்டுரைகள் இவ்வாறான வாசிப்பு முறைமைகளுக்கான சான்றுகளாக அமைந்துள்ளன. ராஜ் கௌதமனுடைய ‘சிலப்பதிகாரத்தில் புகாரிலிருந்து மதுரைக்குச் சென்ற வழி’ என்ற கட்டுரையானது நாம் மேலே நோக்கிய சிலப்பதிகாரம் - ஆய்வுக் கோவை என்ற தொகுப்பு நாலிலிருந்து பெறப்பட்டதென்பதையும் அதன் உள்ளடக்க அம்சங்கள் பற்றியும் மேலே அந்நால் பற்றிய பகுதியில் நோக்கியுள்ளோம்.

‘மிகையில் பத்தின் சுட்டும் காப்பியமும் இளங்கோவடிகளின் எடுத்துரைப்பும்’ என்ற தலைப்பிலான பேராசிரியர் கே. பழனிவேலு அவர்களின் கட்டுரையானது ‘பனுவல் எடுத்துரைப்புத்

திறனாய்வு’ என்ற வகைசார் பார்வையாகும். ஒரு இலக்கியக் கட்டமைப்பானது அதனைப் படைப்பவன் தனது மொழி யைக் கையாளும் திறனையே அடிப்படையாகக் கொண்டது என்பதே இவ்வகைத் திறநாய்வின் அடிநாதமான கருத்தாகும். இவ்வாறான திறனாய்வுப் பார்வையைப் பற்றிய முக்கிய சிந்தனைகளை முன்வைத்த ஒருவராக அறியப்படுவார் இரஷ்ய அறிஞரான மிகாயில் பக்தின் (Machail Bakhtin) அவர்கள். அவருடைய சிந்தனையை ஒட்டிய பார்வையாகவே பேராசிரியர் கே. பழனிவேலு அவர்களின் இக்கட்டுரை அமைந்துள்ளது. காப்பியமொன்றின் கட்டமைப்பு நிலை சார்ந்து பக்தின் அவர்கள் குறிப்பிட்டுள்ளவை இளங்கோவடிகளின் படைப்பாங்கமூடன் ஓப்பிட்டு விளக்கும் முறையிலேயே இக்கட்டுரை வளர்த்துச் செல்லப்பட்டுள்ளது. மேற்படி ஓப்பீட்டின் முடிபாக அவர் முன்வைத்துள்ள நிறைவுக் குறிப்பொன்று இங்கு நமது கவனத்துக்குரியதாகிறது. அக்குறிப்பு வருமாறு:

‘உலகளாவிய காப்பியங்களை முன்வைத்துக் காப்பியத்தின் பண்பைப் பேசும் பக்தினின் ஒருசில கருத்துகள் சிலப்பதிகாரத்துக்கு அனுக்கமாக இருக்கின்றன. அதே நேரம் வாசகப் புரிதல்களுக்கு இடமளிக்கக் கூடியதாக, பல சமூக பண்பாடு சார்ந்த குரல்கள் சிந்தனைகள் ஓலிக்கும் களமாகவும் அமைந்துள்ளது. இந்தப் பல்குரல் தன்மைக்கும் காப்பியப் பொதுத் தன்மைகளிலிருந்து மாறி இருப்பதற்கும் சிலப்பதி காரத்தின் எடுத்துரைப்பு முறையே காரணம் ஆகும். இதனால் இளங்கோவடிகளின் நனுங்கமான எடுத்துரைப்பே சிலப்பதிகாரத்தை ஒரு நாவலைப்போல அமைத்திருக்கிறது என்னாம்’. (ப.184)

வாசிப்பு நிலை: 7

இது, உரை மரபு பற்றிய வாசிப்பாகும். அதாவது உரையாசிரியர்களின் புலமைச் செயற்பாட்டின் ஊடாகச் சிலப்பதிகாரம் அனுகப்பட்டுள்ள முறைமையை இங்கு கவனத்தில் இருத்திய வாசிப்பாக இது திகழ்கிறது. பதிப்பாசிரியரான கா. அய்யப்பனவர்களின் ஆக்கமான ‘சிலப்பதிகார உரைகள் - சில கருத்தாடல்கள்’ என்ற கட்டுரையானது இவ்வகையில் அமைந்ததாகும். சிலப்பதிகாரத்தின் அரும்பதவுரை, அடியார்க்கு நல்லாருரை மற்றும் ந.மு. வேங்கடசாமி நாட்டாருரை ஆகியவற்றை மையப்படுத்தி இக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

வாசிப்பு நிலை: 8

இது, பதிப்பு வரலாறுசார் வாசிப்பாகும். இரா. வெங்கடேசன் அவர்களின் ‘சிலப்பதிகாரப் பதிப்பு வரலாறு’ என்ற இறுதிக் கட்டுரையானது இவ்வகையில் அமைந்ததாகும். சிலப்பதிகாரத்தின் முதலாவது காண்டமான ‘புகார்காண்ட’த்தின் ‘கானல்வரி’ வரையிலான பகுதியானது 1972-ல் தி.ஈ. ஸ்ரீநிவா-சராகவாச்சாரியாரால் பதிப்பிக்கப்பட்ட காலம் முதலாக அன்மைக்காலம் வரை நிகழ்ந்துள்ள சிலப்பதிகாரப் பதிப்புகளின் வரலாற்றை ஆராயும் முயற்சியாக இது அமைந்துள்ளது.

‘சிலப்பதிகாரம் - ஆய்வுக்கோவை’ (2004) மற்றும் ‘சிலப்பதிகாரம் - பன்முக வாசிப்பு’ (2009) ஆகிய இரு நூல்கள் பற்றிய பார்வைகள் இத்துடன் நிறைவுக்கு வருகின்றன.

(தொடரும்)

subramanian.n@thaiiveedu.com



கதவு

- துகரண்
லுவியம் - செல்வன்



இக்கதை போபோஸ் கிரக வாசிகளின் வார்த்தைகள் சில வற்றை பிரயோகிப்பதை இட்டு நீலக்கிரக வாசிகள் பொறுத் துக்கொள்ள வேண்டும். நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பதை அடியேன் அறியாதவன்ஸ்ல. உங்கள் நேரகாலத்தை கவனத் தில் கொண்டு அவற்றுக்கான தமிழ் பொருளை கீழே அறிந் திட முடியும். உனர்ச்சிவசப்பட்டு 'போபோஸ் கிரகம் வரை சென்ற மொழி தமிழ்' என்று பெருமைப்பட்டு கூவிய குயில் களை அன்போடு முன்னால் வருமாறு பணிவுடன் கேட்கி றேன். அத்தனைபேருமா? சற்றுக் காத்திருங்கள். இப்போது நீங்கள் சிந்திப்பதற்கு நிறைய விடயங்கள் இருப்பதை அறி வேன். ஒவ்வொரு நொடியையும் உங்கள் பணத்திற்காக செலவழித்து வேகமாக உங்கள் கபாலங்களை இந்த லேசர் கத்தியால் திறந்து உங்கள் பெறுமதிமிக்க மூளைகளை வெளியேற்றி பாதுகாப்பாக பெட்டிகளில் இட்டு தருவேன். கதை முடியும்வரை கதவுகளை திறக்காதீர். இக்கதை முடிந் ததும் மீண்டும் தங்கள் மூளைகளை பொருத்தி விடலாம். நீங்கள் எனக்கு ஒர் உதவி செய்யவேண்டும். ஒர் ஆயிரம் ஆண்டுகள் என்னோடு பயணப்பட்டு 3125-ம் ஆண்டில் இருந்து போபோஸ் கிரக வாசிகளாக உங்களை காலப்பய ணத்தில் ஆக்கிக்கொள்ளவும். சிரிக்காதீர்கள். கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் வாளோடு தோன்றிய உங்களுக்கு இது ஒரு 'யுயுப்பி' வேலை.

பறவான் - போபோஸ்சின் பிரபஞ்ச வாகனம்.

வீடம் - போபோஸ் வாசிகள் வாழும் மூடப்பட்ட பெருவீடு.

கீ டொங் கான் மென் - எல்லோரும் எல்லோருக்காக (சூலோ கம்)

ரீ மின் - ஆச்சரியம்

பீர் டிஸ் - நிச்சயம்

நிலின் சோ - அழகின் உச்சம்.)

பறவான் தயாராகி விட்டிருந்தது. அதற்குள் அவர்கள் இரு வருக்குமான போதிய பொருட்கள் இருப்பதையும் 'சக்தி' நிர்மிபி முழுமை காட்டுவதையும், அதன் பெட்டியின் வெளிப் பாகம் வெளியிட்ட இருட்டு ஒளி காட்டிற்று. பறவான் நீலக் கோள் நோக்கி ஆறு தடவை சென்று வரக் கூடிய சக்தியாக

அது இருக்கும்.

தீடன் தன் வாழ்வின் இறுதிப் பறவான் பயணம் இதுவாகத் தான் இருக்கும் என்று நினைத்தபடி மீடேயின் கரங்களைப் பற்றி அழைத்துச்செல்ல நகர்ந்தார். அவர்கள் இரு கைகளையும் சூழ இருந்த 'போபோஸ்' வாசிகளின் அந்த ஆண் டுக்கான அதிபர் போன் முன்னிலையில் நெற்றி மையத்தில் தொட்டு கோளின் நம்பிக்கை உறுதிச்சடங்கை செய்தனர். பின்னர் மூவரும் அவர்களின் எல்லாப் பற்களாலும் சிரித்து 'போபோளின் எதிர்காலத்திற்காக' என்றார்கள்.

'எங்கள் முதாதையரின் கிரகத்தில் சென்று வென்று வாருங் கள்' என்று அதிபர் போன் போபோஸ் மொழியில் கூறி விடை பெற்றார்.

பறவானில் முதன்முதல் பறக்கும் பதட்டமும், விருப்பமும் மீட உடலெங்கும் தெரிந்தது. தம் உடலெங்கும் மீண்டுமொருமுறை சரிபார்த்தனர். தீடன் 'இது எனது இறுதிப் பயணம், உனக்கு முதற்பயணம்' என்று கூறிக்கொண்டே பொத்தானை தொட்டு பிரபஞ்சப் பயணத்தின் கதவுகளை திறந்தார். அவர்களைத் தவிர அங்கு யாரும் இல்லை. எல்லோருக்கும் சேதி கள் சென்று சேர்ந்திருக்கும். பறவான் தன் பெட்டியில் இருந்து விடுவித்து சிவந்த கீற்றுக்களைச் சிதறவிட்டு வீட்ததின் ஏறுபடியில் தன் கதவுகளைப் பொருத்தியது.

'தெரியமாக இரு. எங்கள் முதாதையர் நீலக்கிரகத்திற்கு செல்வதையிட்டு பெருமையாக இரு. முதல்பயணமே உனக்கு நல் அனுபவங்களைத் தரட்டும்' என்றார். மீட 'கீ டொங் கான் மென்' என்று போபோஸ் கிரக மொழியில் சொன்னாள். அவரும் பதிலுக்கு அதைச் சொன்னார். 'எல்லோருக்குமாக எல்லோரும்'.

வீடத்தில் இருந்து பறவான் விலகி தன் இணைப்பைத் துண்டிக்கும் நேரத்தில் பறவானுக்குள் தம் இடங்களில் தம் மைப் பொருத்திக்கொண்டு இருவருமே வீடத்தைத் திரும்பிப் பார்த்தனர். எங்கு செல்வதெனினும் வாழும் கிரகத்தை விட்டுப் பிரியும் ஏக்கம் அவர்களிடம் போபோஸ் காற்று மோதிய முகம்போல் மாறி இருந்தது. பறவான் ஆயிரம் தேன்க்களின் சத்தத்தில் ஆரம்பித்து மூன்றுமுறை சுற்றி தன் நிலைகளை உறுதி செய்தது. அதன் கட்டளைகள் சரியானதும் பறவான் இயந்திர மொழியில் பேசியது. தீடன் பொத்தானை அமர்த்தி



னார். பறவான் தீக்கங்குள் போன்ற அலைகளை வீசி ஒளி யைத் தாண்டிய வேகத்தில் நட்சத்திரம் வீழும் நொடிபோல் பிரபஞ்ச வெளியில் பறந்தது.

சில நிமிடங்களிலேயே செவ்வாய்க்கிரகம் தெரிய ஆரம்பித்தது. அது சிவந்த கண்போல் நெருங்கி வந்தது. அதன் மேல்முனையில் இருந்து வந்த சமிக்ஞைக்கு தீடன் பதில்

அனுப்பி விட்டார். மீடி அங்கும் இங்கும் அண்ட வெளியை பறவை ஒன்று தலையசைப்பது போல் பார்த்தபடி இருந்தாள். செவ்வாய் வட்ட ஈர்ப்பில் இருந்து விலகுமட்டும் பொறுத்திருக்குமாறு மீடையிடம் தீடன் வேண்டிக்கொண்டார். பறவானின் அதிர்வு காதில் வண்டு புகுந்தது போல் இருந்தது. சிலமணி நேரங்களில் பறப்பு இலகுக்கு வந்தது. அவர்கள் பிரபஞ்ச வெளியில் தாம் சென்றடையவிருக்கும் முதா

தையரின் நீலக்கிரகத்தை நோக்கிய பதிவுகளை பறவா னுக்கு அனுப்பிவிட்டு இருந்தார்கள். மீங்கு பரவசமாக இருந்தது. அதை அவளது முகம் வெளிச்சமிட்டுக் காட்டியது.

தீடன் தன் நாற்பத்தி ஜந்தாவது வயதில் வாழும் போபோஸ் வாசி. அவர் வாழ்வதற்காக இன்னும் ஜந்து ஆண்டுகள் மட்டுமே உண்டு. அதன்பின்பு தன் இடத்தை அவர் புதிய குழந்தைக்கு வழங்குவார். அவரின் உடல் போபோஸ் கல்ல றையில் அடக்கமாகும். தீடன் தனக்கான குழந்தையை இன்னும் தெரிவு செய்யவில்லை. அதற்காக ஓர் பெண்முட்டை கிடைக்கவில்லை, அவர் வாழ்நாளெல்லாம் ஆராய்ச்சியிலும், செவ்வாய்க்கும் முதாதைக் கிரகத்திற்கும் பறப்பதிலும் காலம் செலவழித்துவிட்டார். இன்னும் ஜந்து போபோஸ் ஆண்டுகளில் தனக்கான பெண்ணையும் குழந்தையையும் அவர் கண்டடையலாம்.

மீங் இருபது வயதுக்காரி. போபோஸின் இளம் விஞ்ஞான அழகி. மஞ்சளும் வெள்ளையும் நீலமும் கலந்த நிறம். அவளிடம் உள்ள பற்களும் உதடுகள் விரியும்போதெல்லாம் பூச்சாக்கில் கட்டிய வெண்முத்துக்கள் போலத் தெரியும். போபோஸில் வாழும் 3000 பேரிலேயே பற்களுக்குப் பேர் போனவள் மீங். மற்றையவர்களின் பற்கள் சிறியன. காண்ப வர்கள் எல்லாம் ‘முதாதையரின் பற்களை வைத்திருக்கிறாய்’ என்பார்கள். அதை அடிக்கடி கேட்டதாலோ என்னவோ முதாதைக் கோஞ்குக் கயணப்படுவதிலும் ஒட்சிசனை விரிவாக்கு வதிலும் அவளுக்கு பொறுப்பு வந்திருந்தது. போபோஸின் முத்த பறப்பாளர் தீடனுடனான முக்கியமான ஓர் திட்டப்பயன்த்தில் மீங் இணைந்துள்ளாள்.

இவர்களின் பயணம் போபோஸின் எதிர்கால வாழ்விற்கு பெறுமதி சேர்க்கக்கூடிய பயணம். நீலக்கிரகத்தில் அதன் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் பாதுகாப்பாக அதன் உட்பகு தியில் புதைத்து வைக்கப்பட்ட விதைகளைக் கண்டு பிடிப்பதும் அவற்றைப் போபோஸிற்கு எடுத்துவந்து பயிரிட்டு ஒட்சிசனைப் பரவலாக்கி, காலநிலையை மாற்றுவது அவர்களின் நோக்கம். நீலக்கிரகத்தின் மேல்முனையில் இருந்து 1309கி.மீ கீழே ‘ஸ்வால்பாட்’ என்ற இடத்தில் அவை உண்டு. 1000 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த நிலத்தை ‘ஸ்கண்டிநேவியா’ என்று முதாதையர்கள் அழைத்தனர்.

தாம் அழிவோம் என்று தெரிந்தும் விதைகளைக் காக்கும் வங்கியை நிறுவிய முதாதையரை நினைத்தபோது மீங்கு உடல் ஒருமுறை நடுங்கி மீண்டது. அந்த இடத்திற்குச் செல்வதால் தான் ஏதோவொரு வகையில் அவர்களின் இணைப்பைப் பெறுவதாக நினைத்துக்கொண்டாள்.

‘இப்போது நீலக்கிரகத்தில் எத்தனையாவது ஆண்டு நடக்கிறது தீடன்?’ என்றாள் மீங்.

தீடன் ஒட்டியிருந்த உதடுகளைப் பிரிக்காது சிரித்தார். ‘அதை எப்படிச் சொல்வது? நமது முதாதையர் அறிவோடும் அதற்கிணையான மூட நம்பிக்கையோடும் இருந்தார்கள். அவர்களது கணிப்பின்படி அங்கு 3125-ம் ஆண்டு இப்போது நடைபெறுகிறது. அது கிரகத்தின் உண்மையான வயதல்ல. அவர்களிடம் பல மதங்கள் இருந்தன. அதில் ஒரு மதத்தின் ஸ்தாபகர் பிறந்தநாளை வைத்தே அவர்கள் தமது ஆண்டை வகுத்திருந்தார்கள்.’

‘ஓ.. ரீமீன்..’

‘தீடன் இப்படி அழகான கிரகம் ஏன் அழிந்தது?’

‘நான் ஏற்கனவே சொன்னதுதான். அவர்கள் நாதனமான அறி வடனும், மோசமான மூட நம்பிக்கையோடும் இருந்தனர். அவர்கள் கிரகத்தைப் பங்குபோட ஆரம்பித்தனர். கட்டுப்பாற்ற மனிதப்பெருக்கம் 2000 கோடியை எட்டியபோது அவர்கள் தங்கள் தங்கள் பாதுகாப்பிற்கென்று கொடிய ஆயுதங்களை உற்பத்தி செய்து வைத்திருந்தனர். கிரகத்தின் வெப்பம் அதிகரிக்கும்படி அவர்களது செயல்கள் இருந்தன. அக்கிரகத்தை உயிர்ப்போடு வைத்திருந்த காடுகளை அழித்து கற்களைக் கட்டிக் குவித்தபோது அவர்களுக்கு உணவுப் பிரச்சினைகள் உருவாகின. நம்மைப் போலில்லாமல் அவர்கள் நிலத்தில் விளைவித்த உணவுகளை உண்டனர். நமக்கு நீர் உணவு மட்டும் உள்ளதுபோல் அவர்கள் இருக்க வில்லை. விதம் விதமான உணவுகளை உண்டனர். அவர்களின் வாய்க்குள் 32 பற்கள் இருந்தன என்றால் பார்த்துக் கொள்.

கிரகத்தைப் பற்றிய சிந்தனையைக் குறைந்த அளவானவர்களே கொண்டிருந்தனர். அவர்களின் 2114-ஆம் ஆண்டில் அங்கு பெரும் யுத்தம் ஏற்பட்டது. எல்லோரும் கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்தியபோது அங்கு வாழ்ந்தோரில் எஞ்சியவர்கள் சில லச்சங்களுக்குள் எஞ்சினார்கள். அதன் தாக்கத்தால் தாவரங்கள் அழிந்தன. பெருங்கடல் வெள்ளம் ஏற்பட்டு மீதி உள்ளோரும் அழிந்தனர். அங்குள்ள நீரும் மாற்றமடைந்து இன்று 80 பாகை வெப்பத்தில் கொதித்தபடி உள்ளது. அழகான பச்சையும், நீலமுமாக இருந்த கிரகம் வெப்பம் கொண்ட, ஒட்சிசன் குறைந்த கோளாக மாறிவிட்டது. கடும் வெப்பத்தால் அங்குள்ள நீரும் பல ஆண்டுகளில் வற்றிவிடும். ஒரு காலத்தில் அது இப்போதுள்ள நிறத்தை இழந்து மஞ்சள் கோளாகத் தெரியும்.

‘ஓ.. ரீமீன்..’

‘தீடன், அழகான கிரகத்தை தாம் அழிப்பது பற்றி அவர்கள் ஏன் சிந்திக்கவில்லை?’

‘நம்மைப்போல் கட்டுப்படுத்தப்பட்ட வாழ்வும், சீராக்கப்பட்ட மூளையும் அவர்களுக்கு இருக்கவில்லை. கிரகத்தை 300 நாடுகளாகப் பிரித்து வேலி போட்டு போட்டியிட்டார்கள். அவர்கள் செய்ததில் உருப்படியானவை சிலதும் இருந்தன. இப்போது நாம் தேடிப்போகும் தானியங்களைப் பாதுகாத்தும், 2098-ல் செவ்வாயில் குடியேறியதும். அதனால்தான் சொன்னேன், அவர்கள் விவேகமாகவும் இருந்தார்கள். மோசமாகவும் இருந்தார்கள்.’

‘நீங்கள் எத்தனை தடவைகள் சென்றிருந்தீர்கள்?’

இத்தோடு மூன்றாவது தடவை. நீலக்கிரகத்தின் கணக்குப்படி 20 நாட்களில் அதை அடைவோம். ஒவ்வொரு தடவை அதை நெருங்கும்போதும் எனக்குப் பெரும் ஏமாற்றம் குழந்து என்னை போபோஸ் வெளியில் மிதப்பது போல் இருக்கும். இப்படிப்பட்ட அழகான மரங்கள் நிறைந்த கிரகத்தை நாம் இழந்துவிட்டோமே என்பதுதான் அது. அங்கு எல்லாமே கிடைத்தன. கிரகம் எல்லாவற்றையும் கொடுத்தது.

மனிதர்கள் அவற்றை உணரவில்லை. 5 கோடி ஆண்டுகள் வாழ்ந்திருக்கக்கூடிய கிரகத்தை சில பத்து ஆண்டு வாழ ஆசைப்பட்டு அழித்துவிட்டனர் என்ற எண்ணம் பேரச்சத்தையும் அவர்களின் காட்டுமிராண்டித்தனத்தையும் என்னிடம் வீசி விடும்.

‘ஸ்வால்பாட்’-டை நாம் கண்டடைவோமா? அங்கு இருப்பவை என்ன?’

‘பீர்டிஸ்’. ஏற்கெனவே அதன் இடத்தை நாம் தீர்மானித்துவிட்டோம். சென்றடைந்ததும் நாம் 1117ஆண்டுகளுக்கு முன் அவர்கள் பூட்டிய கதவைத் திறந்து இப்போது நமக்குத் தேவையானவற்றை எடுத்துப் பாதுகாப்பாய் திரும்ப வேண்டும். ஆனால் அந்த இடத்தில் ‘புவி வெடிப்பு’ நிகழுமால் இருக்கவேண்டும்.

‘அது என்ன புவி வெடிப்பு?’

நீலக்கோளம் விநோதமானது. அதன்மேல் ஏழு தகடுகள் அசைந்தபடி இருக்கின்றன. அதனுள்ளே கிட்டத்தட்ட எம் சூரியனுக்கு நிகரான வெப்பமுள்ள தீக்கழி ஓடிக்கொண்டு ரூக்கிறது. அவ்வப்போது அத்தகடுகளின் நகர்விலோ மேலோட்டின் இடைவெளியால் அத்தீக்கழி பெருவெடிப்பாக வெளிவரும். அது நீலக்கிரகத்தை அதிரச் செய்யும். ஸ்வால் பாட்-ல் அது நடந்திருந்தால் விதைவங்கி இருக்க வாய்ப்பில்லை. அப்படியேதும் நடக்காவிட்டால் அது அப்படியே இருக்கும். அதை வடிவமைத்தவர்கள் 120மீற்றர் ஆழத்திலும் நிலத்தைக் குடைந்து - 18 பாகை குளிரிலேயே கிட்டத்தட்ட 1500 ஆண்டுகள் பாதுகாப்பாக இருக்கும்படி வைத்திருக்கி றார்கள். அந்த நல்லவர்கள் நமக்காகவே அதைச் செய்துள்ளனர். அவர்களைப் போபோஸ் எப்போதும் நினைக்கவேண்டும்.

‘பீர்டிஸ் - தீடன், அவர்களுக்கு தம் நிலம் அழியும் என்று தெரிந்திருக்கிறதே?’

ஆம் மீஷ, அவர்களுக்குள் இருந்த பெரும் ஆபத்து முரண் பாடான முளை. அவர்கள் அச்சப்பட்ட முதல் விடயம் சக மனிதர்கள்தான். அதனாலேயே மற்றவர்களிடமிருந்து அதிகாரத்தை பறிப்பதிலும் - அழிப்பதிலும் - அதனதன் அச்சத்திலும் ஆயுத உற்பத்தியிலேயே கவனமாக இருந்தனர். அவர்களிடம் 6000-ற்கும் மேற்பட்ட மொழிகள் இருந்தன. அவர்கள் முரண்பாடுளைத் தீர்த்து ‘மனிதர் மனிதருக்கு எதிரி இல்லை’ என்ற அறிவாற்றல் அடைவைச் சென்றடையவே இல்லை. அதேநேரம் ஸ்வால்பாட்-ல் 4 மில்லியன் விதைகளைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். உதாரணமாக அவர்கள் உண்ட அரிசி என்ற உணவில் 10,000 வகைகள் இருந்திருக்கின்றன.

‘தீடன் நீங்கள் சொல்பவை ஆச்சரியமாக இருக்கின்றன. எப்போது? எப்படி? அவர்கள் போபோஸ் கிரகம் வந்தார்கள்?’

‘அவர்கள் போபோஸை நேரடியாக அடையவில்லை. முதலில் செவ்வாய்க்கு 2098-ல் வந்தடைந்தார்கள். அங்கு அவர்களுக்கான வாழ்வு மிகவும் போராட்டமாக இருந்தது. செவ்வாயில் வந்திருந்தவர்களில் பலர் இறந்தனர். நீலக்கிரகத் திற்கு அதன் முக்கியத்துவத்தை அறிவித்தபடி இருந்தனர். ஆனால் தொடர்ந்து செவ்வாய்க்கான குடியேற்றம் நடந்தபடி

இருந்தது. 2115-ல் பூமியின் தொடர்பு முற்றிலுமாக அறுந்ததும் செவ்வாயில் குடியேறியவர்கள் படிப்படியாக நிலத்தில் ஏற்பட்ட யுத்தத்தையும், அழிவையும் அறிந்தனர். பின்பு எப்படியேனும் தற்காத்து அதன் இரு துருவங்களிலும் பாதுகாப்பான வாழ்வை அமைக்க நிலத்தின் கணக்குப்படி 100 ஆண்டுகள் தேவைப்பட்டன.

செவ்வாயில் அதிகம் பேர் வாழ முடியாத நிலை. வட துருவத்தில் 5000 பேர், தென் துருவத்தில் 3000 பேர். அந்த அளவை இன்னும் அவர்கள் மீறவில்லை. செவ்வாய்க்கான விதிகள் அதன்படி உருவாகிற்று. செவ்வாயில் இருந்து பூமியைப்போல் வேறு கோளைக் கண்டுபிடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் தான் அதன் நிலவாகிய போபோஸின் கீழ்ப்பகுதியில் கறுப்பு நீர் கண்டுபிடிக்கப்பட்டு நம் முதாதையர் போபோஸின் மூன்று புள்ளிகளில் குடியேறினோம். இது நடந்து இன்று 250 போபோஸ் ஆண்டுகள் கடந்துவிட்டன. நீலக்கிரகத்தைப் போன்ற கிரகத்தை நாம் ஒருநாள் அடைவோம்.’

தீடன் இவற்றைச் சொல்லிக்கொண்டிருந்தபோதே... பறவான் அசைந்து தள்ளாடியது. தீடனின் கழுத்தைக் கையால் கட்டிக்கொண்டாள் மீஷ. ‘முதாதையர்களின் பல் மட்டுமல்ல பயமும் உன்னிடம் மீதி இருக்கிறது. இது பிரபஞ்சக் காற்றலை. பொறு மீஷ, என்னைச் சற்று விடு. பறவானை நான் கட்டுப்பாட்டில் இயக்கவேண்டும்.’ பறவானின் சத்தம் இறுமலோடு இயங்கியது. அதன் வேகம் உச்சம் தொட்டு அடங்கியது. நாம் ஆபத்தைக் கடந்துவிட்டோம்’ என்றார்.

நீல நிறத்தில் தெரிந்த சூரியன் மஞ்சள் நிறத்தில் தெரிய ஆரம்பித்தது. அது யாரோ இருந்தில் வெளிச்சம் பாய்ச்சுவது போல் சூரியன் பிரபஞ்சத்தில் கோடு போட்டிருந்தது. பார்க்கும் திசையெங்கும் நடச்சத்திரங்கள் பிரபஞ்ச மின்மினிகள் போல மிதந்தன. மீஷின் கண்கள் பிரபஞ்சத்தில் உருண்டு நின்ற கோள்களின் பிரமிப்பால் மிதந்து கொண்டிருந்தன. அவள் முகத்தில் ஆச்சரியமும் ஏக்கமும் இருந்தது. அவள் பின்னால் திரும்பியபோது பெரும்கோள் பல நிறத்தில் பின்னால் வருவதுபோல் இருந்தது.

‘தீடன், அதுதானா வியாளன்?’ என்றாள்.

‘ஆம். சூரியமண்டலத்தின் இராட்சதன் எவ்வளவு அழகு பார்த்தாயா? ரீவின் சோ’ என்றார்.

நீலக்கிரகத்தின் பாதையில் பறவான் பறக்க ஆரம்பித்தது. அவர்கள் அருகருகே பொருத்தப்பட்டிருந்த உணவு நீரை எடுத்து உதடுகளில் வைத்தனர். அவர்கள் வழக்கப்படி இடுது கரங்களால் பற்றிக்கொண்டு தொடுப்பானை இயக்கி னர். இருவருக்கும் அளவான காற்று நீர் உணவாய்ச் சென்ற டைந்தது.

நாம் தூங்கும் நேரம் என்று அதற்கான பொத்தானை தீடன் தொடுத்தார். இருக்கை, படுக்கையாக தீடன் கண்கள் மூடின. மீஷயால் தூங்கமுடியவில்லை. பல கேள்விகளும் ஆச்சரியங்களும் முதாதையர் கிரகத்தில் கால் வைக்கும் போது ஏற்படப்போகும் உணர்வுகளும் அவளிடம் வந்து சென்றது. தீடனைப் பார்த்தாள். அவர் ஆழந்த பிரபஞ்ச உறக்கத்தில் இருந்தார்.

போபோஸ் கிரகத்தின் மிக முத்தவர் தீடன். அவர் இன்னும் 5 ஆண்டுகள் மட்டுமே வாழ முடியும். இதுவரை அவர் தனக்கான பெண்ணையோ, தனக்குரிய பிரதிக் குழந்தையேயோ உருவாக்கவில்லை என்றபோது அவர் தன் வாழ்நா ஸெல்லாம் கண்டடைதலிலும், ஆராய்ச்சியிலும் கழித்துவிட்டதை நினைத்துப்பார்த்தாள். அவருக்கான முட்டையை ஏன் நான் வழங்கக்கூடாது என்று மீலை நினைத்துக்கொண்டாள். நாம் தானியங்களுடன் வெற்றிகரமாகத் திரும்பும்போது இது பற்றி தீடனுடன் பேசுவோம் என்று நினைத்துக்கொண்டாள்.

வெளிச்சமும், இருட்டும் கலந்த பயணத்தின் இறுதி

நாளில் அவர்கள் இருந்தனர். நீலக்கிரகத்தை பறவான் சுற்றி யபடி இருந்தது. சரியான இடத்தைத் தீர்மானித்து தீடன் இயக்கிக்கொண்டிருந்தார். அது நகருகிறபோது எந்தெந்த நாடுகளாக முதாதையர் பிரிந்திருந்தனர்? இறுதிப் பெரும் போரில் யார் முதலில் நாசகார ஆயுதத்தைப் பயன்படுத்தி ஸர்? பூமியெங்கும் அதிர்ந்த 200 குண்டுகள் வெடித்த பகுதி கள், வனங்கள் நிறைந்திருந்து இன்று மணலாய் இருக்கும் பகுதிகள் என்று தீடன் கூறிக்கொண்டே வந்தார். 1000 ஆண்டுகளின் முன்னர் கடலின் எல்லை, இன்று அது மூழ்கிடித்த பகுதிகள் என்று அவர் விபரித்தபோது அவளது ஆச்சரியம் அதிகரித்தது.

‘எப்படி கடல் பெருகியது?’

வெப்பம் அதிகரித்து, அதிகரித்து அதன் துருவங்களில் கட்டி பட்டிருந்த பெரு வெண்கட்டிகள் எல்லாம் கரைந்து கடலாகின. இதனால்தான் நீலம் எங்கும் பரவியிருக்கிறது. நாம் தேடிச்செல்லும் ‘ஸ்வால்பாட்’ கடற்கரை அருகே உள்ளது. 1000 ஆண்டுகளிற்கு முன் கடல் 100மீற்றருக்கு கீழே இருந்தது. கடற்கரையில் இருந்து 30மீற்றரில் அந்த தானிய வங்கி யின் கதவுகள் இருக்கும். அவற்றை திறந்து உள்ளே செல் வதே எமது வெற்றி.

‘தீடன் மீண்டும் இங்கே வாழுமுடியாதா?’

கடல்நீர் 80 பாகை வெப்பத்தில் இருக்கிறது. எங்கும் றேஷன் இருக்கிறது. இவை அடங்க 50,000 ஆண்டுகள் காத் திருக்கவேண்டும்.

‘அப்போ நாம் வேறு நீலக்கிரகத்தை எப்போதடைவது?’

‘மீலை முதாதையர் அன்று செவ்வாயை அடைய ஏழ மாதங்கள் பயணப்படவேண்டியிருந்தது. இன்று 20 நாட்களில் நாம் வந்தடைகிறோம். இது நமது வளர்ச்சி. இந்த வேகத்தை நாம் அதிகரித்து வேறு கிரகக்கூட்டத்தை அடைய வேண்டும். நம் ஆராய்ச்சியில் அப்படி முன்று கோள்களை கண்டிருக்கி றோம். அவற்றை ஒருநாள் போபோஸ் வாசிகள் அடைவார்கள்.’

‘தீடன் உங்களைப் போன்றவர்கள் 50 ஆண்டுகளை விட அதிகமாக வாழ ஏன் போபோஸ் அனுமதிக்கவில்லை?’

‘இல்லை மீலை. அது தவறு. போபோஸில் 3000 பேர் மட்டுமே வாழுமுடியும். என் பிரதி பாதுகாக்கப்படும். நான் என் 50-வது வயதில் வேறு உயிருக்கு வழிவிடவேண்டும். இதோ என் பாதையில் நீ பயணப்படுவாய். ஒருநாள் புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டால் அங்கு மீண்டும் நான் உருவாகலாம். சில

வேளை எம் போபோஸ் கூட ஒருநாள் கைவிடப்படலாம்.

நிலத்தில் இருந்து 100 மீற்றர் உயரத்தில் பறவான் சென்றது. கீழே நிலம் மேடும் பள்ளுமாய் காட்சிகளின் வெளியாய்த் தெரிந்தது. ‘இதோ நோர்வே என்று அழைக்கப்பட்ட இடத்தை நெருங்குகிறோம்’ என்றார் தீடன்.

‘அங்குதானே ஸ்வால்பாட் தானியவங்கி இருக்கிறது?’

‘இடன்’

தீடன் அதன் இடத்தை லேசரால் குறித்து பறவானை நகர்த் தினார். அப்போது குரியன் சிவந்த நிறத்தில் அதன் கடலுக்குள் மிதந்தது. ‘அது என்ன தீடன்?’ என்றாள்.

‘அது நீலக்கிரகத்தை சுற்றி வரும் நிலவு. செவ்வாய்க்கு போபோஸ் போல. போபோஸை விடப் பெரியது’ என்றார்.

‘ஆம் அழகான கிரகங்கள்’ என்றபடி அவர்களின் இலக்கை நெருங்கிப் பறவானைத் தரை இறக்கும் இடத்தைத் தெரிவு செய்தனர். அவர்கள் உடலைப் பாதுகாப்பு உடைகளால் உறுதி செய்தபடி பறவானை விட்டு வெளியேறத் தயாரானார்கள். குறித்த இடத்தின் தரையை பறவான் தெரிவுசெய்து தன் தரிப்பிடத்தில் இணைத்தது.

தேவையான கருவிகளை இணைத்தபடி ‘மீலை இங்கு ஈர்ப்பு அதிகம். கால்களை இழுத்து நடக்கவேண்டும்’ என்றபடி தீடன் பறவான் கதவுகளைத் திறந்து கீழே இறங்கினார். மீலை பிரமிப்போடு கால்களை வைத்தாள். அவளது கால்களை யாரோ இழுப்பதுபோல இருந்தது. புன்னகைத்தபடி ஓடிப் பார்த்தாள். ‘அதிக தூரம் போய்விடாதே’ என்று தீடன் அழைத்தார்.

100 மீற்றர் தூரத்தில் உள்ள ஸ்வால்பாட் தானிய வங்கி நோக்கி அவர்கள் தாம் மேற்கொள்ள இருக்கும் பெருஞ் செயலை என்னி கரங்களைப் பற்றியபடி நகர்ந்தனர். பலங்கொண்ட காற்று மீலையை உதைத்தது. தீடன் அவளைப் பற்றி நிமிர்நிலைக்கு கொண்டுவந்தார்.

1000 ஆண்டுகளுக்கு முன்பு பூமி மனிதர்கள் பாதுகாத்த ஸ்வால்பாட் முகப்புத்தோற்றம் அவர்களுக்குத் தெரிந்தது. ‘அதோ... அங்கே...’ என்று தீடன் காட்டினார். வியந்துபோய் நின்றவர்கள் அதை நோக்கி ஓடினர். 30 மீற்றரில் அதன் கொதிக்கும் கடலின் அலைகள் புகைந்தபடி மோதின. தம் பயணம் வெற்றியின் அருகில் இருப்பதையீட்டு அவர்கள் தூள்ளினர். உடல் மேல் செல்லவில்லை. தீடன் மேலே ஏற மீலையை ஏற உதவி செய்தார். இருவரும் கரங்களைப்பற்றிய படி அதன் வாசலை அடைந்தபோது அதிர்ச்சி அங்கிருந்தது.

ஸ்வால்பாட் தானிய வங்கியின் கதவுகள் ஏற்கெனவே திறந்திருந்தன.



akaran@thaiveedu.com



சாத்தானிகளின் கூடபாரம்

- ஜெனார்த்தன்

இலியம் : செஸ்வன்

அன்றைக்கு யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல, தமிழர்கள் வாழும் பிரதேசமெங்கும் ‘நாவாந்துறை’ என்கின்ற இந்தக் கடலோரக் கிராமத்தைப் பற்றிய பேச்சுத்தான். பத்திரிகைகளைப் பூர்ட்டினால் அந்தச் சம்பவம் தொடர்பாகப் பக்கம் பக்கமாக எழுதியிருந்தது. தொலைக்காட்சியைத் திறந்தால் தலைப்புச் செய்தியே அது தான். நான் ஏதோ அதைச் சம்பவம் என்று சொல்லிக் கொள்வது சரிதானா? கடந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் தானே இன்றைக்கு நமது வரலாறு. அப்படியானால் இதுவும் வரலாற்றில் பதியப்பட வேண்டிய சம்பவம் தான்.

நாவாந்துறை என்றாலே எல்லோருக்கும் நினைவில் வருவது, அந்தப் பரவைக் கடலும், மீன் சந்தையும், பந்தடியும் தான். கடலே இவர்களுக்குத் தொழிற்சாலை. ஆர்ப்பாட்டமற்றுக் கிடக்கும் இந்தப் ‘பரவைக்’ கடலை நம்பித்தான் இன்றும் இங்குள்ள குடும்பங்களின் வாழ்க்கை ஒடிக் கொண்டிருக்கின்றது. ‘நாவாந்துறைக் கடலில் பிடிபடும் பாலமீன், கயமீனுக்கும் பாட்டு இறாவின் சுவைக்கும் ஸடாக உலகத்தில் எந்தக் கரைக்குப் போனாலும் தின்ன ஏலாது’ என்று யாழ்ப்பானம் முழுக்கப் பேச்சு. இந்தக் கடலில் இறால் கூட்டுத் தொழில் தான் பிரதானம். மாதத்தில் இரண்டு தடவையாவது வலைகளைப் பிடிப்பிக்கப் பாய்வார்கள். மற்ற நாளையில் விடியப்பறும் நாலஞ்சு மணிக்கே இறால் கூடுத்தடக் கடலுக்குப் போகவேணும்.

தொழிலுக்குப் போயிற்று வந்த அலுப்பில் குளிச்சுச் சாப்பிட்டு சற்று நேரம் வெறும் நிலத்தில் சாய்ஞ்சு படுத்தால்... ஆராச்சும் தட்டி அரட்டினால் கொலை தான் விழும். நித்திரை கொண்டு எழும்பினால் சத்துக்கு வலைகளைப் பொத்திற்று, வெயில் கொஞ்சம் தணிஞ்சு கொண்டு வர, கீதம் வீட்டில சுட்சுட வாய்ப்பனையோ, குமார் கடை ஹாலையோ வாங்கி மாத் தேத்தண்ணியோட மணமற்று, ‘பூட்ஸ்’-சும்கையுமா பரலோக மாதா கோயிலிடக்குப் பந்தடிக்கப் போய் விடுவார்கள். இந்த ஊர் பிறந்த எல்லாருக்கும் ‘புட்போல்’ இரத்தத்தில் ஊறிப் போன ஒன்டு. மைதானத்தில் குஞ்சுகுறுமான் தொடங்கி இளந்தாரிகள் - சம்சாரிகள் எல்லாம் ‘புட்போல்’ அடிக்கிறதை வயதானவர்கள் கோயில் போட்டிக் கோவில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஏதும் இசுகு பிச்கா விளையாடினா, ‘அந்தக் காலத்தில் நாங்க விளையாடேக்க...’ என்டு பழைய புட்போல் புராணம்

தொடங்கும். விளையாட்டு முடிஞ்சாலும் அந்த புராணம் ஓயாது. கலகலப்பிற்கு குறைச்சல் இல்லாத ஊர். உதைபந் தாட்டப் போட்டிகளில் ‘சென். மேரிஸ்’ அணி மைதானத்திற்குள் இறங்கினால் வடமாகாணத்தில் எல்லா அணிகளுக்கும் பேய்ப்பயம். ‘இவங்கள் வெல்லவே ஏலாது’ என்று எதிரணிரசிகர்கள் பேசிக் கொள்வதைக் காது குளிர்க் கேட்ட களிப்போடு அரையோ காலோ அதி விசேஷத்தை மண்டினால் தான் இவனுகளுக்குப் போதையே ஏறும்.

நாவாந்துறை தெற்குப் பக்கத்து முக்குவரோடும் அண்ணன்-தம்பி, சினேகிதம் - கும்பா என்று நல்லாத்தான் பழகுவாங்க. ஏன் ஒரு சிலர் தெற்குப் பக்கத்துப் பொம்பிளைகளைக் காத லித்துக் கல்யாணம் கட்டியும் இருக்கிறாங்க. ஏதும் நல்லது கெட்டது வந்தால் அந்தச் சனமும் வடக்குப் பக்கத்தாருக்கு முதலிடம் கொடுக்கும். ஊருக்குள்ள ஏதும் செத்தவீடு நடந்தால் அன்று இரண்டு சாதிச் சனத்துக்கும் துக்கநாள் தான். அனேகமாக எந்த வீட்டிலேயும் ரீவிச் சத்தம் கேட்காது. அவங்களும் கத்தோலிக்கர்கள் தான். அவங்களுக்குச் சென். நீக்கிலார் கோயில். எந்தக் கோயிலில் பூசை நடந்தாலும் பரலோக மாதாவே... சென். நீக்கிலாரே... என்று கோயில் நிறைஞ்ச சனமாத்தான் இருக்கும். எல்லாம் சரி தான், ஆனால் சென். மேரிஸ் - சென். நீக்கிலால் பந்தடியென்று வந்தால் மட்டும் எப்ப பாரு சண்டை தான். அடிதடியில் தொடங்கி வெட்டுக் குத்து... ரத்தம் பொலீஸ் என்று வந்து முடியும். இது ‘இன்று நேற்று’ இல்லை. காலங்காலமாக நடக்குது.

ஆறு மாதங்களுக்கு முன்னர் துரையப்பா விளையாட்டரங்கில் நடந்த ‘மைலோ’ கிண்ணனத்திற்கான இறுதியாட்டத்தில் நாவாந்துறை சென். மேரிஸ் அணி கலைமதி அணியோடு வெற்றி பெற்றுத் தொடர்ச்சியாக மூன்றாவது வருடமும் சம்பியன் ஆனது. பான்ட் வாத்தியக்காரரின் மேள் தாளங்களோடு பட்டாக்களும் வெடித்துக் கொண்டு, பளபளக்கும் மைலோ வெற்றிக் கோப்பையை உயர்த்திப் பிடித்து, குஞ்சுகுறும் பான் தொடங்கி கிழு கட்டைகள் வரைக்கும் எல்லோரும் நீலம் - வெள்ளைக் கொடிகளை அசைத்து ஆடிப் பாடிக் கொண்டு ‘மேரிஸ்... மேரிஸ்... சென். மேரிஸ்’ என்று கோசங்கள் எழுப்பியபடி ஊருக்குள் வந்ததில் தவறேயில்லை. ஆனால் வேண்டுமென்றே தெற்குப்பகுதி வீடுகளின் முன் நிறுத்தி, இரகசியமாகப் ‘பாண்ட்’ குறுப்பில் அந்த ‘ட்ரம்ஸ்’ அடிப்பவனின் கையில் ‘கால்’ அதி விசேஷம் ஒன்றைக்



கொடுக்க, அவன் அதைத் திறந்து அண்ணாந்து ஒரே மொடக்கில் ஊற்றிவிட்டு காதுச் சவ்வு கிழியுமளவு போட்டுத் தாக்க, முக்கு முட்டக் குடித்திருந்த ஒரு சிலர் ‘... ஏலாது... ஏலும் எண்டா வந்து பாரு...’ என்று எழுப்பிய கோசம்தான் தெற்குப் பகுதியாரின் தன்மானத்தைச் சீண்டிப் பார்த்தது. அன்றைக்கு அதில் தொடங்கிய அடிபிடி ஊருக்குள் பெரிய தாய்வீடு • ஜூன் June 2023

சாதிச்சண்டையாக மாறிப் போச்சது.

முன்று வருடங்களுக்கு முன், கடைசியாக 2008-ல் ‘கிளி பாதர்’ என்று எல்லோராலும் அறியப்பட்ட கருணார்த்தன் பாதர் பங்குச் சவாமியாக இருக்கும் போது இப்படித்தான் ஒரு பொழுதுபட்ட நேரம் பந்தடிச் சண்டை முண்டது. ‘றாத்த

லடி' சந்தியில் (சந்தையடி) இரண்டு சாதிக்காரரும் போத்தல் களால் மாறி மாறி எறிபட்டுக் கொண்டிருக்க அந்த இருட்டுக்குள்ளே இரண்டு சாதிக்காரருக்கும் நடுவில் என்னடா வெள்ளையாக ஒரு உருவும் தெரியுது! என்று பார்த்தால்... நடுவே கிளி பாதர் சண்டையை நிறுத்தச் சொல்லிக் கையெடுத்துக் கும்பிட்டபடியே நின்றார். போத்தலெறிப்பட்டு நெற்றியிலும் இடது முழங்கையிலும் இரத்தம் வழிந்தபடி நின்ற சுவாமியைக் கண்டதும் கையிலிருந்த போத்தல்களைக் கீழே போட்டுவிட்டுத் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு எல்லோருமே அந்த இடத்தை விட்டுப் போய்விட்டார்கள்.

அடுத்த நாள் விடிவிடியங்க கிளி பாதர் இரண்டு கோயில்களையும் இழுத்துப் பூட்டித் திறப்பெடுத்து ஆயரிடம் ஒப்படைத்து விட்டார். கிழமைக் கணக்காகக் கோயில் பூட்டின பூட்டு. பூசை, பிரார்த்தனை எதுவுமில்லை. ஒரு சளிக்கிழமை இரண்டு சாதிப் பெரியவர்களும் சேர்ந்து ஒரு மினிபஸ் பிடித்துக் கொண்டு ஆயர் இல்லத்துக்குப் போய் ஆயருக்கு முன் னால் முழங்காலில் இருந்து கும்பிட்டு 'ஆண்டவரே... தேவரீரே...' என்று மன்னிப்புக் கேட்டதற்குப் பிறகுதான் ஆயரின் அனுமதியோடு கிளி பாதர் கோயிலைத் திறந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தார். அதற்குப் பிறகு சில வருடங்களாக நாவாந்துறையில் இல்லாது ஓழிந்து போன சாதிச் சண்டை அன்றைக்கு மீண்டும் விஸ்வருபம் எடுத்தது.

மெல்ல மெல்ல இருட்டு ஊரையே விழுங்கிக் கொண்டு இருந்தது. புளியடிச் சந்தியில் இளந்தாரிகள் கூட்டமாக நின்று சண்டைக்கு வியூகம் வகுத்துக் கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு சில நரைத்த தலைகள் ஊடுருவின.

'அவங்களும் உங்களைப் போல இந்தக் கடல் உப்பத் தின்னுறவங்க தானே? உங்களுக்கு இருக்கிற ரோசமும், திமிரும் அவங்களுக்கும் இருக்காதா என்ன?' எண்டு கேட்டார். அந்தோனிப்பிள்ளை.

'அவங்க உங்களோட பிரச்சினைக்கு வந்தவங்களா? ஏன் வலியப் போய் வம்பிழுத்தனீங்க? நீங்க பந்தடியில் வெண்டால் பொத்திக் கொண்டு பரலோக மாதா கோயிலடிக்கு வந்து கத்திக் கூப்போட்டு கொண்டாடலாமே? ஆரு மறிச்சது? ஏன் தெக்குப் பக்கம் நின்டு கத்தோனும்?' என்று தழுத முத்த குரலில் கேட்டார் வெள்ளை வேட்டி மரியதாஸ்.

'கொஞ்சக் காலமா சண்ட சச்சரவு இல்லாம ஓண்டா இருந்த ஊரில மண்ண விழுத்திட்டாங்க கடலோட போவார்...' எண்டு, குனிந்து இரண்டு கையாலும் மண்ணை அள்ளிவீசி சபித்தாள் பரிமளக் கிழவி.

விநியோகப் பிரிவு வீடு வீடாகப் போய் பழைய சோடாப் போத்தல்கள், சாராயப் போத்தல்கள் எல்லாம் சேகரித்து அதைச் சாக்கில் போட்டுக் காவிக்கொண்டு வந்து கொடுக்க, சமர்ப்பிரிவு போத்தல்களால் சரமாரியாக எறிந்து கொண்டே முன்னேறினார்கள். தெற்கிலிருந்தும் தாக்குதல் பலமாகத்தா

னிருந்தது. இரண்டு பகுதியும் மாறி மாறி கற்களாலும் போத்தல்களாலும் எறிபட்டதில் பலருக்கு இரத்தக் காயம். நாலைந்து பேர் சேர்ந்து 'பெற்றோல் பம்' சரிக்கட்டத் தொடங்கினார்கள். சண்டை கைமீறிப் போனால் மட்டும் அந்தச் 'சிவதனுசை'க் கையில் எடுப்பது என்ற முடிவில் இருந்தார்கள். கடலில் மீன்களுக்கு அடிக்கும் 'டைனமைற்' வெடியும் தயாராகக் கைவசம் இருந்தது. தெற்குப் பக்கம் சில வீடுகளும் கடைகளும் உடைக்கப்பட்டதாகச் செய்திப் பிரிவு தகவல் மழங்கியது. எந்த நிமிடம் என்ன நடக்குமோ என்று பெண்களும் குழந்தைகளும் பயப்பீலியால் வீட்டு மூலைக்குள் ஓடுங்கிக் கிடந்தனர். சந்தியில் இரண்டு பொலீஸ் ஜீப்புகள் வந்து இறங்கியது தான் தாமதம்... எல்லோரும் நின்ற தடம் தெரியாமல் ஓட்டமெடுத்தனர்.

வந்தவங்க எல்லோருமே சிங்களப் பொலீஸ். அதில் அந்த வெத்திலவாயன் ஒருத்தன் 'நாவாந்துறை கஜால் ஏரியா... கஜால் ... கஜால்...' என்று சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தான். பொலீஸ் இரண்டு தரப்பிலும் விசாரித்துச் சண்டைக்குக் காரணமானவர்களைப் பிடித்துக் கைதுசெய்து ஒரே 'செல்'-இல் அடைத்துப் போட்டார்கள். அடுத்த நாளே செல் லுக்குள் இருசாதியாரும் பேசத் தொடங்கி விட்டாங்களாம். வீட்டிலிருந்து வருகின்ற உணவுப் பண்டங்களைப் பகிர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்களாம். அந்தக் 'கக்கூச்' நாத்தமும் நுளம்புக் கடியும் தாங்க முடியாமல் மறுநாளே இரண்டு பகுதியும் சமாதானமாகப் போவதாகக் கூறிக் 'கேசை' வெட்டிக் கொண்டு ஊருக்கு வந்திட்டாங்க. ஆனால் அந்தச் சண்டைக்குப் பிறகு ஊரில் வடக்குப் பக்கத்தார் யாரும் தெற்குப் பகுதியாரோடு முகம் விட்டுப் பேச முடியாத அளவுக்கு ஆகிப்போச்சு. அந்தச் சனம் பரலோகமாதா கோயில் பக்கமே வாற்தில்லை. மீன் சந்தையில் பகிடி சேட்டை பண்ணுற யாவாரிமார் நிமிர்ந்தும் கூடப் பாக்கிறதில்லை. எல்லாம் அந்த நேரத்துக் கொதி. இவ்வளவு தாரம் வந்து முடிய மென்று எவரும் நினைக்கவேயில்லை.

ஓகோ... இந்தச் சண்டையைத் தான் ஆரம்பத்தில் 'நாவாந்துறை சம்பவம்' என்றீர்ப்பா? இது தலைப்புச் செய்திகளில் ஒளிபரப்பாகியிருந்தால் ஊர் மானமே போயிருக்குமே?

மழுமைக்கு மாறாக அன்றைக்குப் பந்தடி பார்த்துக் கொண்டிருந்த பெரிசுகள் பழைய பந்தடிப் பூராணம் எதுவுமே பேச வில்லை. கையிலிருந்த பீடியை வாயில் வைத்து இழுத்துச் சுருள் சுருளாய்ப் புகை விட்டுக்கொண்டு இருந்தார் பாலராசா. மனுசனுக்கு எழுபது வயது வரும். நல்ல தொழிலாளி 'என்னம்மடா... ஏதோ பூதம் திரியுதாம்' என்று தொடக்கினார். 'ஓமடாப்பா... கிறீஸ் பூதமாம்... உடம்பு முழுக்கக் கிறீஸ் பூசிக் கொண்டு ஊர் ஊராப் போய்க் குமர்ப் பொட்டைகளினர் மாற்பகங்கள் எல்லாம் அறுத்துக் கொண்டு திரிய தாமே... கோதாரி...' என்று இழுத்தார் பழைய 'பிளேயர்' மணியர்.

'எனாம்? அவற்ற பொஞ்சாதியிட்ட இல்லையாமோ?' எண்டு

கேட்டார் ராசு. எல்லோரும் கொக்கொக் என்று விழுந்து விழுந்து வெடித்துச் சிரித்தார்கள்.

'மகிந்த ராஜபக்ச பு... மோனின் ஆயுள் நீடிக்கோனும் எண்டு பெரிய மந்திரவாதிகளை வச்சுப் பூசை ஏதோ செய்யறாங்களாம். ஆயிரம் கன்னிப் பெண்களினர் மார்பகங்களை அறுத்து ஒரு தெய்வத்துக்கு நரபலி குடுக்க வேணுமாமே... என்றார் யோனர்.

'பச்சுப் பாலகர்கள், பெண்டுகள், எங்கட ஆண்குஞ்சுகள் எல் லோரையும் பலி குடுத்தும் இன்னுமா அவன்ற தெய்வத்துக்கு பசி அடங்கயில்லை' என்று கேட்டார் ராசு.

'2009-ல் சண்டை முடிவுக்கு வந்து இப்ப இரண்டு வருசமா வும் போச்சு. இந்த ஆழிக்காரங்கட அட்காசங்கள் இன்னும் குறைஞ்சதா இல்லை. எங்கட காணிகளை வளைச்சுப் புடிச்சு ஊருக்கு ஊர் சென்றிப் பொயின்ருகளும், சந்திக்குச் சந்தி 'செக்கிங்' பொயின்ருகளும் போட்டுக் கொண்டு தனியா வேலைக்குப் போற பொம்புளப் புள்ளைகளோட கைச்சேட்டை பண்ணுறது, ரோட்டு ரோட்டா ரோந்து வந்து வீடுகளையெல்லாம் நோட்டம் போடுறது... இந்தக் கிறீஸ்பூத மும் கூட இவங்கட விளையாட்டு எண்டுதான் எனக்குப் படுகுது' என்றார் 'நஞ்சுப்பன்' வின்சன்.

'புலிகளையெல்லாம் அழிச்சாச்சு, பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்தாச்சு எண்டெல்லாம் பீத்துற இந்த அரசாங்கம் இன்னும் ஏன் தமிழ்ச்சனம் வாழுற இடங்களில் மட்டும் இவ்வளவு இராணுவத்தைக் குவிச்சு வைச்சிருக்குது? என்று கேட்டார்' 'வரலாறு' தோமாஸ்.

'நீ கேட்ட இந்தக் கேள்வியத் தானே பாரானுமன்றத்திலையும் தமிழ் எம்பிக்கள் கேட்டுக் குடையறானுகள்... போர் முடிஞ்சது அவசரகாலச் சட்டத்தை நீக்க வேணும் எண்டு அழுத்தம் குடுக்குறாங்கள்'

'சிங்களச் சனமும் நாட்டில சண்டை முடிஞ்சது, புலிகளை அழிச்சாச்சு பிறகும் ஏன் இராணுவச் செலவு, பாதுகாப்புச் செலவு எண்டு மில்லியன் மில்லியனாக கணக்குக் காட்டு ரீங்க? எண்டு அரசாங்கத்தக் கேள்வி கேட்டுத் தோலுரிக்குதுகள். இப்ப அரசாங்கம் அவசர காலச் சட்டத்தை நீக்க வேண்டிய நெருக்குவாரத்தில் இருக்கு. அவசர காலச் சட்டத்தை நீக்கினால், வடக்கு - கிழக்கில் நிலை கொண்டுள்ள இராணுவத்தையெல்லாம் வாபஸ் பெறவேணும். இராணுவத் திற்கான செலவினத்தைக் குறைக்க வேணும். அதுதான் இப்பிடியொரு பூதத்தை விட்டுச் சனத்தை அச்சுறுத்தினால் காடுகளில் மறைஞ்ச இருந்த புலிகள் நாட்டுக்குள் ஊடுருவிற்றாங்க. மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எண்டு புதுசா ஒரு கதை விட்டுச் சிங்களச் சனத்திட வாயையும் அடைக்கலாம், வடக்குக் கிழக்குத் தமிழ்ப் பிரதேசங்களில் தொடர்ந்து இராணுவத்தை வச்சிருந்து தங்கட காரியத்தையும் சாதிக்கலாம். இதுக்குத் தான் அரசாங்கம் கிறீஸ் பூதங்களைக் கட்ட

விழுத்து விட்டிருக்கு எண்டு எல்லோருக்கும் வடிவா விளக்கம் குடுத்தார் கூறியான் செபஸ்ரியான். வாயைப் பிளந்து கொண்டு கேட்டுக் கொண்டிருந்த மணியர் 'என்ற பரலோக மாதாவே... இப்பதான்டா இவங்கட நரிதிட்டமே எனக்கு விளங்குது' என்று மண்டையைச் சொறிந்தார்.

இலங்கையின் தெற்குக் கிழக்குச் சிங்களப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் கிறீஸ் பூதங்கள் உலாவுவதாகவும், மரங்களில் இருந்து தாவிப் பாயும் பூதங்கள் தனியாகச் செல்லும் இளம்பெண்களைக் கண்டால் அவர்கள் மீது பாயுந்து, விரல்களில் உள்ள கத்தி போன்ற கூரான் நகங்களால், மார்பகங்களைக் கீறிக் கிழிக்கின்றன என்றும் செய்திகள் பரவியது. இரத்தினபுரிக்கு அருகில் இருக்கின்ற ஒரு ஊரில் ஏழ பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். மக்கள் மத்தியில் 'கிறீஸ் பூதம்' பயப்பீதியை உண்டாக்கியிருந்தது.

ஆவிகள், பூதங்களை நம்பும் கிராம மக்கள் கிறீஸ் பூதங்கள் உலாவுவதையும் நம்புகின்றனர். திருடச் செல்லும் போது யாராவது பிடித்தால் வழுக்கிக் கொண்டு தப்பித்து ஒடுவதற்காக உடம்பில் கிறீஸ் பூசிக் கொண்ட திருடர்கள் தான் கிறீஸ் பூதங்கள் என்றும் அனேகமானோர் நம்பினார்கள். சிங்கள இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்களே இந்தக் கொலைகளைச் செய்வதாகவும், வீடு புகுந்து கொள்ளைய டிப்பதாகவும், தனித்திருக்கும் பெண்களிடம் பாலியல் சேட்டைகள் செய்வதாகவும் கூடச் சிங்கள மக்கள் சந்தேகப்படுவதாகச் செய்திகள் பரவின.

சில இடங்களில் கிறீஸ் பூதங்களை மக்கள் மடக்கிப் பிடித்துப் பொலிசில் ஓப்படைத்த பின்னர், அவன் பொலிசாரிடம் ஏதோ ஒன்றைக் காட்டிய போது பொலிஸ் சல்யுப் அடித்து அவனை விடுவித்தாகவும் சிங்கள மக்கள் கூறுகின்றனர். முதலில் அரசாங்கம் 'கிறீஸ் பூதங்கள் பற்றிய செய்திகள் எல்லாம் வெறும் வதந்தி. மக்கள் அதை நம்பிப் பீதியடைய வேண்டாம்' என்று கூறியது. பின்னர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட செய்தியில் வெள்ளை நிறக் கிறீஸ் பூசிக் கொண்டு வாயில் இரத்தம் வழியும் ஒருவனைக் காட்டி 'இவன் தான் கிறீஸ் பூதம்' என்று கூறினார்கள். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது கிறீஸ் பூதங்கள் என்ற மர்மமனிதர்களை அரசாங்கமே ஏவி விடுவதாக மக்கள் சந்தேகித்தனர். ஆனாலும் தமிழர் பிரதேசங்களில் அதுவரை அந்த மர்ம மனிதர்கள் ஊடுருவவில்லை என்ற ஒன்றுதான் இத்தனை நாளாக எல்லோரையும் நிம்மதியாக உறங்க விட்டது. அன்றைக்கு அதிலும் மன் விழுந்தது.

22.08.2011 மாலை ஜெந்து மணியிருக்கும் தெற்கு பக்கம் சென்நீக்கிலார்க் கோயிலுக்குப் பின்புறமாக ஒரு வீட்டில் கிணற்றியில் குளித்துக் கொண்டிருந்த இளம் பெண்ணெணாருத்தி திடீர் என்று கத்திக் கூச்சலிட, அயலட்டத்தில் இருந்தவர்கள் ஒடிவந்து என்ன ஏதென்று விசாரித்ததில் எல்லையில் உள்ள பூவரச மரத்தில், முகத்தில் கறுப்பாக ஏதோ பூசிக்கொண்டு

முன்பின் அறியாத ஒருவன் தன்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்ததை அவள் கண்டு, பயந்து கூச்சலிட்டதும் மரத்திலிருந்து பக்கத்து வளவுக்குள் பாய்ந்து ஓடிவிட்டா வென்றும் அந்தப் பெண் சொல்லியிருக்கிறாள். இந்தக் கதை ஊருக்குள் தீயாய்ப் பரவியது. மர்ம மனிதன் தான் ஊருக்குள் இறங்கி விட்டானோ? என்று சிலர் சந்தேகப்பட்டாலும், சிலர் அது திருடனாக இருக்கலாம் என்றும், இல்லையென்றால் இது அந்தப் பெண்ணின் மனப்பிரமை என்றும் பேசிக்கொண்டிருந்தார்கள். சிலர் தெருக்களில் நின்று ‘ஊருக்குள்ள கிறீஸ் பூதம் இறங்கிட்டு’ என்று பயமுறுத்திப் பக்கிய டித்துக் கொண்டு இருந்தார்கள்.

சற்று நேரத்தில் அந்தப் பக்கியே உண்மையாகியது. யாருமற்ற வளவு ஒன்றில் பதுங்கியிருந்த அந்த மர்ம மனிதன் தெருக்களில் திடீரென ஆள் நடமாட்டம் தென்பட்டதும் சற்று வட்டாரத்தில் இருந்த வீடுகளின் மதில்களின் மேல் மின்னல் வேகத்தில் ஏறிப் பாய்ந்து தாவிச் செல்வதைச் சிலர் கண்டிருக்கிறார்கள். கிறீஸ் பூதம் தான் ஊருக்குள் புகுந்து விட்டது என்பது உறுதியாகியதும் ஊரில் உள்ள ஆண்கள் எல்லாம் தெற்குப் பக்கம் சம்பவம் நடந்த இடத்தில் கூடிவிட்டார்கள். றோட்டுப் பக்கமாக ஏதோ சனக்கூச்சல் எழும்பியது. கேட்டால் கடற்கரைத் தார் வீதியைக் கடந்து கறுப்புப் பூத மொன்று ஓடியதைக் கண்டதாகப் பலரும் சொன்னார்கள். அவன் முகத்தில் கரி அப்பிக் கொண்டு, தேகம் முழுவதும் கறுப்புக் கிறீஸ் பூசியிருந்தானென்றும், கைகளில் வளைந்த கூரிய நகங்கள் இருந்ததாகவும், மின்னல் வேகத்தில் பாய்ந்து தாவி ஒடுவதாகவும், ஒரு தாவிலில் வீதியைக் கடந்து மறு கரைக்குச் சென்று விட்டானென்றும் பூத்ததைப் பார்த்தவர்கள் கூறினார்கள்.

அவர்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் அந்த மர்ம மனிதன் சென். நீக்கிலார் விளையாட்டு மைதானத்துக்குள்ளோ அல்லது கடற்கரை இறங்குதுறை வீதிக்குள்ளோதான் சென்றிருக்க வேண்டும் என்ற உத்தேசத்தில் இளந்தாரிகள் எல்லாம் கைகளில் அம்பிட்ட கட்டைகள், கற்கள், போத்தல்களையும் எடுத்துக் கொண்டு குவிந்தார்கள். ஆனால் அங்கே மர்ம மனிதன் வந்தமைக்கான தடையம் கூட இல்லை. கடற்கரைக்கு போகின்ற பாதையில் ‘விற்றாலிஸ்’ ஐயா கட்டின அந்தோனியார் சிற்றாலயமும், சிறிய இராணுவ முகாமும் எதிரெதிரே இருந்தது. இரண்டு ‘ஆமிக்காரங்கள்’ வாசலில் காவலுக்கு நின்றார்கள். சிங்களம் பேசத் தெரிந்த ரூபன் ஆமிக்காரனிடம் சென்று ‘மே பத்தட்ட அவுக்குட மினிசெக் ஆவா’ (இந்தப் பக்கமாக மர்ம மனிதன் ஒருவன் வந்தான்) என்று கூறவும்,

‘எகமத் கெளறுக் ஆவாகியலா அடி தக்கின’ (அப்படியாரும் வந்ததாக தாங்கள் காணவில்லை) என்று மறுத்து விட்டான்.

‘அந்தா... அவன் ஆமிப் பொயின்றுக்குள்ள தான் நிக்குறான்’ என்று கூட்டத்தில் இருந்து ஒரு குரல் வந்தது தான் தாமதம். அந்த இடமே போர்க்களம் போல மாறியது. இளச்கள் பெரிச்கள் எல்லோரும் சேர்ந்து இராணுவ முகாமைச் சுற்றி வளைத்து விட்டார்கள்.

அதுவரை காலமும் நாவாந்துறையில் பிரச்சினையென்றால் அது சாதிச் சண்டையாகத் தான் இருக்கும். அன்றைக்குப் பேரினவாத இராணுவத்துக்கு எதிராக, இந்தப் பூதங்களை வைத்து சிங்களவரை வேண்டுமானால் அச்சுறுத்தலாம். தமிழரை அச்சுறுத்த முடியாது என்று அரசாங்கத்திற்கே பாடம் புகட் வதற்காகச் சாதி உணர்வைத் தூக்கியெறிந்து விட்டு, இன உணர்வோடு ஊரே வெகுண்டெழுந்தது.

அந்த மர்ம மனிதன் கட்டிலுக்குக் கீழே ஒழிந்து கொள்வதைக் கடற்கரைப் பக்கமாக நின்றவர்கள் ஆமிப் பொயின்றின் பின் வாசல் வழியாகக் கண்டு ஆவேசமாகக் கத்தினார்கள். இப்போது உள்ளேயிருந்த ஆழிக்காரரெல்லாம் துவக்குக்களோடு வந்து வெளியே நிற்க, அந்தக் கொமாண்டர், ‘தன் அவுக்குட மினிசெக் கெளறுத் தன்னவறே எதி ன் மிடபஸ்ஸே மே தேனெந் கிட்டியோத் அபி வடிதியமு’ என்று கத்தினான். அந்தக் ‘கன்றாலி-ச் சிங்களம் யாருக்கும் விளங்கவில்லை. ஏதோ கோவமாகக் கத்துகிறான் என்று மட்டும் புரிந்தது. அப்படி மர்ம மனிதர் யாரும் முகாமுக்குள் இல்லையாம், இனியும் இந்த இடத்தில் நின்றால் சுடுத் தள்ளுவோம் என்று மிரட்டுகிறான் என்றான் ரூபன். அப்படியிருந்தும் யாரும் இடத்தை விட்டு நகர்வதாக இல்லை. அந்த மர்ம மனிதன் உள்ளே இல்லையென்றால், ஊர் மக்கள் எல்லோர் சார்பிலும் ஒருவரை ஆமிப் பொயின்றுக்குள் சென்று பார்க்க அனுமதிக்க வேண்டும். என்று கேட்கவும் ஆமிக்கொமாண்டர் மறுத்து விட்டான். கோபமடைந்த இளச்கள் ஆமிப் பொயின்றை நோக்கிப் போத்தல்களாலும் கற்களாலும் ஏறியத் தொடங்கினார்கள். கூட்டத்தை அச்சுறுத்தி விரட்டுவதற்காக இராணுவம் மேல்வெடி வைத்தார்கள். ஆனால் கூடியிருந்த கூட்டம் கலைவதாக இல்லை.

முப்பது - நாற்பது ஆமிக்காரங்களோடு ஒருபெரிய ரக் வாக னம் மைதானத்துக்குள் வந்து நின்றது. சற்று நேரத்தில் ஆமிக்காரங்களை அள்ளி ஏற்றிக்கொண்டு இரண்டு ஆமி ‘ஜீப்’ வண்டிகளும் வந்து இறங்கியது. அவர்கள் தலைக்க வசங்களை மாட்டிக் கொண்டு துப்பாக்கிகளைத் தூக்கியபடியே வாகனத்தில் இருந்து பாய்ந்து முகாமை நோக்கி ஒடி னார்கள். அநீதிக்கு எதிராகப் போராடுபவர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டும் அரச பயங்கரவாதத்தின் நாகரீக மான பெயர் தானே ஜனநாயகம்! அடக்குமுறைக்கு எதிராகப் போராடுபவன் பயங்கரவாதி எனச் சிறைப்படுத்தப்பட்டதும், கடத்தப்பட்டதும், சுட்டுக் கொல்லப்பட்டதும், நாட்டை விட்டே துரத்தியடிக்கப்பட்டதும் தானே கடந்தகால வரலாறு. அந்த வரலாற்றின் தொடர்ச்சியாகவே இந்தக் கொடுமையும் நிகழ்தேறியது.

பூதங்களிடமிருந்து மக்களைப் பாதுகாப்பது தமது கடமையென்று வாய்க்கீழியக் கூரிய இராணுவம், மக்களிடமிருந்து பூத்ததைக் காப்பாற்றச் சரமாரியாகக் கீழ்வெடி வைத்துக் கொண்டு முன்னேறியது. துப்பாக்கிச் சூட்டிற்குப் பயந்து நின்ற எல்லோரும் சிதறி ஒடத் தொடங்கினார்கள். உடம்பு முழுவதும் கிறீஸ் பூசிக் கொண்ட அந்த மர்ம மனிதனை இராணுவத்தினர் பின் வழியால் பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்கள். அவன் ஆமிப்பொயின்றுக்கு வெளியே வந்து ஒற்றையடிப் பாதையால் பிறேமின் இறால் வாடியைத் தாண்டி ஓடிச் சென்று கடற்கரை வீதிக்கு வந்தபோது வேக

மாகச் சென்ற ஆழிக்காரனின் ‘பீல்பைக்’-குகளில் ஒன்றில் தாவி ஏறிக்கொண்டு மர்ம மனிதன் தப்பித்துச் சென்றான். பலரும் பார்த்துக் கொண்டிருக்கவே கிரீஸ் பூத்தை இராணுவத்தினர் திட்டமிட்டுக் காப்பாற்றி அனுப்பி வைத்தார்கள். அதிகாரம் மிக வலிமையானது. ஆடுகளைக் காவல் காப்ப தாய் அறிக்கையிடும் ஒநாய்கள் எமக்கான இராணுவம்.

இரவும் ஒரு பூதம் போலப் பூமியைப் பையப்பைய விழுங் கிக் கொண்டிருந்தது. மர்ம மனிதனை மடக்கிப் பிடிக்க முடியாது போய்விட்டதே என்ற ஒரு கவலை எல்லோருடைய முகங்களிலும் அப்பிக் கிடந்தது. ஆனாலும் இந்தப் பூதங்களைப் பின்னால் நின்று இயக்குவது இராணுவம் தான் என்ற உண்மை விடிந்தால் பத்திரிகைகள், ஊடகங்கள் மூலம் உலகிற்கு அம்பலமாக்கப்பட்டு விடும் என்ற திருப்தி சந்திக்குச் சந்தி கூடி நின்றவர்களின் பேச்சில் வெளிப்பட்டது.

மனி எட்டு ஆகியிருக்கும். இல்லையில்லை அதையும் தாண்டியிருக்கும். அப்படியெல்லாம் நடக்குமென்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. திஶர் என்று இராணுவ வாகனங்களின் இரைச்சல் அந்த இரவின் அமைதியைக் குலைத்துப் போட்டது. மீன் சந்தைக்கு முன்னால் ஆழி ரக்குகளும், ஜீப் வண்டிகளும், பீல் பைக்குகளும் வந்து குவிந்தன. நூற்றுக் கணக்கான இராணுவச் சிப்பாய்கள் சீருடையோடும், சீருடையில்லாமலும் கடற்கரை வீதியாலும் நாவலர் வீதியாலும் சரமாரியாகத் துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டு முன்னேறினார்கள்.

வீடுகளில் பெண்கள் பயத்தில் ஓலமிட்டு அழுது ஒப்பாரி வைத்தார்கள். குழந்தைகள் வெருண்டு ஒடுங்கிப் போனார்கள். வீதிகளிலும் சந்திகளிலும் நின்ற இளந்தாரிகள் சிதறி ஒடத் தொடங்கினார்கள். எங்கே ஒடுவது எங்கே ஓலிவது எதையும் சிந்திக்கக் கூட நேரம் இல்லை. வீடுகளில் நின்றால் சுட்டுத் தள்ளி விடுவார்கள் என்பதால் கண் போகிற பாதைகளால் கால்களை இறக்கைகளாக்கிப் பற்று, சிலர் ஊர் எல்லையில் இருந்த ‘சவுக்காலை’-யிலும் சிலர் பொம் மைவெளி தாண்டியுள்ள வயல் காணிகளில் புதர்களுக்குள் ஞும் பதுங்கிக் கிடந்தார்கள்.

குறுக்கு ஒழுங்கைகளுக்குள் இராணுவம் நுழைந்த போது வீடுகளின் உள்ளே மாட்டிக் கொண்டவர்கள் வீட்டுக் கூரைகளுக்கு மேலும், கட்டில்களுக்கு அடியிலும், குசினிப் புகைக் கூடுகளுக்குள்ஞும், வளவுகளில் நின்ற உயரமான மரங்களிலும் ஏறிப் பதுங்கிக் கொண்டார்கள். வெறியேற்றிக் கொண்டு சிப்பாய்கள் சரமாரியாகச் சுட்டுக்கொண்டே வீடுகளின் கதவுகளைப் பூட்ஸ் கால்களால் உதைத்துப் பெயர்த் துப் பெண்களையும் சிறுவர்களையும் மிரட்டிப் பயமுறுத்தி னார்கள். புரியாத சிங்களத்தால் கேள்விகள் கேட்டுப் பதில் சொல்லாது தினறியிடத்த பெண்கள் அழுது வடித்துக் கால்களில் விழுந்து கதறியழும்போது அந்த இரும்புப் பூட்ஸ் கால்களாலேயே அவர்களைப் பந்தை உதைப்பது போல உதைத்து விட்டு, வீட்டுக்குள்ளே தேடுதல் நடத்திப் பதுங்கியிருந்த ஆண்களைப் பிடித்து ஆடைகளை உரிந்து அம்மணக் கட்டையாகத் துவக்குப் பிடிகளாலும் கட்டைகளாலும் கும்பிடக் கும்பிட அடித்து, பூட்ஸ் கால்களால் மாறி மாறி உளக்கிச் சித்திரவதை செய்தார்கள். வயது வித்தியாசம் இன்

நிச் சின்னப் பொடியள் தொடக்கம் வயசான கிழுகள் என்று யாரையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. மண்பிட்டியில் வள்ளும் செய்யிற பிறேமனுக்கு அடித்த அடியில் சத்தியும் பீழுத்திரமும் இரத்தமாகவே போனது. அவ்வளவு அடி உதை அகோரமாயிருந்தது. அதற்குப் பிறகும் விட்டார்களா? இம்மியும் இரக்கமில்லாமல் மனுசி பின்னைகள் கதறக் கதற பிறேமனை உடம்பில் ஒற்றைத் துணி கூட இல்லாமல் ‘கொறகொறவெண்டு’ வீதியால் இழுத்துக் கொண்டு போனார்கள். வாடைக் காற்றுக்குக் கூரைகளில் ஏறி நின்றவர்களுக்கு ஊரிலே எல்லாத் திசையிலும் சனம் அழுது ஓலமிடும் சத்தம் ஒவென்று காதுகளில் நுழைந்து கண்ணீரை வரவைத்தது.

முன்னரெல்லாம் சாதிச் சண்டைகளில் தெற்குப் பக்கத்து வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கி நாசம் செய்தவர்களுக்குக் கூட இப்போது அந்த சனங்கள் அழுது ஓலமிடும் சத்தத்தைக் கேட்கும் போது மனதில் கசிவு உண்டாகிக் கண்கள் வேர்க்கின்றன. அவர்கள் எம்மைத் தமிழனென்று அடிக்கிறார்கள். ஆனால் நாங்கள் சாதிக்காகச் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோமே என்று கூரைகளில் பதுங்கி இருந்தவர்களின் புத்தியில் உறைத்திருக்கலாம்.

மேலிருந்து பார்க்கும்போது வீடுகளில் அம்பிட்ட ஆழ்பிளைகளை அடித்து நிர்வாணமாகத் தரதரவென வீதிகளால் இழுத்துக் கொண்டு போவது மின்கம்பங்களின் வெளிச்சத்தில் தெளிவாகத் தெரிந்தது. அப்படி நூற்றுக் கணக்கானவர்களை நிர்வாணமாகவும், அரை நிர்வாணமாகவும் அடித்து, மீன் சந்தை வரை இழுத்துக் கொண்டு போய், முள்ளிவாய்க்காலின் பினக்குவியல் போல ஆளுக்கு மேல் ஆளாகப் போட்டு பச்சை மட்டைகளாலும், பொல்லுத் தடிகளாலும் வெறும் தேகத்தில் அடிக்க அவர்கள் புழுக்களைப் போலத் துடித்தார்கள். யாருக்கு என்ன கதியோ என்ற ஏக்கமும் தவிபும் பதைபதைப்பும் நெஞ்சைத் துளாவியது.

ஊரே விழித்திருக்க அந்த இரவு விடிந்தது. சந்தி சந்தியாக ஆழியும் பொலீசும் காவலுக்கு நின்றார்கள். ஆங்காங்கே பதுங்கியிருந்தவர்கள் எப்படியோ தப்பித்து ஊரைவிட்டு வெளியேறித் தலைமறைவாகினார்கள். இராணுவத்தின் மூர்க்கத்தனமான தாக்குதலில் படுகாயமடைந்த 124 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்கள். ஊடகங்கள் இராணுவத்தையும் அரசாங்கத்தையும் அம்பலப்படுத்தின. அன்றோடு பூதங்களின் அச்சுறுத்தல் ஒழிந்து விட்டது என நாட்டு மக்கள் நம்பினார்கள். எங்கே பூதங்கள் உருவாக்கப்படுகின்றனவோ? எங்கு அவை பாதுகாக்கப்படுகின்றன. மக்களைப் பீதியடைய வைக்க வேண்டிய இன்னு மொரு சந்தர்ப்பம் வரும் வரை.

(இச் சிறுகதை உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.)



jenath.e@thaiveedu.com

சாம்பரில் தீரண்ட சொற்கள்

- தேவகாந்தன்
ஓவியம்: ஜீவா

கனவென்றோ எதார்த்தமென்றோ பகுத்துணரமுடியா தோற்ற மயக்கங்கள் வைத்தியசாலையின் ஒரு நோயாளிக்கு எப்போ தேனும் நிகழ்வது அபூர்வமில்லை.

எங்கோ மறுபடியும் தன்னை எடுத்துச்செல்வதான உணர்வை, இன்னும் தீராத் துயரின் தொடர்ச்சியாயென்னி மறுகும் தருணத்தில், அவசரத்தில் கொண்டுசெல்லப்படும் படுக்கை-யொன்றின் சில்லுகள் எழுப்பிய கஜ... கஜ... ஓலியில், தான் கணங்கள் சில முன் அடைந்தது, மனப் பதிவிலிருந்த உணர்வனுபவத்தின் துயில்கால மீட்பென, கணவிழித்த சிவ யோகமலர் தெளிந்தார்.

சிறிதுநேரத்தில் அவரது அறையோடுள்ள நடைபாதையில் தென்னாசிய தாதியொருத்தி தன் கவனிப்பிலுள்ள நோயாளிக்கு மருந்து கொடுக்கவோ கொடுத்துவிட்டோ அவசரமற்ற நடையில் போய்க்கொண்டிருந்தாள். இரவின் நிச்பத்ததை அவள் காலடிகள் மெல்லக் கலைத்தடங்கின.

குழாய் வழி பிராண் வாயுச் செலுத்துகை காலையில் நிறுத் தப்பட்டபோதே அபாய கட்டம் தனக்கு கடந்துபோய்விட்டதை சிவயோகமலர் தெரிந்திருந்தார். அக் கணம்போல் உயர்ந்த, உன்னதமான பொழுதை நீண்டகாலமாய் தான் அனுபவித்ததில்லைப்போல் மனம் முழுக்க ஓரினியவுணர் வலை பரந்தெழுந்தது.

சிறிதுநேரத்தில் பக்கப்பாட்டில் சுவரோரம் பார்த்தார். நாற்காலியில் தலை தொங்கியபடியிருக்க சாந்தரூபினி தூங்கிக் கொண்டிருந்தாள். அறிதுயிலாய்த்தான் இருக்கும். ஒரு செருமலில் உறக்கம் கலைந்து என்னவென்று கேட்கிறவள் அவள்.

சக மனிதர்மீது கொள்ளும் அபிப்பிராயங்கள் தவறானவையென புரியப்படும் தருணங்கள் முதலில் துன்பமானவை: பின்னர் இனிமை செய்பவை. ஆனால் அவற்றிற்கான சமயங்கள் எளிதில் வந்து கூடிவிடுவதில்லை. முந்திய இரண்டு இரவுகளாக சாந்தரூபினியூடு அத்தகுவொரு மேலான தருணத்தை சிவயோகமலர் பெற்றிருக்கிறார். அவளது பணிவிடையில் உருகிப்போயிருந்தது அவரது உள்ளம்.

இந்தப் பிள்ளையைத்தான், இவளின் அக்கறையைக் கேவலப்படுத்துவதன் மூலம், தன் வீட்டிலிருந்து கண்ணீர் தெறிக்க மேலே ஓடும்படி சில மாதங்களின் முன்பாகச் செய் தோமென்பதை அவரால் எண்ணிப்பார்க்கவும் முடியவில்லை.

இவள்தான் அந்த ஆபத்தான தருணத்தில் ‘நானிருக்கிறன், அன்ரீயென முன்னால் வந்துநின்றாள். திடீர் மூச்சடைப்பு ஏற்பட்ட சிவயோகமலருக்கு வைத்திய அறிமுறையற்ற அவளது உதவிதான் அவரின் மூச்சைப் பிடித்துக்கொடுத்தது. ஆலகாலத்தை சிவன் கழுத்தில் பார்வதியின் பிடி தடுத்து நிறுத்தியதுபோல், பிரியவிருந்த உயிரைப் பாதிவழியில் தடுத்துவைத்தவள் அவள். தன் மூச்சையே சுவாசமாய உள்ளே இறக்கியும் ஏற்றியும் உயிரபயம் கொடுத்தவள்.

இரக்கமென்ற ஒன்றைத் தவிர வேறினால் உந்துதல் பெற்றிருக்கமுடியாத அந்த அன்புக்கும் அன்பு என்றுதான் பெயரா? அபிந்யவல்லியாகவே அந்த மூன்று இரவுகளிலும் அவரைப் பாராமரித்தாள். முத்திரிக் கெண்டியை எடுத்து வந்து அவர் பாவனைக்குக் கொடுத்தும், திரும்ப அதை எடுத்துப்போய் துப்புரவாக்கியுமான பேற்றுக்கடன் கழித்தலை அது நிகர்த்தது. அவருக்கு அந்த அன்பு கிடைத்தமை ஒரு கொடை: ஒரு வரம். அவர்தான் கண்டுகொள்ளாமல் இருந்தார். தெய்வம் காணவைத்தது. வேறு விளக்கம் அதற்குச் சாத்தியமில்லை.

மூன்று இரவுகள் சாந்தரூபினியும் இரண்டு பகல்கள் சுந்தர முமாக மாறிமாறி சிவயோகமலருடன் ஆஸ்பத்திரியில் தங்கி உதவியாற்றினர். அன்று காலையில் அவளுக்கு ‘துண்டு வெட்டலா’மென முதல்நாள் மாலையில் வைத்தியர் குறிப்பிட்டிருந்தார். காலையில் சாந்தரூபினியின் மாமனோடு சுந்தரமும் வரும். சுந்தரமும் தன்னாலியன்றதைச் செய்ததுதான். ஆனாலும் அவருக்கான கடமையாக அது இருந்தது. தன்னால் முடியாதெனக் கூறி அவரால் ஓடிவிட முடியாது. கூட விருந்த நோயாளியைத் தகுந்தபடி கவனியாதிருத்தல் சட்டப் படி குற்றம். நோயாளி மரணமடைந்தால் மூன்றாம் நிலை கொலைக் குற்றமே சாட்டப்படலாம்.

சுந்தரம், பாவம், அவரெல்லாம் ஓடுகிற மனிதரில்லை. ஆனாலும் அதற்காக அவர் போற்றப்பட வேண்டியதில்லை. ஆனால் சாந்தரூபினி...?



அந்த மனத்தை ஏற்கனவே புரிந்திருந்தால் வெறுப்பின் பரி மாணம் கொண்டிருந்த அந்தக் காலம், சற்றெநாப்ப இரண்டு வருஷங்கள், எவ்வளவு இனிமையாக அவர்களுக்கு அங்கே கழிந்திருக்கும்!

பெரும்பாலும் அவனுக்கு வீட்டில் நடந்த எல்லாம் தெரிந்திருந்தது. அத்தனை காலமாய் அனைத்தையும் அவதானித்துக்கொண்டுதான் ஒரு பூனையறக்கத்தில் இருந்திருக்கிறாள்.

அவள் சுந்தரத்திற்கும் சிவமோகமலருக்குமிடையிலான உறவின் விரிசல்களைப் பேசினாள். அந்த நோயின் இருப்பை ஆரம்பத்திலேயே ஏன் காணமுடியாதுபோனதென வினவினாள். அவள் பயின்ற வீணை இசைக்கலையை முழுதாய்ப் பயன்படுத்தாதுபற்றி, சுந்தரம்தான் அல்லாய் வீட்டில் அவளது வீணையை உடைத்தாரா எனவும், அதற்குப் பழிவாங்குவதுபோலத்தான் பொக்கிழங்களாய் அவர் பாதுகாத்து வைத்திருந்த அவரது ஓவியங்களைக் கிழித்து காற்றிலே உருட்டிவிட்டு வழிநெடுகச் சிரித்தபடி சென்றாரா என்பதுபற்றியெல்லாம் கேட்டாள்.

கடந்த இரண்டு நாள்களின் முன்னிரவுகளும் அவ்வண்ணமே அவர்களுக்குக் கழிந்திருந்தன.

‘உங்கள் நான் எப்பிடிக் கூப்பிட...?’ என்ற கேள்வியிலிருந்து முதல்நாள் இரவுணவின் மேல் தன்னுரையாடலைத் தொடங்கியிருந்தாள் சாந்தரூபினி.

‘இவ்வளவு நாளாய் எப்பிடிக் கூப்பிட்டிரோ, அப்பிடி.’

‘உங்களுக்கு அது விருப்பமில்லாம் இருக்குமென்டு நினைக்கிறன்...’

‘எனக்கு எதுதான் விருப்பமாயிருந்திருக்கு...? இந்த வீடு வாசல்... சொந்தங்கள்... சினேகிதங்கள்... கண்டா... ஸ்ரீலங்கா... எதுவும்தான் பிடிச்சதாயில்லை. ஆனா விட்டிட்டு எங்க ஓடு...? வாழ்றதே பிடிக்கேல்லை. அதுக்காக செத்திடே லுமோ...? என்ற வயக்கு நீர் மோள் முறையாய்த்தான் வருவிர். அப்ப... அன்றியெண்டே கூப்பிடும்.’

‘அப்ப... நீங்களும் என்னை நீ... நானெண்டே... சொல்லுங்கோ.’

‘சரி.’

‘உங்களுக்கு பள்ள பிரவீர் இருக்கு. மத்தியானம்மட்டும் 160-

100ல் இருந்திது. அப்ப கொஞ்சம் இறங்கியிருக்கு. எண்டா லும் இதுவும் கூடத்தான். ஆதால் நீங்கள் சும்மா எடுத்ததுக் கெல்லாம் கோவப்படாம இருக்கவேணும்.'

சிவயோகமலர் தனக்குள்ளாய் சிறிதுநேரம் கிலுகிலுத்தார். தலையை மறுத்தானுக்குப்போல் அசைத்தார். எதுவோ தூர நிகழ்வையென்னி கண்ணே முடியமர்ந்திருந்துவிட்டு பிறகு திறந்தார். இங்கிதமான நிகழ்வுகளால்போல் இதழ்களை ஒரு முறை மெலிதாய் மலர்த்தினார். ‘ஹரில, எங்கட வீட்டுக்கு முன்னால் பவளமாச்சியென்டு ஓராச்சி இருந்தா. ஆரோ இல்லை, இவற்றை பேத்திதான். மனுவி நல்லாய்க் கதை சொல்லும்....’

‘அவவைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறன்.’

‘ம். மனுவியும் ஊர் அடிச்சுத் திரிஞ்ச மனிவிதான். சின் னன்ல பவளமாச்சியினர் கதையென்டா எனக்குப் போதும். ஜயாவும் வெளிக்கிழமை பின்னேரத்தில் திருவிளையாடற் புராணக் கதை சொல்லுவர். அதுகளைவிட பவளமாச்சியினர் கதை வலு சோக்காயிருக்கும். ஒருநாள் அவ சாரைப் பாம்பினர் ஒரு கதை சொன்னா. அப்ப எனக்கு அது விளங்கேல்ல. சரியா என்னை வைச்சுச் சொன்ன கதையென்டு இப்பதான் எனக்குத் தெரியுது...’

பவளமாச்சியின் வார்த்தைகளில் கதை அவளுள் விரிந்தது.

ஒருநாள், திடீரெண்டு சாரைப் பாம்பொண்டு வரக் கண்ட கொஞ்ச தவக்கைக் குஞ்சுகள் கெடிகலங்கிப்போய், பக்கத் திலயிருந்த கல்லுக் கும்பிக்குள்ள பதுங்கிறதுக்கு பாய்ஞ் சோடத் துவங்கிச்சின. அதைக் கண்ட தாய்த் தவக்கை, ‘அது சாரைப் பாம்புதான், அதுக்கெல்லாம் நீங்கள் பயப்பிடத் தேவையில்லை, நீர்ப் பாம்புமாதிரி சரியான நல்ல பாம்பது’ என்டு அவையை ஆசுவாசப்படுத்திச்சிது.

இது சாரைப் பாம்பினர் காதில் விழி, அது இன்னும் நல்ல பாம்புமாதிரி முகத்தை பாவமாய் வைச்சுக்கொண்டு, தவக்கைக் குஞ்சுகளுக்கு ஒரு துன்பமும் செய்யாம அங்கால போயிட்டுது.

அந்தச் சாரைப் பாம்பு வேறுமொரு நாளும் அந்த வழி யாலை வந்திது. தாய் எங்கயோ போயிட தனியிருந்த தவக்கைக் குஞ்செல்லாம் அதைக் கண்டிட்டுது. அப்பேக்க அவைக்கு முந்தினமாதிரி பயம் வரேல்லை.

பயப்பிடாததோட பாம்புக்கு குறுக்கும் மறக்குமாய் ஓடியும், அதுக்கு நெய்க்காட்டியும், அதுக்கு நக்கலடிச்சும் பெரிய கூத்தெல்லாம் போட்டுதுகள்.

சாரைப் பாம்புக்கு கோவம் வந்திட்டுது. டக்கெண்டு பாய்ஞ்சு முன்னால் நின்ட தவக்கைக் குஞ்சொண்டை கவ் விச்சிது.

பாம்பு அந்தமாதிரிச் செய்யுமென்டு எதிர்பார்த்திராத தவக்கைக் குஞ்சுகளுக்கு அப்பத்தான் தெரிஞ்சிது, சாரையெண்டான்ன நாககமெண்டான்ன பாம்பெண்டா பாம்புதான், அது

தங்கட சத்துராதியெண்டது.

பாம்பினர் வாயில் அம்பிட்ட தவக்கைக் குஞ்சு அடிச்சு வைச்சுக் கத்தத்துவங்கிச்சிது. ‘அம்மா சொன்னவ, சாரைப் பாம்புக்குப் பயப்பிடத் தேவையில்லையென்டு. அதாலதான் நான் அப்பிடிச் செய்தன். நல்லபிள்ளையெல்லே, என்ன விட்டிடு, நான் இப்பிடியே எங்கனயாச்சும் ஓடியிடுறன்’ என்ன, ‘இனிமே சாரைப் பாம்பில்லை, நான், நாகப்பாம்பு’ எண்டிட்டு பாம்பு தவக்கைக் குஞ்சை அப்பிடியே விழுங்கியிட்டுது.

நல்ல கதைதான், அன்றைக்குக்கூட நன்றாகவேயிருப்பதாய் எண்ணி இதழ்களில் சிரித்தார் சிவயோகமலர். பிறகு சொன்னார்: ‘எல்லாத்திலயுமிருந்து ஒதுங்கி, ஒரு சாரைப் பாம்பு மாதிரித்தான் நானுமிருந்தன். ஆனா என்னைச் சுத்தியிருந்த மனிசற்ற கொடுமை தாங்கேலாமப் போச்ச. நான் நாகமாய் மாறியிட்டன்.’ சாந்தருபினியின் மெளனத்தில் அவளை நிமிர்ந்து ஒருமுறை நோக்கிவிட்டு, ‘என்ன, நம்பேலாமக் கிடக்கோ?’ என்றார்.

‘நம்புறதுக்கென்ன?’ என்று சிரித்தாள் அவள். ‘மற்றவைக் காண்டி எங்கட சுபாவத்த நாங்களேன் மாத்தவேணும்? அதைத்தான் யோசிச்சன்.’

‘இல்லாட்டி, வாற அவமானங்களையும் பழியளையும் தாங்கிற மன வலிமையோட இருக்கவேணும். அது எல்லாரிட்டியும் இருக்காதெல்லே?’

‘இதெல்லாம் வீட்டுக்காற்றிட்டயிருந்தோ வெளியாக்களிட்டயிருந்தோ வந்திது?’

சிவயோகமலர் மெளனத்துள்ளிருந்து அந்த முகங்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி வகைப்படுத்த முயன்றார். அடுக்கு குழம்பியது. அவர்கள் ஒன்றுக்குள் வகைப்படுத்தப்பட முடியாதவர்கள்தான். நல்லவர்களாயும், தீயவர்களாயும், திட்டமிடுபவர்களாயும், எழுந்தமானத்தில் நடப்பவர்களாயும், உறவுக்குள் உள்ளவர்களாயும், வெளியாட்களாயும் அவர்கள்.

யாரிடமும், சிவத்தியிடம்கூட, சொல்லாத அவ்விரகசியங்களை சாந்தருபினியிடம் கண்கலங்கியபடி தன் வயதின் தட்டையை மீறிக்கொண்டும் சிவயோகமலர் வெளிப்படுத்தி னார்.

முடிக்கும்போதுமட்டும், ‘நான் கனதடவை நினைச்சுப்பாத்திட்டன், என்னிலயில்லை, அந்த வெள்ளி அரைமுடி சலங்கையிலதான் எல்லாற்ற கண்ணுமிருந்து, இந்தளவு அழிவுகளையும் எனக்குச் செய்திருக்கு.’

‘எனக்கு விளங்கேல்ல, அன்றி. அரைமுடி சலங்கையோ... என்ன சொல்லுறியள்...’

சிவயோகமலர் விளக்கினாள், சிறுவயதுக் காலத்தின் காட்சி கள் கண்ணில் விரிந்தபடி.

பேபிப் பவுடர்ப் பேணியிலிருக்கிறமாதிரி சின்னவயதில் மொழுமொழுவென்றிருப்பார் அவர். தடுக்குப் பிள்ளையாயிருக்கும்போதே பவுணில் அரைமுடி சலங்கை அணிவித்து விட்டார்கள் பெற்றோர். நடக்கத்துவங்கினி பிறகு, திருட்டுப் பயத்தினால் அதை வெள்ளியில் செய்வித்துப் போட்டிருந்தனர்.

பவுணாயிருந்த காலத்தில்போலவே எல்லோர் கண்களும் வெள்ளியாயிருக்கும்போதும் தேடவில் அலைந்திருக்கிறது. அவள் நன்கு வளர்ந்தும், பெரியபிள்ளையாகிய பின்னரும், கூட, அக் கண்கள் மாணசிகமான அரசமிலை தேடி அலையடவே செய்தன.

நடனத்தின் கண்களும் அதையே தேடி அலைந்திருக்கும். என்னவொன்று, கண்களை நேர்நேர் சந்திக்கும்போது அவள் வெட்கத்தோடு தலை திருப்பிக்கொள்வான்.

வசீகரன் தேடியதும் அதுவாகவேயிருக்க முடியும். அதுபோலவே மாணிக்கவாசகமும். இல்லாவிட்டால் மூவினத்தாரி டையே வந்து சரஸ்மாட அழைத்திருக்கமாட்டான்.

சிவயோகமலர் எல்லாம் விளக்கினார்.

அடக்க முனைந்தும் ஒரு துளி கண்ணிலிருந்து அடங்காமல் உதிர்ந்து உருண்டது.

வெளியே எல்லாம் நேராகத் தென்பட்டும், காணமுடியாதபடி மனம் கோணிய மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்களென சிவயோகமலரின் கண்ணீர்க்கதையில் உணர்ந்தாள் சாந்தரூபினி. அவர் கடைசியாய்ச் சொன்னதும் உண்மையாக இருக்கலாம். எல்லோரும் அந்த வெள்ளி அரைமுடி சலங்கையை பார்வையால் வெட்டிப் பிளந்து உறுப்புக் காணும் உன்மத்தம் கொண்டவர்களாய் அலைந்திருக்கவும்கூடும். ஒருவேளை அவர்கள் பார்ப்பதாயில்லாமல், அவர்கள் பார்ப்பதாய் அவர் கற்பனைசெய்ததாகவும் அத் தருணங்கள் எடுக்கப்படலாம்.

ஆனாலும் அவர் பாவம்தான்!

மனதார ஒரு துளி கண்ணீர் அவருக்காக உகுக்கவேண்டும் போல் அவருக்கு இருந்தது. அவருக்கிருந்த மாற்றிடுகளை அவள் எண்ணி அடங்கினாள். பெண்ணாய் அடங்கவேண்டிய வராயிருந்தும் கல்வியாய், வசதிகளாய் பல பெண்களுக்கில் ஸாத வாய்ப்புகள் அவருக்கு இருந்தனவே!

அதனை சாந்தரூபினி கேட்டாள்.

அவள் பட்ட அவதிகள் அவள் தேடிச் சென்றவைகள்ல. பலரிடமிருந்தும் ஏற்பட்டவை. சுந்தரம் மறைமுகக் காரணியாய், வசீகரனும் மாணிக்கவாசகமும் நேரடிக் காரணிகளாய் அதில் சம்பந்தம். அதற்கான பதிலை அவள் யோசிக்க வேண்டும். சுருக்கமாயெனினும் ஆதியிலிருந்து.

நடனசுந்தரம் தற்காலிக ஆசிரியப் பணியிலும், பின்னால்

ஆசிரிய பயிற்சிக் கலாசாலையிலும் இருந்த காலமது.

நினைவுகளும் இப்பொழுதில், மரணத்தின் திறந்த வாசல் வரை சென்று திரும்பிய இக் கணத்தில் தெரிகிறது, அடிக்கடி பார்க்கின்ற சந்தர்ப்பங்களே சந்தர்த்தின்மீதாக ஒரு பிரியத்தினை விளைவித்துவிடவில்லையென. அது அநாதியானது: கோபங்களால் பொறாமைகளால் மூடுண்டது. ஆனாலும் இருப்பு உள்ளது.

தற்காலிக ஆசிரிய நியமனத்தில் இருக்கும்போதே ‘முதுகண்ணன் வேய்ங்குழல்’ ஓவியத்தை, அதனால் விளையக்கூடிய நன்மை தின்மைகளை யோசியாது வரைந்து இந்து சமூகத்தில் ஒர் அதிர்வலையை ஏற்படுத்தியவன் அவன். யாழ் ஓவியக் கண்காட்சியில் இடம்பெற்று பார்வையாளர் விமர்சகர் பலரையும் ஈர்த்த அவ்வோவியம்பற்றி ஒரு வாரம் அவளது கல்லூரியிலே ஆசிரியர்களும் உயர் வகுப்பு மாணவர்களும் அதன் நகையுணர்வையும், கலகத்தின் கணலையும் குறித்துப் பேசிக்கொண்டார்கள். இவற்றின் தாக்கம், உண்மையில், அவளிடத்தே விருப்பமாய்ச் சரந்திருக்கவேண்டும். மாறாக அவளுக்கு ஏரிச்சலை, பொறாமையை அது கிளப்பியது. அவற்றையும் உண்மையான ஏரிச்சலாகவும் பொறாமையாக வம்கூட கொள்ளவேண்டியதில்லை.

வசீகரனின் காதல் கடிதம் அவளறையில் காணப்பட்டு, அதன் அதிர்வு மறைவதற்குள்ளேயே வீணை வாசிப்பு கற்க தஞ்சாவூருக்கு ஒரு பகல் அவகாசத்தில் அவள் புறப்பட வேண்டி இருந்த நிலைமையில், அவளிடத்தே அது குறித்து சுபாவமாய்த் தோன்றியிருக்கக்கூடிய கோபத்திற்குப் பதிலாய் உள்ளார மகிழ்ச்சியே கிளர்ந்ததென்பது, அவனுக்குநிகராய், தானொரு ஏதோவாரு கலையின் வித்தகியாய் விளங்கப் போகும் வாய்ப்புக்கருதித்தானே!

இலங்கை ஓவிய உலகில் தம் பெயர் பொறிக்கப் புறப்பட்ட வர்களெல்லாம் ரவிவர்மாவின் தமயந்தியும் பொய்க்கையும் அன்னப்பட்சியும் வரைந்து கொண்டிருக்கையில், அன்னன் இராமன்மீது வைத்த பாசத்தினால் கூடவே தன் கணவனான இலக்குவனும் வனவாசம் புறப்பட்டுப்போக, அரண்மனையில் பதினான்கு ஆண்டு காலம் தனிமையின் துயரனுபவித்த அவனது மனைவி ஊர்மிளையின் முழு சோக உணர்வும் தெறிக்க அவன் ஓவியம் வரைபவனாகயிருந்தான்.

முன்று வருஷங்களில் அற்புதமான தஞ்சை வீணைக் கலை ஞர் சபேஸம்யரிடம் வித்தை கற்று அவள் வந்தபோது, அவனை நேர்நேரே பார்வையில் ஏதிர்கொள்ளும் பலம் அவளுக்கு முதன்முறையாக வந்திருந்தது. அதை அவன், அவளது இயல்பான அகங்காரத்தின் திருந்திய வடிவமெனக் கொள்ளவைத்ததோ என்னவோ, அவளை முகங்கொள்வதிலி ருந்து அவன் மெதுமெதுவாய் ஒதுங்கினான்.

தன்னியல்பில் ஒதுங்குபவளை ஒதுக்குகிறபோது விளைவு என்னவாகயிருக்கும்? மனப் பொருத்தம் தவிர மற்றுள எல்லாப் பொருத்தங்களும் இணங்கிறின்ற மாணிக்கவாசகத்துடனான திருமணத்திற்கு அது அவளைச் சம்மதிக்கவைக்கிறது. அவளால் அந்நிலைமையைத் தவிர்த்திருக்க முடியுமாவென்

பது கேள்வியேயில்லை. தன் விருப்பம்போல் அவள் விழுந்தாள்.

கொழும்பிலிருக்கவேண்டிய காலங்களில் தந்தை வழி உறவினர் வீட்டிலே அவள் தங்கியிருந்தாலும், மாணிக்கவாசகம் அவளிடத்திற்கு வருவதோ, அவள் இரத்மலானியிலுள்ள அவன் வீட்டுக்குச் செல்வதோ அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருந்தது.

சனி ஞாயிறுகளில் பார்ட்டியென்ற பெயரில் நடந்த மூவினத் தோரின் புராசல்கள் பற்றி அவள் அறியவந்தபோது தனது அவசரப்பட்ட முடிவோவென கலங்கினாள். ஆனாலும் கறந்த பால் முலையேறுவதெங்களம்? அதனால் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் காலையில் அவ்வாறான போக்குவரத்துக்களை உருவாக்கினாள்.

ஒருநாள் இரத்மலானை சென்றிருந்தபோது சற்றும் எதிர்பாராத சந்திப்பை அவள் எதிர்கொள்கிறாள். அங்கு நின்றி ருந்த வசீகரனை தன் நெருங்கிய உறவுக்கார நண்பனென அறிமுகப்படுத்தினான் மாணிக்கவாசகம். ‘நீ முந்தி வசீகரணோட பழகினமாதிரியே, எங்களுக்குக் கலியாணம் நடக்கிற வரை பழகலாம்’ என ஒருமாதிரி சிரித்தபடி அவள் காதுள் சொன்னான்.

அதிலுள்ள விஷயம் வெளிப்படையானது. அது அவளை நொறுக்கியது. சிதறவைத்தது. ‘முந்தி வசீகரணோட என்னமா திரிப் பழகினன்?’ என அதட்டினாள்.

‘எனக்கு நடிச்சுக் காட்டாத, வசீகரன் எல்லாம் எனக்குச் சொல்லியிட்டான்’ என கர்ஜித்தான் அவன். ‘நாகரீகமாய், படிச்சவமாதிரி பழகிறதுன்னா சரி, இல்லேன்னா கலியாணம் இல்லை.’

என்னவோ செய்யென்றாள் அவள்.

கல்யாணம் நின்று போயிற்று.

வித்துவான் வீரகத்தியும் கல்யாண வயதில் ஆண்பிள்ளைகளையுள்ள சில உறவினர் வீடுகளை அனுகத்தான் செய்தார். தங்கை மகன் மயில்வாகனத்தைக்கூட கேட்டுப்பார்த்தார். சாதகப் பொருத்தமில்லையென பதில் சொல்லினார்கள்.

கடைசியில், எப்படியோ, எதிர்பார்த்தேயிராத நடனசுந்தரத்துடன் அவனுக்கு கல்யாணமாயிற்று. அவன் விரும்பினநென அவனும், அவள் விரும்பினாளென அவனும் எண்ணிக்கொண்டாலும் நிஜத்தில் அந்த விருப்பமானது இருவரிடத்திலுமே இல்லாமலேதான் அவர்களது வாழ்க்கை துவங்கியது.

எப்போது அந்த உண்மை வெளிப்படுகிறதோ அக் கணத்தில் அவர்களது உறவும் தெறிக்கும். ஆனால் அதை உறுதிப்படுத்த இருவரும் விருப்பமாதும் முயலாதும் விட்டதற்கு வித்துவான் வீரகத்தியும், சுந்தரத்தின் அம்மா செல்லம்மாவும் காரணமாகிப் போனார்கள்.

சுருக்கமாக அவ்வளவுதான் அவர்களது கதை.

வீணையை சுந்தரம் உடைத்துபற்றியும், அவரது ஓவியங்களை அவள் கிழித்தெறிந்ததுபற்றியும் சாந்தரூபினி கேட்டபோது, ஆத்திரகாறனுக்கு புத்தி மட்டு என்றுமட்டும் சொல்லி சிவயோகமலர் முடித்துக்கொண்டார். பிறகு வெகுநேரத்தின்பின் மெதுவாகவும் தெளிவாகவும் ஓவியங்களைக் கிழித்ததுக்காய் அத்தனை வருஷ காலத்தில் ஒரு துளிப் பொழுதுகூடதான் வருந்தியதில்லையென்றார். தன் செயலுக்காய் சுந்தரமும் வருந்தியிருக்காதென்றே தான் நம்புவதாகவும் சொன்னார்.

சுந்தரமய்யாவே அதைச் சொல்லும்வரை அவளது சரியான பதிலாகாதென்றாள் சாந்தரூபினி. ஒருமுறை நிமிர்ந்து பார்த்த சிவயோகமலர் மறுபடி குனிந்துகொண்டார்.

இருவருமே கலைஞர்கள். ஒருவர் ஓவியத்தில் திறமையான வர் மற்றவர் வீணை வாசிப்பதில். வீணை உடைபட்டதோடு அவனும், ஓவியங்கள் கிழிப்பட்டதோடு அவரும் தத்தம் திறமைகளை அந்தந்தப்படியே ஏன் விட்டிருந்தார்களென ஒரு கேள்வியைக் கேட்டாள் சாந்தரூபினி. அவர்களால் அது எங்களும் முடிந்ததென்றாள்.

சுந்தரம் அதற்கு முந்தியே நரம்புத் தளர்ச்சி நோய் வந்ததி லிருந்து வரைதலை விட்டுவிட்டாரென்று அவசரமாய்ச் சொன்னார் சிவயோகமலர். அது பரம்பரையாக வந்ததா அல்லது வேறு காரணங்களில் வந்ததாவென சாந்தரூபினி கேட்டதற்கு, அவருக்கு அப்போது நிறைய குடிக்கிற பழக்கமிருந்ததாய்ச் சொன்னார். குடியை நிறுத்தி தொடர்ந்து மருந்தெடுக்க அந்த நோய் அப்பவே குணமடைந்துவிட்டதைச் சொல்லவும் அவர் தவறவில்லை.

அவரது கலங்கிய கண்களில் ஒரு புதியவிகாசம். கடந்த காலத்தின் தவறுகள் மட்டுமல்ல, தவறியவைகளும் இதயத்தை ஒரு தருணத்தில் உடைத்துவிடக்கூடியவை.

காலம் எல்லா வலிகளையும் ஆற்றுகிறது. காலம்மட்டுமே ஆற்றுகிறது.

சிவயோகமலர் எண்ணியபடியிருக்க வானத்தின் கீழ் மூலை மெல்ல வெளுத்துவந்தது. காலைகளின் தன்மை எந்த நாட்டிலும் ஒன்றாகவே இருப்பதாகத் தோன்றியது. நிச்ப்தத்திலிருந்து சத்தம் வெளிப்படும் புள்ளியாக இருக்கிறது ஒரு அதி காலை. இருவகுகும் பகலுக்குமான எல்லைக் கோட்டில் பிறகும் ஒரு குளிர்மை இருக்கிறதே அது அழுர்வமானது.

ஏதோ வெளிச் சத்தத்தில் கண் விழித்தாள் சாந்தரூபினி. நேரத்தைப்பார்த்தாள். ‘டொக்ரர் வாற நேரமாகுது, இன்டைக்கு டிஸ்சார்ஜ் பண்ணுறதெண்டு நேற்றுச் சொன்னவர், அன்றி. வோஷ் றாம் போட்டு வருவது, மெல்ல எழும்புங்கோ’ என்றாள்.



devakanthan@thaiveedu.com

எமது வருங்காலக் கவிஞர்களில் ஒருத்தன் - வில்லியம் சரோயன்

தமிழில் : என். கே. மகாலிங்கம்

இலியம் : ஜீவா

எமேர்சன் பாடசாலையில் நான் முன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது, சில விஷயங்களை ஆலோ சித்து முடிவெடுப்பதற்காக கல்விச் சபை ஒரு நாள் விடு முறை எடுத்திருந்தது.

எனக்கு அப்பொழுது எட்டோ ஒன்பதோ வயது ஆகிக் கொண்டிருந்து. ஆகக் கூடினால் ஒன்பது வயது முடிந்து பத்து வயது. அப்பொழுது நான் நல்லிதயம் கொண்டவனாக இருந்தேன்.

அந்த நாட்களில் சராசரி கல்விச் சபைகள் சிறு நகரங்களில் படித்துக் கொண்டிருந்த குழந்தைகள் பற்றி அதிக கவனம் எடுப்பதில்லை. சில குழந்தைகள் மந்த புத்தியுள்ளவர்கள் போல இருந்தாலும் அவர்களைப் பற்றியும் அவை கவலைப் படுவதில்லை. சராசரி கல்விச் சபைகள் அது இயற்கைதான் என்று அவர்களை அப்படியே விட்டுவிடும்.

ஆனால் சில பிறிஸ்பிற்றேறியன் மத போதகர்கள் சமுத்திரம் போன்று இருக்கின்ற இளம் குழந்தைகளின் முகங்களைப் பார்த்து சொன்னார்கள்: நீங்கள் தான் அமெரிக்காவின் வருங்காலத் தலைவர்கள், வருங்கால தொழில் அதிபர்கள், வருங்கால அரசியல் மேதைகள், அத்துடன் வருங்கால கவிஞர்கள் என்றும் சொன்னார்கள். இப்படியான பேச்சுகள் என்னை எப்பொழுதும் குசிப்படுத்தும். காரணம், அப்போது அல் விரோதி, டிக் பாஸ்மாஜ், ஃப்ராங்கி அஸ்வெடோ போன்ற என் நண்பர்கள் எப்படியான தொழில் அதிபர்களாக வருவார்கள் என்று நான் கற்பனை செய்தேன்.

இந்தச் சிறுவர்கள் பெரும் பேஸ்போல் விளையாட்டுக்காரர்கள். ஆனால் இயல்பாகவே அவர்கள் சொகுசான வாழ்க்கையை விருங்புவர்கள். அத்துடன் ஆரோக்கியமானவர்கள், வலிமையானவர்கள், எளிமையானவர்கள். எப்படியான தொழிலை நீங்கள் தெரிவு செய்வர்கள் என்று அவர்களைக் கேட்டால் அவர்கள் நேர்மையாக இப்படிச் சொல்வார்கள்: எனக்குத் தெரியாது. அல்லது எதுவுமில்லை என்று நினைக்கி

றேன் என்பார்கள்.

அட்டவணைப்படுத்தப்பட்ட, பிரசுரிக்கப்பட்ட, ஆவணப்படுத்தப்பட்ட ஒரு கோட்பாட்டின்படி என்னுடைய சூழலில் வசிப்பவர்கள் அனைவரும் மோசமான வடிவமுள்ள தலைகளும், உட்குழிந்த மார்புகளும், குறைபாடுள்ள எலும்பு அமைப்புகளும், கீச்சுக் கீச்சுக் குரல்களும் உள்ளவர்கள். உடல் ஆற்றல் இல்லாதவர்கள். நோயாளிகள். அவற்றை விட, ஆரோ ஏழோ சின்னச் சின்னக் குறைபாடும் உள்ளவர்கள்.

இருந்தும், அரச பாடசாலை ஆசிரியர்களிடம் இருக்கும் சான்றுகளின் படி சேரிகளிலிருந்து வரும் முரட்டுப் போக்கிற களிடம் நல்ல வடிவமைப்புள்ள தலைகளும், திடமான மார்புகளும் நல்ல உருவமைப்புள்ளவர்களும், உரத்த குரல்களும், அதிக ஆற்றலும் இருக்கின்றன. ஆனால் அவர்கள் தொடர்ச்சியாக குறும்புத்தனங்கள் செய்வார்கள்.


அதனால் இரண்டிலும் எங்கோ ஏதோ தவறுகள் இருக்கின்றன.

எங்கள் கல்விச் சபை அது என்ன என்பதை தீர்மானிக்க முயன்றார்கள்.

இறுதியில் அது என்ன என்று கண்டும் பிடித்தார்கள்.

அட்டவணைப்படுத்தி பிரசுரிக்கப்பட்ட கோட்பாட்டில் தவறு இருக்கின்றது என்று கண்டு பிடித்தார்கள்.

அந்தக் காலத்தில் தான் நான் ஒரு கவிஞர் என்பதை முதலில் கண்டுபிடித்திருந்தேன். அது எனக்கு மகிழ்ச்சியையும் கோபத்தையும் ஒருங்கே தந்திருந்தது. உச்சிப் பொழுதொன்றில் வருங்கால அரசியல் மேதைகள் அறுநாறு பேர் அமர்ந்திருந்த நகராட்சி அவையரங்கில் நானும் அமர்ந்திருந்தது எனக்கு நினைவிருக்கிறது. அப்போது என்னுடைய பெயரையும் வயது முதிர்ந்த செல்வில் ஒகோல்வி எமது பெயர்களை அகர வரிசையில் துல்லியமான உச்சமான இசைக்குரலில்



அழைத்தார். அப்படி அழைத்தது தான் என் நினைவில் உள்ளது.

பதினேழு படிகளில் ஏறி மேடையின் மையத்திற்கு நடந்து போய், போட்டிருந்த உடுப்புக்களை இடுப்புவரை கழற்றி விட்டபின் முச்சை உள்ளிழுக்கவும் வெளியேற்றவும் வேண

டும். அதன் பின் என் உடலை அளவெடுப்பார்கள். அதற்கான நேரம் வந்து விட்டது என்பதை அறிந்தேன்.

எனக்கு குழப்பமும் தீர்மானமின்மையும் குடிகொண்ட அந்நேரத்தில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு பாணியில் நடக்க வேண்டும் என்று நான் தீர்மானித்து அப்படியே நடந்தேன்.

அதைக் கண்டு அந்தக் கல்விச் சபை திகிலும் திருக்கப்படும் அடைந்தது. அச்சபையில் முதிய முன்று மருத்துவர்களும், அரை டஜன் பதிவு செய்யப்பட்ட செவிலியர்களும் இருந்தார்கள். அத்துடன் வருங்கால அறுநாறு தொழிலதிபதிகளும் இருந்தனர்.

மேடைக்குச் செல்வதற்கு பதினேழு படிகளை ஏறுவதற்குப் பதிலாக அங்கே நான் பாய்ந்து சென்றேன்.

செல்வி ஒகோல்வி அரசு பள்ளி கண்காணிப்பாளரான திரு றிக்கபாக்கர் பக்கம் திரும்பி எதையோ பயத்துடன் குசுகுசுத் தார்: இவன்தான் அறம் கறோக்காலனியன். எங்கள் வருங்கால கவிஞர்களில் ஒருத்தன் என்றார்.

திரு றிக்கன்பாக்கர் என்னை பார்த்துவிட்டு எவரின் மேல் இவன் கோபம் கொண்டிருக்கிறான் என்றார்.

சமூகத்தின் மேல் என்றார் முதிய செல்வி ஒகோல்வி.

நானும்தான் என்றார் திரு றிக்கன்பாக்கர். ஆனால் அப்படி பாய்ந்தால் நான் தொலைந்தேன். அதனால் அதைப் பற்றி வேறு ஒன்றும் பேச வேண்டாம் என்றார்.

நான் என்னுடைய சட்டையை கழற்றி வீசி விட்டு இடுப்பளவு உடையுடன் நின்றேன். மார்பில் மயிர்கள் குத்திட்டு நின்றன.

பாருங்கள், அவன் ஒரு எழுத்தாளன் என்றார் செல்வி ஒகோல்வி.

முச்சை உள்ளே இழு என்றார் திரு றிக்கன்பாக்கர்.

எவ்வளவு நேரம் என்றேன்.

எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் என்றார் திரு றிக்கன்பாக்கர்.

நான் முச்சை உள்ளே இழுக்கத் தொடங்கினேன். நான்கு நிமிடத்துக்குப் பிறகு நான் இன்னும் இழுத்துக் கொண்டிருந்தேன். பரிசோதிக்கும் குழுவினர் இயல்பாகவே சற்று திருக்கத் துப் போனார்கள். நான் அப்படி இழுத்துக் கொண்டிருந்த போது அவர்கள் அவசரமாக கூட்டம் ஒன்றைக் கூட்டினார்கள். இரண்டு நிமிடம் கூடான விவாதம் நடந்தது. அதன் பின் நான் முச்சிழுப்பதை நிறுத்த வேண்டும் என்று சொன்னார்கள். அவர்கள் அப்படி நிறுத்தச் சொல்லி இருந்திருக்காவிட்டால் நான் அன்று பிற்பகல் வரையும் முச்சிழுத்துக் கொண்டிருந்திருப்பேன் என்று செல்வி ஒகோல்வி அவர்களுக்கு விளங்கப்படுத்தினார்.

இது இப்போதைக்குப் போதும் என்று திரு றிக்கன்பாக்கர் சொன்னார்.

ஏற்கெனவே முடிந்து விட்டதா? நான் இன்னும் துவங்கக் கூட இல்லையே? என்றேன்.

இப்போ முச்சை வெளியே விடு.



வில்லியம் சரோயன் 1908-1981 - அமெரிக்க நாடகாசிரியர், நாவலாசிரியர், சிறுக்கதை ஆசிரியர். இவர் ஆர்மேனிய அமெரிக்கர். கலிஃபோர்னியாவில் பிறந்தவர். இவரின் தந்தை ஓட்டோமன் பேரரசிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர். சரோயன் ஆர்மேனியக் குடியேறிகளின் வாழ்க்கை பற்றி விரிவாக எழுதியள்ளார். இவருடைய சிறந்த படைப்புக்களாக அறியப்பட்டவை: The Time of Your Life, My Name is Aram, My Heart's in the Highlands. 1940-இல் நாடகத்திற்கான புலிஸ்சர் பரிசு இவருக்குக் கிடைத்தது. 1943-இல் The Human Comedy என்ற அவருடைய நாவலைத் தழுவி எழுதிய சினிமா நாடகத்திற்காக அதிகிறந்த கதைக்கான அகடெமி விருதும் கிடைத்துள்ளது.

இவர் ஹெமிங்வே, ஸ்ரைன்பேக், ஃபோக்னர் போன்ற வர்களுடன் ஒப்பிடக் கூடியவர். இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க இலக்கியத்தில் முக்கியமானவர். ஆனால் 'இருபதாம் நூற்றாண்டில் குறைத்து மதிப்பிடப்பட்ட ஒருவர் இவர்' என்று ஒரு விமர்சகர் இவரைப் பற்றிச் சொல்கிறார். இவர் மக்களையும் அமெரிக்காவையும் மிகவும் நேசித்தவர். வாழ்வில் பிறர் தரிசிக்காத இலக்கிய உலகை இவர் படைத்துள்ளார்.

எவ்வளவு நேரம்?

கடவுளே! என்றார் திரு றிக்கன்பாக்கர்.

எவ்வளவு நேரம் என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றார் செல்வி ஒகோல்வி. அப்படி இல்லாவிட்டால் பின்மதியம் வரை அவன் முச்சை வெளியேற்றிக் கொண்டே இருப்பான் என்றார் அவர்.

சரி, முன்றோ நாலோ நிமிசம் என்றார் திரு றிக்கன்பாக்கர்.

நான் முன்று நிமிடங்கள் முச்சை வெளியேற்றினேன். அதன் பின் சட்டையைப் போட்டுக் கொண்டு என்னைப் போகச் சொன்னார்கள்.

எப்படி இருந்தது என்று மருத்துவக் குழுவிடம் கேட்டேன். நான் நல்ல வலுவாக இருக்கிறேனா என்று கேட்டேன்.

அதைப் பற்றி மேலும் எதுவும் கதைக்கத் தேவையில்லை. நீ போகலாம் என்றார் திரு றிக்கன்பாக்கர்.

அடுத்த ஆண்டு அந்தக் கல்விச் சபை இனிமேலும் உடல் பரிசோதனை தேவையில்லை என்று தீர்மானித்தது. வருங்கால தொழில் அதிபர்கள், வருங்கால அரசியல் மேதைகளைப் பொறுத்தளவில் அது பரவாயில்லை. ஆனால் வருங்கால கவிஞர்களைப் பொறுத்தளவில் மட்டும் அது குழப்பமாக இருந்தது.



தமிழர் சாம்ராஜ்யம் தலை சாய்கிறது

- நிமால் நாகராஜா

ஒலக சரித்திரத்தில் உன்னதமான உச்சபட்ச அதிகாரத்தை தொன்மைத் தமிழ் இனம் அடைந்த காலத்தை உருவாக்கிக் காட்டிய சோழ சாம்ராஜ்யத்தின் அசைக்க முடியாத பலம் கொண்ட மாமன்னன் ராஜேந்திரசோழன், தமிழர் பெருமையை, வீரத்தை, விவேகத்தை தென் கிழக்காசியா எங்கும் ஆணித்தரமாக நிலைநாட்டிய நிம்மதியில் பொ.ஆ.பி. 1044-இல் இறந்து போனான்.

தந்தை ராஜராஜன் போட்ட அத்திவாரத்தில், ஆயிரம் ஆண் கூக்குக்கு முன் தமிழர் ஆட்சியை கடல் கடந்தும் விஸ்தரித்த அந்தப் பெருவரீனின் பொற்காலத்தை போன்றதொரு காலம் மீண்டும் வருவதற்காக ஏழை கோடி தமிழ் மக்கள் இன்றும் கூட காத்திருக்க வேண்டியிருப்பது காலத்தின் பெரும் துயர்.

பல்லாயிரக்கணக்கான போர் வீரர்களை மட்டுமன்றி, பாரிய யானைப் படைகளையும் தங்களின் பிரமாண்டமான போர்க்கப்பல்களில் ஏற்றி, பெரும் சமுத்திரங்கள் கடந்து, எதிரிப் படைகளை சோழர்கள் துவம்சம் செய்த காலங்களில், ஜரோப்பிய நாட்டு மன்னர்கள் கடற்கரையிலேயே கால் வைக்க பயந்து கிடந்தார்கள். பிற்காலங்களில் சூரியன் மறையாத சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் காட்டிய பிரிட்டிஷ் படைகளோ, சிறிய படகுகளில் பாய்ந்து வரும் வைகிங் வீரர்களை பார்த்து தொடை நடுங்கிக் கொண்டிருந்த காலங்களில், ராஜேந்திரசோழன் சமுத்திர நாயகனாக சாதனை செய்து கொண்டிருந்த சரித்திரத்தை தமிழர்கள் கொண்டிருக்கிறார்கள்.

ராஜேந்திரசோழனுக்கு பின்பு சோழ அரியனை ஏறியவன் அவனது மகனான முதலாம் ராஜாதிராஜா. சோழ மன்னர்களிலேயே அதிவீரம் கொண்டவனும், போர்க்களாங்களில் முன்வரிசையில் துணிந்து நின்று சமராடுபவனும், என்னற்ற போர் வெற்றிகளை பெற்றவனும், தந்தையோடு நீண்ட காலம் அரியனையை பகிர்ந்து கொண்டவனும், ராஜேந்திரசோழனின் சாம்ராஜ்ய விரிவாக்கத்திற்கு முதுகெலும்பாக இருந்தவனுமான ராஜாதிராஜா அடுத்த பத்து வருடங்களுக்கு தான்

சோழர் மாமன்னாக இருக்க முடிந்தது.

சோழ தேசத்தை மேலும் புதிய திசைகளில் விஸ்தரிக்க வல்லவனான பெருவரீனான ராஜாதிராஜா, கொப்பம் என்ற இடத்தில் சாஞ்சியர்களுடனான பெரும் யுத்தத்தில் துரதிஸ்டவசமாக கொல்லப்பட்டு போனான்.




அவனுக்கு பின் அவனது தம்பியான இரண்டாம் ராஜேந்திரன் அரியனை ஏறினான். அவனும் ஒன்பது வருட ஆட்சியின் பின் இறந்து போக, இன்னொரு தம்பியான வீரராஜேந்திரன் சோழ தேசத்தை ஆளத் தொடங்கினான்.

பாரிய சோழ சாம்ராஜ்யத்தில் அங்கங்கே எழும் கலகங்களை அடக்குவதே புதிய சோழ மன்னர்களுக்கு முழுநேர வேலையாக இருந்தது. உள்ளூர் கலகங்களை அடக்கி, கடல் கடந்தும் படையெடுத்த வீரராஜேந்திரன் ஆட்சியேறி வெறும் ஏழு வருடங்களில் இறந்து போனான்.

முப்பது வருடங்கள் சோழ அரியனையை அற்புதமாக அலங்கரித்த ராஜேந்திரசோழன் இறந்து வெறும் இருபத்தாறு வருடங்களிலேயே அவனது மூன்று மகன்கள் அடுத்தடுத்து ஆட்சியேறி இறந்து போனார்கள்.

இந்த குறுகியகால ஆட்சிகளால் சோழ சாம்ராஜ்யம் சற்றே ஆட்டம் காண்த தொடங்கியது. கப்பம் கட்டிக் கொண்டிருந்த மன்னர்களுக்கு சற்றே குளிர்விட்டுப் போய் விட, எதிர்ப்புக் குரல்கள் மெலிதாக எழுந்தன. பாண்டியனும், பாண்டிய மன்னர்களுக்கு நெருங்கிய நண்பர்களாக விளங்கிய இலங்கை சிங்கள மன்னர்களும் சோழர்களுக்கு தொல்லை கொடுக்கத் தொடங்கினார்கள்.

வீரராஜேந்திரனுக்கு பிறகு அவனது மகனான அதிராஜேந்தி



ரன் ஆட்சிக்கு வந்தான். சோழர்களின் சோதனை தொடர்ந்தது. ஆட்சி ஏறிய ஆண்டிலேயே மன்னன் அதிராஜேந்திரன் வாரிசில்லாமலே இறந்து போனான்.

பிற்காலச் சோழ சாம்ராஜ்யத்தை நிறுவிய விஜயாலயச் சோழனின் பரம்பரை, அரியணையை ஆழ வாரிசில்லாமல் இப்போது முடிவுக்கு வந்தது. பரந்து விரிந்து கிடக்கும் சோழ சாம்ராஜ்யத்தை கட்டிக் காக்க விஜயாலயச் சோழனின் நேரடி பரம்பரையில் வராத பொருத்தமானவனை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை.

ஆனாலும் சோழ தேசத்திற்கு அதிஸ்டம் இருந்தது. ராஜராஜன் காலத்திலேயே அதற்கான விதை போடப்பட்டிருந்தது.

தனது அக்கா குந்தவை மீது அளவற்ற பாசம் கொண்ட ராஜராஜன், தனது மகனுக்கும் அக்காவின் பெயரையே குட்டியிருந்தான். கூடவே தன் மகளை கீழைச்சாஞ்கிய மன்னனான விமலாதித்தனுக்கு மனம் முடித்தும் கொடுத்திருந்தான். ராஜராஜனின் மகள் குந்தவைக்கு பிறந்த மகன் ராஜராஜநாரேந்திரனுக்கு, ராஜேந்திர சோழனின் மகளான அமங்காதேவி வாழ்க்கைப்பட்டிருந்தாள். இவர்களுக்கு பிறந்தவன் முதலாம் குலோத்துங்கன்.

சானுக்கிய சோழ பரம்பரையில் வந்த குலோத்துங்கன் சோழப் பேரரசின் அரியணையில் கம்பீரமாக ஏறி அமர்ந்தான். அடுத்த ஜம்பது வருடங்களுக்கு அவனை யாராலும் அசைக்க முடியவில்லை.

முதலாம் குலோத்துங்கன் என புகழ் பெற்ற இவனது காலத்தில் தான் பெரும் அழிவை விதைத்த சோழ கலிங்கப் போர் நடந்தது.

குலோத்துங்க சோழனின் சேனாதிபதியான இணையில்லாவீரன் கருணாகர தொண்டைமான் கலிங்கத்துடனான போரை தலைமை தாங்கினான். தானிய வயல்களைக் கொழுத்தியும், பொது மக்களை ஏராளம் கொள்ளியும், போர் நெறிமுறைகள் தாண்டி இந்தப் பெரும் போர் நடந்தது என சரித்திர ஆசிரியர்கள் சொல்கிறார்கள். போரின் முடிவில் சோழர்கள் பெருவெற்றி பெற்று கலிங்கத்தை அடக்கினார்கள்.

தமிழிலே தோன்றிய போர் இலக்கியங்களில் தலையாயது என இன்றும் சிலாகிக்கப்படுகின்ற, செயங்கொண்டார் இயற்றிய ‘கலிங்கத்து பரணி’ இந்தப் போரையையே பாடுகிறது. இதே

தொண்டைமான் தான் சோழருக்கு எதிரான சிங்கள மன்னர்களின் கிளர்ச்சியை அடக்க இலங்கைக்கு வந்தவன். அவன் வந்து இறங்கிய இடம் அவன் பெயரால் இன்றும் தொண்டைமானாறு என அழைக்கப்படுகிறது.

குலோத்துங்க சோழனின் காலத்தில் சிங்கள மன்னான விஜயபாகு, இலங்கையை எழுபது ஆண்டு கால சோழர் பிடியிலியிருந்து விடுவித்தான். அநாவசிய போர்களை தவிர்த்த குலோத்துங்கன் இலங்கையை மீண்டும் கைப்பற்ற முயலவில்லை.

சோழ மன்னர்களில் அதிக காலம் ஆட்சி புரிந்தவன் குலோத்துங்கன் தான், மொத்தம் ஐம்பத்திரண்டு ஆண்டுகள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்தான். அது மட்டுமல்ல, அவனது ஆயுஞம் கெட்டி தான். இறக்கும் போது அவனுக்கு வயது தொண்ணாற்று ஏழு.

குலோத்துங்கனுக்கு பின்பு ஆட்சியேறியவன் அவனது மகனான விக்கிரம சோழன். இவனது காலத்தில் தான் தமிழ் புலவரான ஒட்டக்கூத்தர் வாழ்ந்து, ‘விக்கிரம சோழன் உலா’ எனும் இலக்கியத்தை தமிழுக்கு தந்தார்.

விக்கிரம சோழனுக்கு பின்பு அவனது மகனான இரண்டாம் குலோத்துங்க சோழன் அரியணை ஏறினான். இவனது காலத்தில் பெரிய புராணம் இயற்றிய சேக்கிமார் வாழ்ந்தார். பெரிய புராணத்தால் கவரப்பட்ட இரண்டாம் குலோத்துங்கன், பெரிய புராணத்தையும் சேக்கிமாரையும் தனது பட்டத்து யானையில் ஏற்றி உர்வவலம் வந்து கௌரவம் செய்தான் என வரலாறு பதிந்து வைத்திருக்கிறது.

இரண்டாம் குலோத்துங்க சோழனுக்கு பின்வந்த மன்னர்களில் மூன்றாம் குலோத்துங்க சோழன் முக்கியமானவன். சோழ சாம்ராஜ்யத்தின் வலிமை மிக்க கடைசி மன்னன் இவன்தான். இவனது காலத்தில்தான் புலவர் கம்பர் வாழ்ந்தார்.

பாண்டியர்களோடு பலமுறை மோதி தோற்கடித்த மூன்றாம் குலோத்துங்கன், ஒரு போரில் ஆத்திரம் அடங்காமல் பாண்டியர்களின் தலைநகரான மதுரையை இடித்து தரைமட்டமாக்கினான். அப்போதும் அவனுக்கு வெறி அடங்கவில்லை. பாண்டியரை அவமானப்படுத்த, மதுரையை கழுதைகளை கொண்டு உழுது, பயன் தராத ஒரு வகை வரகினை விதைத்து விட்டு சோழ நாடு திரும்பினான். இப் பெரும் அவமானத்தை பாண்டியர்களால் மறக்க முடியவில்லை. உரிய காலத்திற்காக அவர்கள் காத்திருந்தனர்.

மிகப் பெரிய பிரதேசத்தை தொடர்ந்து கட்டிக் காப்பாற்றுவதற்காக சோழர்கள் தொடர்ச்சியாக போர் செய்ய வேண்டி இருந்தது. உலகத்தில் தோன்றிய அத்தனை சாம்ராஜ்யையங்களுக்கும் நடந்தது தான் சோழருக்கும் நடந்தது. சோழர்கள் மொதுமொதுவாக பலமிழுக்கத் தொடங்கினார்கள்.

சந்தர்ப்பம் பார்த்திருந்த பாண்டியர் படை தஞ்சாவூர் மீது பாய்ந்து அதை தரைமட்டமாக்கியது. பெரிய கோயிலும், பதி னாறு கால் மண்டபம் ஆகிய இரண்டும் தான் பாண்டியர் ஆவேசத்தில் தப்பிப்பிழைத்தன. ராஜராஜ சோழன் காலத்தில் தலைநகராக பெரும் புகழ் பெற்றிருந்த தஞ்சாவூரில், அவனது அரண்மனை உட்பட அத்தனையும் அழிக்கப்பட்டன.

பொ.ஆ.பி. 1279-ல் கடைசி சோழ மன்னான மூன்றாம் ராஜேந்திரனை பாண்டிய மன்னான ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் தோற்கடித்தான். இந்த தோல்வியோடு சோழர்கள் பாண்டியர்களுக்கு கப்பம் கட்டும் வெறும் குறுநில மன்னர்கள் நிலைக்கு தாழ்ந்து போனார்கள்.

நானூறு வருடங்களாக பரந்திருந்த சோழர் சாம்ராஜ்யைம் அப்படியே அழிந்து போயிற்று. அதன் பிறகு சோழர்களால் மீண்டும் வரலாற்றில் மீள் எழும்பவே முடியாமல் போயிற்று. ஆயினும், சாதனை படைத்த தமிழர் சரித்திரத்தின் குறியீடாக வரலாற்றில் இன்றும் சோழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

nimal.nagaraj@thaiveedu.com



- முடுக்கு வைத்திருப்பதுடன் புதிய முடுக்கு வளர்க்கிறது.
- கபாளத்தின் பொடுகைப் நீக்குகின்றது.
- Ervamatin முடுக்கு செழிப்பாக வைத்திருக்க உதவுகிறது.

Aozon
HEALTHCARE.COM

 416-264-8787

www.4162648787.com

2466 Eglinton Ave. East Unit 12A, Toronto ON M1K 5J8

BUYERS

If Yathavann Doesn't Negotiate at Least
\$10,000 off The List Price,
He'll Give You **\$2000**
Cash on Closing.

FREE Home Inspection When You Buy With Us.

Sellers →
Your Home SOLD in 60 Days
Guaranteed!



OR I'LL SELL IT FOR FREE**

**SOME CONDITIONS MAY APPLY



For More Information On My
Exclusive Guaranteed Sales Program

ORDER A FREE REPORT BY VISITING
WWW.HOUZZVALUE.CA

**Free Home Evaluation.
No Cost. No Obligations**

RE/MAX
Crossroads Realty Brokerage Inc.
Independently Owned & Operated
Off: 416.491.4002



**YATHAVANN
SELVARAJAH**
Sales Representative

416-992-4474



FOR SALE/ LEASE

FOR ALL YOUR REAL ESTATE NEEDS

கனவு இல்லம்

கைகளில் வர்...

உங்கள் வீடு விற்பனை முகவர்...



Outstanding Agent
for Outstanding Results.

RE/MAX
Excel Realty Ltd., Brokerage*
Box: 905.475.4750 Fax: 905.475.4770 50 Acadia Ave. Suite 120, Markham, ON L3R 0E3
*An independent corporation. Equal Housing Opportunity. © 2003 RE/MAX International Inc. All rights reserved.

RAJ NADARAJAH

SALES REPRESENTATIVE

DIR: 416.333.6115
nanohomes@gmail.com



கடன் தொல்லையா?



பந்தங்களுக்காகம் Bankruptcy, Consumer proposal போற்ற சேவைகளில் ஒதுபவழுவதையவர்கள்

கட்டணங்கள் ஏதுமற்ற சேவை

- கடன் பிரச்சினையாம் நில்கழியற்ற வாய்மையா?
- நாளாந்த வாழ்வை கணமுறிப் போற்றுதா?
- எ.கி. கார் புரிமுறைகளிலும் என்ற குக்கா?
- Collection Agencyயின் தொலைபேசி மிரட்டா?
- உபக்கர் தொடர்பு கடன் தற்போதும் புரிமுறைகளும் என்ற குக்கா?
- ✓ சேவைகளை கட்டையை (Consulting fee) நூல்கள் கூறுவதில்லை
- ✓ மெந்துவை கட்டையை (Hidden charges) ஏதும் கிடையாது
- ✓ Consumer Proposal வெகுதல் குலம் கட்டை கடன்தொகையில் ஒரு பகுதியை மட்டும் வடிவமீண்டும் வைத்து நான்கள் ஒழுங்கு செய்து கொடுப்போம்.
- ✓ Consumer Proposal ஏற்றுமௌன்களைப்படித்தாக உடனடியே கடன்தொடர்பு ஒன்றைப் பெற்றுமிகுநை ஒழுங்கு செய்து கொடுக்கப் படும்

Trustee in bankruptcy கொண்டு ஒரே காலையில் கீழ் கியங்கும் ஒரு தமிழர் நிறுவனம்

குறைத்து கடன் பிரச்சினைகளுக்கான இலாப நுகருமிகுநைக்கு

Sri Vallipuranathar

Certified Insolvency & Bankruptcy Counsellor



Credit Solution Centre

309-80 Corporate Drive
Scarborough, ON M1H 3G5

Tel: 416.439.0224

Cell: 416.450.5011

Fax: 416.439.0226

www.creditsolutioncanada.com
contact@creditsolutioncanada.com





**“
BRING YOUR
PARENTS AND
GRANDPARENTS
WORRY FREE**

Visit your one stop solution center
for all your super visa insurance needs...

SuperVisa.Today

www.supervisa.today #416 321 6000

BUY OR SELL

PYRAMID GROUP
REAL ESTATE PROFESSIONALS
www.pyramidgroup.com

POWER
BROTHERS A
REAL ESTATE



UTHAYAN BROKER **SIVARAJAH**
RAJ BROKER **SIVARAJAH**
KUMAR Sales Representative **SIVARAJAH**

416.301.5555
416.843.3333
416.453.7777

@uthayansivarajah @uthayansivarajah
ROYAL LEPAGE **ignite**
795 Milner Avenue, Toronto, ON M1B 3C3
Office: 416-282-3333 | Fax: 416-272-3333
INDEPENDENTLY OWNED AND OPERATED

INTEGRITY | KNOWLEDGE | SUCCESS | TEAMWORK

MORTGAGE FINANCIAL

Residential / Commercial / Vacant Land / Industrial / Construction Properties



புதிய, முதல் தரம் வீடு
வாங்குவோருக்கான மோட்கேஜ்,
1ஆம், 2ஆம், Bridge,
Private மோட்கேஜ்
சுய தொழில் புரிவோருக்கான
மோட்கேஜ்
பழுதடைந்த கிரடிற்
உள்ளவர்களுக்கான மோட்கேஜ்
குறைந்த வருமானம்
உள்ளவர்களுக்கான மோட்கேஜ்



Residential Mortgages

- 1st & 2nd Mortgages
- Refinance, Renewal & Switches
- Equity Line of Credits

Commercial Mortgages

- 1st & 2nd Mortgages
- Refinance, Renewal & Switches
- Equity Line of Credits

NESAN

416-908-5656

mortgage@subra.com

www.subra.com

Powered by



TD Canada Trust

RFA

WE DEAL WITH ALL BANKS

Brokerage # 10330



EQUITABLE BANK

FIRST NATIONAL
FINANCIAL LLP

H HOME TRUST

radiusfinancial

RMG

MCAP

O: 1-844-878-2721 | F: 647-351-3099 | 1585 Markham Rd, Unit # 406, ON, M1B 2W1.



வீடு வாங்க விற்க...

18 வருடங்களுக்கு மேலான வீடுப்பரிசோதனை அனுபவத்துடன்

ஒரு வீட்டுப் பரிசோதகர் வீடு விற்பனை முகவரரால்...

வாங்கப் போகிற்களா?

விற்கப் போகிற்களா?

- தரமான வீடு தவறிப்போகாது
- பிடித்த வீடு மலிவாய் கிடைக்கும்
- வாங்கியின் ஏமாற்றம் இல்லை
- பெருவருவாய் தரும் முதலீடு
- இலவச பரிசோதனையும் ஆலோசனைகளும்
- விற்றபின் வரும் தடங்கல்கள் தவிர்ப்பு
- சந்தை விலைக்குக் குறையாத பெறுமதி
- உச்சப் பெறுமதிக்கான உபாயங்கள்



Vela Subramaniam

Experienced Home Inspector
Sales Representative



Dir: 416-786-0760
info@vela4homes.com
www.vela4homes.com

Homelife/Future Realty Inc. Brokerage

Independently Owned and Operated

Bus: 416-264-0101 Fax: 905-201-9229
205-7 Eastvale Dr., Markham, ON L3S 4N8



எனக்கு நீண்டமாக வாய் விட விரும்புகிறேன்!
முற்றிலும் இலவசமாக சேலவு!

12ஆண் குடித்து வருபவர்.

சுதா மிஸ் குடித்து வருபவர்.

S\$100 Rebate Available Now
call us 416-414-2280

- FREE Inspection in GTA
- Over 10 yrs in Business Experience
- Flat Rate Pricing
- Parts and Labour guarantee
- Guaranteed Reply
- Professional Service
- Fully Insured

Gas Furnaces, Air Conditioners,
 Thankless Water Heater, Gas line install
 Licensed Technician ELENGO THIYAGARAJAH

ALL MAJOR APPLIANCES E : aatekcanada@gmail.com

We Are Specialists In We Are Professional trouble shooters for all major gas appliances
 customs homes Ductwork System t 416.414.2280

Buy, Sell, Invest

RE/ON
 Homes Realty Inc.
 Brokerage

**Gnan & Judy
 Real Estate**

Judy
 Gnanendran
 Realtor®
 416.629.9797

(905) 209 8080
 10 KARACHI DR, UNIT #115
 MARKHAM, ON, L3R 0B4

Gnanendran
 Narasingham
 Realtor®
 416.937.8090

www.reonrealtyinc.com
www.mycgahomes.com

SABONA
 1000 Yonge Street, Suite 1100, Toronto, Ontario M5B 1W8 | www.sabona.ca | 416-264-8787

Ceycan Transhipping Inc.
 INTERNATIONAL FORWARDING LOGISTICS
 EXCLUSIVE SOLE AGENTS FOR CEYLON SHIPPING LINES IN CANADA
 REGULAR PERSONAL EFFECTS SHIPMENTS BY SEA & AIR TO SRI LANKA

OUR AGENTS ACROSS CANADA

Head Office Tel: 905-629-9672	Toronto Tel: 905-629-9672	Vancouver Tel: 604-524-2000
Montreal Tel: 514-383-2000	Edmonton Tel: 780-449-1100	Calgary Tel: 403-217-0000
Quebec Tel: 418-625-0000	Victoria Tel: 250-412-0000	Winnipeg Tel: 204-633-0000
Hamilton Tel: 905-549-1100	St. John's Tel: 709-753-1100	Ottawa Tel: 613-745-1100
Montreal/Montreal Tel: 514-383-2000	Charlottetown Tel: 902-867-1100	Freight Forwarding Tel: 905-629-9672
Montreal/Montreal Tel: 514-383-2000	Freight Forwarding Tel: 905-629-9672	Freight Forwarding Tel: 905-629-9672
Montreal/Montreal Tel: 514-383-2000	Freight Forwarding Tel: 905-629-9672	Freight Forwarding Tel: 905-629-9672
Montreal/Montreal Tel: 514-383-2000	Freight Forwarding Tel: 905-629-9672	Freight Forwarding Tel: 905-629-9672
Montreal/Montreal Tel: 514-383-2000	Freight Forwarding Tel: 905-629-9672	Freight Forwarding Tel: 905-629-9672

For Shipping Schedule visit www.ceycantranship.com
 For further information contact Kumar (905) 673-0883
 1981 Boyles Road, Unit #5, Mississauga, Ontario L5S 1R9
 sales@ceycantranship.com web: ceycantranship.com

Bringing Your Dreams To Life!

மாண்பும் மாண்பு சார்ந்து நிறுமும்
 மலிழுறு மக்கள் பெற்று விரும்பும்
 மாண்பும் மாணிக்கீது மிக்காவனின் மாணி

**Mahesan
 Subramaniam**
 Free Home Evaluation with No Obligation
416-816-0141

Daniels FirstHome at Markham & Sheppard
 Starting from \$299,000
 OPENING ON NOVEMBER 6TH

CONTACT ME FOR REGISTRATION & MORE INFO
 416-556-4881

HOMELIFE HOMEOWNERS & FINANCIALS **HomeLife/Champions** Realty Inc. Brokerage
 Office 416-281-8000 E-mail: rafeenrafeen@gmail.com

RAVEEN
 VINAYAKAM DOROTHY
 SALES REPRESENTATIVE

LIFE, HEALTH & TRAVEL INSURANCE

InforceLife

Sutharshan Sirinivasan
 Advisor
416-854-6768

10 Milner Business Ct. Unit-707 | Scarborough

Finding Homes to Fit Your Lifestyle

Suba Aynkharan
 Broker
 Cell: 416-722-4444
 E-mail: suba_ay@hotmail.com

1265 Morningvale Ave, Suite 203
 Toronto, ON M1B 3V9
 Tel: 416-287-2222
 Fax: 416-287-4488

RE/MAX
 COMMUNITY REALTY INC., Brokerage

விரு | வணக்கம்
★ அரசின் ★ ஏற்று ★ அடையாளத்து...

Residential | Commercial
★ BUY ★ SELL ★ LEASE

CALL YOUR PROFESSIONAL SERVICE

Rave
P. Raveenthiran
Sales Representative

Dir: 416-567-2462

Email: realtor.rave@gmail.com

★★★★★
HOMELIFE
HOME & BUSINESS
REAL ESTATE BROKERS INC.
1000 Lakeshore Rd, Etobicoke, ON, M3J 4R8
Tel: 905.261.9881

FREE!

- Home Evaluation
- Home Staging
- Professional Photography
- Social Media Marketing
- Best Listed & Feature Sheet

An advertisement for Century 21 Penny Fulton Ltd. It features a large, modern two-story house with a green exterior and a grey roof, set in a landscaped yard with a small tree. In the bottom right corner, a man with dark hair and a mustache, wearing a suit and tie, is smiling. The Century 21 logo is in the top left corner, and the company name and contact information are overlaid on the bottom half of the image.

Residential Mortgages | Commercial Business Loans
1st and 2nd Mortgages | Private Funds Available
Debt Consolidation - Refinance | No Income Confirmation
Call us more details...

KAPITAL CARE
MORTGAGE INC. LTD.

Kethes
Sivasubramaniyam

416-873-5780

5200 Finch Ave. East, Unit 306, Toronto, ON. M1S 4Z5

RAMAN HOME COMFORT INC HEATING

Quality Products, Certified Technicians, Reliable Service & Reasonable Prices
Customer Testimonials: www.ramanhomecomfort.com/testimonials.html



SAVE \$2000 WHEN
PURCHASING A NEW
HIGH EFFICIENCY FURNACE



Raman Chelliah
Sales Person
647-893-4414

Tel: 416-332-2989

Email: info@ramanhomecomfort.com

Scarborough: C103-4055 Steeles Ave. East, Scarborough, ON M1C 6A7



15 years of Success
500+ Agents

Selva Vettyvel
Broker of Record

HomeLife/Future
Realty Inc., Brokerage

416.568.4301



Rishani Vettyvel
SOLICITOR AND NOTARY
Real Estate Law

416.261.1544

AEREN Thiagarajah Esq.

Notary

aerenthi@gmail.com

Dr. 647-888 3500



DILEEP Thangavel

Notary

dileep.thangavel@gmail.com

Dr. 416-666 2300

HomeLife/ Future Realty Inc., Brokerage

Independently Owned and Operated

205 - 7 Estevan Drive, Markham, ON L3R 4R8

தென்கனம் என்® வாரிசுகடம் போது

\$8475⁰⁰

வாரை அரசு வழிச்சலுமிடக்
பெற்றுக்கொண்டால் தாந்தியானவாரா?
விபரங்களுக்கு 416-888-9492

Swapan Chait, Broker, HomeLife Galaxy Real Estate Brokerage, Ltd.,
301-111 Grangeview Ave., Toronto, Ontario, M1H 3E9 Tel: 416-264-5555

ALL YOUR REAL ESTATE & MORTGAGE NEEDS

எல் இயங்கு வாரிசுகடம் வீடுகள்

Thana Yoganathan
416.418.5749 www.thanayoganathan.com



எல் இயங்கு வாரிசுகடம்
வாங்க விற்க

HomeLife Today Realty Ltd.,

Brokerage*

31 Progress Ave., Suite 210, Toronto, ON M1P 4K8

Ext: 416-298-3290 Fax: 416-298-3040

E-mail: homeday@rogers.com

Website: www.homedayrealty.com

Kuna Nagalingam
Sales Representative

Sujatha Kunasegar
Sales Representative

416.402.4545

R.L. RAMACHANDRAN LAW

Civil Litigation -
REAL ESTATE -
FAMILY -
CORPORATE -
EMPLOYMENT -
WILLS & ESTATE -
VITHU RAMACHANDRAN
Barrister & Solicitor
416-902-8225



Ahilan Thanabalasingham

Sales Representative

RE/MAX Royal Properties Realty Ltd.,

Brokerage

416.617.1767

Office: 905.471.0002

750 Markham Road, Unit 19, Markham, ON L3R 0R6



UTHAYAN SIVARAJAH™

416.301.5555

SUGAN SIVARAJAH 416.890.9999
RAJ SIVARAJAH 416.843.3333
SIVAKUMAR SIVARAJAH 416.733.7777



Your Lifelong Realtor

Randa Kandasamy

Broker

Dir: 416-432-4509

Off: 416-238-1111

randa.kandasamy@gmail.com



Mega Financial Group

முனிசிபல் வாரிசுகடம் வீடுகள் விற்க விரும்புகிறதோம்

சில் முனிசிபல் வாரிசுகடம் வீடுகள் விற்க விரும்புகிறதோம்

Sri Vallipuranathar

Certified Insolvency & Bankruptcy Counselor

CSC Credit Solution Centre

301-80 Corporate Drive

Markham, ON L3R 3G5

Dir: 416.439.0224

Call: 416.450.5011

Fax: 416.439.0220

www.creditsolutioncentre.com

contact@csccredit.com



Suba Aynkharan

Broker

Dir: 416-722-4444

E-mail: suba@remax.com

1305 Kennedy Ave., Suite 200
Scarborough, ON M1K 3L9

Tel: 416-287-2133

Fax: 416-287-2133



Amazon Prime

போதுமான விரும்புகிறதோம்

முனிசிபல் வாரிசுகடம் வீடுகள் விற்க விரும்புகிறதோம்

BUY / SELL / INVEST

Please Contact
RAVI PARAMU
Broker

Dir: 416-262-4176

Bus: 416-298-3200

rparamu1558@gmail.com

HomeLife Today Realty Ltd.,
Brokerage* 31 Progress Ave., Suite 210, Toronto, ON M1P 4K8



Vaheesan Jeyaveerasingam

Sales Representative

Re/Max Ace Realty Inc., Brokerage

3-1286 Kennedy Road, Scarborough, Ontario, M1P2L3

Dir: 416-270-1111 | Fax: 416-270-7000

www.vaheesanrealtor.com

Email:vjeyaveerasingam@hotmail.com



CHANDRAN
RASALINGAM

President & CEO



iNFORCE LIFE
Financial Services Inc.

QUALITY ADVICE YOU CAN TRUST

Tharma Iyathurai

Sales Representative

HomeLife/GTA Realty Inc., Brokerage*

1215 Finch Ave. E., Toronto, ON

Toronto, Ontario M3J 2Z8

Tel: 416 505 8532

Office: 416.321.0505

Fax: 416.321.0505

www.tharmaiyathurai.com

1215 Finch Ave. E., Toronto, ON M3J 2Z8, Toronto, Ontario



DR. YALINI ARAVINDHAN BDS, DDS.

DENTIST

ALL YOUR DENTAL NEEDS...

CALL US: 905-554-5524

2475 McCowan Rd., Markham, ON L3R 1G8

www.yalindental.ca



RE/MAX

ROYALTY

707 866 0000

Mobile: 416-221-0000

Office: 416-221-0000

www.remaxroyalty.ca

2475 McCowan Rd., Markham, ON L3R 1G8

Lathan.Varadarajan@remaxroyalty.ca

707 866 0000

www.remaxroyalty.ca